

நளவீ ம * * *

* பாகசாஸ்திரம்.

இஃது

களத்தூர். வேதகிரி முதலியார் குமாரர்

ஆயுர்வேத பாஸ்கரர்

கந்தசாமி முதலியார் அவர்கள்

சீர்திருத்தப் பிரதிக்கிணங்க,



கீழ்க்கட்டளை - சுரோத்திரியம்

எஸ். துரைசாமி முதலியார் அவர்களால்

தமது

சென்னை - சூளை,

ஸ்ரீ பாரதி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.

1922.

[இதன் விலை]

[ரூபா 1-8-0.]

நளவீம பாக சாஸ்திரம்.

முதல் பிரிவு.

சர்வ ஜகத்துக்கும் இன்பகாரணமா யிரானின்ற
பதார்த்த ருசிகர பாகசாலைத் தமிழினால்
சொல்லுகிறோம்.

பாகசாலை லட்சணம்.

பாகசாலை 32-அடி நீளமும் 8-அடி அகலமும் புகைக்கூண்டு
முள்ளதா யிருக்கவேண்டும் இந்திரன் திசையில் அடுப்பிருக்கவேண்
டும் அந்த அடுப்பு பசுவின் வாலைப்போலச் செங்கல்லினாலாவது
களிமண்ணினாலாவது லட்சண யுக்தமாகச் செய்யப்பட்டு 9-சிகரத்
தையுடையதாக விருக்கவேண்டும் சாதம் பக்குவமானபின்பு கஞ்
சியை வடிக்கிறதற்கான பாத்திரத்தையும் கறிசமைக்கும் பாத்திரங்
களையும் வைப்பதற்காக அந்த அடுப்புடனே கஞ்சிக்குழியும் இன்
னஞ் சில குழிகளு மிருக்கவேண்டும் அக்கினிதிசையில் அக்கினியும்
யமன் திசையில் விற்கும் நிருதி திசையில் தண்ணீர்க்குடமும் வாயு
திசையில் உரலும் சூபேரன் திசையில் முறமும் துடைப்பமும் ஈசா
னன் திசையில் உலக்கையும் அம்மிக்கல்லும் வைத்திருக்கவேண்டும்
கடைசியிற் சொல்லிய திசையிற்றானே காய்கறிகள் வைத்திருத்தல்
வேண்டும் கீழ்ப்பாரிசத்தில் பாகபாத்திரங்கள் வைக்கவேண்டும்
இவ்வித கிரமங்களோடு பாகசாலை நிரூபிக்கப்பட்டிருக்கவேண்டும்.

தாம்பிரபாத்திர முதலிய பாத்திரங்களிற்

சமைத்த சாதத்தைப்

புசித்தபேர்கட்குண்டாகும் குணலட்சணம்.

தாம்பிரபாத்திரத்திற்சமைத்த அன்னம் வாதம்-குன்மம்-சூலை
முதலிய நோய்கள் தீர்க்கும் கொஞ்சம் பித்தஞ்செய்வதானாலும்.
ஸ்திரீ சையோகஞ் செய்பவர்கட்கு மிகவும் இதமாகவுஞ் சுககரமா
கவுமிருக்கும் இருப்புப் பாத்திரத்திற் சமைத்த அன்னம் பாண்டு

க்ஷயம் என்னும் ரோகங்களை நீக்கும் வெண்கலப்பாத்திரத்திற் சமைத்த அன்னம் திரிதோஷங்களையும் நீக்குவதுமன்றி மனோக்கியமாயுமிருக்கும் பொற்பாத்திரத்திற் சமைத்த அன்னம் விஷம் பாண்டுக்ஷயம் இவைகளை நிவாரணஞ்செய்யும் மேலும் வீரியவிருத்தியையுந் தேகபுஷ்டியையுமுண்டாக்கி உடனே மேகவாதாதி ரோகங்களையும் கல்விக்கும் வெள்ளிப் பாத்திரத்திற் சமைத்த அன்னம் சிலேஷம் பித்தரோகங்களை விலக்கும் களாய்பாத்திரத்திற் சமைத்த அன்னம் இரத்தவிருத்தி சருமத்துக்குப் பலம்தரும் பித்தம் விரணம் இவைகளை நாசஞ்செய்யும் சேற்றுமண் பாத்திரத்திற் சமைத்த அன்னம் தீபனத்தையும் பலத்தையுஞ் சவுக்கியத்தையுமுண்டாக்கும் கதுப்புநில மண்பாத்திரத்திற் சமைத்த அன்னம் மிகவுஞ் சீதளம் இரத்தம் பித்தம்-கபம்-பீனிசம்-இவைகளை நாசஞ்செய்யும் சதாரணநில மண்பாத்திரத்திற் சமைத்த அன்னம் பலம் மேனி இவைகளை யுண்டாக்கும் வெளிறுநில மண்பாத்திரங் கொஞ்சஞ் சீதளஞ்செய்யும் சிவப்பு மண்பாத்திரம் பித்தம் தாகம் இவைகளை நிவாரணஞ்செய்யும் கறுப்புமண் பாத்திரம் க்ஷயம் பாண்டு இவைகளை நிவாரணஞ்செய்யும் மஞ்சள்நிறப்பாத்திரம் உத்தமம்.

பாகபாத்திரக்கருவி லட்சணம்.

கரண்டி அல்லது அகப்பை பாகஞ்செய்பவன் கைபோலத் தலைச்சுற்றளவு 12-அங்குலம் காம்பு 24-அங்குலம் உடையதாய்ப் பொன்வெள்ளி இரும்பு முதலாகியவைகளினாலாவது மரமுதலாகியவைகளினாலாவது செய்யப்பட்டிருக்கவேண்டும்.

உரல் 4-சாண் நீளமும் 2-சாண் அகலமுமுடையதாய்ச் சதுரமாக விருக்கவேண்டும் இதன்மேல் நான்கு அங்குலப் பிரமாணமுடைய ஒரு * சக்கிரவாளஞ் செய்துவைக்கவேண்டும் இவ்வுரல் 16-அங்குல ஆழமும் 7-அங்குல வாய்விசாலமும் உடைத்தாயிருக்கவேண்டும்.

ஆனைக்காதுபோல் முறமிருக்கவேண்டும் சல்லடை மூங்கினால் விருத்தமாகக் கட்டப்பட்டுப் பொடிக்கற்களைப் போக்கடிக்கிற சின்ன ரந்தரங்களை மத்தியபாகத்திலுடைத்தா யிருக்கவேண்டும்.

பலவிதத்துவையல்களும் சம்பாரங்களும் அரைப்பதற்கு ஒரு நல்ல கருங்கல்வினாற்செய்த அம்மியுங் குழவியு மிருக்கவேண்டும்

இதனால் அரைக்கப்பட்ட துவையல் முதலாகிய வஸ்துக்கள் மிகவும் நேத்தியாகயிருக்கும் அந்தச் சம்பாநங்கறிகளுக்கு அதிக உருசியைத்தரும்.

ஊறவைத்த தானியங்களை அரைக்கிறதற்காவது அப்பள முதலாகியவைகளைச் செய்கிறதற்காவது இரண்டு பக்கம் பிடியுள்ள ஒரு மரக்குழவி யிருக்கவேண்டும் இது சிலவஸ்துக்களைப் பொடிசெய்து கொள்ளுகிறதற்கும் உபயோகப்படும்.

நெய்யில் அல்லது புத்துருக்கு நெய்யில் அடை சுடுகிறதற்கும் அப்பளம் முதலாகியவைகளை வறுக்கிறதற்கும் இரும்பு பித்தளை அல்லது கல் இவைகளினாற் செய்யப்பட்ட ஒருவாணசட்டி யிருக்கவேண்டும் அது பண்டங்கள் அடங்கும்படியான அவவளவு பெரிதாகவிருக்கவேண்டும் அந்தச்சட்டி சூடேரியிருக்கும்போது கைகள் சுடாதிருக்க அதனிருபாரிசத்திலும் வளையமாவது பிடியாவது போட்டிருக்கவேண்டும் எண்ணெய்யில் அல்லது நெய்யில் கறிகளை வேகவைக்கிறதற்காகச் செய்விக்கப்பட்டவைகள் கைப்பிடியுகளில் லாமலு மிருக்கலாம்.

இரண்டடி நீளமுள்ள காப்புகளையுந் தளையில் ரந்தரங்களை யுமுடைய தட்டைக்கரண்டி * யிருந்தால் நெய் சேதமாகாமல் வறுக்கப்பட்ட வஸ்துக்களை எடுக்கவுதவும்.

காய்கறிகளை அறிகிறதற்கு ஒரு அரிவாள்மணையும் ஒரு தேங்காய்த் திருகல்மணையு மிருக்கவேண்டும்.

பாகசாலைப் பாத்திரங்களெல்லாம் கல் மரம் இரும்பு பித்தளை செம்பு ஈயம் மண் இவைகளால் செய்தவைகளா யிருக்கவேண்டும் கறிகள் சமைக்கிறதற்கு மட்பாத்திரங்களும் கற்பாத்திரங்களும் மிகவுஞ் சிறப்புடையவாக விருக்கின்றன பித்தளை இரும்பு பாத்திரங்களில் சமைக்கப்பட்ட கறி களிம்பு துருச்சேருமாயைால் அந்தக் கறிகள் புசித்தபேர்கட்குப் பித்தரோகங்களை விளைக்கும் ஆனால் பின்பு சமைக்கப்படும் வஸ்துக்களை அந்தப் பாத்திரங்களில் வைக்க லாமேயன்றிப் புளிரசஞ்சேர்ந்த பதார்த்தம் வைக்கவொண்ணாது.

சுயம்பாகி லட்சணம்.

சுதேசத்திற் பிறந்தவனாகவும் நற்குலத்தானாகவும் தெளிவு சுயதாரபோகம் ஆசாரம் இவைகளை யுடையவனாகவும் கோபம் - பகை

* லட்டுக்கரண்டியென்றுஞ் சொல்லுவார்கள்.

இவைகளைச் சிறிதேனும் மனதில் வைக்காதவனாகவும் பாபபுண்ணியங்களுக்குப் பயந்து நடப்பவனாகவும் தாதுலட்சணம் தெரிந்தவனாகவும் காலதேச விசாரணை யுடையவனாகவும் உரிசையுள்ள பாகங்களைச் செய்ய வல்லவனாகவும் இரத்தபுஷ்டியுடையவனாகவும் தேகத்தில் நல்வாசனை யுடையவனாகவும் பலம் சூட்சுமபுத்தி யுடையவனாகவு மிருக்கவேண்டும்.

மேலும் அவன் பாகசாலையில்பிரவேசிக்கிறதற்குமுன் குளித்து தோய்த்தவஸ்திரமணிந்து நித்தியானுஷ்டானம்முடித்துச் சிகையை நன்றாகத் தட்டி முடிபோட்டுக் கைகால்களைச் சுத்திசெய்துக் கொண்டு பண்டங்களின் அழுக்குகளைத் துடைக்கிறதற்காவது கைகள் யீரமாக விருந்தால் துடைத்துக்கொள்ளுகிறதற்காவது ஒரு தோய்த்த சூட்டையைக் கையில்வைத்துக்கொண்டு பின்பு பாகசாலையிற்பிரவேசித்து ஒரு கற்பலகை அல்லது மரப்பலகையின்மீது உட்காரவேண்டும் தினந்தோறுங் காலைப்பொழுதினுஞ் சாயங்காலப்பொழுதினும் பாகசாலை விளக்கிச் சாணந்தெளிக்கவேண்டும் சுண்ணும்புபூசிய வீடாகவிருந்தால் சலத்தினால் கழுவிப்போட்டு வுலந்தபின்பு சமயலுக்காரம்பஞ் செய்யவேண்டும்.

சமைத்த கறிகளைப் பாத்திரங்களினால் அல்லது மூடிகளினால் மூடிப் பதார்த்தங்கள் குளிர்ந்துபோகாதவண்ணம் பத்திரப்படுத்த வேண்டும் போசனமானபின்பு மறுசமயலுக் குதவும்படி பாகசாலையை மறுபடியுஞ் சுத்திசெய்யவேண்டும்.

இரண்டாவது பிரிவு.

சாதம்சமைக்கு முறைமை.

இரண்டு மாதத்திற்குமுன் குத்திய அரிசியை மறுபடியும் குத்திக்கொண்டு புதுக்கூடையில் வைத்துக் கல்மணல் உமி முதலாகிய வைகள் இல்லாமல் ஆய்ந்தபின்பு மல்லிகைமலர்போல வெண்மையாயிராநின்ற அந்த அரிசியைச் சலத்தில் அநேகந்தரங் கழுவி அதிலிராநின்ற கல்மஷ மெவ்வளவுஞ் சலத்திலொட்டாமலிருக்கும் பக்குவத்தில் அரித்தெடுத்துத் தண்ணீர் வடித்தபின்னர் அரிசியின் அளவைவிட மூன்றத்தனை யளவுடைய பாத்திரத்தில் தண்ணீரளவாகவிட்டு அடுப்பின்மீது காய்ந்து கொதி தெரித்துக்கொண்டிருக்குஞ் சமயத்தில் சந்திரனைப்போலத்த வளமாகவும் உரப்பாகவுமிரநின்ற ஒரு வஸ்திரத்தில் கழுநீர்வடிந்த அரிசியையெடுத்து மேற்சொன்ன உலையில் ஒருமிக்கப்பெய்து அடிக்கடி துழாவிப் பதம் பார்த்துப் பாலாவது நெய்யாவது கொஞ்சம்விட்டு இறக்கி வாயைக் கட்டி விரைவில் கஞ்சியை வடித்துவிடவேண்டும் அதில் கொஞ்சங் கஞ்சி யிருக்குமாகில் அடுப்பு நெருப்பை வெளியிலே தள்ளிக் கொண்டு பாத்திரத்தைவைத்துக் கரண்டிகாம்பினால் கஞ்சியில்லாமற் சோதித்து இறக்கிப்போடவேண்டும்.

அஷ்டதோஷாகிதமாக இந்தப்படியே பக்குவஞ்செய்த அன்னம் இராஜயோக்கியமென்று சொல்லப்படும்.

அஷ்ட தோஷங்களாவன அஸ்திரிதம் பிச்சளம் அசுசி குவதிதம் சுஷ்மிதம் தகத்தம் விருபம் அநர்த்தஜம் என்பவைகளாம். அஸ்த்திரிதமாவது கஞ்சிகுற்றிக்கொண்ட அன்னம் இதைப்புசிக்கிறவர்களுக்கு ஆமயமுதலாகிய ரோகங்களுண்டாகும் பிச்சளமாவது அளிந்துபோன அன்னம் இதைப் புசிக்கிறவர்களுக்கு குன்மரோகமுண்டாகும் அசுசியாவது புழு மயிர்சேர்ந்த அன்னம் இதைப்புசிக்கிறவர்களுக்குச் சொள்ளொழுகல் முதலியவைகளுண்டாகும் குவதிதமாவது நருக்கரிசி அன்னம் இதைப் புசிக்கிறவர்களுக்கு அசீரணமுதலிய ரோகங்களுண்டாகும் சுஷ்மிதமாவது கொஞ்சம் வெந்தும் கொஞ்சம் வேகாமலுமிருக்கிற அன்னம் இதைப் புசிக்கிறவர்களுக்கு இரத்தபீடனமுண்டாகும் தக்தமாவது காந்தின அன்னம் இதைப் புசிக்கிறவர்களுக்கு இந்திரிய நாசமுண்டாகும் விருபமாவது விறைத்த அன்னம் இதைப் புசிக்கிறவர்களுக்கு ஆயுட்சீர

ணம் அநர்த்துசமாவது பழஞ்சாதம் இதைப் புசிக்கிறவர்களுக்கு நித்திரை சீதாதிரோகங்களுண்டாகும்.

தாளித்த அன்னம்.

புலவுகளுக்குச் சொல்லிய அரிசிவகையில் ஓர் வகையில் ஐந்து படியெடுத்து கல் மணல் உமிழுதலிய இல்லாமல் தீட்டிப் புடைத்து ஆய்ந்து மூன்று கழுநீர்போக்கி ஒரு புதுக்கூடையிற்கொட்டிப் பல கையின்மேல் வைக்கவேண்டும் ஐந்துபடி வேகும்படியான தேக் சாவில் (1½) படி நெய்வார்த்து அடுப்பிலேற்றித் தீயையெரித்து நெய் கொதித்துவரும்போது இரண்டு கைப்பிடி வெங்காயம் உரித்து அரிந்துகொண்டு (1½) ரூபா யெடைக் கிராம்பு தனித்தனி (1) ரூபா யெடை ஏலக்காய் கறுவாப்பட்டை இம்மூன்றுடனே சேர்த்து அதிற்போட்டு அவை சிவந்து வருகையில் சரியாயளந்து (10) படிச்-சுத்தசலத்தை மெள்ள ஊற்றி தாளித்துச் சிறுபிடியாக ஐந்து கைப்படி உப்பையுஞ் சேர்த்து மூடியினால் மூடித் தீயை நன்றாய் எரிக்கவேண்டும் நீர்கொதித்து ஆவிவரும் பக்குவத்தில் (3) பலம் திராச்சிப்பழமும் வாதுமைப் பருப்பும் முந்திரிகைப் பருப்பும் (¾) பலம் இலவங்கப்பத்திரியும் தூவி உடனே புதுக்கூடையரிசியை அதிற்கொட்டிச் சட்டுவத்தால் செவ்வையாய்க்கிண்டி மூடி அரைநாழிகைக் கொருதரம் இப்படியே கிண்டிவரவேண்டும் இந்தப் பிரகாரம் மூன்று நாலுதரம் செய்துவருகையில் நீர் வற்றிச் சாதம் அடியில் அமுங்கியபின் மறுபடியும் சட்டுவத்தின் கம்பால் கீழுமேலுமாகத் துழாவிக்காய்ச்சினபால் ஒருபடி அதன்மேல் பரவஊற்றி நாலுமுழ வெள்ளைக்குட்டையை நனைத்துப் பிழிந்து தேக்சாவின் தங்கில் வட்டமாகச் சுற்றிவைத்து மூடியால் அழுத்தி முடித்தணலை மூடியிலும் தேக்சாவின் அடிப்பக்கங்களிலும்போட்டு இரண்டு நாழிகைவரைக்கும் அடுப்பின்மேலேயே வைத்திருந்து சுற்றியகுட்டையிலிருந்து ஆவி புறப்படும்போது திறந்து பக்குவமாயிருந்தால் இறக்கிவிடலாம் சிறிது வேறுபட்டிருந்தால் மூடியால் மூடிப் பின்னும் அரைநாழிகைவரையும் இறக்காமல் வைத்துப் பின்பு இறக்கிவிடவேண்டும் சுடுகையாகவே புசிக்கவேண்டும்.

அன்னஞ் சமைக்குமுறை.

நல்ல பச்சரிசி மூன்றுபடி யெடுத்துத் தீட்டி நெல் கல் நொய்தவிடு முதலியவை நீக்கி மூன்றுதரங் கழுநீர்போக்கி அரித்து ஒரே தினத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் கஞ்சி வடித்த அன்னஞ்

சமைக்கவேண்டுமானால் சாதாரணமாய் விடுகிற நீரளவுக்கு இரண்டத்தனை நீரை அரிசிக்கு மூன்றத்தனைப் பெரிய தேக்காவில் வார்த்துக் கொதிதெறிக்கும்போது அந்த அரிசியை அதிற்பெய்து துழாவி மூடவேண்டும் இப்படி இரண்டு மூன்றுதரம் பொறுத்துப்பொறுத்துத் துழாவுகையில் அரிசி முக்காலேயரைக்கால் திட்டம் வெந்த பின்பு மூடியால் மூடி ஒரு துண்டுச்சீலையால் பிடித்தெடுத்துக் கஞ்சியை முழுதும்வடித்து மறுபடியும் தேக்காவைநிமிர்த்து மூடியால் மேலேமூடித் தீயை எரிக்காமல் அடுப்பின் தணலின்மேல் அரை நாழிகைப்போது வைத்து இறக்கிவிடவேண்டும் கஞ்சி வடிக்காத அன்னஞ் சமைக்கவேண்டுமானால் அரிசியளவுக்கு இரண்டளவு நீரை அளர்ந்துவார்த்துக் கொதித்து ஆவி வரும்போது புதுக் கூடையிலுள்ள அரிசியைப்பெய்து துழாவிமூடி நீரெல்லாம் வற்றிப் போனபின்பு அதைக்கிண்டி அடுப்பெரிப்பதை நிறுத்தி தணலின் மேலே தானே 3-நாழிவரையும் வைத்திருந்திறக்கிவிடவேண்டும்.

அரிசின்வகை இலுப்பைப்பூச் சம்பா-ஊசி சம்பா-ஒடிசாச்சம்பா-கலியங்கஞ்சம்பா-கனகஞ்சம்பா-கல்ப்புச்சம்பா - கம்பச்சம்பா-காடைக்கழுத்தான் சம்பா-குண்டுச்சம்பா-சைவல்லிச்சம்பா - கோடஞ்சம்பா-சடைச்சம்பா-சன்னச்சம்பா-சின்னச்சம்பா-சிறுமணிச்சம்பா-சீரகச்சம்பா-சுரைக்காய்ச்சம்பா - சுருதாச்சம்பா - செம்பா-நைச்சம்பா-செரியஞ்சம்பா-திருவரங்கசம்பா-துய்யமல்லிகைச் சம்பா-பாலஞ்சம்பா-பெருஞ்சம்பா-பேவெள்ளைச்சம்பா - பைகோச்சம்பா-மங்கஞ்சம்பா-மணல்வாரிச்சம்பா-மலைகுலுக்கிச்சம்பா - மாவரம்பைச்சம்பா-மிளகுச்சம்பா-முனைவெள்ளைச்சம்பா- அன்னசம்பா-காலபாத்து வாலாஜாபசந்து பிஷாலை அரிசி-சார்த்திகைக்கார்-சித்திரைக்கார்-முட்டைக்கார் - மணக்கத்தை சருமோசனம் - வெள்ளமோசனம்-வால்மோசனம் - பொச்சாலை அருஞ்சோதி இரங்கமாட்டான் ஈசரக்கோவை பிச்சவாரி சம்பா-நை கல்லுண்டையரிசி கறுப்புப் புட்டரிசி - வெள்ளப்புட்டரிசி - குளிப்பியரிசி-குச்சிலடி யரிசி-கௌரிகுங்கவரிசி-சலிகப்புலவலு அரிசி-சிட்டிகானரிசி-சீங்கடி-கன்ன அரிசி-சொர்நாபுரம் அரிசி-சோலா அரிசி - தவிடரிசி - தாசரியரிசி-திருமுல்லைவாசல் அரிசி-தொடமுடா அரிசி-பகநாலு அரிசி-பாலேசுரம் அரிசி-பாதர்க்கஞ்சம்அரிசி-பராணிஅரிசி-கிண்டிஅரிசி-பையா-குண்டவரிசி-முத்துப்பட்டைஅரிசி-அதரம்பட்டண அரிசி-மோட்டா அரிசி-ரகிங்கமரிசி-லாடி அரிசி-லாதாகுற்றலரிசி - விசாகப்பட்டண அரிசி வீரபோகவசந்தராயலு அரிசி வெள்ளச்சோலா அரிசி.

பருப்புசமைக்கு முறைமை.

பயறு-உளுந்து-மொச்சை-கடலை-துவரை - காராமணி இந்தத் தானியங்களை ஏந்திரத்திலிட்டு உடைத்து உரலிற்குத்தி முறத்திற் போட்டுப் புடைத்து உமி கல் முதலாகிய தோஷங்களில்லாமற்செய்து பாத்திரத்தில் பருப்பு அளவு சலம்விட்டு உடனே பருப்பைப் பெய்து அடுப்பின்மீது வைத்து நன்றாகவெந்து அந்த சலம் அதில் சுவறினவுடனே அடுப்பு நெருப்பை வெளியில் தள்ளிக்குவித்து அதன்மேல் பருப்புப் பாத்திரத்தை வைத்து அதில் பெருங்காய்நீர் விட்டுப் பொன் வண்ணமாகிறதற்குத் தகுமான மஞ்சள்பொடி தூவி அடிக்கடி சலந்தெளித்துப் பக்குவமானபின்பு ஒருபடி பருப்புக்கு இரண்டுபலம் உப்பைப் பொடிசெய்துபோட்டு மத்தினால் மத்திக்கவேண்டும் இதுபுசிக்கிறதற்கு மிகவும் யோக்கியமாயிருக்கும்.

வாழைக்காய் விபரம்.

இதில் பத்துவகைகள் இருக்கின்றன இவைகள் தோட்டங்களிலும் வயல்களிலும் மலைகளிலும் விரத்தியாகின்றன இவைகளில் முதலாவது பொந்தன் வாழைக்காய் மற்ற வாழைக்காய்களைவிட நீளமும் பருமையும் தோல் தளமுமுள்ளதாயிருக்கின்றது. இந்த வாழை வைக்க ஒரு வருஷத்திற்குப் பின்பு விஸ்தரித்துக் குலைதள்ளுகின்றது ஒவ்வொருகுலைக்கு (70) அல்லது (75) காய்களிருக்கின்றன வடதேசத்தில் இந்த வாழை நீர்வளமுள்ள விடங்களெல்லாம் சாதாரணமாக விரத்தியாகின்றது இக்காய் நாநாவிதமான கறிகளுக்கு முக்கியமாக உபயோகமுள்ளதாயிருக்கின்றது இதன் விவரம் இனிமேல் விவரிப்பதில் காணலாம் இந்தக்காய் வெந்தபின்பு இந்த சாதியிற்சேர்ந்த மற்றதுவிட நல்ல உருசியைக் கொடுக்கும் ரஸ்தாளி சின்னதாக விருந்தபோதிலும் கறிக்குபயோகமாயிருக்கின்றது இது விசேஷ ஆகாரத்திற்சேர்ந்தது. நன்றாகப்பழுத்தால் மாத்திரந்தான் புசிக்கப் பக்குவப்படும் அதில் கடைப்பட்ட சாதிரேத்திரவாழை அது மிகவும் பெரிதாகவும் மேற்றிசைக் கடற்கரை தேசங்களிலும் மலையாள நாட்டிலும் தென்னாட்டிலும் விஸ்தாரம் விரத்தியாகின்றது அவ்விடத்திலிருக்கின்ற குடிகள் அதை நோய்சேராதிருக்க நெருப்பிலே வேகவைத்து கறிசமைக்கிறார்கள் ஆனால் பழத்தைச் சும்மா அருந்துகிறார்கள் இவ்வாழையைத் தென்தேசத்தில் நட்டும் அது பூமிசாரத்தினாலே விஸ்தாரம் பவிதமில்லை.

பிரசாதப்படலம் முற்றிற்று.

முன்றாவது காய்க்கரிப் படலம்.

—●—

சமையலுக்குரிய காய்களின் வகை.

பொந்தன்வாழைக்காய்	துரைப்பீர்க்கங்காய்	வெள்ளரிக்காய்
பொந்தன்வாழை	பண்டக்காய்	முருங்கைக்காய்
ரஸ்தாளிவாழை	சுறுப்பவரைக்காய்	சுக்கங்காய்
பச்சைவாழை	வெள்ளியவரைக்காய்	அரிநெல்லிக்காய்
சிவால்வாழை	கொத்தவரைக்காய்	தேங்காய்
கறிவாழை	சுரைக்காய்	அத்திக்காய்
புதிமந்தவாழை	பூசினிக்காய்	தூதுவளாங்காய்
கொட்டைவாழை	கலியாணப்பூசினிக்காய்பச்சைமிளகாய்	
பீவாழை	பலாக்காய்	முள்ளங்கத்திரிகா
நேத்திரவாழை	மணல்வாரிகத்தரிக்காய்மனத்தக்காளிக்கா	
கொம்புப்பாவற்காய்	நீர்க்கத்தரிக்காய்	
மிதிபாவற்காய்	கற்பூரக்கத்தரிக்காய்	—
பீர்க்கங்காய்	புடலங்காய்	

கொம்புபாவற்காய்.

இது காய்கறி தோட்டத்தில் விஸ்தாரம் விர்த்தியாகின்றது வயல்களில் ஆகிறதரிது ஆனிமாதக்கடைசியிலும் கார்த்திகைமாதக் கடைசியிலும் பூமியை ஆழமாகவெட்டிப் பக்குவமாக எருப்போட்டுப் பாத்திகட்டி அதில் விரையுன்றி இடைவிடாமல் தகுதியாக நீர்விட்டுக் கொழு கொம்புநட்டு விசாலமாகப் படரும்படி பந்தல் போடவேண்டும் இப்படிச்செய்தால் காய் பதினைந்து இருபது அங்குல நீளமுள்ளதாக விருக்கும் இது ஒருதரம் விஸ்தாரமாகவும் ஒரு தரம் சொற்பமாகவுங் காய்க்கும் மிகவும் கசப்பாயிருக்கும் ஆனாலும் அதனோடு புளிர்சஞ்சேர்த்தால் மிகுந்த ருசியைத்தரும்.

மதிபாவற்காய்.

இது சாதாரணமாகப் புலங்களிலும் மணல் பூமியிலும் ஆற்றங்கரைகளிலும் விர்த்தியாகின்ற அன்றியும் காய்கறித் தோட்டங்களில் மற்ற காய்கறிகளோடு பயிரிடப்படுகின்றது வெய்யிற்காலந்தவிர மற்ற எல்லாநாளிலும் விர்த்தியுண்டு கொடி ஓடுகிறதாயினால் பூமியின்மேல் வெகுதூரம் படரும், கொழு கொம்பு முதலாகிய வேண்டியதில்லை கசப்பு கொஞ்சமாயிருக்கும் விரைகள் விஸ்தாரமாயிருக்கும் எந்தப் புளிப்புடனேயாவது கறிசமைக்கப்படும்.

பீர்க்கங்காய்.

இது வடதேசத்தில் மழைகாலத்திலும் குளிர் காலத்திலும் நன்செய்வயல்களிலும் தோட்டங்களிலும் காய்கறி தோட்டங்களிலும் சாதாரணமாக விர்த்தியாகின்றது பூமியில் விரைநாட்ட நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாளையில் விஸ்தாரம். காய்க்கின்றது அது ஒருசாணீளமும் அதற்குமேற்பட்ட நீளமும் வரிகளுமுடைய தாயிருக்கும் சலத்திலாவது நெய்யிலாவது வேகவைக்கலாம்.

நுரைபீர்க்கங்காய்.

இது மழைகால ஆரம்பத்தில் கனிப்புப் பூமியில் நடப்படும் கொடி மரங்களின்மேலும் படரும் நட ஆறுமாதவரைக்கும் காய்க்கும் ஆனால் விஸ்தாரம் காய்க்கிறதில்லை காயானது வரியில் லாமலும் கோரில்லாமலும் மேல் வழுப்பாயும் நீளமாயுமிருக்கும் சலத்திலானாலும் நெய்யிலானாலும் வேகவைக்கலாம் புளிரசமில்லாமலும் சமைக்கலாம்.

புடலங்காய்.

ஆனிமாதத்திலும் மார்கழி மாதத்திலும் ஆழமாக வெட்டித் திருத்திப் பாத்திகட்டி விதை நடப்படும். பந்தல்போல் படர்ந்து மூன்று மாதவரைக்குங் காய்க்கும் மழுக்கலாயும் ஒருசாதி நீளமாயும் ஒருசாதி குட்டையாயுமிருக்கும், சலத்திலாவது நெய்யிலாவது வேகவைக்கலாம் புளிசேர்த்து துவையலுஞ் செய்யலாம்.

பண்டக்காய்.

இது ஆனிமாதத்தில் கனிப்பு நிலந்தவிரமற்ற எந்தநிலங்களிலுமிருக்கிற காய்கறித்தோட்டங்களிலும் வயல்களிலும் எருப்போட்டுப் பக்குவஞ்செய்து விதை நடப்படும் 40-அல்லது 45-நாளையில் விஸ்தாரங்காய்க்கும் விதை விஸ்தாரமிருக்கும் சலத்திலாவது நெய்யிலாவது தயிரிலாவது புளிரசத்திலாவது வேகவைக்கலாம்.

அவரைக்காய்.

இது வெள்ளையவரையும் கறுப்பவரையும் என இருவகைப்படும் ஆனிமாதத்திற் காய்கறித் தோட்டத்திலே விதை நடப்படும் பின்பு பந்தலின்மேற்படர்ந்து குளிர்காலத்தில் விஸ்தாரங்காய்த்து மாசிமாதத்தில் காய்ப்புமாறிப் போகின்றது சலத்திலாவது நெய்யிலாவது புளிரசத்திலாவது வேகவைக்கலாம் தயிரில் கூடாது.

கொத்தவரைக்காய்.

ஆனிமாதத்தில் காய்கறித் தோட்டத்திலே விதை நடப்படும் இது குற்றுச்செடியாயிருக்கும் விதை நட்ட இரண்டாமாதமுதல் ஆறுமாதவரைக்கும் விஸ்தாரங்கொத்து கொத்தாய்காய்க்கும் இந் தக்கா யிளசாயிருக்கும்போது சலத்தில் வேகவைத்துப் பின்பு சல த்தை யிருத்துவிட்டுப் பருப்புடனே கறிசமைக்கலாம் இந்தபதார்த் தம் பித்தம்.

சுரைக்காய்.

இது பெருஞ்சாதியும் சிறுசாதியும் என இருவகைப்படும் ஆனிமாதத்தில் காய்கறித் தோட்டத்திலும் வயல்களிலும் விதை நடப்படும் கொடிபடர்ந்து நட்ட இரண்டுமாதமுதல் நான்கு அல் லது ஆறுமாதவரைக்கும் விஸ்தாரமாகக் காய்க்கும் இளசாயிருக் கும்போது மா அல்லது பருப்புடனே சமைக்கத்தகும் இது சீதள பண்டம்.

பூசினிக்காய்.

இது கொழுகொம்பு பந்தல் இவை வேண்டாமல் பூமியின் மேல் விஸ்தாரம் படரும் நட்ட ஆறுமாதத்திற்காய்க்கும் சலமா வது எந்தப்புளிப்பாவது சேர்த்து வேகவைக்கலாம் நீளநீளமா யறுத்து வெய்யிலிலுலர்த்திக் காப்பாற்றிவைத்திருந்தால் காய்க்கறி யகப்படாதநாளில் கறிக்கு உபயோகப்படும் வாயுவுபண்டம்.

கலியாணபூசினிக்காய்.

இது ஆனிமாதத்தில் காய்கறித் தோட்டத்திலும் ஏரிக்கரை களிலும் குளக்கரைகளிலும் விதை நடப்படும் இதன்கொடி தரை யிலும்படரும் ஏறக்குறைய 90-நாளையில் காய்க்கும் விதைபழத் திலிருந்து எடுக்கும்போது தப்பி விழுந்துவிட்டால் அதுவேவிதை யாய் முளைக்கும் இதன்பழம் கறிக்குயோக்கியமாக விருக்கும் இதைத்துண்டு துண்டுகளாகத் தறித்துமாவும் சம்பாரப் பொடியும் போட்டு வேகவைத்து உண்டைகளாக்கி வெய்யிலில் காயவைத்து ரெய்யில் அல்லது விளக்கெண்ணையில் வறுக்கவேண்டியது மத்தி யான போசனத்திலாவது இராப்போசனத்திலாவது சாதத்துடன் சாப்பிடலாம் மேகத்தை கண்டிக்கும்.

பலாக்காய்.

இது சிங்காரத்தோட்டத்திலும் ஆரணியத்திலும் மலைபக்கத் திலும் மலையுச்சியிலும் கணவாயிலும் பெரியமரங்களாய் விர்த்தி

யாகின்றது சித்திரைமாதத்தில் பிஞ்சுவிட்டு ஆனிமாதத்தில் பழக்கின்றது பிஞ்சாயிருக்கும்போது கறிக்கு மிகவும் யோக்கியமாயிருக்கும் மேலேயிருக்கின்ற முள்ளுள்ள தோலை யறுத்துவிட்டு உள்ளிருக்கின்ற சுளையைச் சலத்திலவேகவைக்கக் கொஞ்சம் புளிப்பும் சருக்கரையுஞ் சேர்க்கவேண்டும் பழுத்திருந்தால் புளிரசஞ்சேர்க்கலாம் இது ஆசைப்படும் பதார்த்தமாயிருக்கின்றது இதைச் சாப்பிட்டபின்பு கொஞ்சம் நல்லெண்ணெய்யாவது நெய்யாவது உட்கொண்டால் ஜீரணமாகிவிடும் சூட்டை உண்டாக்கும்.

கத்தரிக்காய்.

இது மணல்வாரிகத்தரி நீர்க்கத்தரி கர்ப்பூரக்கத்தரி என மூன்று வகைப்படும் காய்கறித் தோட்டத்திலும் நன்செய் நிலத்திலும் புன்செய்நிலத்திலும் விதை விதைக்கப்படும் முளைத்த நாற்பது ஐம்பது அல்லது அறுபதாநாளில் விஸ்தாரங்காய்க்கும் முதலில் காய்கிற காயானது கறிக்கு மிகவும் உபயோகமாயிருக்கும் சலத்திலாவது நெய்யிலாவது புளிப்பிலாவது வேகவைக்கவேண்டியது நானூதித கறிகளுக்கு முதலும் துண்டு துண்டாயறுத்து வெய்யிலிலுலர்த்தி வைத்துக்கொண்டால் காய்கறியகப்படாதநாளில் கறிக்கு உபயோகப்படும் தினவு நமைச்சல் பதார்த்தமாம்.

முருங்கைக்காய்.

இது எல்லாநிலங்களிலும் விர்த்தியாகும் அதிகபராமரிக்கை வேண்டியதில்லை சித்திரைமாதத்திலும் புரட்டாசிமாதத்திலுங்காய்க்கும் ஐந்து ஆறு அல்லது ஏழுக்காய்சேர்த்தது கொத்துக்கொத்தாய்த் தொங்கும் இது ஏறக்குறைய ஒருமுழ நீளமிருக்கும் ருசியுள்ள கறியாயிருக்கும் இளசாயிருக்குங்காலத்தில் மாத்திரந்தான் பொரியல் முதலாகிய கறிகளுக்கு உபயோகப்படும் போகபதார்த்தமாம்.

வெள்ளரிக்காய்.

இது ஆவணி புரட்டாசி மாதங்களில் காய்கறித் தோட்டத்திலும் கொல்லைகளிலும்விர்த்தியாகும் ஏறக்குறைய 50-நாளில்காய்க்கும் புளிப்புச்சேர்த்துக் கறிசமைக்கத்தக்கது இப்பதார்த்தம் நீர் பொருள் உண்டாம்.

சுக்கங்காய்.

இது சோளம், கம்பு, கேள்வரகு, ஆகிய இவைகள், விதைக்கப்படும் கொல்லைகளில் விதைக்கப்பட்டுக் கொடியாகப்படாந்து விஸ்தாரங்காய்க்கும் இளசா-இருக்கும்போது ஊறுகாய்போடவேண்டுமானால் அப்போதைக் கப்போது உப்பு வெந்தயப்பொடி ஆகிய இவைகளைச் சேர்க்கவேண்டும், இதுவற்றலுக்குமாகும், இப்பதார்த்தம் மேகசாந்தியாம்.

காய்கறிப்படலம் முற்றிற்று.

நாலாவது கிழங்குப் படலம்.

சமயலுக்குரிய கிழங்குகளின் வகை.

கருணைக்கிழங்கு

சேப்பங்கிழங்கு

ஆள்வள்ளிக்கிழங்கு

சருக்கரைவள்ளிக்கிழங்கு

உருளைக்கிழங்கு

முள்ளாங்கிகிழங்கு

மேற்சொல்லிய கிழங்குகளின் விவரம்.

கருணைக்கிழங்கு.

இது காய்கறித் தோட்டத்திலும், கனிப்புநிலத்திலும், விர்த்தி யாகின்றது. அன்றியும் எப்போதும் கொல்லைகளிலும் பயிராகும், புரட்டாசிமாதத்திலும் சிலவிடங்களில் மார்கழி மாதத்திலும் கிழங்கு வெட்டியெடுக்கப்படும் அக்கிழங்கு வெள்ளைநிறமூள்ளதும் மிரு ந்த மதுரமுள்ளதும் காறலில்லாததுமாயிருக்கும் நமன் சத்துரு பதார்த்தம் மூலசாந்தி.

சேப்பங்கிழங்கு.

இது நன்செய்நிலத்திலும் குளக்கரைகளிலும் சலம் எப்போ தும் விழுகிறகிணற்றேரூரங்களிலும் காய்கறித்தோட்டத்திலும் ஆழ மாகவெட்டி எருப்போட்டு ஆனி மாதத்தில் ரட்டுத் தைமாதத்தில் கிழங்கு வெட்டியெடுக்கப்படும் வாதசீதளம் உண்டாகும்.

ஆள்வள்ளிக்கிழங்கு.

இது தோட்டங்களிலும் காய்கறித் தோட்டங்களிலும், கனிப் பில்லாத நிலங்களிலும் வெட்டி எருப்போட்டுநட்ட பன்னிரண்டா மாதத்தில் கிழங்கு வெட்டி யெடுக்கப்படும் கொல்லைகளில் கொழு கொம்புவேண்டுவதில்லை, தோட்டங்களில் மூங்கிலைக் கொம்பாகக் கொடுக்கவேண்டும் தனுர்வாதமுண்டாம்.

சருக்கரைவள்ளிக்கிழங்கு.

இது ஆனிமாதத்தில் மணற்பூமியிலேநட்டு மார்கழி தைமாதங் களில் கிழங்கு யெடுக்கப்படும், வெள்ளைக் கிழங்கைவிடச் சிவப்பு கிழங்கு பெரிதாகின்றது, வாயுவுண்டாம்.

உருளைக்கிழங்கு.

இது எந்தநாளிலும் மலைப்பக்கங்களில் செம்மண்ணும், நீர்வள மும் உள்ள இடங்களில் நடப்படும் ரட்ட ஆறுமாதத்தில் கிழங்கு வெட்டியெடுக்கப்படும் வாயுபதார்த்தமாம்.

கிழங்குப்படலம் முற்றிற்று.

ஐந்தாவது கீரைப் படலம்.



சமையலுக்குரிய கீரைகளின் விவரம்.

வசலைக்கீரை	முளைக்கீரை	பொதியினூகீரை
அறைக்கீரை	தண்டுக்கீரை	அகத்திக்கீரை
வெந்தயக்கீரை	காசலுக்கீரை	கோவீசுக்கீரை
முருங்கைக்கீரை	சிறுகீரை	பருப்புக்கீரை
அகத்திக்கீரை	கறிவேப்பிலை	அருகீரை
பொன்னாங்காணிக்கீரை	சுக்காங்கீரை	புளியாரைக்கீரை

மேற்சொல்லிய கீரைகளின் விவரம்.

வசலைக்கீரை.

இது படர்கொடி குற்றுச்செடி என இருவகைப்படும் தைமாசத்தில் காய்கறித் தோட்டத்திலும் களிப்பு நிலத்திலும் விதைக்கப்படும் வேண்டியபோது பறித்துக்கொள்ளலாம் மழைக்காலத்தில் விதைக்கப்படாது மூலம்போம்.

அறைக்கீரை.

இது நன்செய்நிலத்தில் மழைகாலந்தவிர மற்ற எல்லாக்காலங்களிலும் விதைக்கப்படும் உலர் நிலத்தில் விதைத்து உலர்நீரும் இறைத்தால் சீக்கிரத்தில் விர்த்தியாகும் வேண்டியபோது அறுத்துக்கொள்ளலாம் ஜன்னிபோம்.

முளைக்கீரை தண்டுக்கீரை.

இவ்விரண்டும் எந்தக்காலத்திலும் எல்லாநிலங்களிலும் விதைக்கப்பட்டு நன்றாக விர்த்தியாகும். ஆனால் மணற்பாங்கு நிலத்தில் எருப்போட்டு விதைக்கவேண்டும் இளந்தண்டும் முதிர்ந்த தண்டும் நீறிக்கு மிகவும் யோக்கியமாயிருக்கும் குளிர்ச்சி வஸ்து ஆகையால் சரீரத்திற்கு ஆரோக்கியத்தைத்தரும் குளிர்ச்சி வாயு உண்டாம்.

வெந்தயக்கீரை.

இது மழைநாள் தவிர மற்ற நாள்களில் தோட்டங்களிலும் கொல்லைகளிலும் விதைக்கப்பட்டு விர்த்தியாகின்றது. வேண்டியபோது அறுத்துக்கொள்ளலாம், இலையுந்தண்டுங் கறிக்கு யோக்கியமாயிருக்கும், விதையும் உதவும் 21-மேகம்போம்.

முருங்கைக்கீரை.

இந்தக்கீரை பெரிய மரங்களின் கிளைகளிலிருந்து, கிள்ளிக் கொள்ளலாம் பூவும் இலையும் காயும் கறிக்குதவும் போகமுண்டாம்.

அகத்திக்கீரை.

இது தோட்டங்களின் வேலியோரங்களில் மிகவும் நீளமாய் விர்த்தியாகும் கீரைவேண்டும்போது கிள்ளிக்கொள்ளலாம் கறிக்கு யோக்கியமாகும் மழைகாலத்தில் மிகவும் ருசியாயிருக்கும் மருந்து முறிவுண்டாகும்.

பொன்னாங்கணிக்கீரை.

இது ஆற்றோரங்களிலும் தண்ணீர் கால்வாயினருகிலும் மற்ற கர்ப்பாங்குள்ள விடங்களிலும் வெய்யிற் காலந்தவிர மழை காலத்தில் சலம் விஸ்தரித்திருக்கும்போது தானே விர்த்தியாகும் வேண்டியபோது பறித்துக்கொள்ளலாம் நேத்திரவியாதிகளைப் போக்கும் கண்டெளிவுண்டாகும்.

காசிலிக்கீரை.

இது ஆனிமாதத்தில் நவதான்னியம் விர்த்தியாகின்ற கொல்லைகளிலும் தோட்டங்களில் விதைக்கப்படும் ஆவணிமாதத்தில் இலை பறிக்கப்படும் சில தருணத்தில் கார்த்திகை மாதத்திலாவது தைமாதத்திலாவது பறிக்கப்படும் சோளக்கொல்லைகளிலும் கடலைக் கொல்லைகளிலும் விர்த்தியாகின்றது கறிக்கும் துவையலுக்கும் மிகவும் யோக்கியமாகும் யுகபேதி உண்டாம் மலமும் கட்டும்.

சிறுகீரை.

இதனை வெயிற்காலத்தில் நீர்வளமுள்ள நிலங்களிலேவிதைத்து நல்ல சலமிறைக்கவேண்டும் மழைகாலத்தில் தானே விர்த்தியாகும் இது சரீரத்திலுண்டாகிய சூட்டைத் தணிக்கும் ரசகந்த பாஷாணம் முரிப்பாம்.

கறிவேப்பிலை.

இந்தச்செடிகள் தோட்டங்களில் வெகு கிளைகளுடன் பெரிதாக வளருகின்றது களிப்பு நிலங்களிலும் மற்றநிலங்களிலும் நடப்படும் செவ்வையாக எருபோட்டுத் தண்ணீர்பாச்சவேண்டும் முதிர்ந்த இலை நல்ல வாசனையாயிருக்கும் முங்கியமாக எவ்வகைப்பட்ட கறிகளுக்கும் உதவும் மற்றொருஜாதி இதேபிரகாரம் ஆரண்ணியங்களில் தானேவிர்த்தியாகும் முன்சொல்லியசாதிக்குச் சமானமாகும் இவ்விரண்டுசாதியின் இலையும் கார்ப்பும் பித்த சாட்டியங்களைப்போக்கும் பித்தசாந்தியாம்

கீரைப்படலம் முற்றிற்று.

ஆரவது நவதானியப் படலம்.



அரிசி
துவரை
பயறு

கொள்
உளுந்து
கோதுமை

எள்
காராமணி
கடலை

அரிசி.

பூமியின்மேல் விஸ்தாரமாக விளைகின்ற எல்லாத் தானியங்களிலும் நெல்லானது மிகவும் ஆதாரமாக யிருக்கின்றது அதன்மாதலாவற்றுக்கும் உதவும் முக்கியமாயிரவி லுபயோகப்படுமும்.

நெல்லை இராத்திரி வெந்நீரில்ஊரப்போட்டு மறுநாள்காலையில் ஸ்நாதுஷ்டான முதலாகியவை முடிந்தபின்பு அதையெடுத்து ஒரு மண்பாத்திரத்தில் வறுத்து ஒரு மரஉரலில் இடித்தால் அவுலாகும் அதைப் புடைத்தெடுத்துக்கொண்டு புதுச்சலத்தில் ஊரப்போட்டுப் புளி உப்புமுளகாய்த் தூள்சேர்த்துச் சாப்பிடவேண்டும் அன்றியும் அவலைச் சலத்தில் இரண்டுநாழிகை பரியந்தம் ஊறவைத்து நெய்யில் முளகாய் உளுத்தம்பருப்பு ஆகிய, இவைகளைப் போட்டு, வறுத்தால், ஆகாரத்துக்குதவும் தயிரிலுஞ் சேர்க்கலாம்.

நான்குபடி, அரிசியெடுத்துக், கல்லேந்திரத்திலிட்டு, அரைத்து மாவாக்கி வைத்துக்கொள்ளவேண்டும் இது வெயிற்காலத்தில், மூன்றுமாதமும், மழைகாலத்தில் பதினைந்துநாளும், குளிர்காலத்தில் இரண்டுமாதமும், வைத்திருந்தாலும் மதுரமும், நிறமும், நீங்காது இது விரணங்களில் செய்யப்படுகிற பட்சியங்களுக் கெல்லாம், உதவும், இதைப்-புளி, மிளகு, நீருடன் சேர்க்கலாம், உருக்கு வெண்ணெய் சருக்கரை, இவைகளுடன் சேர்த்து, ஆகாரமாகப் புசிக்கலாம், இந்த அரிசிமாவின், உபயோகத்தைக் குறித்துச் சொல்லிமுடியாது.

துவரை.

நான்குபடி, துவரையெடுத்து, வெய்யிலிலுலர்த்தி வறுத்துத் தோல்போக்கிச் சாப்பிடவேண்டும்.

ஆய்ந்த பருப்பெடுத்துக் கல்லேந்திரத்திலிட்டு, அரைத்து, மாவாக்கி வைத்துக்கொண்டால் எல்லாவற்றிற்கும் உபயோகப்படும், இந்த மாபதினைந்துநாள்மட்டும் உபயோகப்படும், இதுபட்சியங்களுக்கு சிறந்ததாய் அதிக ருசியைத்தரும்.

பயறு.

இரண்டுபடி, பயறெடுத்து வெயிலுலர்த்திக் கல்லேந்திரத்தி லிட்டுடைத்துத், தோல் போக்கி, மாவரைத்து அப்போதைக் கப் போது உபயோகப்படுத்திக் கொள்ளத்தக்கது. இதனைச் சொற்ப மாகப் பிசையவேண்டும். சாதத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். பூமியில் இந்தமாவுக்குச் சமானமானதொன்றுமில்லை. யிது சரீரத்தி லிருக்குஞ் சூட்டையும், பித்தத்தையும் ஒட்டிவிடும். இதில் கறுப் புத்தினுசு கருமகாரியங்களில் வழங்கப்படும். கலியாண காரியங்க ளில் நீக்கப்படும்.

இரண்டுபடி பச்சைப்பயறெடுத்து, எண்ணெயிற் பிசறி வெய்யி லிற்காயவைத்து உலர்த்தி உரலில்குத்தித் தோல்போக்கி மாவாக்கி வைத்துக்கொண்டால் உண்டையாகச் செய்யப்பட்ட பட்சியங்க ளுக் குபயோகமாயும், வெகு ருசியாயுமிருக்கும். சருக்கரையும், உருக்கு வெண்ணெயுஞ்சேர்த்துச் சாப்பிடலாம். இது சரீரத்திற் குத் திடஞ்செய்யும்.

கொள்.

இரண்டுபடி கொள்ளெடுத்துக் கல்லேந்திரத்திலிட்டு அரைத்து மாவாக்கி வைத்துக்கொண்டால், குளிர் நடுக்கல், சுரமுள்ளவர்த் துக்கு உபயோகப்படும். வியாதியுள்ளவர்களுக்கு அந்தமாவில் உப் பும் உருக்கு வெண்ணெயுஞ்சேர்த்து உபயோகப்படுத்திக் கொள்ள லாம். பத்தியவிரோததானியம்.

கால் சேர் கொள்ளெடுத்து ஒரு பாணியில் ஒரு சேர் சலத்தில் போட்டுச் சாமநேரம் வேகவைத்து நன்றாக வடிகட்டி, வேறொரு பாணியில்போட்டு அதில் ஒருபல மிளகும், கொஞ்சம் உப்பும் போ துமான புளிசமுஞ் சேர்த்து மிதமான நெருப்பில் வேகவைத்துப் பின்பு உருக்குவெண்ணெயில் கடுகுவறுத்து தாளித்து உதயகாலத் தில் சாப்பிடத்தக்கது இதனால் குளிர் நடுக்கல் காய்ச்சல் என்னும் வியாதிகள் நீங்கும்.

உளுந்து.

நான்குபடி உளுந்தெடுத்து வெய்யலில் காயவைத்துக், கல் லேந்திரத்திலிட்டுடைத்து மர உரலில்குத்தித் தோல்போக்கி மாவாக் கிக்கொண்டால் வுண்டையாகவும் தட்டையாகவும் கெய்யப்பட்ட டிதூரமான பட்சியங்களுக்குதவும் பத்தியமுறிவு,

கோதுமை.

ஆறுபடி கோதுமை வெய்யிலுலர்த்திக் கல்லேந்திரத்திலிட்டரைத்து மாவாக்கிக்கொண்டால் விருத்தமாகச் செய்யப்படும் பட்சியங்களுக்குதவும்.

எள்.

பத்துப்படி எள்ளெடுத்து நன்றாகத் தோல்போக்கி வறுத்த மாவாக்கிச் சாதத்துடனையும் கறிகளுடனையுஞ் சேர்த்தால் வாசனையும் ருசியும்தரும் இதைக் கோதுமைமாவில் சேர்த்து முறுக்குப் பட்சியஞ் செய்யலாம், அன்றியும் 10-அல்லது 15-படி எள்ளைச் செக்கிலேபோட்டு ஆட்டி இறக்கிவைத்துக்கொண்ட எண்ணெய் நானுவித காரியங்களுக்கு முபயோகப்படும் பத்தியமுறிவு.

காராமணி.

இது புரட்டாசி மாதத்தில் கணிப்பு நிலங்களிலும் மணற்பாங்குள்ள நிலக்களிலும் விதைக்கப்படும் தைமாதத்தில் கடுகு உளுந்து ஆகிய இவைகளுடன்சேர்த்தும் விதைக்கப்படும் ஆனால் மணற்பாங்குள்ள நிலங்களில் விஸ்தாரம் விர்த்தியாகும் சிலகறிக் குபயோகப்படும் பத்தியமுறிவு.

கடலை.

இது மேற்குத் தேசத்திலும் வடதேசத்திலும் விஸ்தாரம் விர்த்தியாகின்றது நான்குபடி கடலைமெடுத்து வெய்யலில் காயவைத்து ஏந்திரத்திலிட்டுடைத்துப் பருப்பு முதலாகியவை செய்யலாம் சில கறிகளுக்கும் பட்சியங்களுக்கும் உதவும் பத்தியமுறிவு.

நவதானியப்படலம் முற்றிற்று.

ஏழாவது கறிமாப் படலம்.



காய்க்கறி சமையலுக்குவேண்டிய கறிமா.

ஆழாக்கு வெள்ளை யரிசியெடுத்து ஒரு பாத்திரத்தில் சிவக்க வறுத்து ஒரு சட்டியில்போட்டுக்கொண்டு அரைப்பலமிளகும் ஒரு பலமுளகாயும் இரண்டுகொத்துக் கறிவேப்பிலையும் காம்புபேபாக்கித் தனித்தனிவறுத்து இவைகளையெல்லாம் வறுத்த அரிசியுடன் சேர்த்து ஏந்திரத்திலிட்டு மாவரைத்து அதை ஒருபாத்திரத்தில் வைத்துக்கொண்டால் காய்கறி சமையலுக்கு வேண்டியபோது உபயோகப்படும்.

ஒன்றேகாற் பலமஞ்சளும் நான்குபலம் வெந்தயமும் கொஞ்ச முளகாயும் கொஞ்சஞ்சீரகமும், ஒரு சட்டியில் அல்லது மரத்தட்டில் இரண்டுமூன்று நாழிகைநேரம் வெய்யிலில் காயவைத்துப் பின்பு தனித்தனியே ஒருபாத்திரத்தில்வறுத்து அவைகளோடு ஒரு பிடி கறிவேப்பிலேசேர்த்து ஏந்திரத்திலிட்டு அரைத்துத் தூளாக்கிக் கொண்டால் முக்கியமாக உப்பிலூறியவற்றல் முதலாகியவைகளுக்கு எவ்விதப் புளிப்புசேர்த்த குழம்பிலும் வழங்கிக்கொள்ளப்படும் இதற்கு வெந்தயப்பொடி யென்று பெயர்.

காய்கறிகளின் தெலுங்கு கறிமா.

ஒருபலம் மெல்லிய வெள்ளையரிசியும் ஒருபலம் கடலையும் அரையாழாக்கு ஆய்ந்த பச்சைப்பயறுமெடுத்துத் தனித்தனியே வெய்யிலில் காயவைத்து கால் அரிக்கால்பலம் மிளகு ஒருபலம்முளகாய் ஒருபிடி கறிவேப்பிலை இதுகளை ஒருமண்பாத்திரத்திற் போட்டுச் சிறுதீயாக்களித்துச் சிவக்கவறுத்துக்கொண்டு வாசனை யுண்டாகும்போதெடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகச்சேர்த்துமாவரைத்து வெய்யிற்காலமானால் ஒரு பாத்திரத்திற்போட்டு மூடிவைக்கவேண்டும் அல்லது ஒருசட்டியின் அடுப்போரத்தில் வைத்துக்கொண்டு வரவேண்டும் இது எல்லாக்கறிகளுக்கும் உதவும்.

காய்கறிச்சமையலுக்குரிய வேறொரு கறிமா.

ஒரு ஆழாக்குச் சோளமெடுத்து நன்றாகக்குத்தி ஒருமண்பாத்திரத்தில் வாசனை யெழும்பும்படி வறுத்து எடுத்துக்கொண்டு மாவ

ரைத்து $\frac{1}{4}$ -அரிக்கால்பலம் மிளகு தகுந்தமுளகாய் இவைகளைத் தனித்தனியே வறுத்துத்தூளாக்கி எல்லாம் ஒன்றாகக்கலந்து வைத்துக்கொண்டால் மிளகு முதலானவை கிடையாத விடங்களில் காய்கறிகளுக்கும் புளிக்குழம்புகளுக்கும் வேண்டியபோது உபயோகப்படும்.

மகராஷ்டிரக்கறிமா.

$\frac{1}{2}$ -அரிக்கால்-ஆழாக்கு-அல்லது- $\frac{1}{4}$ -ஆழாக்கு மெல்லிய அரிசியாவது கோதுமையாவது ஒரு சிட்டாக் அல்லது-காலாழாக்கு ஆய்ந்த சோளமாவதெடுத்து இதையும் அதையும் வெய்யிலில் தனித்தனி-10-நாழிகை பரியந்தம் காயவைத்து ஒரு மண்பாத்திரத்தில் வாசனையுண்டாகும் பரியந்தம் தனித்தனிவறுத்து ஒரு துலாம் மிளகு வறுத்துக்கொண்டு ஒன்று அல்லது இரண்டு மஞ்சளெடுத்து எல்லாவற்றையுஞ்சேர்த்து ஒரு ஏந்திரத்திலரைத்து வைத்துக்கொண்டு காய்சறிக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

மகராஸ்டிரப் புளிக்குழம்புபுரிய கறிமா.

1 $\frac{1}{4}$ -பலம்-கறிமஞ்சள் அரையே அரிக்கா-பலம் வெந்தயம் இவைகளைத்தனித்தனியே பத்துநாழிகை பரியந்தம் காயவைத்து அரையே அரிக்காபலம் முளகாய் சிறு லவங்கப்பன்டை லவங்கம் ஏலரிசி சாதிபத்திரி சாதிக்காய் சீரகம் இவைகளைக்கலம்ஷம்போக்கி வகையொன்றுக்கு- $\frac{1}{4}$ -பலம்விழுக்காடு எடுத்துக்கொண்டுவெய்யலிற் காயவைத்து ஒரு பாத்திரத்தில் தனித்தனியே வறுத்துப்போதுமான கறிவேப்பிலைசேர்த்து அரைக்கவேண்டும் இந்தக்கறிமா தயிர்மோர் புளிரசம் இவைகளுடன்சேர்க்கலாம் ஆனால் ஒருவாரத்துக்கு மேல் வைக்கக்கூடாது இதை வடதேசத்தில் குச்சிலியர் முதலானவர்களும் உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்கள்.

கன்னடதேசத்தில் வழங்குகின்ற கறிமா.

காலே அரிக்கா ஆழாக்கு அரிசி	$\frac{1}{4}$ -பலம் மஞ்சள்
$\frac{1}{4}$ -ஆழாக்கு துவரை	$\frac{1}{4}$ -பலம் சீரகம்
அரையே அரிக்காபலம் மிளகு	ஒருபிடியளவு உலர்ந்தகறிவேப்
அரையே அரிக்காபலம் மிளகாய்	பிலை

இவைகளை யெல்லாம் வறுத்து மெல்லியமாவாக வரைத்துக் காய்கறிகளில் சேர்த்து நன்றாகவே யவைத்தால் ருசியாயிருக்கும்.

மிளகுநீர்த்துவரைப் பொரிமா.

ஒன்றைபலம்விளகு	முக்கால்பலம் கொத்தமல்லிகை
முக்கால்பலம் சீரகம்	வித்து இரண்டு பிடியளவு கறி
கால் ஆழாக்கு துவரை	வேப்பிலை

இவைகளையெல்லாம் வறுத்து அம்மியில்வைத்து எட்டுநாளாக் குப் போதுமானதாக அரைத்துத் தூள்செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

புளிரசஞ்சேர்ந்த மிளகுநீர்ப் பொரிமா.

முக்காலரிக்காபலம் மஞ்சள்	காலறிக்காபலம் சீரகம்
காலறிக்காபலம் வெந்தயம்	ஒருபிடியளவு உலர்ந்த கறிவேப்
காலறிக்காபலம் முளகாய்	பிலை.

இவைகளையெல்லாம் வறுத்து மெல்லியவாகச் செய்யவேண் டும்.

மிளகுநீர் பெரிச்சகுழம்பு இவைகளுக்கு
உபயோகப்படும் தமிழ்ப்பொரிமா.

முக்கால்பலம் மிளகு	ஒருபிடியளவு உலர்ந்த கறிவேப்
காலறிக்காபலம் முளகாய்	பிலை
கால்பலம் சீரகம்	

இவைகளையெல்லாம் ஒன்றாக அரைத்து மாவாக்கிச் சமைய லுக் குபயோகப்படுத்தலாம் இது மலையாளதேசத்தில் வழங்குகின் றது.

கறிமாப்படலம் முற்றிற்று.

எட்டாவது சரக்குசுத்திப் படலம்.

மோர்க்கடைகிற முறை.

இரண்டுபடி பசுவின்பாலைப் பத்துநாழிகைப் பரியந்தம் நன்றாகக்காய்ச்சித் திட்டமாக ஆறவைத்துத் தகுந்த பிரைமோராவது கொட்டைப்பாக்களவு புளியாவது பாதி எலுமிச்சம்பழ ரசமாவது விட்டுத் தோய்கிறவரையில் ஒரு பாத்திரத்தால் மூடிவைத்து முப்பதுநாழிகைக்குப்பின்பு ஏட்டுத்துவிட்டு ஒரு பாணியில் நாலுபடி சலத்தோடு அதைவிட்டு நிலைமத்தினால் மத்தித்தால் இந்தத் தேசத்தாருக்கு முக்கியமாக உபயோகப்படு மோராகின்றது.

சருக்கரையில் அழுக்கெடுக்கிற முறை.

ஒரு வீசைச் சருக்கரையெடுத்து அகலவாயுள்ள பாணியிலே போட்டுக் கால்படி சலம்விட்டுக் காய்ச்சி குமிழி யெழும்புகிறவரையில் அடிக்கடி சலமுப் பாலுங்கலந்து தெளித்துக்கொண்டுவந்தால் அழுக்கெல்லாம் மேலே திரண்டுவரும் அதனை யெடுத்துப் போட்டு வேண்டியவைகளுக் குபயோகப்படுத்திக் கொள்ளலாம். மிஷிட்டேறிகள் வழக்கம்.

உப்பில் அழுக்கெடுக்கின்ற முறை.

எருபடி கறியுப்பெடுத்துப் புதிய மண் பாத்திரத்திற் போட்டு சலம்விட்டு ஒருராத்திரி முழுதும்வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி நன்றாகக் காய்ச்சினால் அடியில்நின்ற உப்பு வெண்மையாய்ப் பலவிதகாய்கறிகளுக்கும் உபயோகப்படும்மிஷிட்டேறிகள்வழக்கம்.

முளகாய்த்தூள் செய்யுமுறை.

அரைவீசை முளகாயெடுத்துத் தகுந்த நல்லெண்ணெய் அல்லது உருக்கு வெண்ணெய்விட்டு வறுத்து ஒரு மர உரலில் நன்றாக விடித்துக் கல்பாத்திரந்தவிர மற்ற எந்தப்பாத்திரத்திலாவது பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டால் கறிமுதலானதுக்கெல்லாம் உதவும்.

வெண்காயப் பக்குவம்.

வெண்காயம் போதுமானதையெடுத்துத் தோலுரித்து வில்லை வில்லையாக அறுத்து ஒரு இரும்புச்சட்டியில் நெய்விட்டு ஈரம்வற்று மளவும் வறுத்து வைத்துக்கொண்டால் அரைக்கிற முளைக்கிற தவிர மற்ற எல்லாவிதக் காய்கறிகளுக்கு முதவும் ஆனால் அக்கிறைகளுக்கு மேற்சொல்லியபடி வறுத்த வெள்ளைப்பூண்டு உதவும் இந்தப்படி வறுக்கப்பட்ட வெண்காயம் எவ்விதப் புளி ரசங்களாவது மற்றரசங்களாவது கூட்டிச்செய்யப்பட்ட துவையலுக்கு முதவும்.

சரக்குசுத்திப்படலம் முற்றிற்று.

ஒன்பதாவது குழம்புப் படல்ம்.

—o—o—o—

மேலேசொல்லிய காய்வர்க்கங்களைச் சமையல்

செய்கிற முறை

வாழைக்காய் பொறிக்கறி.

பத்துவாழைக்காய் யெடுத்துக் காம்புகளையறுத்து மேற்புறணியைச்சீவி ஒரு அங்குலப்பிரமாணம் துண்டு துண்டாக அறுத்து ஒரு சட்டியில் சலம்விட்டு அதில் அஞ்சுநிமிஷவரைக்கும் வைத்திருந்து பின்பு ஒரு மண்பாத்திரத்திலாவது வெண்கலப்பாத்திரத்திலாவது கொட்டி அதில் வடிகட்டிய நல்லசலம் போதுமான மட்டில் விட்டு சிறியகரண்டியளவு உப்பும்போட்டு அடுப்பின்மேல் வைத்து மெதுவாகிற பரியந்தம் வேகவைத்துச் சலத்தை நிறுத்தி விட்டு ஒருதட்டிற் கொட்டிக்கொண்டு ஒருசட்டியை அல்லது வாயகலமுள்ள பாத்திரத்தை அடுப்பின்மேல் வைத்து காற்பலம் நெய்விட்டுப் பத்துமுளகாய் கிள்ளிப்போட்டு ஒருசிறியகரண்டியளவு வுளுத்தம்பருப்புச் சேர்த்து வாசனையுண்டாகின்றவரைக்கும் வறுத்து வுடனே வெந்த காய்களை அதிர்ச்சேர்த்து ஒருகரண்டிப் பொரிமாவும் ஒருகரண்டி வுப்பும் பெய்து வொரு இரும்புக்கரண்டியினால் எல்லாவற்றையும் வொன்றாகக் கலந்துவிட்டு இரண்டுநாழி பரியந்தம் அடுப்பின்மேல் வைத்துப் பின்பு இரக்கி வேண்டியமட்டும் சுடுகையோடு சாப்பிடவேண்டும்.

வாழைக்காய் வறல்.

வாழைக்காயின் மேற்புறணியைச்சீவி பில்லை பில்லையாக அறுத்து அரைமுளகாயும் உப்பும் கலந்து காயுடன் பிசரி அதை ஒரு பாத்திரத்தை யடுப்பேற்றி நெய்விட்டுக் காயும்போது பெய்து வருத்தெடுத்துக் கொள்ளவும் பித்தவாயு.

கடுகுசேர்ந்த வாழைக்காய்க்கறி.

பத்து வாழைக்காயை பில்லை பில்லையாக அரிந்து வேகவைத்திறக்கிச் சலத்தை யிருத்துவிட்டுப் பின்பு, $\frac{1}{4}$ -அரிக்கால் பலம் கடுகு எடுத்துச் சலம்விட்டு நெகிழ அரைத்து வெந்த காயிலே கலந்து, காலேஅரிக்கால் பலம் புளிரசம் வார்த்து போதுமான உப்பு சேர்த்து, காலேஅரிக்கால் பலம் வெந்தயப்பொடியுஞ் சேர்த்துக்

கலந்துக் கொதிக்கவைத்துப் பின்பு கிள்ளியமுளகாய் வெந்தயம் கடுகு சீரகம் கறிவேப்பிலை ஆகிய இவைகளை நெய்யிலே தாளித்து அதிற் கொட்டவேண்டும் வாதபித்தமாம்.

வறுத்தவாழைக்காய்க் குழம்பு.

பத்து வாழைக்காயெடுத்து மேற்புறணியைச்சீவி பில்லை பில்லை யாக அறுத்துப் போதுமான நெய்யில்வறுத்து இருபது முளகாய் $\frac{1}{4}$ -பலம் கொத்தமல்லி விதை தனித்தனி நெய்யில் வருத்துத் தண்ணீர் விட்டரைத்தெடுத்து அதனோடு தகுந்த புளியும் உப்புஞ் சேர்த்துக் கரைத்து தோல்போக்கிய பத்துபலம் வெண்காயம் $2\frac{1}{2}$ -பலம் வெள்ளைப்பூண்டு இவைகளை ஒருபாத்திரத்தை யடுப் பேற்றி நெய்விட்டு அதிற்பெய்து சிவக்கவறுத்து அதில் மேற்படி வறுத்த வாழைக்காயையும் மேற்படி கரைத்துவைத்த குழம்பையும்விட்டு திரண்டு குழம்பு ஆகிய பக்குவத்தில் இறக்கி விடவும்.

மலையாளதேசத்தில் சமைக்கிற வாழைக்காய் மிளகு குழம்பு.

ஒன்றே கால்பலம் மிளகு ஒருபிடி கறிவேப்பிலை ஆகிய இவை களை ஒருகரண்டியினே போதுமான நெய்யிலே வறுத்தபின்பு சலம் விட்டரைத்து முக்காற்படி சலத்திலே கலந்து மேற்படி சொல்லிய படி உப்போடு வேகவைத்த வாழைக்காயினாலே பெய்து மூன்று கொதி வருகிறவரைக்கும் வேகவைத்தெடுத்து வேறொரு அடுப் பில் ஒரு சட்டியைவைத்து, $\frac{1}{4}$ -ஆழாக்கும் துவரம்பருப்பும் தனியே வேகவைத்து அக்குழம்புடன் சேர்க்கவேண்டும் கடைசியில் தகுந்த புளியெடுத்து உண்டையாகப் பிடித்து அதைப் போதுமான உப் பும் அதிற் சேர்க்கவேண்டும் பின்பு இரும்புக்கரண்டியில் தகுந்த நெய்விட்டு வறுத்தம்பருப்பும் பத்துமுளகாயுஞ் சேர்த்து வறுத்து அந்தக்குழம்பிலே சேர்க்கவேண்டும் வாயுசேராது சுகம்.

பாகற்காய்ப் புளிக்கறி.

மூன்று பாகற்காயெடுத்து அரைபடி சலத்தில் தகுந்த வுப் போடு வேகவைத்து வொருதட்டிற் கொட்டிப் பின் போதுமான புளியுப்பு சலத்தில் கரைத்து அடுப்பில் மேற்படிகாயை அதிற் பெய்து கொதிக்கவைத்துப் பின்பு முளகாய் வெந்தயம் கடுகு சீர கம் கறிவேப்பிலை ஆகிய இவைகளைத் தாளித்து அதிற் கொட்ட வேண்டும் பித்த பதார்த்தம்.

பாகற்காய்ப் புளிக்கறி.

மேற்சொல்லியபடி துண்டு துண்டாக அறுத்த காய்களைக் கொஞ்சசலத்தில் உப்புபோட்டு வேகவைத்து அதையும் அரைப்படி சலத்தில் ஒரு பலம் புளி கரைத்த ரசமும் ஒரு மண்பாத்திரத்திலே சேர்த்துத் தகுந்த அரிசிமாவைக்கரைத்துவிட்டு மூன்றுகொதி வரு கிறவரையில்வைத்துப் பின்பு கொஞ்சம் வறுத்த வெந்தயம் சீரகம் கறிவேப்பிலை ஆகிய இவைகளை நெய்யிலேவறுத்துச் சேர்க்கவேண் டியது இது மத்தியானபோசனத்துக் குதவும்.

நெய்சேர்ந்த பார்க்காய்க்குழம்பு.

மேற்சொல்லிய பாகற்காயைத் துண்டு துண்டாக அறுத்து வொரு சட்டியிலேபோட்டு நெய்விட்டு மெதுவாகிற வரைக்கும் வறு த்தபின்பு அரைபலம் புளிகரைத்துத் தகுந்தவுப்புப்போட்டுக் கரை ந்தபின்பு வெந்த காய்களின்மேல்விட்டுக் காய்ந்தவுடனே ஒரு இரு ம்புக்கரண்டியிலே நெய்விட்டுத் தகுந்த முளகாய் வெந்தயம் கடுகு சீரகம் கறிவேப்பிலை ஆகிய இவைகளைச்சேர்த்து நெய்யில்தாளித்து அதிற் கொட்டவேண்டும்.

நெய்சேர்ந்த வாழைக்காய்ப் பொரியல்.

பத்து வாழைக்காயெடுத்துத் துண்டுதுண்டாக அறுத்துச் சல த்திலுறவைத்து உப்புசேர்த்து மேற்சொல்லியபடி வேகவைத்து ஒரு தட்டிலே கொட்டிக்கொண்டு ஒரு அகலச்சட்டியை அடுப்பின் மேல்வைத்து ஒன்றேகாற்பலம் நெய்விட்டு முளகாயைக் கிள்ளிப் போட்டு உளுத்தம்பருப்புஞ்சேர்த்து வறுத்துப் பின்பு வெந்த வாழைக்காயைச் சேர்த்துப் பொரிமாவும் உப்பும் ஒருமிக்கப் பெய்து சட்டியைமூடி மிதமான் தீயடுப்பின்மேல் இரண்டு மூன்று நாழிகை பரியந்தம் வைத்துப் பின்பு இறக்கினால் போசனத்துக்கு போக்கிய மாகும்.

மிதிற்பாகற்காய் புளிக்குழம்பு.

பத்துபலம் மிதிற்பாகற்காயெடுத்துக் காம்பரிந்து ஒரு பாத்தி ரத்திற்போட்டு அரைப்படி சலமும் தகுந்த உப்புஞ் சேர்த்து வேக வைத்துப் பின்பு சலத்தை யிறுத்துவிட்டு ஒரு பலம் புளி கரைத்து அடுப்பில் பத்துநிமிஷவரையில் காயவைத்தவுடனே வெந்தகாயிலே விட்டு மறுபடியும் பத்துநிமிஷபரியந்தம் காயவைத்து அரைப்பலம் வெந்தயப்பொடியும் தகுந்த உப்பும் அரிசிமாவும்சேர்த்துப் பின்பு

முளகாய் வெந்தயம் சீரகம் கறிவேப்பிலை ஆகிய இவைகளை நெய்யில்வறுத்து அதிலேபோட்டுக் குழம்பாயிற்று வறுகிறபரியந்தம் அடுப்பின்மேல்வைத்திருந் திறக்கவிடவேண்டும் பித்தம்போம்.

கடலைப்பருப்புச்சேர்க்த பாகற்காய்க்குழம்பு.

பத்துபலம் மிதிபாகற்காயின் காம்புபோக்கி சலத்திற் அலம்பி ஒருபாத்திரத்தை அடுப்பேற்றி பாகற்காயை அதிற்பெய்து ஒரு சிறங்கைசலமும் கொஞ்சமோரும் விட்டு கொஞ்சம் உப்புபோட்டு மேல்மூடியால்மூடி யடிபற்றாமலடிக்கடிக்குவிக்கி சலம் சுண்டியதைக் கண்டிறக்கிவைத்து வேறே ஒரு பாத்திரத்தில் ஒரு ஆழாக்கு கடலைப்பருப்பை சலத்தில் வேகவைத்திறக்கி வைத்துக்கொண்டு பத்து முளகாயை நெய்யில்வறுத்து வொருகைப்பிடி கொத்தமல்லி விரையை வறுத்து இவ்விரண்டரையுஞ் சேர்த்தரைத்து வைத்துக்கொண்டு தகுந்த உப்புமபுளியுஞ் சலத்தில்கரைத்து வடிகட்டி அரைத்துவைத்த முளகாயைப் புளிக்குழம்பிற்கரைத்து ஐந்துபலம் தோல் போக்கிய வெங்காயமும் ஐந்துபூண்டும் எடுத்துவைத்துக்கொண்டொருபாத்திரத்தை அடுப்பேற்றி அதில் இரண்டரைபலம் நெய் விட்டுக் காய்ந்தபிறகு சித்தப்படுத்தியிருக்கிற வெங்காயத்தையும் பூண்டையும் அதிற்பெய்து சிவந்து வரும்போது கொஞ்சம் உளுத்தம்பருப்பும் கறிவேப்பிலையும்போட்டு வாசனைவரும்போது சித்தப்படுத்தியிருக்கிற புளிக்குழம்பை அதில்விட்டு மூடியால்மூடி கொதிவந்தபின்பு வேறேயடுப்பிலொரு பாத்திரம் வைத்து அதிற் கொஞ்சம் நெய்விட்டு அதில் முன்னமே சித்தப்படுத்தியிருக்கிற பாகற்காயைப்பெய்து கொஞ்சம்வறுத்து கொதிக்கிறகொழும்பில் அதையும் வெந்த கடலைப்பருப்பும் போட்டுக் குழம்பு நன்றாய்ச் சுண்டிய பிறகு கொஞ்சம் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கிக்கொள்ளவும் மலம்போம்.

மிதிபாகற்காய் வறல்.

பத்துபலம் மிதிபாகற்காயை மேல்விவரித்தவிதமாக வேகவைத்துக்கொண்டு தகுந்த முளகாயுங் கொத்தமல்லி விதையுஞ் சேர்த்தரைத் ததிற்பெய்து கொஞ்சம் புளியும் உப்புங் கரைத்துவிட்டுப் பிசரி அடுப்பில் பாத்திரம்வைத்து அதற்கு வேண்டியமட்டும் மேற் சொல்லியவிதமாகச் சித்தப்படுத்திய வெண்காயம் வெள்ளைப்பூண்டு முந்திரிகைப் பருப்பு இவைகளையும் பாகற்காயையும் சேர்த்தொரு மிக்க நெய்யிற் பெய்து சிவக்க வறுத்தெடுத்துக்கொள்ள வேண்டியதாம் வாதபித்தம்.

கொம்பு பாகற்காய் வறல்.

பத்துக்கொம்பு பாகற்காயெடுத்தொரு ஊசியால் காய்களை முழுதுங்குத்தி அடுப்பேற்றி யொருபாலைதிரத்திற்கொஞ்சம் உப்பு டனேகொஞ்சம் மோர்வார்த்துக் காயைச்சேர்த்து வெந்தபின் யெடுத்து மேற்சொல்லியவிதமாய் அரைத்தமுளகாயும் கொஞ்சம் உப்பும் புளியும்சேர்த்து பிசரி காயின்மீதுபூசி யொரு பாத்திரத்தில் நெய்வார்த்து காயும்போது காய்களை மூன்றாக நாலாகப்போட்டுச் சிவக்க வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

பீர்க்கங்காய் பொரியல்.

பத்து அல்லது பதினைந்து பீர்க்கங்கா யெடுத்து மேற்புறணி யைச்சீவி வொரு அங்குலப்பிரமாணம் துண்டு துண்டாக அறுத்து ஒருசட்டியில் போட்டுத்தகுந்த வுப்புசேர்த்துப் போதுமானவரை க்கும் வேகவைத்துப்பின்பு சலத்தை வடித்துவிட்டு வேறொரு பாத் திரத்திற் கொட்டிக்கொண்டு மற்றொரு பாத்திரத்திற் கொஞ்சம் நெய்விட்டுப் பத்துமுளகாயோடு தகுந்த உளுத்தம் பருப்பாவது துவரம்பருப்பாவது போட்டுவறுத்து வெந்தகாயிற்சேர்த்துக் கொஞ்சம் அரிசிமாவுஞ் சேர்த்து நன்றாகமூடி நெருப்பில் மூன்று நிமிஷம் வைத்திருக்கவேண்டும்.

பீர்க்கங்காய்க்குழைகறி.

பத்துப்பீர்க்கங்காயை மேற்புறணியைச் சீவி பில்லைபில்லையாக அறுத்து அதை 20-பச்சைமுளகாயுடன் கொஞ்சஞ்சலத்தில் வேக வைத்து தகுந்தபுளியும் உப்பும் கட்டிக்குழம்பாகக்கரைத்து ஊத் தி மறுபடியுங் கொஞ்சம் வெந்தபின்பு ஓர்கரண்டியில் நெய்விட்டு உளுத்தம்பருப்பு கடுகு வெந்தயம் சீரகம்போட்டு வறுத்து அதிற் கொட்டி ஒருமரமத்தினால் மசித்துக் கடைந்துவிடவும் சிலேத்தம பண்டம்

நெய்க்கறி.

மேற்சொல்லியபடி அத்தனை காங்க ளெடுத்தறுத்து வேகவைத்தபின்பு ஓர் கலசட்டியில் இரண்டுபலம் நெய்விட்டுப் பத்துமுள காயும் தகுந்த உளுத்தம்பருப்பும் வறுத்து அதிற்சேர்க்கவேண்டும் ஒருகரண்டி அரிசிமாவும் அவ்வளவே உப்பும் அதன்மேலே தூவி ஐந்துநிமிஷவரையில் அடுப்பில் வைத்து யெடுத்துக்கொண்டபின்பு உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும் தாதுவிர்த்திபதார்த்தம்.

துவரம்பருப்பு சேர்ந்தகறி.

மேற்சொல்லியபடி காயையறுத்து வேகவைத்து மற்றொரு சட்டியிற் கொட்டிக்கொண்டு ஒருகரண்டி உப்புபோட்டுக்கொஞ்சம் அரிசிமாவுந்தனியே வேகவைத்திருந்த இரண்டு கரண்டி துவரம்பருப்புஞ்சேர்த்து நெய்யில் கொஞ்சமுளகாயும் உளுத்தம்பருப்பும் வறுத்துப்போட்டு எல்லாவற்றையும் வேகவைக்க வேண்டும் சூடு பதார்த்தம்.

புளிக்கறி.

மேற்சொல்லிய, அவ்வளவு காய்களெடுத்தறுத்து வேகவைத்து அரைப்படி புதியசலத்தில் தகுந்த புளியைக்கரைத்து ஒரு கரண்டி வெந்தயப்பொடியும் அவ்வளவு உப்பும் ஆகிய இவைகளோடு வெந்தகாயிற்சேர்த்து ஒருகரண்டி வெந்தயப் பொரிமாவுஞ்சேர்த்து மூன்றுகொதி வருகிறவரையில் வேகவைத்து ஒர்கரண்டியிலே நெய்வார்த்து வெந்தயம் சேரகம் பத்துமுளகாய் கறிவேப்பிலை ஆகிய இவைகளைச்சேர்த்து வறுத்துக் கறியில்சேர்க்கவேண்டும் பித்தசாந்தி.

சாதாக்கறி.

பத்து நுரைப்பீர்க்கங்கா யெடுத்து அதன் புரணியைநீக்கி ஓரங்குலப்பிரமாணம் துண்டுதுண்டாக அறுத்து ஓரகலச் சட்டியில் இரண்டுபலம் நெய்யும் ஒருகரண்டி உளுத்தம்பருப்பும் பத்துமுளகாயுஞ் சேர்த்துவறுத்து ஒருகரண்டி வுப்புடன் காயிற்போட்டுப் போதுமானமட்டும் வேகிறவரையில் சட்டியைமூடி வைக்கவேண்டும் வாய்வு கண்டிக்கும்.

நுரைபீர்க்கங்காய்க்குழைகறி.

மேற்சொல்லிய பீர்க்கங்காய்க் குழைகறிக்குச்சொல்லிய விதமாகவே இதுவுஞ்செய்யவேண்டும்.

புடலங்காய்ப் பொரியல்.

பத்து இளங்காயை அரையங்குலப்பிரமாணம் பில்லைபில்லையாக அறுத்து முக்காற்படி சலத்தை ஒரு சட்டியிலேவிட்டு அதில் காயைப் போதுமானமட்டும் வேகவைத்து இறக்கிச் சலத்தை வடித்தபின்பு தகுந்தஉப்பும் அரிசிமாவுஞ்சேர்த்துக் கலந்தபின்பு ஒரு கரண்டியில் நெய்விட்டுத் தகுந்தமுளகாய் வுளுத்தம்பருப்பு அல்லது துவரம்பருப்பு ஆகிய இவைகளைச்சேர்த்து வறுத்து வெந்தகாயிலே சேர்த்துக்கலந்து போதுமான சுடுகையோடு வட்டிக்கவேண்டும் சேதம்பதார்த்தம்.

துவரம்பருப்புச்சேர்ந்த பொறிக்கறி.

மேற்சொல்லியபடி காய்களையறுத்து வேகவைத்துச் சலத்தை வடித்துவிட்டுப் பின்பு இரண்டுகரண்டி துவரம்பருப்பு தனியே வேகவைத்துச்சேர்த்துத் தகுந்த அரிசிமாவும் உப்பும்போட்டுக் கரண்டியினாலாவது அதன் கார்பினாலாவது எல்லாவற்றையும் கலந்து ஒரு கரண்டியிலே தகுந்த முளகாயும் உளுத்தம்பருப்பும் போட்டு நெய்விட்டு வறுத்து வெந்தகாயிலே கொட்டிக்கலந்து போதுமான மட்டும் வேகவைத்துப் பின்பு உபயோகப் படுத்திக்கொள்ளவேண்டும் அரோசிகம்போம்.

மிளகு குழம்பு.

இரண்டுபலம் மிளகும் பத்துமுளகாயும் ஒருபிடி கறிவேப்பிலையும் பொருகரண்டியிலே போட்டு நெய்வார்த்து வறுத்து அம்மியிலே நெகிழ அரைத்து முக்காற்படி சலத்தில்கலந்து அடுப்பிலேற்றி இளசாகிய புடலங்காயை பில்லைபில்லையாக அறுத்ததிற்சேர்த்து மூன்றுகொதி வருகிறவரைக்கும் வேகவைத்த பொருகரண்டியில் நெய்விட்டுத் தகுந்த உளுத்தம்பருப்பு கூட்டிவறுத் தம்மியில் நெகிழறுப்பிச் சேர்க்கவேண்டும் அப்பால் கால்ஆழாக்கு அரிசியை ஜலத்தில் ஊறியபின் றுப்பிச்சேர்க்கவேண்டும் நெய்யிலேவுளுத்தம்பருப்பும் நான்கு ஐந்து முளகாயும் வறுத்துக்கொட்டவேண்டும்.

புளிக்கறி.

மேற்சொல்லிய பீர்க்கங்காய் புளிக்கறிக்குச் சொல்லிய கிரமமாக இது செய்யவேண்டும்.

நெய்க்கறி.

புடலங்காயை பில்லை பில்லையாக அறுத்து ஒரு காலாழாக்கு உப்பு பொருபாத்திரத்திற் சேர்த்து ஐந்துநிமிஷம் வேகவைத்து வெந்தகாயில் கசுந்த சலத்தை வடித்துவிட்டு வேறொரு அகலச்சட்டியில் ஒருபலம் நெய்விட்டு காலாழாக்கு உளுத்தம்பருப்பும் இருபது முளகாயுங் கிள்ளிப்போட்டு வறுத்து உடனே அதிற்காயைப் போட்டு போதுமானமட்டும் வேகவைத்துப் பின்பு 1-ஆழாக்கு உப்பும் அவ்வளவு அரிசிமாவஞ் சேர்க்கவேண்டும் கூடியமட்டுஞ் சுடுகையோடு வட்டிக்கவேண்டும். ஆரோக்கிய போகம்.

புடலங்காய் தயிர்க்கறி.

புடலங்காயை இளங்காயாயெடுத்து பில்லை பில்லையாக அறுத்து ஓரகலசட்டியில் நெய்விட்டு அதிற் காயைப்பெய்து வறுத்து

போதுமான கட்டித் தயிர்சேர்த்து உளுத்தம்பருப்பு வெந்தயஞ் சீரகம் நெய்யில் வறுத்துப் பொடிசெய்து அதிற் பெய்து பின்பு ஒரு கரண்டியில் நெய்விட்டு அதிற்கொஞ்சம் முளகாயைக் கிள்ளிப் போடுவதுமல்லாமல் கடுகு சீரகம் கறிவேப்பிலை பெருங்காயம் வெந்தயம் வாசனைவர வறுத்துக்கொட்டிக் கலந்துவிடவும் சலுப்புப் பதார்த்தம்.

புடலங்காய் பச்சைபருப்புசேர்ந்த பொரியல்.

பத்து இளங்காயைப் பொடியாக அரிந்து சலத்தில் அலம்பி ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அரைப்படி பச்சைப்பருப் பெடுத்து நல்லசலத்தில் அலம்பி அதைக்காயின்மீ துளைத்து சிறு தீபோட்டுக் காயும் பருப்பும் வெந்தபின்பு ஒரு அகலபாத்திரத்தை யடுப்பிலேற்றி நெய்விட்டு உளுத்தம்பருப்பு வெந்தயம் சீரகம் கடுகு பெருங்காயம் கறிவேப்பிலை கிள்ளிய பத்துமுளகாய் சிவக்கவாசனை வர வறுத்து மேற்படி காயை அதிற்சேர்க்கவேண்டும் பின்பு ஒரு கரண்டியில் நெய்விட்டு உளுத்தம்பருப்பு வெங்காயம் போட்டுச் சிவக்க வறுத்துப் பொடிசெய்து தகுந்த வுப்பு பொடியுடனே காயின்மீது தூவி திருகிய தேங்காய்பூவுஞ் சேர்த்துக் கரண்டி காம் பினால் கலந்துவிடவும் பித்தசாந்தியாம்.

பண்டக்காய்ப் பொரியல்.

அப்போதறுத்து இளசாகிய ஐம்பது அல்லது அறுபது பண்டக்காய்களைத் துண்டுதுண்டாக அரிந்து வழுவழுப்புப்போகும்படி சலத்திலே கொட்டியலம்பி அந்தச்சலத்தை வடித்துவிட்டுப் பின்பு ஒரு பாத்திரத்தில் முக்காற்படி சலம்விட்டு அதிலே காயைப்போட்டு வேகவைத்துப் பின்பு சலத்தை யிறுத்துவிட்டு மற்றொருசட்டியில் ஒன்றரைப்பலம் நெய்விட்டு காலாழாக்கு உளுத்தம்பருப்பும் பத்து கிள்ளுமுளகாயுஞ் சேர்த்து வறுத்த வெந்தகாயிலேகொட்டி உடனே சிறுகரண்டி உப்பும் அவ்வளவே அரிசிமாவுஞ்சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகும்படிக்கலந்து இரண்டுநிமிஷம் அடுப்பின்மேலேவைத்து இறக்கி வட்டிக்கவேண்டும் மேகம்போம்.

தயிர்க்குழம்பு.

மேற்சொல்லியபடி காய்களையறுத்து அலம்பியவைகளைப்போதுமானதயிரில்போட்டு நன்றாகவேகவைத்து எடுத்து மற்றொருசட்டியிலே கொட்டிக்கொண்டு அந்தச்சட்டியில் நெய்விட்டுப் பத்துமு

ளகாயைக் கிள்ளிப்போட்டு வறுத்துப் பின்பு ஒருகரண்டி வெந்தய மும் கடுகும் போட்டு வறுத்தவுடனே தயிரோடு காயைக்கொட்டி ஒரு கரண்டி வெந்தயப்பொடியும் ஒருகரண்டி வுப்பும் ஒருபிடி பச்சைக் கறிவேப்பிலையும் போட்டு எடுத்துச் சுடுகையோடு வட்டிக்கத் தக்கது அரோசுகம் போம்.

புளிக்கறி.

மேற்சொல்லியபடி காயை யறுத்தலம்பி முக்காற்படி சலத்தி ல்வேகவைத்துப் பின்பு சலத்தைக் கொட்டிவிட்டு அதில் ஒன்றரை ப்பலம் புளியைக்கரைத்து வார்த்து அடுப்பின்மேலே காயவைத்த விரண்டு நிமிஷத்திற்குப் பின்பு வொருசிறிய கரண்டியளவு உப்பும் போதுமான வெந்தயப்பொடியும் கறிவேப்பிலையும் அதிற்போட்டு ஒருபிடி உளுத்தம்பருப்பும் பத்துமுளகாயும் வொருகரண்டியிற் போட்டுப் போதுமான ரெய்விட்டு வறுத்துக் கறியிற்சேர்த்து எல் லாவற்றையும் கரண்டியினால் அல்லது அதன்காம்பினால் கலக்கவே ண்டியது அல்லாமலும் மேற்சொல்லிய காய்கள் ஐம்பதெடுத்துத் துண்டுதுண்டாக அறுத்து ஒருசட்டியிற்போட்டு எட்டுப்பலம் புது ப்புளி யெடுத்து முக்காற்படி புதியசலத்திற் கரைத்துக் கொட்டை முதலாகியவைகளை யெடுத்துவிட்ட பின்பு அதில்வார்த்துக் கொதி வருகிறவரையில் காயவைத்துப் பின்பு ஊறவைத் தம்மியிலரைத்த வரிசிமானிழுதோடு ஒருசிறிய கரண்டியளவு உப்பும் வெந்த காயி லேபோட்டு ஒருகரண்டியில் ரெய்வார்த்து இருபது முளகாய் வெ ந்தயமும் கடுகுங் கறிவேப்பிலையும்போட்டு வறுத்து புளிரசங்காயு முன்சேர்த்து அதில் இருபது பச்சைமுளகாயோடு மூன்றுபலம் வெல்லமாவது அல்லது சருக்கரையாவது சேர்த்துச் செய்யவுந் தகும் பித்தவாதம்போம்.

அவரைக்காய்ப் பொறியல்.

இருநூறு காய்களெடுத்து காய்புகளையும் நரம்புகளையும் திரு த்தி ஒருபடிசலத்திலே போதுமான பரியந்தம் வேகவைத்து நீரை வடித்துவிட்டு அதில் ஒருசிறிய கரண்டியளவு அரிசிமாவும் அவ்வ ளவே உப்பும்போட்டு ஒரு இரம்புக்கரண்டியில் ஒருகரண்டி உளுத் தம்பருப்பும் தகுந்தமுளகாயும் போட்டு வறுத்துச் சேர்க்கவேண் டியது பத்தியபதார்த்தம்.

துவரம்பருப்புசேர்த்தகறி.

மேற்சொல்லியபடி செய்து ஒருசட்டியில் இரண்டுகரண்டி துவரம்பருப்பு மாத்திரம் வேகவைத்துச் சேர்த்துப் போதுமான

சடுகையோடு புசிக்கவேண்டும் அல்லாமலும் மேற்சொல்லிய காய்களைத் திருத்தி வேகவைத்துச் சலத்தை யிறுத்திவிட்டுத் தனியே வேகவைத்திருந்த இரண்டு கரண்டி துவரம்பருப்பு சேர்த்து ஒரு சிறிய கரண்டியளவும் உப்பும்போதுமான அரசிமாவும்போட்டு அதில் வறுத்த கிள்ளுமுளகாயும் உளுத்தம்பருப்பும் சேர்த்துச் செய்யவும்.

நெய்க்கறி.

மேற்சொல்லிய பிரகாரம் காய்களைத்திருத்தி யறுத்து ஒரு அகலச்சட்டியில் கொஞ்சம் நெய்வார்த்து கிள்ளுமுளகாயும் உளுத்தம்பருப்பும் போட்டு வறுத்துப்பின்பு அறுத்தகாய்களையும் ஒரு சிறிய கரண்டியளவு உப்பையும்போட்டு ஐந்து நிமிஷபரியந்தம் வேகவைக்க வேண்டியது குடுபோம்.

புளிக்கறி.

மேல்விதித்தபடி காயையறுத்து வேகவைத்துச் சலத்தைவடித்துவிட்டு அதில் மூன்றுபலம் புளிகரைத்த ரசமும் காற்பலம் வெந்தயப்பொடியும் ஒருசிறிய கரண்டியளவு உப்பும்போட்டு பின்பு நெய்யில் கடுகு சீரகம் கிள்ளுமுளகாய் வெந்தயம் ஒருபிடி கறிவேப்பிலை அரைவீசம் வராகனெடை பெருங்காயம் ஆகிய இவைகளை வறுத்துக் கறியிற்போட்டு எடுத்துக்கொள்ள வேண்டியது சடுகையாயிருக்கும்போது புசித்தால் ருசியாகவிருக்கும் மயக்கம் போம்.

பொரிக்கறி.

இளசாகிய அவரக்காயைப் புழுவில்லாமற் சோதித்து விதைகளை வேறுபடுத்திச் சோதித்துக் கோதுகளைக் களைந்துவிட்டு ஆண்டபாத்திரத்தில் அந்த விதைகளைப்பெய்து அதற்குத்தகுந்த பால் விட்டு அந்த விதைகளில் சுவறியபின்பு மற்றொருபாத்திரத்திற் கோதுகளைந்த மேற்புரணிகளைப் பெய்து தகுமான தேங்காய்ப்பால்விட்டு அதிற்றகுமான வெண்மையாயிராநின்ற அரைத்த எள்ளின் விழுதைக்கலந்து பின்பு முளகாய்முதலான சம்பாரவருக்கங்களைச் சேர்த்து முன்னமே பக்குவமாகியிருக்கிற விதைகளையும் அதிற் பெய்ததற்குத் தகுமான பெருங்காயமுடன் பால்கூட்டி அதில்கவறின் பக்குவத்தில் தகுமான பச்சைக்கற்பூர முதலாகிய வாசனைத் திரவியங்களைத் தெளித்துப் பாகுப்பட்டையிலே அரைநாழிகை பரியந்தம் கட்டிவைத்துப் புசிக்கிறவர்களுக்கு வருசியைத்தருகிற தல்லாமல் கபரோகத்தையும் நிவர்த்திசெய்யுப் பித்தசாந்தி.

கொத்தவரைக்காய்ப் பொரியல்.

முந்நூறு நானூறு கொத்தவரைக்காய்களை காம்பு முதலானவைகளைத் திருத்தியறுத்த ஒரு பாத்திரத்திலே வொருபடி புதிய சலத்திற் பெய்து வருகிறவரையில் வேகவிட்டுச் சலத்தைவடிகட்டி வொருகரண்டி வுப்பும் போதுமான கறிமாவுங்கூட்டி நெய்யிற்கொஞ்சம் கிள்ளுமுளகாயும் வொருசிறிய கரண்டியளவு வுளுத்தம்பருப்பும் கறிக்கி எல்லாவற்றையும் நன்றாகக்கூட்டிவிடவும் பித்தவாதம்.

பொரிக்கறி.

இருநூறுகாய்கள்கூட்டி நரம்பு முதலானவைகளைத் திருத்திச் சின்னசின்னதாகவெட்டி ஒரு பாத்திரத்தில் வழக்குச் சலம் கூட்டி திருத்தியகாயை அதிற்கூட்டித் தகுமான வுப்புங் கூட்டி வேண்டியவரை வேகும்படிச் சலத்தையி றுக்கவும் அரைப்பலம் புளிகரைத்த ரசமும் தகுமான கறிமாவும் சருக்கரையு மதிலே வொன்றாய்ப் பிசறி வொருகரண்டியில் நெய்கொட்டி கண்ட கண்டமாகக் கிள்ளி முளகாய் வெந்தயம் சீரகம் வுளுத்தம்பருப்பு கறிவேப்பிலை இவைகளை இளவறுப்பாய் தகுமானவரையில்கூட்டிக் கரண்டிக் காம்பினாலே எல்லாவற்றையும் வொன்றாகக் கலக்கவேண்டியது வாய்வுபண்டம்.

புளிக்குழம்பு.

ஒரு கரண்டியில் தகுமான நெய் வார்த்து ½-ஆமாக்கு உளுத்தம்பருப்பும் பச்சை கறிவேப்பிலையும் பத்து முளகாயும் சீரகமும் ஆகிய இவைகளை யதிற்பெய்து வறுத்து அம்மியிலரைத்து புளிகரைத்த முக்கால்படி சலத்திற்கலந்து மேற்சொல்லியபடி திருத்தித் தனியே வேகவைத்த காய்களில்விட்டு மூன்றாவி வருகிறபரியந்தம் எல்லாவற்றையும் வேகவைத்துப் பின்பு தனியே வேகவைத்திருந்த ஒரு கரண்டி துவரம்பருப்பும் சேர்த்து நன்றாகக்கலந்து நெய்யில் போதுமான முளகாயும் உளுத்தம்பருப்பும் தாளித்துப்போட்டு எல்லாவற்றையும் கரண்டிக்காம்பினால் கலந்துவிடவேண்டியது.

புளிக்கறி.

அவ்வளவே காய்களெடுத்து மேற்சொல்லிய பிரகாரமே நன்றாக வேகவைத்துச் சலத்தை வடித்துவிட்டு ஒன்றரைப்பலம் புளியை ஆமாக்குச்சலத்திற் கரைத்துக் கொட்டை முதலாகியவைகளை யெடுத்துவிட்டு வெந்தகாயில்வார்த்து அடுப்பின்மேல் இரண்டு நிமி

ஷம் வரையில் சுடவைத்து ஒருகரண்டி உப்பும்போதுமான வெந்தயப்பொடியும்போட்டுப் பின்பு ஒருகரண்டியில் நெய்விட்டுக் கொஞ்சம் கிள்ளிய முளகாய் வெந்தயம் சீரகம் கடுகு உலர்ந்த கறிவேப்பிலை ஆகிய இவைகளை வறுத்துப்போட்டு ஒரு கரண்டியினாலே கலந்து எடுத்துச் சுடுகையா யிருக்கும்போது வட்டிக்கவேண்டும்.

சுரைக்காய்ப் பொரிக்கறி.

இளசாகிய ஒரு சுரைக்காயின் மேற்புரணியைச்சீவித் துண்டு துண்டாக அறுத்து அரைபலம் உப்புடனே வேகவைத்து ஒரு சிறிய கரண்டியளவு கறிமாவைப்பெய்து பின்பு நெய்யில் தகுமான துண்டுதுண்டாகக் கிள்ளிய முளகாயும் ஒரு சிறிய கரண்டியளவு உளுத்தம்பருப்பும் வறுத்து மேற்சொல்லிய காயோடு சேர்த்துப் பின்பு அடுப்பின்மேல் இரண்டு நிமிஷபரியந்தம்வைத்து எடுக்க வேண்டியது பித்தவாதம்போம்.

புளிக்கறி.

மேற்சொல்லிய காயை மெல்லியதாக அறுத்து உப்புடன் போதுமானவரையில் வேகவைத்துச் சலத்தை யிறுத்துவிட்டு காற்பலம் புளிரசம்விட்டுப் பின்பு போதுமான வெந்தயத்தாள் பெய்து அடுப்பின்மேல் அஞ்சநிமிஷவரையில் வேகவைத்துப் பின்பு தகுமான முளகாய் கறிவேப்பிலை சீரகம் ஆகிய இவைகளை ஒரு கரண்டியில் நெய்வார்த்து வறுத்துச் சேர்க்கவேண்டியது பித்தம்போம்.

கடுகுகறி.

மேற்சொல்லியபடி திருத்தி உப்புசேர்த்துப் பின்பு அரைப்பலம் கடுகு அம்மியில்விட்டரைத்து அந்தக்காயிலேசேர்த்து அதில் பத்து எலுமிச்சமபழ ரசத்தைப்பிழிந்து அடுப்பின்மேல் இரண்டு நிமிஷவரையில்வைத்து பின்பு வறுத்தவெந்தயம் கடுகு சீரகம் முளகாய் கறிவேப்பிலை ஆகிய இவைகளை நெய்யிலேதாளித்துப் போட வேண்டியது பித்தம்.

எள்ளேர்ந்த கறி.

அதேயளவு உப்போடு மேற்சொல்லியபடி திருத்திய காயை வேகவைத்து ஒரு சிறியகரண்டி எள்ளுப்பொடி சேர்த்துப் பின்பு ஒரு கரண்டியில் நெய்விட்டுத் தகுமான உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை ஒருவீசம் வராகனடை பெருங்காயம் தகுமான முளகாய்

ஆகிய இவைகளை வறுத்துப்போட்டுக் கரண்டிக் காம்பினால் கலக்கி விடவேண்டியது சூடுபதார்த்தம்.

மிளகுகறி.

இரண்டுபலம் மிளகு பத்து முளகாய் ஒரு பிடி கறிவேப்பிலை வீசம் வராகனெடைப் பெருங்காயம் ஆகிய இவைகளை நெய்யில் வறுத்து நெகிழ அரைத்துப் பின்பு $\frac{1}{2}$ -படி புதுச்சலத்திற் கலக்கி அரிக்கால்படியாகும்படிச் சாய்ச்சி ஒரு கரண்டி உப்பைப்போட்டு மூன்று கொதிவந்தபின்பு தனியே வேகவைத்திருந்த ஒரு கரண்டி துவரம்பருப்புசேர்த்து ஒரு கரண்டி உளுத்தம்பருப்பு பத்து முளகாய் ஆகிய இவைகளை நெய்யில் வறுத்துச் சேர்க்கவேண்டியது வாயுவுபரிகாரம்.

பூசணிக்காய்ப் பொரியல்.

பூசணிப்பழமெடுத்துப் புறணியைச் சீவிவிட்டு ஒரு அங்குலப் பிரமாணம் துண்டாகதுண்டாக அறுத்து ஒரு சட்டியில் ஒன்றரை ஆழாக்குச் சலம்விட்டு ஒரு சிறியகரண்டியளவு உப்புசேர்த்து அது கரைந்தபின்பு சலத்தை வடித்துவிட்டு ஒரு சிறிய கரண்டியளவு கறிமாவும் நெய்யில்வறுத்த தகுமான கிள்ளு முளகாயும் உளுத்தம் பருப்பும்போட்டுத் தனியே வேகவைத்திருந்த ஒரு கரண்டித் துவரம்பருப்புஞ்சேர்த்து நன்றாகக் கலக்கவேண்டியது கொடியவாயுவு மருந்துமுறிவு.

புளிக்கறி.

மேற்சொல்லியபடி திருத்தியகாயைத் துண்டு துண்டாக அறுத்து ஒரு சட்டியில்போட்டு நிறையப் புளிர்சம் வார்த்துப் பாதி வெந்து வரும்போது ஒருபிடி முளகாய்த்துளும் அதற்குத் தகுமான உப்பும்போட்டு வெந்தபின்பு ஒரு கரண்டியில் நெய் வார்த்துப் போதுமான கிள்ளியமுளகாய் வெந்தயம் சீரகம் கடுகு கறிவேப்பிலை ஆகிய இவைகளைப்பெய்து வறுத்துப்போடவேண்டியது பித்தம்போம்.

பலாக்காய்ப் புளிக்கறி.

பழுச்சாதிருக்கிற காயையறுத்து முள்ளையுடைய தோலைச் சீவிக் கொட்டைகளை யெடுத்துவிட்டு ஓரங்குலம் பிரமாணமாக அறுத்து அரையே அரிக்கால்படிசலத்தில் மெதுவாகிறபரியந்தம் வேகவைத்துச் சலத்தையிறுத்துவிட்டுவெந்தகாயில் ஒரு பலம் புளி

ரசமும் ஒருபிடி சருக்காயும் அவ்வளவே உப்பும் தருமான கறி மாத்தானும்பெய்து அடுப்பில் மூன்றுநிமிஷம் வைத்து எடுக்கிற போது நெய்யில்வறுத்த கொஞ்சம் உளுத்தம்பருப்பும் முளகாயும் கறிவேப்பிலையும் அதிற்சேர்க்கவேண்டும் மேகவாய்வுண்டாம்.

கறிக்குழம்பு.

பழக்காதகாயை முன் விதிப்படியறுத்து ஒரு கரண்டியில் நெய்விட்டு ஒரு சிறிய கரண்டி மிளகு மூன்று அல்லது நாலு முளகாய் கறிவேப்பிலை கொஞ்சம் துவரம்பருப்பு ஒரு சிறிய கரண்டியளவு உளுத்தம்பருப்பு இவைகளைத் தனித்தனியாக வறுத்து அம் மியிலரைத்துக் காயுடன் கலந்து அரையே அரிக்கால்படி சலத்தில் வேகவைத்து மூன்று கொதி வந்தபின்பு கறியில் கொஞ்சம் பச்சை முளகாயும் பெருங்காயமும் கறிவேப்பிலையும் நெய்யில் வறுத்துப் போட்டுப் பின்பு அஞ்சரிமிஷம்வரையில் வேகவைக்கவேண்டும் வாய்வு பதார்த்தம்.

கத்தரிக்காய்ப் பொறிக்கறி.

இருபதுகாய்களை நான்குகூறாக அறுத்து அரைப்படி சலத்தில் வேகவைத்துத் தகுந்த உப்பும் அரிசிமாவும்பெய்து மறுபடியும் வேகவைத்து அது வெந்துவரும்போது நெய்யிற் கொஞ்சம் உளுத்தம்பருப்பும் கிள்ளிய முளகாயும் வறுத்துப் போடவேண்டியது பத்தியபதார்த்தம்.

புளிக்கறி.

மேல் விவரித்தபடி கத்தரிக்காயைச் சித்தப்படுத்திப் பின்பு கொஞ்சம் புளிரசமும் ஒருசிறியக்கரண்டி வெந்தயத்தானும் போட்டுக்கலந்து வெந்தபின்பு அதிற்கொஞ்சம் வெந்தயம் சீரகம் கடுகு கறிவேப்பிலை ஆகிய இவை நெய்யில் வறுத்துப் போடவேண்டியது பித்தம்போம்.

எலுமிச்சம்பழ ரசக்கறி.

மேற்சொல்லியபடி கத்தரிக்காயைச் சலத்தில் வேகவைத்து அதிற் புளிப்புக்குப் போதுமான எலுமிச்சம்பழரசம்விட்டுப் பின்பு ஒரு சிறியகரண்டியளவு உப்பும் வெந்தயத்தானும்போட்டுக் கொஞ்சம் சீரகம் வெந்தயம் கடுகு கறிவேப்பிலை இவைகள் நெய்யில் வறுத்து அதிற்போடவேண்டியது மயக்கம்போம்.

தேங்காய்க்கறி.

மேற்படி காய்களைக் துண்டுகளாக அறுத்த கொப்பரையுடன் கொஞ்சம் உப்புபோட்டு வேகவைத்துக் கொஞ்சம் அரிசிமாவு அதின்பேரில்போட்டு நெய்யிற் கொஞ்சம் உளுத்தம்பருப்பும் முளகாயும் வறுத்துப் போடவேண்டியது கரப்பான் பதார்த்தம்.

தயிர்க்கறி.

ஒருபடி புளிச்சதயிரில் மேற்சொல்லிய காயை வேகவைத்துத் தகுமான வெந்தயத்தானும் உப்பும்போட்டுப் பின்பு அதில் துண்டு துண்டாகக் கிள்ளியமுளகாய் வெந்தயம் கடுகு கறிவேப்பிலை இவைகளை நெய்யில் வறுத்துப்போடவேண்டியது பித்தவாயுவு.

நெய்க்கறி.

மேற்சொல்லிய பிரகாரமே செய்யவேண்டியதானால் தயிரை நீக்கி நெய் சேர்க்கவேண்டியது சூடுதணியும்.

குழம்புகறி.

மேற்சொல்லிய காயைத் துண்டு துண்டாக அறுத்து இருபது நிமிஷம் வரையில் சலத்தில் வேகவைத்துப் பின்பு காயை ஒரு தட்டிலே கொட்டிக்கொண்டு ஒரு கரண்டியில் இரண்டரைப்பலம் மிளகுப் கறிவேப்பிலையும் முளகாயும் வறுத்து அவைகளை நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்திலேகரைத்து மூன்றுகொதி வருகிறவரையில் காயவைத்துப் பின்பு வெந்தகாயை யதிற்போட்டு அடுப்பிலிருந் தெடுப்பதற்கு முன்னே கொஞ்சம் உளுத்தம்பருப்பும் பத்து முளகாயும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவேண்டியது வாதபித்தம்.

எண்ணெய்க் கத்தரிக்காய்.

இருபது கத்தரிக்காய்களை நாலுபிளவாக அறுத்து நெய்யிலாவது எண்ணெயிலாவது வறுத்தெடுத்துக்கொண்டு பத்துவறுத்த மிளகாயும் ஒருகைப்பிடி கொத்தமல்லிவிதையும் நெகிழ அரைத்துத் தகுந்த புளியும் உப்பும் கரைத்து மேலே அரைத்து வைத்திருக்கிற முளகாயை இக்குழம்பில்கரைத்து ஐந்துபலம் உரித்தவெங்காயம் ஒன்னரைபலம் வெள்ளைப்பூண்டு இரண்டரைபலம் முந்திரிகைப்பருப்பு அடுப்பேற்றிய ஒருசட்டியில் நெய்விட்டு முந்திரிகைப் பருப்பை வறுத்தெடுத்து அதையும் வெங்காயத்தையும் எண்ணெய்

பூண்டையும் வறுத்தெடுத்து இவைகளையும் மேற்படி கரைத்து வைத்திருக்கிற குழம்புடனே வறுத்த கத்திரிக்காயிற் கொட்டிச் சுண்டி வரும்போது கொஞ்சம் தேங்சாய்ப்பால்விட்டு இறக்கிவிடவும் மருந்து முரிவு.

முருங்கக்காய்.

இருபது முருங்கைக்காய்களை நாலு அல்லது அஞ்சங்குல நீளமாக அறுத்து உழுக்குச்சலத்தில் வேகவைத்து ஒரு சிறிய கரண்டியளவு கறிமாத்தாளும் அதற்குத் தகுமான உப்பும்போட்டு நெய்யில் உளுத்தம்பருப்பும் முளகாயும் வறுத்துப்போட்டுக் கரண்டிக் காம்பினால் எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவேண்டியது சுக போஜனம்.

புளிக்கறி.

பத்து முருங்கைக்காயைத் துண்டு துண்டாக அறுத்து உழுக்குச் சலத்திலே வேகவைத்து ஒருசிறிய கரண்டியளவு வெந்தயப் பொடியும் போதுமான உப்பும்போட்டு நன்றாகக் கலக்கி நெய்யிற் கொஞ்சம் வெந்தயம் சீரகம் கறிவேப்பிலை ஆகிய இவைகளை வறுத்து அதிற்போட்டு நன்றாகக் கலக்கவேண்டியது.

துவரம்பருப்பு அல்லது பச்சைப்பயறு

சேர்ந்தகறி.

அரைப்படி துவரம்பருப்பையாவது பச்சைப்பயற்றையாவது உழுக்குச்சலத்திலே வேகவைத்து அது வெந்துக்கொண் டிருக்கும் போது முருங்கைக்காயை மேற்சொல்லியபடி யறுத்து சேர்த்து இவ்விரண்டும் போதுமட்டும் வெந்தவுடனே ஒரு சிறிய கரண்டியளவு கறிமாத்தாளும் போதுமானவுப்பும் ஒருவீசம் வராகனடை பெருங்காயமும் பெய்து எல்லாவற்றையும் கரண்டிக்காம்பினாலே கலந்துவிடவேண்டும் பித்தவாதம்.

பதார்த்தவகைப் படலம் முற்றிற்று.

பத்தாவது.

கிழங்குவகைப் படலம்.

புசிப்புக்கான கிழங்குவர்க்கங்கள் சமைக்குமுறை
கருணைக்கிழங்கு புளிப்புக்கறி.

ஒருவீசை வெள்ளைநிறமாகிய கருணைக்கிழங்கை ஐந்துபடி புதுச்சலத்திலே மெதுவாகிர பரியந்தம் வேகவைத்து இறக்கிச் சலத்தை யிருத்துவிட்டு அரைக்காற்பலம் புளிரசமும் இரண்டு கரண்டியளவு வெந்தயத்தூளும் ஐந்துபலம் சருக்கரையும் போதுமான அழுக்கெடுத்த உப்புஞ்சேர்த்து மறுபடியும் இறுகிவருகிற வரையில் காயவைத்துப் பின்பு போதுமான நெய்யில் அல்லது நல்லெண்ணையில் ஒருபிடி கறிவேப்பிலை அரைக்கால் வராகனெடைப் பெருங்காயம் இவைகளோடு ஒவ்வொரு சிறிய கரண்டியளவு வெந்தயமும் கடுகும் வறுத்துச்சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக்கலந்து சாதத்துடனேயாவது அரிசிமாவினால் அல்லது கோதுமை மாவினால் செய்த ரொட்டியுடனே கூடியமட்டும் சடுகையோடு புசிக்கவேண்டியது.

மிளகு குழம்பு.

ஒருசிறிய கரண்டி மிளகும் அவ்வளவு துவரம்பருப்பு வொரு பிடி கறிவேப்பிலை அரைக்கால் வராகனெடை நல்ல பெருங்காயம் ஆகிய இவைகளைப் போதுமான நெய்யிலே வறுத்து அம்மியில் நெகிழ அரைத்து ஒருபடி அல்லது வொன்றரைப்படி சலத்தில் கரைத்து ஒருபெரிய கரண்டியளவு உளுத்தம்பருப்பை நெய்யிலே தனியேவறுத்து மேற்சோல்லிய சலத்திலே கரைத்துப் பத்துபலம் கருணைக்கிழங்கை அரையங்குலப் பிரமாணமாக அறுத்து இரண்டு படிசலத்தில் தனியேவேகவைத்துச் சலத்தை யிறுத்திவிட்டு அதை முன் குழம்புச்சட்டியிற் பெய்து கொதிவருகிறவரையில் வேகவைத்து ஒருகரண்டி அழுக்குவாங்கிய உப்புபோட்டுப் பின்பு ஒரு கரண்டியில் உளுத்தம்பருப்பும் கறிவேப்பிலையும் நெய்யில் வறுத்து வாசனை யெழும்பியபின்பு அதிற் போடவேண்டியது இதைச் சடுகையோடு புசிக்கவேண்டும் வாய்வுபோம்.

சேப்பங்கிழங்குக்கறி.

அரைவீசைகிழங்கை இரண்டிரண்டிடாகச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு ஒரு கோணியினிதா தேய்க்கவேண்டும் அல்லது ஒரு மண்பாத்திரத்தில் போதுமான சலத்தில் மெதுவாகிறவறையில் வேகவைத்துத் தோலை யுரிக்கவேண்டும் முன்சொல்லியபடி கிழங்கைத் தேய்த்தால் அதை விஸ்தாரஞ் சலத்தில் போதுமானமட்டும் வேகவைத்துச் சலத்தை வடித்துவிட்டு அதில் இரண்டுபலம் புளிரசம்விட்டு ஒரு சிறிய கரண்டி அழுக்கெடுத்த வுப்பும் அவ்வளவு வெல்லமும் சம்பாரப்பொடிகளும் போட்டுப் பின்பு ஒருபலம் உளுத்தம்பருப்பு கால்பலம் மிளகாய் கொஞ்சம் கறிவேப்பிலை இவைகளை நெய்யில் வறுத்து அதிற்போட்டு இதை வேண்டியமட்டுஞ் சுடுகையோடு புசிக்கவேண்டும் சிலேத்மபண்டம்.

மிளகு குழம்பு.

காற்பலம் கிழங்கெடுத்துச் சலத்தில் மெதுவாகிறவறையில் போதுமானமட்டும் வேகவைத்துச் சலத்தை வடித்துவிட்டுத் தோலைச்சீவிப் பாத்திரத்திற்போட்டு ஒருசிறியகரண்டி மிளகு அவ்வளவே உளுத்தம்பருப்பு ஒருகரண்டிக் கறிவேப்பிலை வறுத்து அரைத்துக்கொண்டு காலேமாகாணி பலம் புளிரசம் இவைகளை இரண்டுபடி சலத்தில் கலக்கி ஒருசிறிய கரண்டி உப்பும்போட்டு வெந்த கிழங்கிருக்கிற பாத்திரத்தில் வார்த்து எல்லாவற்றையும் மூன்றுகொதி வருகிறவறையில் காயவைத்துப் பின்பு 1½-பலம் உளுத்தம்பருப்பும் நான்கு கிள்ளுமிளகாயும் ஒருசிறிய கரண்டிக் கறிவேப்பிலையும் நெய்யில் வாசனைவருமளவும் வறுத்துக் குழம்பிற் சேர்க்கவேண்டும் வாயுவுபோம்.

வள்ளிக்கிழங்குக்கறி.

ஒருவீசைக் கிழங்கை நன்றாகக்கூவித் தோலைச்சீவி ஓரங்குலப் பிரமாணம் சின்ன துண்டுகளாக அறுத்துப் போதுமான சலத்தில் மெதுவாகிறவறையில் வேகவைத்துச் சலத்தை வடித்துப்போட்டு அஞ்சமுளகாயும் ஒருசிறியகரண்டி உளுத்தம்பருப்பும் ஒருகரண்டிக் கறிவேப்பிலையும் இரண்டு அல்லது நான்குபலம் நெய்யில் வருத்துக் கறியில் போட்டுப் பின்பு ஒருகரண்டி வுப்பும் அவ்வளவே அரிசிமாவும் சர்க்கரையுங் கறியின்மீதுறாவி அகப்பைக் கொம்பினால் எல்லாவற்றையுங் கலந்து விடவேண்டியது இதுவுஞ் சுடுகையோடு புசிக்கவேண்டும் புராதனவாயு முண்டாம்.

சருக்கரைவள்ளிக்கிழங்கு புளிக்கறி.

பத்துப்பலம் அல்லது இருபதுபலம் கிழங்கை வட்டம் வட்டமாக அறுத்து இரண்டரைப்படிச் சலத்தில் மெதுவாகிற வரையில் வேகவைத்துச் சலத்தை யிறுத்திப்போட்டுக் கிழங்கிருக்கிற சட்டியை அடுப்பின்மீது தானே சற்று வரலாகிறவரையில் வைத்திருந்து பின்பதை ஒரு தட்டில் கொட்டிக்கொண்டு சட்டியில் நான்கு பலம் நெய்விட்டு ஒருபலம் உளுத்தம்பருப்பும் போட்டுப் பத்து முளகாய் ஒருகரண்டி கறிவேப்பிலையுஞ் சேர்த்து வறுத்து வெந்த கிழங்கை அதிற் போட்டு ஒருசிறிய கரண்டி உப்பை யதின்மீது தெளித்து அவ்வளவே சருக்கரை அரிசிமாவும்போட்டு நன்றாகக் கலக்கவிடவேண்டும் இதைபுஞ் சுடுகையோடு உண்ணவேண்டும் கொடிய வாயு.

நெய்க்கறி.

மேற்சொல்லிய பிரகாரம் 16-பலம் கிழங்கை நன்றாகக்கழுவி ஓரங்குலப் பிரமாணத்தில் வட்டத்துண்டுகளாக அறுத்து ஒரு சட்டியில் அஞ்ச அல்லது ஆறுபலம் நெய்விட்டுக் கிழங்கையதற்சேர்த்துப் பத்துமுளகாயும் ஒரு சிறியகரண்டி கறிவேப்பிலையும் உப்பு அரிசிமா இவைகளை வகையொன்றுக் கொவ்வோர் சிறிய கரண்டியளவுபோட்டு வட்டிக்கிறவரையில் நன்றாக மூடிவைக்கவேண்டும்.

எட்டுப்பலம் கிழங்கை முன்சொன்னபடி அறுத்து இரண்டு பலம் புளியம்பழமெடுத்து உழக்கு சலத்தில் இருபது நிமிஷவரையில் ஊரவைத்துப் பின்பு ரசத்தைப்பிழிந்து அதில் ஒருகரண்டி முளகாய்நூளும் ஒருசிறியகரண்டி வெந்தயப்பொடியும் ஒருசிறிய கரண்டி உப்புங் கிழங்கிற் போட்டு மூன்று கொதி வருகிறவரையில் அஞ்சநாழிகை வேகவைத்துக் கொதிக்குமுன் கடுகு வெந்தயம் சீரகம் பெருங்காயம் நெய்யில் அல்லது நல்லெண்ணெயில் வறுத்துச் சேர்க்கவேண்டியது அதுவுஞ் சுடுகைப்பதத்தோடு சாப்பிடத்தக்கது குடு தணியும்.

அரலிக்கிழங்கு புளிக்கறி.

மேல் விதித்தபடியே இந் கக்கிழங்கை நெய்க்கறியும் புளிக்கறியுஞ் செய்யவேண்டும்

கிழங்குவகைப் படலம் முற்றிற்று.

பதினேராவது
கீரையகைப் படலம்.



அரைக்கீரைக்கறி.

எட்டுப்பலம் கீரையைச் சாக்கிரதையாக அறுத்து அதில் ஒரு சிறியகரண்டி உப்புபோட்டு நன்றாக வேகவைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டிப்பிழிந்துவிட்டு அதை மறுபடியும் அந்தப்பாத்திரத்தில் தானேபோட்டு அது வெந்தபின்பு அதின்பேரில் கொஞ்சம் அரிசிமாவுதாவி அத்துடன் கொஞ்சமுளகாயும் உளுத்தம்பருப்பும் நெய்யில்வறுத்துச் சேர்க்கவேண்டியது.

துவரம்பருப்புச் சேர்ந்தகறி.

மேற்சொல்லியபிரகாரமே கீரையை வேகவைத்து அதில் மூன்னதாகவே வைத்திருந்த ஒருகரண்டி துவரம்பருப்பும் ஒரு கரண்டி அரிசிமாவும் போட்டுப் பின்பு கொஞ்சம் உளுத்தம்பருப்பும் முளகாயும் நெய்யில்வறுத்துச் சேர்க்கவேண்டியது.

நெய்க்கறி.

இந்தக்கீரையை சலத்தில் வேகவைத்துப் பிழிந்துப்போட்டுப் பத்துநிமிஷவரையில் காற்றிலாறவைத்து ஒரு அகலச்சட்டில் இரண்டரைப்பலம் நெய்விட்டுக் கொஞ்சம் உளுத்தம்பருப்பும் முளகாயும் வறுத்துப் பின்பு வெந்த கீரையைப்போட்டுக் கரண்டிக்காம்பினால் அல்லது அகப்பைக்காம்பினால் கலந்து ஐந்துநிமிஷவரையில் அடுப்பில் வைத்திருக்கவேண்டியது.

முளைக்கீரைப் புளிக்கறி.

ஒருசேர் முளைக்கீரையைப் பொடியாக அரிந்து ஒருசேர் புளியங்கொழுந்தைக் காம்பில்லாமலுருவிப் பொடியாக அரிந்து அத்துடன்சேர்த்து ஒரு கரண்டி உப்பும் ஒரு சிறியகரண்டி வெந்தயத்துளும் அத்துடன் போதுமான முளகாய்த்துளும்போட்டு நன்றாக வேகவைத்துக் கொஞ்சம் கடுகு சீரகம் வெந்தயம் கறிவேப்பிலை இவைகளை நெய்யில் வறுத்து அதிற்போடவேண்டியது குளிர்ச்சிபுண்டாம்.

மேற்சொல்லிய கீரையை உப்புடன் வேகவைத்து ஆறேகாற்புலம்புளி கரைத்துவிட்டுக் கொஞ்சம் வெந்தயத்துளும் சேர்த்துக் கடுகு சீரகம் நெய்யில் வறுத்துப்போட்டு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துவிடவேண்டும்.

மேற்படி கீரையில் பத்து முதலெடுத்துப் பொடியாக அரிந்து பத்து மாங்காய்ப் பிஞ்சையரிந்து விதைப்போக்கி இரண்டும் ஒன்றாக வெந்தபின்பு ஒருகரண்டி உப்பும் போதுமான முளகாய்த் தூளும் வெந்தயத்தூளும் போட்டுக் கொஞ்சம் கடுகுசீரகம் வெந்த யம் கறிவேப்பிலை முளகாய் இவைகளைத் தகுந்த ரெய்யில் வறுத் துச் சேர்க்கவேண்டியது.

தண்டுக்கீரைக்கறி.

எட்டுப்பலம் தண்டுக்கீரையைப் பொடியாக அரிந்துக்கொண்டு ஒரு சிறிய கரண்டி உப்புடன் வேகவைத்துக் கீரையில் சலமில்லா மல் பிழிந்து காற்றில் நான்கு நிமிஷவரையில் ஆறவைத்து மறுபடி யுஞ் சட்டியிற்போட்டுக் கொஞ்சம் அரிசிமாவுங் கொஞ்ச உளுத் தம்பருப்பும் கிள்ளியமிளகாயும் ரெய்யில் வறுத்துப் போடவேண் டியது கொஞ்சம் வாயுசெய்யும்.

துவரம்பருப்பு சேர்ந்தகீரைக்கறி.

எட்டுப்பலம் தண்டுக்கீரையைப் பொடியாக அறுத்து ஒரு சிறிய கரண்டி உப்புடன் வேகவைத்து சலத்தை பிழிந்து இரண்டு நிமிஷவரையில் காற்றில் ஆறவைத்து வேறொரு சட்டியில் 8-பலம் துவரம்பருப்பு வேகவைத்து அதை வெந்த கீரையுடன் சேர்த்துச் சட்டியிற் யோட்ட.பின்பு அதின்மேல் கொஞ்சம் அரிசிமாவு தூவிக் கொஞ்சம் உளுத்தம்பருப்பு கிள்ளியமுளகாய் ரெய்யில் வறுத்துப் போட்டு எல்லாவற்றையுங் கரண்டிக்காம்பினால் நன்றாகக் கலந்து விடவேண்டியது பத்தியத்திற்காகும்.

சாதாக்கறி.

எட்டுபலங்கீரை அறுத்துக் கொஞ்சம் உப்புசேர்த்து வேக வைத்தெடுத்துப் பிழிந்து சிலநிமிஷம்வரையில் ஆறவைத்து அதைச் சட்டிபிற்போட்டு அதின்மேற்கொஞ்சம் அரிசிமாவுந் தூவிக் கொஞ் சம் உளுத்தம்பருப்புங் கிள்ளிய முளகாயும் ரெய்யில் வறுத்துப் போடவேண்டியது.

துவரம்பரும்பு சேர்ந்தகறி.

மேற்சொன்னபடி எட்டுபலங்கீரை அறுத்து உப்புபோட்டு வேகவைத்துப் பிழிந்துக்கொண்டு ஆறவைத்துத் தனியே வேக வைத்திருந்த ஒருகரண்டிப் பச்சைப்பயறவது அல்லது துவரம்

பருப்பாவது கலந்து அதின்பேரிற் கொஞ்சம் அரிசிமாவுந் தூவிக் கலந்து கடைசியிற் கொஞ்சம் உளுத்தம்பருப்பும் கிள்ளிய முளகா யும் நெய்யில் வறுத்துப் போடவேண்டியது சுகபோஜனமாம்.

புளிக்கறி.

எட்டுப்பலங் கீரையைப் பொடியாக அரிந்து ஒரு ஆழாக்குப் புளியம்பிஞ்சை யறுத்து அதனோடு சேர்த்து இரண்டையும் ஒரு சட்டியில் வேகவைத்துப் பின்பு கொஞ்சம் வெந்தயத்தானும் உப் புஞ் சேர்த்துக் கடைசியிற் கொஞ்சம் கிள்ளுமுளகாயும் கடுகு சீரக மும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவேண்டும்.

மேற்சொல்லியபடி அவ்வளவே கீரையை அரையே அரிக்கால் பலம் புளிரசம் விட்டு வேகவைத்து அதிற்கொஞ்சம் உப்பும் வெந் தயதானும் போட்டுக் கடைசியிற் கொஞ்சங் கடுகும் வெந்தயமும் நெய்யில் வறுத்துப்போட வேண்டியது பித்தம்போம்.

மேற்சொல்லிய கீரையைச் சிறுக அரிந்து ஒரு இரும்புசட்டி யிற்போட்டுப் பத்து மாம்பிஞ்செடுத்துச் சிறுசாயறிந்து முக்காற் கரண்டி உப்புடன் சேர்த்து வேகவைத்து அதிற் கொஞ்சம் வெந் தயத்துள்போட்டு ஒருகரண்டியினற் கலந்து பிற்பாடு அதனோடு கொஞ்சங் கடுகு சீரகம் வெந்தயம் கிள்ளுமிளகாயும் நெய்யில் வறுத் துச் சேர்த்து கீரை வெந்துகொண்டிருக்கும்போது கொஞ்சம் பச்சைமிளகாயுஞ் சேர்த்தால் மிகவும் உருசையாக விருக்கும்.

சாதாக்கறி.

பத்துத் தண்டுக்கீரை யெடுத்து அஞ்சுதரம் குளிர்ந்த சலத் தில் நன்றாகக் கழுவித் தண்டுடன் சிறுக அறுத்துக் கொஞ்சம் உப் புடன் வேகவைத்து அதைப் பிழிந்துவிட்டு மறுபடியும் அதைச் சட்டியிற்போட்டு அதின்பேரில் கொஞ்சம் அரிசிமாவுந்தெளித்துக் கடைசியில் கொஞ்சம் உளுத்தம்பருப்பும் கிள்ளுமிளகாயும் நெய் யில் வறுத்துச்சேர்க்கவேண்டியது ஒருபட்சம் பத்தியத்திற்காகும்.

பச்சைப்பயறு சேர்ந்தகறி.

முக்கால் அரிக்கால்படி வறுத்த பச்சைப்பயற்றை 5½-ஆழாக் குச் சலத்தில் வேகவைத்து வெந்துகொண்டிருக்கும்போது அஞ்சு தண்டெடுத்துத் துண்டுகளாக அறுத்து அதிற்போட்டுப் பிற்பாடு கொஞ்சம் அரிசிமாவும் முக்காற்கரண்டி உப்பும்போட்டு ஒருகர

ண்டியினுற் கலந்து கொஞ்சம் உளுத்தம்பருப்பு முளகாய் இவைகளை நெய்யில் தாவித்து அதிற்போடவேண்டுகுயது இது மத்தியான போசனத்திற் புசிக்கவேண்டியது.

புளிக்கறி.

சுத்தியாயிருக்கிற பத்துத் தண்டெடுத்துச் சிறுக அறுத்து 1½-பலம் புளிர்சம் கொஞ்சம் வெந்தயற்றாள் அரையே அரிக்கால் பலம் உப்பும் போட்டு வேகவைத்துக் கடைசியிற் கொஞ்சங் கடுகு வெந்தயம் சீரகம் நெய்யில் வறுத்துப் போடவேண்டியது பித்தம் போம்.

மேற்சொல்லிய தண்டுகளைச் சிறுக அறுத்துத் தனியே கொஞ்சம் புளியங்காயை அம்மியிலாவது உரலிலாவது துவைத்து ரசத்தைப் பிழிந்துக்கொண்டு முன் அரிந்து வைத்திருந்த கீரையுடன் வேகவைத்துக் கொஞ்சம் உப்பும் வெந்தயப்பொடியும் போட்டு ஒரு கரண்டியில் நன்றாகக் கலக்கவுங் கொஞ்சங் கடுகடுத்து சலம் விட்டரைத்துச் சேர்த்தால் உருசையாகவிருக்கும் ஆகிலும் கடைசியிற் கொஞ்சங் கடுகும் சீரகமும் நெய்யில் வறுத்துக் கூட்டவேண்டியது வாதபித்தம்போம்.

தயிர்க்கறி.

இதற்குமுன் சொல்லியிருக்கிற பிரகாரம் தண்டுக்கீரை யெடுத்தறுத்து ஒண்ணேழுக்கால் ஆழாக்கு மோரிற்போட்டு அத்துடன் கொஞ்சம் வெந்தயப்பொடியுஞ் சேர்க்கவேண்டியது அது நன்றாக வெந்தபின்பு கொஞ்சம் உப்புபோட்டு பின்பு கொஞ்சங் கடுகு சீரகம் இவைகளை நெய்யில் வறுத்துப் போடவேண்டியது அதிக குளிர்ச்சியுண்டாம்.

சாதாக்கறி.

தண்டு நீங்கிய கீரையை, முக்கால் அரிக்கால் ஆழாக்கு சலத்தில் வேகவைத்துப் பின்பு சலத்தைப் பிழிந்துவிட்டு அத்துடன் கொஞ்சம் அரிசிமாவும் உப்பும்தோட்டு பிற்பாடு உளுத்தம்பருப்பும் முளகாயும் நெய்யில் வறுத்துப் போடவேண்டியது.

பச்சைப்பயறு சேர்ந்தகறி.

மேற்சொல்லியவிதமாகக் கீரையை வேகவைத்து தனியேவேகவைத்திருந்த ஒருகரண்டி பச்சைப்பயறுவது துவரம்பருப்பாவது

அத்துடன்சேர்த்துக் கொஞ்சம் அரிசிமாவும் உப்பும்போட்டு பிற்பாடு உளுத்தம்பருப்பு கிள்ளுமுளகாய் இவைகளை தாளித்துப் போடவேண்டியது மயக்கம்போம்.

முருங்கைக்கீரை சாதாக்கறி.

எட்டுப்பலம் முருங்கைக்கீரை யெடுத்து கொஞ்சம் உப்புடன் வேகவைத்துப் பிழிந்துவிட்டு மறுபடியும் அதைச் சட்டியிற்போட்டு அதின்பேரில் கொஞ்சம் அரிசிமாவும் தெளித்துக் கடைசியில் கொஞ்சம் உளுத்தம்பருப்பும் கிள்ளுமுளகாயும் ஒரு கரண்டியில் வறுத்துப்போட்டு அடுப்பை நன்றாக யெரியச்செய்ய வேண்டியது போகமுண்டாம்.

அகத்திக்கீரை சாதாக்கறி.

எட்டுப்பலம் அகத்திக்கீரையெடுத்து நன்றாக வேகவைத்துப் பிழிந்து சலத்தை வடித்துப்போட்டுப் பின்பு முக்காற்கரண்டி உப்புங் கொஞ்சம் அரிசிமாவஞ்சேர்த்துக் கடைசியிற்கொஞ்சம் உளுத்தம்பருப்பும் கிள்ளுமுளகாயும் வறுத்துப் போடவேண்டியது மருந்து முறிவுசெய்யும்.

பச்சைப்பயறு சேர்ந்தகறி.

எட்டுப்பலம் மேற்சொல்லிய கீரையெடுத்து வேகவைத்து ½-ஆமாக்கு பச்சைப்பயறு பருப்பை அல்லது துவரம்பருப்பை தனியேவேகவைத்து அதிற்சேர்த்து பின்பு கொஞ்சம் அரிசிமாவும் உப்பும்போட்டு பிற்பாடு கொஞ்சம் உளுத்தம்பருப்பும் கிள்ளுமுளகாயும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவேண்டியது பித்த அரோசிகம் போம்.

எலிக்கா துக்கீரை சாதாக்கறி.

எட்டுப்பலங் கீரையெடுத்து சிறுக அரிந்து சலத்தில் வேகவைத்துப் பிழிந்துபோட்டு உளுத்தம்பருப்புகிள்ளுமுளகாய் இவைகளை நெய்யில் வறுத்து அதிற்சேர்த்து அதின்பேரில் அரிசிமாவையும் உப்பும் தெளிக்கவேண்டியது கண்டெளிவுண்டாம்.

பச்சைப்பயறு.

மேற்சொல்லிய கீரையைச் சலத்தில் வேகவைத் திறுத்துவிட்டுப் பின்பு அதை நெய்யில்வறுத்துத் தனியே வேகவைத்திருந்த ஒருபலம் பச்சைப்பயறு அதிற்போட்டு எட்டுப்பலம் வெந்தயக்

கீரையைக் கொஞ்சம் வுப்புபொட்டு வேகவைத்துப் பிழிந்து இதையும் அதோடு சேர்த்துக்கொஞ்சம் அரிசிமாவும் கலந்து உளுத்தம்பருப்பும் கிள்ளுமுளகாயும் வறுத்துப் போடவேண்டியது வாதபித்தம் போம்.

மேற்சொல்லியபடி கீரையை வேகவைத்து அதின்பேரிற்கொஞ்சம் அரிசிமாவை கொட்டி மேலும் ஒருகரண்டி வேகவைத்திருந்த பச்சைப்பயறும் போட்டு கொஞ்சம் உளுத்தம்பருப்பும் முளகாயும் தாளித்துப் போடவேண்டியது.

காசலிக்கீரை புளிப்புக்கீரை.

எட்டுபலம் காசலிக்கீரை யெடுத்து காம்புகளை நீக்கிப்போட்டு வழக்கு புதுசலத்தில் கீரையை வேகவைத்துச் சலத்தை வடித்து விட்டு அதில் 1½-பலம் புளிரசம் வார்த்து ஒரு சிறியகரண்டியளவு வுப்பும் கொஞ்சம் முளகாப்ப்பொடியும் வெந்தயமும் இருபது பச்சைமுளகாயும் போட்டுப் பின்பு கொஞ்சங் கடுகும் சீரகமும் நெய்யில் வறுத்துப் போடவேண்டியது கொடியவாயு வண்டாம்.

சாதாக்கறி.

இந்தக்கீரையில் கொஞ்சமெடுத்து காம்புகளை நீக்கிவிட்டுச் சிறுசாக அறிந்து ஒருசிறியகரண்டி வுப்புடனே வேகவைத்துச் சலத்தை யிறுத்துவிட்டுப் போதுமான நெய்யில் அல்லது வுருக்கு வெண்ணெயில் ஒரு கரண்டி மிளகும் கொஞ்சம் கிள்ளுமிளகாயும் வறுத்து அதன்மேற் போட்டுப் பின்பு ஒரு சிறிய கரண்டியளவு கறிமாப்பொடியும் போடவேண்டும் இதைச் சடுகையோடு சாப்பிட வேண்டும் பித்தம்போம்.

பருப்புசேர்த்தகறி.

மேற்சொல்லியபடியே இந்தக்கீரை வேகவைத்துத் தனியே வேகவைத்திருந்த ஒரு சிறியகரண்டி துவரம்பருப்பும் அல்லது பச்சைப்பயறு அதிற்சேர்த்துப் பின்பு அதன்மேற் கறிமாற்றானைத் தெளிக்கவேண்டியது வாயுவுபோம் பொருமலுண்டாம்.

நெய்க்கறி.

மேற்சொல்லியபடி கீரையைறிந்து நன்றாகக்கழுவி ஒரு அகல வாயுள்ள வெண்கல பாத்திரத்தில் பத்துபலம் நெய்வார்த்து அதிற் கொஞ்சம் கிள்ளுமுளசாயும் ஒரு சிறியகரண்டி உளுத்தம்பருப்

பும்போட்டு வறுத்து அதிற் கீரையைப்போட்டுச் சலஞ்சேர்க்காமல் எல்லாவற்றையும் நெய்யில் வேகவைக்கவேண்டும் அதிக பலமுண்டாம்.

சிறுக்கீரை சாதாக்கறி.

பதினாறுபலம் கீரையெடுத்து வேரையுங் காம்புகளையும் நீக்கி விட்டுக் கழுவி பத்துபலம் நெய்யில் அல்லது உருக்குவெண்ணெயில் ஒருகரண்டி உளுத்தம்பறுப்புங் கிள்ளுமுளகாயும் வறுத்து அதிற் கீரையைப்போட்டு நன்றாக பக்குவமான பின்பு சாப்பிட வேண்டியது இது குளிர்ச்சைத் தரும் மருந்து முறிவு செய்யும்.

இலைக்கறி.

எட்டுப்பலம் இளங்கீரை பெடுத்து உழக்குசலத்தில் வேகவைத்து சலத்தை யிருத்துவிட்டு அஞ்ச நிமிஷபரியந்தம் காற்றில் ஆறவைத்து நெய்யில் அரைபலம் அரிசிமாவும் அவ்வளவே உப்பும் உளுத்தம்பருப்பும் கிள்ளுமுளகாயும் வறுத்துச் சேர்க்க வேண்டியது சீரளபண்டமாம்.

சீராளன்கறி.

உழக்கு வறுத்த பச்சைப்பருப்பு சலம்விட்டு நெகிழ அரைத்து உண்டையாக்கி 5-பலம் உரித்த வெங்காயமும் 5-பச்சை முளகாயும் பொடியாயிரந்து போதுமான உப்புப்பொடியும் மேற்படி உண்டையிற் சேர்த்து பிசைந்து பில்லையாக்கி ஒரு சட்டியில் அரைபடி சலம்விட்டு வஸ்திரத்தால் வாய்கட்டி யடுப்பேற்றி வஸ்திரத்தின்மீது வைத்துக் கெட்டியாகிறவரைக்கும் வேகவைத்திறக்கி ஆறவைத்து ஒருஅங்குலப்பிரமாணம் துண்டு துண்டுகளாக அரிந்து அடுப்பேற்றிற் வேறொரு பாத்திரத்தில் நெய்விட்டுச் சிவக்க வறுத்தெடுத்துக்கொண்டு புசிக்க வெகு உருசையாயிருக்கும்.

சீராளன்குழம்புகறி.

மேல் விவரித்தபடி சீராளன்கறி சித்தப்படுத்துக்கொண்டுதகுந்த முளகாயும் கொத்தமல்லிவிதையும் ஒரு கரண்டியில் நெய்விட்டு வறுத்தெடுத்துது சலம் விட்டரைத்து அதைத்தகுத்த புளிஉப்புடன் கரைத்து ஒரு பாத்திரத்தை யடுப்பேற்றி நெய்விட்டு 5-பலம் உரித்த வெங்காயம் பலம்பூண்டு போட்டு வறுத்து மேல்சித்தப்படுத்திவைத்திருக்கிற சீராளன்கறிபில்லையையும் குழம்பையும்விட்டுத் தாளித்துக் காய்ந்து சுண்டிவரும்போது தேங்காய்ப்பால் விட்டு

சற்றுநேரத்தில் இரக்கிக் கொள்ளவும் வாயுவு செய்யும் மிலிட்டேரிக்
கள் பதார்த்தம்.

பகோடாக் குழம்பு.

உழக்குக் கடலைப்பருப்பு ஊரவைத்தரைத்து மேற்சொல்லிய
வெங்காயம் பச்சைமுளகாய் உப்புசேர்த்துப் பிசைந்து ஒருவாணச்
சட்டியை யடுப்பேற்றி 10-பலம் நெய்விட்டுக் காயும்போது மேற்
படி பிசைந்தமாவை சிறு உண்டைகளாகக் கிள்ளிவிட்டு சிவக்க
வறுத்தெடுத்து மேல்விவரித்த பிரகாரம் குழம்பு சித்தப்படுத்தி
அதிற்பெய்து பக்குவப்படுத்தி யுபயோகப்படுத்திக் கொள்ளவேண்
டியது.

பால்கறி.

இரண்டுபடி எருமைப்பாலைக் காயவைத்துப் பொங்கிவரும்
போது அதில் வழக்குத் தயிர்விட்டுக் கலக்கிப் பால் முறிந்துவரும்
போதெடுத்து உடனே ஒரு வஸ்திரத்தில் விட்டு முட்டையாக ஒரு
கயத்தினால் இறுகக்கட்டி மேலே மூன்றுசாமம் தொங்கவிட்டுப்
பின்பு மூட்டையைவிழ்த்து உண்டையையெடுத்து பில்லையாக
அறிந்து மேற்சொல்லிய விதமாகச் சித்தப்படுத்தி குழம்பில்விட்டு
பாகஞ்செய்து புசிக்கவேண்டியது.

கீரைவகைப்படலம் முற்றிற்று.

பன்னிரெண்டாவது

மிளகுநீர்வகைப் படலம்.

—●—
புளி மிளகுநீர்.

1½-பலம் மிளகு அவ்வளவே துவரம்பருப்பு கொஞ்சங் கறி வேப்பிலை ஆகிய இவைகளை ஒருகரண்டி நெய்யிலே வறுத்து அதை அம்மியில் நெகிழவரைத்து போதுமான புதுசலத்திற் கலக்கிப் போதுமான வுப்பும் போட்டுப் பின்பு 1½-பலம் புளியை யதிற் போட்டு மூன்றுகொதி வருகிறவரைக்கும் காயவைத்துப் பின்பு கடுகு சீரகம் வெந்தயம் இவைகளை நெய்யில் வறுத்துப் போட வேண்டியது அரோசிகம்போம்.

வேறொருவிதம்.

அரையே அரிக்கால் பலம் மிளகு அவ்வளவே துவரம்பருப்பு நெய்யில் வறுத்து இவைகளை சலத்திற்கலக்கிப் பின்பு கொஞ்சம் உப்பும் எலுமிச்சம்பழரசமும் விட்டுக் காயவைக்க அது காய்ந்து கொண்டிருக்கும்போதே சீரகம் கடுகு வெந்தயம் இவைகளை நெய்யில் வறுத்துப்போட்டு ஒருபிடி கறிவேப்பிலையும் சேர்க்கவேண்டியது வாசனை வேண்டுமானால் கொஞ்சம் முருங்கக்காயிரிந்த துண்டுகளாவது விளாம்பழத்தினோடு போடவேண்டியது எல்லாவித மிளகுநீருக்கும் கொஞ்சங் கொத்தமல்லி யிலையும் போடவேண்டும் இவை கன்னடபாகம்.

வேறொருவிதம்.

போதுமான சுத்தசலத்தில் ஒரு பலம் மிளகு பொடிபோட்டு ஆழாக்கு தொவரம்பருப்புஞ் சேர்த்து ஒரு சாமம் வேகவைத்துப் பின்பு கொஞ்சம் புளிரசத்தோடு தகுமான வுப்பும்பெய்து கடுகு சீரகம் கிள்ளுமுளகாய் இவைகளை நெய்யில்வறுத்துப் போடவேண்டும்.

மகராஷ்டிர மிளகுநீர்.

ஒருபலம் மிளகுங் கொஞ்சம் தொவரம்பருப்பும் நெய்யில் வறுத்து அரைச்சி தகுமான சலத்திற் போட்டு தகுமான வுப்பும் பெய்து அஞ்சநாழிகைபரியந்தம் காயவைக்க அதுகொஞ்சக்கொண்டிருக்கும்போதே தனியே கொஞ்சம் சலத்தில் ஆழாக்கு கடலையை

வேகவைத்து சலத்தை யிறுத்திப்போட்டு அதை மிளகு நீரில் சேர்த்து அஞ்சுநிமிஷம் வரையில் காயவைத்தபின்பு சீரகம் கடுகு கொத்தமல்லி விதை கொஞ்சம் கறிவேப்பிலை அஞ்சு நெல்லிடை பெருங்காயம் இவைகளை நெய்யில் தாளித்திறக்கிப்போடவும் மலம் போம்.

மகராஷ்ட மோர்குழம்பு.

அரையே அரிக்காலாழாக்கு புளித்தமோரெடுத்ததில் முக்காலாழாக்கு கடலைமாவு மூணுவிசம் பலம் வெந்தயப்பொடியும் அவ்வளவே உப்பு இரண்டுதுண்டு கத்தரிக்காய் அல்லது வெள்ளரிக் காய் ஆகிய இவைகளைப்போட்டு எல்லாம் நன்றாக மூன்றுகொதி வருகிறவரையில் காயவைத்தபின்பு கடுகு சீரகம் நெய்யில்வறுத்துச் சேர்க்கவேண்டியது அன்றியும் இரண்டு கொத்தமல்லி யிணுக்கு களை யதில் அஞ்சுநிமிஷம் வரையில் ஊறப்போடவேண்டியது சூடு ண்டாம்.

தெலுங்கு மோர்க்குழம்பு.

அரையே அரிக்கால்பலம் அரிசியை சலத்தில் ஊறவைத்து அம்மியிலரைத்து அதை ஒன்றை ஆழாக்குப் புளித்தமோரில் கலக்கிக் கொஞ்சம் வெந்தயப்பொடியும் வுப்பும் கொஞ்சம் வெள்ளரிக் காய்த் துண்டுகளும்போட்டு மூன்றுகொதி வருகிறவரைக்குங் காயவைத்து கடைசியில் அதின்மேற்சீரகம் கடுகு கிள்ளுமுளகாய் நெய்யில்வறுத்துப் போடவேண்டியது.

வெந்தயமும் புளித்தயிருஞ்

சேர்ந்த குழம்பு.

1-பலம் வெந்தயத்துளை அரைசேர் தயிரிற்சேர்த்து ஐந்துநிமிஷம்வரையில் ஊறவைத்துக் கிள்ளுமுளகாய் கடுகு சீரகம் கறிவேப்பிலை இவைகளை நெய்யில் வறுத்துப்போட்டு நன்றாய்க் கலந்துவிட வேண்டியது மத்தியான போசனத்தில் இதை சாதத்துடன் சேர்த்துக்கொண்டு சாப்பிடலாம் மேசம்போம்.

மகராஷ்டகசம்பா.

எட்டுப்பலம் புதுப்புளியெடுத்து சலத்திற்கரைத்து ஒரு சட்டியில்வார்த்து முக்காலாழாக்குக் கடலையை சலத்தில் தனியே வேகவைத்து அத்துடன்சேர்த்து பிற்பாடு 2-பலம் கத்தரிக்காயைத்

துண்டுகளாக அரிந்து அதிற் போட்டுக் கொஞ்சம் வெந்தயம் அரிசி மா உப்பு இவைகளைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாய்க் சாய வைத்துக் கொஞ்சம் கடுகு சீரகம் கிள்ளுமுளகாய் பெருங்காயம் இவைகளை நெய்யில் வறுத்துப் போடவேண்டும் இது நல்ல உரிசை யாகவிருக்கும்.

சீயக்காயிலை மிளகுநீர்.

காலே அரிக்கால்பலம் மிளகும் அவ்வளவே துவரம்பருப்பும் நாலு கிள்ளுமுளகாயுங் கொஞ்சங் கறிவேப்பிலையும் எடுத்து எல்லா வற்றையும் ஒன்றுயரைத்து இரண்டுபடிசலத்திற்கலக்கிக் காயவைத் துப் பிற்பாடு இரண்டுபலஞ்சீயக்காயிலையை அதிற் போட்டு மறுபடியும் மூன்றுகொதி வருகிறவரையில் காயவைத்துப் பின்பு வெந்த யம் சீரகம் கடுகு இவைகளை நெய்யில் வறுத்துச் சேர்க்கவேண்டி யது பித்தம்போம்.

மாங்காய் மிளகுநீர்:

பாதிபழுத்த 100-மாங்காயெடுத்துத் தோலைசீவி ஒவ்வொன் றையும் நாலாக அறுத்து வெய்யலிற் காயவைத்துப் பிற்பாடு நிழ லில் வைத்திருக்கவேண்டியது அல்லது அவைகளைக் கயற்றிற்கோர் த்து ஒரு பட்சம் வரையில் தொங்கவைத்துப் பின்பு ஒருநாள் பரி யந்தம் வெய்யலிற் காயவைத்தெடுத்து ஒரு பாணியில் பத்திரப் படுத்தவேண்டியது பிற்பாடு இரண்டுபலம் மாங்காய்வற்றலெடுத்து ஒருபடி ஊற்றுநீரில் ஊறவைத்து காலே அரிக்கால் பலம் மிளகும் அவ்வளவே உளுத்தம்பருப்பும் ஐந்து கிள்ளுமுளகாயும் நெய்யில் வறுத்துக்கொண்டு நனறாக அரைத்து மாங்காய் சலத்திற்கலக்கி யெல்லாவற்றையும் மூன்றுகொதி வருகிற வரையில் காயவைத்துப் பிற்பாடு வெந்தயம் கடுகு கறிவேப்பிலை நெய்யில்வறுத்து ஐந்து நெல்லெடை பெருங்காயத்துடன் சேர்க்கவேண்டியது சுடுகை யோடு சாப்பிடவும் இதைப்புசித்தால் பித்தம்நீங்கும்.

வள்ளிக்கிழங்கு மோர்க்குழம்பு.

ஒருபடி அல்லது இரண்டுபடிமோரெடுத்து அதில் ஐந்துபலம் அரிசிமாவுங் ½-பலம் வெந்தயமும் அரைபலம் அழுக்குவாங்கிய உப்பும் எட்டுப்பலம் விருத்தமாக அறுத்த வள்ளிக்கிழங்கும் சேர் த்து இரண்டரை நாழிகைவரையில் அல்லது மூன்றுகொதி வருகிற வரையில் வேகவைத்துப்பின்பு பத்துநெல்லெடை பெருங்காயம்

¼-பலம் கறிவேப்பிலை கொஞ்சம் சீரகம் வெந்தயம் உருக்கு வெண்ணெயிலாவது வறுத்துப் போடவேண்டியது வாயுவுபதார்த்தம்.

கூட்டுக்கறி.

கடலைப்பருப்புசேர்ந்த வள்ளிக்கிழங்கு கூட்டுக்கறி.

உழக்கு கடலைப்பருப்பு வேகவைத்துப் பத்து வெள்ளிக்கிழங்கைப் பொடியாக யிரிந்து வெந்தபருப்புடன் கொஞ்சம் உப்போடு சேர்த்துக் கிழங்கு வெந்தபிறகு ஒருகரண்டியில் நெய்விட்டு 6-கிள் ஞாழளகாய் உளுத்தம்பருப்பு கடுகு சீரகம் வெந்தயம் கறிவேப்பிலை இவைகளை வாசனைவரத் தாளித்துக்கொட்டிக் கொஞ்சம் தேங்காப்பூவுஞ் சேர்த்துக் கரண்டியால் கலக்கி இறக்கிவிடவும்

கத்தரிக்காய்

வாழைக்காய்

புடலங்காய்

சுரைக்காய்

பீர்க்கங்காய்

வெள்ளரிக்காய்

கீரைத்தண்டு

கூட்டுக்கறிகள்.

வாழைத்தண்டு

இவைகலைத் தனித்தனியே மேல்விவரித்த விதமாகவே செய்து கொள்ளவேண்டியது.

பச்சைப்பயறு சேர்ந்த கூட்டுக்கறிகளும் இவ்விதமாகவே செய்துகொள்ளவேண்டியது.

மிளகுநீர்வகைப் படலம்-முற்றிற்று.

பதிமுனாவது

சட்ணிசாதாபஜ்ஜிவகைப் படலம்.

அப்போதைக் கப்போது செய்துபுதிக்கிற நானாவித
கறிகளும் துவையல் அல்லது சட்ணிகளும்.
கத்தரிக்காய்வறல்.

இறுபது நீண்ட கறுப்புக் கத்தரிக்காய்களை ஒவ்வென்றாய்க்
காம்புடன் நாலாகப்பிளந்து இரண்டுபலம் உளுத்தம்பருப்பு ஒரு
பலங் கிள்ளுமுளகாய் இவைகளை நாலுபலம் நெய்யில் அல்லது
உருக்குவெண்ணையில் வறுத்துப் பத்து நெல்லெடை பெருங்காயம்
கொஞ்சங் கறிவேப்பிலையோடு அம்மியின்மீது நேத்தியாய்ப் பொடி
செய்து வெந்தயத்துளுடன் கலந்து பின்பிதைக் கத்தரிக்காய்ப்பில்
வைத்து மறுபடியும் ஒரு அகலசட்டியில் இரண்டுபலம் நெய்விட்டு
அதிற் கத்தரிக்காயை வறுக்கவேண்டியது சட்டிகொள்ளுகிற பிர
காரம் காய்களைப்போட்டு வறுக்கவேண்டிது வறுத்தபின்பு வே
றொரு பாத்திரத்தில் வைத்து நான்குபலம் நல்ல புளியைப் போது
மான சலத்திற்கரைத்து மேற்படிசட்டியில் வார்த்து அத்துடன்
கொஞ்சம் உப்பும் வெந்தயத்துளுஞ் சேர்த்து ஐந்து நிமிஷம்வரைக்
குங் கொதிக்கவைத்துப் பின்பு வறுத்த கத்தரிக்காயை அதிற்
போட்டுப் பின்பு அதையெடுத்து பத்திரமாய் உலர்ந்த பாத்திரத்
தில் வைத்துக்கொள்ளவும் இதை மூன்று அல்லது நான்கு தினத்
துக்கு வைத்துக்கொள்ளாம்.

கத்தரிக்காய் சாதாபஜ்ஜி.

நாலுகத்தரிக்காயை நெருப்பில் சுட்டுத் தோலைப்போக்கி ஒரு
கரண்டி உளுத்தம்பருப்பும் கொஞ்சம் கிள்ளுமுளகாயும் உப்புடன்
காயில்சேர்த்து கையால் பிசைந்துவிடவும்,

புளிசட்ணி.

கத்தரிக்காயை அதேபிரகாரம் சுட்டுத்தோலையுரித்துப் பின்பு
ஒரு கிண்ணத்தில் அல்லது ஒருபாத்திரத்திற் கொஞ்சம்புளி கரைத்
து அதிற் கொஞ்சம் லவணஞ்சேர்த்து காய்களைப் பிசைந்து கொஞ்
சங் கிள்ளுமுளகாய் கடுகு சீரகம் கறிவேப்பிலை இவைகளை நெய்யில்
வறுத்து அத்துடன் சேர்க்கவேண்டியது.

வேறொருவிதம்.

கத்தரிக்காய்களைச்சுட்டுத் தோலை யுரித்துப்போட்டு அத்துடன் கொஞ்சம் உளுத்தம்பருப்பு பெருங்காயம் கிள்ளுமுளகாய் இவைகளை நெய்யில் வறுத்து அதுக்குத் தகுந்த உப்புஞ்சேர்த்துப் பிசைந்துவிட வேண்டியது.

புடலங்காய்ப்ஜ்ஜி.

இரண்டு புடலங்காய்களை விருத்த துண்டுகளாக அறுத்து அதை ஒருபலம் நெய்யில் அல்லது உருக்குவெண்ணெயில் வறுத்து ஒருபலம் புளிரசம் அதில்வார்த்து கொஞ்சம் உப்புசேர்த்து பின்பு கிள்ளுமுளகாய் கடுகு சீரகம் கறிவேப்பிலை இவைகளை நெய்யில்வறுத்துச் சேர்க்கவேண்டும்.

இரண்டு புடலக்காய்களை விருத்தமாகத்தறித்து நெய்யில் வறுத்து அரையே அரிக்கால் பலம் புளிரசத்துடன் சேர்த்துக் கொஞ்சம் உப்புபோட்டு அத்துடன் கொஞ்சம் மூளகாய் கடுகு சீரகம் இவைகளை நெய்யில் வறுத்துச் சேர்க்கவேண்டியது.

பாகற்காய்புளிசட்ணி.

இரண்டு நீண்ட பாகற்காய்களை சின்ன துண்டுகளாக அரிந்து ஒரு அகலசட்டியில் நெய்விடாமல் நன்றாய்வறுத்து அதில் தகுமான புளிரசம்விட்டு உப்புபோட்டு கொஞ்சம்வெந்தயற்றாள் கடுகு சீரகம் கிள்ளுமுளகாய் கறிவேப்பிலை இவைகளை நெய்யில்வறுத்துச் சேர்க்கவேண்டும்.

வேறொருவிதம்.

இரண்டு பாகற்காய்களை தனித்தனி இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக அறுத்து நெய்யில் அல்லது உருக்குவெண்ணெயில் வறுத்து அதிற் புளியம்பழம் ரசத்தோடு உப்புஞ்சேர்த்துப் பின்பு கடுகு சீரகம் கறிவேப்பிலை இவைகளை நெய்யில் வறுத்துச் சேர்க்கவேண்டும்.

பிறியானிசட்ணி.

தோல்போக்கிய இஞ்சிவறுத்த கடலைப்பருப்பு ஒவ்வொன்று பலம் 1 உரித்த வெள்ளப்பூண்டு புதின இலைவகை ஒன்றுக்கு பலம் அறை கொப்பரைத்தேங்காய் பலம் இரண்டரைபலம் சசகசா வெங்காயந் தனித்தனி பலம்-2 கொத்தமல்லிவிதை பலம்- $\frac{3}{4}$ வடிக்கட்

டிய தயிர் பலம்-3 பச்சைமுளகாய் பலம்-40 இவற்றுள் முளகாயை யும் உரித்த வெண்காயத்தையும் மெல்லியதாக அரிந்தும் தயிர் தவிர மற்ற வஸ்துக்களை வெவ்வேறாக அரைத்தும் எல்லாச் சம்பா ரங்களையும் ஒரு ஏனத்திற்போட்டு 2-பலம் உப்பை பொடிசெய்து தூவி ஒன்றாகப்பிசைந்து போதுமான எலுமிச்சம்பழச் சாறுவிட்டு மறுபடியும் பிசைந்து புலவு முதலிய சாதங்களுக் குபயோகப் படுத்துக.

மற்றொருவகை சட்ணி.

புதினாத்தழை கசகசா இரண்டும் ஒவ்வொருபலம் கொப்பறைத் தேங்காய் பலம்-1½ இஞ்சி முளகாய்-18 இவைகளையெல்லாம் முன் போலவே யரைத்து வழித்தெடுத்து ஒரு ஏனத்தில் முக்கால் பலம் உப்பைப் பொடிசெய்து அதிற்சேர்த்துத் தகுந்த எலுமிச்சம்பழச் சாறுவிட்டுப் பிசைந்து உபயோகித்துக்கொள்க.

இதுவுமது.

கொத்தமல்லித் தழை பலம்-2, கொப்பறைத் தேங்காய் கச கசா இரண்டும் சரியெடையாகப் பலம் அரை, எல்லாவற்றையும் ஒருமிச்ச அரைத்து எடுத்துக்கொண்டு முக்கால்பலம் உப்பைப் பொடிசெய்து தக்க அளவு எலுமிச்சம்பழ ரசத்தோடு சேர்த்துப் பிசைந்துகொள்க.

இதுவுமது.

சீவிய இஞ்சி பலம் 2, புதினாத்தழை ரூபாயெடை-1, கொத்த மல்லித்தழை ரூபாயெடை-7, பச்சைமுளகாய் கசகசா கொப்ப றைத்தேங்காய் வகைக்கு ரூபாயெடை-2, பொடிசெய்த உப்பு உரி த்த வெண்காயம் தனித்தனி ரூபாயெடை-3½ இவைகளை யெல்லாம் ஒன்றாயரைத்து முந்திரிகைக்காடி கருப்புக்காடி கடலைக்காடி இம் மூன்றும் போதுமானமட்டும் விட்டுப் பிசைந்துகொள்க.

இதுவுமது.

கறிவேப்பிலை தோலாயெடை 2, இஞ்சி கொப்பறைத்தேங் காய் கசகசா , வெண்காயம் வகை ஒன்றுக்கு தோலாயெடை 1, வெள்ளைப்பூண்டு தோலாயெடை அரை பச்சமுளகாய் பதினெட்டு இவைகளெல்லாம் ஒன்றாக அரைத்துப் பொடிசெய்த உப்புதோலா யெடை மூணுசேர்த்து யெலுமிச்சம் பழச்சாறுவது மேற்படி காடி யாவது புளி மாதளம்பழச்சாறுவது விட்டுப்பிசைந்து உபயோகஞ் செய்துகொள்க.

நெல்லிக்காய்ச்சட்ணி.

பதிநஞ்ச நெல்லிக்காய்கள் அடுப்புக்கும்பியில் புழுக்கவைத்து யெடுத்து ஆறியபின் விரைகள்போக்கி அதனோடு கொத்தமல்லித் தழை கொப்பறைத்தேங்காய் வகைக்கு ரூபாயெடை-1 உப்பு ரூபாயெடை-2 வெள்ளைப்பூண்டு வெங்காயம் ஒவ்வொன்றும் ரூபாயெடை அறை பச்சைமுளகாய் 12-இவற்றை ஒன்றாக அரைத்து மேற்சொல்லிய மூவகைப்புளிப்பு லொன்றை வார்த்துப் பிசைந்து வைத்துக்கொள்க.

மற்றொருவகை.

நெல்லிக்காய்-12 அல்லது-55 எடுத்து முன்சொன்னபடிக்கு வஞ்செய்து-2-ரூபாயெடை வுப்பு 1-ரூபாயெடை கொத்தமல்லித் தழைவகை ஒன்றுக்கு-அரை-தோலாயெடை- புதினாஇலை கொப்பறைத்தேங்காய் 1-தோலாயெடை கசக்கா எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து மேற்படி புளிப்பு மூன்றில் வொன்றைச் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொள்க.

கத்தரிக்காய் சட்ணி.

3-கத்தரிக்காயை அடுப்புக்கும்பில் புழுக்கவைத்து யெடுத்து நீரிற் கழுவி மேல்தோலுரித்து ஒரு ஏனத்தில் வைத்துக்கொண்டு பச்சைமுளகாய்-1 வுப்பு தோலாயெடை-5 கொத்தமலித்தழை தோலாயெடை-3 வெங்காயம் தோலாயெடை-2 வெள்ளப்பூண்டு தோலாயெடை-1 இவைகளைச் சேர்த்தரைத்து மேற்படி புளிமூன்றில் ஒன்றை வார்த்துப் பிசைந்து புசிக்கவேண்டும்.

நெல்லிக்காயும் பிரண்டையுஞ்சேர்ந்த சட்ணி.

பதினைந்து நெல்லிக்காய்கள் முன்சொல்லியபடி பக்குவப் படுத்தி சரியெடைப் பிரண்டையை நீரில் கால்மணிவறையில் வேவித்து யெடுத்து நீரைத் துடைத்துவிட்டு இவ்விரண்டையும் மூணுதோலாயெடை வுப்பையும் பதினைந்து பச்சைமுளகாய்கள் இரண்டுதோலாயெடைக் கொப்பறைத் தேங்காயையும் 1-தோலாயெடைக்கொத்தமல்லித்தழையும் வகையொன்றுக்கு-அரைதோலாயெடைக் கசக்கா வெள்ளைப்பூண்டு வெங்காயம் நன்றாயரைத்து ஒரு ஏனத்தில் வைத்து மேலேசொல்லிய புளிப்புகளில் ஒன்றைச் சேர்த்துப் பிசைந்து போசனத்தில் வைத்துக்கொள்க.

மேற்படி தாளித்தசட்ணி.

மேற்கூறிய அளவு நெல்லிக்காய் பிரண்டைகள் பக்குவப் படுத்தி அந்தப்படியே சம்பாரங்கரைத்துச் சேர்த்து புளிப்பு மூன்றில் இஷ்டமானபோதொன்றை வார்த்துத் தாளிதஞ்செய்து வைத்துக்கொள்க.

மாதளம்பூவும் நெல்லிக்காயுஞ்சேர்த்த சட்ணி.

மாதளம்பூ-21, அதற்குச் சரியெடை நெல்லிக்காய் இவற்றில் பூவை அடுப்பின்மேல் சட்டி வைத்து அதில் இளம்பதமாக வறுத்து காயைமுன்போலவே பக்குவப்படுத்தி இவ்விரண்டையும் உப்பு தோலாயெடை மூணைமூக்கால் பச்சைமுளாகாய் இறவத்திண்ணு கறிவேப்பிலை தோலாயெடை அறை-கொப்பறைத்தேங்காய் கொத்தமல்லித்தழை புதினா இஞ்சி ஒவ்வொன்றும் தோலாயெடை-1 வெள்ளைப்பூண்டு வெங்காயம் வகைகளொன்றுக்கு தோலாயெடை அறை இவைகள் ஒன்றாகவே அறைத்து ஒருயேனத்தில் இரண்டு கரண்டி நெய்வார்த்து அது காய்ந்துவரும் பக்குவத்தில் அதிற் போட்டுத் தாளித்து உபயோகப்படுத்திக்கொள்க.

புளிமாதளம்பிஞ்சுச் சட்ணி.

புளிமாதளம் பிஞ்சுகளில் ஏழு அல்லது 8-சிறியவைகளாகக் கொண்டு வந்து அவற்றின் முகங்களையும் காம்புகளையும் அறுத் தெரிந்து அப்பிஞ்சையும் பச்சமுளாகாய் பதினொன்றையும் கொத்த மல்லியிலை புதினாத்தழை இரண்டும் ஒவ்வொருதுட்டெடை சீவிய கொப்பறைத்தேங்காய்த் துட்டெடை மூன்று கசகசா தோலாயெடை அரை-தோல்போக்கிய இஞ்சி ரூபாயெடை-1 வெள்ளைப்பூண்டு தோலாயெடை-2 இவற்றோடு சிறிதும் நீர்விடாமல் எலுமிச்சம் பழச்சாறுவிட்டு அரைத்து தகுந்த வுப்புப்பொடி சேர்த்து மேற்படி பழச்சாறு மறுபடியும் விட்டுக் கெட்டியாகவே பிசைந்து ஏழெட்டுநாள்வரையில் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் இந்தச் சட்ணி இரண்டு மூன்று நாளைக்குப்பின் அதிக ருசிகரமாயிருக்கும்.

மாங்காய்ச்சட்ணி.

மரத்திலின்றும் இறக்கிய 100-மாங்காய்களை ஆற்றுக்கால்நீரில் கொட்டி எடுத்துத்துடைத்துக் கூர்மையான சூரியால்மேல்தோலைச் சீவிவிட்டு ஒவ்வொரு காயாகக் கையில் வைத்துக்கொண்டு அரிந்து

கடலைப்பிரமாணத் துண்டுகளாக அறுத்து கொட்டைகளை அறிந்து விடவேண்டும் செத்தை மண் இல்லாமல் ஆய்ந்த இரண்டரைப்படி உப்பை வெய்யலில் 2-மணி நேரம் காயவைத்துப் பொடிசெய்து 8-பலம் முளகாய் 2-பலம் மிளகு 5-பலம் கடுகு 4-பலம் சீரகம் வெந்தயங்கள் நாலரைபலம் மஞ்சள் ஒவ்வொருபலம் சாதிக்காய் சாதிபத்திரி ஏலக்காய் $\frac{1}{4}$ -பலம் இலவங்கம் அரைபலம் குங்குமப்பூ மஞ்சள்தவிர மற்ற யாவற்றையும் தனித்தனியாக நெய்யில்வறுத்து இவற்றையும் மஞ்சளோடுகூடப் பொடிசெய்து ஒண்ணேகால் அரிக் கால் வீசை கூறெண்ணையில் சேர்த்துப்பிசைந்து மேற்படி மாங் காய் சிறுதுண்டுகளை அதனோடுசேர்த்துக் கிளறி அகலவாய்ப் பாத் திரத்தில் அரைப்படி நெய்வார்த்து அடுப்பின்மேல் வைத்துக் காய் ந்துவரும் பக்குவத்தில் 2-பலம் வெள்ளைப்பூண்டையும் வகைக்கு ஒன்றைபலம் சீரகம் வெந்தயங்களையும் 2-பிடி கறிவேப்பிலையும் போட்டு சிவந்து வரும்போது மேலே கிளறிவைத்திருப்பதை அதி லே எடுத்துக்கொட்டிச் சட்டுவத்தால் செவ்வையாய்க்கிளறி மூடித் தாளித்து புகை அடங்கினபின்பு தகுமான சாடியில்சேர்த்துச் சீலை யால் வாயைக்கட்டி மூடியால் மூடி 8-நாள் வெய்யலில்வைத்து அதன்மேல் உபயோகித்துக்கொள்ளலாம் பிற்பாடு ஒருபட்சத்துக் கொருநாள் வெய்யலில் வைத்துக்கொண்டே வரவேண்டும்.

விளாங்காய்ச்சட்ணி.

விளாங்காய்களின் மேலோட்டையும் உள் விதைகளையும் நீக்கி மற்றபாகத்தில் இரண்டுபலம் நிறுத்தெடுத்து அதனோடு பத்துப் பச்சைமுளகாயையும் வகையொன்றுக்கு ஒரு ரூபா யெடையாகக் கொத்தமல்லியிலையையும் புதினாத்தழையையும் சீவிய இஞ்சியையும் ஒவ்வொன்றும் அரைரூபாயெடையாகக் கசகசாவையும் வறுத்த கடலைபுர ஒன்றரைரூபாயெடைச்சீவிய கொப்பரைத் தேங்காயை யும் இரண்டுரூபாயெடை உரித்த வெள்ளைப்பூண்டையும் நீர் விடா மல் எலுமிச்சம்பழச்சாறுவிட்டு நன்றாயரைத்துப் பிடிபு தகுந்த உப்புப்பொடி சேர்த்து மறுபடியும் எலுமிச்சம்பழச் சாறுவிட்டு இறுகப்பிசைந்து ஒரு ஏனத்தில் வைத்துக்கொண்டு உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.

சட்ணிகளைச் சிலநாள்வரையில் வைத்துக்கொள்ள வேண்டு மென்றால்மேற்படிபழச்சாறுவிட்டே அரைத்துப்பிசையவேண்டும்.

முள்ளங்கிழங்கு பாகற்பிஞ்சு பண்டப்பிஞ்சு அவரைப்பிஞ்சு முதலானவைகளில் கிழங்கைவெதுப்பாமலும் பிஞ்சுகளை வெதுப்பியும் மேலேசொல்லியபடி பக்குவப்படுத்திப் போசனத்துக்குப்போகப்படுத்திக்கொள்க.

நார்த்தங்காய் புளிகொஞ்சு.

இரண்டு நார்த்தங்காய்களைச் சிறியதுண்டுகளாக அரிந்து ஒரு அகலச்சட்டியை யடுப்பேற்றி ஒன்றரைபலம் நெய்விட்டு அதைப் பெய்து சிறுக்கவறுத்து ஒன்றரைப்பலம் புளி கரைத்துவிட்டு ஒரு கரண்டியில் நெய்விட்டு அரிந்த பச்சைமுளகாய் அல்லது உலர்ந்த முளகாய் உளுத்தம்பருப்பு கடுகு வெந்தயம் சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை இவைகளைத் தாளித்து அதிற்கொட்டி 5-பலம் வெல்லம்போட்டுச் சுண்டக்காய்ந்தபின் நிறக்கிக்கொள்ளவும்.

கிச்சிலிக்காய் எலுமிச்சங்காய்ப் புளி கொஞ்சகளும் மேல்விதித்த விதமாகவேசெய்து உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டியது.

உளுந்துவடை பச்சடி.

பத்து உளுந்துவடை சுட்டுக்கொண்டு 5-பலம் புளி 5-பலம் வெல்லம் இவ்விரண்டையும் கொஞ்சம் சலம்விட்டுக் கரைத்துவைத்துப் பெருங்காயம் இவைகளைத் தாளித்து புளிரசத்திற்கொட்டி வடைகளைப் பொடிகளாக அரிந்து மேற்படி புளிரசத்திற் பெய்து கலந்துவிடவேண்டியது வாயுவுண்டாம்.

மங்காய்ப் பச்சடி.

மேல் விவரித்தவிதமாகப் புளிரசஞ் சித்தஞ்செய்து மாங்காய்களை தோல்சீவிப் பொடியாக அரிந்து அதிற் சேர்த்துவிடவேண்டியது பித்த அரோசிகம்போம்.

வெள்ளரிக்காய்ப் பச்சடி.

மாங்காய்க்குச் சொல்லிய விதிப்படிசெய்து நுகரவேண்டியது நீர்ப்பண்டம் சலிப்பு.

துவரம்பருப்பு துவையல்.

அரை ஆழாக்கு துவரம்பருப்பைப் பத்து கிள்ளுமுளகாயுடன் ஒருகரண்டியில் நெய்சேர்த்துவறுத்துக்கொண்டு அதனோடு போது

மான உப்புக்கலந்து சலம்விட்டு நெகிழ அரைத்து அதைச் சாதத் துடன் பிசைந்து சாப்பிடவேண்டும்.

துவரம்பருப்புப் புளித்துவயல்.

அவ்வளவே துவரம்பருப்பும் முளகாயும் நெய்யில் வறுத்துக் கொட்டையெடுத்து காலேமாகாணிபலம்புனியும் போதுமான உப்புடன் மேற்சொல்லியபடி அரைக்கவேண்டும் அரோகிகம்போம்.

உளுத்தம்பருப்புச் சாதாத்துவையல்.

அரைஆழாக்கு உளுத்தம்பருப்பை நெய்யில் அல்லது உருக்கு வெண்ணையில் வறுத்துக்கொண்டு அத்துடன் வறுத்த பத்துமுளகாயும் உப்புஞ்சேர்த்து நெகிழ அரைத்துச் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடவேண்டியது

இந்தப்பிரகாரம் துவரம்பருப்பு துவையலுஞ்செய்யலாம் வேறொருவிதம்.

மேற்சொல்லிய அவ்வளவே உளுத்தம்பருப்பைத் தனியே வறுத்துச் சலம்விட்டு நெகிழ அரைத்துப் பின்பு அதில் காலேமாகாணிபலம் புளியம்பழரசமும் தகுந்த உப்பும் வறுத்த கறிப்பிலையும் மூன்று நெல்லடைப் பெருங்காயமும் கலந்து பின்னுஞ் சற்றரைக்கவேண்டும்.

பச்சைப்பயறு சாதாத்துவையல்.

1-ஆழாக்கு பச்சைப்பயறு பத்து கிள்ளுமுளகாய் ஒரு நெல்லடைப் பெருங்காயம் ஆகிய இவைகளை நெய்யில்வறுத்து அதைப் போதுமான உப்புடன் சலத்தில் அரைத்துக்கொண்டு மெல்லீசு சாதத்துடன் சாப்பிடவேண்டும்.

பச்சைப்பயறு புளித்துவையல்.

அரைஆழாக்கு பச்சைப்பயறும் இருபது முளகாயும் நெய்யில் வறுத்துக்கொண்டு அதிற்கொஞ்சம் புளிரசமும் உப்புங் கறிவேப்பிலையும் பெய்து எல்லாவற்றையும் நன்றாயரைத்துக் கொள்ளவேண்டும் இது பழஞ்சாதத்துக் குபயோகமாகும்.

கொள்சேர்ந்த சாதாத்துவையல்.

அரைஆழாக்குக் கொள்ளும் பத்துமுளகாயும் நெய்யில் வறுத்துக்கொண்டு கொஞ்சம் உப்பைச் சேர்த்துச் சலம்விட்டரைத்துப் பழஞ்சாதத்திற் குபயோகப்படுத்திக் கொள்ளவேண்டியது.

கொள்சேர்ந்த சாதாபுளித்துவையல்.

ஆழாக்குக்கொள்ளும் கொஞ்சமுளகாயும் நெய்யில் வறுத்து அதிற் கொஞ்சம் உப்பும் புளியஞ்சேர்த்துச் சலம்விட்டு நன்றாயரைத்துக்கொள்ளவேண்டும் இது சிறுபிள்ளைகளுக்கும் ஸ்ரீகளுக்கு முபயோகமாகும் மருந்து முறிவாம்.

சேப்பங்கிழங்கு சாதாத்துவையல்.

இரண்டுபலஞ்சேப்பங்கிழங்கை வேகவைத்துத் தோலையுரித்து விட்டு அதில் ஒருகரண்டி உளுத்தம்பருப்பும் முளகாயும் சேர்த்து நெய்யில் வறுத்து எல்லாவற்றையும் தகுந்த உப்புடன் சலம்விட்டு அரைத்துக் கொள்ளவேண்டும்.

சேப்பங்கிழங்கு நெய்த்துவையல்.

பெரியகிழங்காயிருந்தால் அதைச் சின்னத் துண்டுகளாக அரிந்து அகலமாயிருக்கிற ஒருபாத்திறத்தில் இரண்டுபலம் நெய்விட்டுப்பத்துமுளகா உளுத்தம்பருப்பு ஆகிய இவைகளுடன் வறுத்துக் கொண்டு கொஞ்சம் உப்பு புளியேர்த்துச் சலம்விடாமல் எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும் வாதபித்தம்போம்.

கருணைக்கிழங்கு சாதாநெய்த்துவையல்.

ஒருவெள்ளைசாதி கருணைக்கிழங்கை அநேக துண்டுகளாக அரிந்துகொண்டு அவைகளைப்போதுமான நெய்யில் உளுத்தம்பருப்பு முளகாய் புளி கறிவேப்பிலை இவைகளுடன் வறுத்துக்கொண்டு அவைகளோடு கொஞ்சம் உப்புபோட்டு சலமிலாமல் நெகிழ அரைத்துக் கொள்ளவேண்டும்.

கருணைக்கிழங்கு சாதாத்துவையல்.

ஒருபலம் கருணைக்கிழங்கை வேகவைத்துத் தோலை யெடுத்து விட்டு ஒருகரண்டி உளுத்தம்பருப்பும் முளகாயும் நெய்யில்வறுத்து உப்புடன் மிகவும் நெகிழ அரைத்து வெந்தகிழங்குடன் சேர்த்து எல்லாவற்றையும் மறுபடியும் மெதுவாயரைத்து எந்தபாத்திரத்திலாவது வைத்துக்கொள்ளவேண்டும் இது இராபோசனத்துக்குதவும்.

கருணைக்கிழங்கு புளித்துவையல்.

கிழங்கை நெருப்பில் சுட்டுத் தோலையுரித்து $\frac{1}{4}$ -ஆழாக்கு உளுத்தம்பருப்பிங் கொஞ்சம் முளகாயும் நெய்யில் வறுத்துக்கொஞ்சம்

உப்பும் புனியுஞ் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துக் கொண்டு இராப்போஜனத்துக்கு வழங்கிக்கொள்ளலாம்.

வாழக்காய்த் துவையல்.

நான்கு அல்லது ஐந்துவாழைக்காய்களை நெருப்பிற் சுட்டுத் தோலைவாங்கி $\frac{1}{2}$ -ஆழாக்கு உளுத்தம்பருப்புங் கொஞ்சம் முளகாயும் நெய்யில் வறுத்துக்கொண்டு இவ்விரண்டையும் முதல் அரைத்துப் பின்பு இவைகளை வாழக்காயுடன்சேர்த்து மறுபடியுங் கொஞ்சம் உப்புசேர்த்து அரைக்கவேண்டும்.

வாழக்காய் புளித்துவையல்.

வாழைக்காய்களை நெருப்பிற்சுட்டுத் தோலைச்சீவி இரண்டு உளுத்தம்பருப்பு முளகாய் ஆகிய இவைகளை செய்யில் வறுத்துக் கொஞ்சம் உப்புடன் அரைத்துச் சுட்ட வாழைக்காய்களுடன் சேர்த்து மறுபடியும் அரைத்து எடுத்துக்கொண்டு இராப்போஜனத்துக்கு வைத்துக்கொள்ளவேண்டும் வாயுவுண்டாம்.

வாழைத்தண்டு.

வாழைத்தண்டை பிள்ளைபில்லையாக அறுத்துக்கொண்டு பின்பு சிறிய துண்டுகளாக அரிந்து தோலைச்சீவி கல்லுரலில் இடித்துக் கொண்டு பின்பு நல்லசலத்தில் கழுவி அதில் நான்கு அல்லது எட்டுப்பலம் புளித்தயிருங் கொஞ்சவுப்பும் வெந்தயத்தூளுஞ் சேர்த்து அதோடு கடுகுசீரகம் முளகாய் ஆகிய இவைகளை நெய்யில் வறுத்துப்போடவேண்டியது நீறிற்ற்கும்.

வேறொருவிதம்.

மேல்விதித்தபடி தண்டை அறுத்து இடித்து கழுவிப்பின்பு அதிற் புளிரசம்விட்டு மேலுங் கொஞ்சம் உப்பும் வெந்தயத்தூளும் வறுத்தகடுகுஞ் சீரகமுஞ் சேர்க்கவேண்டியது.

வாழைப்பூ சாதாத்துவையல்.

வாழைப்பூவிருக்கிற நரம்பை யெடுத்துவிட்டு பூவை மெல்லீசாக அரிந்து கொஞ்சம் உப்புசேர்த்திடித்து அதைக்கழுவித் காற்றில் சில நிமிஷவரைக்கும் ஆரவைத்துப் பின்பு உளுந்து முளகாய் இவைகளை நெய்யில்வறுத்து அதிற் சேர்த்துக் கொஞ்சம் உப்பு

போட்டு கொஞ்சம் சலம்விட்டு யெல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துக் கொஞ்சம் சலம்விட்டு யெல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும் சீதம்போம்.

புளியம்பிஞ்சு துவையல்.

கால் அல்லது அரைசேர் புளியம் பிஞ்சை கொஞ்சம் உப்புப் போட்டு அம்மியில் அரைத்துப் பின்பு ஒரு கரண்டியில் நெய்விட்டு கிள்ளுமுளகாய் கடுகு கறிவேப்பிலை இவைகளை வறுத்து அதனோடு சேர்த்து அரைக்கவேண்டும்.

புளியுங்காயும் வாழக்கட்டையுஞ் சேர்ந்தபச்சடி.

மேற்சொல்லிய அவ்வளவுபுளியும் பிஞ்சோடுகொஞ்சம்பச்சை முளகாயும் மஞ்சற்றாளும் உப்புஞ்சேர்த்து அரைத்து அதை ஒரு பாத்திரத்திற்போட்டு வாழைத்தண்டை அல்லது வாழைக்கட்டையைச் சிறுக அறுத்து அதை உரலில் உறுப்பி வேண்டியமட்டும் குளிரந்த சலத்தில் கழுவிப் பின்பு அரைத்த புளியம்பிஞ்சுடன் அதைச்சேர்த்துக் கொஞ்சங் கடுகு சீரகம் கிள்ளுமுளகாய் ஆகிய இவைகளை நெய்யில்வறுத்து ஒன்றாகக் கலந்துக்கொள்ளவேண்டும் இதை ஒருவாரத்துக்கு வைத்துக்கொள்ளவேண்டும் இது ருசியாக விருக்கும் சைத்தியபண்டம்.

வாழைப்பூ புளித்துவையல்.

மேற்சொல்லியபடி வாழைப்பூவை சித்தப்படுத்தி உளுத்தம் பருப்பு கிள்ளுமுளகாய் பெருங்காயம் இவைகளை நெய்யில் வறுத்துக்கொண்டு கொஞ்சம் உப்பு புளிரசங்கலந்து யெல்லாவற்றையும் நன்றாயரைத்துப் பகற்போசனத்துக்கு அல்லது இராப்போசனத்துக்கு வழங்கிக்கொள்ளவேண்டும்.

வாழைப்பழபச்சடி.

புளி உப்பு மஞ்சற்றாள் வறுத்தகடுகு சீரகம் இவைகளைச்சேர்த்து புளிரசம் சித்தஞ்செய்து அதில் வாழைப்பழத்தைத் தோலையுரித்து எல்லாவற்றையும் ஒன்றாய்க் கூட்டிக்கொள்ளவும் இது மிகவும் ருசியாயிருக்கும்.

வாழைப்பழபச்சடி.

நெய்யில்வறுத்த கொஞ்சம் மஞ்சற்றாள் வெந்தய முதலாகியவைகளைச் சேர்த்துத் தகுந்ததயிரில் வாழைப்பழத்தோலை வுரித்து விட்டு பிஸ்தைபிஸ்தையாக அரிந்து சேர்க்கவேண்டியது.

சாதாரணமான புளித்துவைல்.

ஒருபலம் புதுப்புளியம்பழத்தை அம்பியில் அரைத்து அதிற் கொஞ்சம் வுளுத்தம்பருப்பு கடுகு சீரகம் கறிவேப்பிலை இவைகள் நெய்யில் கிள்ளுமுளகாயுடன் வறுத்து உப்புடன் அரைத்த புளியுடன் சேர்த்து மறுபடியும் அரைத்துப் பழஞ்சாதத்திற்குக் கூட்டிக்கொள்ளவேண்டும்.

கொத்தமல்லியிலைத் துவையல்.

ஒன்று அல்லது இரண்டு இளாசாயிருக்கிற கொத்தமல்லியிலையின் கரம்புகள் திரித்தி இலையைக்கழுவி அரைபலம் நல்லபுளியை அரைச்சி சீரகம்கடுகு முளகாய் கறிவேப்பிலை இவைகள் வறுப்பிட்டுப் பின்பு கூடுமானவுப்பும் மஞ்சற்றூளுங் கூட்டி எல்லாவற்றையும் ஒன்றாகக்கூட்டி நெகிழ அரைச்சிக்கொண்டு அதைமத்தியான சாப்பாட்டுக்கு கொள்ளவும் ஒருநாளுக்குமாத்திரம் வைத்துக்கொள்ள வேண்டும் பித்தம்போம்.

கொத்தமல்லியிலையுந் தயிருஞ்சேர்ந்த பச்சடி.

கால்சேர் தயிரிற் கொஞ்சஞ் சோம்பும் உப்பும்கலந்து இரண்டு அல்லது மூன்றுகட்டுக் கொத்தமல்லி யிலையை வேரையுந் தண்டையும் அறுத்து அரைத்து மேற்சொல்லிய தயிருடன் கலந்து பின்பு சீரகம் கிள்ளுமுளகாய் இவைகள் நெய்யில் வறுத்து அதிற் போட வேண்டும் பித்த அரோசிகம்போம்.

பச்சைமுளகாயும் புளியுஞ்சேர்ந்த பச்சடி.

அரிக்காசேர் பச்சைமுளகாயெடுத்து ஒவ்வொரு முளகாயை நான்குகூறாக அரிந்து நெய்யில் வறுத்துக்கொண்டு அதோடு சீரகம் கடுகு வெந்தயம் கொத்தமல்லியிலை இவைகளை நெய்யில் வறுத்து உப்பும் புளிரசமுங் கூட்டவேண்டும்.

பச்சைமுளகாயுந் தயிருஞ்சேர்ந்த பச்சடி.

மேற்சொல்லிய பிரகாரம் பச்சைமுளகாயை அறுத்துக்கொண்டு அதை சீரகம் கடுகு வெந்தயம் கொத்தமல்லியிலை நான்கு நெல் லெடை பெருங்காயம் இவைகளுடன் வெண்ணெயில் அல்லது நல் லெண்ணெயில் வறுத்துப் போதுமான வுப்புடன் தயிர்சேர்த்து அதன்மேற் கொஞ்சம்மஞ்சள் பொடியைத் தூவவேண்டியது.

விளாம்பழத் துவையல்.

4-அல்லது 5-விளாம்பழத்தை யுடைத்துப் பழத்திற் கொஞ்சம் உப்பு வெந்தயப்பொடி இவைகளைச்சேர்த்துக் கொஞ்சம் கடுகு சீரகம் முளகாய் கறிவேப்பிலை இவைகளை வறுத்து எல்லாவற்றையும் ஒன்றாகச்சேர்த்து அரைக்கவேண்டும்.

விளாம்பழமுந் தயிருஞ்சேர்ந்த பச்சடி.

மேற்சொல்லியவத்தனை விளாம்பழமெடுத்து உடைத்து பழத்திலே உப்புமஞ்சள் பொடியுஞ்சேர்த்துத் தகுமான தயிரிற்கலக்கி பின்பு கடுகு சீரகம் முளகாய் கறிவேப்பிலை ஆகிய இவைகள் வறுத்துப் போடவேண்டியது.

விளாங்காய்த் துவையல்.

மேற்சொல்லியவத்தனை விளாங்காயைச்சுட்டு ஒடுநீக்கிய பழத்துடன் உடைத்துக்கொஞ்சம் உப்புசேர்த்ததன்மேற் பச்சைமுளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லியிலை கடுகுசீரகம் இவைகள் வறுத்துப்போட்டு அரைக்கவேண்டும் மயக்கம்போம்.

விளாங்காயுந் தயிருஞ்சேர்ந்த பச்சடி.

மேற்சொல்லிய வத்தனை விளாங்காய்ச் சுட்டு வுடைத்துப் பழத்தை மஞ்சள்பொடியும் உப்புசேர்ந்த தயிரிலே கலக்கிப் பின்பு கொஞ்சந் கடுகுசீரகம் முளகாயிவைகள் ரெய்யில் வறுத்துப்போடவேண்டும் சிலேதம்பித்தம்போம்.

பண்டக்காயும் புளியும்சேர்ந்த பச்சடி.

ஒருசேர் பண்டக்காயைக் கொஞ்சம் உப்புடன் சலத்தில் வேகவைத்து சலத்தை யிருத்துவிட்டுப் பின்பு புளிவெந்தயம் உப்பு மஞ்சற்றாள் வறுத்தகடுகு இவைகளுடன் அதைத்தகுமான புளிக் குழம்பிற் கூட்டிவிடவும்.

பீர்க்கங்காய்த் துவையல்.

இரண்டு பீர்க்கங்காய்கள் புரணியைச் சீவிப்போட்டுச் சிறிய கண்டங்களாக வெட்டிக்கொண்டு வுளுத்தம்பருப்பு கிள்ளுமுளகாய் இரண்டு ரெல்லிடை பெருங்காயம் இவைகள் ரெய்யில் வறுத்த பின்பு அதோடு போதுமான உப்பும்போட்டு எல்லாவற்றையும் கொஞ்சம் சலம்விட்டு லகுவாக அரைக்கவேண்டும்.

பீர்க்கங்காயும் புளியுஞ்சேர்ந்த துவையல்.

மேற்சொல்லிய இரண்டு காய்கள் யெடுத்துப் புரணியைச்சீவி துண்டுகளாக அறுத்து அவைகள் நெய்யில் கிள்ளுமுளகாய் கடுகு இவைகளுடன் வறுத்து அதோடு கொஞ்சம் உப்பு புளி இவைகள் கூட்டி அரைக்கவேண்டியது இதை பகல் போசனத்துக்கும் இராப் போசனத்துக்கும் உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டியது.

வெள்ளரிக்காயும் புளியுஞ்சேர்ந்த துவையல்.

ஒன்று அல்லது இரண்டு வெள்ளரிக்காய்களையெடுத்து அவைகளின் தோலைச்சீவி துண்டுகளாக அரிந்து கால்சேர் புளி யெடுத்து கொட்டை முதலியவைகளை நீக்கி யரைத்துப் பின்பு கொஞ்சம் உளுத்தம்பருப்பு கிள்ளுமுளகாய் இவைகளை நெய்யில் வறுத்துக் கொஞ்சம் உப்புடன் உரலில் இடித்துப் பின்பு எல்லாவற்றையும் ஒன்றாகக்கூட்டி அரைத்துப் பாத்திரத்தில் வைக்கவேண்டியது.

வெள்ளரிக்காய் சாதாரணமான துவையல்.

இரண்டு வெள்ளரிக்காய்களைத் தோலைச்சீவி துண்டு அல்லது பில்லையாக அரிந்து நெய்யில் கால்சேர் உளுத்தம்பருப்பு ஐந்துமுளகாய் இவைகளுடன் வறுத்துக் கொஞ்சம் உப்புபோட்டு எல்லாவற்றையும் மெதுவாக அரைக்கவேண்டியது இது பித்தசாந்திசெய்யும்

வெள்ளரிக்காயுந் தயிருஞ்சேர்ந்த பச்சடி.

ஒரு வெள்ளரிக்காயைத் தோலைச்சீவிப்போட்டுப் பொடியாக அரிந்து அதில் உப்புமஞ்சள்பொடி நெய்யில்வறுத்த கடுகு முதலாகியவைகளைக் கூட்டிப் போதுமான தயிரில் போடவேண்டியது.

வெள்ளரிக்காயும் புளியங்காயுஞ்சேர்ந்த துவையல்.

பத்து பெரிதான வெள்ளரிக்காயை மேற்றோலைப்போக்கி நீண்ட கீற்றுக்களாக அரிந்து ஒருசேர் புளியங்காய் கொஞ்சம் உப்பு மஞ்சள்பொடி வறுத்தகடுகு முதலாகியவைகளை யொன்றாய் மெதுவாக அரைத்து அரிந்த வெள்ளரிக்காயில் சேர்த்துவிடவேண்டியது.

தேங்காய்சாதாரண துவையல்.

நல்ல தேங்காயை உடைத்து ஓட்டைப் போக்கிவிட்டு அதனை நெகிழ அரைத்து 2-பலம் உளுத்தம்பருப்பும் ஒரு ரூபாயெடை

காயம் நெய்யில் வறுத்து இவ்விரண்டையும் தேங்காயுடன் போதுமான உப்புஞ்சேர்த்து மறுபடியும் ஒன்றாக அரைத்து அதை ஒரு நல்ல பாத்திரத்திற் பத்திரப்படுத்திப் புதியபோசனத்திற் குப்பையோ கப்படுத்திக் கொள்ளவேண்டியது.

தேங்காயும் புளியுஞ்சேர்ந்த துவையல்.

தேங்காயை மேற்கூறிய வாக்கியத்தில் விதிப்படியே அரைத்துப் பின்பு கொஞ்சங் கடுகு சீரகம் கறிவேப்பிலை இவைகளை ஒன்றாக நெய்யில்வறுத்துப்போதுமான புளிவுப்பு அத்துடன்சேர்த்து அரைத்துப் பின்பு தேங்காயுடன் மறுபடியும் ஒன்றாகச்சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டியது.

தேங்காயும் நெய்யும் புளியுஞ்சேர்ந்த துவையல்.

நீர்வற்றிய கொப்பரைத் தேங்காயை அநேக துண்டுகளாக அரிந்து அவைகளைப் போதுமான நெய்யில் வறுத்தெடுத்துக்கொண்டு கொஞ்சமுளகாய் வுளுத்தம்பருப்பு இவையிரண்டையும் நெய்யில்வறுத்து ஒருகரண்டி உப்புபோட்டு ஒரு ரூபாயெடை புளியுடன் எல்லாவற்றையும் ஒன்றாகச்சேர்த்து எவ்வளவும் அதில் தண்ணீரை விடாமல் நெகிழ வரைத்துக்கொள்ளவும் இதை மூன்றுநாள்பரியந்தம் புதிய போஜனத்திற்கு வைத்துக்கொள்ளலாம்.

மாங்காய் சாதாசட்ணி.

பத்து மாம்பிஞ்சின் தோலைக் சீவிப்போட்டு அதைச் சிறிய துண்டுகளாக அரிந்து அவைகளை முளகாய் கடுகு சீரகம் கறிவேப்பிலை இவைகளுடன் நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வறுத்துக் கொண்டு பின்பு அதைச் சலம்விட்டரைப்பது அன்று போசனத்திற்குமாத்திர முதவும் சலம்விடாமலிருந்தால் இரண்டுநாளுக் கதிகப்படாமலிருக்கும்.

நெல்லிக்காய்ச் சட்ணி.

எட்டுப்பலம் நெல்லிப்பழத்தை அவித்துக் கொட்டைகளைப் போக்கிப் போதுமான உப்பைச் சேர்த்து நெகிழ அரைத்துக் கொஞ்சம் மஞ்சள்பொடியும் கடுகு சீரகமுதலாகியவையும் நெய்யில் தாளித்துக் கூடச் சேர்ச்சுவேண்டியது இவை பித்தத்தைப் போக்கும்.

கிச்சிலிக்காய் சட்ணி.

இரண்டுமூன்று கிச்சிலிக்காய்களைத் தோலுடன் சிறியதுண்டுகளாக அரிந்து நெய்யில் வறுத்துப் பின்பு மஞ்சள் பொடியும் தூனிகடுகுசீரகமிவைகளை நெய்யில் தாளிந்து அதிற் போடவேண்டியது.

இஞ்சியும் புளியுஞ்சேர்ந்த பச்சடி.

இரண்டுபலம் இஞ்சியை சலத்தில் சுத்திசெய்து மேற்பிறணியை போக்கி அம்மியிற் சிதைத்து அதை உப்பும் மஞ்சள்பொடியும் சேர்த்து புளிரசத்துடன் கூட்டி கடுகுசீரகம் முதலியவைகளை நெய்யில்தாளிடுது அத்துடன் சேர்க்கவேண்டியது.

வேறொருவிதம்.

இஞ்சியைக்கழுவி மேற்புரணியைப்போக்கி இரண்டு ரூபாயை நல்லபுளியை அம்மியில் வைத்தரைத்துப் பின்பு மோற்கண்ட இஞ்சியைப் புளியுடனேசேர்த்து அதிற்போதுமான உப்பிட்டுக் கடுகு சீரகம் முதலாகியவை நெய்யில் தாளித்துக்கலந்து அரைக்க வேண்டியது இதைப் புதியபோசனத்திற்குடனே உபயோகப்படுத்திக்கொள்ளவேண்டியது.

இஞ்சியுந் தயிருஞ்சேர்ந்த பச்சடி.

இஞ்சியை சலத்தில் சுத்திசெய்து அம்பியிற் சிதைத்தாவது சின்னதாக அரிந்தாவது தயிர்சேர்த்து போதுமானஉப்பும் சித்தப் படுத்திய வெந்தயத்தூளும் சேர்த்துக் கடுகுசீரகமிவைகளை கறிவேப்பிலையுடன் நெய்யில்தாளித்து அத்துடன் கலந்து பச்சைக் கொத்த மல்லியிலையின்ரசத்தை அதிற் பிழியவேண்டியது.

பிரண்டை சாதாசட்ணி.

இளசான பிரண்டையைப் போதுமானமட்டும் சிறியதுண்டுகளாக அரிந்து உளுத்தம்பருப்பு முளகாய் இம்மூன்றையுமொன்றாக வறுத்துப் போதுமானத்திற் கொஞ்சமதிகமாக உப்பைச்சேர்த்து அரைக்கவும் இது சகலவித சீரணமாகிய மந்தங்களைப் போக்கி தேகத்திற்கு மிகவும் ஆரோக்கியமும் பசிதீபனமுமுண்டாகும்.

இதுவுமது வேறொருமாதிரித் துவையல்.

மேற்சொல்லிய அவ்வளவே நல்லபிரண்டையை சின்னதுண்டுகளாக அரிந்து நெய்யில்வறுத்துக் கடுகு கறிவேப்பிலையையும் நெய்

யில்வறுத்து ஒன்றாகக்கூட்டிப் போதுமான உப்புமஞ்சள் பொடியையுஞ் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாய் நெகிழ அரைத்துக் கொள்ளவேண்டியது இதை பழைய போசனத்திற் குபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

கறிவேப்பிலையும் புளிபுஞ்சேர்ந்த துவையல்.

காம்புகளைப்போக்கிய போதுமான பச்சை கறிவேப்பிலையை அரைத்துப்பின்பு இரண்டு ரூபாயெடை நல்ல புளியைசேர்த்து மறுபடியும் அரைத்து அதோடு கொஞ்சம் கடுகை நசக்கி ஒன்றாகப் பிசைந்து பழையபோசனத்திற் குபயோகப்படுத்திக்கொள்ளலாம் இவை பித்தத்தை யதம்பண்ணும்.

சீக்காயிலைத் துவையல்.

போதுமான சீக்காய்க் கொழுந்திலையை உருவி அதனை நெய்யில் வறுத்து வேறொரு பாத்திலிட்டுப் பின்பு கடுகுசீரகம் முளகாய் இவைகளை வேறாக நெய்யில் வறுத்து எல்லாவற்றையும் ஒன்றாய்ச் சேர்த்து நெகிழ அரைத்துக்கொள்ளவேண்டியது இதனால் பசிதிபன மெத்தவுண்டாகும்.

காசிலிக்கீரை.

எட்டுபலம் காசிலிக்கீரை தண்டில்லாமல்பறித்து அதை ஆய்ந் தெடுத்திக்கொண்டு கொஞ்சம் பச்சைமுளகாயுடன் நெய்யில் வறுத்து ஒருரூபாயெடைபுளி இருபது பச்சைமுளகாய் போதுமான உப்புஞ் சேர்த்து ஒன்றாக நெகிழ அரைத்தவுடன் அதோடு கடுகுசீரகம் கறிவேப்பிலை இம்மூன்று மொன்றாக நெய்யில் தாளித்துப் போடவேண்டியது.

உளுத்தம்பருப்புச் சட்ணி.

இரண்டுபலம் உளுத்தமாவு அல்லது துவரைமாவை சலத்தில் கலந்து அதிற்கொஞ்சந் தயிருடன் எலுமிச்சம்பழரசத்தை பிழிந்து அதன்மீது கொஞ்சம் முளகாய் பொடியைற்றாவி போதுமான கடுகு சீரகம் கறிவேப்பிலை நெய்யில் தாளித்து அதிற்சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும் இது இராப்போசனத்திற்கு மிகவும் உபயோகப்படும் இது மகராஷ்ட்ரநிதி கறியகப்படாத இரவில் போசனத்துடன் புசிக்கலாம்.

எள்ளும்புளியுஞ்சேர்ந்த பச்சடி.

போதுமான எள்ளைக் கல் மணலில்லாமல் ஆய்ந்து ஒருபாத்திரத்தில் அல்லது ஒரு கரண்டியில் வறுத்துப் பொடிசெய்து அத்துடன் முளகாய்த்தூள் உப்புஞ்சேர்த்துக் கூட்டவைத்த புளிரசத்திற் சேர்க்கவேண்டியது.

கடுகும்புளியுஞ் சேர்ந்தசட்ணி.

இரண்டு தோலாயெடை கடுகைவறுத்துத் தூளாக்கிப் போதுமானமட்டும் புளியை கரைத்து அத்துடன் போதுமான உப்புமஞ்சந்துள் இவைகளைச்சேர்த்து கடுகுநூளில் வார்த்துக் கொஞ்சம் சீரகம் வெந்தயம் நெய்யிற் தாளித்துப் போடவேண்டியது.

புளியிலைச் சட்ணி.

4-பலம் புளியந்தூளிரை முளகாய் கடுகு முதலியவைகளுடன் நெய்யிலாவது நல்லெண்ணையிலாவது வறுத்து யாவையும் ஒன்றாக நெகிழ அரைக்கவேண்டியது. இதைப் புதிய போஜனத்திற்குச் சேர்த்துக்கொள்ளலாம்.

முளைக்கீரைச் சட்ணி.

4-பலம் முளைக்கீரையை ஜலத்தில் ஐந்துதரங்கழவி முளகாய் கடுகு சீரகங் கறிவேப்பிலையுடன் நெய்யில் வறுத்துப் போதுமான வுப்பும் வெந்தயப்பொடியுஞ் சேர்த்து எல்லாவற்றையும் நெகிழ அரைக்கவேண்டியது.

கடலைப்பருப்புப் பச்சடி.

ஒருபலங் கடலைமாவை ஒரு கிண்ணத்தில் ஜலத்தைவிட்டுக் கரைத்து அதில் ஒரு எலுமிச்சம்பழரசத்தைப்பிழிந்து போதுமான உப்பைச் சேர்த்துப் பின்பு கொஞ்சங் கடுகு சீரகம் முளகாய் கறிவேப்பிலைகளை நெய்யில் தாளித்துப் போடவேண்டியது.

தேங்காய் குஜ்மீர்.

தேங்காயைத் திருவிக்கொண்டு சிதைத்தகொத்தமல்லியிலையும் உப்பும் மூவகாய்ப்பொடியுஞ் சேர்த்துக் கொஞ்சங் கடலைப்பருப்பை நாலுபலம் ஜலத்தில் அஞ்சநாழிகை பரியந்தம் வேறே ஹவைத்தெடுத்துத் தேங்காய்த்திருகலுடன் சேர்க்கவேண்டியது.

வெள்ளரிக்காய் குஜ்மீர்.

ஒருவெள்ளரிக்காயைத் தோலைச்சீவிப்போட்டு சிறியத்துண்டு களாக அரிந்து அதனுடன் தேங்காயைத்திருகிக்கலந்து அதன்மேற் போதுமானவுப்பும் முளகாய்ப்பொடியும் போடவேண்டியது.

அம்குல் சட்ணி.

இரண்டுபலம் புதுகான்கன் அம்குல்எடுத்து வெந்நீரில்ஐம்பது தரங்கமுவி இரண்டுமணிநேரம் பன்னீரில் ஊறவைத்துப் பிற்பாடு உருக்குவெண்ணையில் வறுத்தவெந்தயம் கடுகு கறிவேப்பிலை இவை களுடன் உப்புஞ்சேர்த்து அரைக்கவும்.

நெய்யில் வறுக்கத்தக்க காய்களின் வற்றல்.

புடலங்காய் பண்டக்காய் அவரைக்காய் பாகற்காய் கத்தரிக் காய் பூசனிக்காய் வெள்ளரிக்காய் சுக்கங்காய் இவைகளில் அந்தவ கையிற்போதுமான காய்களை காலங்குலப் பிரமாணம் பில்லைகளாய் வெவ்வேறாக அரிந்து வெய்யலில்வுலர்த்தி வற்றல்செய்து தனித்தனியே பாண்டங்களிற் பத்திரப்படுத்திப் புனித்தமோரிற் போதுமான உப்புடன் மேற்கண்டபிரகாரம் அதைத்தனியே ஒருயிராத்திரி முழு மையும் ஊறவைத்து மறுநாள் உலர்த்தி வற்றலாக்கி வேண்டும் பொழுது வெண்ணையில் அல்லது நல்லெண்ணையில் வாசனைவுண் டாகிறபரியந்தம் வறுத்துச் சுடுகையுடன் சாப்பிடவேண்டும் இவ் விதவற்றல் தேற்கேதமிழ் நாட்டிலுள்ள எல்லாமனிதர்களுஞ்சாதா ரணமாகவே செய்கிறார்கள் ஆனால் தெலுங்குதேசத்தில் மாத்திரம் அரிதாயிருக்கின்றது.

வேப்பிலைக் கட்டி.

புளியந்துளிர் விளாந்துளிர் எலுமிச்சந்துளிர் கிச்சிலித்துளிர் இவைநாலுஞ்சேர்த்து இரண்டுபங்கும் வேப்பிலைத்துளிர் ஒருபங் கும் ஒருகைப்பிடிவுப்பும் ஒருருபாயெடை ஒழுமுஞ்சேர்த்து நெகிழ இடித்துப்பிசைந்து உண்டைசெய்து இரண்டுநாள்வரையில் காற் றில் உலரவைத்துப் பத்திரப்படுத்தி அதை அன்னத்துடனேயும் கஞ்சியுடனேயுஞ் சாப்பிடலாம் ஆனால் ஐந்துநாளாக்கு மாத்திரந் தான் வைத்துக்கொள்ளலாம் இதுபித்தத்தைதணிக்கும் இதற்குப் பெயர் வேப்பிலைக்கட்டி என்றுசொல்லப்படும்.

சட்ணிசாதாபச்சிவகைப்படலம் முற்றிற்று.

பதினாவது

பலவித் பதார்த்தவகைப் படல்ம்.

நானாவிதசாதம்.

துவரம்பருப்பும் அரிசியுஞ்சேர்த்துச் செய்யுஞ்சாதம்.

ஒருசேர் துவரையைக் கல்லேந்திரத்தில் மெதுவாகவுடைத்து உமியைப்போக்கி வறுத்து ஆர்க்கத்துளாக்கி அரைக்காற் சோம்பு முளகாய்ப்பொடியும் அரைபலம் உப்பும் அதனுடன்சேர்த்து எடுத்து ஒருசேர் சின்னசம்பா அரிசியைச்சமைத்து ஒரு போவணியிலிட்டுச் சிலநிமிஷவரையில் ஆறவைத்துக்கலந்து பின்பு வுளுத்தமாவுஞ்சேர்த்துக் கொஞ்சநேரம் ஆறப்போட்டு கொஞ்சம் உளுத்தம் பருப்பும் நாலுமுளகாயுங்கிள்ளி நெய்யில்வறுத்துக் கூடச்சேர்க்கவேண்டும்.

உளுத்தமாவுசேர்ந்த சாதம்.

ஒருசேர் உளுத்தம்பருப்பை அகலமண் அல்லது பித்தளைச் சட்டில்வறுத்து மரவுரலிற்கொஞ்சங் குத்தியெடுத்து உமிபோக்கிக் கல்லேந்திரத்தில் அரைச்சி மாவாக்கி அதனுடன் அரைபலம் முளகாய்ப்பொடியும் போதுமான உப்புங்கலக்கி பின்பு மேற்படிஉளுத்தமாவில் ஒண்ணே அரிக்கால்பலம் சேர்ப்பதல்லாமல் உளுத்தம் பருப்பும் முளகாயுந்தாளிச்சி போடவேண்டும்.

பச்சைப்பயறுமாவு சேர்ந்தசாதம்.

ஒருசேர் பச்சைப்பயற்றை ஒருமண்பாத்திரத்தில்வறுத்து உரலிற்குத்தி வுமிபோக்கி ஏந்திரத்திலரைச்சி மாவாக்கி அதனுடன்சித்தஞ்செய்த ஒருபலம் முளகாய்ப்பொடியும் குறைவானவுப்புஞ்சேர்த்ததில் மூன்றிலிரண்டுபங்கை அரைசேர் அரிசிவடித்த சாதத்திற்கலக்கிகொஞ்சம் உளுத்தம்பருப்பும் முளகாயும் தாளிச்சிப்போடவேண்டும் இதுபுதிய போசனத்திற்குதவும்.

கடலைமாவுசேர்ந்த சாதம்.

ஒருசேர் கடலையை வறுத்துக்குத்தி உமிபோக்கி ஏந்திரத்தில் மாவரைத்து அதனுடன் சித்தஞ்செய்த அரைபலம் முளகாய்ப்பொடியுஞ்சேர்த்து அதை ஒருசேர் நல்ல அரிசிவடித்த சாதத்திற்

போதுமான அழுக்கெடுத்த உப்புடன் கலந்து கொஞ்சம் உளுத்தம் பருப்பும் முளகாயும் நெய்யில் தாளித்துச் சேர்க்கவேண்டியது.

வேறொருவிதம்.

அரைசேர்கடலையைப் பஞ்சலோகபாத்திரத்தில் வறுத்து உடைத்து உமிழ்போக்கி மாவாக்கி அதனுடன் சித்தஞ்செய்திருக்கிறகாலே அரிக்கால்பலம் முளகாய்ப்பொடியும் அவ்வளவு உப்புஞ்சேர்த்து இரண்டுசேர் அரிசிவடித்த சாதத்துடன் கலந்து அதில் உளுத்தம் பருப்பும் முளகாயும் தாளித்துப் போடவேண்டியது இந்த பருப்புக் காங்கைவஸ்து வாகையால் மத்தியான போசனத்திற் கொஞ்சமாக வே புசிக்கவேண்டும்.

எள்ளுப்பொடி சேர்ந்தசாதம்.

அரைசேர் எள்ளைக்கழுவி உமிழ்போக்கி ஒருசட்டியில் வறுத்து மரவுரலில் இடித்துப் பொடியாக்கி சித்தப்படுத்திய இரண்டுபலம் முளகாய்ப்பொடியும் அவ்வளவு உப்புஞ்சேர்த்து அரைசேர் அரிசி வடித்தசாதத்துடன் கலக்கவேண்டியது.

வெள்ளரிவிரைமாவு கலந்தசாதம்.

நீண்டசாதிவெள்ளரிவிரையில் அரைசேர் ஒருசட்டில் வறுத்து மரவுரலில் இடித்துப்பொடியாக்கி அதனுடன் இரண்டுபலம் முளகாய்ப்பொடியும் அவ்வளவுவுப்பும் அரைசேர் அரிசிசமைத்த சாதத்திற்சேர்க்கவும்.

புளிசேர்ந்தசாதம் அல்லது புளியோவரை.

ஒருசேர் அரிசியைச்சமைத்து அந்தச்சாதத்தை ஐந்துநிமிஷ வரைக்கும் ஆறப்போட்டுக் கால்சேர் நல்லபுளியைக் குரைவானசலத்திற்கரைத்தொரு அகலச்சட்டியில் பத்துநிமிஷபரியந்தஞ்சுடவைச்சி குரைவான கடுகுசீரகம் முளகாய் கறிவேப்பிலை இவைகளை வேறே நெய்யில் தாளிச்சிப்போட்டுப் பின்பு உள்ளங்கையில் கொஞ்சம் நெய்யில் தடவிக் கொண்டு கையில் கொஞ்சம் கொஞ்சமாகப் புளிக் குழம்பையெடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாதமெடுத்துக் கலக்கவேண்டியது இவ்விதமாகச் சாதமெல்லாம் கலந்தவுடன் அதை ஒரு குவையலாக்கி அந்தக்குவையலின்மேற் சித்தஞ்செய்த ஒரு எள்ளுப்பொடியைப் போடவேண்டும்.

புளித்தயிர்சேர்ந்தசாதம் அல்லது ததியோதனம்.

ஒருசேர் சின்னசம்பா அரிசியைச்சமைத்து அதைஐந்துநிமிஷ பரியந்தம் ஆறவைத்து அதற்காகச் சித்தப்படுத்தியிருந்த இரண்டு சேர் நல்ல புளித்ததயிரில் சாதத்தைப்போட்டு இரண்டும் ஒன்றாக நன்றாய்க்குலுக்கி ஒருபலம் சக்கை அல்லது இஞ்சியைநறுக்கி ஒரு தோலாயெடை உப்பும அதனுடன் கலக்கி தகுமான கடுகு சீரகம் முளகாய் கறிவேப்பிலை பெருங்காயம் இவைசனை நெய்யில்வறுத்து அதிற்போடவேண்டும்.

சருக்கரைகலந்தசாதம் அல்லது சருக்கரைப்பொங்கல்.

ஒருசேர் மெல்லீசு அரிசியில் அரைசேர் சருக்கரைபோட்டு அதபூரணமாக வேகிறதற்கு முன்பாக ஒருசேர் வெண்ணையாவது அல்லது நெய்யாவது சேர்த்துப் போதுமானமட்டும் வேகவைக்கவும்.

எலுமிச்சம்பழரசஞ் சேர்ந்தசாதம்.

அரைசேர் அரிசியைச்சமைத்து அதை ஒருசட்டியில் ஐந்துநிமிஷவரையில் ஆறவைத்து மற்றொரு அகலச்சட்டியில் 2-பலம் வெண்ணைய் அல்லது நெய்விட்டுப் போதுமான கடுகுசீரகம் முளகாய்கறி வேப்பிலைகளைவறுத்து அதற்குத்தகுந்த உப்புங்கூட்டிப் பத்து எலுமிச்சம்பழ சதத்தைப்பிழிந்து நன்றாய்க்கலக்கி அதிற் சாதத்தைக் கொட்டி மறுபடியும் அடுப்பிலேற்றி ஆவியெழும்புகிற வரையில் வைத்து இறக்குந்தருணத்தில் கொஞ்சம் மஞ்சள்பொடி போட வேண்டியது.

கிச்சிலிபழஞ் சேர்ந்தசாதம்.

அரைசேர் அரிசியைச்சமைத்து ஒரு அகலச்சட்டியில் இரண்டுபலம்நெய்வார்த்துக் கடுகு முதலாகியவைகளை வறுத்து அதில் ஒருகிச்சிலிப்பழத்தை விரைவிழாமல் பிழிந்து அதிற் சாதத்தைப் போட்டுக்கலந்து எல்லாவற்றையும் வேகவைத்திறக்கிக்கொள்ளவும்

தீவிதிராட்சிப்பழஞ் சேர்ந்தசாதம்.

கால்தேர் அரிசியைச்சமைத்து அவ்வளவே தீவிதிராட்சிப்பழத்தைப்பத்துதரம் வெந்நீற்கழுவி அதைச் சாதத்துடன் கலந்து அதனுடன்கொஞ்சம் உளுத்தம்பருப்பும் முளகாயும் நெய்யில் தாளிச்சிப் போடவேண்டியது.

பாதுமைப்பருப்புச் சேர்ந்தசாதம்.

எட்டுப்பலம் பாதுமைகொட்டைகளை உடைத்துப் பருப்பை யெடுத்து அதை இரண்டுநிமிஷம் வெந்நீரில் ஊறவைத்துத்தோலைப் போக்கி அதை வெந்துகொண்டிருக்கிற சாதத்திற் போட்டு அதனுடன் இரண்டுபலம் நெய்யும் போதுமான சருக்கரையுஞ் சேர்க்க வேண்டும்.

கத்தரிக்காய்ச் சேர்ந்தசாதம்.

ஒருசேர் அரிசியைச்சமைத்து ஒருபோவணிச் சட்டியிற்கொட்டிக்கொண்டு அதில் எட்டுப்பலம் பசுநெய்யைவிட்டு நார்பதுஇளங்கத்திரிப்பிஞ்சைக் காம்புடனே சிறிசாகப்பிளந்து அப்பிளவில் உப்பு வெந்தயத்தாள் இவைகளை நிரப்பி இருபது நிமிஷபரியந்தம் ஊறவைத்துப்பின்பு அதைநெய்யில் வறுத்துச் சாதத்துடன் சேர்க்கவேண்டியது இதைப்பகல் போசனத்திற் கொள்ளவேண்டும்.

பண்டக்காய் சேர்ந்தசாதம்.

நூறுபண்டக்காயை அறுத்து அதற்குப்போதுமான உப்பு வெந்தயப்பொடி இவைகளைச்சேர்த்து 1½-நாழிகை ஊறவைத்திருந்து இதுமத்தியில் அரைசேர் அரிசியைச்சமைத்து ஒருசட்டியிற் கொட்டி ஆறவைத்து மற்றொரு அகலசட்டியில் எட்டுப்பலம் நல்ல பசுநெய்யிட்டு நன்றாய்க்காய்ந்தவுடன் அதிற்காய்களைப்போட்டுநன்றாய்வறுத்துப்பின்பு அதனுடன்சாதத்தையுஞ் சேர்க்கவேண்டியது.

சேமைக்கிழங்கு சேர்ந்தசாதம்.

அரைசேர்நல்ல அரிசியைச்சமைத்து ஒருசட்டியிற் கொட்டிக் கொண்டு ஐந்துநிமிஷம் ஆறவைத்துச் சேமைக்கிழங்கை ஐந்துநிமிஷவரையில் போதுமானஉப்பு வெந்தயப்பொடி இவைகளோடுசேர்த்து ஊறவைத்திருந்து பின்பு ஒருசட்டியில் எட்டுப்பலம் பசுநெய்யைவிட்டுக் காய்ந்தவுடன் அதில் வறுத்தவுடனே சாதத்தைச்சேர்த்துக் கொஞ்சமுள காயை நெய்யில் வறுத்துக்கேர்க்கவேண்டும்.

கருணைக்கிழங்கு சேர்ந்தசாதம்.

எட்டுப்பலம் வெள்ளைக்கருணைக்கிழங்கை ஒவ்வொரு அங்குலப்பிரமாணம் அரிந்து இரண்டுசேர் சலத்தில் வேகவைத்து மேற் கூறியபடி உப்பு வெந்தயப்பொடி இவைகளோடு அதைச்சேர்த்து ஊறவைத்துப்பின்பு அதைஒருசட்டியில்எட்டுப்பலம் பசுநெய்யிட்டு

வறுத்து அரைசேர் அரிசி சமைத்த சாதத்திற் கலந்து பகல்போசனத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டியது இதுமிகவும் ருசியாயிருக்கும்.

மாம்பழரசஞ்சேர்ந்த சாதம்.

அரைசேர் அரிசியைச் சமைத்து ஒருசட்டியிற் கொட்டிக் கொண்டு 20-மாம்பழத்தின் ரசத்தைப் பிழிந்து கற்கண்டுபொடி கலந்து அதைச் சாதத்தில்வார்த்துக் குலுக்கி அதிற்கொஞ்சம் கடுகு சீரகம் முளகாய் இவைகளை நெய்யில் தாளித்துப்போட்டு அதன்மேற் போதுமான உப்பைத் துவவேண்டியது.

வாழைம்பழஞ்சேர்ந்த சாதம்.

அரைசேர் அரிசியைச் சமைத்து அதை ஐந்துநிமிஷம் ஆற வைத்து 55-வாழைப்பழத்தை தோலையுரித்துச் சாதத்துடன் கலந்து அதனுடன் கடுகு சீரகம் முளகாய் முதலியவைகளைத் தாளித்துச் சேர்க்கவேண்டும் வெந்தயம் சேரவொண்ணாது.

தேங்காய்ச்சேர்ந்த சாதம்.

மேல்விதித்தபடியே சாதத்தைச் சித்தஞ்செய்துக்கொண்டு ஒரு இளந்தேங்காயைவுடைத்து ஒடுபோக்கி அதைஅரைத்தாவது திருகி யாவது பாலைப்பிழிந்து அதிற்போதுமான உப்பும் முளகாயும் மஞ்சளூந்தாவி கடுகு சீரகம் முதலாகியவைகளை நெய்யில் தாளித்துப் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துவிடவேண்டியது.

பெலக்காய்ச்சேர்ந்த சாதம்.

கால்சேர்நல்ல அரிசியைச்சமைத்து பெலாச்சுளையை நாலாகப் பிசைந்து விரைநீக்கிச் சாதத்துடன் சேர்த்து கொஞ்சம் சீரகம் உலர்ந்தபச்சைமுளகாய் இவைகளை நெய்யில்தாளிச்சி சேர்க்கவேண்டும்.

வறுத்த துவரம்பரும்புசேர்ந்த பொங்கல்.

ஒருசேர் துவரையையெடுத்து மண்பாத்திரத்தில் வறுத்து உரலிற்குத்தி உம்போக்கி இதில் அரைசேர்பரும்பும் இரண்டுசேர் மெல்லீசு அரிசியும் இரண்டுசேர் ஜலத்தில் ஒன்றாகவேசவைத்துக் கொதித்துக் கொண்டிருக்கிறபோது அதில் இரண்டுபலம் நெய்வார்த்துப் பின்பு கொஞ்சம் சீரகம் நெய்யில் தாளித்துப் போடவேண்டியது

சாதா துவரம்பருப்புப் பொங்கல்.

ஒருசேர்த் துவரையெடுத்து உரலில் குத்தி உமிபோக்கி அரைசேர்பருப்பும் ஒருசேர் நல்ல அரிசியும் வேகவைத்துக் கொடுக்கும் போது ஒருபலம்நெய்யாது வெண்ணெயாவது அதில்விட்டுப்போது மானவுப்பும் கொஞ்சம்சீரகமும் பொடிசெய்த மிளகும் அதனுடன் கலந்து கொஞ்சம் மஞ்சள்பொடியை அதன்மேல் போடவேண்டும்.

வறுத்த பச்சைப்பயறுசேர்த்த பொங்கல்.

பச்சைப்பயற்றை மண்பாத்திரத்தில் வறுத்து நன்றாகக் குத்தி வுமிபோக்கி அரைசேர்பருப்பும் ஒருசேர் நல்ல அரிசியும் வொன்றாகக் கலந்து வேகவைத்துக் கொதிவருமுன் நான்குபலம் நெய்வார்த்து யிறக்கும்போது இரண்டுருபாயெடை சீரகமும் வொருருபாயெடை மிளகும் பொடியும் போடவேண்டியது.

சாதா பச்சைப்பயறுப் பொங்கல்.

பச்சைப்பயற்றை உரலில்குத்தி உமிபோக்கி அரைசேர் பருப்பும் வொருசேர் மெல்வீசு அரிசியும்கலந்து வொன்றாக வேகவைத்துக் கொதிவரும்போது எட்டுப்பலம் நெய்வார்த்துக் கொஞ்சம் சீரகமும் உப்பும் அதிற் போடவேண்டியது.

உளுத்தம்பருப்புசேர்த்த பொங்கல்.

ஒருசேர்வுளுத்தை வொருமண்பாத்திரத்தில் வறுத்து உரலிற் குத்தி வுமிபோக்கி அதில் நாலில் ஒருபங்கும் ஒருசேர் நல்ல அரிசியும் கலந்து வேகவைத்து அதுமுழுமையும் வேகிறதற்குமுன் இரண்டுபலம் நெய்விட்டு வொருகண்டியால் அல்லது அதன் காம்பினால் கிளரவேண்டியது இரண்டு நெல்லிடைப் பெருங்காயமும் கொஞ்சம் சீரகமும் மிளகும் நெய்யில்வறுத்து அதிற்போட்டுப் பின்பு அதன் மேற் கொஞ்சம் உப்பைபொடிசெய்து போடவேண்டியது

கடலைப்பருப்புசேர்த்த பொங்கல்.

கடலையை உரலில்குத்தி உமிபோக்கி அரைசேர் பருப்பும் ஒருசேர் மெல்வீசு அரிசியும் கலந்துநன்றாக வேகவைத்து-6-பலம் நெய்வார்த்து ஒருருபாயெடைப் புளிரசத்தோடு கொஞ்சம் சீரகமும் உப்பும்போட்டு அடுப்பிலிருந்து இறக்கிவிடவேண்டியது.

கொள்ளுபருப்புச்சேர்த்த பொங்கல்.

கொள்ளை மண்பாத்திரத்தில் வறுத்து உரலில் குத்தி உமிபோக்கி அரைசேர் எடுத்துக்கொண்டு ஒருசேர் நல்ல அரிசியிற் கலந்து

இரண்டும் நன்றாக வெந்தபின்பு-4-பலம் நெய்வார்த்துக் கடைசியில் அதற்குப்போதுமான உப்பும் கொஞ்சம் சீரகமும்முளகும் தாளித்துப் போடவேண்டியது.

கடலை அல்லது கொள்ளுபருப்புப் பொங்கல்.

மேற்சொல்லிய பருப்புகளில் ஒவ்வொருவகையில் அரிக்கா சேரெடுத்து அதனுடன் அரிக்காசேர் மோரும் இரண்டரசேர் மெல்லீசு அரிசியும் கலந்து வேகவைத்துக் கொதிக்கும்போது 24-பலம் நெய்வார்த்து ஏதாவது காய்கறிகளும்போட்டுப் போதுமான உப்பும் பாதுமைப்பருப்பும் அஞ்சு மசாலவகையில் ஒவ்வொன்றில் நாலு நெல்லடைப்பேரட்டு எல்லாவற்றையும் ஒன்றாகப் பொங்கிக் கொள்ளவேண்டியது.

சாதாப்பொங்கல்.

அரைசேர் அரிசியும் ஆறுவகைசேர்ந்த பருப்பில் கால்சேரும் சேர்த்துப் பொங்கிக் கொஞ்சம் மஞ்சள்பெசடியும் உப்பும்தோட வேண்டியது இதை யெந்தபடியாவது புசிக்கலாம் இதுமிகவும் செலவுள்ளதும் அதிக ருசியுள்ளதும் ஆனால் யாத்திரை வாசிகளுக்கு உதவப்பட்ட போசனமாக விருக்கின்றது அகப்படுகிறதாக யிருந்தால் கொஞ்சம் காய்கறிகளையும் கொதிக்கும்போது சேர்க்கலாம் இது இந்ததேசமுழுமையும் வழங்கப்பட்ட சதாரணப் பொங்கலாயிருக்கின்றது.

ஜாப்பருப்பு பச்சைப்பயரும்சேர்ந்த பொங்கல்.

ஒருசேர் அல்லது அரைசேர் ஜாப்பருப்பை நன்றாகக்குத்தி உமிபோக்கி அரைசேர் பச்சைப்பருப்புடன் கலந்து ஒன்றாக வேகவைத்துக் கொதிக்கும்போது-4-பலம் நெய்வார்த்து அதிற்கொஞ்சம் மசாலா சம்பாரப்பொடியும் சருக்கரையும் போடவேண்டியது.

பலவிதபதார்த்தவகைப் படலம் முற்றிற்று.

நளவீமபாகசாஸ்திரம்.

பதினேந்தாவது.

சகலவித்பல்காரவகைப் படலம்.

சாதாவுளுந்துவடை.

ஒருசேர் உளுந்தை உரலிக்குத்தி உமிபோக்கி அதை ஒருபாணையில் இரண்டு அல்லது மூன்றுமணிநேரம் ஜலத்தில் ஊறவைத்துப் பின்பு கல்லுரலில் மெதுவாகறுப்பிப் போதுமான உப்பும் ஒருரூபாயெடைமிகும் உடைத்துக் கலந்து ஒவ்வொருதரத்துக்கு ஒருசிறிய கரண்டிப்பிரமானம்றுப்பின மாவையெடுத்து ஒரு வாழையிலையின் மீது வடைதட்டை மத்தியில் வந்தனஞ்செய்து ஒரு அகலப் பாத்திரத்தில்-4-பலம் நெய்விட்டு அந்தப்பாத்திரம் எத்தனை வடைகளைப் பிடிக்குமோ அத்தனைப்போட்டு வேகவைத்துப் பின்பு வெளியில் எடுத்துக்கொள்ளவேண்டியது இதை உடனே புசிக்கலாம்.

புளித்தவுளுந்துவடை.

ஒருசேர் உளுந்தை உரலிக்குத்தி உமிபோக்கி ஒருபாணையில் போட்டு நிறைய ஜலம்விட்டு ஒருநாளும் ஒரு இராத்திரி முழுதும் ஊறவைத்து மறுநாள் காலமே கல்லுரலில் மெதுவாகப் பருப்பு ஊறிய ஜலத்தைவிட்டுறுப்பிப் போதுமான உப்பும் உடைத்தமிளகும் சீரகமும் கலந்து முன்சொல்லிய பிரகாரம் வடைதட்டி நெய்யில் வேகவைக்கவும் இது மிகுந்த வருசியுள்ளதாயிருக்கும்.

தித்திப்பூவுளுந்துவடை.

ஒருசேர் வுளுந்தை குத்தி வுமிபோக்கி மேற்சொல்லியபடி ஊறவைத்துறுப்பி-20-வாழைப்பழத்தை யுரித்துப்போட்டுறுப்பினமாவுடன் கலந்து பிசைந்து பின்பு வடைதட்டி ரந்தனஞ்செய்து நெருப்பிலே வைக்கவேண்டியது,

வுளுத்தம்பருப்புவடை.

ஒருசேர்வுளுத்தமாவும் கொஞ்சம் அரிசிமாவும்சேர்த்துத் தண்ணீர்வார்த்தாக் கலந்துவொரு இராத்திரிமுழுதும்வைத்து மறுநாள் காலமே வொருசேர்கடலைப்பருப்பை வுமிபோக்கி அதைசசலத்தில் வேகவைத்து அந்த அளவுக்கு வெல்லம் அல்லது சருக்கரைப்போட்டு அரைத்து இரண்டுரூபாயெடை ஏலரி சியைப்பொடியாக்கி எஸ்

லாவற்றையும் கையினுற்பிசைந்து வடைதட்டி ஒரு அகலபாத்திரத்தில் பொருசேர் நெய்விட்டு நன்றாய்க்காய்ந்தபின்பு அந்தப்பாத்திரம் எத்தனை பிடிக்குமோ அத்தனைவடைகளைத் தட்டிப்போட்டு நன்றாகவெந்தபின்பு எடுத்துக்கொள்ளவும்.

தோசை.

அரைபக்காச்சேர்வுருத்தம் மாவெடுத்து பொருசேர் அரிசி மாவுடன்சேர்த்து இரண்டையும் பொன்றறைசேர் ஜலத்தில் போட்டுக்கலந்து பொருநாள்முழுதும் பொவ்வொரு சமயத்தில் இரண்டுநாள்வரையில் புளிக்கவைத்துப் பின்பு கொஞ்சம்மிளகு சீரகமும் பொடிசெய்து கரைத்தமரவுடன் சேர்த்து வட்டமாகிய இரும்புத் தோசைக்கல்லின்மீது விருத்தமாகவார்த்து நன்றாய் வெந்தவுடன் எடுக்கவேண்டியது தோசைக்கல் காந்திப்போகாதிருக்கும்படியாகவும் சுட்டகல்லின்மீது மலுபடியும் வார்க்கப்படும் தோசை பொட்டிக்கொள்ளாதிருக்கும்படியாகவும் அப்போதைக்கப்போது கொஞ்சம்நெய் அல்லது யெண்ணெய்த்தடவிக்கொண்டு வரவேண்டியது.

அதற்கு அனுமானம் இரண்டு ரூபாயெடை வுருத்தம்பருப் மைநெய்யில்வறுத்து முளகாய் பெருங்காயம் கறிவேப்பிலைக்கொஞ்சம்சேர்த்து அரைத்துப்பட்டசனை செய்யும்போது தோசையுடன் சேர்த்துக்கொள்ளவும் இதைப்போலவே சருக்கரையும் யுபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

வுருந்துண்டை.

ஒருசேர்வுருத்தமாவும் அரைசேர்சருக்கரையுங்கலந்து பிசைந்து உண்டைசெய்து பொரு அகலச்சட்டியில் 8-பலம் நெய்வார்த்துக் காய்ந்துக்கொண்டிருக்கும்போது மேற்படி உண்டைகளை அதிற்போட்டு வெந்தவுடனே யெடுத்துக்கொள்ளவேண்டியது இப்பலகாரத்தை நாற்பதுநாள் அதிகாலமே புசித்தால் தேகத்திற்கு அதிகபலமுண்டாகும்.

வுருந்து இட்டிலி.

ஒருசேர் ஆரிசிமாவும் அவ்வளவு உருத்தமாவும் ஒருசேர் ஜலத்திற்கலந்து பொருநாள் அல்லது இரண்டுநாள் புளிச்சகிறவரையில் வைத்துக்கொஞ்சம் சுக்குப்பொடி மிளகுசீரகமும்போட்டு வேண்டுமானால் $\frac{1}{4}$ சேர்கடலைப் பருப்பையுஞ்சேர்த்து வுண்டைசெய்து அவ்

வுண்டைகொள்ளும்படியான வொருகுண்டுசட்டியில் அரைச்சட்டியளவு ஜலம்விட்டு வாயை வஸ்திரத்தால்கட்டி அதன்மேல் வைத்து வேறொருசட்டியைக் கவிழ்த்துமுடி வேகவைக்கவேண்டியது ஜலத்தில் ஆவியால்வெந்த இட்டிலியை யெடுத்துச் சருக்கரை அல்லது இனிப்புள்ளவைகளைச் சேர்த்துப்புசிக்கலாம்.

முறுக்கு.

ஒருசேர்வுளுந்தை வறுத்துக்குத்தி வுமிபோக்கி மாவாக்கி அவ் வளவுக்கு அரிசிமாவைக்கலந்து தோல்போக்கிச் சுத்திசெய்து கொஞ்சம் யெள்ளும் பெருங்காயமும் உப்புஞ்சேர்த்து வெந்நீர்விட்டு நன்றாய் பிசைந்றுகொண்டு வொருவஸ்திரத்தைத் தாழவிரித்துப் போட்டு அதின்மீது முறுக்கிவிட்டுப் பத்துநாழிகைவரையில் ஆறதைத்துப் பிசைந்தமாவை முருக்காகவும் மற்றபெவ்வித வருவங்க ளாகவும் சுட்டாலும் சுடலாம்.

தித்திப்புவடை.

ஒருசேர் உளுத்தமாவும் ஒருசேர் சருக்கரையும் ஒருசேர்சலத்தில் குழம்பாகக்கரைத்து ஒருபாத்திரத்தில் போதுமான பசுநெய் விட்டுக்காய்ந்தபின்பு அதில்மாவை வார்க்கவேண்டியது அதுஅடையாகவாகும் ஐந்துநிமிஷம் வெந்தபின்பு எடுத்து மத்தியான போசனத்திற்கு வழங்கிக்கொள்ளலாம்.

கடலைரொட்டி.

ஒருசேர்கடலை அல்லது துவரம்பருப்பை மாவாக்கிக் கொஞ்சம் சலமும் உப்புஞ்சேர்த்துக்கலந்து ரொட்டிசெய்து இரும்புதோகைக்கல்லில் சுடவேண்டியது இதற்கு ஏதாவது அனுபானம் வைத்துக்கொண்டு சாப்பிடவேண்டியது.

கடலைத்தொவையல்.

சுத்திசெய்து ஒருசேர் கடலையை இரண்டுசேர்சலத்தில் வேகவைத்துக் ஜலத்வத இறுத்திவிட்டு அப்பருப்பில் கொஞ்சம் சருக்கரைச்சேர்த்து நெகிழ அரைத்து உண்டைகள்செய்து மற்றொருபாண்டத்தில் உளுத்தமாவும் அரிசிமாவும் சரியாகப்போட்டுக் கரைத்து அந்தஉண்டைகளை இதில் தோய்த்தெடுத்து அகலசட்டியில் நெய் விட்டு வேகவைத்தெடுத்துக் கொள்ளவும்.

கடலைமாவு தித்திப்பூ உண்டை.

ஒருசேர் கடலையை வறுத்துத் தோலைப்போக்கி மாவாக்கி ஒரு அகண்டபாத்திரத்தை அடுப்பிலேற்றிப் பொதுமான நெய் விட்டு அந்தமாவை அதிற்போட்டு பாதி வெந்தவுடனே எடுத்துச் சருக்கரையும் சீரகத்தூளும் சரியெடையாக அதிற்போட்டு உண்டையாகச் செய்யவேண்டும் இதை மத்தியான போசனத்திற்கு வைத்துக்கொள்ளவும்.

வேறொருவிதம்.

ஒருசேர் கடலையை மாவாக்கி ஜலத்தில் கரைத்து ஒருநாள் முழுதும் வைத்திருந்து சின்னக்குடுவையில் நிறைப்பி இரும்பு அல்லது பித்தளையினால் செய்தபாணுவில் போதுமான நெய்விட்டு பாவு வார்த்திருக்கிற குடுவையின்கீழே மூன்று துவாரஞ்செய்து நெய்யில் துளிதுளியாகவிட்டு அவைகள் நன்றாய் வேந்தவுடனே நரண்டியினால் எடுத்துப் பரிசுத்த பாத்திரத்தில் வைத்து அத்துடன் போதுமான அழுக்கெடுத்த சருக்கரைச்சேர்த்து உண்டையாகச் செய்ய வேண்டியது.

மகிழம்பூ பணிகாரம்.

அரைசேர் கடலைமாவும் அவ்வளவு அரிசிமாவுஞ் சொர்த்துப் போதுமான ஜலத்தைவிட்டுப் பிசைந்து ஒருமொத்தையாக்கி மகிழம்பூ அச்சிற்போட்டு ஒரு வஸ்தித்தத்தின்பேரில் பிழிந்து ஒருமணி நேரம்வரையில் ஆறவைத்துப் பின்பு நெய்யில்வறுத்து அதன்மேல் வெள்ளைச்சருக்கரையைப் போடவேண்டியது.

சாதாப்பணிகாரம்.

ஒருசேர் கடலையைவறுத்துக் குத்தி உமிபோக்கிச் சன்ன மாவாக்கி அதில் பாதிமாவும் சருக்கரை ஏலரிசிப்பொடிபுஞ் சேர்த்துக் கோதும்பை மாலினாலாவது நெய்யிலாவது செய்த பணிகாரத் தோடு சேர்க்கவேண்டியது மற்றபாவைப் பதனப்படுத்தவும்.

பூபணிகாரம்.

அரைசேர் கடலையை ஜலத்தில்ஊரவைத்துத் தோலையுரித்துக் கொஞ்சம் உப்புபோட்டு நன்றாக அரைத்து ஒருபாணுவில் போதுமான நெய்விட்டு பூதட்டினால் சட்டியில் துளிகளாக விழும்படி கையால் சுத்திவிட்டு எடுத்துக்கொள்ளவேண்டியது.

பெரியபணிகாரம்.

ஒருசேர் கடலையை உம்போக்கி ஜலத்தில் வேகவைத்து அதனுடன் சருக்கரை அல்லது வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொஞ்சம் ஏலரிசிப்பொடி சேர்த்துப்பிசைந்து உண்டாசெய்து கொஞ்சம் கோதுமைமாவில் புரட்டி ரொட்டிபோலக்கெய்து இருப்புத்தோசை கல்லின்மீது சுடவேண்டியது இதை உருக்குவெண்ணெய் பசும்பால் அல்லது வெள்ளரிக்காயுடன் சாப்பிட சீரணமாகும்.

பச்சைப்பயறு பணிகாரம்.

ஒருசேர் பச்சைப்பயற்றைக் குத்தி உம்போக்கி ஜலத்தில் வேகவைத்துப் பின்பு போதுமான வெல்லஞ்சேர்த்து அரைத்துக் கொஞ்சம் கருப்பூரமும் ஏலரிசிப்பொடியும் சேர்க்கவும் இதைக் கோதுமைரொட்டியுடன் சேர்த்துச்சாப்பிடலாம்.

பச்சைப்பயற்றினால்செய்த பணிகாரம்.

ஆய்ந்தெடுத்த பச்சைப்பயற்றை வேகவைத்துப் போதுமான சருக்கரையும் ஏலரிசிப்பொடியுஞ்சேர்த்து அரைத்து அதற்குச் சமமாக அரிசிமாவும் உளுத்தமாவுஞ் சேர்த்துக்கொஞ்சம் ஜலம்விட்டு எல்லாவற்றையும் ஒன்றாகப்பிசைந்து அடையாகத் தட்டிப் பின்பு ஒவ்வொன்றாக நெய்யில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பச்சைப் பயறுண்டை.

1-சேர் பச்சைப்பயற்றை ஜலத்தில் ஊறவைத்துப் போதுமான உப்பும் சீரகமும்சேர்த்து அரைத்துப்பாணுவில் நெய்விட்டுக் காயும் போது அநேக துவாரங்களையுடைய சதிரத்தட்டைக் கரண்டியில் வைத்துத்தேய்த்தால் உண்டைகளாகவிழும் வெந்தபின் எடுத்துக் கொள்ளவெண்டியது.

வேறொருவிதம்.

ஒருசேர் பச்சைப்பயற்றைக் குத்தி உம்போக்கி மாவாக்கிப் போதுமானசருக்கரையும் ஜாதிக்காய் ஜாபத்திரி லவங்கம் ஒவ்வொரு ரூபாயெடை பொடிசெய்து சேர்த்துப் பிசைந்து உண்டாசெய்து அரைசேர் நெய்யில் வேகவைக்கவும்.

பச்சைப்பயற்று பணிகாரம்.

அரைசேர் பச்சைப்பயற்றைக் குத்தி உம்போக்கி ஜலத்தில் ஊறமைத்துக் கொஞ்சம் இஞ்சி சீரகஞ்சேர்த்து அரைத்தெடுத்து

ஒரு அடையாக்கி இருப்புத்தட்டின்மீது வேகும்போது கொஞ்சம் நெய்வார்க்கவேண்டியது.

* பலவகைபருப்புசேர்ந்த ஆம்பில்வடை.

பச்சைப்பயறு கடலை உளுந்து துரை இவைகளில் ஒவ்வொரு வகையில் $\frac{1}{4}$ -சேர் எடுத்துத்தோல்போக்கி எல்லாவற்றையும் ஒன்று கச்சேர்த்து ஊறவைத்து அரைத்து வடைகளாத்தட்டி மத்தியில் துவாரஞ்செய்து ஒருபாணினில் போதுமான நெய்விட்டு வேகவைத்து அவைகளை யெடுத்துத் தயிரில்போட்டு அதிற்கொஞ்சம் உப்பும் மஞ்சட்பொடியும் வறுத்த கடுகும்சேர்த்து ($1\frac{1}{2}$) நாழிகைவரையில் வைத்திருந்து பின்பகஷணை செய்யவேண்டியது

துவரை உண்டை.

ஒருருசேர் துவரையைக்குத்தி உம்போக்கி ஜலத்தில்வேகவைத்துப் போதுமானவெல்லம் அல்லது சருக்கரையும் கொஞ்சம் ஏலமும்போட்டு நன்றாயரைத்து உண்டைசெய்து கோதுமைமாவுக்குள் அடைத்து மூடிச் சுடவேண்டியது.

துவரைத் தொவையல்.

ஒருசேர்துவரையை உம்போக்கிப் போதுமான ஜலத்தில்வேகவைத்து அவ்வளவு சருக்கரை அல்லது வெல்லத்தைச் சேர்த்துப் பிசைந்து உண்டைகள்செய்து மற்றொருபாண்டத்தில் உளுத்தமாவும் அரிசிமாவும் சேர்த்துக்கரைத்து அந்த வுண்டைகளை அதில் தோய்த்து நெய்யில் சுட்டெடுத்துக் கொள்ளவேண்டியது.

துவரம்பருப்புசேர்ந்த உண்டை.

அரைசேர் துவரையை வறுத்துத் தோல்போக்கி மாவாக்கிப் போதுமான சருக்கரையும் கொஞ்சம் நெய்விட்டுப் பிசைந்து உண்டைகளாகச் செய்துகொள்ளவேண்டியது.

எருக்கங்காய்க் கொழுகட்டை.

ஒருசேர் அல்லது இரண்டுசேர் வெள்ளை அரிசியை ஊறவைத்து இடித்து தெள்ளியெடுத்தமாவில் கொஞ்சம் வெந்நீர்விட்டுபிசைந்து அடையாகத்தட்டி தோல்போக்கிய ஒருசேர் துவரையை வேகவைத்து அதனுடன் போதுமான வெல்லஞ்சேர்த்து அரைத்து அடைக

* இதை ஆமைவடை யென்றும் வழங்குவார்கள்.

களின் மத்தியில்வைத்து மடித்து இவைகள் கொள்ளும்படியான ஒரு குண்டுசட்டியில் அரைச்சட்டியளவு ஜலம்விட்டு வாயை வஸ்திரத்தால்கட்டி அதன்மேல்வைத்து வேறொருசட்டியைக் கவிழ்த்து மூடி நன்றாக வேகவைக்கவேண்டியது.

துவரம்பருப்பு ரொட்டி.

துவரையை உமிபோக்கி இரண்டு சிரிபகரண்டியளவு அரிசியைச்சேர்த்து ஜலத்தில் ஊறவைத்துக் கல்லுரலில் நுப்பி ரொட்டிதட்டி விர்த்தமாயிருக்கிற இருப்புத்தட்டின்மேல் வேகவைத்து வேகும்போது கால்சேர் நெய்யை அதன்மேல் வார்க்கவேண்டியது.

துவரம்பருப்பு தித்தீப்பு உண்டை,

ஒருசேர் துவரையை வறுத்துக் குத்தி உமிபோக்கி ஒருபாணையில் போதுமான வெல்லமும் கொஞ்சம் ஜலம்விட்டுக் காயணைவத்துக் கம்பிப்பாகுசெய்து வறுத்த பருப்பை அதிற் போட்டு உண்டை திரட்டி வேண்டியபோது பட்சணைசெய்ய வைத்துக்கொள்ள வேண்டியது.

துவரைரொட்டி.

½-சேர்த துவரையை உமிபோக்கி ஜலம்விட்டி ஒருமணிநேரம் ஊறவைத்துயெடுத்து ஒருதேங்காயையுடைத்து ஒடுபோக்கி அப்பருப்புடன்சேர்த்து நுப்பு உண்டைகள்செய்து ஒருசட்டியில் கொஞ்சம் நெய்வார்த்து நன்றாக வேகவைக்கவேண்டும் இதை இராபோரனத்திற்குபயோகப் படுத்திக்கொள்ளவும்.

எருக்கங்காய்க் கொழுக்கட்டை.

ஊறவைத்து இடித்த அரைசேர் அரிசிமாவெடுத்துக் கொஞ்சம் வெந்நீர்விட்டுப் பிசைந்து மூன்று அவ்ஞல நிகளமாக அடைதட்டி அரைசேர் துவரம்பருப்பை ஜலத்தில் வேகவைத்து அதனுடன் போதுமான வெல்லமேர்த்து அரைத்து அடியில்வைத்து மடித்துப் பாதிஜலம்விட்ட ஒரு பாணையினுடைய வாயில்கட்டிய வஸ்திரத்தின்மீதுவைத்து வேறொருசட்டியால்மூடி ஒருமணிநேரம் வேகவைத்து யெடுத்துக்கொள்ள வேண்டியது.

குழவுண்டை.

ஊறப்போட்டு இடித்த அரைசேர் அரிசிமாவெடுத்து மேல்விவரித்தபிறகாரம் சித்தப்படுத்தி மேல்சொல்லியபடி தொவரம்பருப்பைப் பூரணமாக மத்தியில்வைத்து மடித்துவைக்கவேண்டும்.

அரிசிமாப் பணியாரம்.

ஆறுபலம் வெல்லம் அல்லது சறுக்கரையை அகலவாயுள்ள ஒருசட்டியில் அரிக்காஸ்சேர் ஜலம்விட்டு மெழுகு பதமாகிறவரையில் காச்சி அப்பால் ஒருசேர் அரிசிமாவைப் போட்டுக்கிண்டி இலையின்மேல் அடைகள்தட்டி நெய்யில் சுட்டெடுக்கவேண்டும்.

இஞ்சிப் பணியாரம்.

ஆறுபலம் சறுக்கரையை ஜலத்திற்போட்டுக் காய்ச்சி இரண்டு பலம் இஞ்சியைத் தோல்சீவிக்கரணைகரணையாய் கத்தரிச்சி காய்ந்து கொண்டிருக்கிற சறுக்கரையிற்போட்டு அதனுடன் சுத்தப்படுத்திய ஒருசேர் அரிசிமாவும்போட்டு நன்றாகக்கிள்ளி அதை ஐந்தங் குலவிருத்தமாக அடைகள்தட்டி நெய்யில் வேகவைக்கவேண்டியது இதைச் சாப்பாட்டில் உபயோகப்படுத்திக்கொள்ளவும்.

பூசனிக்காய் பணியாரம்.

ஆறுபலம் வெல்லத்தை சலத்தில் காயவைத்து இறுகி அடை செய்யப் பக்குவமாகும்போது சிவந்த ஒருபூசனிக்காயில் கால்பங்கெடுத்து சிறிபதுண்டுகளாக அரிந்து ஒருசேர் சித்தப்படுத்திய அரிசிமாவில்போட்டு வெல்லப்பாவும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து நன்றாகக்கலந்து அடைகளாகத்தட்டிப் போதுமான நெய்யில் வேகவைக்கவேண்டியது.

அரிசிமாவுண்டை.

ஒருசேர் அரிசிமாவும் அவ்வளவு உளுத்தமாவும் சேர்த்து ஜலம்விட்டுப் பிசைந்து ஒருநாள்வரையிலும் வைத்து அடையாகத் தட்டி வேகவைத்த கடலையும் வெல்லமும் அந்த அடையில் வைத்துக் கரைத்தமாவில் தோய்த்து நெய்யில் சுடவேண்டியது.

வேறொருவிதம்.

முக்காஸ்சேர் அரிசிமாவும் $\frac{1}{4}$ -சேர் உளுத்தமாவும் போதுமான வெல்லத்துடன் சேர்த்து ஜலம்விட்டுப் பிசைந்து அடைகளாகத் தட்டி அவைகளை நெய்யில் சுடவேண்டியது.

அரிசிமாவிற்செய்யுந் தோசை.

அரைசேர் அரிசிமாவும் $\frac{1}{4}$ -சேர் உளுத்தமாவும் எடுத்து ஜலம்விட்டுக் குழம்பாகக்கரைத்து இரண்டுநாள் அல்லது புளிக்கிறவரைக் கும்வைத்துப் பிற்பாடு போதுமான பெருங்காயம் சீரகம் மிளகு சுக்

கும் சேர்த்து இருப்புத்தடமின்மீது சுடவேண்டியது சுட்டெடுக்குந்தோறும் அந்தந்ததட்டுக்கு நெய்ப்பூசவேண்டியது இந்தத்தோசையை சுடுகையா யிருக்கும்போதே புசிக்கவேண்டியது.

எருக்கங்காய் கொழுகட்டை.

ஒருசேர் அரிசிமாவும் போதுமான உப்புஞ்சேர்த்து வெந்நீர் விட்டுப்பிசைந்து முட்டைபோலே நீண்ட விருத்தமாக அடைதட்டி துவரையும் வெல்லமும் பாகுபிடித்துப் பூரணத்தை மத்தியில் வைத்து மடித்து ஒரு அகல வாயுள்ள பாணியில் பாதிஜலம்விட்டு வாயை வஸ்திரத்தாற்கட்டி அதன்மேல் வேகவைக்கவேண்டியது.

அரிசிமாவினால்செய்யும் பூரணவுண்டை.

ஒருசேர் அரிசிமாவெடுத்துக் கொஞ்சம் உப்புபோட்டு வெந்நீர் விட்டுப் பிசைந்து உண்டைகளாக்கிப் பருப்பைவறுத்துத் தூளாக்கி அதன் மத்தியில்வைத்து மடித்து ஒருபாணியில் பாதிஜலம்விட்டு வாய்க்கு ஏடுகட்டி அதன்மேல் வேகவைக்கவேண்டியது.

வேறொருவிதம்.

அரைசேர் அரிசிமாவும் கால்சேர் உளுத்தமாவும், அரிக்காசேர் பச்சைப்பயறுமாவும் போதுமான உப்புஞ்சேர்த்து வெந்நீர் விட்டுப் பிசைந்து அகல அடைகளாகத்தட்டி மத்தில் வறுத்தகடலை மாவும் ஏலப்பொடியும்வைத்து மடித்து வேகவைக்கவேண்டியது இதை வெண்ணெய் அல்லது நெய்யுடனேயாவது சாப்பிடவும்.

நெய்யும் அரிசிமாவும் சேர்த்துச் செய்யப்பட்ட

அடைகள்.

அரைசேர் அரிசிமாவும் அவ்வளவு உளுத்தமாவும் தண்ணீர் விட்டுக் குழம்பாகக் கரைத்து வொருநாள்வரைக்கும் வைத்துப் பின்பு வொருசேர்வெல்லத்தை சேர்த்து அதை அகண்ட பாத்நிரத்தில் போதுமான நெய்விட்டுக் காய்ந்தபின்பு அதில்வார்த்து நன்றாக வெந்தபின்பு எடுத்துக்கொள்ளவும் இதை அப்போதைக் கப்போது உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டியது.

நெய்யும் அரிசிமாவும் சேர்த்துச் செய்யப்பட்ட

புளித்தபணிகாரம்.

அரைசேர் அரிசிமாவும் அவ்வளவு உளுத்தமாவும் ஜலத்திற்கரைத்து இரண்டுநாள் அல்லது புளிக்கிறவரையில் வைத்துப் போதுமான உப்பும் கொஞ்சம் சீரகமும் மிளகுபொடியுஞ்சேர்த்து நெய்யில் வார்த்துச் சுடவேண்டியது.

வெண்ணெய்ப்பணிகாரம்.

அரைசேர் ஈர அரிசிமாவில் சரியெடை வெண்ணெயைச் சேர்த்துச் சின்ன அடைகளாகத் தட்டி நெய்யில் நன்றாக வேகவைக்க வேண்டியது.

அரிசிமாப்பணிகாரம்.

அரைசேர் அரிசிமாவில் வெல்லத்தைக் கரைத்துவிட்டுப் பிசைந்து உருண்ட அடைகளாகத் தட்டி நெய்யில் வேகவைத்துச் சுடுகையாகவே புசிக்கவேண்டும்.

கோதுமைமாவு அடை.

ஒருசேர் கோதுமைநொய்யை அல்லது மாவைப் பாலிலாவது வெந்நீரிலாவது ஒருமணிநேரம் ஆறவைத்து நன்றாக குத்தி ஒரு சிறிய கரண்டியளவுபங்கிட்டு உண்டைசெய்தொரு பலகையின்மேல் வுலர்ந்த அரிசிமாவைப்போட்டு அதின்மேல்வைத் தப்பளக்கொழு வியாள் அடைகளாக்கி ஒருசேர் வருத்த கடலைமாவில் தகுமான வொள்ளைச்சுருக்கரையும் கொஞ்சம் ஏலப்பொடியுங் கலந்தொவ் வொரு அடைக்கு ஒருசிறிய கரண்டிக் கடலைமாவை மத்தியில் வைச்சிமடித்து (1½)நாழிகை ஆறவைத்தபின்பு நெய்யில் சுடவேண் டும் இதை, 15-நாள்வரைக்கும் வைத்து வுபயோகப் படுத்திக் கொள்ளலாம்.

வேறெருவிதம்.

ஒருசேர் கோதுமைநொய்யைப் பாலிலாவது ஜலத்திலாவது ஆறவைத்திடித்தெடுத்த மாவை வுண்டையாக்கி ஒரு பலசைமீது வுலர்ந்தமாவைப்போட்டு அதன்மேல்வைத் தப்பளக்கொழுவினால் அடைகளாக்கிக் கொப்பரைத்தேங்காயைப் பொடியாக அரிந்ததில் அரைச்சேரும் கசகசாவில் அரைசேரும் எதேத்தொன்றாக வறுத் தொரு ரூபாயெடை ஏலஞ்சேர்த் திவைகளை பொடியாக அரைத் துச் சமமாகச் சுருக்கரைசேர்த் தவ்வடையின் மத்தியில் வைத்து மடித்து நெய்யில் சுடவேண்டியது.

வேறெருவிதம்.

கோதுமை நொய்யை மேல்விதித்த விதமாக அடைகள் தட்டி அரைசேர் வறுத்த பச்சைப்பயறுமாவும் தகுமான சுருக்கரையும் ஏலப்பொடியுங் கலக்கி அடையில்வைத்து நெய்யில் வேக வைக்கவேண்டும்.

கோதுமைவுண்டைகள்.

வொருசேர் கோதுமைநொய்யை எட்டுப்பலம் நெய்யில் வேகவைச்சி தகுமான சருக்கரையும் ஏலப்பொடியும் பேரட்டு வுண்டைகளாகப் பிடிக்கவேண்டும்.

கோதுமை அடை.

வொருசேர் கோதுமைநொய்யைக் கொஞ்சம் பால்விட்டுப் பிசைந்தடைகளாகத் தட்டி வொருசேர் கசகசாவை வறுத்த மாவாக்கிக் கொஞ்சம் சருக்கரைக் கலக்கி இந்தப்பூரணத்தை அடையில்வைச்சி மடிச்சிப் பலகையின்மீதில் கொஞ்சம் அரிசி மாவைற்றாலி அதன்மேல் மேற்படி மடிப்பை வைச்சிப் பொருந்தத்தட்டி நெய்யில் வேகவைக்கவேண்டும்.

கோதுமைமாவினால்செய்த பணிகாரம்.

அரைசேர் கோதுமைநொய்யில் கொஞ்சம் ஜலம்விட்டுப் பிசரி அடைகள் வுண்டாக்கி சருக்கரையைவைச்சி மடிச்சிமூடி உண்டைகளாக்கி நெய்யில் வேகவைக்கவும்.

போளி.

ஒருசேர் கோதுமைமாவில் கொஞ்சம் உப்புஞ் ஜலமும் விட்டுப் பிசைந்து ஒவ்வொரு சிறிய கரண்டிப்பிரமாணம் எடுத்து உண்டைசெய்து வறுத்த கடலைமாவை மத்தியில்வைத்து மற்றொரு பலகையை அதன்மேல்வைத்து அழித்தி அடையாக்கி இருப்புத் தட்டின்மீது சுட்டு நெய்யில் அல்லது உருக்கி வெண்ணெயில் தோய்த்துப் பட்சனை பண்ணவும் பால் வெள்ளரிக்காய் சேர்த்துக் கொண்டால் இந்தப் போளி சீரணமாகும்.

அடுக்குப் பணியாரம்.

ஒருசேர் கோதுமைநொய்யை மோரில் ஊறவைத்து ஒவ்வொரு சிறியகரண்டிப்பிரமாண மெடுத்து பலகையின்மீது வைத்து அப்பளக்கொழுவினால் அடைதட்டி வெண்ணெய்ப்பூசி ஏழு அடைகளை ஓரடுக்காக அடுக்கி நெய்யில் வேகவைத்து வெள்ளைச் சருக்கரையைக் கூட்டி உடனே புசிக்கவேண்டியது பித்தம்போம்.

பச்சைப்பயறும் கோதுமைநொய்யும் சேர்ந்த பணிகாரம்.

அரைசேர் பச்சைப்பயற்று மாவும் கால்சேர் கோதுமைநொய்யும் சேர்த்து ஜலத்தில் ஊறவைத்துப் பிசைந்து தகரஅச்சில் நிரை

ப்பி சட்டியில் நெய்விட்டுக்கொண்டிருக்கும்போது பிழிந்து வெந்தவுடன் எடுத்து வெள்ளைச் சருக்கரையாவது கற்கண்டாவது பொடி செய்து அதன்மேல் தாவவேண்டியது வாயுவுசெய்யும்.

கோதுமைதொய் கஜ்ருக்காய்.

ஒருசேர் கோதுமைநொய்யைக் கால்சேர் பசம்பாலில் சேர்த்து இடித்து அநேகவுண்டைகளாக்கி அப்பளக்கொழுவினால் மிகவும் சன்ன அடைகளாக்கி மத்தியில் சருக்கரைவைத்து மடித்து உப்பிருக்கிறவரையில் நெய்யில் வேகவைக்கவேண்டியது.

கோதுமைமண்டிகை அடை.

ஒருசேர் கோதுமை நொய்யைக் கால்சேர்பாலில் இரண்டரை நாழிகை ஊறவைத்து இடித்து இதில் ஒவ்வொரு ரூபாயெடை மாவெடுத்து மெல்லீசு அப்பளங்களாகச் சொய்து ஒருபெரிய புதுப்பாணையைக் கழுத்தைத் தட்டிப்போட்டு அடுப்பின்மீது தலை கீழாகக் கவிழ்த்துவைத்து அதன்மேல் இந்த அடைகளைப்போட்டு வெந்தவுடன் யெடுத்து மூடிவைக்கவேண்டியது வாயுவுண்டாம்.

கோதுமைதொய் சுருளை.

ஒருசேர் கோதுமை நொய்யைக் கால்சேர் பாலில் ஐந்து நாழிகை ஊறவைத்து இடித்து ஒவ்வொரு ரூபாயெடை மாவெடுத்து பலகையின்மீது வைத்து அப்பளக்கொழுவினால் அடைசெய்து ஜலத்தில் வேகவைத்துப் பாலுஞ் சருக்கரையுஞ் சேர்த்துப் புகிக்கவேண்டியது.

கோதுமைரொட்டி.

ஒருசேர் மெல்லீசுமாவை வெந்நீர்விட்டுப் பிசைந்து ரொட்டி செய்து இருப்புத்தட்டின்மீது வேகவைத்து நெய்யுஞ் சருக்கரையுஞ் சேர்த்துப் புகிக்கவேண்டியது.

வேறொருவிதம்.

ஒருசேர் கோதுமைமாவில் போதுமான உப்பும் ஜலமும் விட்டுப் பிசைந்து உண்டைகளாக்கி மெல்லீசாய் அடைதட்டி இருப்புத்தட்டின்மேல் வேகவைத்து மாம்பழரசம் அல்லது சருக்கரை சேர்த்துப் பட்சணை செய்யவேண்டியது.

வேறொருவிதம்.

ஒருசேர் கோதுமைமாவில் ஜலமாவது பாலாவது விட்டுப் பிசைந்து ஒவ்வொரு கிச்சிலிக்காய் வளவெடுத்து அடைதட்டி

வேகவைக்கவேண்டியது வழிப்பிரயாணத்தில் எரிகரும்பு பதார்த்தங்கள் அகப்படாவிட்டால் முட்டைத்தாளின்மேல் 6-அல்லது 7-அடைகள் நெய்யில் சுட்டுக்கொள்ளவேண்டியது.

கோதுமைநொய்ரொட்டி.

ஒருசேர் கோதுமைநொய்யை ஜலம்விட்டுப் பிசைந்து நான்கு ரொட்டிகளாக்கிப் போதுமான நெய்யில் சுட்டெடுத்துக்கொள்ளவேண்டியது.

கஜ்ருக்காய்.

ஒருசேர் எள்ளைக்குத்திச் சுத்திசெய்து முப்பதுநிஷம் ஜலத்தில் ஊறவைத்துப் பின்பு அதையொரு பலகையின்மேல் ஆறவைத்துப் போதுமான வெல்லஞ்சேர்த்து அரிசிமா அடையின் மத்தியில்வைத்து மடித்து நெய்யில் வேகவைக்கவேண்டியது.

வேரெருவிதம்.

சுத்தப்படுத்திய அரைசேர் எள்ளைவருத்து அரைத்துக் கால்சேர் வெல்லம் சேர்த்துப் பிசைந்து அரிசிமாவடையில் வைத்து மடித்து நெய்யில் சுடவேண்டியது.

தித்திப்பு எள்ளுண்டை.

ஒருசேர் யெள்ளை வறுத்துக்கொண்டு அதற்குப் போதுமான வெல்லமெடுத்து ஜலத்தில்போட்டு அடுப்பிலேற்றிப் பாகுபதமாக வரும்போது எள்ளைப்போட்டுக் கிண்டி உண்டைகள் பிடித்துக் கொஞ்சநேரம் ஆறவைக்கவேண்டியது குடுண்டாம்.

எள்ளும் கோதுமைநொய்ஞ் சேர்ந்த பணிகாரம்.

ஒருசேர் கோதுமைமாவை வெந்நீர்விட்டுப் பிசைந்து அடைத்தடிச் சுத்தப்படுத்திய யெள்ளும் வெல்லமும் மத்தியில் வைத்து மடித்து நெய்யில் சுடவேண்டியது.

எள்ளும் அரிசிமாவுஞ் சேர்ந்த கொழுக்கட்டை.

எவ்வளவு தேவையோ அவ்வளவு அரிசிமாவில் வெந்நீர்விட்டுப் பிசைந்து அடைகள்தட்டி அதற்குப் போதுமான எள்ளும் வெல்லமும் சேர்த்து மத்தியில்வைத்து மடித்து அதுகள் கெள்ளும் படியான ஒரு குண்டுசட்டியில் அரைச்சட்டியளவு ஜலம்விட்டு வாயை வஸ்திரத்தால் கட்டி அதன்மேல் வேகவைத் தெடுத்துக் கொள்ளவேண்டியது மந்தமுண்டாம்.

எள்ளும் அரிசிமாவுஞ் சேர்ந்த சுவையல்.

எள்ளை வறுத்து இடித்துப் போதுமான வெல்லஞ் சேர்த்துப் பிசைந்து உண்டைகளாக்கி வுருத்தமாவும் அரிசிமாவுங் கரைத்து அதில் தோய்த்து நெய்யில் சுடவேண்டியது.

கோதுமைமாவும் எள்ளுஞ் சேர்ந்த கஜ்ருக்காய்

கோதுமைமாவை பிசைந்து அடைகளாக்கியெள்ளும் வெல்லமும் கலந்து மத்தியில்வைத்து மடித்து நெய்யில் சுடவேண்டியது.

எள்ளும் வெல்லமுஞ் சேர்ந்த உண்டைகள்.

ஒருசேர் அரிமாவை வெந்நீர்விட்டுப் பிசைந்து அடைகள் தட்டிக் கால்சேர் கடலையை வேகவைத்து மத்தியில்வைத்து அடித்துப் பாதிஜலம்விட்ட குண்டுசட்டியின் வாயை வஸ்திரத்தால் கட்டி அதன்மேல்வைத்து மற்றொரு சட்டியைக் கவிழ்த்து மூடி வேகவைக்கவேண்டியது.

கடலையும் அரிசிமாவுஞ் சேர்ந்த கொழுக்கட்டை.

அரைசேர் வேகவைத்த கடலையையெடுத்து ஒருசேர் அரிசி மாவில் சேர்த்துப் பிசைந்து உண்டைகளாக்கி ஐந்துரிமிஷம் ஆற வைத்துப் பிற்பாடு அதையொருபானையில் பாதிஜலம்விட்டு வாயில் துணிகட்டி மேலேவைத்து மூடி வேவித்துப் பின்பு தரையில் வைக்கோலைத் தெளித்து அதன்மேல் ஒரு துப்பட்டியைப் பரப்பி உண்டைகளை ஆறவைக்கவேண்டியது.

கடலைச்சுவையல்.

ஒருசேர் கடலையைக்குத்தி உமிபோக்கி ஒருசேர் ஜலத்தில் போட்டு வேகவைத்துப் பின்பு ஒருசேர் வெல்லம்கலந்து அரைத்து அடைகள் தட்டி கரைத்த அரிசிமாவில் தோய்த்து நெய்யில் சுட்டு யெடுத்துக்கொள்ளவேண்டியது மலம்போம்.

கடலையுங்கோதுமைமாவுஞ் சேர்ந்த பலகாரம்.

மேல்விரித்த பிரகாரம் கடலையையும் வெல்லத்தை அரைத்து அதைக் கோதுமைமாவிற்கெய்த அடையில்வைத்து மடித்து மேல் விவரித்தபிரகாரம் சுட்டு யெடுத்துக்கொள்ளவேண்டும்.

வேறொருவிதம்.

அரைசேர் அரிசிமாவும் அவ்வளவே கடலைமாவும் சேர்த்து ஜலந்தெளித்துப்பிசைந்து அதிற்கொஞ்சம்உப்பும் சீரகமும்உடைத்த

மிளகும் போட்டு ஒருநாள் பரியந்தம் புளித்துவைத்துப் பின்பு அடைதட்டி ஒரு இருப்புத்தகட்டின்மேல் கொஞ்சம் நெய்விடச் சுட்டு யெடுத்துக்கொள்ளவேண்டியது.

பச்சைப்பயறும் அரிசிமாவஞ்சேர்ந்த ரொட்டி.

அரைசேர் அரிசிமாவை அரைத்து ஒருகரண்டி உப்புபோட்டு ரொட்டிதட்டி ஒரு வெண்கலப் பாத்திரத்தில் கொஞ்சம் நெய்விட்டுச் சுட்டெடுத்துக்கொள்ளவேண்டும்.

பூரிபலகாரம்.

2-படி கோதமைநொய்யை இராத்திரிக்கே தகுந்த நீரில் பிசறி வைத்து உதயத்திலெடுத்து அகலக் கல்லின்மேலரைத்து இருப்புப் பூணுலக்கையால் இடித்து உருட்டி மறுபடியும் இடித்து இப்படி பலமுறைசெய்து அப்பளப் பலகையின்மேல் அதில் கொஞ்சமாவைத்து அப்பளக்குழவியால் அப்பளம்போல் அகலமாகச்செய்து வைத்துக்கொண்டு அவற்றுள் சிலவற்றை நெய்யில் பொரிச்சி உரலில் போட்டிடித்து மாவாக்கி அந்தமாவைத் தெள்ளிப் பருமனாயுள்ளதுகளை யெடுத்து மறுபடியும் இடிச்சி மாவாக்கிக்கொண்டு அம்மாவையும் 1-படிச் சருக்கரையையும் கல்மணலில்லாமல் சுத்தப்படுத்தி இளவறவாக வறுத்த 1½-படிக் கசகசாவையும் மேல் தோல்போக்கி நருக்கிய 5-பலம் வாதுமைப்பரும்பும் 4-முடித்தேங்காய்த் திருகலையும் ஒன்றாய்ச்சேர்த்துக் கலக்கி அதில் தகுமானதை யெடுத்து மேலே அப்பளம்போலேசெய்து வைத்திருப்பதி னடுவில் வைச்சி மடிச்சி அதன் ஓரத்தைச் சந்துவிடாமல் பிடிச்சிக் கூட்டிவிட்டு நெய்யில் திருப்பித் திருப்பிப்போட்டு வளரச்செய்தெடுத்து உபயோகஞ் செய்துகொள்க மலம்வுதையும்.

கர்ச்சூரப்பலகாரம்.

மாவில்லாமல் யுடைச்சி 1½-படி கோதுமைநொய்யை 1½-படி வெள்ளைச்சார்க்கரையை அழுக்கெடுத்துப்பாகுகாய்ச்சி அதில்கொட்டிப் பிசைந்து 3-பலம் உருக்காத கெட்டி நெய்யும் சேர்த்து மறுபடியும் பிசைந்துகொண்டு வட்டமாகப் பெரிய அடைதட்டி கல்மணல் இல்லாத 3-பலம் கசகசாவைக் கொஞ்சம் வறுத்து அந்த அடையின்மேல்தூவிப் பின்பு சூரியால் நால்விரல் சதுரமாகத் துண்டித்து நெய்யில் பொன்வறலாகப் பொரித்தெடுத்து உபயோகஞ் செய்துகொள்க சூடுண்டாம்.

மற்றொருவகை.

2-படிச் சீனிச்சருக்கரையை அழுக்கெடுத்துப் பாகுகாய்ச்சி அதில் 3-பலம் பநீரையும் 1-பல பொடிசெய்த ஏலரிசியையும் சேர்த்துக்கிண்டி மேலே சொன்னபடி 1-படி கோதுமைநொய்யில் ஊற்றிப் பிசைந்து முன்போலவே பெரிய அடையாகத் தட்டி ஒரு ஏனத்திலவைத்து முன்சொன்ன கசகசாவைப் பக்குவஞ்செய்து அவ்வடையின்மேல்தூவிக் கையினால் அழுத்திப் பிற்பாடு அதைத் துண்டங்களசெய்து முன்னையபிரகாரம் நெய்யில் பொரித்துக் கொள்க,

தயிர்ப்பலகாரம்.

ஆடையுடனே 5-படிக் கெட்டித்தயிரை ஒரு வெள்ளைக்குட் டையில்சேர்த்துக் கயிறுகொண்டு முடிப்பாகக்கட்டி மேலே தூக்கி விடவேண்டும் தண்ணீர்முழுதும் வடிந்துக் கெட்டியாயிருக்கிற பக் குவத்தில் அதை எடுத்துக்கொண்டு அதிலே 1/4-படிக் கோதுமை நொய்யையும் 3-பலம் வெண்ணெய் அல்லது நெய்யையுஞ் சேர்த்துப் பிசைந்து சிறுபில்லைகளாகத் தட்டிவைத்துக்கொண்டு 7-சேர்ச் சீனிச்சருக்கரையை அழுக்கெடுத்துப் பாகுகாய்ச்சி வைத்து அப் பில்லைகளை நெய்யிற் பொரித்தெடுத்து உடனே பாகில் விடவேண் டும் இப்படி எல்லாபில்லைகளையும் பொரித்துப் பாகிற்போட்டு-4 5-நாழிகை அதிலேயே ஆறவைத்து உபயோகஞ் செய்துகொள்க.

மற்றொருவகை.

முன்சொன்ன பிரகாரமே அவ்வளவு தயிரைப் பக்குவஞ் செய்து அதனோடு அரைபடிக் கோதுமைநொய்யையும் மேலே சொன்ன பரிமாணம் நெய்அல்லது வெண்ணையையும் தோல்போக் கிய 5-பலம் வாதுமைப்பருப்பை அம்மியின்மேல்வைத்து நீர்விடாமல் நைய நசுக்கி அதையும் குங்குமப்பூயெடை-1, ஏலம் எடை-5 பொடிசெய்து இப்பொடியை சேர்த்துப் பிசைந்து முன்னையபடி பில்லைகள்தட்டி பின்பு 10-சேர் சீனிச்சருக்கரையாவது கற்கண் டையாவது அழுக்கெடுத்துப் பாகுகாய்ச்சி 3-பலம் பநீர் வார்த்து பாகுபக்குவத்திலிறக்கிக்கொண்டு மேற்படி பில்லைகளை நெய்யிற் பொரித்து அந்தப்பாகில்விட்டு முன்சொன்ன நாழிகைவரையும் ஆறவைத்து எடுத்துப் புசிக்கவேண்டியது

கோதுமைநொய்ப் பெரியபலகாரம்.

புடைத்தெடுத்த இரண்டுபடிக் கோதுமைநொய்யை இரண்டு படியை ஒருபடியாகச் சுண்டக்காச்சிய பாலில் கொட்டி 5-ஆல்

லது 7-சேர்க் கெட்டியாயுள்ள நெய்யையாவது வெண்ணையாவது அதனோடுசேர்த்து பின்பு 5-சேர்ப் பொடிசெய்த கற்கண்டையும் தோல்போக்கி மெல்லியதாக அரிந்த 10-பலம் வாகுமைப்பருப்பையும் குப்பையில்லாமல் ஆய்ந்து ஒருதரம் வெந்நீரில் போட்டெடுத்த 10-பலம் விரையில்லாத திராட்சிப்பழத்தையும் 4-பலம் பந்நீரில் 2-வராகனடைக் குங்குமப்பூவைக் கரைத்து அதையும் கொட்டி ஒன்றாகப்பிசைந்து ஒருபெரிய அடையாகத்தட்டி ஈயம்பூகிய பெரிய செப்புத்தட்டில் வைத்து அதற்குத் தகுமான செப்புமூடியால் மேலேமூடி உளுத்தம்பருப்பை நேரஅரைத்து ஒருதுணியில் தடவி சீலைமண்செய்வதுபோல் அப்பாத்திரங்களின் கங்குகளை இறுகச் சுற்றி அதன்மேலும் இறுப்புமாவைத் தளமாகத் தடவிச் சிறிது நேரம் நிழலில் ஆறவைத்து ஒருகூடை அடுப்புக்கரியை நில்த்தில் கொட்டி அதை நெருப்புமயமாக்கி அதனமேல் மேற்படிபாத்திரத்தைவைத்து அழுத்தி அப்பாத்திர முழுமையும் அந்தத்தீயால்மூடி அரைமணி மூன்றுநிமிஷம் வரையும் அப்படிவைக்கவேண்டும் அதற்குள்ளே நெருப்பு நீருபூக்குந்தருணங்களில் ஒருபெரிய விசிறியினால் விசிறவேண்டும் அந்த மணியானபின்பு தீயை ஒதுக்கிப் பார்க்க பாத்திரத்தின் ஓரத்தினின்றும் ஆவிபுறப்படுமானால் தீயை விட்டிறக்கி வெளியேவைத்து நன்றாய் ஆறினபின் மேல்மூடியைத் திறந்து மேற்படி பலகாரத்தைத் துண்டுகளாக அறுத்து ஒரு ஏனத்தில்தைத்து உபயோகப்படுத்திக்கொள்க ஆவிபுறப்படாவிடில் மறுபடியும் 5-நிமிஷம் தீயால்மூடி விசிறவேண்டும்.

பாலேட்டுப்பலகாரம்.

மேலேசொல்லிய எல்லாவஸ்துக்களையும் அங்கே சொல்லிய படி சித்தப்படுத்தி அவற்றோடு அரைப்படி பசும்பாலேட்டைச் சேர்த்து முன்சொன்னவிதமாகவே யெல்லாப் பக்குவஞ்செய்து இறக்கிவைத்துக்கொண்டு உபயோகப்படுத்தலாம்.

மஞ்சட்கருப்பலகாரம்.

சுத்திசெய்த ஒருபடி கோதுமைநொய்யெடுத்து அதனோடு 50 கோழிமுட்டையினது வெள்ளை அம்பிலியை நீக்கி மஞ்சட்கருவையும் 4-சேர்ச் சீனிகற்கண்டுத் தூளையும் மேல்தோல்போக்கித் தண்ணீர் விடமால் அரைத்த 4-பலம் பாதமைப்பருப்பையும் 5-பலம் வெண்ணெயையும் பொடிசெய்த ஒருபலம் ஏலத்தையும் சேர்த்து 2-பலம் பந்நீரில் 1-வராகனடைக் குங்குமப்பூவைக்கரைத்து அதில்

விட்டுப்பிசைந்து பிசையும்போதே ½-படிப் பாலாடையுங் கூடச்
சேர்த்து எல்லாம் ஒன்றாகக் கலக்கும்படி நன்றாய்ப் பிசைந்து சுயம்
பூசிய அகலவாய்ச் செப்புப் பாத்திரத்தில் ஒரே அடையாகத்தட்டிப்
போட்டு மூடியால்மூடி உளுந்தரைத்துத் துணியால்பூசி அருகுகளக்
குச்சுற்றி அந்தச்சுற்றின்மேல் இருப்புமாவைக் கணக்கத் தடவி
ஒரு சின்ன கூடை அடுப்புக்கரியைத் தரையில் கொட்டித் தீப்பற்ற
வைத்து அத்தீயால் மேற்படி பாத்திரத்தைமூடி அப்படியே ஒரு
மணிநேரம் வைத்திருந்து பின்பு தீயைத் தள்ளிப்பார்க்க ஓரங்க
ளில் நின்றும் ஆவிவருமாகில் இறக்கிவிடவேண்டும் இல்லாவிட்டால்
சற்றுநேரம் அந்தத் தீயில்தானே வைத்திருந்து இறக்கி ஆறின
பின்பு அதைத்திறந்து அவ்வடையை சூரிக்கத்தினால் துண்டுகளாகச்
செய்து மற்றொரு ஏனத்தில் வைத்துக்கொண்டு புசிக்கவேண்டும்
போகமுண்டாகும்.

சப்பரிசி மஞ்சட்பலகாரம்.

ஆய்ந்து புடைத்தெடுத்த சப்பரிசி மேலேசொல்லிய அளவு
யெடுத்து அதில் முன்சொன்ன அளவு முட்டை 1 மஞ்சட்கருவும்
மற்றும் வஸ்துக்களும் சேர்த்துப் பிசைந்து ஒரே அடையாகத்தட்டி
மேலதுபோலவே தீயிற் பக்குவப்படுத்தி யெடுத்து உபயோகஞ்
செய்துக்கொள்க.

வேறு.

கோதுமைநொய்யும் சப்பரிசியும் சரிபங்காகக் கூட்டி ஒருபடி
யெடுத்து முன்சொன்ன அளவு மஞ்சட்கருவையும் மற்றும் பொரு
ள்களையும் சேர்த்துப் பிசைந்து ஒரு அடையாகவே தட்டிப்போட்டு
முன்போலவே பாத்திரத்தில் வைத்துத் தீயில் பக்குவஞ்செய்து
உபயோதித்துக்கொள்க.

பேணிபலகாரம்.

ஒருபடி சுத்திசெய்த கோதுமைநொய் கொஞ்சம் முன்ன
நாள் இராத்திரிக்கே தகுமான பால்விட்டுக் கெட்டியாய் பிசைந்து
பத்திரப்படுத்திக்கொண்டு உதயத்தில் கொஞ்சம் அகலமாயுள்ள
ஒருதட்டைக் கருங்கல்லுக்கு நெய்பூசி இதில்வைத்திருப்புப் பூணு
லக்கைகொண்டு திடமான ஓரள இடிக்கவேண்டும் அப்படி இடிக்
கும்போதே சமீபத்தில் மற்றோரள நின்றுகொண்டு அந்தத்திரளே
யைப் புரட்டிப் புரட்டி வைக்கவேண்டும் அவன் அப்படிச் செய்
யும்போதெல்லாம் தன்னைக்கும் அந்தக்கல்லுக்கும் நெய் தடவிச்

கொண்டே புரட்டவேண்டும் இல்லாவிட்டாலந்த நொய்மாவான பூணிலும் கையிலும் கல்லிலும் ஒட்டிக்கொண்டு சேதமாய்விடும் இந்தப்பிரகாரம் ஒருமணிநேரம் இடித்தெடுத்தே வச்சித்தொள்ள வேண்டும் இப்படிச் செய்வதற்கு மூன்றுநாள்களுக்கு முன்னேதானே ஆழாக்கு பச்சரிசியைச் சுத்தநீரில் ஊரப்போடவேண்டும் ஆரப் போட்டநீரை கூணத்திற்குகூணம் மாற்றிவிட்டு வேறு புதியநீரை ஊத்திக்கொண்டே வரவேண்டும் இல்லாவிட்டால் வரிசி புனிச்சிப் போம் இந்தப்பிரகாரம் ஆறப்போட்ட வரிசியை கொஞ்சம் உரலி லீட்டுக்குத்தி வொன்றிரண்டுசிறுநொய்யுமில்லாமல் மாவாக்கி ஒரு வகலபாத்திரத்தில்போட்டு 1-பலம் மாவுக்கு 3-அல்லது, மூணரை பலம்வீதமாக வெண்ணெயையாவது சேர்த்து இரண்டுநாழிகைபரி யந்தம் பிசைந்து வழித்தெடுத்து வேறொரு ஏனத்தில் வைத்துக் கொள்க மேலேசொல்லிய கோதுமைமாவில் நெல்லிக்காய்பரிமாண மெடுத்து அப்பளப்பலகைக்கு நெய்ப்பூசி அதன்மேல்வைத்து அப் பள மரக்குழவியால் அப்பளம்போல வட்டமாகச் செய்யாமல் ஈரவெண்காய்ப்புரைக்கனமாக மெல்லியதாயும் அகலவாயும் ஒரு சாண் நீளத்தில் நீட்டி அதன் இருபுறத்திலும் நெய்சேர்த்து பச் சரிசிமாவைதடவி ஒவ்வொன்றாக ஒருமூங்கிற்பத்தையில் சுற்று மேல் சுற்றாக ஏழுக்கு குறையாமலும் பத்துக்கு அதிகப்படாமலும் சுற்றிவைத்தும் பின்பு ஒவ்வொன்றாகயெடுத்து ஒருபொரிய நெல்லி க்காயளவு அறுத்துஉறுவி அப்பளப்பலகைமேல்வைத்துமரக்குழவி யால் மறுபடியும் கொஞ்சம் அகலப்படுத்திநெய்யில்விட்டு ஒருதரத் தில் மூன்று துண்டுகளுக்குமேல் பொரிக்கக்கூடாது பொரிக்கும் போது பரிக்கும் பாத்திரத்திலுள்ள நெய்யை ஒருகரண்டியினால் மொண்டுக்கொண்டு அப்பேணிபலகாரம் பொரிகிரவரைக்கும் மே லே விட்டுக்கொண்டேயிருந்து பொரிந்தபிற்பாடு எடுத்து வேறொரு ஏனத்தில்வைத்து வைத்தவுடனே மேலே சிறிதுபர்நீரை ஊற்றிச் சீனிச்சருக்கரையை அல்லது சீனிக்கற்கண்டுத்துளைப் போடவேண் டும் இப்படியே எல்லாத்துண்டுகளையும் பொரித்துப் பக்குவஞ் செய்து ஆறியபின் உபயோகஞ்செய்துக்கொள்க.

வாதுமைபருப்புச்சேர்ந்த கோதுமைபலகாரம்.

அரைபடிக் கோதுமைநொய்யைத் தகுமான பசும்பால் விட்டு பிசறி ஒருமணிநேரம் ஊறவைத்து காற்படி வாதுமைப் பருப்பை

2-நிமிஷம் வெந்நீரில் போட்டெடுத்துத் தோல்போக்கிப் பசம்பால் விட்டரைத்து இரண்டையும் ஒன்றாகச்சேர்த்து அதில் 6-பலம் நெய்யையும் உழுக்கு பாலாடையையும் முக்கல்வீசைச் சீனிச்சருக் கரையைக் காய்ச்சி அழுக்கெடுத்துப் பாருபதமாய் இருகிவரும் போது அப்பாகையும் 4-பலம் விரையில்லாத திராட்சப்பழத்தை யும் 2-பலம் பந்நீரையும் சேர்த்து நன்றாய்ப்பிசைந்து ஈயம்பூகிய அகலச் செப்புத்தட்டில் ஒரேஅடையாகத் தட்டிப்போட்டுக் கலா யப்பூகிய செப்புமூடியால் மேலேமூடி நீர்விட்டரைத்த உளுந்து மாவைத் துணியில் தடவி அப்பாத்திற்களின் அருகுகளுக்குச் சுற்றி மீதிமாவை அதன்மேல் கனமாகப்பூசி, 2-மணிநேரம் நிழலி லேயே உலரவைத்து ஒருசிறு கூடைக்கரியில் தீமூட்டி அத்தீயால் அப்பாத்திரத்தின் நான்குபுறமும்மூடி அப்படியே ஒருமணிநேரம் வைத்துப் பாத்திரத்தின் ஓரத்தில் ஆவிவந்தால் யெடுத்துக்கொண்டு ஆறியபின் சூறியால் துண்டித்து வேறு பாத்திரத்தில் வைத்து உபயோகம் பண்ணிக்கொள்ளலாம்.

பாலாடைசேர்ந்த கோதுமைநொய்ப்பலகாரம்

ஒருபடிக்க கோதுமைநொய்யில் முக்காற்படிப்பாலேடும் அஞ்ச பலம் வெண்ணெய்யும் சேர்த்து இராத்திரிக்கே பிசைந்துவைத்துக் காலையிலெடுத்து மேலேசொல்லியபடி இடித்து 5-சேர்க் கற்கண் டைத்தூளையும் சிறிது பந்நீரையும்தூவி நன்றாய்ப் பிசைந்து அம் மாவு முழுமையும் யெடுத்து ஒரு அடையாகச்செய்து முன்னே சொல்லிய அகன்றதட்டும் பாத்திரத்தில்வைத்து மூடியால்மூடி சீலைமண்செய்வதுபோல் உளுந்துமாவைச் சீலையில் தடவி அச் சீலையை ஓரத்துக்குச்சுற்றிய மிகுந்தமாவையும் மேலே பூசிவிட்டுக் கரிநெருப்பால்மூடி பக்குவப்படுத்தியெடுத்து வேறொரு பாத்திரத் தில் ஆறவிட்டுத் துண்டித்து உபயோகித்துக்கொள்க

பூந்திப்பலகாரம்.

புதியகடலையை ஒருநாள்முழுமையும் வெய்யலில்உலரவைத்து உரலிற்போட்டுக் குத்திப் புடைத்துக் கல்மண் ஆய்ந்து பின்பு திரிகை ஏந்திரத்தில் உடைத்துப் பொட்டுப்போக்கிச் சுத்தமான பருப்பெடுத்துத் திரிகையில் செரங்கை செரங்கையாக வைத்து அரைத்து மாவாக்கி அந்தமாவைத்தெள்ளி அளந்து ஒருபடி யெடுத்து இராத்திரிக்கே அதில் காற்படிக்க கட்டித் தயிர்விட்டுப்

பிசைந்துவைத்து மறுநாள் உதயத்தில் இருப்புக்கடாய்ச் சட்டியில் இரண்டுபடி நெய்விட்டு அடுப்பின்மீதேற்றி நன்றாய்க் காய்ந்துவருந் தருணத்தில் சிறுதுவாரங்களுள்ள இருப்புத்தட்டைச் சட்டுவத்தை இடதுகையால் மேற்கடாய்க்கு நடுவே பிடித்துக்கொண்டு வலது யால் அந்தமாவில் கொஞ்சமெடுத்து சட்டுவத்தில்பூச அந்தசட்டு வத்தில் நின்றும் சிறுதுளிகரைக நெய்யில்விழும் மற்றொருவர்வேறு பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு வேறொரு சட்டுவத்தால் கீழ்மே லாகும்படி கிண்டிப் பொன்னிறமாய் வறந்துவரும்போது எடுத்து மற்றொரு கடாயிலாவது அதற்கினமான பாத்திரத்திலாவது போட வேண்டும் இவ்வாறு மாவுமுழுமையும் சுட்டானபின் அடுப்பிலிருந் து கடாயை இறக்கிவிட்டு மேற்படி பூந்தியில் அஞ்சுபலம் சீனிக்கற் கண்டுத்தூளும் அவ்வளவு மேற்படி சர்க்கரையும் சேர்த்துத்துவி அதற்குமேல் ஒருபலம் பநீரைப் பாவலாகவிட்டு யெல்லாம் கலக் கும்படிச் சட்டுவத்தால்கிண்டி வேறொரு தகுந்த பாத்திரத்தில் யெடுத்து வைத்துக்கொண்டு உபயோகப்படுத்தலாம்.

வேறொருவிதம்.

புதிசாயுள்ள உளுந்தைச் செவ்வையாகக் காயவைத்து மேலே சொல்லியபடி புயந்திரத்தில்வைத்து அரைத்துத் தெள்ளி அந்தத் தெள்ளியமாவில் முன்சொன்ன அளவு தயிர்சேர்த்துப் பிசைந்து இராத்திரிக்கே சித்தப்படுத்தி மறுநாள் உதயத்தில் 10-நாழிகைக்கு மேல் இருப்புக்கொப்பறையில் முந்திய அளவு நெய்விட்டு மேலது போலவே சுட்டெடுத்து அவ்வளவு கற்கண்டுப்பொடியும் சீனிச் சர்க்கரையும் பநீரும் சேர்த்துக்கலக்கி உபயோகித்துக்கொள்க.

இலட்டுகப்பலகாரம்.

மேலே பொரித்த பூந்தியில் சருக்கறையைப் பநீர் முதலா னவை சேர்க்காமல் கலப்பில்லாததாக நாலுசேர்யெடுத்து இருப் புக் கொப்பறையில் நெய்விட்டுக் காய்ந்தபின் அதில்போட்டு இரண்டாமுரை பொரித்துக்காய்ச்சி அழுக்கெடுத்த ஒருசேர்ச் சருக் கரைப்பாகில் போட்டுக் கிளறி ஒரு அசலத்தட்டில் கொட்டி ஆற வைக்கவேண்டும் ஆறியபின் ஒருசேர்க் கற்கண்டுப்பொடியைப்போ ட்டு நாலுபலம் பநீரைத்தெளித்துப் பிசைந்து சிறியஉண்டைகளா கத் திரட்டி ஒரு ஏனத்தில் அடுக்கிவைத்து உபயோகப்படுத்துக.

வேறொருவிதம்.

பூந்தியை முன்னைய பிரகாரமாகப் பொரித்து அஞ்சுபலச்சுத்த நீரில் இரண்டு வராகனடைக் குங்குமப்பூவைக் கரைத்து அப்பூந்தியில் தெளித்து ஒன்றேகாற்சேர்க் கற்கண்டுப்பொடியைச் சேர்த்து முன்போலவே பக்குவப்படுத்தி உருண்டைகள் செய்துவைத்து உபயோகித்துக்கொள்க.

பனிநீர் இலட்டுகம்.

பூந்தியை முன்சொன்னவண்ணமே பக்குவப்படுத்திக் கலப்பில்லாமல் மேலேசொன்ன அளவுபெடுத்து அங்குசொன்ன அளவு பனிநீரில் 2-வராகனடைக் குங்குமப்பூவையும் அரைவரானடை கஸ்தூரியையும் ஒன்றரை வராகனடை வெள்ளிரேக்கையும் கரைத்து அந்தப் பூந்தியில் தெளித்துப் பிசைந்து முன்போலவே உருண்டைகள்செய்து அடுக்கிவைத்துப் புசிக்கலாம் வேண்டுமா னால் வெள்ளிரேக்குப்பதில் தங்கரேக்கையும் சேர்க்கலாம்.

ஜிலேபியென்னும் தேங்குழைப்பலகாரம்.

நெல் கல் மணல் முதலியவைபோக்கிச் செவ்வையாகத் தீட்டித் தவிடுபோகப் புடைத்த, 1½-படிப் பச்சரிசி இராத்திரிக்கே தண்ணீரில் ஊறப்போட்டு உதயத்திலெடுத்து வுரலிவிட்டுக் குத்தித் தெள்ளி மெல்லியமாவை பெடுத்துக்கொண்டு அதில்விழுந்த நொய்யையும் குத்தி மாவுசெய்து சித்தப்படுத்தினதில் 1½-படி மாவை எடுத்து அதிலே மூணுஆழாக்கு அல்லது அரைப்படி சுத்தநீர்விட்டுக் குழப்பி ஒரு ஏனத்தில் சேர்த்து மூன்றுமணிநேரம் வைத்திருந்து பிசைந்துபார்க்க கெட்டியாயிருந்தால் மேலும் தகுந்த நீர்விட்டுக் கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும் வுடனே 2-படிச் சீனித் சருக்கரையைக்காய்ச்சி அழுக்கெடுத்துப் பாகுசெய்து வைத்துக்கொண்டு இருப்புக்கொப்பரையில் ஒன்னரைபடி நெய்விட்டு அடுப்பேற்றிக் கொதித்துவருந் தருணத்தில் ஒருமண்கலயத்தில் அடிப்பக்கத்தில் சுண்டுவிரலில் நுனி நுழையத்தக்க சிறுதுவாரஞ்செய்து அக்கலத்தைநன்றாய்க்கழுவி அதில் மேற்படி மரக்குழம்பை அகப்பையால் மொண்டுவார்த்து வார்க்கும்போதே அந்தத்துவாரத்தை அடியில் ஒருவிரலால் அழுத்திக்கொண்டு கொப்பறைக்கு நடுவே பிடித்து அழுத்தியவிரலை நெகித்துவிட்டு இடைவிடாமல் வளையமாக ஐந்தாறு சுற்றிச்சுற்றி வுடனே துவாரத்தை முன்னையபடி

விரலாலழுத்திக் கலயத்தில் மாவிருந்தால் மாவோடுசேர்த்துவிட்டு அக்கலயத்தை அழுக்குப்படியாத பலகையின்மேல் வைத்துவிடுக நெய்யில்விட்ட ஜிலேப்பியை மூன்றுநிமிஷம் பொறுத்துச் சட்டு வத்தால் புரட்டிக்கொடுத்துப் பொன்னிறமாய் வெந்தபிறகு அதை யெடுத்து மேலே சித்தப்படுத்தியிருக்கிற பாகில்விட்டு ஆறியபின் யெடுத்து வேறுபாத்திரத்தில் அடுக்காக வைக்கவேண்டும் அதிகத் தீயால் நெய் சுண்டிப்போமானால் மேலும் அரைபடிநெய் வார்த்துக்கொள்க இப்படி யெல்லாமாவும் சுட்டுப் பாகில் விட்டுயெடுத்து அடுக்கியெடுத்துப் பிற்பாடு மேலேகொஞ்சம் பனிநீரைத்தெளித்து வுபயோகப்படுத்திக்கொள்க.

வேறொருவிதம்.

2½-சேர்ச் சீனிச்சகுக்கரையைக் காய்ச்சி அழுக்கெடுத்துப் பின்பு 5-பலம் பநீரும் கொஞ்சநீரும் வார்த்து பாகுசெய்து அதில் 5-வராகனெடையேலரிசியையும் 1-வராகனெடை குங்குமப் பூவையும் ¼-வராகனெடை கஸ்தூரியையும் தகுந்த ½ பநீர்விட்டு அரைத்துச் சேர்த்துப் பக்குவத்தில் இறக்கிவைத்துக்கொண்டந் தப் பாகிலே மூன்போலவே சுட்டெடுத்த ஜிலேபியைவிட்டு ஆறின பின் யெடுத்து ஒருயேனத்தில் வைத்தவற்றின்மேல் மூனுபலம் பனிநீரைத்தெளித்து 6-பலம் கற்கண்டுபொடியைப்போட் டொன் றின்மேல் ஒன்றாக வடுக்கி உபயோகஞ்செய்க.

கோதுமைரவை அலுவா.

2-படிப் பாலில் அரைபடி நீர்வார்த்து அடுப்பின்மீதேற்றிக் கொதித்துவறும்போது புடைத்துக் கல் மணல் ஆய்ந்த 4-படிக் கோதமைநொய்யைக் கொட்டி அந்தநொய் வெந்து கெட்டியாய் வருந்தருணத்தில் 2-படிச் சுத்திசெய்த சீனிச்சர்க்கரைப் பாகைக் கொட்டி அதன்மேல் ¼-படி நெய்யையும் 1-பலம் பனிநீரையும் வார்த்து நன்றாய்க்கிண்டி மூடியால்மூடிச் சற்றுப்பொறுத்து மறு படியுங்கிண்டி இப்படி அஞ்ச ஆறு முறை கிண்டி இளகியபதத்தில் இறக்கிஆறியபின் உபயோகித்துக்கொள்க.

வாதுமைப்பருப்புக் கோதுமைநொய் அலுவா.

ஒன்னரைபடிப்பாலில் அரிக்காபடி நீர்சேர்த்த தடுப்பின்மேல் கொதிக்கவைத்துக் கொதித்து வருவதற்குள்ளாக 5-பலம் வாதுமைப்பருப்பை வெந்நீரில் இரண்டுநிமிஷம் ஆறப்போட்டு யெடுத்

துத் தோல்போக்கி அதைப் பால்விட்டு மைபோலக் கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும் மேற்மடி பால்கொதித்து வரும்போதே புடைச்சி ஆய்ந்தரைப்படிச் கோதுமைநொய்யைக் கொட்டி நன்றாய்க் கிளரவும் கொஞ்சநேரத்தில் செம்மையாய் வெந்துவரும் அதுசமயத்தில் மேற்படி வாதமையை அதிற்போட்டுக் கிண்டி அழுக்கெடுத்துக் காய்ச்சி 1½படிச் சீனிச்சருக்கரைப் பாகையும் இரண்டுபலம் பனிநீரையும் அரிக்காபடிநெய்யும் வார்த்து மறுபடியும் கிண்டி இலேகியபதத்தில் இறக்கிக்கொள்க.

வாதுமை அலுவா.

1-படி வாதமைப்பருப்பை வெந்நீரில் 3-ரிமிஷம் போட்டு வைத்து மேல்தோலை நீக்கிப் பசும்பால்விட்டுக் கெட்டியாய் அரைத்து வைத்துக்கொள்க 1-படிப் பசும்பாலை அடுப்பின்மீதேற்றிக் காய்ந்துவரும்போது அரைபடி கோதுமைநொய்யை அப்பாலில் கொட்டிக் குழைந்துவருந் தருணத்தில் அரைத்துவைத்த வாதுமையை அதில்சேர்த்துப் பின்பு 1½படிச் சீனிச்சருக்கரையை அழுக்கெடுத்துப் பாகுசெய்து அந்தப்பாகையும் ½படி நொய்யையும் 2-பலம் பனிநீரையும் 1-வராகனெடை குங்குமப்பூவையும் 3-வராகனெடை பொடிசெய்த ஏலரிசியையும் அதனோடுகலந்து செவ்வையாகக் கிளறி அல்வாப்பதத்தில் இறக்கி ஆறியபின் உபயோகித்துக் கொள்க.

அக்பர் பிரியமாகத்தின்ற அல்வா.

வெள்ளரிக்காய்விரை கார்ப்பூஜ்விரை சுமைக்காய்விரை இந்த நால்வகை விரைகளையும் தோல்போக்கி வகைக்கு அரைப்படியும் தோல்நீக்கிய வாதுமைப்பருப்பு ½படியும் கல்மண் ஆய்ந்த கசகசா 2-படி கற்கண்டுதுளைப் பாகுகாய்ச்சி அந்தப்பாகை ஒரு ஏனத்தில் வார்த்து அடுப்பேற்றி மேலரைத்துவைத்த விரைகளை முழுதும் அதிற்போட்டுப் பின்பு அரையேமாகாணிபடி நெய்யையும் 5-பலம் பனிநீரையும் 2-வராகனெடைக் குங்குமப்பூவையும் அரை வராகனெடைக் கஸ்தூரியையும் 1-வராகனெடை தங்கரேக்கையும் சேர்த்துக் கிண்டி அல்வாப்பதத்தில் இறக்கி ஆறவைத்து உபயோகிக்க.

நிசிசதா அல்வா.

புடைத்து ஆய்ந்த 5-படி கோதுமையை ஒரு ஏனத்தில் கொட்டித் தகுந்த நீர்விட்டு ராத்திரிக்கே ஹவைத்துக் காலையிலெடுத்து அடியுரலில்இட்டுக் குழருகொண்டு கெட்டியாக ஆட்டி ஒரு புதுப்

பாணையில் பால்பிழிந்து சக்கையில் கொஞ்சம் நீர்விட்டு மறுபடியும் ஆட்டிப்பிழிந்து அந்தப்பாணையை வாய்கட்டி ஒருமூலையில் ஒருவாரம் வைக்கவேண்டும் அப்படியே அது பாகாய்ப்போகும் எட்டா நாள் ஒருபடிக்கற்கண்டு அல்லது சீனிச்சருக்கரையை பாகுகாய்ச்சி அந்தப்பாகிலே மேற்படி மாவுப்பலை ஒருபடிவிட்டு 10-பலம் நெய்யும் 3-பலம் பனிநீரையும் 1-வராகனெடைக் குங்குமப்பூவும் 3-வராகனெடையேலரிசிறுநூளும் சேர்த்து அல்வாப்பதத்தில் இரக்கிக்கொள்கவும்.

சுரைக்காய் அல்வா.

2-இளஞ்சுரைக்காய்களை மேல்தோலைச்சீவிப் பிளந்து அவற்றினுள்ளிருக்கும் விதைகளையும் அவ்விதைகளை மூடிய பஞ்சுபோலுள்ள பாகத்தையும் எடுத்துவிட்டுத் துண்டங்களசெய்து 2-படிப் பசும்பாலில் அரைபடி நீர்விட்டுக் கொதிக்கவைத்து நன்றாய்க் கொதித்துவருஞ்சமயத்தில் மேற்படி துண்டங்களை 5-அல்லது 6-சேர் நிறுத்துப்போட்டு மூடிபால்மூடி ஒண்ணரைமணிநேரம் சீயெரித்துக் காய்த்து முழுதும் வெந்து குழைந்துபோயிருந்தால் 3-பலம் வாதுமைப்பருப்பைத் தோல்போக்கி அரைத்து அதிற் போட்டு ஒரு மத்தினால் நன்றாய்க்கடைந்து 10-பலம் நெய்யையும் 2-சேர்க்கற்கண்டில் நூளையும் மூணுபலம் பனிநீர் 1-வராகனெடை குங்குமப்பூவைக் கரைத்து அதையும் மேலதனோடு சேர்த்துச் செவ்வையாகக்கிண்டி இலேகியபதத்தில் இறக்கிவுபயோகித்துக்கொள்க.

பொரிவிளாங்காய்.

அரைசேர் சருக்கரையில் கொஞ்சம் ஜலம்விட்டுக் காயவைத்துக் கொப்பரைத் தேங்காயைத் துண்டுகளாகத் தரித்து நெய்யில் கொஞ்சநேரம் வறுத்துக் கால்சேர் பச்சைப்பயற்றில் அல்லது துவரம்பருப்பில் சேர்த்துக் காய்ந்துகொண்டிருக்கிற சருக்கரையில் போட்டுச் சுடுகையா யிருக்கும்போதுதானே உண்டைகள் பிடிக்க வேண்டியது.

வேறொருவிதம்.

அரைசேர் சருக்கரையில் ஜலம்விட்டுப் பாகுபதமாகக் காய்ச்சிக் கால்சேர் பச்சைப்பயறுவது துவரம்பருப்பாவது அதில் போட்டுக் கொஞ்சம் ஏலப்பொடியும் போட்டுக்கொள்ளவேண்டியது.

பூசினிவிரை உண்டை.

அரைசேர் பூசினிவிரையைத் தோல்போக்கி நெய்யில் வறுத் தெடுத்து ஒரு அகலச்சட்டியில் அரைசேர் சருக்கரையைப் போட்டுக் கொஞ்சம் ஜலம்விட்டுப் பாகுகாய்ச்சி அந்தப் பாகில்போட்டு உண்டை பிடிக்கவும்.

வறுத்தகடலை.

ஆய்ந்தெடுத்த கால்சேர் கடலையில் அல்லது தொவரையில் புதுசலம்விட்டு ஆறுமணிபரியந்தம் ஊறவைத்து ஜலத்தையிருத்தி விட்டு ஐந்துநிமிஷம் ஆறவைத்து ஒருபாத்திரத்தில் நெய்விட்டு உப்புகிறபரியந்தம் வறுத்துக் கொட்டிக்கொண்டு மறுபடியும் நெய் விட்டுக் கொஞ்சம் உப்புப்பொடியும் முளகாய்த்தூளும் போட்டு வறுத்து இதில் அதைக் கொட்டிக் குலுக்கி எடுத்துக்கொள்ள வேண்டியது.

வறுத்த பச்சைப்பயறு.

ஆய்ந்தெடுத்த அரைசேர் பச்சைப்பயற்றை ஒருராத்திரி பரியந்தம் ஊறவைத்து மறுநாள் காலமே அதையெடுத்து ஒருமண்பாத்திரத்தில் வறுத்துக்குத்தி உமிபோக்கிக் கொஞ்சம் உப்புப்பொடியும் முளகாயின் தூளும் சேர்த்து நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.

வறுத்த வாழைக்காய்.

பத்து வாழைக்காயை விரித்துத் துண்டுகளாகக் கத்தரித்து எலுமிச்சம்பழ ரசத்துடன் உப்பும் மிளகுஞ்சேர்த்து 10-அல்லது 20-நிமிஷம் ஊறவைத்து நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.

கூட்டரிசி.

கால்சேர் புதுஅரிசியை ஒருமணிநேரம் ஜலத்தில் ஊறவைத்து ஒரு கொப்பறைத் தேங்காயை சின்னதுண்டுகளாகக் கத்தரித்துச் சுத்தப்படுத்திய அரிக்காசேர் எள்ளையும் கோதுமையையும் கடலையையும் தனித்தனியே வறுத்து ஒன்றாகக் கூட்டி 20-முளகாயை நெய்யில் வறுத்துத் தகுமான உப்புஞ்சேர்த்துப் பொடிசெய்து எல்லா வற்றையும் சேர்த்து கொஞ்சம் நெய்விட்டுக் கலக்கவேண்டியது.

கோதுமை பொரிமா.

அரைசேர் கோதுமை அரைசேர் கடலை கொஞ்சம் வால் கோதுமை இவைகளைத் தனியே வறுத்து அரைத்து மாவாக்கித்

தயிரிலாவது உப்பிலாவது சருக்கரையிலாவது வெண்ணெயிலாவது முளகாய்ப்பொடியிலாவது நெய்யிலாவது மற்ற எதுகளிலேயாவது சேர்த்துப் பிசைந்து பட்சணைசெய்யலாம் இது யாத்திரைவாசிகளுக்கும் விரதமிருப்போர்களுக்கும் மிகவும் உபயோகமான ஆகாரமாக விருக்கின்றது.

பச்சைப்பயற்றுப் பொரிமா.

அரைசேர் பச்சைப்பயற்றையாவது தொவரையை யாவது குத்தி உமிபோக்கி அரைமனிநேரம் ஜலத்தில் ஊறவைத்து இடித்துக் கொஞ்சம் உப்பும் சீரகமும் போட்டுப் பிசைந்து ஒரு அகலச்சட்டியில் அரைசேர் நெய்விட்டுக் காயவைத்து ஒவ்வொருசிரியசரண்டியவ்வளவெடுத்து அதில் போட்டு வறுத்துக்கொள்ளவேண்டியது

காராமணி பட்சணை.

50-பச்சைக் காராமணிகாய்களை யெடுத்து விதைகளை யுதிர்ந்துக் கொஞ்சம் முளகாய்த்தானும் உப்புஞ்சேர்த்து நெய்யில் வறுத்துக்கொள்ளவேண்டியது.

அல்வா.

ஒருசேர் கோதுமைநொய்யைப் பஞ்சலோக பாத்திரத்தில் சிவக்க வறுத்து அரைத்து மாவாக்கி ஒருசேர் நேய்யும் முக்கால்சேர் பசும்பாலும் அரைசேர் வெள்ளைச் சருக்கரையும் சேர்த்து நன்றாக வெந்தபின்பு இறக்கிக்கொண்டு சாப்பிடவேண்டியது இதை அரிசிமாரொட்டியில் அனுபானமாகச்சேர்த்துச் சாப்பிடலாம்.

முந்திரிப்பருப்பு உண்டை.

அரைசேர் முந்திரிப்பருப்பைத் தோல்போக்கி ஒருசேர் வெள்ளைச் சருக்கரையைப் பாகுபதமாகக்காய்ச்சி அதில்போட்டு உண்டைகள் பிடிக்கவேண்டியது.

வேர்கடலை.

போதுமான வேர்கடலைத் தோல்போக்கி நெய்யில் வறுத்துச் சருக்கரைசேர்த்துப் பக்ஷணைசெய்யவும்.

எவ்வளவுதேவையோ அவ்வளவு வேர்க்கடலையைத் தோல்போக்கி நெய்யில் வறுத்துத் தித்திப்புக்காரம் இவ்விரண்டில் எதில் பிரியமோ அதில் சேர்த்துப் பட்சணைசெய்யவும்.

சகலவிதபலகாரவகைப் படலம்-முற்றிற்று.

பதினாறாவது
பாயசவகைப் படல்ம்.

பாலும் அரிசியும் சேர்ந்தபாயசம்.

ஒருசேர் பசும்பாலைக் கொதிவருகிற பரியந்தங் காய்ச்சிக் கால் சேர் மெல்லீசு புதுஅரிசியுடைத்து அரைபலம் நெய்சேர்த்துக் காய்ந்துகொண்டிருக்கிற பாலில்போட்டு இருபது நிமிஷபரியந்தம் வேக வைத்து ஒருநென்னைச் சருக்கரைபோட்டு அகப்பைக் காம்பினால் துழாவும் யேனென்றால் பொங்கிப்போனால் மொத்தை யாகிவிடும்.

பாலும்கோதுமைநெய்யும் சேர்ந்தபாயசம்.

ஒருசேர் பசும்மாலைக்காய்ச்சி அதில் அரிக்காசேர் கோதமை நொய்யும் கால்சேர் சவ்வரிசியும்போட்டு ஒரு கரண்டியினால் கோதுமைநொய் கலந்து மொத்தையாய்ப் போகாதிருக்கும்படி விடாமல் துழாவிக் கடைசியில் ஒருரூபாயைடை ஏலம்போடவேண்டியது.

பாலும்சவ்வரிசியுஞ் சேர்ந்தபாயசம்.

ஒருசேர் பசும்பாலைக் காய்ச்சிப் பின்பு இரடுகரண்டி சவ்வரிசி போட்டு ஒருகரண்டியினால் அல்லது அகப்பையினால் துழாவிக் கால்சேர் சருக்கரையும் கொஞ்சம் திராட்சப்பழமும் ஏலமும் அடுப்பிலிருந்து இறக்குமுன்பாகப் போடவேண்டியது.

கோதுமைமாவின் பால்கொழுக்கட்டை.

அரைசேர் கோதமைநொய்யை யெடுத்துக் கால்சேர் பசும் பாலில் போட்டுப் பிசைந்து ஒரு பலகையின்மேல் ஒருசாண் அல்லது அரைச்சாண்நீமாய் அநேகம் திரட்டித் தரையின்மீது மெல்லீசு வஸ்திரம் விரித்துப் பிற்பாடு ஒருசேர் இரண்டுசேர் பசும்பாலைக் காய்ச்சித் திரட்டிவைத்தவைகளை அதிற்போட்டு இருபது நிமிஷவரையிலும் வேகவைத்து அரைசோ சருக்கரைப்போட்டுக் கரண்டியினால் எல்லாவற்றையம் கலக்கித் துழாவவேண்டியது.

காட்டரிசியும்பாலுஞ் சேர்ந்தபாயசம்.

ஒருசேர் வால்நெல்லைக்குத்தி உமிபோக்கி ஒருசேர் இரண்டுசர் பசும்பாலைக்காய்ச்சி அரிசியை அதிற்போட்டு நார்பது நிமி

ஷம்வரைக்கும் வேகவைத்துப் பிற்பாடு அதில் கால்சேர் சருக் கரையும் கொஞ்சம் ஏலப்பொடியும் போட்டு எல்லாவற்றையும் அகப்பையினால் கலந்துவிடவும்.

திராட்சப்பாயசம்,

ஒருசேர் பசும்பாலை நன்றாய்க்காய்ச்சிக் கால்சேர் திராட்சப் பழத்தைக் குளிர்த்தஜலத்தில் கழுவித் காய்ந்துக்கொண்டிருக்கிற பாலிற்போட்டுக் கால்சேர் சருக்கரையும் ஒருருபாயெடை ஏலப் பொடியும் போட்டு பிற்பாடு 10-நிமிஷபூரியந்தம் அடுப்பினிந்து வைக்கவேண்டியது.

தேங்காயும்பாலுஞ் சேர்ந்தபாயசம்.

ஒரு தேங்காயை உடைத்து ஒடுபோக்கித் திருகிக்கொண்டு அதில் ஒருசேர் பசும்பால்சேர்த்து அரைசேர்ச் சருக்கரையும் கொஞ்சம் ஏலப்பொடியும்போட்டு ஒரு கரண்டியினால் கலக்கி விடவேண்டியது.

கப்பில்லாததேங்காய்ப் பால்பாயசம்.

இரண்டு அல்லது மூன்றுதேங்காய்களை ஒடுபோக்கிக் கல்லூரில் பால்சிதறாமல் சதைத்துப் பிழிந்துக்கொண்டு கால்சேர் சருக் கரையும் கொஞ்சம் ஏலப்பொடியும்போட்டு இரண்டரை நாழிகை காய்ச்சி இறக்கிவிடவேண்டியது.

பாதுமைபருப்பும்பாலுஞ் சேர்ந்தபாயசம்.

மிகவுந் தித்திப்புள்ள ஒருசேர் பாதுமைப்பருப்பையும் கால் சேர் திராட்சிப்பழத்தையும் வெந்நீரில் நன்றாகக் சுத்திசெய்து இரண்டு அல்லது மூன்றுசேர் பசும்பாலில் அதைப்போட்டு நன்றாகக் காய்ச்சி இறக்கும்போது ஜாதிக்காயைக் கொஞ்சஞ்சீவி அதிற் போடவேண்டியது.

மூங்கிலரிசியும்பாலுஞ் சேர்ந்தபாயசம்

கால்சேர் புதுமூங்கிலரிசியை ஒருசேர் பசும்பாலில்போட்டு கன்றாகக்காய்ந்தபின்பு அரைச்சேர் வெள்ளைச்சருக்கரையும் கொஞ் சம் ஏலப்பொடியும் போடவேண்டியது.

கோரைத்தானியமும் பாலுஞ்சேர்ந்த பாயசம்

அரைப்பலம் கோரைத்தானிய மெடுத்துக்குத்திச் சுத்தஞ் செய்து ஒருசேர் பசும்பாலில்போட்டு ஐந்துநாழிகைக் காய்ச்சிப்

பின்பு கால்சேர் வெள்ளைச்சருக்கரையும் கொஞ்சம் ஏலப்பொடியும் போடவேண்டியது.

எள்ளும்பாலுஞ் சேர்ந்தபாயசம்.

கால்சேர் சுத்தப்படுத்திய யெள்ளை ஒருசேர் பசும்பாலில் போட்டு இரண்டரைநாழிகை காய்ச்சிப் பிற்பாடு ஒருசேர் சருக்கரையும் கொஞ்சம் ஜாதிக்காய்த்தூளும் போடவேண்டியது.

சவ்வரிசியும்பாலுஞ் சேர்ந்தபாயசம்.

கால்சேர் சவ்வரிசியைக்குத்தி ஒருசேர் பசும்பாலில் சேர்த்துக்காய்ச்சி இறக்கும்போது கால்சேர் சருக்கரைபோட்டுக் கரண்டியினால் நன்றாகத் துவாழவேண்டியது.

பாலும்கோதுமைரவையுஞ் சேர்ந்தபாயசம்.

5-படிப்பாலை ஏடுகட்டவோட்டாமல் துழாவி நன்றாய்க் காய்ச்சிக்காய்ந்துவருந்தருணத்தில் காலேஅரிக்கால் அல்லது-அரைபடிக் கோதுமைரவை அதிற்கொட்டிச் சிறிய சட்டுவத்தால் கிண்டிக் கொண்டே யிருக்கவேண்டும் இல்லாவிட்டால் மேற்படி ரவைகள் சிறு சிறு கட்டிகளாகச் சேர்ந்திரளும் அது வெந்துவருந் தருணத்தில் 5-பலம் வாதுமைப்பருப்பைத் தோல்போக்கி முளகாய்ப்படாத அம்மியில் சந்தனம்போலரைத்து 3-பலம் நீரில் கலக்கி இதை முன்னும் 5-பலம்பநீரை அதன் பின்னுமாகவிட்டு 1½-படிச் சீனிச்சருக்கரையை அல்லது ஒண்ணரைபடி எடுத்துப் பொடிசெய்த கற்கண்டைப்போட்டு நன்றாய்க்கிண்டிக் குழம்பாய்வரும் பக்குவத்தில் இறக்கிவைத்துக்கொண்டு சற்றே சுடுகையோடு சாப்பிடவேண்டும்.

வேறு.

மேலேசொல்லிய அளவுபால் அளந்து வார்த்துக்காய்ச்சி அப்பால் கொதித்துவருஞ்சமயத்தில் அரைபடிக் கோதுமைநொய்யைக் கொட்டிக் கிண்டிக்கொண்டே யிருந்து அது வெந்துவரும்போதே 7-பலம் வாதுமைப்பருப்பை முன்போலப் பக்குவப்படுத்திச் சேர்த்துப் பின்பு மேற்படி அளவு விரையில்லாத திராட்சப்பழத்தை செத்தைமுதலானவை யில்லாம லாய்ந்துகொண்டு கொஞ்சநீரில் அலசியெடுத்து அப்பாயசத்தில் போட்டு அப்பழத்துக்குச் சரியெடை பந்நீர்விட்டு ஒண்ணேழுக்காற்படிக் கள்ளிக்கோட்டைச்

சர்க்கரையையாவது 2-படிச் சுற்றிப்பொடியையாவது கொட்டிக் கிண்டிக்கொண்டேயிருந்து மேற்படி பாயசப்பக்குவத்தில் இறக்கிவிடவேண்டும்.

சப்பரிசி பாயசம்.

5-படிப் பசும்பாலில் 1-படி நீர்கலந்து அடுப்பின்மீதேற்றி நன்றாய்க் காய்ந்துவருகையில் சப்பரிசி முக்காபடி கொட்டிக் கிண்டிக் கொண்டே யிருக்கவேண்டும் முக்காற்றிட்டம் வெந்து வருமளவில் 3-பலம் வாதுமைப்பருப்பையும் 5-பலம் பநீரையும் அதில் சேர்த்து மேலேசொல்லிய அளவு சுற்றித்தூள் அல்லது சீனிச்சருக்கரைகொட்டிக் கிண்டிக்கொண்டிருந்து மேற்படிபக்குவத்தில் இறக்கிவிடவேண்டும்.

மூங்கிலரிசிப் பாயசம்.

பால் 5-படியும் நீர் 1-படியுமாகலந்து காய்ச்சிக் காய்ந்துக் கொண்டிருக்கும்போதே குத்தித் தீட்டிப்புடைத்துக் கல்மண்ணில் லாமல் ஆய்ந்த முக்காபடி மூங்கிலரிசியை அதிற்கொட்டி முக்காலேயரைக்கால் வரிசை வெந்துவருஞ் சமயத்தில் வாதுமைப் பருப்புத் திராட்சப்பழம் சீனிச்சருக்கரை இவற்றை முறையே மேல்சொல்லிய அளவாகச் சேர்த்து மேற்படி பக்குவமாய் இறக்கிக்கொள்க.

பச்சரிசினொய் பாயசம்.

5-படிப் பசும்பாலை நன்றாகக்காய்ச்சிக் காய்ந்துவரும்போது கல்மணலில்லாமல் சுத்தஞ்செய்த அரைப்படி பச்சரிசினொய்யைக் கொட்டிக் கிண்டிக்கொண்டேயிருந்து 3-பலம் வாதுமைப்பருப்பை அரைத்து 5-பலம் பனிரீரில் கரைத்து அதில்விட்டு மறுபடியும் கிண்டி நொய் மேற்சொன்ன பக்குவத்தில் வெந்துவருகையில் சீனிச்சருக்கரை சுற்றித்தூள் இரண்டில் ஒன்றை முன்சொன்ன அளவெடுத்து அப்பாயசத்தில்போட்டுத் துழாவி மேற்படி பக்குவத்தில் இறக்கிவிடலாம்.

பாயசவகைப் படலம்-முற்றிற்று.

பதினேழாவது
வடகவகைப் படலம்.

கலியாணப்பூசிணிக்காய் வடகம்.

மூன்றுசேர் உளுந்தை உயிபோக்கி ஒரு இராத்திரி ஜலத்தில் ஊறவைத்து மறுநாள் காலமே கல்லூரலில் மெதுவாக இடித்து ஒரு கலியாணப்பூசிணிக்காய்த் தோலைச்சீவிப் பொடியாக அரிந்து அதிற்போதுமான முளசாய்ற்றாள் சீரகம் மிளகுபொடி ஒருரூபாயெடை பெருங்காயம் இவைகளையெல்லாஞ் சேர்த்துப் பிசைந்து சிறிய உண்டைகள்செய்து ஒரு துப்பட்டிமீது வைத்து இரண்டு நாள் வெய்யலில் காய்ந்தபின்பு எடுத்துவைத்து வேண்டும்போது நெய்யில் வறுத்துச் சாப்பாட்டில் உபயோகப்படுத்திக்கொள்ளவும்.

வெந்தயவடகம்.

ஒருசேர் வெந்தயமெடுத்து ஒரு இராத்திரி ஜலத்தில் ஊற வைத்து மறுநாள் காலமே ஒரு கல்லூரலில் மெதுவாகத் துவைத்து அதனுடன் இரண்டு ரூபாயெடைச் சீரகம் இரண்டு கரண்டி முள காய்ற்றாள் அவ்வளவு உப்பு கொஞ்சம் கறிவேப்பிலை இவைகளைச் சேர்த்து உண்டைசெய்து ஒருநாள் இரண்டுநாள் காய்ந்தபின்பு எடுத்துவைத்து வேண்டும்போது நெய்யில் வறுத்துப் புளிப்புச் சேர்ந்த ரசத்தில் போட்டு மத்தியான போஜனத்தில் உபயோகப் படுத்திக்கொள்ளவும்.

கொத்தமல்லியிலை வடகம்.

இளைசாயிருக்கிற 10-கட்டுக் கொத்தமல்லி இலையைக் கத்தியி னால் பொடியாக அரிந்து கொஞ்சம் உப்பு முளகாய்ற்றானும் கலந்து ஒருபாயின்மீது அல்லது பலகையினமேல் துப்பட்டிவீரித்து அதன்மேல் வடகமிட்டு உலர்ந்தபின்பு நெய்யில் வறுத்து மத்தி யான போஜனத்தில் சேர்த்துக்கொள்ளவும்.

அரிசிமாவடகம்.

குத்திச் சுத்தப்படுத்திய இரண்டுசேர் அரிசியை ஒருசேர் மோரில் 15-நாள் ஊறவைத்துக் கல்லூரலி லீடித்து 15-கொத்தமல் லிக்கட்டுகளின் வேரைகீக்கி இலையை உரலில் நன்றாகத் துவைத்து இதை அதனுடன் கலந்து அரைபலம் உப்பு அரைபலம் ஆய்ந்

தெடுத்த எள்ளும்-அரைபலம் முளகாய்த்துள் சேர்த்து எல்லாவற்
றையும் கையினால் நன்றாகக் கலந்து சின்ன வடகங்களாக ஒரு துப்
பட்டியின்மே லிட்டு வெய்யில் நன்றாக உலர்ந்தபின்பு பத்திரப்
படுத்தி வைக்கவேண்டியது அதை யடிக்கடி வெய்யிலில் வைத்து
வரவும் இவை வேண்டும்போது ரெய்யில் வறுத்து மத்தியானத்தில்
உபயோகப்படுத்திக் கொள்ளவும்

**வறுத்தநெல்லும் கொத்தமல்லி இலையுஞ்சேர்ந்த
வடகம்.**

இரண்டுசேர் மெல்லீசநெல்லை ஒரு மண்பாத்திரத்தில் வறுத்
துக் குத்தி உம்போக்கிமோரில் ஒருராத்திரி ஊறவைத்து மறுநாள்
காலமே இளசாகவிருக்கிற ஐம்பது கொத்தமல்லி இலைக்கட்டை
கொஞ்சம் உப்பும் முளகாய்த்தூளும் போட்டு உரலில்வைத்துப்
பிசைந்து ஒரு துப்பட்டியின்மேலே வடகமிட்டு வெய்யிலில் காய
வைத்துப் பத்திரப்படுத்தி அப்போதைக் கப்போது ரெய்யில்
வறுத்து மத்தியானபோசனத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டியது.

அரிசிமாவும் வாழைத்தண்டுஞ்சேர்ந்த வடகம்.

இரண்டுசேர் அரிசிமாவைத் தயிரில் ஒருராத்திரி ஊறவைத்து
மறுநாள்காலமே ஒருமரத்து வாழைத்தண்டை பில்லைகளாக அரிந்
து அதைச்சின்ன துணிக்கைகளாக்கி இடித்து ஜலத்தைப்பிழித்து
போட்டுத் தயிரில் ஊறவைத்திருக்கின்ற அரிசிமாவுடனேசேர்த்
துக்கொஞ்சம் முளகாய்த்தூள்போட்டு இவைகளை யெல்லாம் நன்
ருரப்பிசறி ஒரு மெல்லீசவெள்ளைவஸ்திரத்தின்மேலே மூன்றி விர
லினால் வடகமிட்டு பொருநாள் காயவைத்து வேண்டும்போதுரெய்
யில் வறுத்துக்கொள்ளவும்.

சுரைக்காய்வடகம்.

இரண்டு மூன்று சுரைக்காயைச் சின்ன துண்டுகளாக்கித்
தோலைச் சீவிப்போட்டு ஒருசேர் உளுத்தம்பருப்பை ஜலத்தில்
ஊறவைத்து நன்றாக அரைத்துக் கொஞ்சம் உப்பும் சீரகப்பொடி
யும் கொஞ்சம். பெருங்காயம் அந்த சுரைக்காய்த் துண்டுகளுடன்
சேர்த்துப் பிசைந்து வடகமிட்டு ஒருநாள் வரைக்கும் வெய்யலில்
உலர்த்தி வேண்டியபோது ரெய்யில் வறுத்துக்கொள்ளவும்.

மொச்சைக்கொட்டைமாவின் வடகம்.

ஒருசேர் புதுமொச்சைக்கொட்டை மாவும் ஒருசேர் உளுத்த
மாவும் கூட்டிக்கொஞ்சம் உப்பும் முளகாய்ப்பொடியுஞ் சேர்த்து

ஜலம்விட்டுப் பிசைந்து ஒரு துப்பட்டியின்மேலே மூன்று விரல்களினால் வடகமிட்டு வெய்யலில் உலர்த்தி வேண்டியபோது நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.

பச்சை மொச்சைப்பருப்பு வடகம்.

ஒருசேர் இளைசாயிருக்கும் மொச்சைப்பருப்பும் பொருசேர் உளுத்தமாவும் கொஞ்சம் உப்பும் முளகாய்த்துளும் பொன்னுருகச்சேர்த்துப் பிசைந்து மேற்சொல்லிய பிரகாரம் வடகமிட்டு உலரவைத்து வேண்டியபோது நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.

உளுந்துவடகம்.

ஒருசேர் உளுந்தைக் குத்தி உமிபோக்கி ஜலத்தில் ஒரு இராத்திரிவரையில் ஊறவைத்து கல்லுரலில் றுப்பிக் கொஞ்சம் உப்பும் முளகாய்ப்பொடியும் சுத்தப்படுத்திய எள்ளும் போட்டுப் பிசறி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக வெடுத்து மூன்றுவிரல்களால் நீண்ட பலகையின்மேலாவது பாயின்மேலாவது சலவைத் துப்பட்டியின்மேலாவது நேத்தியாகச் சின்ன வடகடமிட்டு ஒருநாள் அல்லது இரண்டுநாள் வெய்யிலிலே யுலர்த்திவைத்து மத்தியான போஜனத்துக்கு நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.

வசலைவடகம்.

இரண்டுசேர் உளுந்தைக் கல்லுரலில் குத்தி வெய்யலிலே யுலர்த்தி மறுபடியும் குத்தி உமிபோக்கி அரைத்து மாவாக்கி ஜலத்தில் பிசறி ஐந்துநிமிஷவரைக்கும் வைத்து இரண்டுபலம் அழுக்கு வாங்கிய உப்பும் வசலைக்கொடியும் மிளகுபொடியும் சீரகமும் வகையொன்றுக்கு ஒவ்வொருபலமும் கால்பலம் பெருங்காயமும் சேர்த்துப் பிசறி ஒரு மொத்தையாகத் திரட்டிக் கொழுவி அல்லது உலக்கைப் பூணுக்கு நல்லெண்ணை தடவி மெழுகுபோ லீடித்துச் சின்ன அடைகளாகத்தட்டி அதின்மேல் கொஞ்சம்உலர்ந்த அரிசிமாவைத் தெளித்து பொன்றோடொன்று தட்டுப்படாம்ல் ஐந்துநிஷம் காயவைத்து நெய்யில் வறுத்துக்கொள்ளவும் இது கலியாணபந்திக்கு மிகவும் உபயோகம் இந்துஸ்தான் தேசத்தில் இது அருமையாக வழங்குகின்றது.

வடகைவகைப் படலம்-முற்றிற்று.

பதினெட்டாவது

சட்ணிவகைப் படலம்.



ஊறுகாய்களும் சட்ணிகளும் கடுகுமாங்காயூறுகாய்.

அப்போதறுத்த நூறு பெருஞ்சாதி மாங்காய்களைக் கிணற்றி லாவது ஓடுகிற ஜலத்திலாவது ஒருமணி பரியந்தம் ஊறவைத்து நன்றாகக் கழுவி அரைமணிபரியந்தம் ஆறவைத்து ஒவ்வொன்றாக வெடுத்துவிட்டுப் போகாமல் நான்குபிளவாகப் பிளந்து விதைகளை யெடுத்து அழுக்கில்லாமல் சுத்தஞ்செய்த இரண்டுபடி உப்பைப் பதினைந்து நாழிகைவரைக்கும் வெய்யலில் காயவைத்துப் பொடியாக்கிப் பத்துப்பலம் முளகாய் ஐந்துபலம் வெந்தயம் அவ்வளவு மஞ்சளைத் தனித்தனி நெய்யில் வறுத்து இடித்துத் தூளாக்கி 20-பலம் கடுகை வெய்யலிலே காயவைத்துப் பொடியாகச்செய்து இவைகளையெல்லாம் அப்போதாடிய 40-பலம் நல்லெண்ணையில் பிசறிவைத்துப் புதிசாகிய ஒருபலம் பெருங்காயத்தை நெய்யிலா வது வெண்ணையிலாவது வறுத்துக்கொண்டு 4-பலம் வெள்ளைப் பூண்டைச்சீதைத்து ஒருபலம் ஜாதிபத்திரியையும் அவ்வளவு சன்ன லவங்கப்பட்டையையும் பொடியாக்கி ஒருபடி கடலைமாவும் ஒருபடி முளகுபொடியும் கூட்டி யெல்லாம் மேற்படி நல்லெண்ணையில் பிசறி வைத்தவுடனே சேர்த்து நன்றாகப் பிசைந்து மாங்காயிலடைத்து அதுகள் கொள்ளும்படியான ஒரு மண்பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்துக் குங்கிலியப் புகைகொடுத்து நல்லெண்ணைவிட்டு வாயை வஸ்திரத்தினால் கட்டி ஒரு மரக்குதிரையின்மீது வைத்து வாரத்துக்கொருநாள் வெய்யலில் காயவைத்து 30-நாளைக்குமேல் தயிர் மோர்ச்சாதத்துடன் உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டி யது.

வெந்தயமாங்காய் ஆறுகாய்.

நூறு பழக்காய்களைக் கழுவி ஆறவைத்து விட்டுப்போகாமல் நாலாகப் பிளந்து சுத்தப்படுத்திய இரண்டுபடி உப்பை வெய்யலில் மேற்சொல்லிய பிரகாரம் காயவைத்து 40-பலம் வெந்தயம் 20-பலம் மஞ்சள் 10-பலம் முளகாய்களை யெண்ணையில் தனித்தனியே வறுத்துப் பொடிசெய்து ஒருபலம் பெருங்காயத்தை நெய்யில் வறுத்துக் காயவைத்த உப்புடன்சேர்த்துப் பொடிசெய்து இவைக

ளெல்லாவற்றையும் நாற்பதுபலம் நல்லெண்ணையில் பிசறிவைத்து இரண்டுபலம் பூண்டு ஒன்றேகால்பலம் சாதிக்காய் சன்ன லவங்கப் பட்டை சீரகமும் பொடியாக்கி ஒன்றாகச்சேர்த்துப் பிசைந்து மாங்காயிலடைத்து மேற்சொல்லியபிரகாரங் குங்கிலியப் புகைகொடுத்த மண்பாத்திரத்தின்பொட்டு மறுபடியும் நாற்பதுபலம் நல்லெண்ணை விட்டுப் பத்திரப்படுத்தி வைக்கவேண்டியது இவை முக்கியமாக மழைகாலத்தில் சீதளம் வரவொட்டாமல் சாப்பாட்டில் உபயோகப்படுத்திக்கொள்ளவும்.

வேறொருவிதம்.

நூறு பச்சைமாங்காயை விட்டுப்போகாமல் பிளந்து சுத்தப் படுத்திய பதினேந்துநாழிகை வெய்யிலில் உலர்த்திப் பொடிசெய்து 2-படி உப்பும் அவ்வளவு வெந்தயப்பொடியும் மற்ற மசாலாகளும் போட்டு அதுகளை ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தி அடிக்கடி வெய்யிலிலே வைக்கவேண்டியது தயிரிலேயாவது ஊறவைக்க வேண்டியது விஸ்தாரம் கடுகும் சீரகமும் வெந்தயமும் கறிவேப்பிலையும் வெண்ணையில் வறுத்து அதற்குப்போட்டால் அதுஉபயோகப்படும் முதல்செய்தபடி யிருந்தால் அந்த ஊறுக்காய் இன்னம் எதற்காவது உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டியது.

உப்புப்போட்ட மாங்காயூறுகாய்.

நூறு மாம்பிஞ்சைக் குழையுடனே மரத்திலிருந்து யிறக்கி நன்றாகக் கழுவி இரண்டுமணிபரியந்தம் ஆறவைத்து மேல்விவரித்த பிரகாரம் பாணையைச் சித்தப்படுத்தி அதிற்போட்டு இரண்டுபடி உப்பை வெய்யிலிலே உலர்த்தி நன்றாகப் பொடிசெய்து சேர்த்து இரண்டுவிசை அல்லது எட்டுப்பலம் பச்சைமுளகாய் கம்புடனே அதிற்போட்டு பாணைவாயைமூடி எட்டுநாள் ஊறவைத்துப் பிற்பாடு ஒருநாள்விட்டு ஒருநாள் வெய்யிலிலே காயவைத்துக்கொண்டுவந்து பச்சைமுளகாய் நன்றாய் ஆறியபிற்பாடு அதைபிரித்து நன்றாக வுலர்த்தி நெய்யிலாவது வெண்ணையிலாவது வறுத்துக்கொள்ளவும்.

மாங்காய்த்தொக்கு.

நூறு பச்சைமாங்காயை எடுத்துத் தோல்களைச்சீவி விதைகளை எடுத்துப்போட்டுச் சுத்தப்படுத்திய இரண்டுபடி வுப்பும் யெண்ணையில் வறுத்த இரண்டுபலம் முளகாயும் ஒன்றைபலம் வெந்தயப் பொடியும் சேர்த்து உரலிலிடித்துப் பின்பு ஒருவிசை பச்சைமுளகாயைத் துணிக்கைகளாகக் கத்தரிச்சிப்போட்டுக் கலந்து எல்லா

வற்றையும் பாத்திரத்திலிரப்பி வாய்கட்டி வைத்துப் பக்குவமான பிற்பாடு நித்தியம் ஒவ்வொரு விழுக்காடு எடுத்துச் சாப்பிடவும்.

நெல்லிக்கா யூறுகாய்.

கார்த்திகை மாதத்தில் அல்லது சித்திரைமாதத்தில் காய்ந்த எட்டுப்படி நெல்லிக்காயை ஒருமணி பரியந்தம் வெந்நீரிலே ஊற வைத்து ஒருபாணையில் அல்லது வேறொரு பாத்திரத்தில் சுத்தப் படுத்திய இரண்டுபடி வுப்பும் அவ்வளவு பச்சைமுளகாயும் போட்டு எட்டுநாள் வைத்து அடிக்கடி சாப்பிடவேண்டியது.

வறுத்த நெல்லிக்கா யூறுகாய்.

ஒருபடி நெல்லிக்காயைக் சுண்ணாம்பும் கலந்த வெந்நீரில் நன்றாகக் கழுவி இருபதுநிமிஷம் ஆறவைச்சி அரைசேர் நல்லெண்ணையில் அல்லது நெய்யில் நன்றாய் வதங்குகிறபரியந்தம் வறுத்து ஒருசிறிய கரண்டி கறிவேப்பிலையும் கொஞ்சம் சீரகம் கடுகு வெந்தயமும் ஐந்து நெல்லெடைப் பெருங்காயமும் கூடப் போடவும்.

நெல்லிக்காய்த் தொக்கு.

சித்திரைமாதத்தில் காய்த்த இரண்டுபடி நெல்லிக்காயை வெந்நீரில் நாலுமணியேரம் ஆறவைத்து உரலிலே குத்தி விரைகளை நீக்கி அதை ஒரு பாத்திரத்தில் நிரப்பி இரண்டுபடி பச்சைமுளகாயும் களங்கமில்லாமற் சுத்தப்படுத்திய இரண்டுபடி வுப்பும்போட்டு வாயைமூடி எட்டுநாள்மட்டும் வைத்துப் பிற்பாடு வாயைத்திறந்து அதில் இரண்டு ஆழாக்கு வெந்தயப்பொடியும் ஒரு ஆழாக்கு முளகாய்த்தானும் ஒருருபாயைடைப் பெருங்காயமும் நெய்யில் வறுத்துப்போட்டு இருபதுபலம் நல்லெண்ணையை ஒன்றாகக்காச்சி வார்க்கவும்.

உப்புப்போட்ட எலுமிச்சங்கா யூறுகாய்.

நூறுபெரிய எலுமிச்சங்காயை ஒருமணியேரம் வெந்நீரில் ஆற வைத்து விட்டுப்போகாமல் நாலாகப்பிளந்து அழுக்கில்லாமல் சுத்தப்படுத்திய அரைபடி உப்பும் இரண்டு ஆழாக்கு அல்லது ஒரு சிட்டாழாக்கு வெந்தயப்பொடியும் அரை சிட்டாழாக்கு முளகாய்த்தானும் காய்யெவ்வளவு பிடிக்குமோ அவ்வளவுக்கு அரைத்துத் துண்டுதுண்டாகக் கத்தரித்த பத்துபலம் இஞ்சியும் பத்துபலம் பங்ைமுளகாயும் அதனுடன்போட்டு அதன்மேல் காய்ச்சின பத்துப்பலம் பச்சைமுளகாயும் அதனுடன் போட்டு அதின்மேல் காய்ச்சின பத்துபலம் யெண்ணையைவிட்டுத் துணியினால் பாணை

யின் வாய்கட்டி வாரத்துக்கொருதரம் வெய்யிலில் வைக்கவேண்டியது இதை யெல்லாச் சாப்பாட்டுக்கும் உபயோகப்படுத்திக்கொள்ளவும்.

வறுத்த எலுமிச்சங்கா ஆறுகாய்.

முப்பது எலுமிச்சங்காயை வெந்நீரில் ஒருமணிநேரம் ஆறவைத்து இருபது நிமிஷம் ஆறவைத்துப் பத்துபலம் ரெய்யில் வறுத்து ஒவ்வொன்றைப் பாதிபாகப் பிளந்து வொன்றரை பலம் முளகாய்ப் பொடியும் இரண்டு சிட்டாழாக்கு அல்லது மூனுபலம் உப்பும் ஒரு சிட்டாழாக்கு வெந்தயப்பொடியும் ஐந்து நிமிஷம் வறுத்துச் சிவந்து வருவதற்கு முன்பாக எடுத்துக்கொள்ளவும்.

புளியங்காய்த் தொக்கு.

ஒரு மடங்கு அல்லது எட்டுப்படிப் புளியங்காயும் அதற்குச் சரியாக நன்றாய்ப்பழுத்த புளியும் இடிச்சி மொத்தையாக்கி விரைகள் முதலாகியதுகளை யெடுத்துவிட்டு ஒரு பாணியில்போட்டு மூடி ஒருநாள் இரண்டுநாள் வைத்து இரண்டுபடி வுப்பும் அவ்வளவு பச்சை முளகாயும் ஒரு சிட்டாழாக்கு வெந்தயப்பொடியும் போட்டுக் கலந்து நாற்பது பலம் நல்லெண்ணெயிட்டு வறுத்த பெருங்காயப் பொடியைப்போட்டு பாணியை நன்றாகமூடி இரண்டுபட்சம் வரைக்கும் வைத்துப் பின்பு வாரத்துக்கொருநாள் வெய்யிலில் வைத்து வேண்டியபோது சாப்பாட்டில் உபயோகப் படுத்திக்கொள்ள வேண்டியது.

உப்புப்போட்ட சுக்கங்கா ஆறுகாய்.

மார்கழி தை மாதத்தில் சோளக் கொல்லையில் காய்த்த நூறு சுக்கங்காயை வெந்நீரில் கழுவிவிட்டுப்போகாமல் நாலாகப்பிளந்து சுத்தப்படுத்திய அரைச்சேர் வுப்பும் இரண்டு பலம் ஒழுமும் அவ்வளவு வெந்தயப்பொடியும் சேர்த்துப் பிசறி சுக்கங்காயிலடைத்து மோர் சாதத்துடனே உபயோகப் படுத்திக்கொள்ள வேண்டியது இது பித்த பரிகாரமாகும்.

காசிலிக்கீரைத் தொக்கு.

கடலைக்கொல்லையில் வளர்ந்த காசிலிக்கீரையில் வொருமடங்கு கொண்டுவந்து நன்றாக இடித்து ஒரு புதுப்பாணியில் போட்டு வாயை மூடிவைத்து ஆறுமாதத்திற்குப் பின்பு வாயைத்திறந்து அதனுடன் இரண்டுபடி வுப்பும் அவ்வளவு பச்சைமுளகாயும் ஒருபலம் பெருங்காயமும் ஒன்றரைபலம் பூண்டும்போட்டு எல்லாவற்றையும்

இரண்டுவாரம் வரைக்கும் ஊறவைத்துப் பின்பு சாப்பாட்டில் உபயோகப்படுத்திக் கொள்ளவும் இதை வேறொரு விதமாகச் செய்கிற முறை யென்னவென்றால் மேற்சொல்லிய பிரகாரமேசெய்து நெய்யிலாவது யெண்ணெயிலாவது வறுத்துக் கொண்டால் உடனே சாப்பிடலாம்.

கடுக்காய் சட்ணி.

எட்டுப்படி கடுக்காய்ப் பிஞ்சை உரலிலிடித்து விதைகளை நீக்கி அழுக்கில்லாமற் சுத்தப்படுத்திய இரண்டுபடி வுப்பை அதில் போட்டு நாலுவாரம் லூறவைத்து வேண்டியபோது கொஞ்சம் எடுத்துக்கொண்டு அதனுடன் ஐந்து முளகாய் சீரகம் கடுகு வெந்தயம் கறிவேப்பிலை இவைகளில் வகையொன்றுக்கு அரைச் சிறியகரண்டியளவெடுத்து உருக்கு வெண்ணெயில் வறுத்துப் போட்டு அரைத்துக்கொள்ளவேண்டியது இது வெகுநாளைக்கிருக்கும்.

முளகாய் சட்ணி.

ஒருமடங்கு முளகாயை உரலிலிடித்து மார்கழி தைமாதத்தில் இறக்கிய மூன்று மடங்கு அல்லது இருபத்துநாலுபடிச் கடலைப் புளிப்புவார்த்து இரண்டுபடி அழுக்குவாங்கிய உப்புஞ்சேர்த்து எப்போதும் வெய்யலில் வைத்து வரவேண்டியது இதை விசேஷமாக மழைக்காலத்தில் வெய்யலில் வைத்துவரவேண்டியது.

மாங்கா யூறுகாய்.

மரத்திலிருந்து கீழேவிழாமல் இறக்கிய தூறு பெரியமாங்காய்களை ஆற்றுக்கால் பாய்ச்சலில் அல்லது ஒகுகிற நீரில் 2-மணி வரையும் ஊறப்போட்டு எடுத்து முக்காமணி நேரம் ஆறவைத்து ஒவ்வொரு காயிலும் அரைக்காற் பங்குவிட்டு முக்காலே யரைக்காற் பங்குவரையும் உளியால் அல்லது தகுந்த ஆபுதத்தால் நான்காகப் பிளந்து உள்ளேயிருக்கிற பருப்பை எடுத்துவிட்டு குப்பை முதலிய இல்லாமல் சுத்தஞ்செய்த இரண்டரைபடி அல்லது 3-படி உப்பை வெய்யலில் 2-மணிகாலம் காயவைத்தும் 6-பலம் முளகாயையும் 3-பலம் வெந்தயத்தையும் ஒவ்வொன்றும் 4-பலம் ஆக சீரகத்தையும் மஞ்சளையும் 2-பலம் கடுகையும் வெவ்வேறாக நெய்யில் வறுத்துப் பொடிசெய்து அப்பொடிகளை 1½-அல்லது 1½-வீசை அப்போது ஆடிய நல்லெண்ணெயில் போட்டுப் பிசைந்து 1-ரூபாயெடைப் பெருங்காயத்தையும் ½-வீசை மிளகையும் வகைக்கு

2-பலம் ஏலக்காய் சாதிக்காய் சாதிபத்திரிகளையும் பொடிசெய்து 4-பலம் உரித்தவெள்ளைப்பூண்டை நசுக்கி இவை யெல்லாவற்றையும் ஒன்றரைபடிப் பச்சைக்கடலையையும் மேற்படி எண்ணையில் சேர்த்து மறுபடியும் பிசைந்து ஒவ்வொரு மாங்காய்க் குள்ளும் நிறம்பவைத்து மீதியை அக்காய்களுடனே சேர்த்துவிடவெண்டும் பின்பு நெய்யில் நெல்லெண்ணெயும் சரியெடையாக அரை வீசை ஒரு யேனத்தில் விட்டு அடுப்பின்மேல் வைத்துத் தீயெரித்து நன்றாய்க்காய்ந்து வரும்போது வகைக்கு ஒரு பலமாக உரித்தவெள்ளைப்பூண்டையும் கடுகு சீரகம் வெந்தயங்களையும் ஒருபிடிக்கறி வேப்பிலையையும் பெய்து மேலே மூடி ஒன்றரை நிமிஷம் பொறுத்துத் திறந்து அவை சிவந்தநிறமாய் மணக்குந்தருணத்தில் முன்னே ஆயத்தஞ்செய்து வைத்திருக்கும் மாங்காய்களை மெள்ள கொட்டி தாளிக்கவேண்டும் தாளிதப்புகை அடங்கியபின் காய்களை வேறே ஒரு சாடியில் சேர்த்து வெள்ளைக் குட்டையால் வாயைக்கட்டி மேலே ஒரு மூடியால்மூடி நாற்பதுநாள் வெய்யிலில் வைக்கவேண்டும் ஒருவேளை எண்ணெய் மாங்காயின்மீது நிற்காமல் குறைந்திருந்தால் இன்னும் அரைவீசை எண்ணெயைவற்றி அந்த நாற்பதுநாள் கள் சென்றபின்பு உபயோகப்படுத்தவேண்டும்.

மற்றொருவகை.

100-மாங்காயை முன்போலவே மரத்தினின்றும் இறக்கி சுத்தி செய்துவிட்டுப் போகாமல் இரண்டாகப் பிளந்து வெந்தயம் சீரகம் தவிர மேற்சொல்லிய மற்ற சம்பாரங்களையெல்லாம் முன் கூறியபடி வறுத்துப் பக்குவஞ்செய்தும் அக்காய்களில்நிரப்பி மேற்படி தாளிதம்போலவே தாளிதம் செய்து ஒரு சாடியில்போட்டு ஒரு மண்டலம் வெய்யிலில்வைத்து உபயோகித்துக் கொள்ளவேண்டும்.

இதுவுமது.

100-மாங்காய்களைக் காயப்படாமல் மரத்தினின்று மிறக்கி முன்னையபடி சுத்தஞ்செய்து 3-படி உப்பையும் 7-பலம் முளகாயையும் 2-பலம் மிளகையும் 18-பலம் கடுகையும் வகைக்கு 5-பலம் ஆக மஞ்சள் வெந்தய சீரகங்களையும் 2-படிக்கடலைமாவையும் மேலே சொல்லியதில் யாதொரு வித்தியாசமுமில்லாமல் பக்குவப்படுத்தி 4-பிடிக்கொத்தமல்லி யிலையையும் 5-படிப் புதினாத்தழையையும் புறணிசீவிய 3-பலம் இஞ்சியையும் 2-பலம் உரித்த வெள்ளைப்பூண்டையும் ஒருமிக்க கொத்திக்கொண்டு மேற்படி சம்பாரங்களோடு

சேர்த்துப் பிசைந்து மாங்காய்களுக்குள் நிரப்பி முன்போலவே தாளித்து வேறு சாடியில் வாய்கட்டி மூடியால் மூடி நாற்பதுநாள் வெய்யலில் வைத்துப் பின்னே போசனத்துக்கு உபயோகப்படுத்த வேண்டும்.

எலுமிச்சங்கா ஆறுகாய்.

ஒரு பெரிய பாத்திரத்தில் ஏழுபடிச் சுத்தநீர்விட்டு அடுப்பின் மீது கொதிக்கவைத்து கொதித்துவருஞ் சமயத்தில் இறக்கொண்டு நூறு பெரிய எலுமிச்சம்பழத்தை அதிற் போட்டு ஒரு நிமிஷம் தாமதித்துக் கொதிநீரினின்றும் எடுத்து வெள்ளைக் குட்டையால் ஒவ்வொன்றையும் துடைத்து வைத்துக்கொண்டு கல்மண்போக்கிச் சுத்திசெய்து வெய்யிலில் காயவைத்த ஒன்றரைபடி உப்பையும் நல்லெண்ணெயில் தனித்தனியே வறுத்த மூன்றரை அல்லது 4-பலம் முளகாயையும் 1-பலம் மிளகையும் 3-பலம் வெந்தயத்தையும் அவ்வளவு கடுகையும் 2-ஏலம் சீரகத்தையும் பொடிசெய்து அப்பொடிகளையும் 5-பலம் இஞ்சி ரசத்தையும் பதினைஞ்சுபலம் சிறுக அரிந்த பச்சைமுளகாயையும் பதது பலம் நல்லெண்ணெயில் சேர்த்துப் பிசைந்து மேற்படி காய்களைவிட்டுப்போகாமல் நான்காகப்பிளந்து ஒவ்வொன்றிலும் அச்சம்பாரத்தை நிரப்பி வைக்கவேண்டும் பின்பு வொருபெரிய ஏனத்தில் பத்து பலம் நல்லெண்ணைவார்த்து அதில் 2-பலம் உரித்த வெள்ளைப்பூண்டும் வகையொன்றுக்கு அரை பலம் ஆக சீரக வெந்தயங்களும் ஒருபிடிச் சுத்தவெப்பிலையும்போட்டு வறுத்து வரும்போது மேலே பக்குவப்படுத்திவைத்திருக்குங் காய்களை ஒரு சேரக்கொட்டித் தாளித்துப் புகையடங்கியபின் வேறொரு சாடியில் யெடுத்துவைத்து வாயைச் சீலையால் மூடி இருபதுநாள் வெய்யிலில் வைத்துப் பிறகு உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

வேறு.

100-எலுமிச்சம்பழம் பெரியதாகப்பொறுக்கி முன்போலவே சுத்தவெந்நீரில் போட்டு ஒருநிமிஷம் பொறுத்து எடுத்து வெள்ளைச்சீலையால் துடைத்து ஒரு சாடியிலே கொட்டி சுத்திசெய்த இரண்டரைபடி உப்பைப்பெய்து 25-எலுமிச்சம்பழச் சாறுவிட்டு அதன்மேல் உழக்கு முந்திரிகைக்காடி அல்லது கருப்பங்காடி வார்த்து வெள்ளைக்குட்டையால் சாடியின் வாயைக்கட்டி அறுபதுநாள் வெய்யிலில் வைத்து உபயோகித்துக்கொள்ளலாம் பிற்பாடு வாரத்துக்கொருநாள் வெய்யிலில் வைக்கவேண்டும் இது பித்த ஆரமென்னப்படும்.

வேறு.

பெரும்பழங்களாக நூறு எலுமிச்சம்பழக்களைக் கொதிக்கிற நீரில் போட்டு 2-நிமிஷஞ் சென்றபின்பு யெடுத்துத் துடைத்து வைத்துக்கொண்டு மூன்றரைபலம் முளகாய் ஒன்றரைபலம் மிளகு வகைக்கு 2-பலம் ஆகவெந்தயம் சீரகம் கடுகு வெள்ளைப்பூண்டு 3-பலம் பச்சைமுளகாய் பின்னேசொன்ன இரண்டையும் கொந்தி முன்னேசொன்னவைகளை வறுத்துப் பொடிசெய்து ½-படிக் கடலை மாவையும் சேர்த்து ஒருயேனத்தில் மூணுபலம் நெய்யும் 12-பலம் நல்லெண்ணையும் வார்த்து அதில் அவற்றையெல்லாம் பிசைந்து மேற்படி பழங்களைப் பிண்டுபோகாமல் நான்கு பிளவாக வகிர்ந்து பிசைந்துவைத்திருக்கும் சம்பாரத்தை ஒவ்வொரு பழத்திலும் நிரம் பவைத்து மாவிளிக்கிழங்கு ஒருவீசைகொண்டுவந்து மேற்புறணி யைச் சுரண்டிச் சிறுதுண்டுகளாக நறுக்கி உள்ளேயிருக்கும் கடின வேறைப்போக்கி 4-பலம் புனியைப் போதுமான நீரில் கரைத்து அதில் மேற்படிதுண்டுகளைப்போட்டு மூணுநிமிஷம் கொதிக்கவைத் திறக்கி வேறொருஏனத்தில் கொட்டிக்கொண்டு நன்றாய்க் கழுவி மேற்பக்குவஞ்செய்திருக்கிற பழங்களோடுசேர்த்து மேலேசொல் லியபடி தாளிதஞ்செய்து இறக்கி இருபதுநாள் வெய்யிலில் வைத் துப் பின்பு உபயோகஞ் செய்துக்கொள்ளலாம்.

நெல்லிக்காய் யூருக்காய்.

1½-படி வுப்பும் ஒன்றைபலம் 4-பலம் முளகாய்வகைக்கு 1½-பலம் வெந்தயம் சீரகம் மஞ்சள் 2-பலம் கடுகு இவைகளை யெல் லாம் வடித்துப் பொடிசெய்து வைத்துக்கொள்ளவேண்டும் பின்பு பதினைந்துபடி நீரையாவது 6-படி மோர்சேர்ந்த 5-படி நீரையாவது கொதிக்கவைத்துக் கொக்கிறதருணத்தில் அதிகமுற்றலாய்க் காயப் படாததாயுள்ள 8-படி நெல்லிக்காய்களை அதிற்கொட்டி ஒரு நாழி கைவரையும் வைத்து அப்புறம் எடுத்து வெள்ளைத்துண்டாள் துடைத்துக்கொண்டு மேற்படி பொடியில் 8-பலம் நல்லெண்ணெய் விட்டுப்பிசைந்து அதை அக்காய்களோடு சேர்த்துப் பிசறி ஒரு யேனத்தில் ஆழாக்கு நெய்வார்த்து அடுப்பிலேற்றி கடுகாதிருக்கும் போது அரைபலம் உரித்தவெள்ளைப்பூண்டும் வரைக்கு ½-பலம் ஆக வெந்தயமும் சீரகமும் 1 பலம் கடுகும்போட்டுச் சிவந்துவருகையில் மேற்படி காய்களைக்கொட்டி தாளித்துப் புகை அடங்குகிறபரியந் தம் மூடிவைத்துப் பிற்பாடு வேறொருசாடியில் கொட்டிக்கொண்டு

வெள்ளக்குட்டையால் வாயைசுட்டி 8-நாள் வெய்யிலில்வைத்துப் பின்பு உபயோகப்படுத்தலாம்.

வேறு.

7-படி மோரும் யேழுபடி நீரும் ஒரு பாத்திரத்தில் வார்த்து அதில் நன்றாய்த்தேறிய 8-படி நெல்லிக்காய்கள் கொட்டி ஒருமணி நேரம் அடுப்பின்மேல்வைத்து அவிக்கவேண்டும் ஒரு காயைக் கையால் அழுக்கினால் சுளைசுளையாகப் பிண்டுபோகிற சமயத்தில் இறக்கி வேறுவனத்தில் கொட்டிக் குளிர்ந்தஜலம்விட்டு அலசியெடுத்து நசுங்கிப்போகாமல் நந்நான்கு பிளவுகளாகப் பிளக்கும்படி விரல்களால் அழுக்கிக் கொட்டைகள் ஏறிந்துவிட்டு கடுகுயேழுபலம் வெந்தயம் இரண்டரைபலம் சீரகமும் முளகாயும் மிளகும் தனித் தனி 2-பலம் மஞ்சள் 1-பலம்பெடுத்து நல்லெண்ணையில் வறுத்து நொறுங்கப் பொடிசெய்து 1½படி வுப்பையும் அப்படியே பொடி செய்துக்கொண்டு மேற்படி நெல்லிக்காய்ப் பிளவுகளோடு சேர்த்துப்பிசறி ஒருயேனத்தில் மூணுபலம் நெய்யும் ஏழுபலம் நல்லெண்ணெயும் வார்த்து காய்ந்துவரும்போது கொஞ்சம் சீரகம் வெந்தளம் கறிவேப்பிலை உரித்த வெள்ளைப்பூண்டும் மூணுநெல்லிடைப் பெருங்காயத்தாளும் போட்டுச் சிவந்துவரும் பக்குவத்தில் அக்காய்கள் கொட்டித் தாளித்துச் சட்டுவத்தால் கிளறிமூடி இறக்கி வைத்துப் புகையடங்கியபின் வொருசாடியிற்கொட்டி வாய்க்கு வெள்ளைக் குட்டைகட்டி 3-நாள் வெய்யலில் வைத்துக் காலைப் போசனத்துக்கு உபயோகித்துக் கொண்டால் பித்தத்தைத்தை ஹரிக்கும்.

சட்ணிவகைப் படலம் முற்றிற்று.

பத்தொன்பதாவது

தித்திப்புப் படலம்.

தித்திப்புகள் அமரமோகன்.

பழுக்காத 50-மாங்காயை இரண்டுமணிநேரம் வெந்நீரில் ஊற வைத்து அவைகளின் தோல்களைச்சீவி ஒவ்வொன்றை நாலாகப் பிளந்து இரண்டுபடி உருக்கு வெண்ணெயில் ஒருமணிநேரம் வேக வைத்துப்பின்பு ஒரு அகல பாத்திரத்தில் நாலுவிசை அல்லது இரு பதுசேர் அழுக்கெடுத்த வெள்ளைச் சருக்கரையைப்போட்டுப் பாகு பதமாகக் காய்ச்சி ஊறவைத்த மாங்காயை அதில் போட்டு லவங் கம் சாதிக்காய் சாபத்திரி சீரகம் ஏலரிசி வகை யொன்றுக்கு இர ண்டரைப் பலம் போட்டு இவைகளெல்லாவற்றையும் ஒரு சாடி யில் அடைத்துவைத்து உபயோகப் படுத்திக்கொள்ளவும்.

மாங்காய்த் தித்திப்பு.

பழுக்காத நூறு மாங்காயை வெந்நீரில் நன்றாகக்கழுவி அறுத் துக் கொட்டைகளை யெடுத்துப்போட்டு ஒருசாடியில் அல்லது மண் பாத்திரத்திலேபோட்டு அதில் இரண்டுமடங்கு அல்லது பதினாறு வீசை கற்கண்டுபோட்டுப் பதினைந்து தினத்துக்கு வெய்யிலில்வைத் துப் பின்பு அதில் ஒருபலம் சீரகமும் ஏலரிசித் தூளும்போட்டு ஒரு வஸ்திரத்தினால் அல்லது மர மூடியினால் வாய் மூடிவைக்க வேண்டி யது இவை வேண்டியபோது உபயோகப் படுத்திக்கொள்ளவும்.

தோப்பு நெல்லிக்காய்த் தித்திப்பு.

சித்திரை மாதத்தில் காய்ந்த எட்டுச் சேர் நெல்லிக்காயைக் காய்தோறும் ஒரு ஊசியினால்குத்திப் பின்பு ஒரு சாடியிற்போட்டு அதனுடன் பதினாறுசேர் கற்கண்டு போட்டு மரமூடியினால் வாயை மூடி மர முக்காலியின்மீது வைத்து ஒருநாள்விட்டு ஒருநாள் வெய்ய லிலேவைத்துச் சாடியை எடுத்து வைப்பதற்கு முன்பாக எட்டுப் பலம் சீரகம் சாதிக்காய் ஏலம் லவங்கம் ஜாதிபத்திரி இவையெல் லாம் பொடி செய்துபோட்டு வைத்துக்கொள்ளவும்.

எலுமிச்சங்காய்த் தேன்தித்திப்பு.

நூறு எலுமிச்சங்காயை இரண்டு நிமிஷம் வெந்நீரில் ஊறவை த்து அவைகளை ஒரு பாத்திரத்தில் இரண்டுமடங்கு அல்லது பதி

ஞாபடி புதுத்தேன்விட்டு அதில்போட்டு மரமூடியினால்மூடி இரண்டிரண்டு நாள்விட்டு ஒவ்வொருநாள் வெய்யலில் வைத்துக்கொண்டு வரவேண்டியது.

பதினைந்து தினமானபின்பு சீரகம் லவங்கம் ஜாதிபத்திரி ஏலப்பொடி வகை யொன்றுக்கு ஒவ்வொரு பலம் போட்டுவைத்து ஒரு மாதத்துக்குப் பின்பு உபயோகப்படுத்திக்கொள்ளவும் இது பித்தத்துக்குச் சத்துருவென் றெண்ணவேண்டியது.

இஞ்சித் திந்திப்பு.

எட்டுவீசை இஞ்சியைப் போதுமான வெந்நீரில் சுத்திசெய்து தோலைச்சீவி ஒரு சட்டியில்போட்டு ஒரு மணங்கு தேனை நன்றாக வடிகட்டி அதில்விட்டு அதனுடன் ஒரு வீசைக் கற்கண்டும் சீரகம் லவங்கம் ஜாதிக்காய் ஜாதிபத்திரி வகையொன்றுக்கு நாலுபலந்துளும் போட்டு மர மூடியினால்மூடி ஒரு மணிநேரம் வெய்யலில் வைத்து இதை வேண்டியபோது உபயோகப்படுத்திக்கொள்ளவும்.

மாங்காய்த் தித்திப்பு.

கீழே விழவொட்டாமல் மரத்தினின்றும் இறக்கிய நல்ல முற்றலாகிய மாங்காய்கள் அதாவது பழுக்காத மாங்காய்கள் நூறு எடுத்து வெந்நீரில் (2½) மணி நேரம் வைத்துப் பின்பு அழுக்குப் படியாத சீலையால் நன்றாய்த் துடைத்துக் கூர்மையான சூரிகொண்டு மேல்தோலைச் சீவிக் கொட்டையைப்போக்கி வைத்துக்கொண்டு 10-வீசை நெய்யில் ஒன்னரைமணிநேரம் வேகவைத்து 51-சேர் 10-வீசை சீனிச்சருக்கரை அல்லது 1½-வீசை கற்கண்டில் இரண்டிலொன்றை அழுக்கெடுத்துப் பாகுகாய்ச்சி வேகவைத்த மாங்காய்ப் பிளவுகளை அப்பாகில் எடுத்துவிட்டு சாதிக்காய் சாதிபத்திரி ஏலப் வகைக்குப் பலம் (5) குங்குமப்பூ வராகனெடை (4) அந்நியாசிப் பூப் பலம் (1) இவைகளைப் பொடிசெய்து அதில்தாவி இவை முழுமையும் பெரிய காடியில்போட்டு ஒருமண்டலம் நிழலிலேயே மூடி வைத்துப் பின்னே புசிக்கலாம்.

உவறு.

மேலேசொன்ன விபரமாக நூறு மாங்காய்களை மரத்தில் நின்று இறக்கிச் சுடுநீரில் 2-மணிநேரம் ஊறவைத்து அதை நீரிலே தானே நன்றாய்த் தேய்த்துக் கழுவிச் சலவைச்சீலையால் துடைத்து

மேல் தோலைச்சீவி இரண்டாகப் பிளந்து விரையைப்போக்கி (61) சேர் கற்கண்டு அல்லது அவ்வளவு கள்ளிக்கோட்டைச் சர்க்கரை அழுக்கெடுத்துப் பாகு காய்ச்சி அதில் அந்தகாய்ப் பிளவுகளை எடுத்துவிட்டு 5-சேர்ப் பனிரீரும் அரைசேர் எலுமிச்சம்பழச் சாறு விட்டு வகைக்கு 5-வராகனெடையாகச் சாதிக்காய் சாதிபத்திரி ஏலம் 1-வராகனெடைக் கஸ்தூரியும் அவ்வளவு யெடை அம்பரும் 2-வராகனெடைக் குங்குமப்பூவும் பொடிசெய்துபோட்டு இவற்றை யெல்லாம் ஒரு சாடியில்சேர்த்து வெள்ளை துணியால் வாயைகட்டி 5-நாள் வெய்யலில்வைத்துப் பிறகு 4-நாள் நிழலில்வைத்துப் பின்பு புசிப்பது யோக்கியம் அது தாதுபுஷ்டி யுண்டாக்கும்.

அக்பர் பிரியமாய் புசித்தது.

தேறியதாயும் திரண்டதாயும் மரத்தினின்றும் இறக்கியதாயு முள்ள மாங்காய்களை முன் சொன்னபடி பக்குவஞ்செய்து சூரியால் மேல்தோலைச் சீவிவிட்டு 20-சேர்ப்பாலில் 1-சேர் நீர்சேர்த்து அதிலே இந்தக் காய்களைப்போட்டு 1-மணிநேரம் அடுப்பின்மேல் வைத்துக் காய்ச்சி இறக்கி 1-மணிநேரம் ஆறவைத்துக் காய்களை வெளியே எடுத்துக்கொண்டு 35-சேர்க் கற்கண்டு அழுக்கெடுத்துப் பாகு காய்ச்சி அதிற்போட்டுப் பின்பு 2-பலம் சாதிக்காய் அவ்வளவு ருமி மஸ்தூதியும் 2½-பலம் சாலம் மிசிரியும் வகைக்கு 1½-வராகனெடை அம்பரும் கஸ்தூரியும்.

3½-வராகனெடைக் குங்குமப்பூவும் 5-வராகனெடை ஏலமும் 1-வராகனெடைக் கோரோசனமும் பொடி செய்து அப்பொடியையும் 1-சேர் வாதுமை நெய்யையும் சேர்த்து இவை யாவற்றையும் ஒரு மண் சாடியிற் கொட்டி வாயை இரண்டு மூன்று மடிப்பாக வெள்ளைத்துணியால் மூடிக்கட்டி மேல்மூடியால் மூடி 3-துணி மண் செய்து 1,கஜக்கோல் ஆழம் குழி தோண்டிப் புதைத்து 41-நாள் சென்றபின்பு எடுத்து வாயைத்திறந்து ஒரு மெல்லிய துணியால் மறுபடியுங்கட்டி ஒருநாள் நிழலில் காற்றாறவைத்துக் காலையில் வெறும்வயிறு யிருக்கும்போது சாப்பிடவேண்டும் இதனால் தாதும் இரத்தமும் விர்த்தியாகும்.

எலுமிச்சங்காய்த் தித்திப்பு.

முக்கால்தரம் பழுத்த எலுமிச்சங்காயைக் காயப்படாததாகப் பொறுக்கியெடுத்து 1-மணிநேரம் வெந்நீரில் போட்டுவைத் தெடுத்துத் துடைத்து 15-படிக் கலப்பில்லாத கொம்புத்தேனைக் காய்ச்சி

அழுக்கெடுத்துவிட்டு அதில் இந்தக் காய்களைப்போட்டு ஒவ்வொன்றும் 5-வராகனெடையாகச் சாதிக்காய் சாதிபத்திரி ஏலம் பொடி செய்து தூவி ஒரு பெரிய சாடியில் இவையெல்லாம் சேர்த்து வாய்க்கு வெள்ளைக்குட்டை கட்டி மூடியால்மூடி 15-நாள் வெய்யலில் வைத்துப் பின்னே உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

உ வ று.

மேலே சொல்லியபடி தூறு எலுமிச்சங்காய்களை 4-படி நீரில் 3-படிப் பசும்பால்விட்டு அதிலே கொட்டி 1½-மணி நேரம் அடுப்பின்மேல்வைத்துக் காய்ச்சி இறக்கி காய்களை எடுத்து வெள்ளைத் துணியால் துவட்டிக்கொண்டு 15-பலம் சர்க்கரையைக் காய்ச்சி அழுக்கெடுத்துப் பாகுசெய்து காய்களைப்போட்டு மூன்று வராகனெடை ஏலம் சாதிக்காய் சாதிபத்திரி பொடிபண்ணித் தூவி அவைகள் யாவற்றையும் ஒரு சாடியில்போட்டு வாய்க்குச் சீலைகட்டி வெய்யலில் 5-நாள் வைத்தெடுத்துப் பின்பு உபயோகஞ்செய்துகொள்க.

நெல்லிக்காயத் தித்திப்பு.

காயப்படாத முற்றிய பெருங்காய்களாக 8-படி நெல்லிக்காய்களைக் கொண்டுவந்து ஒவ்வொரு காயையும் ஈச்சமுள்யீந்து முள்ளால் முழுமையுங் குத்தி படிச்சண்ணம்பு கல்லில் 8-படி நீர் விட்டு தாளித்துக் கல் வெந்தபிறகு மேலே நிற்கிற தெளிந்த நீரை யிறுத்தெடுத்து அந்தநீரில் மேற்படி காய்களைக் கொட்டி அரை நாழிகை வேஷித்துக் காய்களையெடுத்து அழுக்கில்லாத் துணியால்துடைத்து 25-சேர் சீனிச் சுருக்கரையைக் காய்ச்சி அழுக்கெடுத்துவிட்டுப் பாகுபண்ணி அதிலே கொட்டித் திணுசுக்கு 2-வராகனெடையாக ஏலம் சாதிக்காய் சாதிபத்திரி பொடிசெய்து தூவி இவற்றையெல்லாம் பெரிய சாடியிற்போட்டு வெள்ளைச்சீலையால் மூடிக் கட்டி மூன்றுநாள் வெய்யலில் வைத்துப் பின்பு புசிக்கவேண்டும்.

உ வ று.

மேலே சொல்லியபடி 8-படி நெல்லிக்காய்களைக் கொண்டுவந்து போதுமானமோரும் மேற்படிசண்ணம்புகல்லீருஞ்சரிப்பாகமாகக்கலந்து அதிலேகொட்டி பெருந் தீழுட்டி அடுப்பின்மேல் மூணு நிமிஷம்வைத்து இறக்கிக் காய்களை எடுத்துத் தனிமோரிற் கொட்டி எடுத்துத் துடைத்துவைத்துச் சீனிச்சர்க்கரையையாவது சீனிக்கற்கண்டையாவது 16-சேர் காய்ச்சி அழுக்கெடுத்துப் பாகுபண்ணி

அதை ஒரு சாடியிலுற்றி அந்தப் பாகில் மேற்படி காய்களைக் கொட்டி வகைக்கு அரை வராகனெடையாகக் கஸ்தூரியும் அம்பரும் ஒவ்வொன்றும் 2½-வராகனெடையாக ஏலமும் சாதிக்காயும் சாதிபத்திரியும் பொடிசெய்து அதிற்போட்டு வாய்க்கு வெள்ளைக்குட்டைகட்டி மேல்முடியால் மூடி சீலைமண்செய்து நெல்லம்பாரத்துக்குள்ளே 21-நாள் வைத்துப் பின்பு எடுத்து வாய்திறந்து மெல்லிய சீலையால் மூடி ஒருநாள் ஆறவிட்டு அப்புறம் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

வேறு.

மேற்படி கூறிய நெல்லிக்காய் 8-படி யெடுத்துத் தனிமோறிற் கொட்டிக் காய்ச்சி வெள்ளைச்சீலையால் துடைத்து வைத்துச் சர்க்கரை அல்லது கள்ளிக்கோட்டைச் சருக்கரையை அழுக்குப்போக்கிப் பாகுகாய்ச்சி அதில் மேற்படி காய்களைச்சேர்த்துப் பெரிய சாடியில்போட்டு கஸ்தூரி ½-வராகனெடை சாதிக்காய் சாதிபத்திரி ஏலம் வகைக்கு 4-வராகனெடை குங்குமப்பூ 2-வராகனெடை இவைகளைப் பொடியாக்கி மூணுபலம் பனிரீரில் கலக்கி அச்சாடியில் விட்டு வாய்க்கு வெள்ளைக்குட்டை கட்டிச் சீலைமண்செய்து நெல்லுக் குப்பைக்குள்வைத்து பதினைந்துநாள் பொறுத்தெடுத்து வாயைத்திறந்து மெல்லிய சீலையால் மூடி ஒருநாள் காற்றூறவைத்துப் பின்னே புசிக்கவேண்டும் இது பித்தத்தைப்போக்கும்.

இலந்தங்காய்த் தித்திப்பு.

முச்சகால்தரம் பழுத்த பெரிய இலந்தங்காய் இஞ்சி படிகொண்டு வெந்து வெந்நீரில்போட்டு ஒன்றரை நிமிஷம் தாமதித் தெடுத்துத் துடைத்துச் சருக்கரைப்பாகில் முன் சொல்லிவந்ததில் யாதொன்றுங் குறைவில்லாமல் பக்குவப்படுத்தி உபயோகஞ்செய்துகொள்க.

சேப்புப்பழத் தித்திப்பு.

சேப்புப்பழம் அன்பது கொண்டுவந்து நெல்லிக்காய்க்குச் சொன்னமுறையில் சிறுதும் பிசகாமல் பக்குவஞ்செய்து வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தவேண்டும்.

அக்பர் பிரியமாய் உபயோகப்படுத்திய

இஞ்சித்தித்திப்பு.

10-வீசைத் தேறிய இஞ்சியை மேல்தோல் சீவி வெந்நீர் தனிமோர் ஒவ்வொன்றிலும் ஐந்தைந்துநிமிஷம்மும் இளநீரில் ஐந்து

நாழிகையும் ஊறப்போட்டு எடுத்து நிழலுலர்த்தலாக மூணுநிமிஷம் உலர்த்தி எலுமிச்சம்பழச்சாற்றில் 7-நாழிகை ஊறவைத்து எடுத்துக்கொண்டு 21-வீசைக்கஞ்சு கற்கண்டைப் பொடிசெய்து இரண்டரைபடி நீரில் கொட்டி அரைப்புட்டிப் பனிரீரும் விட்டுக் காய்ச்சிப் பாகுபதமாய் வருந்தருணத்தில் ஒரு மண்சாடியில்வார்த்து மேலேபக்குவஞ் செய்திருக்கிற இஞ்சியையும் அதிற்சேர்த்து வகையொன்றுக்கு மூணுவராகனெடை வீதமாக ஏலம் சாதிக்காய் சாதிபத்திரி குங்குமப்பூ இவைகளைப் பொடிபண்ணி இரண்டுபலம் எலுமிச்சம் பழச்சாற்றில், கலக்கி மேற்படி இஞ்சியில்வூற்றி உடனே 1-வராகனெடைக் கஸ்தூரியைத் தூளாக்கிச் சேர்த்துச் சாடியின் வாய்க்கு வெள்ளைக்குட்டைகட்டித் துணியில் மண்பூசி நெல்லிலாவது வரகிலாவது 21-நாள் உள்ளேவைத்திருந்து மறுநாளெடுத்து வாயைத்திறந்து மெல்லிசிதுணியால் வாயைக்கட்டி ஆறவிட்டுப் பின்னே உபயோகப்படுத்தவேண்டும் இது பித்தவாபுவைக் கண்டித்துப் பசிதீபனமுண்டாக்கும்.

வேறு.

இஞ்சி பத்துவீசை எடுத்துக்கொண்டு மேற்புறணியைபோக்கி போதுமான மோரும் நீரும் சரிப்பங்காகக் கலந்து விளாவி அதிற் போட்டுக் காய்ச்சி எடுத்துக் குட்டையில் துடைத்துக் கொம்புத் தேன் முப்பத்தஞ்சி அல்லது முப்பது விசையோடு 2-வீசை நீர் சேர்த்து அடுப்பின்மேல்வைத்து நீர்வற்றக் காய்ச்சி அழுக்கெடுத்து விட்டு ஒரு மண்சாடியில் வடிக்கட்டி அந்தப்பாகில் இஞ்சியைச் சேர்த்து அஞ்சிபலம் பனிரீரில் ஒவ்வொன்றும் ஐந்துவராகனெடையாகச் சாதிக்காய் சாதிபத்திரி யேலம் இவற்றைப் பொடிபண்ணிக் கூட்டிக்கலக்கி மேற்படி காடியில்விட்ட அதன் வாயைமூடித் துணியில் மண்பூசி ஒருகஜந்தாமும் தோண்டிப் புதைத்து முப்பதுநாள் பொறுத்து எடுத்து வாயைத்திறந்து ஒருநாள் ஆறவைத்துப் புகிக்கலாம்.

உபயோகவிதி.

எல்லாத் திப்புகளையும் காற்றூறவைத்துப் பின்பு மூடியால் மூடிவைத்துக்கொள்வது மல்லாமல் வாரத்துக்கொருதரம் வெய்யலில் வைத்துக்கொண்டே வரவேண்டும் எடுக்கும்போதெல்லாம் வெள்ளிகரண்டி மரத்தால்செய்த சிறியகரண்டி அவற்றில் ஏதாவது ஒன்றினாலேயே எடுக்கவேண்டும்.

பதார்த்தகுணங்களின் வரலாறு.

பூவுலகத்தில் சிருட்டிக்குத் தோற்றுகின்ற தாதுவீலசிவப்பொருள்களாகிய பதார்த்தங்களைத்தும் தேயுவாகியும் வாயுவாகியும் அப்புவாகியும் பிருதிவாகியுமியங்கு நான்கு பூதங்களின் அமிசமே யாதலால் அப்பூதங்களுக் காதாரமாகிய சூடுகொழுமை குளிர்ச்சி வறட்சி ஆகிய நான்கையுமே சுபாவகுணமாகப் பெற்றிருக்கின்றன இதனைத் தனிக்குணமென்று சொல்லப்படும் ஆதலால்கூட்டின் விகற்பமேவறட்சியும் குளிர்ச்சியின்விகற்பமே கொழுமையு மாதலால் சூடுகுளிர்ச்சி இரண்டுங்கருத்தாவும் வறட்சிகொழுமை யிரண்டுஞ் செய்யப்படுபொருளுமாகவிருப்பதால் தேயுகூட்டுடன் வறட்சியையும் வாயுகூட்டுடன் கொழுமையும் அப்புகுளிர்ச்சியுடன் யீரத்தையும் பிருதிவி குளிர்ச்சியுடன் வறட்சியையும் பெற்றிருக்கின்றன போர் சகல பதார்த்தங்களும் ஒவ்வொரு பூதத்திற்குரிய இரண்டு குணங்களையே பெற்றிருக்கின்றனவாம் இவற்றைக் கூட்டுக்குணமெனச்சொல்லப்படும் இக்குணங்களி லொன்றுக்கொன்று யர்வு தாழ்வின்றிச் சமயமாகப் பொருந்தியிருக்கிற சமரசகுணமென்று சொல்லப்படும் இக்குணங்களி லொன்றுக்கொன்று யர்வு தாழ்வின்றிச் சமயமாகப் பொருந்தியிருக்கிற சமரசகுணமென்று சொல்லப்படும் இக்குணங்களி இன்னுலுட்கண்டுகொள்க.

பதார்த்தகுணங்களின் வரலாறு.

பதார்த்தகுணங்களை உரிசைகளாலும் வடிவங்களாலும் தன்மைகளாலும் தெரியப்படும் அவைகள் வருமாறு கரியபோளம்வா லேந்திரபோளம்போன்ற கசப்புகள் அதிகச்சூடும் வறட்டியு மென்றும் கடுகு மிளகு திப்பிலிபோன்ற காரங்களும் கல்லுப்பு இந்துப்பு போன்ற உவர்ப்புகளும் நல்லவெல்லம் நாட்டுச் சருக்கரை கருப்புஞ்சாறு கற்கண்டு சீனிமலைத்தேன்போன்ற தித்திப்புகளும் மேற் சொன்ன சூட்டிலும் வறட்சியிலும் ஒன்றுக்கொன்று கிரமமாகக் குறைவென்றும் பேரீச்சம்பழம் கொடிமுந்திரிகைப்பழம் சீமையத் திப்பழம்போன்ற தித்திப்புகள் சூடுங்கொழுமையுமென்றும் நிணம் அல்லது நெய்யிணங்களை யொத்த இனிப்புக்ள் கொழுமையுஞ் சொற்பச்சூடுமென்றும் காடி எலுமிச்சம்பழம்போன்ற புனிப்புகள் குளிர்ச்சியும் வறட்சியுமென்றும் கடுக்காய்தான்றிக்காய்மாசிக்காய் கொட்டைப்பாக்கு களிப்பாக்குபோன்ற துவர்ப்புகள் பேற்சொல்லிய குளிர்ச்சியிலும் வறட்சியிலும் ஒன்றுக்கொன்று கிரமமாகக்

குறைவென்றும் சுவையற்றயிலைப்புகள் குளிர்ச்சியும் யீரமுமென்றும் அறிக பதார்த்தங்களுள் அதிகசுவையையுடையது அதிக குணத்தை யுடையதென்றும் குறைந்த சுவையையுடையது குறைந்த குணத்தையுடைய தென்று மறிக.

மரக்கள் கருப்பத்தைப்போல் நாட்சென்று விளைகின்ற நெல்கோதுமை முதலிய தானியங்கள் மனிதர்சார்த்திற்குக்குளிர்ச்சியையும் பலத்தையுங் கொடுக்குமென்றும் சொற்நாளில் விளைவது சூடுள்ளதென்றும் கற்களினங்கள்யாவும் கொழுமையையும்வறட்சியை முடையதென்றும் ஓளஷ்தியினங்கள்யாவும் அதிக கொழுமையு மீரத்தோடு சொற்பச்சூட்டையுங் காற்றையு முடையதென்றும் சீவராசிகளனைத்துஞ் சமரசமாகிய சூடுகொழுமை குளிர்ச்சி வறட்சிகளையுடையதென்று மறிக.

வெள்ளுள்ளி யீருள்ளி சுக்கு பிஞ்சுகாரிகுன் இவைபோன்ற சல்லிவேர்களுடைய பூடுகள்கட்டி கொப்புளம் சிரங்கு புண் முதலியதுகளை யாற்றுமென்றும் கர்பிஸம்போன்ற கிளைகளுள்ளவேர்கள் கட்டிகளை நீக்குமென்றும் சிமைத்துத்திபோன்ற வழுவழுப்புள்ள பூண்டுகளும் கரியபோளம் வாலேந்திரபோளம் சூந்திரிகம்பிசின் இரத்தபோளம் ஹமிஸ்தகிபோன்ற சின்களும் வேக்காடுகளையும் புண்களையும் ஆறுமென்றும் பிரிவுள்ளதாயுங் கடினவாயுமிருக்கிற பூண்டுகள் தினவுசொறிபடைகளை நீக்குமென்றும் செந்துக்கள் பூண்டுகள் செந்துக்களின் விஷங்களை நீக்குமென்று மறிக இதுவுமன்றி ஓளஷ்திகளில் வன்னமெல்லாம் பாதரசத்தாலும் மணமெல்லாங் கந்தகத்தாலும் சுவையெல்லாம் உப்பாலு முண்டாகின்றதால் பாதரசம் கந்தகம் உப்பு இம்மூன்றில்லாத பூண்டுகளில்லை யென்றறிக வன்னமுதலியதின் உயர்வுகுறைவால் பாதரசமுதலியதின் உயர்வு குறைவை யறிந்துகொள்க.

பதார்த்தங்களின் முக்கிய குணங்கள்.

பதார்த்தங்களுக்குரிய இயல்பான குணங்களோடு காந்த மயத்தை யிழுப்பதுபோலும் கஹ்ருபாபொன்னம்பர் துரும்பையிழுப்பதுபோலும் ஆகருடித்தல் பாஷாணத்தைப்போல் விஷமாதல் பாலைப்போல் விஷமுறித்தல் நேபாளத்தைப்போல் விரேசித்தல் ஜாதிக்காய் மாசிக்காயைப்போல் விரோசனத்தைக்கட்டுதல் தேத்தான் பழத்தைப்போல் வமனமாதல் மயிற்சீலியைப்போல் வமனத்தை நிறுத்தல் அபினிகஞ்சாவைப்போல் மயக்கமுண்டாதல் இவைபோன்ற விசேஷகுணங்களுமனேக பதார்த்தங்களும்யிருக்கின்றன.

பதார்த்தங்களின் பிரிவுகள்.

முன்சொன்ன இரண்டுவித குணங்களையுடைய சகல பதார்த்தங்களும் ஆகார பதார்த்தம் விஷபதார்த்தமென மூன்றாக வகுக்கப்படும் அவற்றுள் ஆகாரபதார்த்தங்கள் சுத்த ஆகாரம் அவுஷத ஆகாரமென விருவகையாகவும் விஷபதார்த்தங்கள் சுத்தவிஷம் அவுஷதவிஷமென-விருவகையாகவும் வகுக்கப்படும் அவையாவன தேகசுபாவத்திற்கொத்து வேறு குணத்தைத் தராமல் விரோதமின்றிச் சீக்கிறத்திற் சீரணித்து நல்லுரதிமாகித் தேகத்தைப் போட்சித்துச் சுகத்தைத் தருவதாகிய அரிசிகோதுமை முதலியவைபோன்ற ஆகாரத்திற்கேயுரிய பதார்த்தங்கள் சுத்த ஆகாரமாம் முன்சொன்ன குணங்களோடு சத்துக்களின் குற்றங்களை நீக்கிக் குணத்தைத் தரும் வெள்ளுள்ளி மணத்தக்காளிபோன்ற பெரும்பான்மை யாகாரத்திற்குஞ் சிறுபான்மை அவுஷதத்திற்கு முரிய பதார்த்தங்கள் அவுஷத ஆகாரமாம்.

தேகசுபாவத்திற் கொவ்வாமல் அசுபாவ சத்துக்களா லுண்டாகும் வியாதிகளைமாற்றிச் சுகத்தைத்தரும் தீப்பிலிமூலம் கோஷ்டம்போன்ற அவுஷதத்திற் குதவியாகிச் சுகத்தைக் கொடுக்கின்ற வாற்கோதுமைபோன்ற பெரும்பான்மை அவுஷதத்திற்குஞ் சிறுபான்மை யாகாயத்திற்கு முரிய பதார்த்தங்கள் ஆகாய அவுஷதமாம் சீரணிக்காமல் தேகசுபாவத்திற்கு விரோதமாகி மிகத் தீங்கு செய்வது சுத்தவிஷமாம் சீரணித்துத் தேக சுபாவத்திற்கு விரோதமாகி கொஞ்சந் தீங்குசெய்வது அவுஷதவிஷமாம் இந்நூலுள் தேகத்தை யதிகமாகப்போட்சித்து அதிக வலிமைதருவதை அதிக வுணவென்றும் சொற்பமாகப் போசித்துக் சொற்ப வலிமைதருவதைக் குறைந்த வுணவென்றும் சமரசமாக விருப்பதை மத்திம வுணவென்றுஞ் சொல்லியிருக்கின்றன.

சுபாவச்சத்துக்களின் வரலாறு.

உணவு பதார்த்தங்கள் பலநாள் முதலியதுகளின் நொழிலால் மென்று விழுங்கப்பட்டு பக்குவாசத்யதிற் சேர்ந்து உட்கருவிகளுக்கியல்பாகவிருக்கும் ஜாசிபா இழுத்தல் மாசிகா இருத்தல் ஹாஜிமா பதப்படுத்தல் தாபியவெளிப்படுத்தல் என்னு நான்குவித சத்துகளால் பக்குவமடைந்து அதிலுள்ள சக்கை மலமாகக் கழிந்து பாலைப்போல வெளுத்த அன்னரசத்தை பல்கம் இரசமெனச் சொல்லப்படுகின்றது இதுவே சிலேத்தும நீராம் இது ஈரலிற்சென்று இத

லுள்ள நீரைக் குண்டிக்காய்களா விழுக்கப்பட்டபின்பு சிவந்து கொதித்து மேலே நுரைத்த கனமஷத்தை ஸபாரபித்தமென்றும் அடியிற்படித்த கன்மஷத்தை (ஸவுதா) வண்டலென்றும் நடுவிற் றெளிந்த சென்னீரைஃகூன் இரக்கதமென்றுஞ் சொல்லப்படுகின் றன இன்னாங்கும் தபயிசுபாவச்சத்தெனப் பெயர்பெறும்.

ஆகாரப்தார்த்தங்கள் உடலை போசிக்கும்விதம்.

உண்டி பதார்த்தங்களா லுண்டாகிய சத்துக்களுள் இரத்தமே பிரதானமாம் இது சிவந்து இனிப்பாய் நன்மணம்பொருந்தி வாயு வின்குணமாகிய சூடுங் கொழுமையையுங் கொண்டு யீரலிற்றங்கி யிருந்து தேகத்திற்சென்று எலும்பு நரம்பு தசைமுதலிய தாதுக்க னைப் போசித்து உயிருக் குறுதிதந்து விந்துறச்செய்யும் பித்தம் மஞ்சள் நிறமாய்க் கசந்து வெடிப்பு மணம்பொருந்தி தேயுவின்குண மாகிய சூடும் வறட்சியையுங்கொண்டு பித்தப்பையிற் றங்கியிருந்து நுரையீரலைப் போசித்து இரத்தத்தை இளக்கி நரம்பு தாரைகளி லேற்றி மலத்தை யிளக்கி வெளிப்படுத்தி ஆகாரத்தைப் பசனஞ் செய்யும் இரசம் வெண்மையாய்ச் சுவையற்று வெள்ளாவி மனத்து டன் அப்பின்குணமாகிய குளிர்ச்சியையு மீரத்தையுங் கொண்டு துணைக்குச் சியிற்றங்கியிருந்து இரத்தமாகி யீரத்தையு முண்டாக் கித் தலைமூளையை வளர்த்துக் குடலிலுந் தீனிப்பையிலும் ஆமமாதி மதசலமாகும் வண்டல் கறுத்துப் புளிப்பையும் துவர்ப்பையும் பொருந்தி பிருதவின் குணமாசிய குளிர்ச்சியையும் வறட்சியையுங் கொண்டு மண்ணீரலிற் றங்கியிருந்து சிலிர்ப்பை யுண்டாக்கும் இந் நான்கு சுபாவச் சத்துக்களுந் தத்தஞ்சுபாவத்தன்மையில் மாறா திருக்கும் பரிபந்தஞ் சரீரத்திற்குச் சௌக்கியமாம்.

அசுபாவச் சத்துக்களின் வரலாறு.

முன்னசொன்ன சுபாவசத்துக்கள் தத்தஞ்சுபாவத் தன்மை யில் வேறுபடும்போதுஃயர்தப்பி அசுபாவச்சத்தெனப் பெயர்பெ றும் அவற்றுள் தலைமைச் சத்தாகிய உதிரம் நான்கு விதமாயும் மற்றைமூன்று சத்துக்களும் ஐந்துவிதமாயும் வேறுபடும் அவை வறுமாறு அதிகரித்தல் தடித்தல் நீர்த்தல் அழுகல் இந்நான்கு பிரத்தத்தின் வேறுபாடாம் நீர்த்தகொழுமை தடித்த கொழுமை வண்டல் நீர்த்த கொழுமையோடு கலந்த கண்டல் தடித்த கொழு மையோடு கலந்த வண்டன் வைகளுடன் கலத்தலாகிய விவ்வைந்தும் பித்தத்தின் வேறுபாடாம் இரத்தத்துடன் கலந்தினிப்படைதல்

வண்டலுடன் கலந்த பித்தத்துடன் கலத்து கரிப்படைதல் குட்டுடன் கலந்து புளித்தல் வண்டலுடன் கலந்து துவர்த்தல் குளிர்ச்சியுடன் கலந்து சுவைநீக்களாகிய விவ்வைந்து மிரசத்தின் வேறுபாடாம் அதிகப்பட்டல் இரத்தத்தோடு கலத்தல் இரசத்தோடு கலத்தல் பித்தத்தோடு கலத்தல் தீதல் இவ்வைந்தும் வண்டலின் வேறுபாடாம் இவ்வாறென்றோடொன்று சேருகின்ற வேறுபாட்டால் அளவிறந்த விபாதிகளுண்டாகின்றன.

அவுஷ்த பதார்த்தங்களின் பயன்.

அவுஷதபதார்த்தங்கள் பக்குவாசயத்திற்சேர்த்து ஆதாரபதார்த்தத்தைப் போலவே சுத்தரசமானபின்பு அசுபாவச் சத்துக்களுடன்சேர்ந்து அவற்றின் வேறுபாடுகளைநீக்கிச் சுபாவத்தன்மையில் ரிறுத்தி ரோகங்களைப்போக்கிச் சரீரத்துக்குச் சுகத்தைத்தரும்.

பதார்த்தக்கிரக சம்பந்த விவரம்.

கடவுள் தாணையால் உபக்கிரகங்களோடு கூடிய சத்தக்கிரகங்களின் குணத்திலுண்டான தேயுமுதலிய நான்குபூதங்களின் சேர்க்கையாலும் சுழலுகின்ற ஆகாயத்தினசைவாலும் பிரபஞ்சமுண்டாயின அவற்றுள் பாதரசம் கந்தகம் இவ்விரண்டினது கலப்பின் பரிமாணத்திற்கும் பரிசுத்தத்திற்கும் சத்தக்கிரகங்களின் பார்வைக்கு தக்கபடி ஒளஷதியனைத்து முண்டாயின மனித சஞ்சாரமில்லாத விடங்களில் ஒளஷதிகளுண்டாகிறதற்கும் வித்தில்லாச் செடிகள் முளைப்பதற்கு மிதுவே காரணமாம் தேயுமுதலிய நான்கு பூதங்களைப்போலவே சத்தக்கிரகங்களுல் சூடு-குளிர்ச்சி ஆகிய காரண குணங்களையும் கொழுமை வரட்சி ஆகிய காரியகுணங்களையும் பெற்றிருக்கின்றன கிரகங்களுள் சூரியன் குரு சனி அங்காரகன் இந்நான்குள் சிறந்தனவாம் இவற்றுட்சிறந்தது சூரியனும் இவையொழித்து நின்ற சுக்கிரன் புதன் சந்திரன் இம்மூன்றும் முறையே குரு சனி சூரியன் இம்மூன்றிற்குந்தாம் வாயுமிருக்கின்றன * சனி உயிரைப் போக்குந் தன்மையும் குரு இரட்சிக்குந் தன்மையையும் அங்காரகன் யுகமுடிக்குந் தன்மையையும் சூரியன் ஞானத்தைத்தருந் தன்மையையும் பெற்றிருக்கின்றன.

* யூநாநி பண்டித சாத்திரத்தில் சுவாமியானவர் உயிரைப் போக்கல் இரட்சித்தல் யுகமுடித்தல் ஞானந் தருதல் என்னு நான்கு தொழில்களையும் இஜராயில்மீகாயில் இஜராயில்ஜிபீயில் என்னும் நான்கு தேவதூதர்களால் நடத்துகிறதாகச் சொல்லப்படுகின்றன அந்நால்வரும் சனி குரு செவ்வாய் சூரியன் ஆகிய நான்கு கிரகங்களையென்று சோதிட சாத்திரத்திற் சொல்லப்படுகின்றன.

கிரகங்களனைத்தும் நன்னிலையி லிருக்கையில் நன்மையையுந் தீநிலையிலிருக்கையில் தீமையையுமேதரும் விஷமுறிவாவும் நன்மையைத் தருவதாயுமிருக்கிற பதார்த்தங்கள் சுபக்கிரகங்களைச் சார்ந்ததாயும் விஷமாயுந் தீமையைத் தருவதாயு மிருக்கிற பதார்த்தங்கள் அசுபக்கிரகங்களைச் சார்ந்ததாயு மிருக்கின்றன மித்துருக்கிரகங்க ளுக்குச் சம்மந்தப்பட்ட பதார்த்தங்கள் ஒன்றோடொன்று மித்துருவாகவும் சத்துருக்கிரகங்களுக்குச் சம்மந்தப்பட்ட பதார்த்தங்கள் ஒன்றோடொன்று சத்துருவாகவுமே யிருக்கின்றன உதாரணம் பாதரசம் பொன் வெள்ளியோடும் காந்தம் யிரும்போடும் கஹ்ருப ரதிணத்தோடும் உறவாதல்போல் மித்துருவாகவும் குருந்தக்கல் வச்சிரக்கல் முதலிய கற்களையும் இரும்பையும் அறுத்துத் தேய்ப்ப துபோலும் நெருப்பு எல்லாவற்றையுமெரித்து நிறுக்குவதுபோலும் கந்தகம் எல்லாவற்றையுந் சுருக்கி நீருக்குவதுபோலும் வெங்காரம் பொன்னை யுருக்குவதுபோலும் செம்பு காந்தத்தை யறுப்பதுபோ லும் வெண்வங்கம் மணலையுருக்குவதுபோலும் சத்துருவாகவுமிருப் பது காண்க நற்கிரகங்களைச்சார்ந்த பதார்த்தங்கள் நன்மையையுந் தீக்கிரகங்களைச் சார்ந்த பதார்த்தங்கள் தீமையுந் தரும் உதாரணம் நவச்சாரந் தேகத்திலாழ்ந்திருக்கின்ற மாசுகளை யகற்றுவதுபோலும் பூரே அர்மனி என்னுமொருவித சவுட்டு மண்படிக்காரம் உப்பு யிவைகள் உலோகங்களின் களிம்பகற்றிக் காந்தியைத்தருவதுபோ லும் காரீயம் பொன்னையும் பாதரசம் சகல லோகங்களையும் கெடுப் பதுபோலும் காடிதேனை முறிப்பதுபோலுமாம் எல்லா பதார்த்தங் களு மொவ்வொரு கிரகத்தைச் சார்ந்தேயிருந்தாலும் சில பதார்த் தங்கள் அவற்றின் குணங்களாலிரண்டு கிரகங்களைச் சார்ந்து மிருக் கின்றன உதாரணம் வெங்காயம் தீட்சணியகுட்டைப் பெற்றிருப்ப தால் அங்காரகளையும் கொழுமையைப் பெற்றிருப்பதால் சுக்கிரனை யும் அபினிகுளிர்ச்சியால் சனியையும் வறட்சியால் பதனையுஞ் சார்ந் திருப்பதுபோல விருக்கஞ்செடி கொடிமுதலிய ஒவ்வோரினமு மொவ்வொரு கிரகத்திற்கே சம்பந்தப்பட்டிருந்தாலும் வேர் இலை பூ பட்டை பழம் விரை முள் நிறம் குணம் உருவம் முதலிய பேதங் களால் பல கிரகங்களுக்குச் சம்பந்தப்பட்டிருக்கின்றன கிரகங்கள் நட்பாட்சி யுச்சத் தானத்திலிருந்து சுபக்கிரகங்களின் சம்பந்தமும் நோக்கும் பெற்று சுபச்சமசத்தி லிருக்கும்போது அவற்றிற்குரிய பதார்த்தங்களைக் கிரகித்துப் பிரயோகிக்கில் ரோகங்களை நிவிர்த்தி செய்து நன்மையைத்தரும் அவ்வாறின்றி பகை நீசத்தானத்திலிரு

ந்து பாபக்கிரக சம்பந்தமும் நோக்கும்பெற்று அதிசாரவக்கிரகத் தம்பன முடங்களிலிருக்கும்போது கிரிகித்துப் பிரயோகித்தால் ரோகங்களையும் நிவர்த்திசெய்யாமல் தீமையையுந்தரும் ஆனால் அவ்வாறு செய்வதற்கு அவகாசமில்லாத சமயங்களில் அவைகளைப் பார்க்கவேண்டிய தவசியமென்று எந்தரோகத்திற்கு எந்தக்கிரக முரியதோ அந்தக் கிரகத்திற்குரிய பதார்த்தங்களையே கொடுத்து நிவர்த்திசெய்யவேண்டும் சத்தக்கிரக சம்பந்த பதார்த்தக்குறிகள் வறுமாறு.

முதலாவது நீறுபூத்தல் சாம்பல்நிறம் கருமைமுள்காறல் வெகு துட்டல் துற்கந்தம் இவைகளையுடையதாயும் கடின பூமியிலுண்டாகிறதாயு மிருக்கிற பதார்த்தங்கள் சறிக்குச் சம்பந்தப்பட்டதாம் இவை பிலீகத்திலுண்டாகிற ரோகங்களைத் தையுந் தீர்க்கும்.

2-வது கசிவுநன்மணம் நற்சுவை சிவந்த அல்லது ஆகாயநிற மான பூசமனையிலை இவைகளை யுடையதாயும் கொழுமையான நல்ல பூமியிலுண்டாகிறதாயு மிருக்கிற பதார்த்தங்கள் குருவித்துச் சம்பந்தப்பட்டதாம் இவை யீரலைப்பற்றிய ரோகங்களை நீக்கும் இரத்தத்தைச் சுத்திசெய்யும் காயம் இரணம் புண் முதலியவைகளை யாற்றும்.

3-வது சென்னிறம் கடினம் முள்வேகச்செய்தல் இவைகளை யுடையதாயும் வரண்ட பூமியிலுண்டாகிறதாயு மிருக்கிற பதார்த்தங்கள் செவ்வாய்க்குச் சம்பந்தப்பட்டதாம் இவை பித்தாசயத் தைப்பற்றிய ரோகங்களை நீக்கும்.

4-வது அதிகவாசனை அதிகருசி சிவந்தயிலை இவைகளையுடைய தாயும் மறைவில்லாத வெளிகளி லுண்டாகிறதாயு மிருக்கிற பதார்த்தங்கள் செவ்வாய்க்குச் சம்பந்தப்பட்டதாம் இவை ஆன்மாவை வளர்க்கும் தலை இருதயம் கண் இவைகளைப்பற்றிய ரோகங்களை நீக்கும்.

5-வது இனிப்பு நன்மணம் மிருதுவான பூயிலை இவைகளை யுடையதாயும் நல்ல பூமியிலுண்டாகிறதாயு மிருக்கிற பதார்த்தங் கள் சுக்கிரனுக்குச் சம்பந்தப்பட்டதாம் இவை சீரணசக்தியை விருத்திசெய்யும் ஸ்ரீகளின் ரோகங்களையும் கருப்பாயசம் பெண் குழி ஆண்குழி குளிர்ச்சிகொழுமை இவைகளைப்பற்றிய ரோகங்களை யும் நிவர்த்திசெய்யும் சுக்கிலம் நிணத்தை இவைகளைப்போஷிக்கும்.

6-வது தடித்தயிலை வெண்மை சுவையில்லாமை மிருது வழு வழுப்பு சாறுள்ளதன்மை இவைகளையுடையதாயும் யீரபூமியிலும் சலத்திலுண்டாகிறதாயு மிருக்கிற பதார்த்தங்கள் சந்திரனுக்குச் சம்பந்தப்பட்டதாம் இவை பிடரிகைகண்டு இவைகளைப் பற்றிய ரோகங்களை நீக்கும்.

7-வது இலேசத்துவம் அணுத்துவம் கலந்தசுவை கலந்தநிறம் கருமைகலந்த மஞ்சள் புகைநிறம் இவைகளை யுடையதாயும் மணற் பாங்கான பூமியிலுண்டாகிறதாயு மிருக்கிற பதார்த்தங்கள் புத னுக்குச் சம்பந்தப்பட்டதாம் இவை நாகண்மூக்கு இவைகளைப் பற் றிய ரோகங்களை யொழிக்கும் நரம்புகளுக்கு வலிமைதரும்.

பூநாநிவயித்திய சாத்திரவிஷயங்களை இதுவரையி லொருவரு மித்தேயபாஷைகளில் மொழிபெயர்க்காமையால் அவைகளை யித் தேயத்தாரியாவரும் மெளிதிலுணரும்பொருட்டுத் தமிழில் மொழி பெயர்க்கத்தொடங்கி அவற்றுள் பதார்த்தகுணமானது வயித்திய சாத்திரங்களுள் முக்கியமானதாயும் யாவரு மறியவேண்டியதாயும் பதார்த்தங்களின் குணங்களை மாத்திரமேயன்றி யவற்றின் பிரயோ கங்களையுஞ் சொல்லுதலால் குடும்பவயித்திய சாத்திரமாயு மிருப் பதா லிதனை முன்னர் வெளியிடக்கருதி மகா கணப்பொருந்திய மகா இரணியவர்களின் ஆதிபத்தியத்திற் குட்பட்ட இந்து தேசத் திற் சிறந்தனவாகிய திருநெல்வேலி ஜில்லா சேர்மாதேவியி லிருக் கும் கணப்பொருந்திய ஹக்கிம்செய்யிது மதாறுசன் சாயபு அவர்க ளின் குமாரரும் இந்திபாரிசபாஷையில் வல்லவரும் வயித்தியநூல்க ளில் பயிற்சியுள்ளவருமாகிய செய்யது அப்துற்கிமான் சாகிபவர்க ளால் பாரிசபாஷையில் செய்யப்பட்டிருக்கின்ற தொஃகுபதால் மூமீன் மஃஜனே அதுவியாச முதலிய சிறந்த பதார்த்தகுண நூல் களை யாராய்ந்து ஒருவாறாகத் தொகுத்து ஆகாரபதார்த்தம் அவுழ் தபதார்த்தமென இருவகையாக வகுத்து அத்துடன் சிகிச்சாக் கிர மங்களையும் அவுஷத முறைகளையும் சேர்த்துத் தமிழில் மொழி பெயர்த்து வசனரூபமாகச் செய்து பதார்த்தகுண சாரசங்கிரக மெனப் பெயரீய்ந்து பிழையறப் பரிசோதித்து அச்சிற் பதிப்பித்த னர் அதை இவ்விடம் கூறினர்.

பதார்த்தங்களி னிரசத்திற்குத்தக்க விரத்தமும் இரத்தகுணத் திற்குத்தக்க யீராரோக்கியமும் அறிவு ஆயுள் சந்தானமும் உண்டா குமென பண்டித சாத்திரங்களிற் கூறுகின்றமையால் வயித்தியசாத்

திரப்பயிர்ச்சியும் அனுபவமுள்ளவர்களைப் பார்க்கிலும் பதார்த்த குணங்களையும் அப்பதார்த்தங்களின் பிரயோகங்களையும் சந்தேக விபரிதமற்ற எளிதிற்பெரிவிக்கும் இந்நூலையுணர்ந்து நடப்பவர்கள் மேற்சொல்லிய பிரயோசனத்தை யடைவார்களென்று அறிவாளி களியாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள்.

சநிசம்பந்தங்கள்.

அதிக குளிர்ச்சி வறட்சி வண்டல் வலதுசெவி தோள் சத்தப்பு லன் மயிர்நகம் கொம்பு மண்ணீசல் மலம் சலம் கால்விறற்களி லுண் டாகு மிசிவு உள்ளுறுப்புக்களி லுண்டாகும் வியாதிகள் காரியம் குளிர்ச்சி வறட்சிகொடுமை பொருந்திய புற்பூண்டுகள் விரைகள் தென்னமரம் கமுகமரம் ஆமணக்கஞ்செடி மிளகுபுளி மாதாளம் பழம் ஆளிவிரை கடுக்காய் மாசிக்காய் கருமையான செநதுக்கள் பூநாகம் பூரான் போன்ற ஊர்வனங்கள் மாடு ஆடு பூனை போன்ற வீடுகளில் வாழுஞ்செந்துக்கள் மனிதர் சலத்தில்வாழும் பறவைகள் கோழிபுறா போன்றவீட்டில் வாழும்பறவைகள் புலையில்லாக்குருவி கருங்காலி நிலவினா கருவேல்சக்கரான்கீரை குரோசானியோமம் நொச்சில்புளி ஊமத்தை நெருஞ்சில்கொடி முந்திரிகைப்பழம் தினை இலந்தைப்பழம் இரத்தபோளம் குதிரைவாலி ஜெயித்தூணெண் ணெய் கோரைக்கிழங்கு நெல்லிக்காய் சூரத்து நிலாவாலை துளசி சந்தனம் தேங்காய் தாளிசபத்திரி மூங்கிலுப்பு பேரிச்சம்பழம் வாழைப்பழம் முளைக்கீரை மாங்காய் மணத்தக்காளி காளான் கொட்டைப்பாக்கு அம்மோதம்பருத்தி மூங்கில் கர்ப்பூரம் கொத் தமல்லி நீலக்கல் இவை முதலியவைகள் சநிக்குச்சம்பந்தப்பட்டன வாம்.

குருசம்பந்தங்கள்.

சமரசமான குடுகுளிர்ச்சி பரிசுத்த விரத்தம் விர்து தலைமூளை இரத்தத்தாரை எலும்பின் மூளையிசல் தீனிப்பைகுடல் அன்னவாசி தொண்டை இடதுசெவி பரிசுப்புலன் வெள்ளியம் நாகம் வச்சிரம் நிபனைகந்தகம் தாளகம் நற்கந்தமு மழகுமுள்ள பூ இலை இலந்தை மரம் தித்தியபு மாதாளம்பழம் கடலை எள் புருக் கவுதாரி மயில் கோழி தானியங்களைப் புசிக்கும் பட்சிகள் வெள்ளைச்சாமந்தி பேரி ச்சம்பழம் குமட்டிப்பழம் தாம்பூலம் ஆப்பில்பழம் காராட்டுக்கிழ ங்கு சாரப்பருப்பு வெந்தியம் கோதுமைசாலான் மகரிசரக்கொண் றைப்புளி டேரரத்தை ரேவல்சீனி திராட்சிப்பழம் நறுவலிப்பழம்

சர்க்கரை எருக்கிலையின் சுணைசெம்முள் கிளங்ஷகாகுல்மிசரி கரு வேலம்பிசின் மணத்தக்காளி இலந்தைப்பழம் பிஸ்தாக்கொட்டை வெள்ளிக் கரும்பு லவங்கம் செம்பருத்தி கற்கண்டு பூமிச்சர்க்கரைக் கிழங்கு தாழம்பூ தாழம்பேர் கேவிசுக்கீரைபட்டாணி வாதுமைப் பருப்பு காராமணி பவழம் வாலேந்திரபோளம் தேங்காய் சிறுநாக ப்பூ ஊசிமல்லிகை ரோசாப்பூ ஆளிவிரை இவைமுதலியவைகள் குருவிற்குச் சம்பந்தப் பட்டனவாம்.

செவ்வாய்ச்சம்பந்தங்கள்.

அதிக சூடுவறட்சி சூட்டைப்பற்றிய பித்தமாமிசம்பித்துப்பை பீசம் நீர்த்தாரை ஊத்தாம்பிள்ளை வலது நாசிகந்தப் புலன்சுரம் காமாலை கருப்பவிச்சின்னம் பீசம் பெரும்பாடுமூலம் இரும்பு செம்பு காரந்தம் சாதிலிங்கம் வெள்ளுள்ளி வெங்காயம் கடுகு மிளகு போன்ற காரமான வஸ்துக்கள் நெடியுள்ள பூண்டுகள் சேங்கோட்டைமரம் முட்செடிகள் கள்ளியைப்போல பாலுள்ள மரங்கள் கசப்பு வாதுமைக்கொட்டை காப்பிக்கொட்டை புலிகுடத்தி கோணய் பன்றி பாம்புமுதலிய துஷ்டசெந்துக்கள் சிவந்த பட்சிகள் குளவிகள் முள்ளிவெள்ளைக் குங்குலியம் வாய்விளங்கம் சேங்கொட்டை யோசிதான் மிசறிநிறுவிஷம் சீமைச்சிவதைவேர் சாதிக்காய்காக்கட்டான்விரை காட்டுப்புதினா காயம் ஆற்றுத்துமட்டிக்காய் எட்டிக் கொட்டை கடுரோகணி சிற்றரத்தை ஏலம் திப்பிலி தேள்கொடுக்கலை அலரிநேபாளம் தேவதாரி பெருஞ்சீரகம் குங்கும்பூ சுக்கு லவங்கப்பத்திரி சதாபிலை கோரைக்கிழங்கு பெருலவங்கப்பட்டை கருஞ்சீரகம் சித்திரமூலம் அக்கரகாரம் காட்டுவெங்காயம் முள்ளங்கி திப்பிலிமூலம் மஞ்சிட்டி புதினா லவங்கம் கோஷ்டம் சீரகம் ஓமம் வசம்பு மருவு வருக்கொழுந்துகள் இவைகள் செவ்வாய்க்குச் சம்பந்தப்பட்டனவாம்.

சூரியசம்பந்தங்கள்.

சமரசமான சூடு வரட்சிபித்தம் ஆன்மச்சூடு தலைமூளை நரம்பு வலதுபுசம் தலைமார்பு இருதயம் நுரையீரல் வாய்பற்கள்விரா ரூப்ப புலன் வலதுகண் பித்தத்தையும் உதிரத்தையும் பற்றிய வியாதிகள் பச்சைகென்புமுதலிய விரத்தினங்கள் தங்கம் இராச வர்க்கத்தில் கந்தகம் பளிங்குகண்ணாடி சர்க்கரைகரும்பு முதலிய மதுரவஸ்துக்கள் தென்னமரங் கமுகுமரம் பேரீச்சமரங்கள் போன்றஉலர்ந்தபின்பு உபயோகப்படும் காய்களையுமுடைய மரங்கள் கொடிமாதூளம்

பழம் சீமையத்திப்பழம் கொடிய முந்திரிப்பழம் முலாம்பழம்நவ தானியம் கோதுமை வெந்தியம் குதிரை ஆடு முதலை காகம் வரிப்பு ருகு நிலக்கடம்பு உஸ்த்துதுஸ் காட்டுத்துளசி நொச்சில் சாலன் மிசரி சாதிக்காய் காட்டாத்தி சாரப்பருப்பு ஆமணக்கு லவங்கப் பட்டை பேரரத்தை ரேவல்சீனி கிச்சிலிக்கிழங்கு தாளிசபத்திரி குங்குமப்பூ சதாபிளை சூரத்திலாவரை சடாமாஞ்சில் நறுவிலிக் காய் சதகுப்பை தொட்டாற்சருங்கி கற்றாழை சாம்பிராணி மருக் கொழுந்தின்விரை மஞ்சள் அகிற்கட்டை ஏலக்காய் குசும்வாவிரை நிலவேம்பு வெள்ளைக்குங்கிலியம் வால்மிளகு கொட்டைக்கரந்தை குந்தரிக்கம் கோவை வெட்பாலையரிசி நாரத்தம்பழம் பிஸ்தாக்கொ ட்டை இவைமுதலியவைகள் சூரியனுக்குச் சம்பந்தப்பட்டனவாம்.

சுக்கிரசம்பந்தங்கள்.

சமரச குளிர்ச்சியும் ஈரமும் இரசதாதுரிணம் சுக்கிலம் கருப் பாயசம் ஆண்குறி நாசித்துளை நீர்த்தாறைகள் சொற்பக்கொழுமை யையுங் குளிர்ச்சியையும்பற்றிய வியாதிகள் முத்துமாந்தளிப்பச்சை புஷ்பராகம் செம்பு அஞ்சனக்கல் நிமிளை தைலமுள்ள வித்துக்கள் மதுரமும் பலநிறமும் முட்களுமுள்ள மரங்கள் பஞ்சக ஞற்பவிக் கின்ற மரங்கள் வாசனையுள்ளமரங்கள் சீமையத்திப்பழம் பேரிச்சம் பழம் கொடி முந்திரிகைப்பழம் கோதுமை வெந்தியமஞ்சள் அல் லது வெள்ளைநிறத்தையுங் குளம்பையுமுடைய மிருகங்கள் காட்டுப் புற தானியங்களைத் தின்னும் பட்சிகள் சலத்தில்வாமும் பட்சிகள் ஆமணக்குசாலான் மிசரி தாமரைப்பூ வெள்ளைரோசாப்பூ இவை முதலியன சுக்கிரனுக்குச் சம்பந்தப்பட்டனவாம்.

புதசம்பந்தங்கள்.

அதிகவரட்சி குளுர்ச்சிகலந்த வரட்சி இரசங்கலந்த வண்டல் நரம்பு பரிசப்புலன் நாகண்கள் காது நாசி இன்பம் சொற்பக்குளி ர்ச்சியையும் பற்றிய வியாதிகள் பாதரசம் அரிதாரம் சுண்ணம்பு கஹருபா இலைகள் தேவதாரு அகில் சந்தனமுதலிய வாசனையுள்ள மரங்கள் மொச்சை பெரும்பயறு உளுந்து சீரகம் ஷாசீரா கொத்த மல்லி நாய் குள்ளநரி முசல் சலத்திலு நிலத்திலுஞ் சஞ்சரிக்கிறதும் சிறுவாலையுடையதுமான செந்துகள் கிளி நாகணவாய்ப்புள் முத லிய பேசக்கற்றுக்கொள்ளும் பரவைகள் இரண்டுநிறங்களையு மிறகு களிற் சித்திரங்கையுமுடைய பட்சிகள் வெள்ளைச் சாமந்திக்காய்

சுணைப்புல் வெள்ளைச்சாட்டரனை இவைமுதலியன புதனுக்குச் சம்பந்தப்பட்டனவாம்.

சந்திரசம்பந்தங்கள்.

குளிர்ச்சியீரம் சிலேத்துமம் தோல்மயிர்நகம் இதுபக்கம் பிடரிகால் இடதுகண் இரசத்தையும் கொழுமையையும் குளிர்ச்சியையும்பற்றிய வியாதிகள் முத்து பளிங்கு வெள்ளிகண்ணாடி வெள்ளைக் கற்கள் சுரை பூசனி பீர்க்கு வெள்ளரி முதலிய பூமியிற் படர்கின்ற கொடிகள் தித்திப்பு மாதனை வாதுமைபோன்ற அதிக கிளைகளையுடைய சிறுமரங்கள் கோதுமை தினை சுரைக்காய் பூசினிக்காய் வெள்ளரிக்காய் முதலிய கொடிகளிற் காய்க்குங் காய்கள் மாடு ஆடு ஒட்டை முதலிய மனிதரோடு வாழுமிருகங்கள் வாத்து நாரை கொக்கு முதலிய சலத்தில்வாழும் பறவைகள் மொச்சைக்கொட்டை இஸ்போஹால் விரைவெங்காயம் கோழிக்கிரை முலாம்பழம் குளேபனப்ஷா ஆப்பில்பழம் துத்திரெருஞ்சில் கசகசா மாதளம் பழம் முட்டைக்காளான் முள்ளுவெள்ளரிக்காய் தாமரைக் காசினி விரை இவைமுதலியன சந்திரனுக்குச் சம்பந்தப்பட்டனவாம்.

சத்தக்கிரக சம்பந்தவிஷயவிவரம்-முற்றிற்று.

இப்பாகசாத்திரப்பிரகாரம் போசித்து வியாதிகண்டால்
அதற்குநாலாயிரத்து நாணூற்றுநாற்பத்தெட்டு
வியாதிகளுக்கு எளிதிவண்ணும்படியான
மணிக்கடை நூல்.

மணிக்கடைக்குமேல் நான்குரவில் தள்ளிக் கைச்சுற்றளவை கயிற்றினுள்ளந்து கண்ட நீளசு அவரவர் கையினால் பத்து விரற்கடையிருந்தா லுடல் வெதும்பும் வாயுவினால் நெஞ்சு கால் கையிற் குத்தும் உடலையும் வயிற்றில் வாயுத்திரட்சியும் குன்மமுண்டாகும்.

ஒன்பதேழுக்காலுக்கு அரையாப்பும் பிளவைவறட்சி யிரும வுண்டாகும்.

ஒன்பதரைக்கு உடல்வெதும்பி வீங்குஞ் சூடுண்டாகும் விழி கார்தும் உட்சரம் மேகமுண்டாகும் அன்னத்தை தள்ளும்.

ஒன்பதேகாலுக்கு விழிகார்தும் நீர்க்கடுத்து சிறுதித்திறங்கும் நித்திரைவராது பீனிசமுண்டாம்.

ஒன்பதுக்குச் செவி மந்தமாயுந் கண் புகைச்சலாயு மிருக்குந் குருச்சில்வாயு இறங்கிவலிக்கும் இருதுடையும் அயரும் நடக்க வொட்டாது.

எட்டேழுக்காலுக்கு உடல்காயும் சிலவிஷத்தால் குட்டம்போ லுண்டாகும் மூலவாயுவினால் வயிறுபொருமும் கண்காசமும் பீனி சமுமுண்டாம்.

எட்டரைக்கு தேகவெதுப்பு வெட்டைகிரந்தி குஷ்டஞ் சொரி குடல்வாதந் தாதுநஷ்டமுண்டாம்.

எட்டேகாலுக்கு உடல்பொருத்து வலித்துளையுந் தலைவரட்சி வலிபீனிசம் வியர்வை விஷத்தினால் இளைப்பிருமலுண்டாகும்.

எட்டுக்கு மேககாங்கை வயிற்றில் மந்தம்பொருமல் வாயுத் திரட்சியுண்டாகும் அன்னத்தை ஒன்றுக்கும் சுகமிராத வோற்று டற்படும்.

ஏழேழுக்காலுக்கு மூலமெழும்பிக் கைகால் கரந்துந் தலையிடிக் கும் மதத்திருக்கும் இரண்டு வருடத்திற் கண்டமாலே நாட்செல்ல செல்ல நாசியி லீரத்தமுண்டாம்.

ஏழரைக்கு எலும்புருக்கி மேகம் வயிற்றுப்பெருமல் கண் ணெரிவு ஆறுநாளில் உடம்பிற் காந்தல் கால்கைச் சந்துளைவு விப்புருதியுண்டாம்.

ஏழேகாலுக்கு இடுப்பில் வாயுவுக்குத் துவலிபிடிப்பு சிரசிற் பித்தந் கண்வலி பாண்டு சோகை கைகால் காந்தல் அதிக நித்திரை யுண்டாகும்.

ஏழுக்கு பித்தஞ் சிரசிலேறும் வாயினு லீரத்தம்விழும் ஷயங் கால்கை காந்தல் சிலந்தி புண்ணுண்டாம் ஊஷ்ணமிகும் மலந்தீயும்.

ஆறேழுக்காலுக்கு அண்டவாயு கண்வலி மயக்கம் மூன்று வருடத்தில் கீரடைப்பு கல்லடைப்பு கைகால் காந்தல் வலிநீயு முகத்தில் வியர்வையுண்டாகும்.

ஆறரைக்கு உடலில் வெதுப்பு குத்தல் தாகம் அன்னத்துவே ஷம் குடுவாழைமுண்டாம்.

ஆறேகாலுக்கு மூலக்கிராணி புளித்தேப்பம் சத்தி துடை வாயையுண்டாம் அரை சோறுபோற் கழியும்.

ஆறுக்கு இளைப்பும் நெஞ்சிற் கசமுமுண்டாய் இருபதுநாளில் மரணம்.

ஐந்தேழுக்கால் முதல்நாள் விரற்கடைவரை தேகத்திற்கண்ட பிணிகள்மீறி சீவன் பிரியும்.

மணிக்கடை நூல்-முற்றிற்று.

இருபதாவது.

பிணியாளர்க்கு

காரசாரவகைப் படலம்.

சிகஞ்சபீனேசாதா.

நல்ல சீமைக்காடி ருத்தல்-1, கற்கண்டு ருத்தல்- $\frac{1}{2}$, பன்னீர் பலம்-2, கற்கண்டைப் பாகுகாய்ச்சிப் பதமாக வரும்போது காடியைக் கொஞ்சங் கொஞ்சமாக விட்டுப் பின்பு பன்னீரையு மப்படியேவிட்டுத் துழாவிப் பதத்திலிறக்கிப் புட்டியில்விட்டு வைத்துக் கொண்டு வேளைக்கொருதோலா குடிக்கவேண்டும் இது பித்தத்தை நீக்கும் தாகத்தை யடக்கும் நீபனத்தையுண்டாக்கும் நீரைப் பெருக்கும் உட்டின சரங்களைப் போக்கும் கட்டுகளை யுடைக்கும் உட்டின தேசத்திற்குப் பொருந்தியிருக்கும் இரத்தவாந்தி முதலிய இரத்தப்போக்குகளை நிறுத்தும் விஷங்களை மாற்றும்.

சிகஞ்சபீனே அவுலி.

ஒருபங்கு காடியும் இரண்டுபங்கு தேனுமாகச் சேர்த்துப் பதமாககாய்ச்சி வைத்துக்கொண்டு முன்போற்குடிக்கச் சலதேஷமுதலிய சிலேத்துமரோகங்களை நீக்கும் இரத்தத்தைச் சுத்திசெய்யும்.

சிகஞ்சபீனே புசுரிபாரீத்.

காசினிவிரைச் சினிவேர் வகைக்கு வராகனெடை-7, கோழிக் கிரைவிரை தொஃமெஃகியாரயின்வகைக்கு வராகனெடை-5, இவைகளைச் சிதைத்துப் பட்டினம் படியால் ஒன்றரைபடி சலத்திற் சேர்த்து நாலிலொன்றுகக் கஷாயமிறக்கி அதற்கு நாலிலொன்று காடிசேர்த்து ஒருருத்தல் கற்கண்டு சேர்த்துப் பதமாக காய்ச்சி வைத்துக்கொண்டு முன்போற் குடிக்கவேண்டும் இது ஈரலைப்பற்றிய கட்டுகளை யுடைக்கும் நீரைப் பெருக்கும் வீக்கத்தை இறக்கும் உட்டின சரங்களைத் தணிக்கும் தாகத்தையடக்கும் பாரீதன்பது குளிர்ச்சியான தொஃமெஃயாராயின் என்பது இரண்டுவித வெள்ளரிவிரையென்பதாம்.

சிகஞ்சபீனே புசுரி.

காசினிவிரை கர்பீஸ்சோம்பு அனிசன்வகைக்குவராகனெடை-5-சோம்புவேர் கர்பீஸ்வேர்வகைக்கு வராகனெடை-2, இவைகளைச்

சேர்த்து முன்போற் கஷாயமிற்க்கிக் கற்கண்டுசேர்த்துப் பதமாய்க் காய்ச்சி வைத்துக்கொண்டு முன்போற் குடிக்கவேண்டும் இது ஈரல் தீனிப்பை நீர்த்தாரை இவைகளின் கட்டுகளை யுடைக்கும் வயிற் றைச் சுத்திசெய்யும் வீக்கதனாகயிறக்கும் தாகத்தை யடக்குஹரர் என்பது சூடான சிகஞ்சபீன்களைச் சலத்துடன் சேர்க்கார் குடிக்கப்படாது காடியை யுயர்த்துவதால் காரமுள்ளதாகவும் கற்கண் டை யுயர்த்துவதற் சார்தமாகவும் மாகிவிடும்.

ஷர்பத்தேஉன்னுப்

சீமைக்காட்டிலந்தைப் பழக்களை யொரு புதுப்பாண்டத்திற் போட்டு அது மறையும்படி சலம்விட்டு வுறவைத்துப் பிசைந்து வடிக்கட்டிக்கொண்டு அல்ல மேற்படி பழத்திற் கிரண்டுபங்கு வெள் ளைச்சருக்கரைப் பதமாய்ச் காய்ச்சிப் புட்டியில்விட்டு வைத்துக் கொண்டு வேளைக்கு ஒருவராகனெடை முதலிரண்டு வராகனெடை வரையிற் குடிக்கவேண்டும் இது சொறி சிரங்கு தினவு நட்டுகொப்பு ளம் முகத்திற்படரு மாசுகள் மார்புநோய் இவைகளை நீக்கும் இரத் தக்கொதிப்பை மாற்றும்.

ஷர்பத்தே அஞ்ஜீர்.

சீமையத்திப்பழம் 1 ருத்தல்-1, கடலை ருத்தல்-1, இவைகளைச் சேர்த்து 5-ருத்தல் சலத்தில் அளிய வேகவைத்துப் பிசைந்து வடிக் கட்டிக்கொண்டு அதில் லவங்கப்பட்டை கருஞ்சீரகம் லவங்கம் சடாமாஞ்சில் வகைக்கு வராகனெடை-1, குங்குமப்பூ வாராக் னெடை-½, இவைகளை ரைய விடித்து வஸ்திரத்தில் முடிந்துபோட் டு மறுபடியுங்காய்ச்சி மேற்படி முடிச்சைப் பிசைந்து பிழிந்தெடுத் துவிட்டு அந்தக் கழாயத்தில் தென் ருத்தல்-1, விட்டுப் பதமாய்க் காய்ச்சி வைத்துக்கொண்டு வேளைக்கு ஒருதேலா முதலிரண்டு தோலாவரையிற் சாப்பிடவேண்டும் இது குண்டிகாயிலும் ஊக்தம் பிள்ளையிலுமிருக்கிற கெடுதிகளை நீக்கி வலிமைகொடுக்கும் தாது புஷ்டியை யதிகப்படுத்தும் இடுப்புநோவை மாற்றும்.

ஷர்பத்தேகஜர்.

* காராட்டுக்கிழங்குச்சாறு ருத்தல்-1, தேன் ருத்தல்-2, இதுக ளைச்சேர்த்துப் பதமாய்க்காக்கி வைத்துக்கொண்டு வேளைக்கு ஒரு தோலா சாப்பிடவேண்டும்.

* இதை இந்துஸ்தானில் கஜர் என்றும் பார்சில் காஜரி என்றும் இங்கி லீசில் காராட் என்றும் பிராஞ்சில் காரோத யென்றுஞ் சொல்லப்படும்.

இது இடுப்புநோயைமாற்றி இடுப்பிற்கு வலிமை கொடுக்கும் தாதுபுஷ்டியை யுண்டாக்கும் இத்துடன் வெங்காயச்சாறு வெங்காயவிரை முருங்கைப்பூ முதலிய தாதுவிர்ததி பதார்த்தங்களைச் சேர்த்துச் செய்வாருமுண்டு.

ஷர்பத்தே நீலாபர்.

நிழலில் சற்றீரம் வுலர்த்திய தாமரைப்பூ விதழ் சேர்-1, இதை நாலுசேர் சலத்தில் 61-நாழிகை யூறவைத்து நாலிலொன்றாய்க் காய்ச்சிப் பிசைந்து வடிகட்டி இரண்டுசேர் வெள்ளைச்சருக்கரை சேர்த்துப் பதமாய்க்காய்ச்சி வைத்துக்கொண்டு வேளைக் கொருதோலாமுதல் இரண்டுதோலாவரையிற் சாப்பிடவேண்டும்.

இது சூட்டைப்பற்றிய தலைவலிப் பித்தசுரங்கள் இருமல் மார்புநோய் பக்கசூலை முதலிய ரோகங்களை நீக்கும்.

ஷர்பத்தேகுலே பனப்ஷா.

ஒருசேர் குலேபனப்ஷாபூவை மேற்படி தாமரைப்பூ ஷர்பத் தைப்போலவே காய்ச்சிவைத்துக்கொண்டு வேளைக் கொருதோலாமுதல் இரண்டுதோலாவரையிற் சாப்பிடவேண்டும் இது தலைநோய் சண்ணோய் குண்டிக்காயைப்பற்றிய விபாதிகள் மார்புவலி சூலை சுரம் இருமல் இவைகளை நீக்கும் நீர்ச்சிக்கலையகற்றும் மார்பிலுள்ள கபத்தையறுக்கும் மலசத்தியாகும் வயற்றுள்ள அசுபாவச் சத்துக் கலை யகற்றும் ஷர்பத்துகளைச் சுத்தஜலத்திலாவது பந்நீரிலாவது கலந்து குடிக்கவேண்டும்.

மாவுல் அஸல்.

நல்லதேன் பங்கு-1, சுத்தசலம் பங்கு-6, இவ்விரண்டையும் கூட்டிக்காய்ச்சி நுரையை யெடுத்துவிட்டு மூன்றிலொன்றாக விரக்கி வடிக் கட்டி வேளைக்கிரண்டுகரண்டி சாப்பிடவேண்டும் இது புளித் துப்போகுமாகையால் நித்தியங் காய்ச்சிக்கொள்ளவேண்டும் இது அவயவங்களுக்குக் கொழுமைகொடுக்கும் நீரருக்கலை நீக்கும் நீர்த் தாரையிலும் ஊத்தாம்பீள்ளையிலு முண்டாகிற் ரிணங்குளையாற்றும் தீனிப்பைக்கு வலிமைகொடுக்கும் தீபனத்தை வளர்க்கும் சிலேத் தும ரோகங்களையுங் கீல்வாதங்களையும் நீக்கும்.

தாவுல் பசல்.

ஒருபங்கு வெங்காயச்சாறும் இரண்டுபங்கு தேனுமாசச் சேர் த்துக்காய்ச்சிப் பாகுபதத்தில் வடிகட்டி வைத்துக்கொண்டு வேளை க்கு ஒரு தோலாமுதல் இரண்டுதோலா வரையிற் சாப்பிடவேண்டும்.

இது அதிகச்சூடு வறட்சியாலுண்டான தாதுரஷ்டத்தை மாற்றி தாதுபுஷ்டியை வுண்டாக்கும்.

மாவுல் உசூல்.

பெருஞ்சீரகம் கர்பீஸ்விரை காசினிவிரை இவைகளின் வேர்ப் பட்டை இவைகளைச் சமவிடையாகச் சேர்த்துக் கஷாயமிட்டுக் குடிக்க இரசத்தையும் வண்டலையும்பற்றிய கீல்வாதங்கள் பாதத்திலும் கால்விரர்களிலு முண்டாகிறநோவு இசியுயிவைகள் நீக்கும். இத்துடன் சீமையத்திப்பழம் திராட்சிப்பழம் தேன் இவைகளைச் சேர்த்தால் மிகுதி குணங்கொடுக்கும்.

பத்புங்கே பனப்ஷா.

குலேபனப்ஷா பணவிடை-6, அதிமதுரம் பணவிடை-5, பாசியாவுஷான் உஸ்துகுதுஸவகைக்குப் பணவிடை-2, திராட்சிப்பழம்-7, பன்னீர்ப்பூபணவிடை-4, கற்கண்டுதொலா-1, இவைகளைச் சேர்த்து மூன்றிலொன்றாய்க் கஷாயமிறக்கி இரண்டுவேளையுங் குடிக்கசலதோஷம் இருமல்குரம் இதுகள் தீரும் பத்புங் என்பதுகஷாயம்

இதுவுமது.

குலேபனப்ஷா காசினிவிரை பந்நீர்ப்பூ வகைக்குக்கழஞ்சு-10 ஆலுபுகருப்பழம்-5, சிமிஸ்தான்-7, இதுகளைச்சேர்த்து மூன்றிலொன்றாகக் கஷாயமிறக்கிச் சர்க்கரைசேர்ந்துக் குடிக்கப் பித்தத்தினாலுண்டான சுரமுந்தலைவலியுந்தீரும்.

அரங்கேஜகர்.

நன்றாய்த்தேறின காராட்டுக்கிழங்கு ருத்தல்-1 வெந்தயம் பலம்-2 காராட்டுக்கிழங்கின் உள்நரம்பைநீக்கி போட்டு சிறிதாயறிந்து வெந்தயத்துடன்சேர்த்துப் புதுப்பானையிற்போட்டு 4-ருத்தல் சலம்விட்டுப் பாணைவாய்க்குச்சட்டிமூடி சீலைமண்ணெய்து மிருதுவானதீயில்வைத்துக் குழையவேகவைத்துப்பின்பு நன்றாய்ப்பிசைந்து வடிகட்டியதற்கு நாலிலொன்றுதேன்சேர்த்து அதில் துதரிசுரஃது தரிசபைதுவகைக்கு வராகனெடை-5 சாதிக்காய்சாதிபத்திரிவகைக்கு வராகனிடை-7 சிற்றறத்தை லவங்கம் வகைக்கு வராகனிடை-3 இதுகளைப்பொடிசெய்து சேர்த்து வாயைமூடி வெப்பலில்வைத்துப் புளிப்பேறியபின்பு வாஸியிற்சேர்த்து திராவுக மிறக்கிக்கொண்டு

வேளைக்கு ஒரு வராகனிடையுதல் நாலுவராகனிடையவரையில் இரண்டுபங்கு சத்தசலத்திற் சேர்த்துக்குடிக்க யீரலுக்கும் இடுப்பிற்கும் பலங்கொடுக்கும் இடுப்புநோவைமாற்றும் அமிதமான தாது புஷ்டியுண்டாக்கும் அரஃஎன்பது திராவகம்.

அரஃகேசோய்சீனி.

பரங்கிச் சக்கைக்கழஞ்சு முன்னுறு குலேகர்வஜபான் பாதுரஞ்சு போய்சந்தனத்தூள் வகைக்குக்கழஞ்சு 50-பந்நீர்ப்பூ செம்மரக்சொடி மாதளம்பழத்தோல் ஷகாகுல்மிசரி வகைக்குக் கழஞ்சு 8-லவங்கப்பிண்டை சடாமாஞ்சில் வகைக்குக்கழஞ்சு முப்பது கோரைக்கிழங்கு சுரஞ்ஜான்ஸாகிஜ்ஜே அந்திசாலன்மிசரி அகிற்சட்டை வகைக்குக்கழஞ்சு-10 பஹமன்சுருஃமஹமன்சபைதுவகைக்குக்கழஞ்சு 20-திருநீற்றுப் பச்சையிலை உலர்த்த பொதினயிலை வகைக்குப்பிடி-1, பந்நீர்ப்பூ 451-விரைபோக்கிய திராட்சிப்பழம் கழஞ்சு முன்னுறு அம்பர்கழஞ்சு மூளை இதுகளையிடித்து வாலை யிற்போட்டு இதுகளுக்கு ஆறுபங்கு சலஞ்சேர்த்துத் திராவகமிறக்கிக்கொண்டு வேளைக்கிரண்டு தோலா திராவகத்துடன் பாலுஞ்சருக்கரையுஞ்சேர்த்து இரண்டுவேளையும் போசனத்திற்குப்பின்பு குடிக்கவேண்டும் இது சகலமேக ரோகங்களையும் போக்குவதோடு தேகபுஷ்டியையுந் தாதுபுஷ்டியையுந் கொடுக்கும்.

குர்சேத பாசீரேமுலையன்.

மூங்கிலுப்பு பந்நீர்ப்பூ நிஷாஷதா கோழிக்கீரைவிரை அதிமதுரப்பால் வகைக்கு வராகனெடை-5, கொத்தமல்லி வராகனெடை-4, வாதுமைப்பிசின் தாமரைக்கொட்டை சுரைவிரை வெள்ளரிவிரை முலாம்விரை இவைகளின்பருப்பு வகைக்கு விராகனெடை-3, சந்தனம் வராகனெடை-101, இதுகளைச்சேர்த்து பங்குவிரை அல்லது பேதானவிரையை யூறவைத்தகோழையிலரைத்து வடகஞ்செய்து நிழலிலுலர்த்திவைத்துக்கொண்டு வேளைக்கு 1-வராகனெடையுதல் இரண்டு வராகனெடையிற் றின்னவேண்டும் இத்துடன் ஆறுகுன்றியிடை குங்குமப்பூவும் மூன்று குன்றியிடை கர்ப்பூரமுஞ் சேர்த்தால் மிகநன்று இது உட்டினசுரங்கள் தொந்தசுரங்கள் எலும்புரிக்கி சுரங்கள் மூப்பருக்குண்டாக்கும் அஸ்திசுரங்கள் வசூரி நீர்ச்சுருக்கு அதிதாசம் வெப்பு மார்புநோய் பக்ககுலை உட்டினயிருமல் உட்டினத்தாலுண்டாகும் பக்கவாதங்கள் குட்டின லுண்டாகும் கட்டி கொப்புளம் இவைகளைநீக்கும் இந்தமுறையில் ஒன்பது வரா

கனிலை துளையிடாத முத்தைப் பந்நீரிலரைத்துச் சேர்த்தால் குர்
சேத்பாடி ரே லுலுவின்று சொல்லப்படும் குர்ஸ் என்பது வடகம்.

குர்சேகாபூர்.

வெள்ளரிவிரை முலாம்விரை இவைகளின் பருப்பு பேதான
வகைக்கு வராகனெடை அஞ்சி பந்நீர்ப்பூ அதிமதுரப்பால் மூங்கி
லுப்பு வகைக்கு வராகனிலை மூணு விளாம்பிசின் சந்தனம் நிஷா
ஷதா வகைக்கு வராகனிலை-2, சோம்பு குரத்துகர்ப்பூரம் வகைக்
கு வராகனெடை-1, இவைகளைச் சேர்த்துச் சுத்தசலம் விட்
டரைத்து வடகஞ்செய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொண்டு
வேளைக்கு அரைவரகனிலை முதல் ஒரு வராகனிலை வரையிற்
றின்னவேண்டும் இது ஈரலைப்பற்றிய ரோகங்களை உட்டினசுரங்களை
யும் போக்குவதன்றி காமாலையை நன்றாய்க் கண்டிக்கும்.

குர்சேகூலேகபீர்.

பந்நீர்ப்பூகத்திரா நிஷாஷதாசோம்பு மூங்கிலுப்பு குங்குமப்பூ
அதிமதுரம் சுரைவிரையின் பருப்பு வெள்ளரிவிரையின் பருப்பு
இவைகளை சமவிடையாகச் சேர்த்துச் சோம்புகஷாயத்தாலரைத்து
வடகஞ்செய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொண்டு வேளைக்கு ஒரு
வராகனெடை தின்னவேண்டும் இது ரசத்தையும் வண்டலையும் பற்
றிய சகலசுரங்ஷையும் போக்கும் சமீர் என்பது மஹா.

குர்சேகூலேசகீர்.

பந்நீர்ப்பூ வராகனெடை ஆறு சடாமாஞ்சில் கழஞ்ச-4, அதி
மதுப்பால் வராகனெடை-1, இவைகளைச் சேர்த்துச் சோம்புக்கஷா
யத்திலரைத்து வடகஞ்செய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொண்டு
வேளைக்கு ஒரு வராகனெடை தின்னவேண்டும் இது வயற்றுவலி
சிலேத்துமச்சுரங்கள் வயிற்றிலுள்ள மாசுக்கள் இவைகளை நீக்கும்
சஃகீர் என்பது லகு.

குர்சேகஷகஷ.

போஸ்த்துக்காய் கசகசாவகைக்கு வராகனெடை-1, குலேலா
வராகனெடை அஞ்சு பஜ்சிரில் பஞ்சவராகனெடை மூணு அதிமது
ரப்பால் நிஷாஷ்காவகைக்கு வராகனெடை-2, விளாம்பிசின் வாது
மை பிசின்வகைக்கு வராகனெடை-1, லவங்கப்பட்டை வராக
னெடை-3, இதுகளைச் சேர்த்து கித்மிவிரையை ஊறவைத்து சலத்தி
லரைத்து வடகஞ்செய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொண்டு வேளை

க்கு ஒருவராகவெடை தின்னவேண்டும் இது சலதோஷம் மார்ச சனி குரற்கம்மல் இருமல்முதலிய சகல மூலச்சுவியாதிகள் விலா ரோய் மாரடைப்பு இதுகளை நீக்கும்.

சுபூபேசிகந்தரி.

கோழிக்கீரைவிரை ஊதேஃநாம்கீல் அஸுருண்னாமி மஸ்கி குரத்துக் கடுக்காப்த்தோல் பிரஞ்ச மிஷ்கநார் மிஷ்கஜ்ரோகி மானி லவங்சப்பட்டை தவாலாமிளகு சுக்கு சாதிக்காய் ஏலக்காய் கர்ப்பூரம் மாதாளம்விரை வகைக்கு விராகவெடை-2, அம்பர்கஸ் தூரி வராகவெடை-1, கற்கண்டு பலம்-21, இதுகளைச் சூரணித்துச் சேர்த்து வைத்துக்கொண்டு வேளைக்கு இரண்டு வராகவெடை தின்னவேண்டும்; இது தீனிப்பைக்குப் பலங்கொடுக்கும் கார்தியைத் தரும் சீரணசக்தியை வளர்க்கும் சந்தோஷத்தை யுண்டாக்கும் அனலையடக்கும் பயம் சந்தேகம் மறதி வாய்நாற்றம் தேகநாற்றம் இவைகளை நீக்கும் சுபூபென்பது சூரணம்.

சுபூபேதீன்.

இஸ்போஹூல்விரை திருநீற்றுப் பச்சைவிரை கோழிக்கீரை விரை நிஷாஷ்தா வறுத்த விளாம்பிசின்குலே அர்மனி மூங்கிலுப்பு வறுத்த சுக்கான்கீரைவிரை இவைகளைச் சரியெடையாகச் சேர்த்து வைத்துக்கொண்டு வேளைக்கு ஒரு வராகவெடை முதல் இரண்டு வராகவெடைவரையிற் சாப்பிடவேண்டும் இது பித்தபேதிகளையும் இரத்தக்கழிச்சலையும் சீக்கிரத்தில் நிறுத்தும்.

சிபூபேரேவந்து.

ரேவல் சீனிவராகவெடை-2, ஹப்பேபலசான் அகிற்கட்டை பிஸ்தாக்கொட்டையின் மேலோடு லவங்கம் பந்நீர்ப்பூ கொத்த மல்லி சோம்பு வகைக்கு வராகவெடை-1, இவைகளைச் சூரணித் துச் சேர்த்துவைத்துக்கொண்டு காலையில் மூன்றுபணவிடை சாப் பிடவேண்டும் இது பித்தசுரங்கள் வாதசுரங்கள் தீராத பழஞ்சுரங் கள் வீக்கம் நீர்க்கோவை இவைகளை நீக்கும்.

சுபூபேகாக்கை.

பசுவின் பாலில் வேகவைத்துலர்த்திய யானைநெரிஞ்சில் வராக வெடை-12, கசகசா வறுத்தகடலை வகைக்கு வராகவெடை மூணு குரோசனியோமம் நிஷாஷ்தா என் காசினிவிரைகிலே அர்மனிதா

து மாதளம்பூ வகைக்கு வராகனெடை-1, சஹரூபா மூங்கிலுப்பு முள்ளங்கிவிரைவகைக்கு வராகனெடை அறை தம்முல் அஃவயின் குங்குமப்பூவகைக்கு வராகனெடை- $\frac{1}{2}$, காக்கை வராகனெடை-4, இதுகளுக்கு நாலிடை வெள்ளைச்சருக்கரை இவைகளைச் சூரணித் துச்சேர்த்து வேளைக்கு அரைதொலா சாப்பிடவேண்டும் இது நீர்ச் சறுக்கு பிரமியம் இதுகளை நீக்கும்.

அனோஷ்தாரு.

பன்னீர்ப்பூ வராகனெடை ஆறு கோரைக்கிழங்கு வராகனிடை அஞ்சி அஸாயுன் சடாமாருசில் நாமிமஸ்தகி லவங்கள் வகைக்கு வராகனெடைமூணு தாளிசபத்திரி குங்குமப்பூ கோழிக்கிரை விரை ஏலக்காய் ஏலரிசி சாதிக்காய் சாதிபத்திரி வகைக்கு வராகனெடை-2, பாலிற்சுத்திசெய்த நெல்லிமுள்ளிபலம்-24, தேன்பலம்-72, சரக்குகளை வெப்பிலிலுலர்த்தி வஸ்திரகாயஞ்செய்து தேனைக்காய்ச்சி நுரைபைபெடுத்துவிட்டு மேற்படி சூரணத்தைச்சேர்த்துலேகியப்தமாய்க் கிளறிவைத்துக்கொண்டு வேளைக்கிரண்டு கழஞ்சிடை போசனத்திற்கு முன்னாவதுபின்னாவது சாப்பிடவேண்டும் அன்றியும் இம்முறையில் பாதாரஞ்சுபோயாலவங்கப்பத்திரி துளையிடாதமுத்து வகைக்கு வராகனெடை-2, சேர்ப்பாருமுண்டு இது தலைமூளை இருதயம் யீரல் குண்டிக்காயிவைகளுக்குப் பலங்கொடுக்கும் கிப்நான்என்னும் உன்மாதரோகத்தைத் தீர்க்கும் சந்தோஷத்தை யுண்டாக்கும் மேனிகொடுக்கும் வாய்நாற்றம் இவைகளை நீக்கும் தீபனத்தைத்தரும்.

மகாகுனேபலாசிபா.

சுக்கு திப்பிலி மிளகு லவங்கப்பட்டை நெல்லிமுள்ளி தான்றிக் காய்த்தோல் சித்திரமூலம் ஜராவந்தேமுத்சரா சாலன்மிசரி அரஃ கேபாபூனாமகேஸ்தொஃமேஷலக்கூசா முத்தினதேங்காய் வகைக்கு வராகனெடை-2 தொகமேபாபூனா வராகனெடை-5 திராட்சப்பழம் வராகனெடை தேன்பலம் 18-சரக்குகளை முன்போல் வஸ்திரகாயஞ் செய்து தேனை முன்போற்காய்ச்சிச் சேர்த்து அரக்கேபாபூனாவென்கிற சாமந்திப்பூத் திராவகத்தைபுஞ் சேர்த்துப் பதமாய்க் கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு ஒரு வராகனெடை முதலிலிரண்டு வராகனெடைவரையிற் சாப்பிடவேண்டும் இது தீனிப்பைக்கு வலிமைதரும் தீபனத்தைவளர்க்கும் சிலேத்துமநீறையிறக்கும் நீரைப்பெருக்கும் இடுப்புநோய் குண்டிக்காய்நோய் கில்நோய் இ

வைகளைநீக்கும் இருதயத்திற்கு வலிவைத்தரும் தாதுபுஷ்டியைத்தரும் பற்களையிதுக்கும் தைரியத்தையும் உற்சாகத்தைபு முண்டாக்கும் மேனிதரும் மறதியைநீக்கும் மூப்பருக்கு மிகவனுசூலத்தைத்தரும் வாய்நாற்றத்தைமாற்றும் இம்மருந்தை அமிர்தமென்றுசொல்லப்படும் அன்றியும் இம்முறையில் குந்திரிக்கம் என் வாதுமைப்பருப்பு வகைக்கு வராகனெடை பத்து சுத்திசெய்த அரப்பொடி அன்சரா சாதிக்காய் சாதிபத்திரி வகைக்கு வராகனெடை-1, சேர்ப்பாருமுண்டு.

மககுனேபுகுரி.

தொக்மேகசர் தொக்மேஷல்கம் வெங்காயவிரை முள்ளங்கிவிரை தொக்மேகல்லியூன் சதகுப்பை தொக்மேசீர்க்கப்பேஸ் னுபர்கி பாரகப்பூசலம் கப்புல்குல்போஜிதான் கிஸ்த்தேசுல்லுசுக்குலி ஸர னுல்லஸா பீர்துதரிசுருக் துதரிசுபேத்பகமன் சுரக்கம்சைபேத்திப்பிலிகாயம் காப் இவைகள் சமவிடை இவைகளைத்திற்கு மூன்றிடைதேன் சரக்குகளை முன்போல் வஸ்திரகாயஞ்செய்து தேனை முன்போற்காய்ச்சிச் சேர்த்து லேகியபதமாக கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு அரைவராகனிடையுதல் 1-வராகனிடையுதல் வரையிற் சாப்பிடவேண்டும் இது அதிக சூட்டைப்பற்றிய தாது நஷ்டத்தை நீக்கித் தாதுபுஷ்டியையுண்டாக்கும் இதை பூபேகபிர் என்ற லேகியத்திற்கு பதிலாகச்சாப்பிடலாம்.

சவாரிசேஷாரி நூல்.

சடாமாஞ்சில் பெருலவங்கப்பட்டை லவங்கப்பட்டை சிற்றரத்தை லவங்கம் சுக்கு திப்பிலி மிளகு கோரைக்கிழங்கு குதேபல் ஸான் அஸான்கோஷ்டம் சாராயிதரகுங்குமப்பூ மவரீத்வகைக்கு வராகனிடையுதல் துமிமஸ்தகிவகைக்கு வராகனெடை-5-இவைகளைத்திற்கு மூன்றிடை வெள்ளச்சருக்கரை சரக்குகளை முன்போல் வஸ்திரகாயஞ்செய்து சருக்கரையைப் பாகுகாச்சி பதமாக வரும்போது மேற்படி சூரணத்தைச்சேர்த்து பதமாகக்கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு வராகனெடை-2-முதல் வராகனெடை-3-வரையில் போசனத்திற்கு முன்னாவது பின்னாவது சாப்பிடவேண்டும் இது உள்னூறுப்புகளுக்கும் பலங்கொடுக்கும் வாய் நாற்றத்தைமாற்றும் காற்றைக்கண்டிக்கும் ஊத்தாம்பிள்ளையின் குளிர்ச்சியிலுண்டாகும் நீர்ப்பெருக்கைமாற்றும் தாதுபுஷ்டியைத்தரும்பைத்தியங்களை நீக்கும் குளிர்ச்சியைப்பற்றிய தலைவலி இருமலைநீக்கும்

மூலநோவு பாதநோவு கால்விரற்சளி னிசிவுபடைகள் கல்லடைப்பு முதலிய நீர்த்தாரை ரோகங்களிவைகளை நீக்கும் மயிரை வெளுக்காமற் காக்கும் இருபத்தோருநாள் சாப்பிடவேண்டும்.

சவாரிஷே உத்திரிச்.

கொடிமாதுளம்பழத் தோல் வராகனடை-15, சாதிக்காய் கோழிக் கீரைவிரை லவங்கம் சுக்கு சிற்றரத்தை மிளகு வகைக்கு வராகனடை அரைகஸ்தூரி வராகனடை- $\frac{1}{2}$, இவைகளுக்கு மூன்றிடை தேன்சரக்குகளை வஸ்திரகாயஞ்செய்து தேனை முன்போற் காய்ச்சிச் சேர்ந்துப் பதமாய்க் கிளறிவைத்துக்கொண்டு வேளைக்கு வராகனடை அரைமுதல் வராகனடை-1, வரையிற் சாப்பிட வேண்டும் இது தீனிப்பைக்கு பலங்கொடுக்கும் தீபனத்தை வளர்க்கும் வாய்நாற்றத்தை மாற்றி வாசனையை யுண்டாக்கும் வயற்று நோயைத் தீர்க்கும்.

லுஷுக்கேகஷகஷ.

கசகசா போஷத்துக்காய் வகைக்கு வராசனடை-15, இவ் விரண்டையுஞ் சேர்த்து நாலுபங்கு சலம்விட்டு ஒருபங்காய் கஷாய மிறக்கி அதில் ஒருருத்தல் தேன்சேர்த்துக் காய்ச்சி நீர்சுண்டிவரும் போது வாதுமைப்பருப்பு சுரைப்பருப்பு அதிமதுரப்பால் வகைக்கு வராகனடை-5, இவைகளைப் பந்நீரிலரைத்துச் சேர்த்துக் கூழ்போற் கிளறிவைத்துக்கொண்டு வேளைக்கொருதோலா முதலி விரண்டு தோலாவரையிற் சாப்பிடவேண்டும் இது மார்பின்புண் குடலின்புண் இவைகளையாற்றும் இரத்தவார்தியை நிறுத்தும் குளிர்ச்சியைப்பற்றிய இருமலை நீக்கும்.

சர்ஊனி.

செகப்பு முள்ளங்கிவிரை காராட்டுவிரை கர்பீஸ்சதகுப்பை ஓமம் சோம்பு கர்பிசின்வேர் வெள்ளரிவிரை முலாம்விரை வகைக்கு வராகனடை-5, அக்கரகாரம் கோழிக்கீரைவிரை றுமிமஸ்தகி அகிற்கட்டை வகைக்கு வராகனடை-5, சாதிபத்திரி லவங்கம் திப்பிலிமூலம் வகைக்கு வராகனடை-3, அம்பர் வராகனடை-1, இவைகளனைத்திற்கு மூன்றிடைத்தேன் சரக்குகளை வஸ்திரகாயஞ் செய்து தேனை முன்போற் காய்ச்சிச் சேர்த்துப் பதமாய்கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு வராகனடை-1, முதல் வராகனடை 2-வரையிற் சாப்பிடவேண்டும் இது இடுப்பிற்கும் குண்டிக்காய்களுக்

கும் தீனிப்பைக்கும் வலிமைதரும் சிலேத்தும நீரைப்போக்கும் ஊத்தம்பிள்ளையி லுண்டாகின்ற மணலைக்கும் விர்துறச்செய்யும்.

பஞ்சசீஸ்.

காபுலிக்கடுக்காய் மஞ்சட்கடுக்காய் கருங்கடுக்காய் தான்றிக் காய் இவைகளின்தோல் நெல்லிமுள்ளி சித்திரமூலம் சடாமாஞ்சில் சுக்கு மிளகு கோரைக்கிழங்கு வகைக்குப் பலம்-1, சுத்திசெய்த அரப்பொடி பலம் பத்து இவைகளுக்கு மூன்றிடேதேன் சரக்கு களை வஸ்திராகாயஞ்செய்து முன்போல் தேனைக்காய்ச்சி சேர்த்துக் கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு வராகனெடை 1-முதல் வரா நெடை-2, வரையிற் சாப்பிடவேண்டும் அன்றியும் அரப்பொடிக் குப்பதிலாக இரும்பைக்காய்ச்சி யடிக்கும்போது திருகின்ற பொடியைச் சேர்ப்பாருமுண்டு இது தீனிப்பைக்கு வலிமைதரும் மூலரோ கத்தை நீக்கும் தந்துபுஷ்டியைத்தரும் மேனியை புண்டாக்கும் சுக்கிலம் விரைவில் வெளிப்படுவதை நிறுத்தும்.

கப்பே அம்பர்.

அம்பர் குங்குமப்பூ ஜின்னுக்குட்டி கஸ்தூரி லவங்கம் சிற்ற ரத்தை சாலான்மிசரி நூமிமஸகி இவைகளைச் சமவிடையாகச்சேர்த் துச் சலத்திலரைத்து மிளகளவு மாத்திரைகள்செய்து நிழலிலுலர்த் திவைத்துக்கொள்ளவேண்டும் இதைத் தின்பதாலும் வாயிலடக் குவதாலும் லேபனமும் சுக்கிலத்தம்பனமு முண்டாகும் புணர்ச்சி நீடிக்கும் வாய்க்கு வாசனையைத்தரும் நல்லுருசியையுள்ளதாக விருக்கும்.

கப்பேசெதுவார்.

செதுவார் மாயேசுத்தரே அறுபிலவங்கப்பூ ஸபரஸவகைக்கு வராகனெடை-2, சாதிக்காய் சிற்றத்தை லூமிஷதகி சாலன்மிசரி கிச்சிலிக்கிழங்கு கர்பிஷவகைக்கு வராகனெடை-4, இதுகளை பன் னீரிலரைத்து கடலையளவு மாத்திரைசெய்து நிழலி லுலர்த்திவைத் துக்கொள்ளவேண்டும்

இதுவுமது.

சிற்றத்தை குங்குமப்பூ மஷத்தகிருந்திரிக்கம் கிச்சிலிக்கிழங்கு சடாமாஞ்சில் திப்பிலி லவங்கப்பட்டை வெள்ளைமிளகு தாவாலா வால்மிளகு சாதிபத்திரி சோம்பு சாதிக்காய் சாலான்மிசரி அனி சூன் அஷாருன் குலேசருக வகைக்கு வராசனெடை-1, அபினி

வராகனிடை இரண்டு செதுவார்கத்தூரி அம்பர்வகைக்குடாங்கு-1-
தங்கரேக்கு-5-வெள்ளிரேக்கு பத்து இதுகளைப் பன்னீரிலரைத்துக்
கடலைப்பிரமாண மாத்திரைசெய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொ
ள்ளவேண்டும் இதுகளைத்தின்றாலும் வாயிலடக்கினாலும் லேபன
மும் சுக்கிலத்தம்பமுமுண்டாகும் தாதுபுஷ்டியுண்டாக்கும் சல
தோஷம் நிற்குப்.

முபர்ரேதில்குஷா.

துளையிடாத முத்துமூங்கிலுப்பு கருபாகாவ் சபான்கிலே அர்
மனி வகைக்கு வராகனெடை-2-கஸ்தூரிவராகனெடை அறை இ
வைகளுக்கு மூன்றிடைதேன் முத்தைப்பன்னீரி லறைத்துக்கொ
ண்டு சரக்குகளை வஸ்திரகாயஞ்செய்து தேனைமுன்போற் காய்ச்சிச்
சேர்த்துக் கஸ்தூரியையுஞ் சேர்த்துப் பதமாயக்கிளறி வைத்துக்
கொண்டு வேளைக்குக் கழஞ்ச-1-முதல்-2-வறைபிற் நின்னவேண்
டும் இது இருதயத்திற்கு வலிவைதரும் அதிககுளிர்ச்சி கொழுமை
பைப்பற்றியதாதுநஷ்டந்தீரும் சூட்டைப்பற்றிய உன்மார்தந்தீரும்

தாவுல்கலக்.

உவர்த யானெருஞ்சிற்காயைப் பச்சையானை நெருஞ்சிற்
சாய்ச் சாற்றில் நாலைந்துவிசை யூறவைத்துலர்த்திச் சூரணித்துப்பா
லுஞ் சருக்கரையுஞ்சேர்த்து லேகியமாகக்கிளறிச் சாப்பிட்டுவரச்
சுக்கிலம் பெருகும்.

முறட்பா.

சுரஞ்சான் ஆப்பில்பழம் காராட்டுக்கிழங்கு நிலப்பனக்கிழங்கு
இவைகளிலொன்றைத் தோலைச்சீவிப்போட்டு ஊசியாற் குத்திச்
சலத்தில் அளியவேகவைத்து சலத்தை யிறுத்துவிட்டு சருக்கரைப்
பாகிற்சேர்த்துப் பக்குவமாய்க்காச்சி வைத்துக்கொண்டு சாப்பிடத்
தாதுபுஷ்டி யுண்டாக்கும்.

கமிரேமர்வாரீத்.

பன்னீரிலரைத்த முத்துதொலா-10, பொடியாகக் கத்தரித்த
கோராப்பட்டு தொலா-4, சுலேசருக் கோழிக்கீரைவரை வகை
க்கு தொலா - 2, வெள்ளிரேக்கு தங்கரேக்கு வகைக்குமாஷா - 2,
பன்னீர் சேர்- $\frac{1}{4}$, கற்கண்டு சேர்-3, கற்கண்டைப் பாகுதாய்ச்சிப்
பதமாகவரும்போது குலேகுருங்கோழிக்கீரைவரை யிதுகளை வஸ்
திரகாயஞ்செய்து சேர்த்து மேற்படி முத்தையும் பட்டையுஞ்சேர்
த்து கிளறிப்பின்பு தங்கரேக்கு வெள்ளிரேக்குகளை யொவ்வொன்

றாகச்சேர்த்துப் பின்பு பன்னீரைக் கொஞ்சன்கொஞ்சமாக விட்டுப் பதமாகக் கிளறிவைத்துக்கொண்டு வேளைக்கு ஒரு கழஞ்சுமுதலிரண்டு கழஞ்சுவரையிற் சாப்பிடவேண்டும் இது ஆற்றமுசத்தியை வளர்க்கும் தீபனத்தை யதிகப்படுத்தும் தீனிப்பைக்குப் பலன்கொடுக்கும் தாதுபுஷ்டியைத்தரும் உட்டிள ரோகங்க ள்னைத்தையுந் தீர்க்கும்.

கஜரி என்னும் சரீரத்திற்சொல்லப்படுகின்ற உடற்கூறு நாடிப் பரிகைஷ மூத்திரப்பரிகைஷ முதலியவைகளையும் அமலியென்னும் ரோகநிதான நூற்களிற்கே சாதிபாதமீறாகச் சொல்லப்பட்டரோக நிதானங்களையும் சிகிச்சாக்கிரமங்களையு மிகவறிந்து இந்தபாகசாத் திரமென்னும் நளபாகம் வீமபாகத்தின் சாத்திரத்திற்சொல்லப் பட்ட பதார்த்தங்களுள் ஆகார பதார்த்தங்களை சதாபோசனத்திற் கும் அவுஷத பதார்த்தங்களை ஃகருபர்தின் என்னும் அவுஷதவருக் கச்சாத்திரநூற்களிற் சொல்லப்படுகின்ற கிரமப்படி பலவித அவுஷ தங்களாகச்செய்துபோசத்து ரோகங்களை நிவர்த்திசெய்துக்கொள் வதுமன்றி வயித்திய சாத்திரங்களுட் புகலுகின்ற விதிவிலக்குகளை யுணர்ந்துவழுவாது நடப்பவர்கள் ஆயுள் ஆரோக்கிய சந்தான விருத்திகளையடைந்து இவ்வுலகத்தில் சுகமாகவாழ்வார்கள்.

16-வது முகுவியாத் தே அஸ்நான்

பற்களுக்கு வலிமைகொடுக்கும் பதார்த்தங்கள்.

தாதுமாதுளம்பூ படிக்காரம் மான்கொம்புகட்டகரி தாசனப் பொடி கடுக்காய்த்தோல் பாக்கு அக்கரகாரம் சமஃகெனும்பழம் சீரகம் பந்ரீர் கோரைக்கிழங்கு மாசிக்காய் நூமிமஸ்த்தகி குந்திரிக் கம் ஏலம் மிளகு அன்னபேதி முங்கிலுப்பு சேராங்கொட்டை எலு ம்பு சுட்டகரி மஞ்சட்கடுக்காய்த்தோல் இரும்பரப்பொடி ரோசாப் பூ மூக்குத்தூள் புகையிலை சுட்டகரி சந்தரஸ்வெள்ளைக்குங்கிலியம் அன்னசிப்பூ மஞ்சட்பலகறை பூமிசருக்கரைக்கிழங்கு முத்து மசிழ ம்பட்டை காட்டுவாழைவிரை கடல்நுரை புனியங்கொட்டை வா லேந்திரபோளம் கொறுக்கைவேர் பவளக்கொடிமுதலிய பதார்த்த ங்கள் பற்களுக்குறுதி தருவனவாம்.

16-வது முஜிராத் தே அஸ்நான்

பற்களுக்காக பதார்த்தங்கள்.

ஓட்டைப்பால் முள்ளங்கிக்கிழங்கு பனிக்கட்டி பொட்டிலு ப்பு சலம்புளித்தபதார்த்தங்கள் அதிக சூடுகையானவைகளைச் சாப்

பிட்டு அல்லது குடித்தவுடன் குளிர்ந்தசலத்தை மிகவுங் குளிர்ந்த பதார்த்தங்கள் பாதரசம் முதலியன பற்களைப் பலவீனப்படுத்தும் பதார்த்தங்களாம்.

17-வது முகுவிமாத்தேசெஷம்

கண்ணொளியையதிகப்படுத்தும் பதார்த்தங்கள்.

நெல்லிக்காய் மஞ்சட்கடுக்காய்த்தோல் வாதுமைப்பருப்பு பெருஞ்சீரகம் முத்துசிப்பிசுட்ட சாம்பல் கோராரப்பட்டு சுட்டக்கரி கறுமாகஹுபா பொன்வெள்ளி மிளகு சஸ்தூரி குங்குமப்பூமுத்து பஸ்பம் முதலிய பதார்த்தங்கள் கண்ணொளியை யதிகப்படுத்து வனவாம் இம்மருந்துகளைத் தங்கக்கம்பியாலும் காரீயக் கம்பியாலும் கண்ணிலிடவேண்டும்.

18-வது முஜிராத்தேசெஷம்

கண்ணொளியைக்குறக்கும் பதார்த்தங்கள்.

கோவிசுக்கிரை சாப்பிரிசல்லாதுக்கிரை மசூரிப்பருப்பு கந்தன வென்கின்றயிலை இவைகளை யதிகமாய்த் தின்றுவருவதும் ஸ்திரிசையோகமதிகமாய்ச் செய்வதுங் கண்ணொளியைக் குறைப்பனவாம்.

19-வது முகுவியாத்தே

தாதுவிர்த்திக்குரிய பதார்த்தங்கள்.

செகப்பு முள்ளங்கிக்கு கிழங்கு காட்டுக்கிழங்கு முள்ளங்கி கிழங்கு வெங்காயம் வெள்ளாட்டுப்பால் பசுவின்பால் நெய் பாற்சாதம் பாயசம் பேரீச்சங்காய் வாதுமைப்பருப்பு பிந்துஃகப்பெசுமனா பிஸ்தாஷல்ஃகஜா என்னும் பருப்புகள் சாலன்மிசரி ஷஃகாகுல்மிசரி போசிதான்மிசரி கருஞ்சீரகம் நெருஞ்சிப்பழம் பகமன்சுபைது தூதரிசுருத்து தரிசுபைது தோல்போக்கியளள் ஜர்தாலு வென்னும் பழம் நிலப்பனங்கிழங்கு கண்ணீர்விட்டான் கிழக்கு அக்கரகாரம் ஞாமிமஸ்த்தகி தொக்மேகந்தன தொக்மேபியாச தொக்மேசர் தொக்கேஷல்கம் லவங்கப்பட்டைதிப்பிலி கசகசா இஞ்சிக்கு அஷன அஸாறான் கிச்சிலிக்கிழங்கு பாக்கீலாசார் போகவரிசி இரும்புக்கிட்டம் ரேகும் யிஷக்கன்கோர்வருஷத்துக்குமேற்படாத கொழுத்த ஆட்டுக்கடாவி நிறைச்சி கொழுத்த சேவலி நிறைச்சி காடை கவுதாறிகளி நிறைச்சி புதிதாய் பிடித்த நல்லசலத்தின் மீன்கள் கோழிமுட்டை ஊர்க்குருவியின் ற்ளையுளை முதலிய

பதார்த்தங்கள் சுக்கிலத்தைப் பெருக்குவனவாம் என்பது விரை
தொகு என்பது கொட்டை.

முதிரார்த்தே கைஜமுதல் முகுவித்யத்தேபா ஈருகச் சொல்லப்
பட்டவைகளுள் ஒன்றாகத் தனித்தேனும் பலவர்கச்சேர்ந்த தே
னும் கஷாயலேகியம் சூரணம் ஷர்பத்துமுதலிய அவுஷங்களாக
ரோகத்திற்குந் தேசத்திக்குந் தக்கபடிசெய்து உபயோகிக்க அவ்வ
வற்றிசுச்சொன்ன குணங்களைக் கொடுக்கும்.

தாதுநஷ்டம்.

ஆகாரங்களுள் நின்று பிரிகின்றசத்து அன்னரசமாம் அவ்
வன்னரசத்தினின்று பிரிகின்ற சத்து இரத்தமாம் அவ்விரத்தத்தி
னின்று பிரிகின்றசத்தே சுக்கில சோணிதங்களாம் அச்சுக்கில சோ
ணிதங்கள் ஆயுள்விருத்தி சந்தானவிருத்தி பலம் காந்தி ஊக்கம்
இவை முதலியவைகளுக்குக் காதாரமாக விருக்கின்றன அச்சுக்கில
சோணிதத்தினின்றெழுகின்ற ஆவியால் லேபனமுதலிய காமக்
குறிக ஞுண்டாகும் அவ்வாறே ஆகாரசீர்ணகாலத்திற் றீனிப்பையி
னின்றெழும் ஆவியாலும் மேற்படி குறிகள் அற்பமாகவுண்டாகும்
அதுகுழந்தைகள் முதலிய யாவருக்கும் நித்திரைபிற் காணப்படும்.

ஆனால் மேற்படி சுக்கில சோணிதங்களை தலைமுனை இருதயம்
ஈரல் குண்டிக்காய் என்னுமிராசக் கருவிகளின் பலக்குறைவு முத
லிய பல காரணங்களால் பலவீனப்படும்போது மேற்படி ஆவி
யெழாது அதனால் லேபனமுதலிய குறிகளுமிராது ஆனால் மேற்
சொன்ன ஆகாரசீரண ஆவியானது சுக்கிலநரம்புகளிற் பிரவேசித்
கும்போது மேற்படி குறிகளுண்டாகும் அது சையோகத்திற் கிளை
த்துக் குடப்புணர்ச்சிக்கும் இயாகாரணங்களை யுணராமல் பல அவு
ஷதங்களைத் தின்று சூடதிகரித்து பலவித ரோகங்களையடைந்து
சுக்கிலத்தின் பலவீனத்தை நீக்குதற்குப் பதிலாகப் பின்னும் பல
வீனப்பட்டு நிராசையையடையாமல் தங்களுடைய சத்திகளைத்
தாங்களேயறிந்து திருத்திக்கொண்டு மகிழ்வடையும்படி மேற்படி
காரணங்களைப்பற்றிய குறிகளையும் அவற்றிற்குப் பரிகாரங்களையுஞ்
சுருக்கமா யடியிலெழுதப்படுகின்ற அவை வருமாறு.

புருஷர்களுக்குச் சுக்கிலமென்றும் ஸ்ரீகளுக்குச் சோணித
மென்றுஞ் சொல்லப்படுகிற சுக்கிலதாது ஒன்றேயாதலால் தாது
நஷ்டமென்பது அவ்விருவருக்கு மொக்கும்.

இருதயத்தின் பலவீனத்தைப்பற்றிய தாதுநஷ்டக்குறி.

இருதயத்தின் பலவீனத்தால் சுக்கிலத்தின் சதிக்குறையுமாகில் சம்போகத்திற் கெத்தனித்துக் குறிகளொன்றோடொன்று சந்திக்கும்போது சோர்வடைந்து சுக்கிலம் வெளியாகிவிடும் இதற்குக் கொத்தமல்லிக் கீரைச்சாற்றிற் கற்கண்டுசேர்த்துக் காலையிற் குடித்து வருவதாலும் இரண்டு பணவெடை முத்தைப்பந்நீரி லரைத்து மேற்படிசாற்றில் கலந்து கற்கண்டுசேர்த்துக் குடித்து வருவதாலும் நோஷதாருமுபர்ரா வேலுறுவினன்ற முத்துசேர்ந்த லேகியங்களைத்தின்றுவருவதாலும் இருதயத்திற்கு பலங்கொடுக்கும் பதார்த்தங்களைச் சேர்ப்பதாலும் இருதயத்திற்குப் பலமுண்டாகித் தாது நஷ்டம் நீங்கும்.

தலைமூளையின் பலவீனத்தைப்பற்றிய தாதுநஷ்டக்குறி.

தலைமூளையின் பலவீனத்தால் சுக்கிலசத்தி குறையுமாகில் தாதுவிருத்தி யுண்டாயிருந்தும் சையோக விருப்பமற்றே மிருக்கும் சிலவேளையில் விருப்பமிருந்தாலும் அதிசீக்கிரத்திற் சுக்கிலவெளியாகும் இதற்கு ஆட்டுத்தலை மூளையைப்பசவிநெய் அல்லது வாதுமை நெய்யிற்பொரித்து நித்தியம் புசிப்பதோடு வாதுமைநெய்யை நித்தியஞ் சிரசிழ்சி வருவதாலும் தலைமூளைக்கு வன்மைதரும் வஸ்துக்களைச் சேர்ப்பதாலும் தலைமூளைக்கு வன்மையுண்டாகித் தாது நஷ்டந்தீரும்,

ஈரலின் பலவீனத்தைப்பற்றிய தாதுநஷ்டம்.

யீரலின்பலவீனத்தால் சுக்கிலசக்தி குறையுமாகில் அதிக விரைவில் இந்திரியம் வெளிப்படுவதுமன்றிச் சம்போகமானவுடனே இருந்தவிடம்விட்டு யெழுந்திருக்கச் சக்தியற்றுப்போகும் இதற்கு காரட்டுக்கிழங்கை யனலில்வாட்டிச் சாறுபிழிந்து கற்கண்டு சேர்த்துக் குடிப்பதாலும் அக்கிழங்கை யெந்தவிதக் கறிகளாகவாவது பலகாரங்களாகவாவது தித்திப்பாகவாவது செய்து தின்று வருவதாலும் புலாவகிச்சடி யிவைகளைச்சாப்பிட்டு வருவதாலும் யீரலுக்கு பலங்கொடுக்கிற வஸ்துக்களைச்சேர்த்து வருவதாலும் அடியிற் சொல்லுகிற லேகியத்தை ஒவ்வொருவேளை தின்று வருவதாலும் யீரலுக்கு பலமுண்டாகித் தாதுநஷ்டம் நீங்கும் லேகியமுறை காரட்டுவிரைசேர்அரை வெங்காயசோ- $\frac{1}{4}$, சாதிக்காய் கிராம்பு லவங்க

பட்டை வால்மிளகு சுக்கு திப்பிலி மிளகு வகைக்குத் தொலாவர்க
இவைகளைத் தேன்சேர்த்து வேகியஞ்செய்து சாப்பிடவேண்டும்.

குண்டிக்காயின் பலவீனத்தைப்பற்றிய

தாதுநஷ்டக்குறி.

குண்றிக்காயின் பலவீனத்தால் சுக்கிலசத்திகுறையுமாகில் சம்
போகத்திற் கெத்தனீக்கும்போது பயங்கரமான ஓர்சத்தமானது
தற்செயலாய்க் காதில்விழக் கேட்டுப்பயந்து சோர்வடைந்துபோய்
இதற்குசியாதானுசிப்பந்தான் இவைகளிரண்டையுஞ் சமமாகச்சே
ர்த்துக் சலத்திற்கழுவி நிழலிலுலர்த்தி நெய்யில்வறுத்து தேனிற்கல
ந்து நித்தியமொரு வராகனெடையாக நார்பதுநானைக்குச் சாப்பிடு
வதாலும் குண்டிக்காய்க்குப் பலங்கொடுக்கும் வஸ்துக்களிங் சேர்
த்து வருவதாலும் குண்டிக்காய்க்குப் பலமுண்டாகித் தாதுநஷ்டந்
தீரும்.

நரம்புகளின் பலவீனத்தைப்பற்றிய

தாதுநஷ்டக்குறி.

நரம்புகளின் பலவீனத்தால் சுக்கிலசத்தி குறையுமாகில் ஆண்
குறிகோணியரை முறைப்பா யிருப்பதுமன்றிப் பெரும்பாலும் இ
லேபன இல்லாமலேயிருக்கும் சுக்கிலம் அதிகமாய் நீர்த்தும் வெளு
த்துமிருக்கும் ஆண்குறியடி சிறுத்தும் துனிபருத்து மிருக்கும் இத
ற்கு மகசூனேக்குபசுல் அதீதஷ்ருபேபஞ்சுஷ என்று மருந்துக
ளைச் சாப்பிடுவதாலுப் அக்கிரகாரத்தைப் பொடித்துச் சம்பங்கி
யெண்ணையிற் கவந்தும் முள்ளங்கிவிரையை யெண்ணையிலெரித்தும்
நித்தியம் ஆண்குறியிற் பூசித் தேய்த்து வருவதாலும் நரம்புகளுக்
குப் பலமுண்டாகித் தாதுநஷ்டந்தீரும்.

அதிக சூட்டைப்பற்றிய தாதுநஷ்டக்குறி.

அதிகச்சூட்டினால் சுக்கிலசத்தி குறையுமாகில்லேபனஷம்உண
ர்ச்சியுங்குறைந்திருக்கும் சுக்கிலம் அதிகமாகவெளிப்படும் மஞ்சள்
நிறமாகவும் நீர்த்துமிருக்கும் வெளிப்பட்டபின்பு எரிவந்தமுண்டா
கும் இதற்குலுயேபேகபீர் மஹசூனேபுகுரி ஷர்பதேகாசினி இவை
களைச் சாப்பிடத் தத்துநஷ்டம் நீக்கும்.

அதிக குளிர்ச்சிவறட்சியைப்பற்றிய

தாதுநஷ்டக்குறி.

தேகத்தில் குளிர்ச்சியும் வறட்சியும் அதிகரித்ததினால் சுக்கில
சத்தி குறையுமாகில் இந்திரியமும் லேபனமும் குறைந்திருக்கும் இ

தற்குக்கொழுத்த சேவலிரைச்சியின் பொரியலைக் கோதுமை ரொட்டியோடு நித்தியம்சாப்பிடுவதாலும் பாற்சாதம் பாயசம்ஷகாகுல் மிசரி காராட்டுக்கிழங்கு இவைகளின் முறப்பா வாதுமைப்பருப்பு தேங்காய் பிஸ்தாப்பருப்பு பிந்தஃருப்ப இவைகளை நித்தியஞ் சாப்பிடுவதோடு மாமிசபதார்த்தங்களில் சுக்கு லவங்கப்பட்டை ஜாதிக் காய் ஜாதிப்பத்திரி இவைகளைச் சேர்த்துச் சாப்பிடுவதாலும் வப்புல்பான் என்றவிரையைக் கஷாயமிட்டுக் குடிப்பதாலுந் தாதுநஷ்டந்தீரும்.

அதிகரித்த சூடுவறட்சியைப்பற்றிய

தாதுநஷ்டக்குறி.

சூடும்வறட்சியு மதிகரித்ததால் சுக்கிலசத்திற் குறையுமாகில் போகமும் லேபனமுமதிகரித்து விந்துகுறைந்து வெளிப்படும் இதற்கு கொடிமுந்திரிப்பழம் சீமையத்திப்பழம் இனிப்பு மாதாளம்பழம் முலாம்பழம் இவைமுதலிய கனிவர்க்கங்களும் சூல்கந்து நெல்லிக்காய் சுரைக்காய் கொடிமாதாளங்காய் சீமை யிலந்தைப்பழம் இவைபோன்ற கனியின் முறப்பாக்களும் கோழிக்கீரை சுக்கான்கீரை புளியாரைக்கீரை முதலியதுகளும் ஆட்டின் தலைக்கறி குறவை வரால் உளுவைமுதலிய நல்லதண்ணீர்மீன்கள் சருக்கரை சேர்த்துக் காய்ச்சியபால் தாவுல்பகல் என்னும் வெங்காயவுர்பத்து இவைகளும் சாப்பிடுவதால் தாதுநஷ்டம் நீங்கும்.

அதிககுளிர்ச்சி கொழுமையைப்பற்றிய

தாதுநஷ்டக்குறி.

தேகத்திற் குளிர்ச்சியுங் கொழுமையு மதிகரித்துச் சுக்கிலசத்தி குறையுமாகில் போகங்குறைந்து விந்துநீர்த்து அதிகமாய் வெளிப்படுவதோடு லேபனமுங் குறைந்துபோகும் இதற்கு சர்சானியா சர்ஹனி இத்திரீபலெகபீர்லு பூபேகபீர்மககுனே லுலுவி மககுனே குசையத்துசாலுமமுதலிய லேகியங்கள் இஞ்சிமுறப்பா இவைகளைச் சாப்பிடுவதாலும் அரைவேக்கலாக வேகவைத்த கோழிமுட்டையுடன் லவங்கம் லவங்கப்பட்டை சேர்த்தும் காடை கவுதாரி ஊர்க்குருவி புறா யிவைகளின் மாமிசத்தில் இஞ்சி மிளகு லவங்கப்பட்டை ஷாஜீராகடுகு லவங்கம் வால்மிளகு ஓமம் சீரகம் கடலைப்பருப்பு முதலியவைகளிலொன்றைக் கூட்டிச் சமைத்தும் சாப்பிடுவதாலும் தாதுநஷ்டம் நீங்கும்.

மேற்சொல்லிய குறிகளை நன்றாயறிந்து அவ்வவற்றிற்குச்சொல்லிய அவுஷதங்களில் அவரவர்கள் தேகத்திற் கனுகூலமானதைச் சாப்பிட்டுத் தானுஷ்டத்தை நிவர்த்திசெய்துக் கொள்ளவேண்டும்.

20-வது முகுவியாத் தேதிமாக்

தலைமுளைக்கு வலிமைகொடுக்கும் பதார்த்தங்கள்.

முத்து நெல்லிக்காய் தான்றிக்காய் அம்மூதுப்பழம் சேப்புப் பழஞ் சோஜாப்பூ பன்னீர்நாரத்தம்பழம் பிந்திப்பருப்பு கோரைக்கிழங்கு இஞ்சி சடாமாஞ்சில் அகிற்கட்டை அம்பர் கஸ்தூரி லவங்கம் வாய்விளங்கம் குந்திரிக்கம் சுரைவிரை சந்தனம் வாதுமைப்பருப்பு பட்சிகளினிறைச்சி ஆட்டின் தலைமுளை வெள்ளாட்டுப்பால்முதலிய பதார்த்தங்கள் தலைமுளைக்கு வலிமை தருவனவாம்.

21-வது முகுவியாத் தேதில்

இருதயத்துக்கு வலிமைகொடுக்கும் பதார்த்தங்கள்.

அம்மூதுப்பழம் மாதளம்பழம் கோராப்பட்டு நெல்லிக்காய் கொடிமாதளம் பழத்தின்மேற்றோல் எலுமிச்சமொக்கு புளிசேப்புப் பழம் சந்தனம் மூங்கிலுப்புகிலே அர்மனிகிலே மகுதாம் முத்துபவழம் கர்ப்பூரம் கவஜபான் கொத்தமல்லி ரோசாப்பூ நாரத்தம்பழம் செந்தாமரைப்பூகென்பு இராஜவர்த்திக்கல் வெள்ளி பொன்பாலக் கூபாதுறுஜ கடுக்காய் உஸதுகுதுஸபகமன் சுறுக்பகமன் சுபைது செதுவார் கிச்சிலிக்கிழங்கு கோரைக்கிழங்கு பெருலவங்கப்பட்டை சடாமாஞ்சில் ஷாகரடிம்மி சரிபிரஞ்சுமிஷ்டு அகில்கட்டை அம்பர் ஏலக்காய் சிறுலவங்கப்பட்டை குங்குமப்பூ பவழம் தாம்பூலம் முத்துக்கருபா சீமையத்திப்பழம் ஏலம் கஸ்தூரி சந்திரா தாளிசப் பத்திரி லவங்கம் பிஷத்தாப்பருப்பு தாழம்பூத்திராவகம் முதலிய பதார்த்தங்கள் இருதயத்திற்கு வலிமை தருவனவாம்.

22-வது முகுவியாத் தேஜிக்

நரலுக்கு வலிமைகொடுக்கும் பதார்த்தங்கள்.

அப்சந்தின் சாதிக்காய் கிச்சிலிக்கிழங்கு கோரைக்கிழங்கு லவங்கப்பட்டை அசாருன்பிஷதாக்கொட்டை ரூமிமஷதகி ஏலக்காய் அகிற்கட்டைபாதுறஞ்சுபோயா திராட்சிப்பழம் காசினிரோசாப்பூ ரிஷக்நிஷாநிஷதா மாதளம்பழம் மழைத்தண்ணீர் முதலிய பதார்த்தங்கள் யீரலுக்கு வலிவைத்தருவனவாம்.

23-வது முகுவியாத்தேமேதா

தீனிப்பைக்கு வலிமைகொடுக்கும் பதார்த்தங்கள்.

நெல்லிக்காய்மாதுளம்விரை தான்றிக்காயின்மேற்றோல் சமாக்கென்னும்பழம் பிகியென்னும்பழம் மூங்கிலுப்பு ரோசாப்பூ கமீக்காய்முறப்பா அஸ்ரூன்மிளகு ஒட்டைப்பால் நாவற்பழம் கொடிமாதுளம்பழத்தின்மேற்றோல் பாலங்கூசாதிக்காய் சிறுலவங்கப்பட்டை கிக்கிலிக்கிழங்கு அஷ்னகோரைக்கிழங்கு பெருலவங்கப்பட்டை லவங்கம் ஏலக்காய் குந்திரிக்கம் ருமிமஸ்தகி பொநீனா அகிற் கட்டை பெட்டைக்கோழி அல்லது சேவலின் கற்குடல்முதலிய பதார்த்தங்கள் தீனிப்பைக்கு வலிமைகொடுப்பனவாம்.

24-வது முகுவியாத்தேஇஷத்தியா

தீபனத்துக்கு வலிமைகொடுக்கும் பதார்த்தங்கள்.

எலுமிச்சம்பழச்சாறு மேற்படி பழத்தோல் மிளகு சிக்கஞ்சீரீனேஸபர்ஜலிஹரிஷக்கென்னும் பழம்காடி ருபிமஸ்தகருஞ்சீரகம் இந்துப்பு ஏலக்காய் ஒட்டைப்பால் சுத்தசலம் முதலிய பதார்த்தங்கள் தீபனத்திற்கு வலிமைகொடுப்பனவாம்.

இரத்தக்கொழுமையின்குறி

அவயவச்சோர்வு வண்டிலின் குளிர்ச்சிக்குச் சொல்லிய குறிகளுக்கு விரோதக்குறிகள் இவைகள் இரத்தக்கொழுமையின் குறிகளாம்.

இரசம் அல்லது வண்டலின் குளிர்ச்சியின்குறி.

தாகமின்மை எரிவின்மை கண்கள் நாசிறு நீர்மலம் சருமம் இவைகள் கறுத்து அல்லது வெளுத்திதுத்தல் இவைகள் சுபாவ இரசம் அல்லது வண்டலின் குளிர்ச்சிக்குறிகளாம்.

இரசப்பெருக்கினலுண்டான குளிர்ச்சியின்குறி.

ஆகாரக்குறைவு அசீரணம் மலப்போக்கு அதிகரித்திரை சோம்பல் கால்களில்வியர்வை உட்டினத்தை விரும்பல் தேகவெளுப்பு சருமங் குளிர்த்துந் தளர்ந்தும் மிருதுவாயு மிருத்தல் புளியேப்பம் புலன்கள் குன்றல் வாயில்நீரோடல் மூக்கில் தெளிந்தநீரோழுகல் இவைகள் இரசப்பெருக்கின் குளிர்ச்சிக் குறிகளாம் இரத்தத்தின் சூரத்திற்கு மிதுவே குறிகளாம்.

வண்டலின் பெருக்காலுண்டான குளிர்ச்சியின் குறி-

தேகமினைத்தலுடன் கறுத்தல் இரத்தஞ்சுண்டல் சூலைநோய் பொய்ப்பசி சோம்பல் வறட்சிவயறுப்பல் சிறுநீர்எண்ணையைப்போலிறங்கல் மூலரோகமுண்டாதல் கீல்நோயுண்டாதல் அதிகயோசனை பித்தப்பெருக்கிற்குச் சொன்ன குறிகளுக்கு விரோதமான குறிகள் இவைகள் வண்டலின் பெருக்காலுண்டான குளிர்ச்சிக் குறிகளாம் வண்டலின் வறட்சிக்குமிதுவே குறிகளாம்.

வண்டல் அல்லது பித்தத்தாலுண்டான வறட்சியின் குறி.

தேகமினைத்தல் வறவறப்பு மேனிகுறைவு உடம்புலர்த்தல் இவைகள் சுபாவவண்டல் அல்லது பித்தவறட்சியின் குறிகளாம்.

முத்திரக்குறி.

சிறுநீர் சீமையததிப்பழ நிறமாகவிருக்கில் இரத்தக்குறி யென்றும் மாதுளம்பழமல்லது கொடிமாதுளம்பழ நிறமாகவிருக்கில் பித்தக்குறியென்றால் குங்குமப்பூவைப்போல வெளுத்தசெகப்பாக விருக்கில் இரசக்குறியென்றும் கறுத்த இரத்தநிறமாக அல்லது ஆகாயநிறமாக விருக்கில் வண்டலின்குறியென்றும் செவந்திருக்கில் இரத்தக்கொதிப்பின் குறியென்றும் மஞ்சள்நிறமாக விருக்கில் பித்தமதிகரித்த குறியென்றும் வெளுப்பாகவிருக்கில் வண்டலதிகரித்த குறியென்றும் அறிக.

சாத்தியக்குறிகள்.

நோயாளிக்குப் புத்திவார்த்தை கண்களின் பார்வை நித்திரை உரிசைதீசனம் இவைகளிற் குறைவில்லாமல் இயற்கையாகவிருப்பது சாத்தியக்குறிக ளென்றறிக.

அசாத்தியக்குறிகள்.

மேற்சொல்லிய சாத்தியகுறிகளுக்கு விரோதமான குறிகளும் கண்களிலொன்று சிறுத்தாவது மூடிக்கொண்டாவதிருத்தல் நெற்றியின் தோலிழுத்துக்கொண்டிருத்தல் காதுகளின் சோணைகள் தொங்குத் தோடசைதல் மூக்கின்மூனையுயர்ந்து துணைகளன்றிருத்தல் மாபிற்கூடதிகரித்தல் நெற்றியுங் காற்களுங் குளிர்ச்சியாதல் விரைவாக மூச்செறிதல் முகம் மஞ்சள்நிறமாதல் பார்வை மந்தப்

படுதல் இவைகளும் சுரரோகத்திற்கு சிறுநீர் கறுப்பதும் அசாத்தியக் குறிகளாம் இக்குறிகளைக் கண்டபோது சிகிக்கையி னின்றும் விலக்கவேண்டும்.

முதிராத் தேஹஜ

உதிரச்சிக்கலையெடுக்கும் பதார்த்தங்கள்.

பெருவங்கப்பட்டை சிறுவங்கப்பட்டை ககுஞ்சீரகம்ஜசன் வாய்விளங்குகம் சீமைச்சாமந்திப்பூ கோஷ்டம் வால்மிளகு பரசியா வுஷான்பர்பியூன் செந்தியானா ஓமம் சதாபிலை கோரைக்கிழங்குந் குமப்பூ அஸாருன்காபிஸ் காட்டுப்புதினா குந்திரிக்கம் வாலேந்திர போளம் பெருங்காயம் மிளகு சீரகம் அபஸந்தீன அப்திமுன் சடா மாஞ்சில் காரிஃகூன் கறுப்புக்கடலை ஊறவைத்தசலம் முதலிய பதார்த்தங்கள் சூதககட்டை நீக்குவனவாம்.

முகுவியாத் தேதிமாஃ

தலைமூளைக்கு வலிமைகொடுக்கும் பதார்த்தங்கள்.

முத்துநெல்லிக்காய் தான்றிக்காய் அம்ருதப்பழம் சேயுப்பழம் ரோஜாப்பூ பன்னீர் நாரத்தம்பழம் பிகதுஃபருப்பு கோரைக்கிழங்கு இஞ்சிசடாமாஞ்சில் அகிற்கட்டை அம்பர்கஸ்தூரி லவங்கம் வாய்விளங்கம் குந்திரிக்கம் சுரைவிரை சந்தனம் வாதுமைப்பருப்பு பட்சிகளினிறைச்சி ஆட்டின் தலைமூளை வெள்ளாட்டுப்பால் முதலிய பதார்த்தங்கள் தலைமூளைக்கு வலிமை தருவனவாம்.

முகுவியாத் தேதில்

இருதயத்திற்கு வலிமைகொடுக்கும் பதார்த்தங்கள்.

அம்ருதப்பழம் மாதாஸம்பழம் கோராபட்டு நெல்லிக்காய் கொடிமாதாஸம்பழத்தின் மேற்றோல் எலுமிச்சமொக்கு புஸ்சேயுப்பழம் சந்தனம் மூங்கிலுப்பு கிலே அர்மனிகிலே மகுதம்முத்து பவழம் கர்ப்பூரம் காவ்ஜபாட் கொத்துமல்லி ரோசாப்பூ நாரத்தம்பழம் செந்தாமரைப்பூ கென்பு இராசவிர்த்திக்கல்வெள்ளி பொன்பா லங்கூடாது ஞாநகடுக்காய் குஸ்துகுதாஸ்ஹமன் சுறுஃபகமன் சுபை துசெதுவாக் கிச்சிலிக்கிழங்கு பெருவங்கப்பட்டை சடாமாஞ்சில் ஷாகாகுல்மிசாரி பிரஞ்சமிஷகு அகில்கட்டை அம்பர் ஏலக்காய் சிறுவங்கப்பட்டை குங்குமப்பூபவழம் தாம்பூலம் முத்துக்கருபா சீமையத்திப்பழம் ஏலம் கஸ்தூரி கத்திரா தாளிசபத்திரி லவங்கம்

பிஸதாப்பருப்பு தாழம்பூத்திராவகம் முதலிய பதார்த்தங்கள் இரு தயத்திற்கு வலிமைதருவனவாம்.

முகுவியாத்தேசிகர்.

ஈரலுக்குவலிமைகொடுக்கும் பதார்த்தங்கள்.

அங்ஸந்தின் சாதிக்காய் கிச்சிலிக்கிழங்கு கோரைக்கிழங்கு லவங்கப்பட்டை அஸாருன்பிஸ்தாக்கொட்டை ரூமிமஸ்தகி ஏலக்காய் அகிற்கட்டை பாதுறஞ்சுபோயா திராட்சிப்பழம் காசினிரோசாப்பூ சரிஷ்க்நிஷாஷதா மாதுளம்பழம் மழைத்தண்ணீர் முதலிய பதார்த்தங்கள் ஈரலுக்கு வலிவைத் தருவனவாம்.

முகுவியாத்தேமேதா.

தீனிப்பைக்கு வலிமைகொடுக்கும் பதார்த்தங்கள்.

நெல்லிக்காய் மாதுளம்விரை தான்றிக்காயின்மேற்றோல் சமம் கென்னும்பழம் பிளினும்பழம் முங்கிலுப்பு ரோசாப்பூ கடுக்காய் முறப்பா அஸாருன்மிளகு ஒட்டைப்பால் நாவற்பழம் கொடிமாதா ளம்பழத்தின் மேற்றோல் பாலங்குகாதிக்காய் சிறுலவங்கப்பட்டை கிச்சிலிக்கிழங்கு அஷ்லுகோரைக்கிழங்கு பெருலவங்கப்பட்டை லவங்கம் ஏலக்காய் குந்திரிக்கும் ரூமிமஸ்தகி பொதினா அகிற்கட்டை பெட்டைக்கோழி அல்லது சேவலின் கற்குடல் முதலிய பதார்த்தங்கள் தீனிப்பைக்கு வலிமை கொடுப்பனவாம்.

முகுவியாத்தே இஸ்த்தியா

தீபனத்துக்கு வலிமைகொடுக்கும் பதார்த்தங்கள்.

எலுமிச்சம்பழச்சாறு மேற்படி பழத்தோல் மிளகு சிக்கஞ்ச பீனேஸபர் சலிசரிஷ்க்கென்னும் பழம்கரடி ரூமிமஸ்தகி கருஞ்சீரகம்இந்துப்பு ஏலக்காய் ஒட்டைப்பால் சுத்தசலம் முதலிய பதார்த்தங்கள் தீபனத்திற்கு வலிமைகொடுப்பனவாம்.

வேறுவாந்திக்கு.

உலர்ந்த தேத்ரூம்பழத்தின் மேற்றோல் அல்லது உலர்ந்தமரக்காளான்காயின் உட்சதையை ஆறுமாஷமுதல் 8-மாஷாவரையில் பொடிசெய்து வெந்நீரிற்குடிக்க வாந்தியாகும்.

முக்கை அல்லது வாந்திமருந்து கொடுப்பதற்கு முன்னாள் இலேசான போசனஞ் செய்யவேண்டும் வாந்திகேதத்திற்கு வாந்திமருந்து வெறும்வயற்றிற் கொடுக்கவேண்டும் உஷ்ண தேகத்திற்கு

லேசான உளுந்துக்கஞ்சியல்லது அரிசிக்கஞ்சியைக்கொடுத்துச் சற்
 றுநேரத்திற்குப்பின்பு வாந்திமருந்து கொடுக்கவேண்டும் தேகத்தி
 லதிகச் சூடில்லாமலும் சுகமில்லாமலு மிருந்தால் அத்தர் முதலிய
 வாசனை யெண்ணெய்களைச் சரீரத்திற் பூசவேண்டும் வாந்திநன்றா
 யாகாவிட்டால் முன்றுநாள் சுத்தசலஸ்நனஞ் செய்வித்துப்பலவித
 சாதமும் கொழுத்த ஆட்டிறைச்சி சேர்ந்த சாதமுங்கொடுத்து வந்
 தபின்வி வாந்திமருந்து கொடுக்கவேண்டும் குளிர்ந்த காற்றடிக்கும்
 போது சூடானவிடத்திலிருக்கவேண்டும் வார்தியாகும்போது கண
 களின்மேல் வஸ்திரத்தைக்கட்டி வைக்கவேண்டும் நிமிர்ந்துட்கார்
 ந்து இடுப்பையொருவன் பிடித்துக் கொண்டிருக்கச்செய்து வாந்தி
 செய்யவேண்டும் நின்றுகொண்டு வார்தியெய்வதால் மாசுகள் நன்
 றாய் வெளிப்படுமென்று சொல்வாருமுளர் ஒருநாளைக்குக் குடித்து
 விடக்கூடாது மறுநாளுங் குடிக்கவேண்டும் கூடாமையா யிருந்தா
 ல்ஒருநாள்விட்டுக் குடிக்கவேண்டும் உண்டினகாலமாகவும் உட்
 டினதேசமாகவுமிருந்தால் வார்தியானபின்பு குளிர்ந்தசலத்தால்
 முகத்தைக் கழுவிக்கொண்டு வென்னீர் அல்லது காடிநீர்கலந்த சுக
 ஞ்சிபினைக்கந்தி இவைகளால் வாய்கொப்பளிக்கவேண்டும் குளிர்ச்
 சியான தேகத்தோருக்கு வெந்நீராலேயே முகங்கழுவிக்கொண்டு
 வெந்நீர் அல்லது சுகஞ்சிபினை அஸலி இவைகளால் வாய்கொப்ப
 ளிக்கவேண்டும் பின்பு அகிற்கட்டை மின்க்கால்-1 அல்லது சூமியஸ்
 தகி வராகனெடை-1 பொடிசெய்து சர்க்கரைகலந்து கருப்பஞ்சாற்
 றில் அல்லது ஆப்பில்பழச்சாற்றிற் குடிக்கவேண்டும் அல்லது குல்
 கந்தும் இத்திரீபலேஸக்கீர் என்ற லேகியமுஞ்சேர்த்து முன்போற்
 குடிக்கவேண்டும் வயற்றுநோயல்லது கோளாறுண்டாகில் கொழுத்
 துப்பருத்த சேவலின் சாற்றைக்குடிக்க நீங்கும் விக்கலுண்டாகில்
 வெந்நீரைக் கொஞ்சங்கொஞ்சமாய்க் குடிப்பதாலும் தும்மல்வரச்
 செய்வதாலும்நீங்கும் மாந்நோய் விலாநோய் வயறுப்பிலிதுக ளுண்
 டாகில் ரோகனை குல்ரோகனை பாபூனாபோன்ற தயிலங்களைத்தட
 வி வெந்நீரையொற்ற நீங்கும் தீனிப்பையில் மாசுகளதிகமாக விருந்
 தாலது வெளிப்படுகிறவரையில் இரண்டு மூன்றுமுறை வார்திக்கிக்
 கொடுக்கவேண்டும் விஷமருந்துகளைத்தின்று விட்டபோது பாலும்
 நெய்யுஞ்சேர்த்துக் குடித்து வார்தியெய்வவேண்டும் காடியுங் கற்க
 ண்டுஞ்சேர்த்துக் காய்ச்சுவதை சுகஞ்சிபினை அஸலியென்றுஞ்
 சொல்லப்படும் இந்திரிபலே சக்கீர்யென்பது இலகுதிறிபலாதி லேகி
 யம் ரோகனைகுல் என்பது ரோசாப்பூத்தயிலம் ரோகனைபானு

வென்பது சாமந்திப்பூத்தயிலம் ரோகனேபானுவென்பது சாமந்திப்பூத்தயிலம்.

முதிராத் நீர்ப்பேதி.

முதிராத்தென்பது தேகத்திலுள்ள மாசுக்களை தீரின்வழியாக இறக்குவதாம்.

குளிர்ச்சியான நீர்ப்பேதிபதார்த்தங்கள்.

காசினிவிரை வெள்ளரிவிரை கோழிக்கிரைவிரை சுரைவிரை அறுகங்கட்டை நெருஞ்சில்வேர் நெருஞ்சில்வித்து மணத்தக்காளி சிறுகிரைமுதலியன நீர்ப்பேதியாக்கும் குளிர்ந்த பதார்த்தங்கள்.

சூடான நீர்ப்பேதி பதார்த்தங்கள்.

சோம்கர்பிஷ அனிகுன் சதகுப்பை ஓமம் அன்னசிப்பூ லவங்கப்பட்டை சதாபிலை சூபாசரக்கொன்றைக் காயின்மேலோடு பெரு லவங்கப்பட்டை பரசியவுஷான்பு மிச்சருக்கரைக்கிழங்கு குங்குமப்பூ அசாறுன் சடாமாஞ்சில் கருஞ்சீரகம் பொதினாகடலை யூறவைத்த நீர்முதலியன நீர்ப்பேதியாக்கும் உட்டின பதார்த்தங்களாம்.

தேகத்திலுள்ள நரம்புகளிலிருக்கு மாசுகளை நீர்ப்பேதியா விறக்குவது மிகநன்று மாசுகளதிகமாக விருக்கில் பேதிக்குக் கொடுக்காமல் அல்லது இரத்தங்குத்தி வாங்காமல் நீர்ப்பேதிக்குக் கொடுக்கப்படாது யீரலிலிருக்குமாசுகள் மேற்பாகத்திலிருந்தால் நீர்ப்பேதிக்குக் கொடுப்பது நன்று அடிப்பாகத்தி லிருந்தால் பேதிக்குக் கொடுப்பதுநன்று பேதியாலும் நீர்ப்பேதியாலும் வியர்வைப் பெருக்கு நிற்கும் வியர்வைப்பெருக்கால் பேதியும் நீரும்கட்டும் நீர்ப்பேதியால் துண்ணியமாசுகள் நீங்கும் கொழுமையைப்பற்றிய ரோகங்களுக்கு மாத்திரம் நீர்ப்பேதிக்குக்கொடுக்கலாம் ஆகையால் கீல்வாதம் பக்கவாதம் நீர்க்கோவை இவைகள் நீர்ப்பேதிற்றீருமென்று நிச்சயிக்கப்பட்டிருக்கின்றன முன்னிஷகொடுக்காமல் நீர்ப்பேதிக்குக் கொடுக்கப்படாது.

அலக் அட்டைவிடுதல்.

காரணமில்லாமலும் 12-வயதிற்கு முன்னும் 61-வயதிற்குப் பின்னும் சதுர்த்தசி பூரணியிலும் ஸ்நானஞ்செய்த பின்பும் அட்டைவிடக்கூடாது ஆனால் இரத்தங் குழம்பேறியிருந்தால் ஸ்நானஞ்செய்த ஒருமணி நேரத்திற்கு பின்பு விடலாம் பிரதமை விதியை

யிலும் காலையில் முதற்சாமத்திலும் அட்டைவிடுவது நன்று மாசுகள் ஒரே அவயவற்றிற் றங்கி வீங்கியிருந்தாலும் நரம்பைக்குத்தி இரத்தம்வாங்காமல் அட்டைவிடுவதிற் பயனில்லை நரம்புக்குத்தி இரத்தம் வாங்குவது அவசியமானதாக விருந்தாலு மித்தேசத்தில் வழக்கமில்லாமையா லதைக்குறித்துச் சொல்லவில்லை.

சுகல ரோகங்களையும் ரோகநிதானக்குறிகளா லின்னரோகமென்றறிந்துக் கொண்டபின்பு அடியிற்சொல்லுகிற குறிகளாலும் மூத்திரக்குறி நாடிமுதலியதுகளாலும் இன்னசத்தைப் பற்றியதென்றறிந்து சாஸ்திரங்களிற் சொல்லியபடி சுபாவச் சத்துக்களுக்குச் சடிதியில்நேரிட்ட விகற்பங்களைப் பற்றியதாகவிருக்கில் மோகிதிலாத்து அல்லது சாந்தவஸ்துக்களை முன்னேகொடுத்துச் சாந்தப் படுத்தவேண்டும் அசுபாவசத்துக்களின் லோகசானவிற்பமாயும் இரைப்பை ஐயுமதைச்சேர்ந்த விடங்களையும் பற்றியதாயுமிருக்கில் முலையன் அல்லது இலகுபேதியை முன்னேகொடுக்கவேண்டும் அல்லது முக்கை அல்லது வாரந்திக்குக் கொடுக்கவேண்டும் விகர்ப்பித்த அசுபாவசத்துக்கள் நரம்புகளிலேயிருக்கில் முன்ஜிஜாத் அல்லது பக்ருவப் பதார்த்தனை முன்னேகொடுத்து பிரித்திறக்க வேண்டும் மேற்படி சத்துக்கள் நரம்புகளி லேறியிருக்கில் முன்ஜ அல்லது பக்ருவப்படுத்துவதைக்கொடுத்து முசுகில் அல்லது பேதிக்குங் கொடுக்கவேண்டும் முதிர்ராத் அல்லது நீர்ப்பேதிக்குங் கொடுக்கவேண்டும் இப்படி கிரமப்படி முன்னேகொடுத்தபின்பு அந்தந்த ரோகங்களுக்குரிய அலுஷதங்களைக் கொடுக்கவேண்டும் அதனால் ரோகங்கள் சீக்கிரத்தில்தீரும் அப்படிமோகில்லாத அல்லது சாந்தபதார்த்தங்கள் முதலியதுகளைக்கிரமப்படி முன்னே கொடாமல் ஆரம்பத்திற் றானே அலுஷதங்களைக்கொடுத்தால் ரோகமுந்தீராமல் அலுஷதங் களும் வியர்த்தமாகும் இதுவே யூநாநிவயித்திய சாஸ்திரத்திற் சொல்லியிருக்கும் சிகிச்சையின் ஆரம்பக்கிரமமாம் நரம்புக்குத்தி இரத்தம் வாங்குதல் அசுதுசெய்தல் மூத்திரப்பரீக்ஷை முதலியதுகளை இனிப்பதிக்கும் அசுவினிதேவர் ஆயுள்வேதத்திற் தெளிவாய்க் காணப்படும்.

மேற்சொல்லிய அச்சபாச்சத்துகளின் குறிகள்.

சரீரத்தைப் போசிப்பதற் காதாரமாகிய சத்துக்கள் நான்காம் அவையாவன இரத்தம் பித்தம் இரசம் அல்லது சிலேத்துமம் வண்டல் அல்லது வாதமாம் அவற்றுள் இரத்தம் சூட்டுடன் கொழுமை

யையும் பித்தம் சூட்டுடன் வறட்சியையும் இரசம் குளிர்ச்சியுடன் யீரத்தையும் வண்டல் குளிர்ச்சியுடன் வறட்சியையுஞ் சபாவகுணங்களாகப் பெற்றிருக்கின்றன இதுவுமன்றி பாத்வாயு அல்லது காற்றென்பதொன்றுண்டு அது நான்குசத்துக்களினின்று மெழுகின்ற குளிர்ந்த ஆவிபரக விருக்கின்றது விசேஷமாய் வண்டலினின்றும் இரசத்தினின்றும் யுண்டாகின்றது அகத்துண்டாதற்குக் காரணமாகிய சத்துக்களின் சபாவகுணங்களையே பெற்றிருக்கின்றது.

முஸ்கிலா பேதி.

முஸ்கிலாத்தென்பது அசுபாவச்சத்துக்களை யிறக்கும் பேதியாம்.

பித்தத்தைநீக்கும் பேதிபதார்த்தங்கள்.

மஞ்சள்கடுக்காய்த்தோல் புனிதுருஞ்ச பீன்குலேபனப்ஷா மக மூதா ஷாத்துரு ஆலாபுகாரா ரோசாப்பூ சீர்கிஷக்கிண மக்கிககுஸ் விரை சரக்கொன்றைப்புளி அப்சந்தீன் லப்லாப்சிபர் இவைபோன்ற பதார்த்தங்கள் பித்தநீரை யிறக்குவனவாம் இவைகளில் மகா மூதாவைச் சுத்திசெய்யாமற் சேர்க்கக்கூடாது இவைகளில் சிலது சக்திகுறைந்தும் சிலது சக்தி யதிகரித்து மிருப்பதால் தனியாய் வது கலந்தாவது தக்கபடி பிரையோகிக்க வேண்டும்.

தொந்தபித்தத்தைநீக்கும் பேதிமுறை.

மஞ்சட் கடுக்காய்த்தோல் வராகனெடை-6, ஆலாசியா-15, நபிஸ்தான 20-ஷாத்திராசினமக்கி வகைக்கு வராகனெடை-3, உன்னாப்காசினிவிரை வராகனெடை-2, ககுஸ்விரை வராகனெடை 1½-சீர்கில்த் அல்லது துருஞ்ஜபீன் அல்லது இரண்டும் விராகனெடை 10-முதல் 15-வரையில்-தகுந்தபடி. சேர்த்துக் கொள்ளவும் பேதிநன்றாயாகாதென்று தோற்றினால் சரக்கொன்றைப் புளியை யுஞ் சேர்த்துக்கொள்ளவும் கஷாயமாகவாவது ஊறவைத்தாவது குடிக்கவும் இதுசேர்ந்த பித்தநீரையிறக்கும் சரக்கொன்றைப் புளி சேர்த்தால் வாதுமைநெய் அல்லது பனப்ஷாமெண்ணெய் வராகனெடை-1, சேர்த்துக்கொள்ளவும் ஒருசத்தையே யிழுக்கும்படியான பேதியில்லை ஆனால் பித்தநீரையதிகமாக வெளிப்படுத்துவதைப் பித்தபேதியென்றும் வண்டல்நீரை யதிகமாக வெளிப்படுத்துவதை வண்டலைநீக்கும் பேதியென்றுஞ் சொல்லப்படும் சுரத்திரைமும்

பத்தில் கடுக்காய்பேதி கொடுக்கலாகாது ஏனெனில் ஈரலைப்பற்றிய நீரையிழுக்கும் ஆகையால் இரண்டு வாரத்திற்குப்பின்பு கொடுக்கலாம் கொடுக்கவேண்டியதாக நேரிட்டால் வாதமம் யெண்ணையில் பிசறி பேதானஇஸ்போ கோல்முதலிய விரைகளின் கோழைகளி லாவது யீரலுக்குப்பலங்கொடுக்கும் வஸ்துக்களின் கஷாயத்திலா வது கூட்டிக்கொடுக்கத் தினம்செய்யாது.

இரசத்தை நீக்கும் பேதிபதார்த்தங்கள்.

சீமைச்சிவதைவோர் காக்கட்டான்னிரை பேய்க்குமட்டிக்காய்ச் சதைஃகாரிஃகூன அப்புல் முலுக்கிஸபாஜசுரஞ்ஜான் ரேவல்சீனி சுக்குமைசாட்சி ஆமணக்கெண்ணெய் சரக்கொன்றைப்புளி சுருஞ் சீரகம் ஹப்பே அயாரிஜஃகந்தரிபூன்மாகி ஜகாஜகிர்முல்ஃ கஸக் தானுசிக்காய் இவைபோன்ற வஸ்துக்கள் இரசநீரையிரக்கும் கப் என்பது மாத்திரை.

தொந்தவிரசநீரை நீக்கும் பேதிமுறை,

அயாரிஜபக்ராதிருப்பூ தேசுபேத் அப்புநீல்வகைக்கு வராக னெடை கஃகாரிக்கூன் அனிகுன்வரைக்கு வராகனெடை அறை பேய்க்குமட்டிக்காய்ச்சதை இந்துப்புவகைக்கு டாங்கு-1, இவைக னையரைத்துப் பெருஞ்சீரகப்பாலில் கரைத்துக் குடிக்கவேண்டும் இது தொந்தவிரசத்தை யிறக்கும் பேதியாம்ஃகாரிக்கூனை யிடிக்கா மல் பிசைந்து வஸ்திரகாயஞ் செய்துக்கொள்ளவேண்டும்.

காரசாரப்படலம் முற்றிற்று.

இருபத்தோராவது ஆகாரபதார்த்தப் படலம்.



சம்பாப்பச்சையரிசிச்சாதம்.

மேன்மைபெற்ற உத்திரதேசத்தைச்சேர்ந்த காகிநாடா பஜ வாடாமுதலான தேசங்களி லுண்டாயிருக்கும் கிருஷ்ண கோதா வரி துங்கபத்திரா முதலான நதிகளின் ஜலத்தினால் விளையப்பட்ட சம்பாப்பச்சையமுதை ஏழுதரம் ஜலம்விட்டுக் களைந்து பாண்டத் திற்பெய்து அதற்குத்தக்க பிரமாணமா யுலைவைத்து அடுப்பிலேற் றிய பாகஞ்செய்து அருந்தவத்தினுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடும் கொழுமையுமாம் பிரயோசனம் சுத்த இரத்தத்தையுண் டாக்கும் அதிகவுணவாம் செளக்கியம் தேகம்தழைக்கும் அழகு கொடுக்கும் ஜீரணமாகும் தாதுவிர்த்தியாகும் வியாதி குடற்கட்டு உண்டாகும் குளிர்ந்த தேகத்துக்கு வாயு அதிகரிக்கும் பரிகாரம் தவிடுபோகக்கழுவிச் சலத்தில் நன்றாய் ஊறவைத்துத் தண்ணீர் போக்கவேண்டும்.

கார்ப்பச்சையரிசிச்சாதம்.

மிக்கசிறப்புற்றோங்கிய இப்பரதகண்டத்திற் கீர்த்திபெற்றகாஞ் சீபுரம் அணக்காலூர் திருவொற்றியூர் காவிரிப்பாக்க முதலான விடங்களுக்குப்பாயும் பாலாற்றின் ஜலத்தினால் விளையும் கார்ப்பச்ச யமுதை 9-தரம் ஜலம்விட்டுக்களைந்து பாண்டத்திற் பெய்து பாகஞ் செய்து உண்ணுவதி லுண்டாகும் குணமரிவன.

இதன்குணம்.

குளிர்ச்சியுய் வறட்சியுமாம் பிரயோசனம் அசுத்த இரத்தத் தையுண்டாக்கு மதிகவுணவாம் செளக்கியம் தேகந்தழைக்கும் வி யாதி வயிறுகணக்கும் மந்திக்கும் மலத்தைக்கட்டும் வயிற்றில்வாயு அதிகரிக்கும் பரிகாரம் மிளகும் சீரகமும்.

புழுங்கலரிசிச்சாதம்.

சோழதேசத்தி லுண்டாயிருக்கும் தெளிந்த அலைகளையுடைய காவேரி கொள்ளிடமுதலான நதிப்பிரவாகங்களினால் விளையும்நெ ல்லைக்கொண்டுவந்து அவித்து உலர்த்திசூத்திய புழுங்க லரிசியை உறவிற்போட்டு களங்கமறத்தீட்டி செவ்வையாய்ச் சலம்விட்டுக் களைந்து பாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றி நளபாகம்போற் செய்து புசிப்பதனு லுண்டாகும் பலாபலம்.

இதன்குணம்.

சூடும்வறட்சியுமாம் பிரயோசனம் அற்ப இரத்தத்தை யுண்டாக்கும் குறைந்தவுணவாம் செளக்கியம் பலகீனருக்கும் குடல்புஷ்டி யில்லாதவர்களுக்கும் நோயாளிகளுக்கும் சிறுகுழந்தைகளுக்கும் ஆகும் வியாதி தேகபுஷ்டி குறைந்துபோம் பரிகாரம் ஆவின் ரெய் பால் மாம்சமும்.

கிச்சிடிச் சாதம்.

முதலிற்கண்ட நதிகளைச்சார்ந்த பஜவாடா காகிநாடா முதலான தேசங்களில் விளையப்பட்ட தாவன்யமாகிய பச்சரிசியும் மேற்கே மலைநாடுகளைச்சார்ந்த பூமியில் விளையப்பட்ட துவரம்பருப்பும் கடலைப்பருப்பும் வெண்காயமும் வெள்ளைப்பூண்டுஞ்சேர்த்து படியரிசிக்குப் பருப்பு தினிசிலொன்றுக்கு லொருபாகமும் வெண்காயம் பலம்-5-ம், பூண்டு பலம் 2½-யும்சேர்த்து சமயற்செய்து இருக்குந் தருணத்தில் ரெய்பலம்பத்துவிட்டு நன்றாய்க்கிளறி இறக்கி ஆறவைத்துப் புசிப்பதினாலுண்டாகும் வலிவாவன.

இதன்குணம்.

சூடும் கொழுமையுமாம் பிரயோசனம் சுத்த இரத்தத்தையுண்டாகும் அதிகவுணவாம் செளக்கியம் தேகவலியுண்டாகும் தேகத்தழைப்பும் தாதுவிர்த்தியும் அதிகரிக்கும் தொழில் செய்பவருக்கும் குதிரைமுதலிய சவாரிக்காரருக்கும் மிகவும் ஒத்துக்கொள்ளும் இதில்மாமிசம் சேர்த்துச் சமைத்தால் தேகத்தழைப்பும் கொழுமையும் உண்டாகும் வியாதி பலகீனருக்கு மந்திக்கும் பரிகாரம் பொதினா துவையல் அல்லது சேகமுமாம்.

பசுவின்பாற்சாதம்.

உத்தரதேசத்தின் செழித்துவளர்ந்து யமுனை நருமதை சரஸ்வதிவேணி துங்கபத்திரை முதலாகிய பரிசுத்த தீர்த்தத்தை யருந்திப் புல்லென்பதைப் புசியாமல் சோளத்தண்டு கம்புத்தண்டு பருத்திக்கொட்டை முதலாகியதைப் பட்சணமாகக்கொண்டு வடக்கத்திப்பசுவெனச் சிறப்புற்றபோவகித்து கொண்டிருக்கும் பசுவின் பாலைக் கறந்து சிவக்கக்காய்ச்சி சாதத்தில்விட்டுப் புசித்தால் அதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் சுத்த இரத்தத்தை புண்டாக்கும் அதிகவுணவாம் செளக்கியம் மார்புக்கும் துரையீரலுக்

கும் வலிமைகொடுக்கும் மார்பின் புண்ணையாற்றும் இருமலை நீக்
கும் வியாதி சீதளதேகத்துக்கு நீர் அதிகரிக்கும் பரிகாரம் சருக்
கரை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும்.

பசுவின் தயிர்சாதம்.

மேற்படி வூரில்வசிக்கும் பசுவின்பாலேக் காலையிலு மாலையிலு
மிடைவிடாது கறந்து ஒன்றாகக்காய்ச்சி புரமோர்விட்டுத் தோயத்
திராநின்ற தயிரை மறுநாட்காலையி லேடையெடுத்துவிட்டு அன்ன
த்தில்விட்டுப் புசிப்பதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் ஈரமுமாம் பிரயோசனம் உதிரத்தில் நீரையேற்றி
அதினோட்டத்தைக் குறைப்பதுமன்றி மயிர்க்கால்களில் அடைந்து
தேகவெப்பத்தை வெளிப்பட வெட்டாமல் தடைபண்ணும் அசு
த்தவுணவாம் செளக்கியம் தாகத்தையடைக்கும் சூட்டையகற்றும்
தேகபெரிவைச் சாந்திபண்ணும் தயிர் புளிப்பேறியிருந்தாற் சீக்கிர
த்திற் சீரணமாம் வியாதி சீதளம் ஈரம் வயிற்றிற்களிம்பு உண்டா
கும் தலைவலி உண்டாகும் பரிகாரம் வெங்காயம்.

மோர்ச்சாதம்.

இதுவுமேற்சொல்லிய பசுவின்பாலாவது அல்லது எருமை
யின்பாலாவது வெள்ளாட்டின்பாலாவது கறந்து நன்றாய் சிவக்கக்
காய்ச்சி புரமோர்விட்டுத்தோய்த்து வைத்திருக்கப் படாநின்ற தயி
ரையெடுத்து மத்தினற் கடைவதினாலுண்டாகிய நவநீதத்தை பெடு
த்துவிட்டுப்பின்பு அந்தமோரைச் சாதத்தில்விட்டுப் புசிப்பதினா
லுள்ளபலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் சிலிர்ப்புமாம் பிரயோசன் உதிரத்தின் சூட்டை
யாற்றிப் பித்தத்தின் கொதிப்பைத்தணித்து தேகபெரிவையும்போ
க்கும் அதிகவுணவாம் செளக்கியம் தேகந்தழைக்கும் கண்குளிரும்
பித்தமயக்கம்போகும் தாகமடங்கும் களைதீரும் சூட்டுடம்புக்கு
அனுகூலமாய் உதிரசுரம் உதிரம் அதிகரித்து தலைவலிகாணல் இ
வைகளை மாற்றும் வியாதிநீரிவு உண்டாக்கும் கர்ப்பிணிகளுக்கும்
குழைந்தைகளுக்கும் நோயைச்செய்யும் பரிகாரம் இரும்பைச் சிவக்
கக்காய்ச்சி நன்றாத்தோய்த்து மூறிக்கவும் இதுபசுவின்மோர் எரு
மைமோர் வெள்ளாட்டுமோர் ஒட்டையின்போர் இவைக ளுண்டா
கிய குணமாம்.

ஆகாரபதார்த்தப்படலம் முற்றிற்று-

இருபத்திரெண்டாவது ரொட்டிவகைப் படலம்.

கோதுமைமாவின் ரொட்டி.

சிறந்து உத்தரதேசத்திற்கீர்த்திபெற்ற பங்காளம் பம்பாய்முதலியதேசங்களிலும் அதைச்சார்ந்த மராட்டேசங்களிலும் விளையான்ற செழுமைபெற்ற நன்செய் புன்செய் தானியங்களிலும் நவதானியங்களிலும் ஒன்றாகிய கோதுமையைக் கொண்டுவந்து பதமாயரைத்து ரொட்டிசுட்டுத் தின்பதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடும் கொழுமையுமாம் பிரயோசனம் சுத்த இரத்தத்தையுண்டாகும் அதிகவுணவாம் செளக்கியம் தேகந்தழைக்கும் சீரணமாகும் தாதுவிர்த்தியாகும் வியாதி குண்டிக்காயில் கல்லுண்டாகும் வாயு அதிகரிக்கும் பரிகாரம் காடியும் தேனுமாம்.

பழையரொட்டி.

மேற்கூறிய கோதுமைமாவினுற் செய்தரொட்டியை நாட்படவைத்துவைத்துப்பின்பு அதனையெடுத்துப் புசிப்பதினாலுண்டாகும் பலன்

இதன்குணம்.

சூடும்வறட்சியுமாம் பிரயோசனம் அசுத்த இரத்தத்தை யுண்டாக்கும் குறைந்தவுணவாம் செளக்கியம் சீரணமாம் வியாதி உதிரத்திலுள்ள கொழுமையை வளரச்செய்யும் சூடு அதிகரிக்கும் வயிற்றில் வலியுண்டாகும் பரிகாரம் ரெய்யுஞ் சருக்கரையுமாம்.

கோதுமைத் தவிட்டின்ரொட்டி.

முன்சொன்ன பரிசுத்தமாகிய கோதுமையின் தவிட்டை மூன்றுதரம்புடைத்து ரொட்டிசுட்டுத் தின்பதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடும் வறட்சியுமாம் பிரயோசனம் அசுத்தவுணவாம் செளக்கியம் சுறுத்த உதிரம் உண்டாகும் அதிக உழைப்பாளிகளுக் கொத்துவரும் சீரணமாம் வியாதியதிகரிக்கும் வறட்சியுண்டாம் மலம் அதிகரிக்கும் சத்துகுறையும் தினவுண்டாகும் வயிற்றில் வலிகாணும் பரிகாரம் ரெய்யுஞ்சருக்கரையுமாம்.

கோதுமைப் புளித்தரொட்டி.

இப்போது சொல்லிவந்த கோதுமைமாவைப் புளிப்பாக்கி ரொட்டிசுட்டுத் தின்னுவதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

குடும் கொழுமையுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் சுத்த உதிரத்தையுண்டாக்கும் செளக்கியம் தேகந்தழைக்கும் கொழுமை அதிகரிக்கும் சத்து அதிகரித்து மலங்குறையும் விரைவில் சீரணமாம் வியாதிசூட்டுடம்புக்குச் சூடதிகரிக்கும் பரிகாரம்வெண்ணெய் அல்லது பாயசம்.

கோதுமைநொய்ரொட்டி.

இதுவரையிற் சொல்லிவந்த வலிவுபொருந்திய கோதுமையி லுண்டாகும் நொய்யைத்திட்டமாக ரொட்டிசுட்டுத் தின்றாலுண் டாகும் பலன்.

இதன்குணம்.

குடும்பொழுமையுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் சுத்தரத் தத்தையுண்டாக்கும் தேகந்தழைக்கும் தீபனமுண்டாகும் வியாதி அற்பச்சூட்டுடைக்கொடுக்கும் பரிகாரம் வாதுமைப்பருப்பும்பாலும் சேர்த்த பாயசம்.

நாட்டுக்கோதுமைரொட்டி.

நாமிதுவரையிற் சொல்லிவந்த உத்தரதேசத்துக் கோதுமை யின்சங்கதிநிற்க நாட்டுக்கோதுமையென்றும் பல்லாரி பெங்களுர் முத லாகிய திவ்ய பிரமதேசங்களில் விளையாரின்ற கோதுமையைப் பக் குவமாக ரொட்டிசுட்டுதின்பதின் பலனை சொல்லுகின்றோம்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் சிலிர்ப்பும் அதிகவுணவாம் செளக்கியம் சூட்டு டம்புக்கு அனுகூலமாயிருக்கும் அழலையை மாற்றும் மதாகமடக் கும் வியாதி வயிறுகனக்கும் மந்திக்கு வயிற்றில் வலியுண்டாகும் வாயு அதிகரிக்கும் பரிகாரம் மாம்பழத்திற் கூட்டிச்சாப்பிடவும்.

அரிசிமாவின்ரொட்டி.

இப்பரதகண்டத்தைச் சேர்ந்த அணக்காவூர் திருவொற்றியூர் காவேரிப்பாக்கம் காஞ்சிபுரத்தேசமுதலாகியதில் விளையாரின்ற நெ

ல்லைக்கொண்டுவந்து அரிசியாக்கி அதைமாவரைத்துப் பக்குவமாக ரொட்டிச்சுட்டுத் தின்னுவதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் வறழ்ச்சியுமாம் பிரயோசனம் குறைந்தவுணவாம் செளக்கியம் உழைப்பாளிகளுக்கு அனுகூலமாயிருக்கும் வியாதி வயிறுகனக்கும் திமிருண்டாகும் நெஞ்சகரிக்கும் மந்திக்கும் வயிறு வலிக்கும் களிம்புகட்டும் வாயுஅதிகரிக்கும் பரிகாரம் பொதினாவும் வரகுமாமம்.

கடலைமாவின்ரொட்டி.

புகழேங்கிய புனசுதாராவென்னும் தேசங்களில் விளையாநின்ற நவதானியங்களில் மேன்மைபெற்ற கடலைப்பருப்பைக் கொண்டு வந்து மாவரைத்துப் பக்குவமாக ரொட்டிசெய்துத் தின்னுவதினாலுண்டாகும் பலாபலன்.

இதன்குணம்.

குடுங்கொழுமையுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம் தேகந்தழைக்கும் வலிவுண்டாகும் தாதுவிர்த்தி யதிகரிக்கும் தேகவலிமையுடையவர்களுக்கு அனுகூலமாயிருக்கும் வியாதி மந்திக்கும் குடலிற்காற்று அதிகரிக்கும் யீரல்வலிமைகுறையும் பரிகாரம் கொழுப்புச்சேர்த்து சமைக்கவேண்டியது.

உளுந்துமாவின்ரொட்டி.

மேற்கே பெண்ணூர் பல்லாரிகடப்பை முதலிய சில்லாக்களைச் சேர்ந்த கிராமங்களில் விளையாநின்ற நவதானியங்களி லொன்றாகிய பெருமைபெற்ற உளுத்தம்பருப்பைக் கொண்டுவந்து மாவரைத்து பாகமாய் ரொட்டிசெய்து புசித்தால் அதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் சிலிர்ப்புமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம் தேகந்தழைக்கும் வலிவு உண்டாகும் தாதுவிர்த்தியதிகரிக்கும் குண்டிக்காய்க்கு வலிவைக்கொடுக்கும் வியாதி மந்திக்கும் வயிறுவுப்பும் காற்றுண்டாகும் பரிகாரம் பொதினா சீரகம் இஞ்சி.

சோளமாவின்ரொட்டி.

சிறப்புற்ற வடதேசத்திலிருக்கும் நெல்லூர்சில்லாவைச்சார்ந்த கிராமங்களில் விளையாநின்ற நவதானியங்களி லொன்றாகிய சோளத் தைக்கொண்டுவந்து குத்தி ஊறவைத்திடித்து மாவை ரொட்டிசெய்து சாப்பிடுவதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

அற்பச்சூடும் அதிகவறழ்ச்சியுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம் வலிவுண்டாகும் தாதுவிர்த்தி அதிகரிக்கும் குளிர்ந்ததேகத்துக்கு அனுகூலமாம் குண்டிக்காய்க்கு வலிவுகொடுக்கும் வியாதிதினவுண்டாகும் மந்திக்கும் பரிகாரம் பால் அல்லது வெண்ணெய்.

கம்புமாவின்ரொட்டி.

மேற்கே சேலம் சித்தார்முதலிய ஜில்லாக்களைச்சேர்ந்த கிராமங்களில் புன்செய் தானியவெண்ணும் நவதானியங்களி லொன்றாகிய கம்பைக் கொண்டுவந்து குத்திவறுத்து மாவரைத்து நேர்த்தியாக ரொட்டிசெய்து அருந்துவதின லுண்டாகும்பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் வறழ்ச்சியுமாம் பிரயோசனம் குறைந்தவுணவாம் செளக்கியம் தேகங்குளிரும் வியாதி சத்துக்குறைந்து மலம் அதிகரிக்கும் மந்தப்படும் திமிர்மயக்கும் அதிகரிக்கும் தலையாரிக்கும் நீர் அதிகரிக்கும் அசதியுண்டாகும் பரிகாரம் பொதினாதுவையல்.

கேழ்வரகுரொட்டி.

மேற்கண்ட கிராமங்களிலேயே விளையாநின்ற கேழ்வரகைக் கொண்டுவந்து உலர்த்திக்குத்தி மாவரைத்துப்பதமாய் ரொட்டிசெய்துத்திண்ணுவதா லுண்டாகும்பலன்.

இதன்குணம்.

சூடும்வறழ்ச்சியுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம் வலிவுண்டாகும் பசிதீபனமாகும் வியாதிதேகத்தில் வறழ்ச்சி அதிகரிக்கும் சூடுண்டாகும் மூலசுரத்தை அதிகரிக்கச்செய்யும் பரிகாரம் நெய்வெண்ணெய்.

ரொட்டிவகைப்படலம் முற்றிற்று.

இருபத்திமூன்றாவது தானியவகைப் படல்ம்.

கோதுமை.

சிறப்புற்ற வடதேசத்தைச்சார்ந்த பம்பாய் பங்காளாமுதலிய கிராமங்களில் விளையாநின்ற கோதுமையினு லுண்டாகுங்குணம்.

இதன்குணம்.

சூடுங்கொழுமையும் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம் வலிவுண்டாகும் தாதுவிர்த்தி யதிகரிக்கும் ஆத்மாவின் அனலை அதிகரிக்கச்செய்யும் பசிதீபனம் உண்டாகும் அழகுக்கொடுக்கும் இரசத்தைப்பற்றிய ரோகந்தளைக் கண்டிக்கும் தேகந்தழைக்கும் வியாதி வயிற்றில் கட்டுண்டாம் வயிலுவலிக்கும் கருப்பைச் சுருங்கச்செய்கிறகுண மிருப்பதால் மந்தப்பிரசவத்துக்கு வழக்கமாய்க் கொடுப்பதுண்டு பிரசவவேதனை கண்டிருக்கிற பெண்களுக்குக் கொடுத்தால் கொஞ்சமாயிருக்கிற நோயை அதிகப்படுத்தி சிசுவைச் சீக்கிரத்தில் வெளிப்படுத்திவிடும் மாதர்கள் பிரசவவேதனைப்படும் போது கருப்பைக்குப் பலமில்லாமல் மெதுவில் சுருங்கிக்கொண்டு சண்டினோயுடன் வருத்தப்படுகிறவேளையில் இதைக் கொடுக்க வேண்டியது கருப்பையைச் சுருங்கச்செய்து ரத்தப்பிரவாகத்தை நிறுத்தி இதைக் கொடுக்கவேண்டியது பரிகாரம் உப்புங்காடியும்.

நாட்டுக்கோதுமை.

மிகவுஞ் கிறப்புற்றோங்கிய தேசங்களில் விளையாநின்ற நாட்டுக் கோதுமையினு லுண்டாகுங் குணம்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் வறழ்ச்சியும் பிரயோசனம் குறைந்த வுணவாம் செளக்கியம் சூட்டையடக்கும் தேகந்தழைக்கும் குடலுக்கு வலிவு உண்டாகும் பேதியைக்கட்டும் வியாதி வாதவுடம்புக்கு மலச்சிக்க லுண்டாகும் நீர்த்தாரையின் வலிவைக்குறைக்கும் பரிகாரம் ஆவின் ரெய் வெண்ணெய்.

சம்பாநெல்.

இந்த பரதகண்டத்தைச்சேர்ந்த அணக்காவூர் திருவொற்றி யூர் காவேறிப்பாக்கம் காஞ்சிசேஷத்திர முதலிய பரிசுத்தபூமியில் விளையாநின்ற சம்பாநெல்லரிசியைப் புசிப்பதினாலுண்டாகுங்குணம்.

இதன்குணம்.

சூடுகொழுமை வறழ்ச்சி இவைமூன்றுஞ் சமமாக இருக்கும் பிரயோசனம் அதிகவுணவாம் சௌக்கியம் தேகத்தில் நல்லசத்துகளை உண்டாக்கும் தேகந்தழைக்கும் வலிவு உண்டாகும் அழகுண்டாகும் தீபனமாகும் உமியோடு கஷாயமிட்டுக் குடிக்க வயற்றில் மரித்துப்போன பிண்டம் வெளிப்படும் அதின்உமி விஷமிக்கும் வியாதி வயிறுவலிக்கும் குடலிற் கட்டையுண்டாக்கும் பரிகாரம் உமிபோக நன்றாய்க் குத்தவேண்டும்.

கார்நெல்.

மேற்கண்ட பரதகண்டத்தைச்சேர்ந்த மேற்படி யூர்களில் விளையாரின்ற சார்நெல்லரிசியைக் கொண்டுவந்து பதமாகச் சமையல்செய்தா லதினாலுண்டாகும் பலன்

இதன்குணம்.

குளிர்ச்சியும் வறழ்ச்சியும் பிரயோசனம் குறைந்தவுணவாம் சௌக்கியம் தேகந்தழைக்கும் குடல்பருக்கும் வியாதி மந்திக்கும் வயிறுவலிக்கும் வயிற்றிற் காற்றையுண்டுபண்ணும் பரிகாரம் மிளகு சீரகம் பொதினாத்துவையல்.

வரகரிசி.

சிறப்புற்ற மேற்குத்திசையிலுள்ள கடப்பை சித்தூர் சேலமுதலிய ஜில்லாக்களைச்சேர்ந்த மேன்மைபொருந்திய கிராமங்களில் அதிமேன்மையாக விளையும் வரகைக் கொண்டுவந்து ஏந்திரத்திலிட்டு உடைத்து அதினரிசியையெடுத்துப் பதமாய்ச் சமைத்து உண்பதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடும்வறழ்ச்சியுமாம் பிரயோசனம் குறைந்தவுணவாம் சௌக்கியம் இல்லை வியாதிதேகத்தில் உதிரஞ் சுண்டி வறழ்ச்சியை அதிகரிக்கச்செய்யும் தினவு சொரி சிவங்குண்டாம் பரிகாரம் பால்தயிர் நெய் மோர்.

சோளம்.

கீர்த்திபெற்ற வடதேசத்திலிருக்கும் நெல்லூர் ஜில்லாவைச் சேர்ந்த கிராமங்களில் விளையாரின்ற புன்செய் தானியமென்னும் நவதானியங்களி லொன்றாகிய சோளத்தைக் கொண்டுவந்து குத்தி அரிசியாக்கிச் சமையல் செய்துண்பதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடும் வறட்சியுமாம் பிரயோசனம் குறைந்தவுண்வாம் செளக்கியம் உதிரத்தைப் பெருகச்செய்யும் வியாதி தினவு சொறி சிரங்கு அதிகரிக்கும் வயிறு மந்திக்கும் ஈசத்தினுண்டாகும் ஆவியை யடக்கும் சூடுஉண்டாகும் வயிற்றுக்கடுப்பு உண்டாகும் பரிகாரம் நெய் பால் மோர்.

முத்துச்சோளம்.

மேற்சொல்லிய தேசங்களிலுஞ் சில்லாக்களிலும் அதிமேன்மையாய் விளையாரின்ற தாவளயமான முத்துச்சோளத்தை மேற் சொல்லிய பக்குவம்போல் பாகமாய்ச்செய்து தின்னுவதின லுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடும் வறழ்ச்சியுமாம் பிரயோசனம் சுத்தரத்தத்தை யுண்டாக்கும் குறைந்தவுண்வாம் செளக்கியம் கபத்தையும் தோய்ந்த வுதிரத்தையும் நீக்கும் அதை வேகவைத்துக் காடியில் கலந்துபூச இரணங்கள் சொறி சிரங்குகள் நீங்கும் நேத்திர வுபத்திரத்தை மாற்றும் இருமலுக்கும் பேதிக்கும் உபயோகப்படும் வியாதி மந்திக்கும் வயிறு இறையும் பொருமலுண்டாகும் பரிகாரம் பால் நெய்.

கம்பு.

மேற்கே சேலம் சித்தூர் ஜில்லாக்களைச் சேர்ந்த கிராமங்களில் மிகச்செழிப்பாய் விளையும் கம்பைக் கொண்டு வந்து வுலர்த்தி குத்தி ஊறவைத்து உறலிற்போட்டு மாவடித்துப் பாகமாகச் சமைத்துப் புசிப்பதின லுண்டாகும் பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் வறழ்ச்சியுமாம் பிரயோசனம் குறைந்தவுண்வாம் செளக்கியம் தேகங்குளிரும் வியாதி உதிரத்தைத் தோயப்பண்ணும் அசுத்தவெண்ணீரை யுண்டாக்கும் சத்துக்குறைந்து மலமதிகரிக்கும் மயக்கம் திமிர்சோம்பல் உண்டாகும் பரிகாரம் இஞ்சி மிளகு பொதின.

கேழ்வரகு.

மேலெழுதிய கிராமங்களினிடத்தில் விளையாரின்ற கேழ்வரகைக் கொண்டு வந்து உலர்த்திக்குத்தி மாவரைத்துச் சீராய்ச் சமையல்செய்து உண்பதின லுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடும் வறழ்ச்சியுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம் தீபனமாம் வலிவுகொடுக்கும் வயிற்றின் உப்பிசத்தை மாற்றும் வியாதி சூடுண்டாகும் வறழ்ச்சியுண்டாகும் வயிறுகடுக்கும்மூல உபத்திரமுண்டாகும் பரிகாரம் ஆவின்பால் மோர் நெய் வெண்ணெய்.

சா ம.

நெல்லூர் ஜில்லாவைச்சேர்ந்த வங்கோல் குண்டீர்முதலிய திவ்ய தேசங்களிலும் அதைச்சார்ந்த மலையடிவாசங்களிலும் செவ்வையாய் விளையாநின்ற சாமையைக் கொண்டுவந்து சீராய்க் குத்தி மிகவும் பாகமாகச்செய்து அதைப் புசிப்பதினா லுண்டாகும் பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் வறட்சியுமாம் பிரயோசனம் குறைந்தவுணவாம் செளக்கியம் வலிவுண்டாகும் சீரணமாகும் பத்தியத்துக் குதவும் மார்பிலுண்டாகும் கோழை கபம் இவைகளை வறட்டிவிடும் வியாதி வயிற்றில் கட்டுண்டாகும் பரிகாரம் நெய்பால் சருக்கரை.

தினையரிசி.

அன்பர்களிர்தயகமலத்தை விட்டகலாதிருப்பவராயும் சத்துச்சித்தானந்த சர்வபௌமராயும் வல்லாளவரசனுக்கு மகனாயும் விளங்கிய ஸ்ரீ அருணாசலீசர் திருக்கோயில்கொண் டெழுந்தருளி யிராநின்ற திருவண்ணாமலையைச்சார்ந்த திவ்யதேசங்களிலும் அதைச்சார்ந்த காடுபடு நாடுகளிலும் மலைபடு நாடுகளிலும் விளைந்திராநின்ற தினையரிசியைக் கொண்டுவந்து உரலிற்போட்டு குத்தி அரிசியாக்கிச் சீராய்ப் பாகஞ்செய்து அருந்தவத்தினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடும் வறட்சியுமாம் பிரயோசனம் அதிக வுணவாம் செளக்கியம் ஜன்னி சலவை முதலிய ரசத்தைப்பற்றிய ரோகங்களை நன்றாய்க்கண்டிக்கும் வலிவுண்டாகும் ஜீரணமாம் சுரத்துக்குதவும் இடுப்பு நோயைமாற்றும் வீக்கத்துக்கு உபயோகமாகும் வியாதி சூடுண்டாகும் மந்திக்கும் பித்தம் அதிகரிக்கும் சூட்டைப்பற்றிய காற்றையெழுப்பும் பரிகாரம் நெய்பால் சருக்கரை.

புலவுச்சாதம்.

மேற்சொல்லிய ஆர்களில் விளையப்பட்ட புலவு பச்சையமுதும் கருப்புக்கரும் கர்மசாஸ்களும் முந்திரிப்பருப்பும் பூண்டு வெண்காயம்

மஞ்சள் இவைகளில் அரிசிபடி-1, பருப்பும்படி- $\frac{1}{4}$, கரமசால் பலம் 2 $\frac{1}{2}$, முந்திரிப்பருப்பு பலம்பத்து நெய்பலம்-15, இதுகளைச் செய்யும் விதம் முதலில் தேக்காவில் பிரமானமாய்ச் சலம் விட்டு அடுப்பிலேற்றி கரமசால்களைத் துணியிற்பொட்லங்கட்டி அந்த ஜலத்திற் போட்டு நன்றாய்க் காய்ந்தபிறகு அந்த பொட்லத்தை யெடுத்து விட்டு அரிசியையும் பருப்பையும் 5-தரம் சலம்விட்டுக்கழுவி அந்த தேக்காவிலிருக்கும் நீரிற்போட்டு அறைவேக்காடு வேகிறதற்குள் மேற்சொன்னசாமான்களை வேறேயடுப்பில் வெண்காயம் பூண்டுமஞ்சள் இவைகளைச்சேர்த்து அதையும் அரைவேக்காடு வேகவைத்து முன்சொன்ன சாதத்திலிதுகளை யெடுத்துக்கொட்டி மேற்கண்ட நெய்யைவிட்டு கிளறி இறக்கி அதன்மே லொருதட்டுபோட்டு மூடி அதற்குமேல் நெருப்பை போட்டுவைத்தால் உள்நீரையெல்லாம் வறட்டிக்கொள்வதுமல்லாமல் சாதமும் நன்றாய் மலர்ந்திருக்கும் பிறகு அதை எடுத்துச் சாப்பிட்டா லதினாலுண்டாகும் பலாபலன்.

இதன்குணம்.

சூடுங் கொழுமையுமாம் பிரயோசனம் சுத்தஇரத்தத்தை யுண்டாக்கும் அதிக வுணவாம் செளக்கியம் குடலுக்கு வலிவு உண்டாகும் தேகத்தழைப்பும் தாதுவிர்த்தியும் அதிகரிக்கும் யோகிகளுக்கும் தாது நஷ்டப்பட்டவர்களுக்கும் அநுகூலமாய் இருக்கும் குண்டிக்காய்க்கும் இருதயகமலத்துக்கும் வலிவுண்டாகித் தைரியமுண்டாகும் வியாதி தலைநோவு மயக்கம் தாகம் இவைகளுண்டாகும் பரிகாரம் எலுமிச்சம்பழச்சாற்றை வெந்நீரில்விட்டு சருக்கரை கலந்து குடிக்கவும்.

தானியவகைப்படலம் முற்றிற்று.

இருபத்திலாவது கஞ்சிவகைப் படலம்.

பச்சைப்பயறு அல்லது உளுத்தம்பயற்றின் கஞ்சி.

மேற்கே பெங்களுர் பல்லாரி கடப்பை சித்தூர்முதலிய ஜில்லாக்களைச்சேர்ந்த கிராமங்களில் விளையாரின்ற பச்சைப்பயிற்றையாகிலும் அல்லது உளுத்தம்பயிற்றையாகிலுங் கொண்டுவந்து வறுத்து உடைத்துத் தோலைப்போக்கி தாவள்யமான பச்சரிசியோடு கலந்து கஞ்சிசெய்து புசிப்பதினலுண்டாகிய பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் சிலிர்ப்புமாம் பிரயோசனமாம் அதிக வுணவாம் செளக்கியம் சூட்டையகற்றும் பலகீனருக்கும் சூட்டுடம்புக்கும் சுரத்துக்கும் ஆகும் இதில் முந்திரிசேர்த்துக்கொண்டால் அதிக புஷ்டியைக்கொடுக்கும் வியாதி குளிர்ச்சியைப்பற்றிய தேகத்தோருக்குதவாது பரிகாரம் சுக்கு சீரகம் வெள்ளுள்ளி.

பாற்கஞ்சி.

மிக்க வெண்மையான பச்சரிசியை ஒன்றிரண்டா யுடைத்து நொய்யாக்கிக் கழுவி அடுப்பின்மீது பாண்டத்தில் உலைவைத்து அதிற்பெய்து நடுத்தரமாய் வெந்துவருஞ்சமயத்தில் பசுவின்பாலை யூற்றி பாகமாயிறக்கிய பாற்கஞ்சியைக் குடிப்பதினலுண்டாகிய பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் சிலிர்ப்புமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம் தேகத்திலுள்ள சூட்டை மாற்றும் வலிவுண்டாம் தேகத்திலுள்ள உட்புண்ணையாற்றும் நீர்சுறுக்கை மாற்றும் வியாதி தீனிப்பைக்கும் ஈரலுக்கும் ஆகாது நீர்பெருகும் பரிகாரம் கற்கண்டு வெள்ளைச்சர்க்கரை.

தயிர்க்கஞ்சி.

மேற்சொல்லிய பச்சரிசியைக்களைந்து அடுப்பில் பாண்டத்திற் பெய்துவெந்து இறக்குந்தருணத்திற் பசுந்தயிரைவிட்டுக்கிளறி மூடிவைத்து ஆத்தியெடுத்துப் புசிக்குந் தயிர்க்கஞ்சியினு லுண்டாகும் பலன்.

இதன்குணம்.

வறட்சியும் குளிர்ச்சியுமாம் பிரயோசனம் குறைந்தவுணவாம்
சௌக்கியம் சூட்டுடம்புக்கொத்துவரும் வயிற்றில் களிம்புகட்டும்
பரிகாரம் தேன்.

மோர்க்கஞ்சி.

முன்சொல்லியதுபோல் பச்சரிசியைக்கொண்டுவந்து பாகமாய்
ச்சமைத்து இறக்குந்தருணத்தில் மோரைவிட்டு நன்றாய்க்கின்றியாற்
றிய மோர்க்கஞ்சியைக் குடிப்பதினலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் சிலிர்ப்புமாம் பிரயோசனம் அதிக வுணவாம்
சௌக்கியம் சூட்டையகற்றும் வயிற்றுக்கடுப்பு உதிரப்போக்கி உப்
பிசம் இவைகளைமாற்றும் தீனிப்பையையும் குடலையும்பற்றிய சூட்
டைமாற்றும் குடலுக்கு வலிவுண்டாம் வியாதி குளிர்ந்ததேகத்துக்
குதவாது பரிகாரம் இஞ்சி பொதீன.

நாட்டுகோதுமைநொய் ஆல்பகாருதிராட்சிப்பழம்

இவைகளைச் சேர்த்துக்காய்ச்சிய கஞ்சி.

பல்லாரி பெங்களுர்முதலிய செழிப்புள்ள மலையடிவாரங்களில்
விளையாநின்ற நாட்டுக்கோதுமையைக் கொண்டுவந்து ஏந்திரத்திற்
போட்டறைத்து மாவுந்தவிட்டையுநீக்கி நொய்யை யெடுத்து மித
மாய்ச்சலம்விட்டு உலையிலேற்றித் தீயிட்டுப்பாகமாய் வெந்தபிறகு
ஆல்பகராதிராட்சிப்பழம் இதுகளை அதிற்போட்டுக் காய்ச்சிய கோ
துமைநொய்க்கஞ்சியைக் குடிப்பதினலையும் பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் சிலிர்ப்புமாம் பிரயோசனம் சுத்தவுணவாம்சௌ
க்கியம் பத்தியத்துக்காகும் வண்டலைப்பற்றிய ரோகங்களுக்குப்
யோகப்படும் வயிற்றுச்சிக்கலைமாற்றும் தேகந்தழைக்கும் வியாதி
இல்லை பரிகாரம் இல்லை.

பூநொய்க்கஞ்சி.

அரிசியி லெடுக்கப்பட்ட பூநொய்யை நன்றாய்ப் புடைத்தெடு
த்துக்கொண்டு கல்லில்லாமல் நோம்பி சலம்விட்டலம்பி உலையிற்
போட்டுக்காய்ச்சி இறக்குந்தருணத்தில் இலவணத்தையாகிலும்
அதிற்போட்டுக்கிளறி யிறக்கிய பூநொய்க் கஞ்சியைக் குடிப்பதை
லுண்டாகும்பலன்.

இதன்குணம்.

சாந்தமாம் பிரயோசனம்சுத்தவுணவாம் செளக்கியம் சூட்டையகற்றும் களைதீரும் தீபனமாம் உபவாசம் இருப்பவர்க்கு அதிக உபயோகப்படும் வியாதியில்லை பரிகாரமில்லை.

பசுவின்பாற் பொதுக்குணம்.

வெண்மையான நிறமும் மிகுந்த குணமுமுடைய பசும்பாலைக் கறந்து குடிப்பதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

பசுவின்பாலானது பாலகருக்கும் விருத்தகருக்கும் புராணசரம் விரணஞ்சூலைபிரமேகம் தூர்ப்பலம் அதிசஷ்கரோகம் ஆகிய இவைகளையுடையவர்களுக்கும் ஆகும்.

பசுக்களின் பார்ப்புணம்.

சிறந்த பூலோகங்களினிடத்தி லிராநின்ற வெண்மை செம்மை கருமை கபிலையென்னும் நான்கு வர்னமுடைய பசுக்களின் பாலை யுண்பதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

வெண்மைநிறப்பசுவின்பால் பித்தகோபத்தையும் செம்மைநிறப்பசுவின்பால் வாதகோஷத்தையும் கருநிறப்பசுவின்பால் கபரோகத்தையும் கபிலைநிறப் பசுவின்பால் திரிதோஷத்தைப்போக்கும் கபிலையென்பது கருமைகலந்த பொன்னிறமாமென.

காராம்பசுவின் பார்ப்புணம்.

மேற்சொல்லிய பசுக்களில் அதிபுஷ்பலபராக்கிரமம் பொருந்தியகாராம்பசுவின்பாலைக் குடிப்பதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

காராம்பசுவின்பால் விழிப்பிணிசெயம் மற்றைப்பாலின் தோஷங்கள் ரத்தபித்தரோகம் இவைகளைநீக்கும் ராஜவசியமாம்.

ஆகாப்பசுவின்பாற்புணம்.

முற்கூறிய பசுக்களில் சுத்தமின்றி அசுத்தமாயிராநின்ற ஆகாப்பசுவின்பாலைக் கறந்துகுடிப்பதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

ஆகாப்பசுவின்பால் ஐவகைப்படும் அவையாவன அரணோய் தாராநோய் மிகவுஞ் சுற்றுதலோடு வெண்மைப்புள்ளி தூங்கித்திரி

ந்து மலம் அருந்தல் இடுகாட்டெலும்பு உண்ணல் ஆகிய இவைகளை யுடைய பசுக்களின்பாலாம் இவைசேருமாகில் வாதாதிமூன்றுதோ ஷங்களும் மாற்பிற்சேர்ந்து சயத்தைவிளைப்பதும் ஆயுளைக்குறைப் பதுமாம்.

பகற்பசுவின் பாற்குணம்.

இது முன்சொல்லிய பசுக்களின் இரவிற் சுரந்திருக்கும் பாலை க்கறவாமல் பகல்வேளையில் கறந்துபுசித்தும் பகற்பசுவின்பாலா லுண்டாகும் பலன்.

இதன்குணம்.

பகற்பசுவின்பால் குழந்தைகளுக்குப் பக்குவமா மென்றாலும் பற்பல கபநோயையும் தாம்பூலபுளிப்புழுதலிய சேருமிடத்துக் கெ டுதியையும் செய்யும் உட்கூட்டடையும் வெப்பத்தையும் நீக்கும்.

இராப்பசுவின்பாற்குணம்.

முன்சொல்லிய பசுக்களிற் பகலிற் சுரக்கும்பாலைக் கறவாமல் இரவிற்கறந்து கிரமப்படி அடுப்பெரித்து சிவக்கக்காய்ச்சியுண்ணும் இராப்பசுவின் பாலாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

பகலிற்சுரந்து இரவிற்கறக்கின்றபாலை விதிப்படி காய்ச்சியருந் தில் தேகஅழற்சி கபரோகம் சுவாசம் பித்தகோபம் நேத்திரக்கோ ஷம் விந்துவின் கெடுதியாலனுசரித்த சிற்சில ரோகங்கள் ஆகிய இவைகளைநீக்கும் தேகத்தில் மினுமினுப்பும் சுக்கிலப்பெருக்கமும் மாதர்மேல் விருப்பமும் உண்டாகும் இது பத்தியத்திற்குதவும்.

யூநாதிபசுவின்பால்.

இதுமுற்கூறிய பசுக்குலங்களைச்சேர்ந்த யூநானியென்னும் பசு வின்பாலைக்கறந்து அருந்துவதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடுகொழுமைசிலிர்ப்பு இவைகள்மூன்றும் சமமாகும் பிரயோ சனம் அதிகவுணவாம் செளக்கியம் வலிவுகொடுக்கும் தேகந்தழைக் கும் பசுமையுண்டாகும் மூளைக்கு வலிவுகொடுக்கும் மலசுத்தியாம் பாலைமுறித்து சலத்தையெடுத்து நோயாளிக்குக் கொடுத்தால் தா கந்திரும் வியாதி நீர்த்தாரையிலும் குண்டிக்காயிலும் கல்வினையும் மண்ணீரலைப் பலகினப்படுத்தும் பரிகாரம் தேனும் சருக்கரையும்.

எருமைப்பால்.

மிக்க வலிவுள்ள எருமையின்பாலைக் கறந்துவந்து குடிப்பதின லுண்டாகியபலனும் மேற்படிபாலைக் கிரமமாய்ச் சிவக்கக்காய்த்து குடிப்பதனாலுண்டாகும் பலனும் வருமாறு.

இதன்குணம்.

குளிர்ச்சியும் சிலிர்ப்பும் அற்பித்தமுமாம் பிரயோசனம் அதிக வுணவாம் செளக்கியம் வலிவுகொடுக்கும் தேகந்தழைக்கும் இந்த ப்பாலை உலையில்ஏற்றித் துத்திக்கொம்பினால் துழாவிச் சுண்டக் காய்ச்சி அப்படியே தோய்ந்துபோகும் அதில் கற்கண்டுசேர்த்துக் குடித்து வரமூலரோகம் போய்விடும் வியாதிமந்திக்கும் வயிற்றிற் களிம்புகட்டும் பரிசாரம் தேனும் சருக்கரையும்.

வெள்ளாட்டுப்பால்.

மிகுந்தசெழிப்போடுங்கூடிய வடதேசங்களிற் சனித்துக்காட்டி விராநின்ற தழைகளேமேய்ந்து வளராரின்ற வெள்ளாட்டின்பாலைக் கறந்து குடிப்பதனாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் சிலிர்ப்பும் அற்பச்சூடுமாம் பிரயோசனம் அதிக வுணவாம் செளக்கியம் பழமையானசுரங்கனும் என்புருக்கிச் சத்துக்கும் மார்பின்புண்களை ஆற்றுவதற்கும் தேகத்தின் சூட்டையாற்றிச் சாந்தப்படுத்துவதற்கும் அதிகவுபயோகப்படும் என்றும்இதைக் கொப்பளிப்பதனால் தொண்டைக்கம்மல் உண்ணாக்குவீக்கம் காவைப்பற்றிய ரோகங்கள் நீங்கிப்போகுமென்றும் இதற்கொப்பானது ஒருவிதபாலுமில்லையென்றுஞ் சொல்லியிருக்கிறார்கள் வியாதி கர்ப்பஸ்திகளுக்கும் ஈரல் பஞ்சைப்பட்டவர்களுக்கும் காக்காய் வலிக்கும் உதவாது பரிசாரம் தேனும் சருக்கரையும்.

செம்மறியாட்டின்பால்.

மேற்கூறிய உத்தரதேசங்களிற் பிறந்து புல்லேமேய்ந்து வளர்ந்துவராரின்ற செம்மறியாட்டின் பாலைபுண்ணுவதின லுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடுகுளிர்ச்சி யிவையிரண்டுஞ் சமமாம் பிரயோசனம் அதிக வுணவாம் செளக்கியம் மூளைக்குவலிவுகொடுக்கும் மார்பின்புண்ணையாற்றும் சூட்டைப்பற்றிய யிருமலைநிறுத்தும் குடலுக்குவலிவு

கொடுக்கும் வியாதி சிரசைப்பற்றிய நரம்புகளுக்குதவாது பரிகாரம்
தேனும் சருக்கரையும்.

பசுவின்நெய்.

மிகவும் மேன்மைபொருந்திய பசுவின்பாலைக் கறந்து காய்ச்
சிப் புரமோர்விட்டுத் தோயவைத்து அதையெடுத்துக் கடைந்தவெ
ண்ணையை யுருக்கிய நெய்யைப் புசிப்பதனாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்
கியம் சூட்டைத்தணிக்கும் பசுமையுண்டாக்கும் கண்குளிரும் வற
ழ்ச்சியைமாற்றும் ஒளிவுண்டாம் பதார்த்தங்களின் ருசியை அதிகரி
ச்செய்யும் தீபனமாகும் வியாதி சூட்டுத்தேகத்தோருக்கு மார்பில்
ரத்தத்தைத்தோயப்பண்ணும் பரிகாரம் பதார்த்தங்களிற் சேர்த்து
ப்பரிமாறவேண்டியது அல்லது உருக்கிக்கொள்ளவேண்டியது

பசுவின் வெண்ணெய்.

மேன்மையாகிய பசுவின்பாலைக்கறந்து காய்ச்சிப் புரமோர்
விட்டுத் தோயவைத்து அதையெடுத்து கடைந்தவெண்ணையை
யுருக்கி நெய்யைப்புசிப்பதனாலுண்டாகும்பலன்.

இதன்குணம்.

சூடுங்குளிர்ச்சியுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கி
யம் தேகவெப்பமாற்றும் பசுமையுண்டாம் உடல்பருக்கும் மார்பின்
வறழ்ச்சியைநீக்கும் விக்கலைபகற்றும் கண்குளிரும் கண்ணைப்பற்றிய
சகலரோகங்களும் உபயோகப்படும் மலங்கழியும் வியாதி மந்திக்
கும் பரிகாரம் சருக்கரை கற்கண்டு.

பசுவின்பாலைடு.

முற்கூறிய பசுவின்பாலைக் காய்ச்சுவதினாலுண்டாகும் ஏட்டை
ப்புசிப்பதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடுங்குளிர்ச்சியுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கி
யம் தேகந்தணியும் வலிவுண்டாம் தேகந்தழைக்கும் சூட்டைப்பற்
றிய இருமலையகற்றும் விக்கலைமாற்றும் வியாதிமந்திக்கும் பரிகாரம்
தேன் இஞ்சி முறப்பா.

பசுவின்சீழ்ப்பால்.

இதுவுமேற்கண்ட பசுவின் சீழ்ப்பாலை யுண்ணுவதினாலுண்டா
கும்பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியுஞ்சிலிர்ப்புமாம் பிரயோசனம் அதிகவுணவாம்செளக்கியம் தேகத்துக்கு வலிவுண்டாகும் தழைப்புண்டாம் வியாதி மந்திக்கும் நீர்த்தாரையில் கல்விளையும் பரிகரம் சருக்கரை.

பசுவின்தயிர்.

மேற்கண்ட பசுவின்பாலேக்கறந்து அடுப்பின்மீது வைத்துத் தீயெரித்துப் பக்குவமாகக்காச்சி புரமோர்விட்டுத் தோய்த்து வெண்ணையைக் கடைந்தெடுத்துவிட்டுப் புசிக்கும் பசுவின் தயிரினாலுண்டாகும்பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியுஞ் சிலிர்ப்புமாம் பிரயோசனம் அதிக வுணவாம் செளக்கியம் தீனிப்பையிலுள்ள சூட்டைமாற்றும் தேகந்தணியும் நீர்பெருகும் தவனத்தையடக்கும் வியாதி காற்றை புண்பண்ணும் முதுகுதண்டு வலிக்கும் பரிகாரம் இஞ்சி பொதினா.

பசுவின்புளித்ததயிர்.

இதுவுமுற்கூறிய பசுவின்பாலாலுண்டாகிய புளித்த தயிரைப் புசிப்பதினாலுண்டாகும்பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் வறட்சியுமாம் பிரயோசனம் அதிக வுணவாம் செளக்கியம் சூட்டையகற்றும் தேகந்தணியும் சாதத்தைச் சீரணப்படுத்தும் தவனத்தையடக்கும் வியாதி பற்களின்ஈறை வீங்கப்பண்ணும் பரிகாரம் தேன்கலந்தநீர்.

பசுவின்மோர்.

மேற்கூறிய பசுவின்பாலேக்கறந்து நன்றாய்க்காய்த்து புரமோர்விட்டுத்தோய்ந்த தயிரிலிருக்கும் நவநீதத்தை யெடுத்துவிட்டு மத்திட்டுக்கடைவதினாலுண்டாகும் குணம்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் சிலிர்ப்புமாம் பிரயோசனம் சுத்தவுணவாம்செளக்கியம் சூட்டுடம்புக்கொத்துவரும் அழலையமாற்றும் தவனத்தையடக்கும் தேகவறழ்ச்சியை நீக்கும் வியாதி தலைசுற்றும் பரிகாரம் இஞ்சிமுறப்பா எருமைப்பால் முதலானவைகள் இதற்கு அற்பவிரோதஞ்செய்யவும்.

ஜின்னுக் கட்டி.

திக்கெட்டினும் மட்டிலாத புகழைப்பெற்ற ஜீலண்டனென்னும் சீர்மையிலுள்ள பசுக்களின் பாலிற் பாகஞ்செய்து கட்டிவராரின்ற ஜின்கட்டியைப் புசிப்பதினாலுண்டாகிய பலன்.

இதன்குணம்.

சூடும் வறட்சியும் சமமாகும் பிரயோசனம் அதிக வுணவாம் செளக்கியம் வலிவுகொடுக்கும் தீபனமாம் பரிசுத்தஉதிரம் உற்பவிக் கும் மார்புக்கும் தொண்டைக்கும் வலிவைக்கொடுக்கும் பலகீ னத்தை மாற்றுவிக்கும் வியாதி மந்தப்படுத்துப் வயிற்று வலிக்கும் பரிகாரம் தேன்பொதின.

உப்புக்கலந்த ஜின்னுக்கட்டி.

மேற்சொல்லிய சீர்மையிலுள்ள பசுக்களின் பாலைப் பாகஞ் செய்து உப்புக்கலந்து கட்டிய ஜின்கட்டியைப் புசிப்பதினாலுண்டா கிய பலன்.

இதன்குணம்.

சூடும் வறழ்ச்சியுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கி யம் தேசத்தின் சுரப்பைமாற்றும் பசுமைகொடுக்கும் வியாதி மந் திப்பும் தவனத்தை யதிகப்படுத்தும் பசுகாரம் சூட்டுடம்புக்குப் புளிப்புச்சேர்க்கவும்.

பால்வகைப் படலம் முற்றிற்று.

இருபத்தைந்தாவது. பழுவகைப் படலம்.

—o—o—o—

இனிப்பக்கொடி முந்திரிப்பழம்.

மிக்கமேன்மையும் தக்கபுகழையும் பெற்று விளங்கும் பாரா பங்காளா கோரைச்சார்ந்த அதன் அல்லது ஏடன்முதலான அறப்புத் தேசங்களில் செழிப்பாய் விளையாறின்றி இனிப்புக்கொடி முந்திரிப்பழத்தைப் புசிப்பதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் வறழ்ச்சியுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம் சூட்டைத்தணிக்கும் அரோசிதத்தைமாற்றும் தேகம் பருக்கும் பித்தஅழலைமாற்றும் நீர்ப்பெருக்குண்டாம் மேனிகொடுக்கும் உலர்ந்தபழத்தை போஜன பதார்த்தங்களோடும் அநேக யவுஷதங்களோடும் சேர்த்துக்கொடுக்க தேகத்துக்கு வலிவுண்டாம் வியாதி சுரலிலும் மண்ணீரலிலும் இக்கண்டையுண்டு பண்டு சிலவேளை சீரணம் ஆகாமல் போவதுண்டு பரிகாரம் சீரகம் காட்டுச் சோகம்.

புளிப்புக்கொடி முந்திரிப்பழம்.

மேற்கூறிய பங்காளா கோரைச்சேர்ந்த அறப்புத் தேசங்களில் மிகுதியாய் விளையாறின்ற புளிப்புக்கொடிமுந்திரிப்பழத்தை புசிப்பதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் வறழ்ச்சியுமாம் பிரயோசனம் அசுத்தவுணவாம் செளக்கியம் தீபனமாம் உதிரக்கடுப்பை மாற்றும் வியாதி உதிரத்தைத் தோயப்பண்ணும் வறட்சியுண்டாம் மந்திக்கும் சுரமுண்டாகும் பரிகாரம் தேன் இஞ்சி.

சீமை அத்திப்பழம்.

இதுவும்மேற்படி அறப்புத்தேசங்களில் அதிகமிகுதியாய்வின்ற துவராரின்ற சீமைஅத்திப்பழத்தை புசிப்பதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடுங்குளிர்ச்சியுமாம் பிரயோசனம் பரிசுத்தவுணவாம் செளக்கியம் உதிரம் அதிகமாக உற்பவிக்கும் மலங்குறைந்து சுரம் அதிகரிக்கும் சூட்டையகற்றும் தேகந்தழைக்கும் வலிவு அதிகரிக்கும்

தொண்டைக்கும் மாற்புக்கும் கிபுகானெல்லும் கமலத்தைப்பற்றிய
நோய்க்கும் அதிக உபயோகப்படும் வியாதியில்லை பாரிகாரம்இல்லை.

உலர்ந்த சீமையத்திப்பழம்.

முற்கூறிய தேசங்களிலேயே விளைந்து உலர்ந்துவருகின்ற உலர்ந்த சீமை அத்திப்பழத்தைப் புசிப்பதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

குடுங் குளிர்ச்சியுமாம் பிரயோசனம் பரிசுத்தவுணவாம் செளக்கியம் சத்துக்களை வேகவைத்துப்படுத்தும் மாற்பிலும் தொண்டையிலுமுள்ள வறழ்ச்சியையுமாற்றும் துரையீரலுக் குபயோகப்படும் வியாதி இல்லை பரிசாரம் இல்லை.

கிஷமுஷ்பழம்.

இதன்மேற்சொல்லியிருக்கும் தீவுகளில் மிகுதியாகக்காய்த்துப் பழுத்திருக்கும் கிஷமுஷ்பழத்தைத் தின்னுவதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

குடுங் குளிர்ச்சியுமாம் பிரயோசனம் அசுத்தவுணவாம் செளக்கியம் தேகந்தழைக்கும் மலத்தைப்போக்கும் மூலம் இருமல் குரல்கம்மல் இவைகளுக்கு உபயோகப்படும் வியாதி உதிரத்தைத் தோய்ப்பண்ணும் பரிகாரம் புளி.

இதன்குணம்.

இந்திராட்சிப்பழமானது அறப்புதேசங்களைச்சேர்ந்த ஏடன் அதன் முதலிய நாடுகளில் விளைவதைப் புசிப்பதினாலுண்டாகிய பலன்.

தீவுராஞ்சிப்பழம்.

குடுங்குளிர்ச்சியுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம் சூட்டை யகற்றும் மலத்தைப்போக்கும் தழைப்புண்டாகும் வியாதிஇவ்லை பரிகாரம் இல்லை.

இனிப்பு மாதூளைப்பழம்.

மேற்கே ஊத்தக்குடியைச் சேர்ந்த திருச்சினுப்பள்ளி முதலிய கிராமங்களிற் பழுத்து வெடித்திராநின்ற இனிப்பு மாதூளம் பழத்தைப் புசிப்பதனாலுண்டாகிய பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் சிலிர்ப்புமாம் பிரயோசனம் குறைந்த வுணவாம் செளக்கியம் இருதயத்தின் வறழ்ச்சியைமாற்றும் மூளைக்கு வலிவைக்கொடுக்கும் கிபுநானென்னும் ரோகத்துக்கு உபயோகப்படும்

பித்தத்தின் தணலையாற்றும் நீர்ப்பெருக் குண்டாகும் வியாதி தொண்டைகமழும் இதின் சக்கை சீரணப்படாது பரிகாரம் சருக் கரை கற்கண்டு.

புளிப்பு மாதுளைப்பழம்.

இது மேற்சொல்லிய வூர்களில் பழுத்திராநின்ற புளிப்பு மாது ளப்பழத்தைப் புசிப்பதினாலுண்டாகிய பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் வறழ்ச்சியுமாம் பிரயோசனம் அசுத்தவுணவாம் செளக்கியம் அதிகசூட்டையகற்றும் புளிப்புமாதளம் பிஞ்சுக்கு பேதி சீதபேதி ரத்தபேதி இவைகள் கட்டுப்படும் வியாதி மந்திக் கும் ஈரலைப் பஞ்சைப்படுத்தும் குளிர்ச்சியைப்பற்றிய தேகத்துக் குதவாது பரிகாரம் இஞ்சிமுறப்பா.

இனிப்பு அம்று துப்பழம்.

முன்சொல்லிய பிரதேசங்களுக்கு மேற்கில் பழனி திருப்பத் தூர் முதலிய விடங்களில் மிகுதியாய்ப் பழுத்திராநின்ற இனிப்பு அம்று துப்பழத்தைப் புசிப்பதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சாந்தமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம் தீனிப் பைக்கு வலிவைக்கொடுக்கும் தீபனமுண்டாகும் பித்த சூட்டைத் தணிக்கும் தவனத்தையடக்கும் கிபுகானென்னும் ரோகத்துக்கும், பீனிசத்துக்கும் உபயோகப்படும் வியாதி காற்றை யுண்டுபண்ணும் பரிகாரம் சுக்கு இஞ்சிமுறப்பா தேன்.

புளிப்பு அம்று துப்பழம்.

இதுவும் மேற்சொல்லியிராநின்ற பழத்திற் புளிப்புள்ள அம் று துப்பழத்தைப் புசிப்பதினாலுண்டாகிய பலன்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் வறழ்ச்சியுமாம் பிரயோசனம் அசுத்தவுணவாம் செளக்கியம் தீனிப்பைக்கும் ஈரலுக்கும் வலிவைக்கொடுக்கும் தீப னமாகும் உதிரத்தைப்பற்றிய சூட்டையகற்றும் வியாதி குடலிற் கட்டுண்டாகும் பரிகாரம் தேன்.

நெல்லிக்காய்.

நீர்வளம் நிலவளம்பொருந்திய திருவாரூருக்கு மேற்குத்திசை யில் நல்லிணம்பேராளமுதலிய வூர்க்கருகிலிராநின்ற கிராமங்களி லிருந் துவராநின்ற நெல்லிக்காயைப் புசிப்பதினாலுண்டாகிய பலன்.

இதன்குணம்

குளிர்ச்சியும் வறயுச்சியுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம்
சௌக்கியம் வயிற்றிலும் குடலிலும் மாசுகளைச் சேரவொட்டாமல்
காக்கும் குடுதணியும் பித்தமயக்கம் தாகம் அடங்கும் மலத்தைகட்
டும் நெல்லிக்காய் ஊருகாய் அல்லது துவையல் நோயாளிகள் அரோ
சகத்தை யெடுக்கும் தீனிப்பைக்கும் இருதயத்துக்கும் வலிவைக்
கொடுக்கும் தீபனமுண்டாம் ஓக்காளத்தைமார்தும் வியாதிகாற்றை
புண்டுபண்ணும் துரையீரலுக்குதவாது பரிகாரம் தேன்.

இனிப்புப்பிலியென்னும்பழம்.

வடதிசையில் இந்துஸ்தான் அறப்புஷ்தான்முதலிய தேசங்க
ளிலும் அதைச்சாரந்த கிராமங்களிலும் பழுக்காநின்ற இனிப்பு பிக
ளன்றும் பழத்தைப்புகிப்பதனாலுண்டாகிய பலன்.

இதன்குணம்.

சாந்தமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் சௌக்கியம் தீனிப்
பை இருதயம் மூளை இவைகளுக்கு வலிவைக்கொடுக்கும் புகானெ
ன்னும் ரோகத்துக்கு உபயோகப்படும் வியாதி இதின்சக்கைவயற்
றில் கட்டையுண்டுபண்ணும் பரிகாரம் தேனைப் போசனஞ்செய்த
பிறகு சாப்பிடவேண்டியது.

புளிப்புபிகியென்னும்பழம்.

இதுவுமேற்கூறிய பழத்தில் புளிப்புள்ள பிகியென்னும் பழத்
தைப் புகிப்பதினாலுண்டாகிய பலன்.

இதன்குணம்

குளிர்ச்சியும் வறழ்ச்சியுமாம் பிரயோசனம் குறைந்தவுணவாம்
சௌக்கியம் பித்தகுட்டையகற்றும் இனிப்புப்பிகியைவிட தேகத்
துக்கு அதிகவலிவைக்கொடுக்கும் வியாதி இரும்பையுண்டுபண்ணும்
பரிகாரம் தேன்.

புல்மாஞ்சிசெய்கிறவகை.

கோப்பைத்தண்ணீர் கொதிக்கவைத்து அதில் 2-பலம் அய
ஸன்கிளாஸ்போட்டு அறைமணிநேரம் வேகவைக்கவும் அதில்பிச்சி
ஸவாட்டரும் பிறற்ர் ஆமன்சும் போட்டு அதிகஞ் சுண்டக் கூடாது
பின்புவடித்து ஒண்ணறைகோப்பை பால்விடவும் உம்முடைய தே
ஸற்று சர்க்கரைபோட்டு அச்சில்ஊத்தி கூல்செய்துகொள்ளவும்.

டங்கர்ஒப்பர்செய்கிறவகை.

உமக்குவேண்டிய மாவையும் சர்க்கரையும் எடுத்துப் பாலில் கறைத்து டங்கர்என்கிற யிரும்பு அச்சியில் வெண்ணைதடவி நெருப்பில்லைத்து மாவைக் கொஞ்சங்கொஞ்சமாகஊத்தி பேக்பண்ணவும் பின்பு மறுபக்கத்தைதிருப்பி வெந்தபோது நூலரில் சுருட்டிக் கொள்ளவும் மேலும் சிலர் பாலும் தண்ணியும் மாவுஞ்சர்க்கரையுங்கறைத்து மெத்தலேசாகவுஞ் செய்வார்கள்.

சரியான் பனிக்கட்டியில் ஐஸ்செய்கிற வகை.

அயஸ்செய்கிற தொட்டியில் முதல் பனிகட்டியை உடைத்து கைகொண்ட கறுப்புவுப்பையெடுத்துக்கலந்து தொட்டில் போட்டு சூடானபோது கிறிம்அய்சை பெரில் அல்லது மோலில்வார்த்து தொட்டியில்லைக்கவும் அதின்பேரில் பனிக்கட்டியும் உப்பும்போட்டு ரவுணாகதிருப்பவும் அறைவாசியானபோது சிறிமைகறண்டியினாலே பொட்டிகூல்செய்து கட்டியானபோதும் டிசில்கழட்டி வாங்கியனுப்பவும்.

ஐஸ்வாட்டார் செய்கிறவகை.

நேர்த்தியான சர்க்கரையும் எலுமிச்சன் அல்லது ஆரஞ்சிரசு முங்கலந்து மெதம்பார்த்து கலர்குடுக்கவும் பிற்பாடுவடித்து உடனே அய்ஸ்மோலில்ஊத்தி கூல்செய்து கழற்றிகொள்ளவும்.

கர்னில்அல்லது ருஸபிரிவாட்டர்ஐஸ்.

ருஸபிறி அல்லது கர்னஸ்பின்னம்வேறுபழமானாலும் ரசத்தை எடுத்து சக்கரை சிறுப்பில்கலந்து மெதம்பார்த்து கூல்செய்து கொள்ளவும்.

அய்ஸ்கிறிம்.

இரண்டுபவுன் எவ்வகைபழமாகிலும் பிறஜர்செய்துகொண்டு ஆழாக்குபால்-2, எலுமிச்சன்ரசம் சர்க்கரை உம்முடையடேஸற்று அதுக்கு கலர்சிகப்பு கலந்துவடிகட்டி அய்ஸ்மோலில்ஊத்தி கூல் பண்ணவும்.

பிறவுன்பிமேற்அய்ஸ்.

பிறவின்பிறேட்டுகாயவைத்து தூள்செய்து கிறிமில்-2-3, மணி நேரம் ஊறவைக்கவும் பிற்பாடு சர்க்கரை உம்முடையடேஸற்று பார்த்து அச்சியில்போட்டு கூல்செய்யவும்.

டாட்பிறிகேக் செய்கிறவகை.

ஒருபவன் பிறற்ர் ஆம்மென்ஸ் ஆகிய கசப்பு பாதுமைப் பருப்பை சுத்தஞ்செய்து கொத்திக்கொள்ளவும் பின்னால் உட்னே அறைப்பவன் சர்க்கரையும் சடைப்பத்தாக அடித்து பருப்பை கலந்து தகரத்தட்டில் வெண்ணைய்த்தடவி கட்டிணைப்போட்டு துளி துளியாகவிட்டு மெதுவுகாங்கையில் அரைமணிநேரம் வேகப்பார்த்து மேசைக்கி வாங்கியனுப்பவும்.

பெப்பர்திராப்கேக்செய்கிறவகையாவது.

ஒருகிளார்ட் கிளாஸ்சோ பிறுந்தியை வெள்ளிச்சாகப் பாணையில்வார்த்து அதோடுகூட கால்அவன்ஸ் வெள்ளைமிளகுபோட்டு பிறுசுப்பயரில் கால்மணிடியம் கொதித்தபின்பு சிலீனில் வடிகட்டி மறுபடியும் மெதுவுகாங்கையில் வைக்கவும் கொதிக்கிறபோது அது கொண்டறப்பினது சர்க்கரையைப் போட்டு பேஸ்ட்டான போது வெள்ளைக்கடுதாசியில் வெண்ணைய்த்தடவி முளிதுளியாய் விட்டுக் காயவைத்து மேசைக்கி வாங்கவும்.

நேத்தியான கேக்குள் செய்முறை.

ஒருபவன் வெண்ணையை இழைத்து கவ-பவன்மாவும் ஒரு பவன் சர்க்கரையும் ஒருபவன் கிளீன்கானிசம்-1, மூட்டை சிகப்பும்-4, மூட்டைவெள்ளைப்பூவி இதுகளை இழைத்து அச்சியில்போட்டு பெக்கில்விட்டு வெந்தபின்பு மேசைக்கி வாங்கவும்.

விற்றில்கேக்ஸ்.

1-பவன்மாவும்-அரைபவன் சர்க்கரை அரைபவன் வெண்ணையும் உன்னுடைய மெதமாகக்கலந்துகூட்டி தின்கேக்கு செய்து கொள்ள.

மாங்கனிதாட்டுசெய்கிறவகை.

6-கிறேப்பு மாம்பழத்தைசீவி திக்சலேசாக அறுத்து பைடசில் வைத்து லோப்குசுர்தெளிந்து கொம்புதேன் அல்லது பட்டர் கிறேஷ்ட்டு திரட்டுமூடி பேக்கில்விடவும் சிவந்தபின்பு வெள்ளை சர்க்கரையைத்தடவி சர்க்கரையைதெளித்து கொஞ்சநேரம் போக்கில்விட்டுப் பின்பு மேசைக்கி அனுப்பவும்

மேங்கோதாட்செய்கிறவகை.

ஒருபவன் மாங்காயை கோலியைப்போலே சீவி பிர்கானில் பொட்டு ஒருகோப்பை சர்க்கரையில் கொட்டி கொஞ்சக் கல்லர் கொடுத்து சகலமும் ஒயினும்விட்டு சாதிக்காயுரைத்து பட்டர் அல்

லது சுவிற்கிறேஸ்ட்டுபோட்டு போக்கிலேவிடவும் செவந்தபின்பு எடுத்து மேசைக்குவாங்கவும்

சிஞ்சர்பிறேட்.

3-பவுன்மாவும் ஒருபவுன் சர்க்கரையும் ஒருபவுன் வெண்ணையும் 2-அவுன்சு சுக்குதூளும் ஒருபெரிய சாமிக்காய்தூளும் ஒருபவுன் வெல்லப்பாவும் $\frac{1}{4}$ -பயினலுபாலும் இதுகளைக் களைந்துபேஷ்ட்டாக்கி அரைகோப்பை ஆரஞ்சிசுயிற்று மீற்றுகொதித்தி $\frac{1}{4}$ -அவுன்ஸ் லவங்கமும்- $\frac{1}{4}$ -அவுன்ஸ் பட்டையும் இடித்துப்போட்டு தொட்டி உன்மனசுபடியே அச்சுகினால் அதுத்த பேக்கில்விட்டு பின்பு மேசைக்கி அனுப்பவும்.

வேறுவகை ஜிஞ்சர்பிறேட்செய்முறை.

முக்கால்பவுன் மாவும் 2-அவுன்சுக்கும் $\frac{1}{4}$ -அவுன்ஸ்சாதிக்காயும் லவங்கப்பூவும் சாதிபத்திரியும் முளபண்ணி இதுகளைக் கலந்து முக்கால்பவுன் சர்க்கரையும் 2-பவுன் திறிக்குக் கொதிக்கிறபோது அரைக்கால்பவுன் வெண்ணையை எலுமிச்சங்காய் ஆறைட்சித்தூள் போட்டு பிரட்டி தகரத்தட்டிலே வெண்ணைதடவி கொட்டைப்பாக்குப் பிரமாணம் குயிக்கு அருன்லேபோக்கி யனுப்பவும்.

றிச்சபன்ஸ்.

ஒண்ணறைபவுன் மறுத்தமாவு அரைபவுன் சர்க்கரை ஒருபவுன்வெண்ணையும் அதில்கொஞ்சம் வெந்நீர்வார்த்து ஆறுகரண்டி ரோஸ்வாட்டர் விட்டிலயற்றாக்கி அறைபயின்று புளிமாலை வார்த்து அஞ்ச அவன்சுகார்வே சிற்றுகப்போட்டு போட்டு மூடிவைத்து பின்பு அச்சில்போட்டு குய்க்கு காங்கையில் வெந்தபிற்பாடு எடுத்துவிடவும்.

மாதேரூபன்ஸ்.

8-அவுன்ஸ்வெண்ணை 14-அவுன்சுமாவும் 6-அவுன்ஸ் சுத்தமானசர்க்கரையும் அரைஜாதிக்காதூளும் மஇஸ்பூன்களுக்குதூளும் லார்ஜிஸ்பூன் கேக்னீரையும் இதுகளைக்கலந்து வெண்ணையில் இழைக்கவும் 2-முட்டையை அரைமணிரேரம் அடித்து ஒயின்கிளாஸ் ஷேரிவாக்கவும் வார்த்து அச்சில்போட்டு போனடுப்பு குய்க்காங்கையில் விடவும்.

மெல்க்குபோன்சி செய்கிறவகை.

4-புட்டிபாலை சாசபானையில் வார்த்து மெதுவுகாங்கையில் கொதித்தபின்பு இறக்கி ஒருபுட்டி கொளம்பு பத்தாயிசாராயம்-12

எலுமிச்சம் பழரசமும் $\frac{1}{4}$ -பலம்லவுங்கம் $\frac{1}{4}$ -பலம்பட்டை $\frac{1}{4}$ -பலம் சாபத்திரிப்பொடிசெய்து அரைவீசை சர்க்கரையும் போட்டு புளிப்பு தித்திப்பு மெதம்பார்த்து கம்பனியில்லுத்தி 2-3-தரம் மாத்தி புட்டியில்லுத்தி கார்க்குப்போட்டு வைத்துக்கொள்ளவும்.

ராஷ்பிரிபோட்டு செய்கிறபாகம்.

4-புட்டி ராஷ்பிரிசம்எடுத்து அதில் முக்கால்வீசை வெள்ளை சர்க்கரையும் 2-பலம் சுக்குப்பொடி ஒருபுட்டி பத்தாயிசாறுயமும் வார்த்து டேஷ்டுபார்த்து கம்பனிப்பையில்லுத்தி 2-மூணு தகுதி மாத்திக் கிளியர்பார்த்து புட்டியில்நிரப்பி கார்க்கடித்து வைத்துக் கொள்ளவும்.

ஆப்பில் அல்லது மாங்காசல்லிசெய்கிறவகை.

பவுனுக்கு மூணுகொண்டமாங்கா 12-மாங்காயைசீவி அறுத்துகலாயிபாணையில்போட்டு தகுந்த தண்ணீர்வார்த்து வெந்தபின்பு துணியிலேதிக்காக 4-கோப்பைவடித்து 4-கோப்பே சர்க்கரையில் சிரோப எடுத்துக்கலந்து கொதிக்கவைத்து அழுக்கைஎடுத்துஅரை மணினேரத்திற்குள்ளாக மோந்துபார்த்து 4-பவுன்சாடியிலே நிரப்பிக்கொள்ளவும் யிஷபய்சம்முடமனது.

கொய்யாப்பழம்சல்லிசெய்கிறவகை.

4-பவுன் கொய்யாப்பழத்தைசிலேசு அறுத்து தகுந்ததண்ணீர் வார்த்துவெந்து திக்காகவந்தபோது 4-கோப்பைசிறேவி துணியில் வடித்து கோப்பை சர்க்கரை சராப்புகலந்து புளிப்பு உம்முடைய டேஷ்பொர்த்து கொதிக்கிறபோது அழுக்கைத்தள்ளி கொஞ்சம் ஷபைஷ்டுபாட்டு அரைமணி நேரத்திற்குள்ளாக மோந்துபார்த்து இரைக்கி 4-பவுன் சாடியிலேரொப்பி கார்க்குப்போடவும் மேலும் ஜுடரப்பில் ஜல்லியும்சரிக்கிகரியெடை ஒருகோப்பைகிறேவியும்ஒரு கோப்பைதிக்கு சிராப்புங்காச்சி ஜல்லிமுடித்துக்கொள்ளவும் இந்த மாதிரிபிரமாணமாய் காசிலிப்பூஜல்லியும் வருமெனக்கொள்க.

மிளகுநீர்பேஷ்டு.

1-பவுன்கொத்தமல்லி அரைபவுன் வெள்ளைஉப்பு அரைபவுன் சர்க்கரை $\frac{1}{4}$ -பவுன்கடுகு $\frac{1}{4}$ -பவுன்மிளகு $\frac{1}{4}$ -பவுன்மிளகா $\frac{1}{4}$ -பவுன் மஞ்சள் அரிக்கால்பவுன் இஞ்சி அரிக்கால்பவுன் வெள்ளை பூண்டு வீசம் பவுன்வெந்தியம் வீசம் பவுன்சீரகம் இதுகளைப்பொடிசெய்து பயின்றுசீமை எண்ணையில் கலந்து தகுந்த காடிவிட்டுக் கூட்டிக் கொள்ளவும்.

மதிராஷ்கறிபவுடர்.

2-பவுன் கொத்தமல்லி அரைபவுன் கடலைமாவு $\frac{1}{2}$ -பவுன் மஞ்சள் கால்பவுன் உப்பு கால்பவுன் கடுகு அரிக்கால்பவுன் மிளகாவீசம் பவுன் வெள்ளைப்பூண்டும் இதுகளைப் பொடிசெய்து கலந்து புட்டியில் நிரப்பிக்கொள்ளவும்.

மாங்காபிக்கில்.

ஈ-மாங்காயை சீவி மையத்திலிளந்து பருப்பை எடுத்து கொஞ்சம் வெள்ளை உப்புபோட்டு ஊறவைக்கவும் பின்பு 5-பவுன் பச்சைமிளகாய் 5-பவுன் இஞ்சி 5-பவுன் தோல்லைடுத்தகடுகு 1-பவுன் மஞ்சள்பொடி 1-பவுன் சர்க்கரை 2-பவுன் வெள்ளை உப்பு இதுகளில் சிலதுகொத்தி தகுந்தகாடிவிட்டு 2-பயின்று சீமைஎண்ணெயில் தாளிதம்பண்ணி மாங்காய்களுக்கு இஷ்டப்பிங்குசெய்து நூலால்கட்டி உப்புமிளகுபோட்டு காச்சின காடியில்விட்டு 20-நாள் வெய்யலில் வைக்கவும் அல்லாமலும் சிலர் மாங்காய்களை லார் அறுத்து மேற்சொல்லிற் மசாலையில் பிரட்டிசாடியில் அடிக்கி அந்தமசாலையில் கிறேனியை வார்த்து வைத்துக்கொள்ளவும்.

லயிம்பிக்கில்.

ஈ-எலுமிச்சங்காயை நாலாகப்பிளந்து வெள்ளை உப்பில் மூன்று நாள் வெய்யலில் ஊறவைத்து பின்பு 15-எலுமிச்சரசமும் தகுந்தசாடி உப்பு வால்மிளகு இஞ்சி பச்சமுளகா வெள்ளைப்பூண்டு இதுகளெல்லாங்கலந்து சாடியில் நிரப்பிக்கொள்ளவும் வேறு இஞ்சிபவுன்-1, பச்சைமிளகாபவுன்-1, வெள்ளை உப்புபவுன் அறைசர்க்கரைபவுன்-1 மஞ்சள்பொடிபவுன் அறைஇஞ்சியை சிலேசசெய்து பச்சைமிளகாயைப்பிளந்து 2-புட்டி சீமைஎண்ணெயில் இதுகளெல்லாந் தாளிதட்செய்துக்கொள்ளவும்.

சைவபாகசாஸ்திரம்

முற்றுப்பெற்றது.



கடவுள் துணை.

நளவீமபாக புலவு நூற்படலம்.

தற்சிறப்புப்பாயிரம்.

காப்பு.

அறுசீர்க்கழிநெடிலாகிரியவிருத்தம்.

எவ்வகையிற் கருமமுநன் கியல்விக்கு
 மிறைவனைமுன்னே த்தலென்னாச்
 செவ்வகையிற்றுணிமுதிஞர் நெடுமொழியைக்
 கடைப்பிடித்துத்திரைநீர்ஞாலத்
 துவ்வகையிற் புலவுமுதலியதொகுத்து
 நனியுரைப்பத்தேதாமில்சீர்சால்
 மைவகையிற்பொருமதவாரணமுகத்தேதான்
 மலரடிகள்வழுத்தல் செய்வாம்.

அவையடக்கம்.

நிலமண்டில வாசிரியப்பா.

உரவுநீர்க்கடல்விளிம் புடிஇச்சிறந்தாற்றல்
 கரையினிலக்குக் கடும்பொறையெனநிலர
 யழுக்கர்றுவெகுளி யவாவின்னாச்சொல்
 லொழுக்காறுடையரா யொரீஇப்புறங்குறிச்
 செய்நன்றிகொன்ற சிதடர்கட்கனறிச்
 செந்நெறிச்செவலு தெளிதமிழொருங்குணர்ந்
 தெம்மனோர்யார்க்கு மினிதறனுரைத்தலிற்
 றம்மனோரில்லாத் தனிநாச்செல்வர்தம்
 பொற்பமைகழன்மலர்க் கபமையுள்ளத்தேதன்.

வணக்கொடுகழரு மிணக்கறிசின்மொழி
 இளஞ்சிறூர்மொழியி னுளஞ்செருர்கொள்பவென்
 றாக்கியுரைப்பஃ தூனுணுத்புகனும்
 போக்கறுபனுவல் புகல்பவன்முகத்தா
 லாங்கவைதெருளே னல்லேன்மன்ற
 வோங்குயிர்கோறல்செய் தூண்டுகென்னுத
 லீதின்றுணிபன் றானயில்வாழ்க்கையர்
 பேதுறவட்டுணிற் பெருவளிமுதலா
 மும்மையுநோய்செயன் முன்னுபுபுலவடு
 செம்முறைவிளங்கத் தெரிப்பான்புலவடு
 கல்லாரொடுமட நல்லாரிவணைலா
 மடுதொழில்புரிஞ ராகலினியற்சொ
 லொடுகிராமியச்சொ லுறநனிபலதழீஇச்
 சுருக்கமில்பெருமிதத் துருக்கரிற்றலைமைகொண்
 மகமதைவழிபடேம் அகமதுசேனுசாத்
 துணைக்கொடுதோமிலாத் துவன்றியகேள்விப்
 பிணக்கறுபுல்மைசேர் பெருந்தகையோர்க்கென
 மென்பதைநெஞ்சகத் திறையுமாம்வின்றி
 மன்பதைத்தெகுதியின் மடமையேனுளுற்றின
 னெற்கமின்றிமுதைசெய் பறபலதவறு
 முன்னலாப்பெற்றிதை மூதியர்மேற்றன்றே
 யன்னதூற்றுக்கோலாப் பெறீஇயெறலே

பாயிரம் முற்றிற்று.

புலவு நூல் பீமபாகம்.

உலகத்துயிர்களுக்கு இன்றிமையாத பாகவுணவுகளிற்
புலவுவகை.

அக்நிபுலவு.

பத்துசேர் ஆட்டுமாமிசத்தைப் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொண்டு சுத்தசலத்தில் மூன்றுதரங்கழவி நன்றாய் நீர்வடியும்படி புதுக்கூடையில் போட்டு ஒரு நாழிகைவரையும் பலகையின்மேல் வைத்திருந்து, பதினைந்துசேர் வேகத்தக்க தேக்சா என்கிற ஈயம் பூசிய செம்புத்தவலையில் ஐந்துசேர் நெய்விட்டு நன்றாய் காய்ந்த பக்குவத்தில் (அதாவது அதில் ஒருதுளி நீர்விட்டால் அதிக சத்த முண்டாகிற சமயத்தில்) இரண்டுசேர் வெங்காயத்தை அரிந்து அந் நெய்யில் பெய்து அதுமிகவும் சிவந்தபின்பு அதிலே நான்கில் மூன்றுபங்கை இரும்புத்தட்டைக் கரண்டியாகிய சட்டுவத்தால் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இலவங்கம், கருவாப்பட்டை, ஏலக்காய் இவை கக-ரூபாய்-எடை நிறுத்துவைத்தும் பாதிப்பங்கெடுத்து, அடுப்பின் மீதுள்ள நெற்றியிற்போட்டுக் கொஞ்சஞ்சிவந்தபின்பு மேற்படி மாமிசத்தை, காய்ந்துகொண்டிருக்கிற நெய்யில் ஒருமிக்கப்போட்டால்முதத்தில் நெய்தெரிக்குமாதலால், சட்டுவத்தின்மீது கொஞ்சம் கொஞ்சமாக வைத்துமெல்லென நழுகவிடவேண்டும் இவ்வாறு மாமிசமெல்லாம் விட்டபின் அந்தச்சட்டுவத்தால் அடிபற்றாமல்கிண்டிஒருமுடியினால் முடவேண்டும்.

இஞ்சிசேர்- $\frac{1}{2}$, உரித்தவெங்காயம் கைப்பிடி-1, உரித்தவெள்ளை பூண்டு கைப்பிடி- $1\frac{1}{2}$, கொத்தமலித்தழை கைப்பிடி 2, கசகசா சேர்- $\frac{1}{4}$, முன்னே எடுத்துவைத்த கிராம்பு ஏலக்காய் கருவாப்பட்டை இவற்றிற்- $\frac{1}{4}$, தேல்தோல்சீவிய கொப்பரத்தேங்காய்சேர்காலே அரிக்கால் வறுத்தகடலைப்பருப்புதுலாம் $1\frac{1}{2}$ -தோல்போக்கியவாது மைப்பருப்பு பலம்-2, தனித்தனியேநன்றாய்ச் சந்தனம்போல்அரை

த்து, கசகசாத்தேங்காய்க்கடலை அரைப்புகடலை மாத்திரமவைத்துக் கொண்டு இஞ்சிமுதலியவற்றின் அரைப்புகளை வெந்துகொண்டிருக்கிற மாமிசத்தில் பெய்து 7-அல்லது 5-படித்தயிரில் $\frac{1}{4}$ -சேர் உப்பைக் கரைத்து அதில்விட்டு 14-15- எலுமிச்சம்பழங்களை அறுத்து ஒரு பாத்திரத்தில் பிழிந்து விதைகளைப்போக்கி அந்தரசத்தைமேற்படி தேக்சாவில் விட்டுச் சட்டுவத்தினால் அரைநாழிகைக் கொருதரங்கிண்டி மூடியினால் மூடவேண்டும்.

மாமிசம், தயிர்முதலிய வற்றிலிருக்கிற நீர்ப்பசை வற்றியபின் மாமிசத்தைச் சட்டுவத்தாலெடுத்து நீரில்கையைதோய்த்துத்தொட்டுப்பார்த்து வெந்துபோயிருந்தால் அடுப்புத்தீயைக்குறைக்கவேண்டும். வேகாமலிருந்தால் கொஞ்சந் தண்ணீர்விட்டு அந்தத்தண்ணீர் வற்றி நெய்ப்பதமா யிருக்கும்போது மேலெடுத்து வைத்திருக்கும் கசகசாமுதலிய மூன்றின் அறைப்புகளையும் அதிற்போட்டு அடுப்பெரிக்காமல் தணலின்பே விருக்கும்போதே சட்டுவத்தால் கிண்டி மூடியால்மூடி இறக்கிவைக்கவேண்டும் ஆறுகிறபரியந்தம்மூடியைத்திறக்கக்கூடாது.

சுத்தக்ஸ் சீரகச்சம்பா அணன்சம்பா காலாபத்து வாலாஜாபசந்து இவ்வைந்துவித அரிசிகளே புலவுக்கு யோக்கியமானவைகள் இவை கிடையாதபட்சத்தில் அதிக மெல்லியதாயிருக்கிற மற்றெந்த அரிசியாவது பழையதாயிருந்தால் கோழியலில்லாமல் தீட்டிக் கல்மணல், உமிழுதலியது இல்லாமல் ஆய்ந்து பத்துச்சேர் அரிசியெடுத்துத் தண்ணீரிற்பெய்து அரித்து மூன்றுதரக் கழிநீர்போக்கி ஒரு புதுக்கூடையில் கொட்டிக்கழிநீர் முழுதும் வடியவைக்கவேண்டும்.

ஒருபெரிய தேக்சாவில் அரைச்சேர்நெய்வார்த்துதோலுரித்த வெங்காயம் சிலது அரிந்துபோட்டுக்கிராம்பு, ஏலக்காய், கருவாப்பட்டை இவைகளில் சிறிதுசேர்த்து மூடியால்மூடி அடுப்பின்மீதேற்றி நன்றாய்க்காய்ந்தபிறகு ஒருசேர் அரிசிக்கு ஒன்றைச்சேர் வீதமாகச்சுத்தசலத்தை அளந்து அந்தத்தேக்சாவில்வார்த்து நீர்கொதிதெரிக்கும்போது புதுக்கூடையுள்ள அரிசியை அதில்பெய்து அரிசிப்படி ஒன்றுக்கு உப்பு இரண்டுகைப்பிடி வீதமாகக்கணக்கிட்டு முன்னேதயிரில்கரைத்த காற்சேர் உப்புப்போக மீதி உப்பை அரிசியில் பெய்து சட்டுவத்தினால் ஆட்டி மூடியால்மூடி அரைநாழிகை பொறுத்துத் துழாவி நீர் முழுமையும் அரிசியில் சுவறிச்சிறிது

நீர் நிற்கும்பக்குவத்தில்கிண்டி முன்னே தேக்சாவில் சுத்தப்படுத்தி யிருக்கிற மாமிசமுழுதும் சாதத்தில் சேர்க்கவேண்டும்.

அதன்மேல் இரண்டுசேர் காய்ச்சினபால்வுட்டுச்சட்டுவக்தால் அடுப்பிலிருந்து மேல்வரைக்கும் செவ்வையாய்க்கிண்டி ஐந்துமுழ வஸ்திரம் நனைத்துப்பிழிந்து முறுக்குத்தேக்சாவின் கங்கில்வளைய மாகச்சுற்றி மூடியால்மூடித் தண்ணெடுத்து மூடியின்மேலும் தேக்சாவின்பக்கங்களிலும் சேர்த்து அரைநாழிகைப்பரியந்தம் முறத் தால் நாற்புறத்திலும்வீசி ஒரு நாழிகை ஒன்றரை நாழிகைப்பரியந் தம் அதைத்தொடாம லிருக்கவேண்டும்.

பின்பு கங்கில் சுற்றியிருக்கும் வஸ்திரச்சுருளிலிருந்து ஆவிபுற ப்பட்டால் சாதம் நன்றாய்ப் புறிங்கிப்போய் விட்டதென் றெண்ணி வேறொருதுணியைக் கையிற்பற்றிக்கொண்டு மேல்மூடியைத்திறந்து சாதத்தைச்சட்டுவத்தால் நான்கு பக்கங்களிலும் கிண்டியெடுத்துப் பார்க்க யாதொரு குறைவுமின்றிச் செம்மையாய்ப் பக்குவப்பட்டி ருந்தால் மூடியால்மூடித் தேக்சாவை அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும் பக்குவம் சிறிது தப்பியிருந்தால் அடுப்பின் மீதேற்றி அரை நாழிகைவரையில் வைத்திருந்து இறக்கிவிடவேண்டும். இது புசிப்பதற்கு யோக்கியமாயிருக்கும்.

முறஃபுலவு

இருபத்தைந்து கோழிகளை அறுத்து இறகுகளைமேல்தோலோடுபோக்கித் தண்ணீரில்போட்டு நன்றாகக் கழுவியெடுத்துவயிற்றைப் பிளந்து ஈரல், துரையீரல், குண்டிக்காய், அதாவது மாங்காயீரல், பிச்சு, குடல், தலைமுதலியவற்றை நீக்கி, ஒவ்வொரு கோழியையும் 7-அல்லது 9-துண்டுகளாகச்செய்து மறுபடியும் மூன்றுதரம் தண் ணீரில்கழுவிப் புதுக்கூடையில் போட்டுக்கீழேமண்ணெட்டாதிருக் கும்படி பலகையின்மேல் ஒருநாழிகை பரிபந்தம் வைத்துத் தண் ணீர்வடியச் செய்யவேண்டும்.

பட்டணத்துப்படியால் பத்துபடிநெய்ஒருதேக்சாவில்வார்த்து அடுப்பின்மீதேற்றிக் காய்ந்தபின்பு உரித்தவெங்காயம் இரண்டுசேர் அரிந்து தண்ணீரில் போட்டெடுத்துக் கொதிக்கிற நெய்யிற்பெய்து நன்றாய்ச் சிவந்தவுடனே சட்டுவத்தால் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வெங்காயத்துண்டுகளிற்சில நெய்யிற்சிடப்பினும் குற்றமில்லை ஏலக்காய்பலம்-1½, இலவங்கம்பலம்-1½, சுருவாப்பட்டைபலம்-1 இவற்றை அந்த நெய்யிற்செய்து சிவந்து வருகிறசமயத்தில் மேற்கண்டகூடையிலிருக்கிற மாமிசத்தை ஒருமிக்கக்கொட்டாமல் சட்டுவத்தைத்தேக்காவாய்க்கு நடுவிற்பிடித்துக் கொஞ்சங்கொஞ்சமாக வைத்து நெய்யில் நழுகிவிழ விடவேண்டும்.

அப்படிவிட்டுச் சட்டுவத்தால் கிளறி, 3-சேர்த்தயிரில் ½-சேர் உப்பைக்கரைத்து அதில் விடவேண்டும். பிற்பாடு மூன்றுகைப்பிடி ஆய்ந்தபச்சைக் கொத்தமல்லித்தழை ஒருகைப்பிடிப் புதினத்தழை போட்டுச் சட்டுவத்தால் கலக்கச்செய்து மூடியால் மூடிவிட்டு புறனிலத்தோல் போக்கிய இஞ்சிசேர்-¼, கிராம்புபலம்-1, ஏலக்காய்பலம்-1, சுருவாப்பட்டை பலம்-¼, மேல்தோல்போக்கிய வாதுமை ப்பருப்புபலம்-3, கொப்பறைத்தேங்காய்-½, கசகசாசேர் அரிக்கால் வறுத்தகடலைப்பருப்பு சேர்மாகாணி, இவைகளையும் கடலையிற்காற் சேர் வெள்ளைப்பூண்டையும் தனித்தனியே மைப்போலரைத்துக் கடலைத் தேங்காய்க்கசகசா அரைப்புகள்தவிர மற்ற அரைப்புகளையெல்லாம் அடுப்பின்மேலிருக்கிற தேக்காவிற்போட்டுச் சட்டுவத்தால்நன்றாய்க்கிண்டி மூடியால் மூடிவிடவேண்டும் சுக்தாஸ் சீரகச்சம்பா, அனன்சம்பா, காலாபத்து, வாலாஜாபசந்து, முறாதலி இவ்வித அரிசிகளில் ஏதேனும் ஓர்வகை அரிசியை-17-அல்லது 20-சேர் எடுத்து அன்றாய்த்தீட்டி தவிடுபோகப் புடைத்துக் கொழித்துக்கல் முதலியவைபோக்கி மூன்றுதரங்கமுனிக் கழிநீர்போக்கி, மறுபடியும் அரிசியை ஒருதரம் அரித்து நயம்பூகின தேக்காவில்பெய்து அரிசியின்மேல் சலம்சிற்கும்படியாக இரண்டுசுடஞ்சலம் கொட்டிவைக்கவேண்டும் அடுப்பின்மேலிருக்கிற தேக்காவின் வாயைத்திறந்து மாமிசத்தில் ஒருதுண்டைச் சட்டுவத்தாலெடுத்துக் குளிரந்த சலத்திலதைத் தோய்த்துக்கொண்டு நசுக்கிப்பார்த்து வெந்துபோயிருந்தால் சட்டுவத்தால் நன்றாய்க் கிண்டிப்பார்த்து தண்ணீர்பசைசிறிதுமில்லாமல், நெய்ப்பதமாயிருக்கிற பக்குவத்தில் அடுப்பில் தீயைத்தணித்துச் சிறுதியாக எரிக்கவேண்டும். முன்னே அரைத்துவைத்திருக்கும் கடலைத்தேங்காய்க் கசகசா அரைப்புக்கள் மூன்றையும். மேற்படி தேக்காவில் போட்டுச் சட்டுவத்தால்செம்மையாகக் கலக்கும்படிச் கிண்டிவிட்டுப்பின் அடிபிடிக்காமல் அடிக்கடிக்கிண்டிக்கொண்டே யிருக்கும் பக்குவப்படுகின்ற சமயத்தில் தீயைச்சிறி

தாவது எரிக்காமல் தணலின்மேலேதானே யிருக்கவைத்துக் கால் நாழிகைவரைவில் விடாமல்கிண்டி இறக்கிவிடவேண்டும்.

தேக்சாவில் வைத்திருக்கிற அரிசியைப் புதுக்கூடையில் பேட்டுக்கீழே மண்ணோட்டாதிருக்கும்படி அகலப் பலகையின்மேலே வைக்கவேண்டும். முப்பதுசேர்வேகும்படியான ஒருபெரியதேக்சாவை நன்றாய்க் கழுவி ஒரு வெள்ளைக்குட்டையால் உள்ளே துடைத்து அடுப்பின்மீதேற்றி சமைத்து இறக்கிவைத்திருக்கும் தேக்சாவிலிருந்து நெய்யை ஒருபடியளவுக்கு இறுத்துக்கொண்டு அந்த நெய் முழுதும்விட்டு அதுகாய்ந்துகொண்டிருக்கையில்முன்னே ஒருகைப் பிடி அரிந்த வெங்காயமும் அதன்பின்னே கிராம்பு, ஏலக்காய், கருவாப்பட்டை இவற்றில் சிறுதும்போட்டுச் சிவந்துவருகிற பக்குவத்தில் ஒருசேர் அரிசிக்கு ஒன்றைச்சேர் வீதம் அரிசி பழசாயிருந்தால் ஒன்றைமுக்காற்சேர் விதமாகக்கணித்து மேற்படி அரிசியளவுக்குச் சலத்தை அளந்து காய்ந்து கொண்டிருக்கிற தேக்சாவில் வார்த்து மூடியால் மூடித்தீயை அதிகமாய் எரித்துத்தண்ணீர் சொதிக்கும் போது புதுக்கூடையிலுள்ள அரிசியைப் பெய்து சட்டுவத்தால் துழாவி மூடிவிடவேண்டும்.

அரையே அரைக்கால் அல்லது முக்கால்திட்டம் அரிசிவெந்து வரும்போது தண்ணீர் முழுதும் சுவறிப்போகும், அத்தருணத்தில் சமைத்துவைத்திருக்கிற மாமிசத்தை அதிலுள்ள நெய்யோடு அந்தத்தேக்சாவில் மெல்லெனப்போட்டுச் சட்டுவத்தால் நான்குபுறமும் நன்றாகக்கக்கிண்டிக் கலக்கும்படிசெய்து முன்னமே நெய்யில் வறுத்திருக்கும் வெங்காயத்தையும்; 3-வராகனடைக் குங்குமப்பூவையும் ஒருபாத்திரத்தில் கொஞ்சம் வெந்நீரோடுகலக்கி அந்தச்சாதத்தில் முழுமையும் பரவும்படி விடவேண்டும்.

உடனே-5-6-முழ வெள்ளைச் சீலையைச் சுத்தசலத்தில் தோய்த்துப்பிழிந்து முறுக்கித் தேக்சாவின் வாய்க்கங்குக்கு வளையமாகச் சுற்றி மூடியால் அழுத்திமூடி அதில்நிறையத் தணல்போட்டு அடுப்பினுள்ளிருக்கும் மற்ற தணல்முழுது மெடுத்துப்பகிர்ந்துதேக்சாவின்மூன்று பக்கங்களிலும் அணைத்துக்கட்டி சுருட்டிச் சுற்றிக்கட்டிய சீலையிலிருந்து ஆவிவரும்போது மூடியை மெள்ளத்திறந்து சட்டுவத்தை நன்றாய்க்கழுவி அதனால் மூலைகளில் சொருகிச் சாதத்தை யெடுத்துப் பதம்பார்த்துச் சிறிதுங் முறைவில்லாமல்பக்குவப்பட்டு ருந்தால், மேலே ஒரு வெள்ளைச் சீலையால் மூடித் தேக்சாவைஇறக்

கிவிடவேண்டும், அரிசி ஒன்று அரை வேகாமலிருந்தால் மூடியால் மூடித் தேக்காவை மறுபடியும் கால்நாழிகைப் பரியந்தம் அடுப்பின் மேலேற்றிவைத்துச் சாதத்தைப் பதம்பார்த்துப் பக்குவமாயிருந்தால் இறக்கிவைக்கவேண்டும், இதைச் சற்றுச் சுடுகையாகவே புகிக்கவேண்டும்.

குப்தாப்புலவு.

ஆட்டுமாமிசம் வருவழுப்பில்லாமல் கெட்டியா யுள்ளதாய்த் தேடி எலும்பைப்போக்கி, 10-சேர் எடுத்து மூன்றுதரம் தண்ணியில்கழுவிக்கசாயக்காரன்கையிற் கொடுத்துச் செம்மையாய்க்கொடுத்துவித்து இரண்டு மூன்றம்பிகளைச் சேகரித்து மெழுகுபோல அரைத்து ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

மேற்புறணிபோங்கிய இஞ்சிசேர்- $\frac{1}{4}$, உரித்த வெங்காயஞ் சேர் அரை. உரித்த வெள்ளைப்பூண்டு சேர் காலேமாகாணி, கிராம்புபலம் ரண்டரை, ஏலக்காய்பலம்-2, கருவாப்பட்டை-பலம் - ஒன்றை, கசகசா வேர் அரை, தோல்கீக்கிய கொப்பறைத்தேங்காய் சேர்முக்கால், கடலைசேர் மாகாணி-கொத்துமல்லி விரை பலம்-1, கொத்துமலித்தழை கைப்பிடி-3, புதினாத்தழை கைப்பிடி-1, குங்குமப்பூ வராகனெடை-2, தோல்போக்கிய வாதுமைப்பருப்புப் பலம்-3. இவற்றைத் தனித்தனியே நேரஅரைத்து அந்த அரைப்புகளையும் நொறுங்கப்பொடிசெய்த காற்சேர் உப்பையும் முக்கால் அல்லது-ஒருசேர் புளித்தயிரிற் பாதியையும் அரைத்து வைத்திருக்கும்.

மாமிசத்தில் சேர்த்து நன்றாய்க் கலக்கும்படி செய்துபின்னே இருபது எலுமிச்சம் பழச்சாறும்விட்டுப் பிசைந்து அதன்பின் இருப்புத் தயிரையும் கொஞ்சங்கொஞ்சமாகப் பொறுத்துப்பொறுத்து வார்த்துப் பிசைந்து இரண்டு மூன்றுபேர் உட்கார்ந்துகொண்டு எலுமிச்சங்காய்ப் பரிமாணமெடுத்து உள்ளங்கையுல்வைத்து நன்றாக உண்டைகள்செய்து எழுசேர் வேகும்படியான தேக்காவில் வரிசையாய்ப் பரப்பினாற்போல் ஒன்றின்மே லொன்றாக அடுக்கிவைத்து அதன்மேல் சுத்தஜலம் ஒன்றரைச்சேர் வார்த்து அடுப்பின்மேலேற்றிமூடியால் மூடித் தீயை எரிக்கவேண்டும்.

அதிலுள்ள நீர்ப்பசையும் வார்த்த நீர்ப்பசையும் முழுதும் சுவறின்பின்புணுந்துசேர் நெய்விட்டுக்குப்தா என்கிற உண்டைகள் அந்த

நெய்யிலே நன்றாய்ச் சிவக்க வறளும்படி வறுத்துச் சிவந்தநிறமாகி மணமெழும்பினவுடனே இறக்கிவிடவேண்டும்.

மேலே புலவுகளுக்குச்சொல்லிய அரிசிவகையில் எதையேனும் ஓர்வகை அரிசி எட்டுசேர் அல்லது ஒன்பதுசேர் எடுத்துமேலே சொல்லியபடி சுத்தஞ்செய்து மூன்றுதரங் கழுநீர்போக்கி அரிந்துப் புதுக் கூடையிற் போட்டு பலகையின்மேல் வைக்கவேண்டும்.

அடுப்பின் மேலிருந்து இறக்கிவைத்திருக்கும் தேக்காவிலுள்ள நெய்யில் அரைச்சேர் நெய் இறுத்தெடுத்து பதினேழு அல்லது பதினெட்டுச்சேர் வேகும்படியான தேக்காவைக் கழுவித் குட்டையால் துடைத்துவிட்டு அடுப்பின்மேலேற்றி அதில் வார்த்து தீயைக்கள மாயெரித்து வார்த்தநெய் நன்றாய்க்காய்ந்தபின்பு உரித்தவெங்காயம் ஒருபடி அரிந்துபோட்டுச்சில ஏலக்காயும் கிராம்பும் கருவாப் பட்டையும் தூவி அவையெல்லாம் சிவந்துவரும்போது ஒருபடியரிசிக்கு ஒன்றேழுக்காற்படி வீதமாக நீரையளந்து அந்தத் தேக்காவில் வார்த்துத்தாளிதஞ்செய்து அது கொதித்தெறிக்குஞ் சமயத்தில் புதுக்கூடையிலுள்ள அரிசியைப்பெய்து ஒருவேனத்தில் கொதிநீரை ஒருபடி அரிசினெடுத்து ஐந்துகைப்பிடி உப்பைக்கரைத்து இந்தச் சலத்தை மறுபடியும் சாதத்தோடும் சேர்த்துச்சட்டுவத்தாற்கிண்டி மூடிவிடவேண்டும்.

அரிசிமுக்கால்திட்டம் வேகுவதற்குள்ளாக நீர் சுவறிப்போகும் அப்போது முன்பக்குவஞ் செய்திருக்கும் குப்தா உண்டைகளை நெய்யோடு எல்லாவற்றையும் அந்தசாதத்தில் சேர்த்து அடித்தொடங்கி மேல்வரையும் கலக்கும்படி சட்டுவத்தாற்கிண்டி இரண்டுசேர் ப்பசுவின்பாடையும் அரைச்சேர்ப் பனிநீரையும் ஐந்துசேர் விரையில்லாத திராட்சப்பழத்தையும் ஒன்றாகக்கலந்து நான்குபுறத்திலும் பரவுப்படி ஊற்றி மூடிவிடவேண்டும்.

முன்சொல்லி வந்தபடியே வெள்ளைவேஷ்டியைநனைத்துப்பிழிந்து கயிறுபோல் முறிக்கித்தேக்காவின் வாயேரத்தில் வளையமாகச்சுற்றி மூடியால்மூடி அதன்மேலும் தேக்காவின் பக்கங்களிலும் தணல்போட்டு அந்தவேஷ்டியில் ஆவிபுறப்பட்டால் பக்குவப்பட்டதென்று தெரிந்துகொண்டு உடனே இறங்கிச்சாதத்தைப் பொறுக்கத்தக்க சுடுகையோடு சாப்பிடவேண்டும் சற்றுபக்குவப்பட்டதிருந்தால் மறுபடியும் அடுப்பின் மீதேற்றிவைத்துப்பக்குவப்பட்டதின் இறக்கி விடலாம்.

பிறியானிப்புலவு.

பத்துச்சேர்த்த தனிமாமிசத்தைப்பெருந்துண்டுகளாகநறுக்கிச் செம்மையாகக் கழுவி ஒரு புதுக்கூடையில்போட்டுப் பலகையின் மேல் வைக்கவேண்டும்.

இரண்டுசேர் வெங்காயம்-உரித்து அரிந்து ஒரு ஏனத்தில்கொஞ்சம்நீர்வார்த்து அதில்பெய்து வைத்துக்கொண்டு இஞ்சிசேர்-4, கசகசா சேர்-1, கொப்பறைத் தேங்காய் சேர்-அரை, கடலைப்பருப்புச்சேர் அரிக்கால் ஏலக்காய்பலம்-5, கிராம்புபலம்-1, இலவங்கப்பட்டைபலம்-3, தோல்போக்கிய வாதுமைப் பருப்புப்பலம்-5, வெள்ளைப்பூண்டுபலம்-5, கொத்தமலித்தழை கைப்புடி-4, புதினாத்தழை கைப்பிடி-1, இவற்றை வெவ்வேறுகச்சந்தனம்போலரைத்து ஏலக்காய்கிராம்பு இலவங்கப்பட்டை இம்மூன்றில் ஒவ்வொன்றையும்இரண்டு பங்காகப்பகிர்ந்து ஒருபங்கை வேறே எடுத்து வைக்கவேண்டும் இந்த அரைப்பு வகைகளெல்லாவற்றையும் திட்டமானஉப்புப்போட்டவித்த ஒருபடிக்கடலைப்பருப்பையும் 3-படிப்புளித்துஎட்டுத்தயிரையும்முன்னமேதானேசித்தப் படுத்திக்கொள்ளவேண்டும்.

ஒருதேக்காவில் பத்துச்சேர் நெய்விட்டு அடுப்பின்மேலேற்றித் தீயைஎரித்து அந்தநெய் நன்றாய்க்காய்ந்துவரும்போது முன்னே அரிந்துவைத்திருக்கும் வெங்காயத்தை அதிற்பெய்து மிகுதியுஞ்சிவந்தபின்பு ஒருபாத்திரத்திலே முக்காற்பங்கெடுத்து வைத்துக் கொண்டு புதுக்கூடையிலுள்ள மாமிசத்தைக் கொஞ்சங் கொஞ்சமாகச்சட்டுவத்தின்மேல்பரப்பி மெள்ளநழுவியும்படி தேக்காவில் விட்டுச்சட்டுவத்தால் கிண்டிமுன்னமே அரைத்துச் சித்தப்படுத்தியிருக்கும் வஸ்துக்களில் இஞ்சிதேங்காய் கசகசாகடலை இந்தநாலுந்தவிர மற்றெல்லாவற்றையும் மாமிசத்திற்போட்டு அதன்பேரில் தயிர்முழுமையும் வார்த்துப்பின்பு காம்புகளைந்த பச்சைமுளகாய் இரண்டு கைப்பிடி சேர்த்துச் சட்டுவத்தால்கிண்டி மூடியால்மூடிக் கணத்ததிப்போட்டு இரண்டு ராழிகைப்பரியந்தம் எரிந்து இதற்குள்ளாக இரண்டொருதரம் சட்டுவத்தால் நன்றாய்க்கிண்டி மூடிவிடவேண்டும்.

அதிதுள்ள தண்ணீர் முழுதும்சுண்டி நெய் பதமாயிருக்கும் போது சட்டுவக்கால் மாமிசத்திலே ஒரு துண்டெடுத்துக் கைக்கு எரிந்தநீரில் நனைத்துக்கொண்டு கிள்ளிப்பார்த்துச் செம்மையாய் வெந்திருந்தால் அடுப்தவிருந்து இறக்கிவிடவேண்டும்.

ஒருவேளை செம்மையாய் வேகாமலிருக்குமாயின் இரண்டுபடி நீர்விட்டு அந்நீர்வற்றி நெய்ப்பதமாய் வருகிறவரையில் தீயை நன்றாய் எரித்து வெந்தபின்பு தேக்காவைச் சாய்த்தெடுத்து மண்மேடையின் மேலாவது அம்மிக்கல்லின்மேலாவது வைத்து தட்டையான ஒரு ஏனத்தை அதன்வாயோடு அனைத்துப்பிடித்து நெய்யை முக்காற் பங்கு ஒருபாத்திரத்தில் இறுத்துக்கொண்டு.

அந்தநெய்ப்பாத்திரத்தை ஒரேனத்தால் மூடி ஓரிடத்தில் வைத்து விட்டு அந்ததேக்காவைத் தூக்கியெடுத்து அடுப்பின்மேலேற்றிச் சிறுதீயாக எரித்துமேலே எடுத்துவைக்கப்பட்ட நாலுவஸ்துக்களையும் ஒரேனத்தில்போட்டு இரண்டுபடி ஜலம்விட்டு நன்றாய்க் கலக்கி மாமிசத்தில் ஊற்றி எங்கும் வியாபிக்கும்படி கிண்டி மூடியால் மூடி அரைநாழிகைப் பரியந்தம் அடிக்கடி திறந்துகிண்டிக்கொண்டு வந்து நீர்ப்பசை அற்றபின் இறக்கிவிடவேண்டும்.

மேலேபுலவுகளுக்குச் சொல்லிய அரிசிவகைகளில் ஒருவகையரிசியைப் பதினேழரைச்சேரெடுத்துக் கொழியல் போகத்தீட்டிக் கல்மணல் உமி தவிடு போகும்படி ஆய்ந்து புடைத்துக்கழுநீர்மூன்றுதரம்போக்கி அரித்துப் புதுக்கூடையொன்றில் பெய்து பலகையின்மேல் வைக்கவேண்டும்.

இருபதுபடி வேகத்தக்க ஒருதேக்காவை அடுப்பின்மேலேற்றி படிக்கணக்கில்லாமல் சுமார் நாலுசுடரீர் வார்த்துத் தீயைக் கனக்களித்து நீர்கொதித்து ஆவிவரும்போது புதுக்கூடையரிசியை அதிற்கொட்டிச் சட்டுவத்தால் துழாவி மூடியால் மூடி அரிசிமுக்கால் திட்டம் வெந்தபிறகு இருபதுசோ வேகத்தக்க வேறொரு தேக்காவை மாசில்லாமல் கழுவி ஒரு குட்டையால் துடைத்துவிட்டு மற்றொரு அடுப்பின்மேலேற்றி அதிலேமுன் ஆக்கிவைத்திருக்கிற மாமிசம் முழுதும்போட்டு சாதம்வெந்துகொண்டிருக்கிற தேக்காவுக்குள்ளே ஒருசிறியபுட்டுக் கூடையைவிட்டுச் சாதத்தை முழுமையும் கொஞ்சங் கொஞ்சமாக எடுத்து அந்தமாமிசத்தோடுசேர்த்து மெல்லெனச்சட்டுவத்தால் பரவத்துழாவிவிட்டு முன்னே அவித்து வைத்திருக்கிற கடலைப்பருப்பை அதன்மேல்தெளித்து பொரித்து வைத்திருக்கும் வெங்காய முழுகையும்போட்டு முன்பங்கிட்டுவைத்த ஏலக்காய் முதலிய மூன்றையும் போடவேண்டும்.

மூன்றுபடி பசுவின் பாலை முன்னேயெடுத்துவைத்தநெய்யுடன் சேர்த்து சாதத்தை யெடுத்துவிட்டவெந்நீரில் இரண்டுபடி மொண்டு

இந்நீரில் 2-கைப்பிடி உப்பைக்கரைத்து அதனோடுசேர்த்து அதிலே இரண்டு வராகனெடைக் குங்குமப்பூவைக்கரைத்துப் பனிரீர் அரைச் சேரும் திராட்சப்பழம் முக்காற்சேரும் பச்சையிலே இரண்டு வராகனெடையும் பெய்துகலக்கி அந்தச்சாதத்தில் தெளித்துவிட்டு ஆறு முழவேஷ்டியை நனைத்துப்பிழிந்து முறுக்கித் தேக்சாவிள் வாய்க் கக்குனிடத்தில் சும்மாடுபோற் சுற்றி மூடியால் அழுத்திமூடி மூடியிலும் தேக்சாவின் பக்கங்களிலும் அடுப்புதணலைப்போட்டு அதனை ததுவைக்கவேண்டும்.

சாதம் நன்றாய்ப்புழுங்கினால் வேட்டிச் சுழிணையிலிருந்து ஆவி வரும் அதனால் பக்குவப்பட்டதென்றெண்ணிமேல்மூடியைமெள்ள எடுத்துச் சட்டுவத்தால் சாதத்தை எடுத்துப் பார்த்துமனதுக்குத் திருப்திகரமாய்ப் பக்குவப்பட்டிருந்தால் தாமதிக்காமல் இறக்கி விடலாம் பக்குவப்படாதிருந்தால் உடனே மூடியால்மூடி அடுப் பின்மேலேற்றி ஒருநாழிகைவரையும் வைத்து இறக்கவேண்டும் ஆறிப்போகுமுன்னே புசிக்கவேண்டும்.

சப்ஜிப்புலவு.

பத்துசேர் நல்ல ஆட்டுமாமிசத்தைப்பெருதுண்டுகளாக அரிந்துத் தண்ணீரிலே மூன்றுதரங்கழுவி புதுக்கூடையிற் போட்டுப்பல கையின்மீது வைக்கவேண்டும்.

தேக்சாவில் 7½-சேர் நெய்விட்டு மூட்டி யடுப்பின்மே லேற்றி இரண்டுசேர்வெங்காயத்தை தோலுரித்து அரிந்து நெய்யிற்பெய்து சிவந்தபக்குவத்தில் எடுத்துவைத்துக்கொண்டு புதுக்கூடையின்மா மிசத்தை காய்ந்துகொண்டிருக்கிற நெய்முகத்தில் தெறியாதபடிசட்டுவத்தால் மெள்ளகழுவி விழும்படி விட்டுக்கிளறி மூன்றுபடித்தயிரில் காற்சேர் உப்பைக் கரைத்துத் தேக்சாவில் மெல்லென ஊற்றிக்காம்புசின்ளிப இரண்டுகைப்பிடிப் பச்சைமுளாகாயும் இரண்டு கைப்படி ஆய்ந்த கொத்துமலித்தழையும் ஒருசைப்பிடிபுதினாழை கைப்போட்டுச் சட்டுவத்தால் கிளறிவிட்டு மூடியால்மூடிமிகமாகத் தீயை எரிக்கவேண்டும்.

ஒன்றேகாற்சேர்க் கடலைப்பருப்பை உப்புப்போடாமல்வேவித்து ஒரேனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் கத்தரிக்காய்கிழங்கு வெந்தயக்கீரை காசலிக்கீரைசோகிக்கீரை இவைகளைப்போதுமான மட்டும் நீதானமாயெடுத்து ஆய்ந்து வழக்கப்பிரகாரம் அரிந்து

நீரில் அலம்பி வெவ்வேறேனத்தில் வெவ்வேறுகவைத்துத்தக்க உப்
பைச்சேர்த்து மிதமாக நீர்விட்டுவெவ்வேறடுப்பின்மீதேற்றித்தீயை
மூட்டி ஒவ்வொன்றும் அரைத்திட்டம் வெந்தபின்பு வெவ்வேறு
மூங்கிற்புதுத்தட்டில் கொட்டிக்கொண்டு சிறிதுநேரம் பலகையின்
மேல் வைத்து நீர் வடிந்தபின்பு ஒவ்வொன்றையும் ஒவ்வோ ரேன
த்தில் கொட்டிக்கொண்டு நெய்யில் தனித்தனியே வறுத்து வைத்
துக்கொள்ளவேண்டும் ஏலக்காய் பலம் 1½-கிராம்புபலம்- இஞ்சிசே
½, இலவங்கப்பட்டைபலம் 1, கடலைப்பருப்புச்சேர்-½, கசகசாசேர்
½, கொப்பறைத் தேங்காய்ச்சேர்-காலே அரிக்கால், இவற்றில் ஏல
க்காய் கிராம்பு இலவங்கப்பட்டைகளில் அரைப்பங்கையும் மற்ற
வைகள் முழுவதையும் தனித்தனியாக அரைத்துக்கொண்டு.

கொப்பறைத் தேங்காய் கடலை கசகசா இவைதவிர மற்றவை
களைத் தேக்காவில்போட்டுச் சட்டுவத்தால்கிண்டி மூடியால் மூடி
இரண்டுநாழிகை கனக்களரித்து வெந்ததன்மேல் மாமிசத்தில் 2-
துண்டெடுத்துக்கையை நனைச்சிக்கின் றிப்பார்த்து வெந்திருந்தால்
நீர்ப்பசை சிறிதுமில்லாமல் நெய்ப்பதமாயிருக்கிறசமயத்தில் தேக்
சாவின் வாயோடு தக்கபாத்திரத்தையாவது இறுகவனைத்துப்பிடித்
துச் சாய்த்து அதினுள்ளே நெய்பைமுக்கால்திட்டத்துக்கு ஒரு
ஏனத்தில் இறுத்துவைத்து தேக்காவை கிமிர்த்தி நெருப்பின்மே
லேயே இருத்தி முன்அளவு பிரகாரம் தேங்காய் கடலை கசகசா
அரைப்புகளை ஒருசேர்த்தண்ணீரில் நன்றாய்க்கலக்கி அதில்விட்டுச்
சட்டுவத்தால் கிளறிச் சிறுதீயாக எரித்து இருபது எலுமிச்சம்பழ
த்தை அறுத்து ஒரு பாத்திரத்தில்பிழிந்து விதைகளை எடுத்துவிட்
டுப் பாதிரசத்தை மாத்திரம் தேக்காவில்விட்டு மற்றைப்பாதியை
இறுத்து வைத்திருக்கிற நெய்யில் விடவேண்டும்.

அடுப்பின்மீதிருக்கிற தேக்காவை அப்படியே அரைநாழிகை
வரையும் இருக்கவைத்து அடிபிடித்துப் போகாமல் அடிக்கடிகிண்
டிப்பக்குவமா யிருக்கும்போது இறக்கிவிடவேண்டும்அளவானவே
றொரு தேக்காவில் மூன்றுகுடம் ஜலம்விட்டு அடுப்பின்மேலேற்றிக்
கனக்கத் தீயெரித்துக் கொதிதெறிக்கும்போது மேலே சொல்லிய
அரிசிகளில் கிடைத்த ஒன்றில் பத்துச்சேர் எடுத்துத்தீட்டிஆய்ந்து
மூன்றுதரங்கமுநீர்போக்கி அரித்து ஒரு புதுகூடையிற் கொட்டிப்

சட்டுவத்தால் துழாவிமுன்பு ஐந்துபலம் உப்பையும் அதன்பின் மேலே எடுத்து வைத்திருக்கிற கருவாப்பட்டை ஏலம் இலவங்கம் இவைகளையும் போட்டுத்துழாவி அந்த அரிசி முக்கால்திட்டம் வெந்தமாத்திரத்தில் பதினைந்துசேர்வேகும்படியான தேக்காவைக் கழுவிக்குட்டையால் துடைத்துவிட்டு அடுப்பின்மேல்வைத்துமுன்னே சமைத்துவைத்திருக்கிற மாமிசத்தை அதில்கொட்டிப் பரப்பி அவித்துவைத்திருக்கிற கடலையைத் தண்ணீர் வடித்துவிட்டு அந்த மாமிசத்தின்மீது பாவப்போட்டு அதன்மேல் வறுத்து வைத்திருக்கிற வஸ்துக்களில் வெங்காயந்திர மற்றைக்காய்கிழங்கு கீரைகள் முழுமையும்சேர்த்து பிறகு அரிசிவேகிற தேக்காவிலிருந்து ஒரு சேர்க்கொதிநீர் மொண்டு மாமிசத்திலுற்றி சிறிய புதுப்புட்டுக் கூடையால் சாதத்தை நீர்வடிந்து போம்படி கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து மாமிசத்தோடு முழுதும்சேர்த்து சட்டுவத்தை அடிமட்டும் விட்டுத்துழாவி மேலேபொரித்துவைத்திருக்கும் வெங்காயத்தைப் பெய்து விட்டு தோல்போக்கிய ஐந்துசேர் வாதுமைப் பருப்பைமெல்லியதாக அரிந்துகொண்டு அதையும் முன்றுவராக னெடைக்குங்கும்பூவைக் கால்சேர் சுத்தசலத்தில் கரைத்து அந்நீரையும் காம்பைக்கிள்ளிவிட்டு விதையில்லாத மூன்றுபலம் திராட்சப்பழத்தையும் மூன்றுபடிப்பாலையும் முன்னமே வடித்தெடுத்து வைத்திருக்கும் நெய்யுடனே சேர்த்து அந்த நெய்யைங் சாதத்தில் பரவவிட்டுத் தாமதஞ்செய்யாமல் ஐந்துமுழச்சீலையை நனைத்துப் பிழிந்து தேக்காவின் வாயோரத்தின்மேல் சும்மாடுபோல் வளையமாகக்கட்டிவைத்து அதன்மேல்மூடியால் அருத்திமுடி அதிலும் தேக்காப்பக்கங்களிலும் தணலைக்கொட்டி அணைத்து இரண்டுநாழிகைப் பரியந்தம் அப்படியே வைக்கவேண்டும்.

சீலையின்வழியாக ஆவிவரும்போது சட்டுவத்தால்சாதத்தைக்கிளறி நனைத்துக்கையால் சாதத்தை நசுக்கிப் பதம்பார்த்து பதமாயிருந்தால் மூடிவிட்டு இறக்கிவிடலாம் கொஞ்சம் பக்குவப்படாமலிருந்தால் அடுப்பின்மேலேயே அரைநாழிகையில் இருக்கவைத்து இறக்கிவிடவேண்டும் இறக்கிவைத்த சாதத்தை ஆறிப்போகாதபடி மூடிவைத்துப் பக்குவமான சடுகையோடு புசிக்கவேண்டும்.

புலவுவகைப்படலம் முற்றிற்று.

பலாவ் பிறியானிப்புலவு.

பத்துசேர் நல்லமாமிசமெடுத்து மூன்றுதரங்கழவிப் பெரிய துண்டுகளாக அரிந்து பதினைந்துசேர் வேகத்தக்கதேக்காவிற்போட்டுப்பதினைந்து கைப்படி உப்பை அதிற்பெய்து மேல்தோல் போக்கிய நாலேஅரிக்கால்சேர் இஞ்சியும் 1-சேர் உரித்த வெங்காயமும் $\frac{1}{4}$ -சேர் வெள்ளைப்பூண்டும் தனித்தனி $2\frac{1}{2}$ -பலம் ஏலமும் கிராம்பும் 1-பலம் கருவாப்பட்டையும் ஒவ்வொன்றும் $\frac{1}{2}$ -சேர். வீதம் கசகசாவும் கொப்பறைத் தேங்காயும் காம்புகிள்ளிய பச்சை முளகாயும் $\frac{1}{4}$ -சேர் கடலைப் பருப்பும் 3-கைப்படி கொத்துமல்லித் தழையும் 1-கைப்படி புதினாவும் $\frac{1}{2}$ -பலம் பச்சையிலையும் ஆகிய இவைகளை யெல்லாம் மணல்முதலானவை இல்லாமல் சுத்தப்படுத்தி அதனோடு பெய்து 3-படித்தயிரும் இருபத்தைந்துபடி நீரும் வார்த்து அடுப்பின்மேல்வைத்து அவித்துநன்றாய் னேந்தபின்புமாமிசமுழுதையும் செவ்வையாய்ப்பிசைந்து பிழிந்துகொண்டு அச்சக்கைகளையும்மற்ற வஸ்துக்களையும் எடுத்தெறிந்துவிட்டுச் சாரமாகிய அந்தநீரைவெள்ளைச் சலவைக்குட்டையால் மற்றொரு பெரிய பாத்திரத்தில் வடிக் கட்டிக்கொள்ளவேண்டும்.

பத்துசேர் வேகும்படியானதேக்காவில் $7\frac{1}{2}$ -சேர்நெய்வார்த்து $\frac{1}{2}$ -சேர் உரித்த வெங்காயத்தை அரிந்துபெய்து கொஞ்சம்ஏலம்கிராம்பு கருவாப்பட்டையும் போட்டு நன்றாய்ச் சிவந்தபின் யெடுத்து வைத்திருக்கும் சாரமாகியநீர் பதினெட்டுபடிக்குக் குறையாதிருந்தால் அந்நீரேபோதுமானது அந்த அளவுக்குறைந்தால் அக்குறைவுக்குக்குளிர நீரைசேர்த்து அந்தநெய்யில் வார்த்துத் தாளிதஞ் செய்யவேண்டும்.

அது செவ்வையாய்க் கொதிகொதிப்பதற்கு முன்னேதானே புலவுகளுக்குச்சொல்லிய அரிசிகளில் ஓர் வகையரிசியைத் தீட்டிக் கல்முதலியவை இல்லாமல் ஆய்ந்து பத்துச்சேரெடுத்து மூன்று கழநீர்போக்கிப் புதுக்கூடையில் கொட்டி நீர்வடியும்படிபலகையின் மேல் வைக்கவேண்டும். தேக்காவின் மூடியைத்திறந்துகொதிதெறிக்கிறதாயில்லையாவென்று பார்த்து கொதி தெறித்துச்சொண்டிருந்தால் சட்டுவத்தால் துழாவிவிட்டுப் புதுக்கூடை அரிசியை ஒருசேரக்கொட்டாமல் சிறிதுசிறிதாக விழும்படி முழுமையுஞ் சாய்த்துச்

சட்டுவத்தால் கிளறி மூடியால்மூடிக் கனக்கத் தீயைமூட்டி எரிக்க வேண்டும்.

அப்படித்தீயை எரிக்கும்போது தேக்சாவில்சாதம்கீழும்நெய் மேலுமாக வேகிறதினால் பொங்கிவரும்போது தகுந்தமுயற்சி செய்யாவிடின் நெய்முழுதும்பொங்கிவடிந்து அடுப்பில்விழும்ஆகையால் சாக்கிரதையுடைய ஓராள் தனது வலக்கையில் சட்டுவதும் இடக்கையில் அழுக்கில்லாத வெள்ளைக்குட்டையும்பிடித்து அந்தத்தேக்சாவின் சுமீபத்திலேறின்று சிறிதுபொங்கி வருகிற சமயம் பார்த்து வெள்ளைக்குட்டையால் மூடித்திறந்து சட்டுவத்தால் மூன்றுதரம் நாலுதரம் துழாவவேண்டும்.

பொங்கிவருஞ் சமயமறிந்து இப்படித் துழாவிக்கொண்டுவருகையில் நீர்முழுதுஞ்சுண்டி நெய்ப்பதமாயிருக்கும்போது 3-விராகன்னிடை குங்குமப்பூவை $\frac{1}{4}$ -சேர்ப்பனிரீரில் கதைரது 3 - சேர்ப்பசுவின் தளிப்பாவில்விட்டு காம்புகிள்ளிய 4-பலம் விரையில்லாத திராட்சப்பழத்தையும் தோல்போக்கி மெல்லியதாயிரந்த 5-பலம் வாதுமைப் பருப்பையும் தோல்நீக்கிய 2-பலம் முந்திரிகைப் பருப்பையுஞ்சேர்த்து அந்தப்பாலைச் சாதத்தில் முழுமையும் பரவும்படி ஊற்றிச்சட்டுவத்தால் கிண்டிச் சமனாகப்பரப்பிஐந்துமுழம்வேஷ்டியைநனைத்துப்பிழிந்து புரிமணைபோலத் தேக்சாவின் வாய்க்கு வளையமாகச்சுற்றி மூடிக்கொண்டு அழுத்திமூடிவிட்டு அதன்மேல்தணலை யெடுத்து நிரப்பி மிச்சமானதணலை தேக்சாவின் பக்கங்களிலும் அணைத்துவைக்கவேண்டும்.

2-நாழிகை அல்லது ஒருமணிநேரம்வரையும் அதைத்தொடாமலிருந்து புகுமென்று ஆவியெழும்பும் பக்குவத்தால் சாதம்பதமாயிற்றென்று நிதானித்துத்திறந்து அகப்பையால்கிளறியபின் மத்தியில் சாதத்தை நரக்கையால் நசுக்கிப்பார்த்துச் செம்மையாய்வெந்திருந்தால் மூடியால்மூடி இறக்கிவிடவேண்டியது.

பதமாகாமலிருந்தால் மூடிநெருப்பையின் மேலேற்றி அரைநாழிகை பரியந்தம் வைத்திருந்து இறக்கியபின் மற்றப் புலவுகளைப் போலத்திறந்து ஆறவிடாமல் அழுக்குப்படியாத வெள்ளைத்துணியால் வாயைமூடிக்கட்டிவைத்துவேண்டியபோதுபோதுமான அளவுப்பிரகாரம் மறுபடியும் வாயைமூடிக் கட்டிவைக்கவேண்டியது.

தாளித்த அன்னம்.

புலவுகளுக்குச்சொல்லிய அரிசிவகைகளில் ஓர்வகையில்ஐந்து படிசேர்த்து கல் மணல் உமி முதலிய இல்லாமல் தீட்டிப்புடைத்து ஆய்ந்து மூன்றுகழுநீர்போக்கி ஒரு புதுக்கூடையிற் கொட்டிப் பல கையின்மேல் வைக்கவேண்டியது.

ஐந்துபடி வேகும்படியான தேக்காவில்-1½-படி நெய்வார்த்து நெருப்பிலேற்றித் தீபையெரித்து நெய்கொதித்து வரும்போது-2 கைப்பிடி வெங்காயம் உரித்து அரிந்தபின்புஒன்னரைருபாயெடை ஏலக்காய் கருவாப்பட்டை இம்மூன்றுடனேசேர்த்து, அதிற் பெய்து அவைசிவந்து வருகையில் சரியாயளந்து பத்துப்படிச் சுத்த சலத்தைமெள்ள ஊற்றித்தாளித்துச் சிறுபிடியாக ஐந்துகைப்பிடி உப்பையுங்கூட்டி மூடியினால்மூடித்தீயைநன்றாய்எரிக்கவேண்டியது

நீர்கொதித்து ஆவிவரும் பக்குவத்தில் 3-பலம் திராட்சப்பழ மும், வாதமைப்பருப்பும், முந்திரிகைப்பருப்பும், முக்கால்பலம் இலவங்கப்பத்திரியும்தாவி, உடனேபுதியக் கூடையரிசியை அதிற் கொட்டி அகப்பையால் செவ்வையாய்க்கிண்டிமூடி அரை நாழிகை க்கொருதரம் இப்படியேகிளரிவரவும்.

இந்தப்பிரகாரம் மூன்றுநாலுதரம் நடத்தி வருகையில் நீர்வற் றிச்சாதம் அடியில அமுங்கியபின் மறுபடியும் சட்டுவத்தின் காம் பால் கீழ்மேலுமாகத் துழாவிக் காய்ச்சினபால் ஒருபடி அதன் மேல்பரவ ஊற்றி நாலுமுழ வெள்ளைக்குட்டையை நனைத்துப்பிழி ந்து தேக்காவின்கலங்கில் வட்டமாகச் சுற்றிவைத்து மூடியால் அழுத்திமூடித்தணலைமூடியிலும் தேக்காவின் அடிப்பக்கங்களிலும் போட்டு இரண்டுநாழிகைவரைக்கும் அடுப்பின்மேலேயே வைத்தி ருந்து சுற்றியகுட்டையிலிருந்து ஆவிபுறப்படும்போது திறந்து பக் குவமா யிருந்தால் யிறக்குவிடலாம்சிறிதுவேறுபட்டிருந்தால் மூடி யால்டிப் பின்னும் அரைநாழிகைமூவரையும் இறக்காமல் வைத்து ப்பின்பு இறக்கிவிடவேண்டும் சுடுகையாகவே புசிக்கவேண்டும்.

புலவுவகை முற்றிற்று.

க றி வ கை .

அன்னஞ்சமைக்குமுறை.



நல்லபச்சரிசி மூன்றுபடி யெடுத்து தீட்டி நொய் கல் தவிடு முதலியவைநீக்கி மூன்றுதரங் கழுநீர்போக்கி அரித்து ஒரேனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

கஞ்சிவடித்த அன்னஞ்சமைக்க வேண்டுமானால் சாதாரணமாய்விடுகிற நீரளவுக்கு இரண்டத்தனைநீரை அரிசிக்கு மூன்றத்தனைப் பெரிய தேக்காவில்வார்த்துக் கொதிதெறிக்கும்போது அந்தஅரிசியை அதிற்பெய்து துழாவி மூடவேண்டும்.

இப்படிஇரண்டு மூன்றுதரம்பொறுத்துப்பொறுத்துத்துழாவுசையில் அரிசிமுக்காலே யரைக்கால் திட்டம் வெந்தபின்பு மூடியால் மூடிஒருதுண்டுச்சீலையால்பிடித் தெடுத்துக்கஞ்சியைமுழுதும் வடித்துமறுபடியும் தேக்காவை நிமிர்த்து மூடியால்மேலே மூடித்தீயை எரிக்காமல் அடுப்பின்தணலின்மேல்அரை நாழிகைப்போது வைத்து இறக்கிவிடவேண்டும்.

கஞ்சிவடிக்காத அன்னஞ்சமைங்கவேண்டுமானால் அரிசியளவுக்கு இரண்டளவுநீரை அளந்துவார்த்துக்கொதித்து ஆவிவரும் போது புதுக்கூடையிலுள்ள அரிசிமைபெய்து துழாவிமூடி நீரெல்லாம்வற்றிபோனபின்பு அதைக்கிண்டி அடுப்பெரிப்பதைநிறுத்தித் தணலின்மேலேதானே அரைநாழிகை வரையும் வைத்திருந்து இறக்கிவிடவேண்டும்.

சமயலுக்குரிய மிருகமாமிசவகை.

செய்மறியாடு குறும்பாடு வெள்ளாடுகாட்டாடு வரையாடு கலைமான் புள்ளிமான் கடமான் வெளிமான் முசல் முதலியவற்றினிறைச்சி இவைமுன்னேசொல்லிய புலவுகளுக்கும்பின்னே கூறும் கறிகளுக்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

சலியாக்கறி.

ஒருசேர் மாமிசத்தை நெல்லிக்காய் பரிமாணமாகத் துண்டுகள்செய்து ஜவ்முதலியவைபோக்கி மூன்றுதரந்தண்ணீரில் கழுவிப் புதுகூடையிற் போட்டு வைக்கவேண்டும் நீர்வடிந்தபின்புசிறியதேக்காவில் காற்படிநெய்வார்த்துத்தீமூட்டியே அடுப்பினமேல்வைத்து

நெய்யுருகிக் கொதிக்கும்போது ஒருபிடி வெங்காயம் அரிந்து அதில்பாலும் சிறிது கிராம்பும் ஏலக்காயும் கருவாப்பட்டையும் போட்டுச்சிவந்து வருகையில் புதுக்கூடை மாமிசத்தையும்மற்றைப் பாதி வெங்காயத்தையும் மெள்ளப் போட்டு அதன்பின் உழக்குத் தயிரில் 2-பலம் உப்பைக்கரைத்து வார்த்து அப்புறம் ஒரு ரூபா எடை மஞ்சள் அரைத்துப்போட்டு அரைப்படி நீர்விட்டு மூடித் தீயைக்கனமாக எரிக்கவேண்டும்.

¼-பலம் இஞ்சி 1-பலம் கொப்பறைத் தேங்காய் தனித்தனி ½-பலம் கொத்துமலிவிரை கசக்கா சுட்டஅல்லது வறுத்தமுளகாய் இவைகளை வெவ்வேறாக நன்றாய் அரைத்து வைத்துக்கொண்டு மாமிசம் நீர்வற்றி நெய்ப்பதமாயிருந்தால் ஆழாக்குநீரில் அந்த அரைப்புகளைக்கலங்கி அதில்விட்டு சற்றுநேரத்துக் கொருதரம் அகப்பைக் காம்பினால் கிள்ளி மூடிக்கொண்டே வரவேண்டும்.

இப்படிக்கிண்டாவிட்டால் கறி அடிபற்றிக்கெட்டுப்போம்இந்தப்பிரகாரம் கிளறிக்கொண்டு வருகையில் மாமிசமும் சேரிமானமாயிருக்கிற வஸ்துக்களும் நன்றாய்வெந்தபின்பு அரைப்படி நீரில் காற் பலம்புளியைக் கரைத்துக் கையால் வடிக்கட்டி அதில் ஊற்றிச்செம்மையாய்க்கொதித்து வருகையில் அடுப்பின்மீதேவைத்திருந்து இறக்கிவிட்டு மேற்கூறிய சாதத்துக்கு உபகரணமாய்ச் சுடுகையாகவே உபயோகப்படுத்த வேண்டும்.

சல்டாக்கறி.

ஜவ்முதலிய குற்றமில்லாத ஒருசேர்மாமிசத்தை நெல்லிக்காயவவாகத்துண்டுஎன்செய்து மூன்றுதரங்கமூலி நீர்வடிந்தபின்பு இரண்டுசேர்பிடிக்கத்தக்க கலாய்பூசின சிறுபதலையில்போட்டு இரண்டு பலம் உப்பு பொடிசெய்து சேர்த்து முக்காற்படி சுத்தநீர் வார்த்து உரித்த அரிந்த இரண்டு கைப்பிடி வெங்காயத்தையும் இரண்டுரூபா எடை மஞ்சளும் கிராம்பு-ஏலம்-சுருவாப்பட்டைஇம்மூன்றும்வகை ஒன்றுக்கு வராகனெடையும் தோல் போக்கிய இஞ்சி ஒரு ரூபா பெடையும் தனித்தனியே அரைத்து இவற்றையும் ஆழாக்குக் தயிரையும் அத்தபலையில் சேர்த்துக்கிளறி அடுப்பின்மேல் வைத்துக் கனத்த தீமூட்டி நீர்வற்றுக்கிறதற்குள்ளாக ஒருபலம் கொத்துமலிவினையும் அரைப்படி முளகாயையும் வறுத்து அரைத்து நீர்வற்றிச்சிறிதிருக்கும்போது காற்படிநெய்விட்டு பின்பு இவ்விரண்டு அரைப்புகளையும் போட்டுக்கிளறி மூடவேண்டும்.

அரைநாழிகை பொறுத்துத் திறந்து கிளறி நீர்வற்றி நெய்ப் பதமாயிருக்கும்போது மாமிசத்தைக் கால்நாழிகை வரையில் கிண்டிவறுத்து ஒருபலம்தேங்காயையும் ஒருருபாயெடைக் கசகசாவையும் அரைத்து அந்த அரைப்புகளையும் மூன்றுஎலுமிச்சம்பழச்சாற்றையும் கொஞ்சநீரில் கலக்கி அதில்வார்த்து அகப்பைக்காம்பால் அரை நாழிகைபரியந்தங் கிண்டிக்கொண்டிருந்து நன்றாய் நீர்ப்பசையில்லாமல் வறண்டு நெய்ப்பதமா யிருக்கும்போதே இறக்கி விடவேண்டும் இதை ஆறவிடாமல் புசிக்கவேண்டும்.

ஈரக்கறி.

ஒராடு அல்லது இரண்டாட்டி னீரலில் குறுதா இம்மூன்றையும் சிறியதுண்டுகளாக அரிந்து அந்தத் துண்டுகளையும் ஒன்னரை ரூபாயெடை அரைத்த மஞ்சளையும் இரண்டு கைப்பிடி அரிந்த ஈர வெக்காயத்தையும் சிறுக அரிந்த ஒருகைப்பிடிங் சோகிக் கீரையையும் அரைபலம் பொடிசெய்த உப்பையும் அகலவாயுள்ள குறுந்தபலையில்போட்டு அடுப்பின்மேல்வைத்துத் தீயை எரித்துச்சற்றுபொறுத்து வறுத்த முக்காற்பலம் கொத்துமலி விதையையும் அரைப்பலம் முளகாயையும் ஒன்றாகவும் அரைத்து வைத்துக்கொண்டு வேகிறகறியில் நீர்சவறியபின் உழக்குநெய்வார்த்து மேற்படி அரைப்புகளைப்போட்டு நன்றாய்க்கிண்டி ஒருருபாயெடைப்புளியை ஆழாக்கு நீரில்கரைத்துக் கோது முதலானவை யில்லாமல் வடிக்கட்டி அதில் ஊற்றிச் சிறுதீயாக எரித்து நீர்ப்பசையில்லாமல் நெய் பதமாகிற வரையில் அகப்பைக்காம்பால் கிண்டிக்கொண்டேயிருக்கவேண்டும் நெய்ப்பதமாய்க் கறிவெந்து பக்குவமாய்விட்டால் முடியால் மூடி இறக்கிவிடவேண்டும்.

தால்சாக்கறி.

உமி கல் முதலானவை போக்கிய கால்சேர் கடலைப் பருப்பை ஒரேனத்தில் கொஞ்சநீர்வார்த்து அரைத்திட்டம் வேவித்துவைக்க வேண்டும் ஜவ்முதலிய இல்லாத ஒருசேர் மாமிசத்தை நெல்லிக்காலத்தனையாக அரிந்து மூன்றுதரங்கமுவித் தேக்கா அல்லது அதற்கினமான ஒரேனத்திற்போட்டு அடுப்பின்மேலேற்றித்தீயெறித்துச் செய்தபின்பு 2-பலம் உப்பையும் தோல்போக்கி அரிந்த ஒருகைப்பிடி வெங்காயத்தையும் 1-பலம் அரைத்த மஞ்சளையும் அரைப்படி நீரையும் அதில்சேர்த்து எல்லாங்கலந்து வேகும்போது முக்கால் பலம் வறுத்த முளகாயையும்,

ஒருபலம் கொத்துமலிவிரையும் 1-ரூபாயெடை 'இஞ்சியையும் 4-ரூபாயெடைத் தோல்போக்கிய வெள்ளைப்பூண்டையும் அவ்வளவு கொத்துமலித்தழையும் ஒன்றுயரைத்துவைத்துக்கொண்டு கறியில் நீர்வற்றியபின் அரையழாக்கு நெய் விட்டு மேற்படி அரைப்பு முழுமையும்போட்டு ஒருகூணநேரம் கிண்டிமுன்னே அவித்வைத்திருக்கிறகடலைப்பருப்பையும் $\frac{1}{2}$ -சேர் எடுத்து அரிந்து கழுவிசுத்திரிக் காயையும் அதிற்போட்டு நன்றாய்க்கிண்டிமூடி $\frac{1}{4}$ -நிமிஷம்கழித்துத் திறந்து கிளறி உழக்குநீர்விட்டு மூடி மறுபடியும் கால் நிமிஷம் பொறுத்துக்கிண்டி சுத்திரிக்காயை பெடுத்துப்பார்த்து.

முக்கால்திட்டம் வெந்துபோயிருந்தால் 2-பலம்புளியை 1-படி நீரில்பிசைந்து கையால் வடிக்கட்டிக் கோதுபோக்கி அந்தநீரையும் அதில்விட்டு ஒரு நிமிஷம்வரையும்வேகவைத்துக்கத்தரிக்காயைமறுபடியுமெடுத்துப் பார்த்துச்செம்மையாய் வெந்திருந்தால் இறக்கி மற்றொருயேனத்தை அடுப்பின்மீதேற்றி இரண்டுகரண்டி நெய்வார்த்து அதில் அரிந்த வெங்காயம் உரித்தவெள்ளைப்பூண்டுஒவ்வொன்றும் அரைரூபாயெடையும் கிராம்பு யேலம் வவங்கப்பட்டை தனித்தனி அரைக்கால்ரூபா $\frac{1}{2}$ யெடையும்போட்டு அகப்பையால் கிளறி அவை சிவந்துவருகிறபக்குவத்தில் கறியைக்கொட்டித் தாளித்து மூடியால் மூடி உடனே இறக்கிவிடவேண்டும்.

ஷாமிகபாப்பு.

ஒருசேர் மாமிசத்தை நன்றாய்க் கொத்திக்கொண்டு அதைஒரு தரம் நீரில் செவ்வையாயலசி வெள்ளைக்குட்டையிற்போட்டுத் தண்ணீர்முழுமையும் வடிம்படிபிழிந்து நான்குபங்காமப்பாகித்து ஒவ்வொருபாகமாக அம்மிக்கல்லில் மெழுகுபோலரைத்து ஒருயேனத்தில் வைத்துக்கொண்டு வகையொன்றுக்கு இரண்டு வராகனெடை வீதமாக ஏலம்-கிராம்பு இலவங்கப்பட்டை வகைக்கு அரைப்பல் மாகத் தோல்போக்கிய இஞ்சி கல்-மணல்-ஆய்ந்த கசகசாபின்தோல் சீவிய ஒருபலம் கொப்பறைத்தேங்காய் ஒருகைப்பிடிக்கொத்து மலித்தழை தோல்போக்கிய காற்பலம் வாதுமைப்பருப்பு அரைதோலா யெடைப்பச்சைமுளகாய் இவற்றையெல்லாம் தனித்தனியேநெகிழ் அரைத்து மேற்படி மாமிசத்திற்பொடிசெய்த ஒன்றரைப்பலம் உப்புஞ்சேர்த்து 2-பலம் எலுமிச்சம் பழச்சாறும் நீர் நன்றால் வடியச்செய்த $2\frac{1}{2}$ -பலம் தயிரும்விட்டு எல்லாம்வொன்றாய்கலக்கும்படி இரண்டுநிமிஷம் பிசைந்து விரற்பரிமாணகலத்தில் மூன்று

விரற்கடைநீளமாக உருட்டி ஈயம்பூசிய செப்புத்தபலையில் ஒன்றோ டொன்று இழைத்து சேராமல் பரப்பினாற்போல மெள்ள அடுக்கி அதன்மேல் குளிரந்தசலம் ஆழாக்குவிட்டு எரிகிற அடுப்பின்மேல் வைத்துமேற்படி சலமுழுமையும் வற்றுகிறவரையில் நிதானமாகத் தீயெறித்து வற்றியபின் 1½-படிநெய்வார்த்து அடுப்பின்மீதே வைத் திருந்து சிறியசட்டுவத்தால் மெல்லெனக்கண்டுகொடுத்து ஒரேதிட் டமாய்க் சுபாப்புவெல்லாம் பக்குவமாகச் சிவந்துவிட்டால் இறக்கி கைபொறுக்கத்தக்க சூடுள்ளபோதே எடுத்துபாத்திரத்தில்வைத்து உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

குப்தா.

மாமிச முதலியவற்றை மேற்சொல்லியபடியே செய்து வைத் துக்கொண்டு நீளமாயுருட்டாமல் நெல்லீக்காயளவு உருண்டைகளாகவுருட்டி முன்போலவே பக்குவஞ்செய்து அவ்வளவேநெய்விட்டு அப்பிரகாரமே பதமாயினபின் இறக்கி அதுபோலவே ஒரேனத்தில் வைத்துக்கொள்ள உபயோகித்துக் கொள்ளவேண்டியது.

சுரைக்காய் சேர்ந்தகறி.

ஐவுமுதலிய குற்றம் நீக்கிய அரைச்சேர் மாமிசத்தைச் சிறு துண்டுகளாகவிரிந்து மூன்றுதடவை நீரில்கழுவி ஒரேனத்திற் போட்டு தோல்போக்கிய அரிந்தவெங்காயம் ஒருகைப்பிடியும்வரைத்தட்டு தோல்போக்கி அரிந்தவெங்காயம் ஒருகைப்பிடியும் வரைத்த மஞ்சள் ஒருபலமும் பொடிசெய்த உப்பு ஒன்றரைப்பலம் சேர்த்து வடுப்பின்மேலேவைத்துத் தீயைஎரித்து மாசநீர்ச் சுண்டிக்கொண்டிருக்கும்போதே அரைப்படி நீர் வார்க்கவேண்டும்.

ஒருபலம் முளகாயும் முக்காற்பலம் கொத்துமலிவிதையையும் வறுத்து அம்மியின்மீதுவைத்து, தோல்போக்கிய இஞ்சி ஒரு ரூபாயெடையும் தோல்சீவிப கொப்பறைத்தேங்காய்-6-ரூபாயெடையும் ஏலக்காய் கிராம்புவகைக்கு இருபதும் இலவங்கப்பட்டை ஒருதுண்டும் கூடச்சேர்த்து மைப்போலரைத்துச்சொண்டுதோலுரித்தவெள்ளைப்பூண்டு ஒருதோலாயெடை அம்மியின்மேல் வைத்துக்குழவிக்கல்லால் நையநசுக்கி எடுத்து மேற்படி கட்டுடன்சேர்க்கவேண்டும்.

விரைமுற்றாக இளஞ்சுரைக்காயை எட்டாக நீளத்தில்வகிரிந்து மேல்தோல் செதுக்கி உட்புறத்திலிருக்கிற விதைகளையும் அவ்விதைகளை முமிக்கொண்டிருக்கும் பஞ்சிபோலுள்ள பாகத்தையும் நன்றாய்யெடுத்துவிட்டு இரண்டுவிதளளவு கனம்வைத்துத் துண்டுக

ளாக அரிவாள்மணையிலரிந்து ஒருதண்ணீரில்கழுவி நீர்வடிக்கட்டி எடுத்து ஒரு ஏனத்திற்போட்டு கறிப்பாத்திரத்தைத்திறந்துபார்த்து முன்னேதானே அரைத்துச் சுத்தஞ்செய்து வைத்திருக்கும் கூட்டைப்போட்டுக் கால்நிமிஷம்வரையில் கலக்கும்படி கிண்டிப்பின்பு சுரைக்காய்த் துண்டுகளையும்போட்டு அரைநிமிஷம்வரையும் கிண்டி மூடிவிடவேண்டும்.

சற்றுப் பொறுத்து உழுக்கு நீர் வார்த்து மூடி மேற்படி காய் வெந்துவிட்டால் ஆழாக்குத்தண்ணீரில் 2-பலம்புளியைக் கரைத்துக் கோது முதலானவையில்லாமல் வடிக்கட்டி அதில்வார்த்துக்கால் நாழிகைவரையில் தீயைஎரித்துக் கொதித்தபின்பு கொள்ளையைப் பிடுங்கிவிட்டுத் தணலின்மேலேதானே கால் நிமிஷம் இருத்தி இறக்கிவிடவேண்டும்.

கத்தரிக்காய் சேர்ந்தகறி.

முக்கால்சேர் நல்லமாமிசமாக எடுத்து முன்னையது போலவே அரிந்துக்கழுவி ஒரேனத்திற்போட்டு மேற்சொல்லியஅளவு வெங்காய முதலிய முன்றையும் பக்குவஞ்செய்துசேர்த்து அடுப்பின்மீதேற்றி நீர்வாக்கவேண்டும்.

நாலுசேர்ப் பிஞ்சுக்கத்திரிக்காயை வழக்கப்படி அரிந்து நீரிற் போட்டு நீர்சுண்டி மாமிசம் வெந்துகொண்டிருக்கும்போதுமேலே கூறியபடி நெய்யையும் சித்தப்படுத்திய முளகாய் முதலியவற்றின் அரைப்புகளையும் சேர்த்து முந்தியகாலப்பரிமாணப்படி கிண்டி அக் கத்தரிகாயைச் சேர்த்துகலக்கும்படி செய்து அடுப்பின்மீது வைத்திருந்து அங்குசொல்லிய காலப்பிரகாரம்பொறுத்து அவ்வளவுநீர் விட்டு மூடிக்காய்வெந்திருந்தால் அந்தப்படிநீரில் புளியைக்கரைத்துவிட்டு அந்தநாழிகைவரைக்கும் தீயெரித்தணலின்மேல்வைத்திருந்து இறக்கிவிடவேண்டும்.

பீர்க்கங்காய் சேர்ந்தகறி.

இதுமுன்போலவே பக்குவப்படுத்திப் புசிக்கவேண்டும் ஆனால் புளிமட்டும் ஒருபலங்கரைத்து உபயோகிக்கவேண்டும்.

முருங்கைக்காய் முற்றலாயிருக்கிற வெள்ளரிக்காய் வாழைக்காய் கொத்தவரைக்காய் அவரைக்காய் புடலங்காய் குச்சித் தமர்த்தங்காய் முள்ளங்கிழங்கு டர்நாப்சுக் கிழங்கு காரட்டுக் கிழங்கு உருளைக்கிழங்குவள்ளிக்கிழங்கு இவற்றுள் எதாவது ஒன்றுசேர்ந்த கறி.

இந்தக்காய் கிழங்குகளில் இஷ்டமான தொன்றை மேற்சொல்லியவளவு மாமிசத்தோடு சேர்த்துச் சமைக்க வேண்டுமென்றால் சுரைக்காய் சேர்ந்தகரிக்குச் சொல்லியவிதிப்படிசமைக்கவேண்டும் வாழைக்காயாவது டர்நாப்சங்கிழங்காவது சேர்ந்தகறிக்குப்பீர்க்கங்காய்க்குச் சொன்னபிரகாரம்ஒறுபலம்புளியும்அவரைக்காயாவது புடலங்காயாவது சேர்ந்த கறிக்குக் காலேயரைக்காற்பலம் புளியும் கரைத்து வார்க்கவேண்டும் இக்காய்கிழங்குகளை வழக்கப்படிசேர்த்துக்கொள்க கிழங்குகளை முன்னே அவித்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை தோல்போக்கவேண்டுமெனில் உருளைக்கிழங்கைமாத்திரம் அரைத்திட்டம் அவித்துக்கொள்ளலாம்.

கருணைக்கிழங்கு சேர்ந்தகறி.

போதுமான கருணைக்கிழங்கைஇரண்டு விரற்கடைச்சிறுதுண்டு களாக அரிந்து ஒரு ஏனத்திற் போட்டுப்படியாழாக்குச்சலம்விட்டு ஒருவகைப்பிடிச்சாம்பலும் தெள்ளிக்கொட்டிஅடுப்பின்மேல்வைத்து முக்கால்திட்டம் வெந்தபின்பு இறக்கிக்கொண்டு குளிர்ந்த நீர் விட்டு மூன்றுதரங்கழுவி மேற்படியளவு மாமிசத்தில் சேர்த்து முன்போலவே பக்குவப்படுத்திக்கொண்டு புளிமாத்திரம் இரண்டு பலங்கரைத்துவார்த்துக் கொதிக்கவைத்து இறக்கிவிடவேண்டும்.

காராக்கருணைஎன்னும் சேனக்கிழங்கு சேர்ந்தகறி.

சேனக்கிழங்கைக்கருணைக்கிழங்கைப்போலவேஅவித்துக்காய் முதலியவை சேர்த்துப் புளியும் அவ்வளவே கரைத்து வார்த்துச் சமைக்கவேண்டும்.

பலாக்கொட்டை சேர்ந்தகறி.

முற்றிய பலாக்கொட்டையை இரண்டாகப் பிளந்துமேல்தோலையெடுத்துவிட்டு உருளைக்கிழங்குபோலவேபக்குவப்படுத்திச்சமையல்செய்யவேண்டும்.

பாவற்காய் சேர்ந்தகறி.

கொம்புப் பாவற்காயை எடுத்து இரண்டு விரலிற் கடைப்பரிமாணம்கனமாக அரிந்து ஒருசட்டியில் ஒருபடி நீர்கொதிக்கவைத்து அதிற்போட்டுக் கையை உயர்த்தித் தலையைச்சுற்றி அறுபதுசிட்டி கைபோட்டானவுடன்இறக்கி நீரைவடித்துவிட்டுக்குளிர்ந்தநீர் விட்டு மூன்றுதரங்கழுவி மேலே சொல்லிய அளவு கறியை எடுத்து முன்போலவே பக்குவப்படுத்தி அவரைக்காய்க்கு விட்டபடி புளி

யைக்கரைத்து வார்த்துச் சமைத்துஇறக்கிவைத்துக்கொள்ளவேண்டும்.

மேலேசொல்லியவந்த கூட்டுக்கறிகள் அதிகருசியாயிருக்கவேண்டுமாகில் அரையாழாக்குக் கடலைப்பருப்பை வேறு பாத்திரத்தில் அவித்துக்கொண்டு காய்க்கிழங்குகள் போடுகிற சமயத்தில் அவற்றோடுபோட்டு மற்றப்பக்குவஞ் செய்தால் முதலானவை யெல்லாம் முன்போலவே செய்து ஆக்கவேண்டும்.

சுக்காக்கீரை கடலைப்பருப்புக் கத்திரிக்காய் சேர்ந்தகறி.

கால்சேர்க்கடலைப் பருப்பை உப்புப் போடாமல் வேவித்து கொண்டு முக்காற்சேர் மாமிசத்தைச் சிறு துண்டுகளாக அரிந்து மூன்றுதடவை நீரில்கழுவி இரண்டரைப்பலம் உப்பைக்கரைத்த அரைப்படி நீரைவார்த்து அரைப்பலம் அரைத்த மஞ்சளையும் ஒரு கைப்பிடி உரித்து அரிந்த வெங்காயத்தையும் சேர்த்து அகப்பை கரம்பாற்கிளறி மூடியினால் மூடி அடுப்பின்மீதேற்றித் தீயையெரிக் கவேண்டும்.

அரைச்சேர்ச் சுக்காங் கீரையையும் காற்சேர்க்கத்திரிக்காயையும்ஆய்ந்து அரிந்து தண்ணீர் போட்டுவைத்து முளகாய் இருபத் தொன்று சிறியதாயிருந்தால் முப்பது கொத்தமல்லி விரைப்பலம் ஒன்று புறணிசீவிய இஞ்சி ரூபாய்எடை முக்கால் தோல்போக்கிய வெள்ளைப்பூண்டு ரூபாய்யெடைஒன்று கிராம்பு ஏலக்காய் கருவாப் பட்டைவகை ஒன்றுக்கு வராகனெடைஅரை தோல் சீவியகொப்ப ரைத்தேங்காய்பலம் ஒன்றரை இவற்றையெல்லாம் ஒன்றாக அரைத் துவைத்துக்கொண்டு கடையில்சுட்டிவிற்கும்சோகிக்கீரைக்கற்றைக ளிரண்டை பெருங்காம்புகளைநீக்கி இளங்காம்புகளையும் இலைகளை யும் ஒர்பலகையின்மேல்வைத்துக் கத்தியால் மெல்லியதாய் அரிந்து அடுப்பின்மேல் வைத்திருக்கும் மாமிசத்தில் போடவேண்டும்.

பின்புஅகப்பையால்கிண்டிப்பார்த்து நீர் சுவறிப்போயிருந்தா ல்உடனே உழக்கு நெய்விட்டு நன்றாய்க்கிளறிமேலே அரைச்சிவைச் சிக்கொண்டிருக்கும் அரைப்பு முழுமையும் போட்டுஇருப்பத்தைந் தைந்து எண்களை இயல்பாக எண்ணுகிறவரையும் மறுபடியும் கிண் டிக்கொடுத்துப்பிறகு கத்திரிக்காயைப்போட்டு அறுபது எண்களை எண்ணுகிறவரைலில் கிண்டிமூடி மேலேஅவித்துவைத்திருக்கிறகட

லைப்பருப்பைத்துவிக்கிண்டிமூடி கடைசியில் தண்ணீரைவடித்து விடெடுத்துச் சுக்காங்கீரையை மேலேபோட்டுக் கிண்டிமூடி ஒரு நிமிஷம் பொறுத்துத்திறந்து கிண்டித்தகுந்த நீர்வார்த்துமூடிச்சிறு தீயாகயெடுத்துக் கால்நாழிகையாயினபின்பு இறக்கிவிடவேண்டும் தகுந்த நீர் என்பது அதிகசலத்தைக்கொட்டாமல்இறக்கும்போது குழம்பா யிருக்கத்தக்க அவ்வளவு நீரென்று அறிக.

வெந்தயக்கீரை சேர்ந்தகறி.

ஜவ்வுமுதலிய குற்றமில்லாத ஒருசேர்மாமிசத்தைச்சிறு துண்டு களாகஅரிந்து மூன்றுதரம் நீரில்கழுவி காலாய்ப்பூசிய தேக்சாவில் போட்டு அதில் முக்கால்பலம் அரைத்த மஞ்சளையும் 2 - கைப்பிடி அரிந்தவெங்காயத்தையும் ஒன்னரைபலம் உப்பையுஞ் சேர்த்து அஞ்சாழாக்குச் சுத்தசலமும் வார்த்துஎரிகிற அடுப்பின்மேல்வைத்து மூடியால் மூடிவிடவேண்டும்.

அடிக்காம்புகளைக் கிள்ளியெரிந்தமற்ற இளங்காம்பையும்கீரையையும்ஆய்ந்து க-சேர் எடுத்து வைத்துக்கொண்டு முளகாய் 20-கொத்துமலிவிறை பலம் $1\frac{1}{2}$ -பச்சைக்கொத்துமலித்தழை தோலுரித்தவெள்ளைப்பூண்டு மேல்தோல்சீவிய இஞ்சி இம்மூன்றும் தனித் தனி ஒரு துட்டெடை ஏலம்-ஏலக்காய்-கிராம்பு-கருவாப் பட்டை வகை ஒன்றுக்கு $\frac{1}{2}$ -வராகனெடை தோல் போக்கிய கொப்பறைத் தேங்காய் $1\frac{1}{2}$ -பலம் இவற்றையெல்லாம் நன்றாய்ச்சேர்த் தரைத்துக் கொண்டு மூடித்திறந்து நீர்முழுதும் வற்றிப்போயிருந்தால்.

ஒருதுண்டுமாமிசத்தை அகப்பைபிலெடுத்துக்கிள்ளிப்பார்த்து வேகாமலிருந்தால் அதில்சிறிது நீர்வார்த்து அடுப்பையெறித்து நீர் வற்றி வெந்துவிட்டபிறகு 10-பலம்நெய்விட்டுக்கிண்டு 30-எண்ணு கிறவரையும் மூடிவைத்துத்திறந்து மேலேஅரைத்துவைத்திருக்கும் அரைப்புக் கூட்டைப்போட்டுக் கலக்கும்படிக் கிண்டிச் கால்நிமிஷம்வரையும்மூடிவைத்துப் பிற்பாடு கீரையையும்சேர்த்துக்கிளறிமூடிச் சிறுதீயாக எரித்துக் சற்றுப் பொறுத்துத் திறந்து கிண்டிக் காற்படி நீர்வார்த்துச் செவ்வையாகவே ஒருநாழிகைப்போது தீரை எரித்துப்பின்பு கீரையை எடுத்துப்பார்த்துபக்குவப்பட்டிருந்தால் இரண்டுதுட்டெடைப்புளியை அரையாழாக்கு நீரில்கரைத்து வடிகட்டி வார்த்து ஒரு நிமிஷம்பொறுத்து மூடியைத் திறவாமலேஇறக்கிவிடவேண்டும்.

ஆவியயர்ந்து ஆறியபின் மூடியைத்திறப்பது நலம், இல்லாவிட்டால் ருசிகெட்டு மணமும் போய்விடும்.

காசிலிக்கீரை காகுகீரை பாலக்குக்கீரை முட்டைக் கோசுக்கீரை, இலைக்கோசுக்கீரை கடலைக்கீரை நல்லாரைக்கீரை புளியாரைக்கீரை பச்சைக்கொத்துமலி சோகிக்கீரை அரைக்கீரை இவற்றுள் வேண்டியதொன்று சேர்ந்தகறியின் விவரமாவன.

மேலேவெந்தயக்கீரைக்குச் சொல்லியவிதிப்படி ஒன்றுங்குறை வில்லாமல் இக்கீரைவகைகளில் ஒன்றையும் மாமிசத்தையும் சேர்த்துச் சமைக்கவேண்டும் அப்படியே சமைக்கும்போது காசிலிக்கீரையைநீரில் கழுவாமல் இலையிலையாகக் கிள்ளியெடுத்து ஒருவெள்ளைக்குட்டையால் நன்றாய்த்துடைத்துச் சிறுகஅரிந்தும், இரண்டுக்கோசுக்கீரையிலைகளைச் சிறுகத்துண்டித்தும் சோசிக்கீரையைப் பெரும் நரம்புகளைக்களைந்து இளங்காம்புகளோடு இலைகளைமெல்லியவாயிரந்தும் மாமிசத்தோடு சேர்த்துச்சமைக்கவேண்டும்.

அரைக்கீரையை மாமிசத்தோடு சேர்க்கும்போதே கொஞ்சம் வெந்தயத்தைவறுத்துப் பொடிசெய்து சேர்த்துவிட்டால் மணமும் உருசியுமுள்ளதா யிருப்பது மல்லாமல் சூடுஞ்செய்யாது கடலைக்கீரையோவெனில் செடி இளைசாயிருக்கும் பக்குவத்திலேயே பிடுங்கி ஆய்ந்தெடுத்துச் சேர்க்கவேண்டும்.

கறியோடுசேர்த்துச் சமைக்கிற பருப்புவகை

கடலைப்பருப்பு, பச்சைப்பயற்றுப்பருப்பு தட்டைப்பருப்பு பச்சை மொச்சைப்பருப்பு உளுத்தம்பருப்பு பட்டாணிப்பருப்பு துவரம்பருப்பு முதலியவை.

கடலைப்பருப்பு சேர்ந்தகறி.

முழுக்கடலையும் கல்முதலானவையு மில்லாமல் ஆய்ந்தஅரைப்படிக்கடலைப்பருப்பைப் போதுமான ஒரு ஏனத்தில் இரண்டுபடிச் சுத்தசலம்வார்த்து அடுப்பின்மீதேற்றிக் கொதிவரும்போது அதிற் கொட்டி ஒருநாழிகைப்பரியந்தம் தீயெரித்துச்சட்டுவத்தால்கொஞ்சம்பருப்பையெடுத்து விரல்களால் நசுக்கிப்பார்த்து வெந்துபோயிருந்தால் இறக்கி நீரைவடித்து வைத்துவிட்டு ஒருசேர் மாமிசத்தை பெரியதுண்டுகளாக அரிந்து ஜவ்வுமுதலிய குற்றங்களைப்போக்கி மூன்றுதரங்கழுவி ஒரு தேக்காவில் போட்டுக்காற்படி நீர்வார்த்து

அதில் $1\frac{1}{2}$ -பலம் உப்பையும் $\frac{1}{4}$ -பலம் அரைத்த மஞ்சளையும் 2-பலம் உரித்தரிந்தவெங்காயத்தையும் சேர்த்து அடுப்பின்மேலேவைத்துக் கனக்கத்தீயெரிக்க வேண்டும்.

அது வெந்துக்கொண்டிருக்கையில் வறுத்தமுளகாய்-15 தேங் காய் கொத்துமலிவிரை தனித்தபலம்-1 மிளகு ரூபாயெடை-அரை தோல்போக்கிய இஞ்சி ரூபாயெடை- $\frac{1}{4}$, இவை யெல்லாவற்றையும் நன்றாயரைத்து வைத்துக்கொண்டு ஷை கறியில் நீர்சுண்டிப்போ யிருந்தால் சட்டுவத்தால் ஒருதுண்டை யெடுத்துப்பார்த்து வெந் திருந்தால் காற்சேர்நெய்விட்டு மேலரைத்துவைத்திருக்கிற சம்பா ரங்கள் முழுமையும் போட்டுப்பின்பு அவித்துவைத்திருக்கும்கடலை ப்பருப்பை மேலேதூவி நீர்விடாமல் இரண்டுநிமிஷம்வரையில் சட்டு வத்தால் கிண்டிக்கொண்டிருந்து

முன்னே கடலைப்பருப்பை வேவித்திறுத்துவைத்த நீரிற் காற் யடியெடுத்து இரண்டுரூபாயெடைப் புளியைக்கரைத்து வடிக்கட்டி அதில்விட்டுச் சிலநிமிஷங் கழித்துக் குழம்பாயிருக்கும் பக்குவத்தி லேதானே இறக்கிவைத்து வேறொருஏனத்தை அடுப்பின்மேவேற்றி மூன்றுகரண்டி நெய்வார்த்து அது காய்ந்துவரும்போது தோல் போக்கிய வெங்காயம் ஏலம் கிராம்பு கருவாப்பட்டை ஒவ்வொன் றும் கால்ரூபாயெடை உரித்தவெள்ளைப்பூண்டு அரைரூபாயெடை கடுகு சீரகம் வெந்தயம் வகைஒன்றுக்கு அரைரூபாயெடை கடுகு இவற்றில் இருவகைப் பூண்டுகளையும் நருக்கியும்

மற்றவைகளை நருக்காமலும் நெய்யிற்பெய்து மூடியால் மூடி ஒரு நிமிஷம்பொறுத்துத்திறந்து கிண்டிப்பார்த்து பொன்வறலாய் வறுத்திருந்தால் முன் ஆக்கிவைத்திருக்கிற கறியை அதிற்கொட் டித் தாளிதஞ்செய்துகிளறி இறக்கிவிடவேண்டும் இக்கறி வெள்ளைச் சாதம் புலவுசாதம் இவைகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள லாம்.

கடலைப்பருப்புச்சொன்னவிதிப்படியே பச்சைப்பயற்றுப்பரு ப்பு முதலானவைகளையும் மாமிசத்தோடு சேர்த்துச் சமைக்க வேண்டும்.

கோழிக்கறி.

தலைவைப்புக்கோழியொன்றை இரண்டுமூன்று முட்டையிட்ட தாகப்பார்த்துக் கழுத்தைமுறித்துச் சிறகைப்பிய்ந்துத் தோலை யுரித்துப்பிளந்து முறஃபுறவில் சொல்லியபடி ஈரல் முதலானவை

கழித்து ஒன்பது துண்டங்களாக வெட்டி ஏழுதாங்கமூவி ஒருஏனத் தில் போட்டு 1½-துட்டெடை அரைத்த மஞ்சளையும் 2-கைப்பிடி வெங்காயத்தையுரித்து அரிந்து நான்கு பங்காகவருத்து ஒருபங்கை நிறுத்தி மற்ற மூன்றுபங்கையும்,

முளகாய்-18, கொத்தமல்லிவிரை பலம்-1½, கிராம்பு யேலக் காய் கருவாப்பட்டை தோல்போக்கிய வெள்ளைப்பூண்டு வகையொன்றுக்கு வராகனடை-1, தோல்சீவிய இஞ்சி கொப்பறைத்தேங்காய் ஒவ்வொன்றும் ரூபாயெடை-1½-கசகசா-பலம்-½ கடலைப்பருப்பு ரூபாயெடை-1½-தோல்நீக்கிய வாதுமைப்பருப்பு ரூபாயெடை-1, இவற்றை வெவ்வேறாக அரைத்துத் தேங்காய் கசகசா கடலைவிரை மற்றவற்றையும்.

இரண்டுபலம் உப்பை உழுக்குத்தயிரில் கரைத்து அத்தயிரையும்மேற்படி மாமிசத்துடன்சேர்த்து நன்றாய்ப்பிசைந்து கொத்துமலித்தழையையும் புதினாத்தழையும் நருக்கிக்கொஞ்சம்போட்டு ஒரு தேக்காவிற் காற்படிநெய்வார்த்து எரிகிற அடுப்பின்மீலேற்றிக்காய்ந்து வருகிற பக்குவத்தில் முன்னேயெடுத்துவைத்திருக்கும்

ஒருபங்கு வெங்காயத்தையும் ௧0-யேலக்காயும் முப்பதுகிராம் பையும்-௩-துண்டு கருவாப் பட்டையையும் அதில்தூவி மூடியால் மூடிக் கால்நிமிஷம் சென்றபின்பு திறந்துபார்த்துச் சிவந்திருந்தால் மாமிசத்தை யேனத்தோடெடுத்து அந்த நெய்யில் கொட்டி மூடிக் கால்நிமிஷம்பொறுத்து ஆழாக்கு நீர்விட்டு யேனத்தைக்கமூவி தேக்காவைதிறந்து கிண்டி அதில் ஊற்றிமூடி

இரண்டுநாழிகை வரையில் கனக்களரித்து இடையில் அரைநாழிகைக்கொருதரம் திறந்து கிளறிக்கொண்டே வரவேண்டும்.

அதிலுள்ளநீர் வற்றிப்போனால் மாமிசத்தில் ஒருதுண்டை அகப்பையாலெடுத்து கிள்ளிப்பார்த்து மெதுவாய் வெந்துபோயிருந்தால் கிண்டிவிட்டு முன் சித்திப்படுத்திவைத்திருக்கும் மூன்று வஸ்துக்களையும் மூன்று எலுமிச்சம்பழச்சாற்றையும் அரைப்படி நீரில் கலக்கி மாமிசத்தில் வார்த்துக்கிண்டி அரைநாழிகை அடுப்பின்மீது வைத்திருந்து நன்றாய்க் கொதித்து வெந்தபிறகு கிண்டி மூடியைத் திரவாமலே இறக்கிவிடவேண்டும்.

கத்தரிக்காயைச் சேர்த்துச் சமைக்கவேண்டுமாகில் பிஞ்சுக் காய்களாகக் கொண்டுவந்து அரிந்து நீரில்போட்டு மேற்படி மாமி

சத்தில் நீர் சுவறி நெய் பதமாயிருக்கும்போது தேங்காய்க் கசகசாக்கடலை அரைப்புகளையும் எலுமிச்சம்பழச்சாற்றையும் சேர்ப்பதற்கு முன்னமே அரிந்துவைத்திருக்கும் காயை அதிலேபோட்டுக்கிண்டி

ஆழாக்கு நீர்விட்டு வேகவைத்து நன்றாய் வெந்துவிட்டபிறகு தேங்காய் முதலானவற்றையும் மேற்படி பழச்சாற்றையும் அந்த மாமிசத்தோடுசேர்த்து அரைப்படி நீரும்வார்த்துச் செம்மையாய்க் கிண்டிமூடி அரைநாழிகைவரையும் அடுப்பின்மேலே வைத்திருந்து கொதித்து வெந்தபிறகு இரக்கி மூடியைத்திறவாமலேவைத்து உபயோகித்துக்கொள்ளவேண்டும்.

உருளைக்கிழங்குசேர்ந்தகோழிக்கறி-கடலைப்பருப்புக்

கத்திரிக்காய் உருளைக்கிழங்குசேர்ந்த

கோழிக்கறி.

இவ்விரண்டுவிதக்கறியும் முன்சொல்லியவிதியில் யாதொருவித்தியாசமும்இல்லாமல் பாகஞ்செய்து புதிக்கலாம் கடலைப்பருப்பும்ட்டும்முன்னால் அவித்து வைத்துக்கொண்டு கத்திரிக்காயையும் உருளைக்கிழங்கையும் மாமிசத்தோடு சேர்க்கும்போது கூடச்சேர்த்துச் சமைக்கவேண்டும்.

மற்றகாய்கிழங்குகள் கீரைகள்சேர்ந்த

கோழிக்கறி.

ஆட்டுமாமிசத்துடன் சேர்த்துச் சமைக்கப்பட்ட மற்றகாய்கிழங்குகளும் கீரைகளும் கோழிமாமிசத்தோடும் அங்கு சொல்லியபடியேசேர்த்துப் பாகஞ்செய்து கொள்ளலாம்.

முழுக்கோழிப் பொரியல்.

தலைமுட்டையிடுகிறகோழிகள் நாலு அல்லது ஐந்துகொண்டு வந்து தலையை அறுத்துநீக்கி மேல்தோலையுரித்து மலத்துவார உறுப்பைக்கொஞ்சம் அறுத்து அதில்விரலைவிட்டு வயிற்றுக்குள்ளிருக்கிறகுடல் குண்டிக்காய்நரல் நுரையீரல் பிச்சமுதலானவற்றை எடுத்துவிட்டுக் கணுக்கால்களை முறித்தெறிந்து.

பின்பு அவ்வுடல்களை ஆறுதரம் சலத்தில்கழுவி ஏழாந்தரம் அரைத்தமஞ்சளும் அரிந்தவெங்காயமும் சேர்த்த நீரால் கழுவவே

ண்டும் ஒருபெரிய தேக்சாவில் யேழுபடிக்கு அதிகப்படாமல் நீர் அளவாகவிட்டு அந்தநீரிலே கொஞ்சமெடுத்துக் காலேயரைக்கார்படி உப்பையும் அரைசேர் புளியையுங் கரைச்சிக்கொண்டு மறுபடியும் அத்தேக்சாவிலேயேவார்த்து அடுப்பின்மீதேற்றித் தீயையெறித்து நீர்கொதிச்சி வருகையில் அக்கோழிகளை அதில்விட்டு அரைமணிநேரம் வேகும்படிசெய்து.

ஒரு புதுக்கூடையில்கொட்டி நீர்முழுதும்வடித்து போனபின் யெடுத்து ஒரு வெள்ளைக்குட்டையால் நீரில்லாமல் உள்ளும்புறம்பும் தொடர்ச்சி விடவேண்டும் இதற்குள்ளாக முளகாய்-20, கொத்தமலி விரை பலம்-1½, கசகசா தோல்போக்கிய இஞ்சி கொத்துமலித் தழை இம்மூன்றும் தனித்தனி ரூபாயெடை 3. உரித்தவெள்ளைப் பூண்டு பலம்-2, புதினாத்தழை ரூபாயெடை-1½, ஏலக்காய் இலவங்கப் பட்டை ஒவ்வொன்றும் விராகனெடை 1½ கிராம். விராகனெடை 2, இவைகளையெல்லாம் கெட்டியாகச் சந்தனம்போலரைத்து வழித்தெடுத்து

ஒருயேனத்தில்வைத்து அதில் ஒருபலம் உப்புப்பொடிசெய்து போட்டு ஏழுளலுமிச்சம்பழச் சாறுவிட்டுத் தண்ணீர்சிறிதும் விடாமல் குழம்பாக்கிப் புதுக்கூடையிலுள்ள கோழிகளை ஒன்றாகஎடுத்து அவற்றின்மேலும் வயிற்றுக்குள்ளும் அக்குழம்பைத்தடவி ஒரு மரத்தட்டில் ஒன்றின்மேலொன்றுபடாமல் வைச்சித்தொட்டால் கையில்ஒட்டாதிருக்கும்படி நன்றாய் சுரம்வாங்கியபின்

ஒரு இருப்புக்கொப்பறையில் நாலுபடிநெய்வார்த்துஅடுப்பின் மேல்வைத்து நெய்கொதித்து வரும்போது கோழிகளைத் தனித் தனியாகயெடுத்து அந்தநெய்யில் விட்டுச்சட்டுவத்தால் திருப்பித் திருப்பிக்கொடுத்துப்பொரிக்கவேண்டும் செவ்வையாகப் பொரிந்த பின்பு யெடுத்து ஒரேனத்தில்வைத்து மூடியால்மூடிவிட்டுச் சற்றுச் சுகையாகவே சூரியால் அரிந்தரிந்து புசிக்கவேண்டும்.

கோழிமாமிசக்குப்தா உண்டைமுதலானவை.

குப்தாஉண்டை ஷாமிகபாப்பு பிறியானிமுதலிய வுணவுகள் மேலே ஆட்டுமாமிசத்தாற் செய்தாற்போலக் கோழிமாமிசத்தாலும் அங்குசொல்லிய முறைப்படிசெய்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

சமையலுக்குரியபட்சி மாமிசவிவரணம்.

வான்கோழி காட்டுக்கோழி நீர்க்கோழி காட்டுப்புற மணிப்புற மாட்டுப்புற பச்சைப்புற உள்ளான்குருவி கொக்கு குருட்டுக் கொக்கு கருங்கால்நாளை செங்கல்நாளை குள்ளவாத்து பெரியவாத்து தாராநீர்வாத்து நீர்க்காகம், கடலாஞ்சிமயில் கௌதாரி காடை வெளியங்காடை சிவற்காடை குறுங்காடை முதலியவற்றினிறைச்சி இவற்றுள் விருப்பமுள்ள ஒன்றினிறைச்சியே மேலேசொல்லிய கோழியிறைச்சியைப்போலவே நானாவிதபாகஞ்செய்து புசிக்கலாம்

மீன்கறி.

பெரியமீன்கள் இரண்டுகொண்டவந்து அவற்றின் மேலிருக்கிற செதில்களைப்போக்கித் தலைகளை யறுத்துவிட்டுக் கல்லின்மேல்தண்ணீர்விட்டு ஒரு நாழிகைவரைக்கும் தேய்த்துக் கழுவிப்பின்பு வயிற்றை நெடுகப்பிளந்து உள்ளிருக்கிற குடல்முதலியவற்றை எடுத்தெறிந்து தகுமான துண்டுகளாக அரிந்து ஒரு ஏனத்தில்போட்டு உப்பைக் கொஞ்சம்சேர்த்து உராய்ந்துதேய்த்துத் தண்ணீர்விட்டுக்கழுவி அத்துண்டுகளை எடுத்துக்கொண்டு நீரைஊற்றிவிட்டு மறுபடியும் முன்சொன்னதுபோலவே கழுவவேண்டும்.

இப்படி ஏழுதரங்கழுவி ஒரு வெள்ளைக்குட்டையால் நீரில்லாமல் ஒற்றிவிட்டு வறுத்தமுளகாய்-30-கொத்துமல்லிவிதைபலம்-2-சீரகம்-ரூபாயெடை முக்கால்-வெந்தயம் ரூபாயெடை- $\frac{1}{2}$ -கொத்து மலித்தழை ரூபாயெடை-1, இவைகளில் சீரக வெந்தயங்களை மூன்று பங்காகப் பங்கிட்டு ஒருபங்கை வேறே யெடுத்துவைத்து மற்ற 2-பங்குகளையும் மற்ற சாமான்களையும் ஒன்றாகவும் அரைப் பலம் மஞ்சளையும் தோற்போக்கிய ஒரு ரூபாயெடை-இஞ்சியையும் தனித்தனியாகவும் அரைத்து யெடுத்துக்கொண்டு அம்மச்சத் துண்டுகளை ஒருயேனத்திலெடுத்துவைத்து அந்த அரைப்புகளை அவற்றில் போட்டு இரண்டுமுடித் தேங்காயைத்திருகிப் பால்பிழிந்து அந்தப் பாலையும் இரண்டரை பலம்-உப்பையும்-மூன்றுவீசம் - சேர்புளியை அரைப்படி அல்லது முக்காற்படி நீரிற்கரைத்து வடிகட்டி அந்த ரசத்தையும் சொன்னமுறையே சேர்த்து நன்றாய்க்கிளறி வைக்கவேண்டும்.

ஒருதேக்காவிற் காலே யரைக்காற்படி நெய்விட்டுளரிகிற அடுப்பிலேற்றி வுரித்த இரண்டுசைப்பிடிவெங்காயத்தை அரிந்துமூன்று

பங்காக்கி இரண்டுபங்கை மச்சத்திற்போட்டு மற்ற ஒரு பங்கையும் 15-கிரம்பையும் ஏழுயேலக்காயும் இரண்டுதுண்டு இலவுங்கப்பட்டு மூன்றுமுன்னெடுத்துவைத்த சீரக வெந்தயங்களையும் கொஞ்சம் கடுகு கறிவேப்பிலைகளையும் அந்த நெய்யில்தெளித்து மூடியால்மூடி விட்டுக் கால்நிமிஷம் சென்றபின்பு அகப்பைக்காம்பால் கிண்டி அவைகிவந்த நிறமாய்வரும் பக்குவம்பார்த்துச் சித்தப்படுத்திவைத்திருக்கும் மச்சத்தை அதிற்பெய்து ஆவிபோகாமல் மூடியால்மூடி விட்டுத் தீயைக்கனக்க ஒருமணிநேரம் எரித்து இடையில் முக்கால் நாழிகைக்கொருதரம் குட்டையால் மேல்மூடியோடு தேக்காவைப் பிடித்து எடுத்துச் சுழற்றி அடுப்பின்மேல் வைத்துக்கொண்டு வர வேண்டும்.

இப்படி ஒருமணியானபின் தீயை எரிக்காமல் நிறுத்திவிட்டுத் தண்ணீன்மேலேதானே அரைநிமிஷம் வைத்திருந்து ஆவி யடங்கின பின்பு திறந்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

உண்போர் அதிசயிக்கும்படி மச்சத்திலுள்ள முள்ளும்மாமிசம் போலவெந்து மிருதுவாகச் சமைக்கவேண்டுமென்றால் கொக்கு அல்லது நாரையினுடைய நெஞ்செலும்பைக் கொண்டுவந்து உலர்த்தி உரலிவிட்டுக் கட்டப்பாரையால் இடித்துத் தூளாக்கி வஸ்திரகாயஞ்செய்து அந்தத்தூளில் ஒருபலம் நிறுத்து கொதிக்கிற நெய்யில் மச்சத்தைக் கொட்டும்போது சேர்த்துவிடவேண்டும். இப்படி பாகஞ்செய்தால் மச்சத்துக்குள்ளிருக்கிற முள் முழுதும் அம்மாமிசம் போலவே மெதுவாய் வெந்துவிடும்.

மீன்குறும்பா.

இரண்டு பெரியமச்சங்களை மேலேசொல்லியபடி பக்குவப்படுத்திவைத்துக்கொண்டு வறுத்தமுளகாய்-10-கொத்துமலிவிதை-பலம் மூன்றும் வகைஒன்றுக்கு ரூபாயெடை-1, கொத்துமலித்தழை-துட்டெடை, புறணிசீவிய இஞ்சி துட்டெடை-1½, உரித்த வெள்ளைப் பூண்டு துட்டெடை-முக்கால், தோல் போக்கிய தேங்காய்-கசகசா-இவை தனித்தனி-பலம்-2½ இவற்றையெல்லாம் மெழுகுபோலரைத்து மேற்படி மச்சங்களுடன் கலந்து ஆழாக்கு சலத்தில் 5-பலம் புளியைப்பிசைந்து கரைத்து வடிகட்டி அதில்விட்டு இரண்டு கைப்பிடி வெங்காயத்தை உரித்துஅரிந்து நான்குபங்கு செய்து மூன்று பங்கை மச்சத்துடனே சேர்த்து மற்றொருபங்கை நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளே ஈயம்பூசிய ஒரு தேக்காவில்-16-பலம் நெய்விட்டு

அடுப்பின்மேலேவைத்துத் தீயையெரித்து நெய்கொதிக்கிற பக்குவத்தில் நிறுத்திவைத்த வெங்காயத்தையும் ஒவ்வொன்றுக்கும் ஒன்றரைவராகனெடையாகச் சீரகம்-வெந்தயம்-கடுகு இவற்றையும் அந்நெய்யில்தூவிமூடி அரைநிமிஷம்கழித்துத்திறந்து அகப்பையால் கிண்டி எடுத்துப்பார்த்து வெங்காயம்சிவந்திருந்தால் உடனே அம் மச்சத்தின் துண்டுகளை அதில்மெல்லக்கொட்டி மூடிவிட்டு இரண்டு நாழிகைவரையில் செவ்வையாகத்தீயையெறித்து அரைநாழிகைக் கொருதரம் ஒருகுட்டையால் மேல்மூடியைத் தேக்காவோடு அணைத்துப்பிடித்து எடுத்துச்சுழற்றி அடுப்பின்மேல் வைக்கவேண்டும் இப்படி இரண்டுநாழிகை சென்றபின் தீயைநிறுத்திக் கால்நிமிஷம் தணலின்மேல் வைத்திருந்து இறக்கிவிடவேண்டும் ஆவியடங்கிற வரையில் மூடியைத்திறக்கக்கூடாது.

முள்ளும்மாமிசம்போல் வேகும்படிசெய்யவிரும்பினால் மேலே சொல்லியபடி கொக்குநாரைகளினுடைய நெஞ்செலும்பைத் தூளாக்கி முன்சொல்லிய அளவு மீனை நெய்யில் கொட்டுகிறசமயத்தில் அதனோடு சேர்க்கவேண்டும்.

மீன்பொரியல்.

இரண்டு பெரியமீன்களை வழக்கப்படி பெருந்துண்டுகளாகஅரிந்து முன்போலவே பக்குவப்படுத்திவைத்து பச்சைமுளகாய்-25, ஏலம்கிராம்பு கருவாப்பட்டை சீரகம்-வெந்தயம் கடுகுவகை ஒன்றுக்கு கால்வராகனெடைகால்-உரித்தவெள்ளைப்பூண்டு வராகனெடை 1, கொத்துமலித்தழை தோல்போக்கிய இஞ்சி தேங்காய் கசகசா ஒவ்வொன்றும் வராகனெடை(3) உப்புப்பலம் இரண்டரை, இயாவற்றையும் மோர்விட்டு நேரஅரைத்துப் போதுமான எலுமிச்சம் பழச்சாற்றில் இறுகக்கலக்கி மேற்படி மச்சத்துண்டுகளின்மேற்றடவி ஒரு அகலப்பாத்திரத்தில் பரப்பிவைத்து நிழலுலர்த்தலாகக் காற்றுமுகத்தில் ஒருநாழிகை வைத்திருந்து அகன்வாயுள்ள இருப்புச்சட்டியில் ஒருபடி நெய்வார்த்து அடுப்பின்மேல்வைத்து நெய்கொதித்தபின்பு அந்தமீன்துண்டுகளில் நாலு அல்லது அஞ்சுயெடுத்து நெய்யில்விட்டு நீர்வற்றிச்சிவந்து பொரிந்துவருகிற பக்குவத்திலெடுத்து ஒருயேனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் இப்படியே எல்லாத்துண்டுகளையும்பொரித்துச் சற்றுச்சுகுகையாகவே உபயோகப்படுத்திக்கொள்ளவேண்டும்.

ஆற்றிரைச்சி முதலானவற்றிற் கல்லாமல் மச்சத்திற் சேர்க்கக் கணக்கால் அளவுசெய்தல்வழக்கமில்லாமையால் இரண்டுபெரியமீன்

களைன்று அளவுசொல்லப்பட்டது அப்படிச் சொல்லப்பட்டபோதிலும் அங்கங்கே சொல்லிய முளகாய் முதலிய காயங்களுக்குத்தக்க அளவாக அம்மீன்களைக் கொள்ளுதல் பாகஞ்செய்யும்விவேகிகள் து கடையாம்.

சமையலுக்குரிய மீன்வகைகள்

கடல் மீன்.

மாவலாச்சி வஞ்சரம் கொடுவாய்பாறை மஞ்சட்பாறை அருக் குளான் மடவைவாளை கிழங்கான் உள்ளம்கெளிறு கெண்டைவெங் கண்சுதம்பு கற்றலை சோற்றுக்கற்றலை இரூல் முதலியன.

ஆற்று மீன்.

கருவிழிக்கெண்டை பொற்றைக்கெண்டை தாரைக்கெண்டை அவரிமீன் வரால் வாளை ஆரால் விலாங்கு உளுவை குரவைகெளிறு முதலியன

மற்ற ஏரிகுளம் முதலியவற்றில்கறிக்கு உபயோகப்படத்தக்க மீன்களை மேல்சொல்லிய வண்ணமேசெய்து உபயோகப் படுத்திக் கொள்க.

கோழிமுட்டை அஃநி.

சுத்தசலத்தை குமிழி எழும்பும்படிக்காய்ச்சிக்கொண்டு அடுப் பைவிட்டிறக்கிவைத்து அந்தவெந்நீரில் ஐம்பதுமுட்டைகளை மெள் ளவிட்டு மூடியால்மூடி ஒருமணிவரையும் தாமதித்திருந்து முட்டை களை எடுத்துவிடவேண்டும்.

அல்லது ஒருபாத்திரத்தில் சலத்தைவார்த்து அதில் மேற்படி ஐம்பது முட்டைகளையும்விட்டு அடுப்பின்மீதேற்றி அரைமணிப்பரி யந்தம் தீயை எரித்துக்கொதிக்கவைத்து இறக்கி முட்டைகளை எடு த்துவிடவேண்டும்.

பின்பு முட்டைகளை ஒவ்வொன்றாக ஒட்டைப்போக்கி முழு சாக வேகவைத்து வறுத்த முளகாய்-20, கொத்துமலிவிதை பலம் 1½- கிராம்பு வராகனெடை-1½, ஏலக்காய் இலவங்கப்பட்டை மஞ் சள் வகைவொன்றுக்கு வராகனெடை-1, கொத்துமல்லித்தழை கைப்பிடி-1, சீனியஇஞ்சி வாதுமைப்பருப்பு கடலைப்பருப்பு ஒவ் வொன்றும் ரூபாயெடை-2, வெள்ளைப்பூண்டு ரூபாயெடை ஒன் றை கசகசா கொப்பறைதேங்காய் தனித்தனிசேர் அரைக்கால்

இவைகள் யாவற்றையும் வெவ்வேறுகவே சந்தனம்போ லரைத்து வைத்துக்கொண்டு ஒருதேக்காவில் நான்குபடிநெய்வார்த்து அடுப்பின்மேல்வைத்துத் தீயெரித்து நெய்கொதித்துக் குமிழியெழும்பும் போது காற்சேர் வுரித்தவெங்காயத்தை அரிந்து பாதியைநெய்யிற் பெய்து வெங்காயம் சிவந்துவருகிற பக்குவத்தில் முன்னே அரைத்து வைத்திருக்கிற அரைப்புகளில் கசகசா தேங்காய்தவிர மற்றெல்லாவற்றையும் பொடிசெய்த இரண்டரைபலம் உப்பையும் 1-அல்லது 1½-படிக் கட்டித்தயிரையும் முட்டைகளோடு சேர்த்து காய்கிற நெய்யிற்கொட்டி மூடியால்முடி ஒருநிமிஷம்தீயெரித்துப்பின்பு திறந்து சட்டுவத்தாள் மெள்ளக்கிளறி மூடிவிட்டு இரண்டு நிமிஸம் பொறுத்து மறுபடியும்திறந்து நீர்ப்பசையில்லாமல்

நெய்ப்பதமா யிருக்கும்போது முட்டை உடையாமல் சட்டுவத்தால் நன்றாய்க்கிண்டி மேலே எடுத்து வைத்திருக்கிற வெங்காயம் கசகசாதேங்காய் இம்முன்றையும் அரைப்படி நீரோடுசேர்த்து அத்தேக்காவில் விட்டுப்பின்பு பத்து எலுமிச்சம்பழச்சாற்றையும் விதைகளொழிய அதில்வார்த்துச் சட்டுவத்தால்கீழ்மேலாகக்கிளறி அடுப்பின்மேலேயே ஒருநிமிஷம் வைத்திருந்து மீண்டும் மூடியைத் திறந்து சட்டுவத்தால் கிண்டிமூடி இறக்கிவிடவேண்டும்.

இந்த அஃநிக்கந்யை மேலே புலவுகளுக்குச்சொல்லிய அரிசிகளிலொன்றில் எட்டுப்படி சேர்த்துப் புலவும் சமைக்கலாம்.

முட்டை சாதக்கறி.

பத்து அல்லது பனிரண்டுமுட்டைகளை முன்போலவேவெந்நீரில் பக்குவப்படுத்தி மேலோட்டைப் போக்கிவைத்து வறுத்தமுளகாய்-30 கொத்துமலிவிதை பலம்-1, கொஞ்சம்கொத்துமலித்தழை தேங்காய் பலம்-1½ உரித்த வெள்ளைப்பூண்டு ரூபாயெடை-½ சீரகம் வெந்தியம் இரண்டுவிராகனெடை-½, கொஞ்சம் கறிவேப்பிலை யாவற்றையும் ஒன்றையரைத்துக்கொண்டு தேக்காவை அடுப்பின்மேலேற்றி அதில் காற்படிநெய்யிட்டு அது கொதித்துவரும்போது இரண்டு பிடி வுரித்த வெங்காயத்தைச் சிறுக அரிந்து அந்தநெய்யிற் பெய்து சிவந்துவருகிற சமயத்தில் மேலே அரைத்துவைத்திருக்கிற சம்பாரங்களோடு முட்டைகளை ஒருமிக்கக்கொட்டிச் சட்டுவத்தால்கிண்டி ஒரு நிமிஷம்பொறுத்து அரைப்படிநீரில் 2½-பலம் புனியைக்கரைத்து வடிக்கட்டி தேக்காவில்வார்த்து அதன்மேல் தாற்படி நீரில் 1½-

பலம் உப்பைக்கரைத்து இதையும்வார்த்து ஒருநாழிகைப்பரியந்தம் தீயெரித்துக்கொண்டே யிருக்கவேண்டும். இடையில் திறக்கக்கூடாது ஒருநாழிகை சென்றபின் இறக்கிவிடலாம்.

அவித்த முட்டைக்கறி.

எத்தனைவேண்டுமோ அத்தனைமுட்டைகளை ஒருபாத்திரத்தில் மெல்லெனவைத்து முட்டைகளுக்குமேல் நால்விறக்கடை நிற்கும் படி சலத்தைவார்த்து அடுப்பின்மேலேற்றி அரைமணி வரையில் தீயெரித்து இறக்கிவைத்து மேலோட்டைப்பார்த்துவிட்டு முழுசாயெடுத்திக்கொண்டு பகல்போஜனத்திற்கு மாத்திரம் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

முட்டைத் தோசைப் பொரியல்.

பத்துப்பதினைந்து முட்டைகளை ஈயம்பூசிய ஒரு அகலவாய்ப் பாத்திரத்தில் உடைத்து வார்த்து அதில் சிறுதுண்டுஓடும்பில்லாமல்வெட்டுத்துவிட்டு வறுத்தமுளகாய்-5 கொத்துமலிவிதை தேங்காய் ஒவ்வொன்றும் பலம்-1, சீரகம் வெந்தையம் வராகனெடை-½ இவற்றையெல்லாம் சேர்த்தரைத்து முட்டைக் கருவுடனே சேர்த்து இரண்டுபிடி வெங்காயத்தைவுரித்து மெல்லியதாக அரிந்து போட்டுத் திட்டமான வுப்பும்சேர்த்து நன்றுக்கலக்கும்படி பிசைந்து வைத்துக்கொண்டு ஈயம்பூசிய அகலவாயுள்ள செப்புத்தவையில் ஒருபடி நெய்விட்டு அடுப்பின்மேலேற்றி நெய் நன்றாய்காய்ந்துவரும்போது அதில் மேற்படி முட்டையைப் பாவலாகவிட்டு ஒருநிமிஷம் வைத்திருந்து சட்டுவத்தால் உடையாமல்கீழ்மேலாகப்புரட்டிசிவந்தமேனியாக இருக்கும்போது இறக்கிக்கொண்டு புண்டுபோகாமல் அகன்ற பாத்திரத்தில் எடுத்துவைத்துக் கூறி சூரியால் துண்டுகளாக அறுத்து உபயோகஞ்செய்துக்கொள்ள மிச்சமாயிருக்கிற நெய்யை அப்போது உண்கிறசாதத்தில் விட்டுக்கொள்ளலாம்.

முட்டை வடை.

மேலேசொல்லிய அளவு முட்டைகளையும் வறுத்த முளகாய் தவிர மற்ற சம்பாரங்களையும் முன்போலே பக்குவஞ்செய்து ஆழாக்குக் கடலைப்பருப்பைச் சுத்த சலத்தில் ஊறப்போட்டு அரைத்து 15-பச்சைமுளகாய் சிறுகமெல்லியதாக அரிந்து மேலே பக்குவஞ்செய்து வைத்திருக்கிற முட்டையில்சேர்த்துக் கலக்கிப்பிசைந்து

முன்சொன்ன அளவுநெய் அடுப்பின்மேல்வைத்து கொதித்துவருந் தருணத்தில் மேற்படி முட்டையில் ஒவ்வொரு கரண்டியாகமொண் டெரவவிட்டு இப்படி முழுதும் சுட்டானபின் சுட்டநெய் மிச்சமா யிருந்தால் சாதத்துக்கு விட்டுக்கொண்டு மேற்படி வடையை உப யோகம் செய்துக்கொள்ளலாம்.

ஆட்டுக்கால் சூப்பு.

நாற்பது ஆட்டுக்கால்களைத் தோலுரித்துப் பெரியவெட்டுகத் தியால் சிறுகவெட்டி தேக்சாவில்போட்டு பத்துப்படி நீர்வார்த்து ஒருசெரங்காப் பச்சைக்கடலையும் ஒருபிடிப் பச்சைக் கொத்துமலி த்தழையும்சேர்த்து அடுப்பின்மேலேற்றிக் கனக்கத்தீயெரித்துஒரு படி சலமாகச்சண்டியபின் மற்றொரு சிறிய தேக்சாவில் இரண்டு மூன்றுகரண்டி நெய்விட்டு அடுப்பின்மேல்வைத்துக் காய்ந்துவரும் போது அதற்குதக்கபடி வெந்தயம் ஆய்ந்துபோட்டுசிவந்துவருகிற தருணத்தில் மேற்படி ஒருபடிசலத்தைக் கொட்டி தாளித்து இறக் கிவிடாமல் அடுப்பின்மேயே வைத்து நன்றாய்க் கொதிக்கும்போது ஒன்று அல்லது இரண்டு முட்டைகளைவுடைத்து தேர்லுடனே அதி ற்போட்டு ஒரு நிமிஷம்பொறுத்து இரக்கி அழுத்தமான கம்பளத் துண்டிலாவது ஒரு இரட்டுத்துண்டிலாவதுவடிசுட்டிக்கொண்டுஉப யோகப்படுத்திக் கொள்ளலாம்.

ஆட்டுத்தலை அல்லது எலும்புச்சூப்பு.

இந்த இரண்டில் ஆட்டுத்தலையை வுரித்துப்பிளந்து புழுவை நீக்கியும் விலாவெலும்பை முழுதுமெடுத்து நறுக்கியும் முன்போல வே பக்குவஞ்செய்து இவ்விரண்டு சூப்பையும் உபயோகப்படுத்திக் கொள்க.

சூப்புக்கு உரியவை.

கோழிக்குஞ்சு கௌதாரி கடையும் முசல்மான் புள்ளிமான் கடம்பைமான் முதலியவற்றின் எலும்பும் அவற்றின்தலையும் சூப்பு க்குரியவைகள் மேற்சொல்லிய விதியே இவற்றிற்கும் விதியாகக் கொள்க.

கறிவகைப்படலம்-முற்றிற்று.

பிரயானிசட்ணி.

தோல்போக்கிய இஞ்சிவறுத்த கடலைப்பருப்புஒவ்வொன்றும் பலம்-1, உரித்தவெள்ளைப்பூண்டு புதினாபிலை வகைவொன்றுக்குபல மறை கொப்பறைத்தேங்காய் பலம் இரண்டரை கசகசாவெங்காய ம்தனித்தனி பலம்-2, கொத்துமலிவிதை பலம் முக்கால் வடிக்கட் டியதயிர்பலம்-3, பச்சைமுளகாய்-40, இவற்றுள்முளகாபையும்உரி த்த வெங்காயத்தையும் மெல்லியதாக அறிந்தும் தபிர்தவிர மற்ற வஸ்துக்களை வெவ்வேறாக அரைத்தும் எல்லாச் சம்பாரங்களையும் ஒரு ஏனத்தில்போட்டு 2-பலம் உப்பைப் பொடிசெய்துதூவி ஒன் றுகப்பிசைந்து போதுமான எலுமிச்சம்பழச்சாறுவிட்டு மறுபடியு ம்பிசைந்து புலவுமுதலிய சாதங்களுக்கு உபயோகப்படுத்துக.

மற்றொருவகை சட்ணி.

புதினாத்தழை கசகசா இரண்டும் ஒவ்வொருபலம்கொப்பறைத் தேங்காய்பலம் ஒன்னரை இஞ்சிருபாயெடை- $\frac{1}{4}$, வெள்ளைப்பூண்டு பலம் கால் பச்சைமுளகாய்-18, இவைகளையெல்லாம் முன்போல வேயரைத்து வழித்தெடுத்து ஒரு ஏனத்தில்வைத்து முக்கால்பலம் உப்பைப் பொடிசெய்து அதில் சேர்த்துத்தருந்த எலுமிச்சம்பழச் சாறுவிட்டுப்பிசைந்து உபயோகித்துக்கொள்க.

இதுவுமது.

கொத்துமலித்தழை பலம்-2, கொப்பறைத்தேங்காய் கசகசா இரண்டு சரியெடையாகப் பலம்- $\frac{1}{2}$, எல்லாவற்றையும் ஒருமிக்க அ ரைத்து எடுத்துக்கொண்டு முக்கால்பலம் உப்பைப் பொடிசெய்து தக்கஅளவு எலுமிச்சம்பழ ரசத்தோடு சேர்த்து பிசைந்துகொள்க,

இதுவுமது.

சீவிய இஞ்சிபலம் 2, புதினாத்தழை ரூபாயெடை-1, கொத்து மலித்தழை ரூபாயெடை- $\frac{1}{2}$, பச்சைமுளகாய் கசகசாகொப்பறைத் தேங்காய் வகைக்கு ரூபாயெடை-2, பொடிசெய்தவுப்பு உரித்தவெ ங்காயம் தனித்தனி ரூபாயெடை $3\frac{1}{2}$ இவைகளையெல்லாம் ஒன்ற ரைத்து முந்திரிகைக்காடி கருப்புக்காடி கடலைக்காடி இம்முன்று ள் வொன்று போதுமானமட்டும் விட்டுப் பிசைந்துகொள்க,

இதுவுமது.

கறிவேப்பிலை ரூபாயெடை 2-இஞ்சிகொப்பரைத்தேங்காய்க்கசா வெங்காயம் வகையொன்றுக்கு ரூபாயெடை-1, வெள்ளைப்பூண்டு ரூபாயெடை ½ பச்சைமுளகாய்-18 இவைகளை யெல்லாம் வொன்றாக அரைத்துப்பொடிசெய்த உப்பு ரூபாயெடைமூணுசேர்த்து எலுமிச்சம்பழச்சாருவது மேற்படி காயாவது புளிமாதளம்பழச்சாருவது விட்டுப்பிசைந்து உபயோகஞ்செய்துகொள்க.

நெல்லிக்காய்ச் சட்ணி.

15-நெல்லிக்காய்களை அடுப்புக்கும்பியில் புழுங்கவைத்து பெருத்து ஆறியபின்விரைகளைப்போக்கி அதனோடுகொத்துமலித் தழைக்கொப்பரைத்தேங்காய் வகைக்கு ரூபாயெடை-1-வுப்பு ரூபா எடை இரண்டு வெள்ளைப்பூண்டு வெங்காயம் ஒவ்வொன்றும் ரூபாயெடை அரைபச்சைமுளகாய்-12 இவற்றை ஒன்றாக அரைத்து மேற்சொல்லியமூவகைப்புளிப்புகளி லொன்றைவார்த்துப்பிசைந்து வைத்துக்கொள்க.

மற்றொருவகை.

நெல்லிக்காய்-12 அல்லது-15 எடுத்து முன்சொன்னபடி பக்குவஞ்செய்து-2 தோலாயெடை உப்பு ஒருதோலாயெடைகொத்து மலித்தழை-வகையொன்றுக்கு-½ தோலாயெடை-புதினாஇலைகொப்பரைத்தேங்காய்-¼ தோலாயெடைக் கசக்கசா எல்லாவற்றையும்ஒன்றாக அரைத்து மேற்படிபுளிப்பு மூன்றில் ஒன்றாய்ச்சேர்த்துப்பிசைந்துவைத்துக்கொள்க,

கத்திரிக்காய்சட்ணி.

2-கத்திரிக்காயை அடுப்புக்கும்பியில் புழுங்கவைத்து எடுத்து நீரில்கழுவிமேல்தோலுரித்து ஒருயேனத்திலவைத்துக்கொண்டுபச்சைமுளகாய்-1 உப்புதோலாயெடை-5 கொத்துமலித்தழைதோலாயெடை-மூணு வெங்காயம் தோலாயெடை-2 வெள்ளைப்பூண்டுதோலாயெடை-1 இவைகளைச்சேர்த்தரைத்து மேற்படிபுளிப்புமூன்றில் ஒன்றைவார்த்துப் பிசைந்து புசிக்கவேண்டும்.

நெல்லிக்காயும் பிரண்டையுஞ்சேர்ந்தகறி.

15-நெல்லிக்காய்களை முன்சொல்லியபடி பக்குவப்படுத்தி சரி எடைப்பிரண்டை நீரில் கால்மணிவரையில்வேவித்து எடுத்து நீரை

த்துடைத்துவிட்டு இவ்விரண்டையும் மூணு தோலாயெடை உப்பையும்-15 முளகாய்களையும் 2-ரூபாயெடைக் கொப்பறைத் தேங்காயையும் 1-தோலாயெடைக் கொத்துமலித் தழையையும் வகை ஒன்றுக்கு அறைரூபாயெடை கசகசா வெள்ளைப்பூண்டு வெங்காயங்களையும் நன்றாயரைத்து ஒருயேனத்தில்வைத்து மேலே சொல்லிய புளிப்புகளில் ஒன்றைச்சேர்த்தும் பிசைந்து போஜனத்தில்வைத்துக்கொள்க.

மேற்படி தாளித்த சட்ணி.

மேற்கூறிய அளவு நெல்லிக்காய் பிரண்டைகளையும் பக்குவப்படுத்தி அந்தப்படியே சம்பாரங்களையும் அரைத்துச்சேர்த்துப்புளிப்புமூன்றில் இஷ்டமான தொன்றை வார்த்துத் தாளிதஞ் செய்து வைத்துக்கொள்க.

மாதுளம்பூவும்நெல்லிக்காயஞ்சேர்ந்த சட்ணி.

மாதுளம்பூ-20, இதற்குச் சரியெடை நெல்லிக்காய் இவற்றில் பூவை அடுப்பின்மேல் சட்டியைவைத்து அதில் இளம்பதமாக வறுத்து காயைமுன்போலே பக்குவப்படுத்தி இவ்விரண்டையும் உப்பு ரூபாயெடை மூணைமுக்கால் பச்சைமுளகாய்-21, கறிவெப்பிலை ரூபாயெடை-½, கொப்பறைத்தேங்காய் கொத்துமலித் தழை புதின இஞ்சி ஒவ்வொன்றுக்கும் தோலாயெடை-1, வெள்ளைப்பூண்டு வெங்காயம் வகை ஒன்றுக்கு தோலாயெடை-½ இவைகளையும் ஒன்றாகவே அரைத்து ஒரு யேனத்தில் இரண்டுகரண்டி நெய்வார்த்து அதுகாந்துவரும்பக்குவத்தில் அதிற்போட்டுத் தாளித்து உபயோகப்படுத்திக்கொள்க.

புளிமாதுளம்பிஞ்சுச்சட்ணி.

புளி மாதுளம் பிஞ்சுகளில் 7-அல்து 8-சிறியவைகளாகக்கொண்டு வந்து அவற்றின் முகங்களையும் காம்புகளையும் அறுத்தெறிந்து அப்பிஞ்சுகளை பச்சைமுளகாய்-11, கொத்துமலிபிலை புதினத் தழை இரண்டும் ஒவ்வொரு துட்டெடை சீவியகோப்பறைத் தேங்காய்த் துட்டெடை மூணு கசகசா தோலாயெடை அறை தோல் போக்கிய இஞ்சி தோலாயெடை வெள்ளைப்பூண்டு தோலாயெடை-2 இவற்றோடு சிறிதும் நீர்விடாமல் எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்துத் தகுந்த உப்பும் பொடிசெய்து சேர்த்து மேற்படி பழச்சாறு

மறுபடியும்விட்டுக் கெட்டியாகவே பிசைந்து ஏழெட்டு நாள்வரையில் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் இந்தச்சட்ணி இரண்டு மூன்றுநாளைக்குப்பின் அதிக ருசிகரமாயிருக்கும்.

மாங்காய்ச்சட்ணி.

மரத்தில்நின்றும் இரக்கிய 7-மாங்காய்களை ஆற்றுக்கால் நீரில் கொட்டி எடுத்துத்துடைத்துக் கூர்மையான சூரியால்மேல்தோலைச் சீவிவிட்டு ஒவ்வொருகாயாய்க் கையில் வைத்துக்கொண்டு அரிந்து கடலைப்பிரமாணத் துண்டுகளாக அறுத்து கொட்டைகளையெறிந்து விடவேண்டும் செத்தை மணியில்லாமல் ஆய்ந்த 2½-படி உப்பை வெயிலில் 2-மணிநேரம் காயவைத்துப் பொடிசெய்து 8-பலம்முள காய் 2-பளமிளகு 5-பலம் கடுகு நான்கு பலம்சீரக வெந்தயங்கள் 4½-பலமஞ்சள் ஒவ்வொருபலம் சாதிக்காய் சாதிபத்திரி ஏலக்காய் ½-பலம் இலவங்கம் ½-பலம் குங்குமப்பூ-மஞ்சள்தவிர மற்ற யாவற்றையும் தளித்தனியாக நெய்யில்வறுத்து இவற்றையும்மஞ்சளோடு கூடப்பொடிசெய்து ஒண்ணைகாலே அரிக்கால்வீசை கூறெள்ளெண்ணையில் சேர்த்துப்பிசைந்து மேற்படிமாங்காய்ச்சிறுதுண்டுகளை அதனோடுசேர்த்துக்கிளி அகளவாய்ப்பாத்திரத்தில்அறைபடிநெய்வார்த்து அடுப்பின்மேல்வைத்துக் காய்ந்துவரும் பக்குவத்தில்2-பலம் வெள்ளைப்பூண்டையும் வகைக்கு ஒன்றரைபலம்சீரகவெந்தயங்களையும் 2-பிடிச் கறிவேப்பிலையையும்போட்டு சிவந்துவரும்போது மேலேகிளி வைத்திருப்பதை அதிலே யெடுத்துக்கொட்டிச் சட்டு வத்தால் செவ்வையாய்க்கிளி மூடித்தாளித்து புகை அடங்கின பின்பு தகுமான சாடியில் சேர்த்துச் சீலையால் வாயைக்கட்டி மூடியால்மூடி 8-நாள் வெய்யலில் வைத்து அதன்மேல் வுபயோகித்துக் கொள்ளலாம்பிற்பாடு ஒருபட்சத்துக்கொருநாள்வெயிலில்வைத்துக்கொண்டே வசவேண்டும்.

விளாங்காய்ச்சட்ணி.

விளாங்காய்களின் மேலோட்டையும் உள்விதைகளையும் நீக்கி மற்றபாகத்தில் இரண்டுபலம் நிறுத்தெடுத்து அதனோடு பத்துப்பச்சைமுளகாயையும் வகையொன்றுக்கு ஒரு தோலா யெடையாகக் கொத்துமலியிலையையும் புதினத் தழையையும் சீவிய இஞ்சியையும் ஒவ்வொன்றாய் அரைபுரையெடையைக் கசகசாவையும் வறுத்தகட

லையையும் ஒன்றரை ரூபாயெடைச் சீவிய கொப்பறைத் தேங்காயையும் இரண்டு தோலாயெடை உரித்த வெள்ளைப் பூண்டையும் நீர் விடாமல் எலுமிச்சம்பழச் சாறுவிட்டு நன்றாயரைத்துப் பின்பு தகுந்த உப்புப் பொடி செய்து சேர்த்து மறுபடியும் எலுமிச்சம்பழச் சாறு விட்டு இருகப் பிசைந்து ஒரு யேனத்தில் வைத்துக்கொண்டு வுபயோகப் படுத்திக்கொள்ளலாம்.

சட்ணிகளைச் சிலநாள் வரையில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் மேற்படி பழச்சாறு விட்டே அரைத்துப் பிசையவேண்டும் முள்ளங்கிழங்கு பாகற் பிஞ்சு பண்டப் பிஞ்சு அவரைப் பிஞ்சு முதலானவைகளில் கிழங்கை வெதுப்பாமலும் பிஞ்சுகளை வெதுப்பியும் மேலே சொல்லியபடி பக்குவப்படுத்திப் போஜனத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்க.

சட்ணிவகைப்பயடலம்-முற்றிற்று.

ஊறுகாய்வகை.

மாங்காய்யூறுகாய்.

மரத்திலிருந்து கீழேவிழாமல் இறக்கிய 100-பெரிய மாங்காய்களை ஆற்றுக்கால் பாய்ச்சலில் அல்லது ஒடுகிறநீரில் 2-மணி வரையும் ஊறப்போட்டுயெடுத்து முக்கால் மணிகேரம் ஆறவைத்து ஒவ்வொரு காயிலும் அரைக்கார்பங்கு விட்டு முக்காலே யரைக்கால் பங்குவரையும் உளியால் அல்லது தகுந்த ஆபுதத்தால் யிளந்துள்ளேயிருக்கிற பருப்பை யெடுத்துவிட்டு குப்பைமுதலிய இல்லாபல் சுத்தஞ்செய்த 2½-படி அல்லது 3-படி வுப்பை வெய்யலில் 2-மணி நேரம் காயவைத்தும் 6-பலம் முளகாயையும் 3-பலம் வெந்தயத்தையும் ஒவ்வொன்றும் 4-பலம் ஆக சீரகத்தையும் மஞ்சளையும் 2-பலம் கடுகையும் வெவ்வேறாக நெய்யில்லவறுத்தும் பொடிசெய்து அப்பொடிகளை 1½-அல்லது ஒன்றரைவீசை அப்போது ஆடிய நல்லெண்ணெயில்போட்டுப் பிசைந்து ஒரு தோலாயெடைப் பெருங்காயத்தையும் அசைவீசை மிளகையும் வகைக்கு 2-பலம் ஏலக்காய்சாதிக்காய் சாதிபத்திரிகளையும் பொடிசெய்து 4-பலம் வுரித்த வெள்ளைப்பூண்டை நசுக்கி இவை யெல்லாவற்றையும் ஒன்றரைப்படி

பச்சைக் கடலையும் மேற்படி எண்ணையில் சேர்த்து மறுபடியும் பிசைந்து ஒவ்வொரு மாங்காய்க்குள்ளும் நிரம்பவைத்து மீதியை அக்காய்களுடனே சேர்த்துவிடவேண்டும்.

பின்பு நெய்யும் நல்லெண்ணையும் சரியெடையாக அரை நிசை ஒரு ஏனத்தில்விட்டு அடுப்பின்மேலே வைத்துத் தீயெரித்து நன்றாய்க் காய்ந்துவரும்போது வகைக்கு ஒருபலமாக வுரித்த வெள்ளைப் பூண்டையும் கடுகுசீரக வெந்தயங்களையும் ஒருபிடி கரிவேப்பிலையையும்பெய்து மேல்மூடியால் மூடி ஒன்றரைநிமிஷம் பொறுத்துத் திறந்து அவை சிவந்த நிறமாய் மணக்குந் தருணத்தில் முன்னே ஆயத் தஞ்செய்து வைத்திருக்கும் மாங்காய்களை மெல்லக்கொட்டித் தாளிக்கவேண்டும் தாளிதப்புகை அடங்கியபின் காய்களை வேறேவொரு சாடியில் சேர்த்து வெள்ளைக் குட்டையால் வாயைக் கட்டி மேலே ஒரு மூடியால்மூடி நாற்பதுநாள் வெயிலில் வைக்கவேண்டும்.

ஒருசமயம் எண்ணெய் மாங்காயின்மீது நிற்காமல் குறைந்திருந்தால் இன்னம் அரைவீசை எண்ணெயை மேலே ஊற்றி அந்த நாற்பதுநாள் சென்றபின்பு உபயோகப் படுத்தவேண்டும்.

மற்றொருவகை.

100-மாங்காயை முன்போலவே மரத்தில் நின்றும் இறக்கிச் சுற்றிசெய்து விட்டுப் போகாமல் இரண்டாகப் பிளந்து வெந்தயம் சீரகம் தவிர மேற்சொல்லிய மற்ற சம்பாரங்களை யெல்லாம் முன் கூறியபடி வறுத்துப் பக்குவஞ்செய்தும் அக்காய்களில்நிரப்பி மேற்படி தாளிதம்செய்து ஒரு சாடியில் போட்டு ஒரு மண்டலம் வெயிலில் வைத்து உபயோகித்துக் கொள்ளவேண்டும்.

இதுவுமது.

100-மாங்காய்களைக் காயப்படாமல் மரத்தினின்று மிறக்கி முன்னையபடி சுத்தஞ்செய்து 3-படி உப்பையும் 7-பலம் முளகாயையும் 2-பலம் மிளகையும் 18-பலம் கடுகையும் வகைக்கு 5-பலம் ஆக மஞ்சள் வெந்தயசீரகங்கள் 2-படிக் கடலைமாவையும் மேலே சொல்லியதில் யாதொரு வித்தியாசமுமில்லாமல் பக்குவப்படுத்தி 4-பிடிக் கொத்துமலி யிலையையும் 5-பிடிப் புதினாத் தழையையும் புறணி சீவிய 3-பலம் இஞ்சியையும் 2-பலம் உரித்த வெள்ளைப்பூண்டையும் ஒருமிக்கக் கொத்திக்கொண்டு மேற்படி சம்பாரங்களோடு சேர்த்

துப் பிசைந்து மாங்காய்களுக்குள் நிரப்பி முன்போலவேதானித்து வேறு சாடியில் வாய்கட்டி மூடியால்மூடி நாற்பதுநாள் வெய்யலில் வைத்து பின்னே போசனத்துக்கு உபயோகப்படுத்தவேண்டும்.

எலுமிச்சங்காயுறுகாய்.

ஒரு பெரிய பாத்திரத்தில் ஏழுபடி சுத்தநீர் விட்டு அடுப்பின் மீது கொதிக்கவைத்துக் கொதித்துவருஞ் சமயத்தில் இறக்கிக் கொண்டு நூறுபெரிய எலுமிச்சம்பழத்தை அதிற்போட்டு ஒருநிமிஷம் தாமதித்துக் கொதிநீரினின்றும் எடுத்து வெள்ளைக் குட்டையால் ஒவ்வொன்றையும் துடைத்து வைத்துக்கொண்டு கல் மண் போக்கிச் சுத்திசெய்து வெயிலில் காயவைத்த 1½-படி வுப்பையும் நல்லெண்ணையில் தனித்தனியே வறுத்த 3½-அல்லது 4-பலம் முளகாயையும் 1-பலம் மிளகையும் 3-பலம் வெந்தயத்தையும் அவ்வளவு கடுகையும் 2-பலம் சீரகத்தையும் பொடி செய்து அப்பொடியும் 5-பலம் இஞ்சிரசத்தையும் 15-பலம் சிறுசு அறிந்த பச்சைமுளகாயையும் 10-பலம் நல்லெண்ணையில் சேர்த்துப் பிசைந்து மேற்படி காய்கள் விட்டுப்போகாமல் நான்காய்ப் பிளந்து ஒவ்வொன்றிலும் அச்சம்பாரத்தை நிரப்பி வைக்கவேண்டும் பின்பு ஒருபெரிய ஏனத்தில் 10-பலம் நல்லெண்ணெய் வார்த்து அதில் 2-பலம் உரித்த வெள்ளைப்பூண்டும் வகை ஒன்றுக்கு அரைபலம் ஆக சீரகவெந்தயங்களும் ஒருபிடி கறிவேப்பிலையும் போட்டு வறுத்துவரும்போது மேலே பக்குவப்படுத்தி வைத்திருக்குங் காய்களை வொருசேர்க் கொட்டித் தானித்துப் புகையடங்கியபின் வேறொரு சாடியில் எடுத்துவைத்து வாயைச்சீலையால் மூடி 20-நாள் வெயிலில்வைத்துப் பிறகு உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

வேறு.

100-எலுமிச்சம்பழம் பெரிதாகப் பொறுக்கி யெடுத்து முன்போலவே சுத்தவெந்நீரில்போட்டுஒருநிமிஷம் பொறுத்துயெடுத்து வெள்ளச்சீலையால் துடைத்து ஒரு சாடியிலேகொட்டி சுத்திசெய்த 2½-படி வுப்பைப் பெய்து 25-எலுமிச்சம்பழச் சாறுவிட்டு அதன் மேல் உழக்கு முந்திரிக்கைக்காடி அல்லது கருப்பங்காடி வார்த்து வெள்ளைக்குட்டையால் சாடியின்வாயைக்கட்டி 60-நாள் வெளியில் வைத்து உபயோகித்துக் கொள்ளலாம் பிற்பாடு வாரத்துக் கொரு நாள் வெயிலில் வைக்கவேண்டும் இதுபித்த ஆரமென்னப்படும்.

வேறு

பெரும் பழங்களாக 100-எலுமிச்சம்பழங்களைக் கொதிக்கிற நீரில் போட்டு 2-நிமிஷஞ் சென்றபின்பு எடுத்துத்துடைத்து வைத்துக்கொண்டு 3½-பலம் முளகாய் ஒன்றரைபலம் மிளகு வகைக்கு 2-பலம் ஆக வெந்தயம் சீரகம் கடுகு வெள்ளைப்பூண்டு 3-பலம் பச்சைமுளகாய் பின்னே சொன்னவைகளை வறுத்துப் பொடிசெய்துக் கால்படிக் கடலைமாவையுஞ் சேர்த்து ஒரு யேனத்தில் 3-பலம் நெய்யும் 12-பலம் நல்லெண்ணெயும்வார்த்து அதில் அவற்றையெல்லாம் பிசைந்து மேற்பழங்களைப் பிண்டுபோகாமல் நான்கு பிளவாக வகிர்ந்துப்பிசைந்து வைத்திருக்கும் சம்பாரத்தை ஒவ்வொரு பழத்திலும் நிரம்பவைத்து மாவிலிங்கக்கிழங்கு ஒருவீசை கொண்டு வந்து மேற்புறணியைச்சுறண்டிச் சிறுதுண்டுகளாக நறுக்கி வுள்ளேயிருக்கும் கடினவேரைப்போக்கி 4-பலம் புளியை போதுமான நீர் ஈரைத்து அதில் மேற்படி துண்டுகளைப்போட்டு மூணு நிமிஷம் கொதிக்கவைத்திறக்கி வேறொரு யேனத்தில் கொட்டிக்கொண்டு நன்றாய்க்கழுவி மேற் பக்குவஞ்செய்திருக்கிற பழங்களோடு சேர்த்து மேலே சொல்லியபடி தாளிதஞ்செய்து இறக்கி 20-நாள் வெயிலில் வைத்துப் பின்பு உபயோகஞ்செய்துக் கொள்ளலாம்.

தெல்லிக்காயுறுகாய்.

1½-படி வுப்பு 1½-பலம் மிளகு 5-பலம் முளகாய் வகைக்கு 1½-பலம் வெந்தயம் சீரகம் மஞ்சள் 2 பலம் கடுகு இவைகளை யெல்லாம் வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொள்ளவேண்டும்.

பின்பு 15-படி நீரையாவது 1-படி மோர சேர்ந்த 5-படி நீரையாவது கொதிக்கவைத்துக் கொதிக்கிற தருணத்தில் அதிக முற்றலாய்க் காயப்படாததாயுள்ள 8-படி நெல்லிக்காய்கள் அதிற் கொட்டி ஒரு நாழிகை வரையும் வைத்து அப்புறம் யெடுத்து வெள்ளத்துண்டால் துடைத்துக்கொண்டு மேற்படி பொடியில் 8-பலம் நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து அதை அக்காய்களோடு சேர்த்துப் பிசறி ஒரு யேனத்தில் ஆழாக்கு நெய்வார்த்து அடுப்பிலேற்றிக் கொதிக்கும்போது அரைபலம் வரித்த வெள்ளைப்பூண்டும் வகைக்கு கால்பலம் ஆக வெந்தயமும் சீரகமும் 1-பலம் கடுகும் போட்டுச் சிவந்து வருகையில் மேற்படி காய்கள்கொட்டித் தாளித்துப் புகை அடங்குகிற பரியந்தம் மூடிவைத்துப் பிற்பாடு வேறொரு சாடியில்

கொட்டிக்கொண்டு வெள்ளக்குட்டையால் வாயைக்கட்டி 8-நாள் வெயிலில்வைத்துப் பின்பு வுபயோகப்படுத்தலாம்.

வேறு

7-படி மோரும், 7-படி நீரும், ஒரு பாத்திரத்தில் வார்த்து அதில் நன்றாய்த்தேறிய 8-படி நெல்லிக்காய்கள் கொட்டி ஒருமணி நேரம் அடுப்பின்மேல் வைத்து அவிக்கவேண்டும் ஒருகாயைக் கையால் அமுக்கினால் சுளசுளயாகப் பிண்டுபோகிற சமயத்தில் இறக்கி வேறு ஏனத்தில்கொட்டி குளிர்ந்த சலம்விட்டு அலசிஎடுத்து நசுங்கிப்போகாமல் நந்நான்கு பிளவுகளாய்ப் பிளக்கும்படி விரல்களால் அழுகிக் கொட்டைகளை எறிந்துவிட்டு கடுகு 7 - பலம் வெந்தயம் இரண்டரை பலம், சீரகம் முளகாயும் மிளகுத் தணித்தனி 2-பலம் மஞ்சள் 1-பலம் எடுத்து நல்லெண்ணெயில் வறுத்து நொறுங்கப் பொடிசெய்து 1½-படி வுப்பையும் வுப்படியே பொடி செய்துக் கொண்டு மேற்படி நெல்லிக்காய் வுப்புகளோடு சேர்த்துப் பிசறி ஒரு யேனத்தில் 3-பலம் நெய்யும் 7-பலம்-நல்லெண்ணெயும் வார்த்துக் காய்ந்து வரும்போது கொஞ்சம் சீரகம் வெந்தயம் கறிவேப் வேப்பிலை உரித்த வெள்ளைப் பூண்டும் 3-நெல்லெடைப் பெருங்காயத்தூளும் போட்டுச் சிவந்துவரும் பக்குவத்தில் அக்காய்களைக் கொட்டித் தாளித்துக் சட்டுவத்தால் கிளறி மூடி இறக்கி வைத்துப் புகையடங்கியபின் ஒரு சாடியிற்கொட்டி வாய்க்கு வெள்ளைக் குட்டையை கட்டி மூன்றுநாள் வெயிலில் வைத்துக் காலைப் போசனத்துக்கு உபயோகித்துக் கொண்டால் பித்தத்தை அறிக.

ஊறுகாய்வகைப் படலம்-முற்றிற்று.

தி த் தி ப் பு வ கை.

மாங்காய்த்தித்திப்பு.

கீழே விழவொட்டாமல் மரத்தில்நின்றும் இறக்கிய நல்லமுற்ற லாகியமாங்காய்கள் அதாவது பழுக்காதமாங்காய்கள் நூறுஎடுத்து வெந்நீரில் 2½-மணி நேரம் ஊறவைத்துப் பின்பு அழுக்குப்படியாத சீலையால் நன்றாய்த் துடைத்துக் கூர்மையான சூரிகொண்டு மேல் தோல்சீவிக் கொட்டையைப்போக்கி வைத்துக்கொண்டு 10-வீசை நெய்யில் 1½-மணிநேரம்வேசவைத்து 50-சேர் 10-வீசை சீனிச்சர்க்கரை அல்லது 1½-வீசை கற்கண்டு இரண்டிலொன்றை அழுக்கெடுத்துப் பாகு காய்ச்சி வேகவைத்த மாங்காய்ப் பிளவுகளை அப்பாகில் எடுத்துவிட்டு சாதிக்காய் சாதிபத்திரி ஏலம் வகைக்குப் பலம் 5, குங்குமப்பூ வராகனெடை 4, அந்நியாசிப்பூப் பலம் 1, இவைகளைப் பொடிசெய்து அதில் தூவி இவை முழுமையும் பெரிய சாடியில் போட்டு ஒரு மண்டலம் நிழலிலேயே மூடிவைத்துப் பின்னே புசிக்கலாம்

வேறு

மேலேசொன்ன விபரமாக நூறு மாங்காய்களை மரத்தில் நின்றும் இறக்கிச் சுடுநீரில் 2-மணிநேரம் ஊறவைத்து அந்த நீரிலே தானே நன்றாய்த் தேய்த்துக் கழுவிச் சலவைச்சீலையால் துடைத்து மேல்தோலையெடுத்து இரண்டாகப் பிளந்து விரையைப்போக்கி 60 சேர் கற்கண்டு அல்லது அவ்வளவு கள்ளிக்கோட்டைச் சர்க்கரை அழுக்கெடுத்துப் பாகுகாய்ச்சி அதில் அந்தக் காய்ப் பிளவுகளை எடுத்துவிட்டு 5-சேர் பந்நீரும் அரைசேர் எலுமிச்சம்பழச் சாறு விட்டு வகைக்கு 5-வராகனெடையாகச் சாதிக்காய் சாதிபத்திரி ஏலமும் 1-வராகனெடைக் கஸ்தூரியும் அவ்வளவுயெடை அம்மரும் 3-வராகனெடை குங்குமப்பூவும் பொடிசெய்ததூவி இவற்றையெல்லாம் ஒரு சாடியில்சேர்த்து வெள்ளைச்சீலையால் வாயைக்கட் 5-நாள் வெயிலில்வைத்துப் பிறகு 4-நாள் நிழலில்வைத்துப் பின்பு புசிப்பது யோக்கியம் இது தாதாபுஷ்டி யுண்டாக்கும்.

வேறு.

அக்பர் பிரியமாகப் புசித்தது.

தேறியதாயும் திரண்டதாயும் மரத்தினின்றும் இறக்கியதாயு முள்ள 50-மாங்காய்களை முன் செரன்னபடி பக்குவஞ்செய்து சூரி

யால் மேல்தோலைச்சீவிவிட்டு இறுபதுசேர்ப் பாலில் பத்துசேர் நீர் சேர்த்து அதிலே இந்தக் காய்களைப் போட்டு 1-மணிநேரம் அடுப் பின்மேல்வைத்துக் காய்ச்சியிறக்கி 1-மணிநேரம் ஆரவைத்து காய்களை வெளியே எடுத்துக்கொண்டு முப்பத்தைந்துசேர் சீனிக்கற்கண்டு அழுக்கெடுத்துப் பாகுகாய்ச்சி அதிற்போட்டுப் பின்பு 2-பலம் சாதிக்காயம் அவ்வளவு ருமிமஸ்துகியும் 2½ பலம் சாலம் மிசிரியும் வசைக்கு 1½-வராகனெடை அம்பரும் கஸ்தூரியும் மூன்றேகால் வராகனெடைக் குங்குமப்பூவும் 5-வராகனெடை ஏலமும் 1-வராகனெடைக் கோரோசனமும் பொடி செய்து அப்பொடியையும் 1-சேர் வாதுமை நெய்யையும் சேர்த்து இவையாவற்றையும் ஒரு மண்சாடியில் கொட்டி வாயை இரண்டு மூன்று மடிப்பாக வெள்ளைத் துணியால் மூடிக்கட்டி மேல்மூடியால் மூடி மூன்று சீலை மண்செய்து 1-கஜக்கோல் ஆழம் குழிதோண்டிப் புதைத்து நார்பதுநாள் சென்று பின்பு எடுத்து வாயைத்திறந்து ஒரு மெல்லிய சீலையால் மறுபடியுங்கட்டி ஒருநாள் நிழலில் காற்றூரவைத்துக் காலையில் வெறும் வயிறு யிருக்கும்பேர்து சாப்பிடவேண்டும். இதனால் தாது யிரல்தழும் விர்த்தியாகும்.

எலுமிச்சங்காய்த்தித்தீப்பு

முக்கால்தரம் பழுத்த நூறு எலுமிச்சங்காயைக் காயம்படாததாகப் பொறுக்கியெடுத்து 1-மணிநேரம் வெந்நீரில்போட்டு வைத்தெடுத்துத் துடைத்து 15-பலம் படிக்கலப்பில்லாத கொம்புத் தேனைக் காய்ச்சி அழுக்கெடுத்துவிட்டு அதில் இந்தக் காய்களைப் போட்டு ஒவ்வொன்றும் ஐந்து வராகனெடையாகச் சாதிக்காய் ஜாபத்திரி ஏலம் பொடிசெய்து தூவி ஒரு பெரிய ஜாடியில் இவையெல்லாம் சேர்த்து வாய்க்கு வெள்ளைக் குட்டைகட்டி மூடியால் மூடி பதினைந்துநாள் வெயிலில்வைத்துப் பின்னே உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

மேலே சொல்லியபடி நூறு யெலுமிச்சங் காய்களை நாலுபடியில் மூன்றுபடிப் பசும்பால்விட்டு அதிலேகொட்டி 1½ மணிநேரம் அடுப்பின்பின்மேல் வைத்துக்காய்ச்சி இறக்கி காய்களையெடுத்து வெள்ளைச்சீலையால் துவட்டிக்கொண்டு பதினைந்து பலம் சீனிச் சர்க்கரையைக் காய்ச்சி அழுக்கெடுத்துப் பாகுசெய்து காய்களைப்போட்டு மூன்று வராகனெடை யேலம்-சாதிக்காய்-சாதிபத்திரி பொடிபண்ணித்தூவி அவைகள் யாவற்றையும் ஒரு சாடியில் போட்டு வாய்க்

குச் சீலைகட்டி வெயிலில் 5-நாள் வைத்தெடுத்துப் பின்பு உபயோகஞ்செய்துகொள்க.

நெல்லிக்காய்த்தித்திப்பு.

காயப்படாத முற்றிய பெருங்காய்களாக 8-படி நெல்லிக்காய்களைக் கொண்டுவந்து ஒவ்வொரு காயையும் ஈச்சமுள் ஈந்துமுள் ளால் முழுமையுங்குத்தி படிச் சுண்ணாம்புக்கல்லில் 8-படி நீர் விட்டுத் தாளித்துக் கல்வெந்தபிறகு மேலேநிற்கிற தெளிந்தநீரை யிருத்தெடுத்து அந்தநீரில் மேற்படி காய்கள்கொட்டி அரைநாழிகை வேலித்துயெடுத்து அழுக்கில்லாத துணியால்துடைத்து 26-சேர்ச் சீனிச் சருக்கரையைக்காய்ச்சி அழுக்கெடுத்துவிட்டுப் பாகுபண்ணி அதிலே கொட்டித் தினுசுக்கு 2-வராகனெடையாக யேலம் சாதிக் காய் சாதிபத்திரி பொடிசெய்து தூவி இவற்றை யெல்லாம் பெரிய சாடியிற்போட்டு வெள்ளைச்சீலையால் மூடிக்கட்டி 3-நாள் வெயிலில் வைத்துப் பின்பு புசிக்கவேண்டும்.

வேறு

மேலே சொல்லியபடி 8-படி நெல்லிக்காய்கள் கொண்டுவந்து போதுமான மோரும் மேற்படி சுண்ணாம்புகளில் நீரும் சரிப்பாக மாகக்கலந்து அதிலேகொட்டி பெருந்தீழூட்டி அடுப்பின்மேல் 3-நிமிஷம்வைத்து இறக்கிக் காய்கள் யெடுத்து தனிமோரிற் கொட்டி எடுத்துத் துடைத்துவைத்து வெள்ளைச் சருக்கரையாவது கற்கண்டையாவது 16-சேர் காய்ச்சி அழுக்கெடுத்துப் பாகுபண்ணி அதை ஒரு சாடியிலூற்றி அந்தப்பாகில் மேற்படி காய்கள்கொட்டி வகைக்கு அரை விராகனெடையாக கஸ்தூரியும் அம்பரும் ஒவ்வொன்றும் 2½ வராகனெடையாக ஏலமும் சாதிக்காயும் சாதிபத்திரியும் பொடிசெய்து அதிற்போட்டு வாய்க்கு வெள்ளைக் குட்டைகட்டி மேல்மூடியால் மூடி மண்கவசம் செய்து நெகிலம்பாரத்துக்குள்ளே 21-நாள் வைத்துப் பின்புயெடுத்து வாயைத்திறந்து மெல்லியதுணியால்மூடி ஒருநாள் ஆறவிட்டு அப்புறம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

வேறு

மேற்கூறிய நெல்லிக்காய் 8-படி யெடுத்துத் தனிமோரிற் கொட்டிக்காய்ச்சி வெள்ளைத் துணியால் துடைத்துவைத்துசர்க்கரைஅல்லது கள்ளிக்கோட்டைச் சருக்கரையை அழுக்குப் போக்கிப் பாகு காய்ச்சி அதில் மேற்படி காய்கள் சேர்த்து பெரியசாடியில் போட்டு

கஸ்தூரி அரைவராகனெடை சாதிக்காய் சாதிபத்திரி ஏலம் வகைக்கு 4-வராகனெடை குங்குமப்பூ 2-வராகனெடை இவைகள் பொடியாக்கி மூன்றுபலம் பனிரீரில் கலக்கி அச்சாடியில் விட்டு வாய்க்கு வெள்ளைகுட்டைக் கட்டிச் சீலைமண்செய்து நெல்லுக்குப்பைக்குள் வைத்து 15-நாள் பொறுத்தெடுத்து வாயைத்திறந்து மெல்லிய துணியாற் கட்டி ஒருநாள் காற்றூரவைத்துப் பின்னே புசிக்க வேண்டும். இது பித்தத்தைப் போக்கும்.

இலந்தங்காய்த் தித்திப்பு.

முக்கால்தரம் பழுத்த பெரிய இலந்தங்காய் அஞ்சுபடிக்கொண்டு வெந்து வெந்நீரில்போட்டு ஒன்றரைநிமிஷம் தாமதித்தெடுத்துத் துடைத்துச் சீனிசர்க்கரைப்பாகில் முன்சொல்லி வந்ததில் யாதொன்றுங் குறைவில்லாமல் பக்குவப்படுத்தி வுபயோகஞ் செய்து கொள்க.

சேப்புப்பழத் தித்திப்பு.

சேப்புப்பழம் ஐம்பது கொண்டுவந்து நெல்லிக்காய்க்குச்சொன்னமுறையில் சிறுதும் பிசுகாமல் பக்குவஞ்செய்து வைத்துக்கொண்டு உபயோகப்படுத்தவேண்டும்.

அக்பர் பிரியமாய் உபயோகப்படுத்திய

இஞ்சித் தித்திப்பு.

10-வீசை தேறிய இஞ்சியை மேல்தோல் சீவிய வெந்நீர் தனிமோர் ஒவ்வொன்றிலும் ஐந்தைந்து நிமிஷமும் இளநீரில் ஐந்துநாழிகையும் ஊறப்போட்டு எடுத்து நிழலிலுலர்த்தலாக 3-நிமிஷம் உலர்த்தி எலுமிச்சம்பழச்சாற்றில் 7-நாழிகை ஊறவைத்துக்கொண்டு 20-வீசைச் சீனக்கற்கண்டைப் பொடிசெய்து 2½-படி நீரில் கொட்டி அரைப்புட்டிப் பனிரீரும்விட்டுக் காய்ச்சிப் பாகுபதமாய் வருந் தருணத்தில் ஒரு மண்சாடியில் வார்த்து மேலே பக்குவஞ் செய்திருக்கிற இஞ்சியை அதிற்சேர்த்து வகை ஒன்றுக்கு 3-வராகனெடை வீதமாக ஏலம் சாதிக்காய் சாதிபத்திரி குங்குமப்பூ இவைகள் பொடிபண்ணி 2-பலம் எலுமிச்சம்பழச்சாற்றில் கலக்கி மேற்படியிஞ்சியில் ஊற்றினவுடனே 1-வராகனெடைக் கஸ்தூரியைப் பொடியாக்கிச் சேர்த்துச் சாலியின் வாய்க்கு வெள்ளைக்குட்டை கட்டிச் சீலைமண்செய்து நெல்லிலாவது வரகிலாவது 21-நாள் உள்ளேவைத்திருந்து மறுநாளெடுத்து வாயைத்திறந்து மெல்லியசீலையால் வாயைக்கட்டி ஆறவிட்டுப் பின்னே வுபயோகப்படுத்தவேண்டும் இது பித்தவாயுவைக் கண்டிவைத்துப் பசிதீபனமுண்டாக்கும்.

வேறு.

இஞ்சி பத்துவீசை யெடுத்துக்கொண்டு மேற்புரணியைச் சீவி போதுமான மோரும் நீரும் சரிப்பங்காகக் கலந்து விளாவி அதிற் போட்டு காய்ச்சியெடுத்துக் குட்டையால் துடைத்துக் கொம்புத் தேன் 35-அல்லது முப்பதுவீசையோடு 2-வீசைநீர் சேர்த்து அடுப் பின்மேல் வைத்து நீர்வற்றக்காச்சி அழுக்கெடுத்துவிட்டு ஒரு மண் சாடியில் வடிக்கட்டி அந்தப்பாகில் இஞ்சியைச்சேர்த்து ஐந்துப லம் பனிரீரில் ஒவ்வொன்றும் ஐந்து வராகனெடையாகச் சாதிக் காய் சாதிபத்திரி ஏலம் இவற்றைப்பொடிபண்ணிக் கூட்டிக்கலக்கி மேற்படி சாடியில்விட்டு அதன்வாயை மூடிச் சீலைமண்செய்து ஒரு கஜத்தாமும் தோண்டிப்புதைத்து முப்பதுநாள் பொறுத்து யெடு த்து வாயைத்திறந்து ஒருநாள் ஆறவைத்துப் புசிக்கலாம்.

உபயோகவிதி.

யெல்லார் தித்தீப்புகளையும் காற்றூவைத்தபின்பு மூடியால் மூடி வைத்துக்கொள்வதுமல்லாமல் வாரத்துக்கொருதரம் வெயிலி ல் வைத்துக்கொண்டே வரவேண்டும் யெடுக்கும்போதெல்லாம்வெ ள்ளிக்கரண்டி மரத்தால்செய்த சிறியகரண்டி இவற்றில் யேதாவது ஒன்றாலேயே யெடுக்கவேண்டும்.

தித்தீப்புவகைப்படலம்-முற்றிற்று.



பாயச வகை.



பாலும் கோதுமைமாவையுஞ்சேர்ந்த பாயசம்.

ஐந்துபடிப்பாலை ஏடுகட்டவொட்டாமல் துழாவி நன்றாய்க் காச்சிக் காய்ந்துவருந்தருணத்தில் காலேஅரிக்கால் அல்லது அரை படிக்க கோதுமையை அதிற்கொட்டிச் சிறிய சட்டுவத்தால் கிடைக்கொண்டே யிருக்கவேண்டும்.

இல்லாவிட்டால் மேற்படி ரவைகள் சிறுசிறுகட்டிகளாகச் சேர்ந்து திரளும் இதுவெந்துவருந் தருணத்தில் ஐந்துபலம் வாதுமை பருப்பைத் தோல்போக்கி முளகாய்ப்படாத அம்மியில் சுந்தனம்

போலரைத்து 3-பலம் நீரில்கலக்கி இதை முன்னும் ஐந்துபலம் பந்
நீரை அதன்பின்னுமாக விட்டு 1½-படி வெள்ளைச்சர்க்கரை அல்ல
து 1½-படியெடுத்துப் பொடிசெய்த கற்கண்டைப் போட்டு நன்றா
ய்க்கிண்டி குழம்பாய்வரும் பக்குவத்தில் இறக்கிவைத்துக்கொண்டு
சற்றே சுடுகையோடு சாப்பிடவேண்டும்.

வேறு.

மேலேசொல்லிய அளவு பால்அளந்து வார்த்துக் காச்சி அப்
பால் கொதித்துவருஞ் சமயத்தில் அரைபடி கோதுமைநொய்யைக்
கொட்டிக் கிண்டிக்கொண்டே யிருந்து அது வெந்துவரும்போது
7-பலம் வாதுமைப்பருப்பை முன்போலப்படுத்திச் சேர்த்துப்

பின்பு மெற்படி அளவு விரையில்லாத திராட்சப்பழத்தை செ
த்தை முதலானவையில்லாம லாய்ந்துகொண்டு கொஞ்சநீரில் அல
சியெடுத்து அப்பாயசத்தில் போட்டு அப்பழத்துக்குச் சரியெடை
பனிநீர்விட்டு

ஒண்ணேழுக்கால்படி கள்ளிக்கோட்டைச் சர்க்கரையாவது
2-படிக் கற்கண்டுப்பொடியாவது கொட்டிக் கிண்டிக்கொண்டேயி
ருந்து மேற்படி பாயசப்பக்குவத்தில் இறக்கிவிடவேண்டும்.

சப்பரிசிப்பாயசம்.

ஐந்துபடிப் பசும்பாலில் ½-படி நீர்கலந்து அடுப்பின்மீதேற்றி
நன்றாய்க் காய்ந்துவருகையில் சப்பரிசி முக்கால்படிக் கொட்டிக்
கிண்டிக்கொண்டேயிருக்கவேண்டும். முக்கால்திட்டம் வெந்துவரு
ம்போது 3-பலம் வாதுமைப்பருப்பையும் அஞ்சுபலம் பனிநீரையு
மதில்சேர்த்து மேலேசொல்லிய அளவு கற்கண்டுத்துள் அல்லது
வெள்ளசர்க்கரை கொட்டிக் கிண்டிக்கொண்டிருந்து மேற்படி பக்
குவத்தில் இறக்கிவிடவேண்டும்.

மூங்கில் பாயசம்.

பால் ஐந்துபடியும் நீர் 1-படியுமாகக் கலந்து காச்சி காய்ந்து
கொண்டிருக்கும்போது குத்தித்தீட்டிப் புடைத்துக் கல்மண்ணில்
லாமல் ஆய்ந்த முக்கால்படி மூங்கிலரிசியை அதிற்கொட்டி முக்கா
லையரைக்கால் வரிசிவெந்து வருஞ்சமயத்தில் வாதுமைப்பருப்புத்
திராட்சப்பழம் வெள்ளசருக்கரை இவற்றை முறையே மேல்சொல்
லிய அளவாகச்சேர்த்து மேற்படி பக்குவமாய் இறக்கிக்கொள்க.

பச்சரிசிநொய் பாயசம்.

அஞ்சபடிப் பசும்பாலை நன்றாகக் காய்ச்சிக் காய்ந்து வரும் போது கல்மணலில்லாமல் சுத்தஞ்செய்த அரைப்படிப் பச்சரிசி நொய்யைக் கொட்டிக் கிண்டிக்கொண்டேயிருந்து 3-பலம் வாதுமைப்பருப்பை அரைத்து அஞ்சபலம் பனிநீரில்கரைத்து அதில் விட்டு மறுபடியும் கிண்டி நொய்மேற்சொன்ன பக்குவத்தில் வெந்துவருகையில் சருக்கரை கற்கண்டுத்துள் இரண்டில் ஒன்றை முன் சொன்ன அளவெடுத்து அப்பாயசத்தில் போட்டுத்துழாவி மேற்படி பக்குவத்தில் இறக்கிவிடலாம்.

பாயசவகைப்படலம்-முற்றிற்று.

ப ல க ர வ கை.

பூரிபலகாரம்.

2-படி கோதுமைநொய்யை இராத்திரிக்கே தகுந்தநீரில் பிசரி வைத்து உதயத்திலெடுத்து அகலக்கல்லின்மேல்வைத்து இருப்புப் பூணுலக்கையால் இடித்து உருட்டி மறுபடியும் இடித்து இப்படிப் பலமுறைசெய்து அப்பளப்பலகையின்மேல் அதில் கொஞ்சமாவை வைத்து அப்பளக்குழுவியால் அப்பளம்போல் அகலமாச் செய்து வைத்துக்கொண்டு அவற்றுள் சிலவற்றை நெய்யிற்பொரித்து உரலிற்போட்டிடித்து மாவாக்கி அந்தமாவைத்தெள்ளிப் பருமனாயுள்ளதாகளை எடுத்து மறுபடியும் இடித்து மாவாக்கிக்கொண்டு அம்மாவையும் 1-படிச்சருக்கரையும் கல்மணலில்லாமல் சுத்தப்படுத்தி இளவறலாக வறுத்த $\frac{1}{4}$ -படி கசகசாவையும் மேல்தோல் போக்கி நருக்கிய அஞ்சபலம் வாதுமைப்பருப்பையும் 4-முடித்தேங்காய்த் திருகலையும் ஒன்றாகச்சேர்த்து கலக்கி அதில் போதுமானதையெடுத்து மேலே அப்பளம்போல செய்துவைத்திருப்பதி னடுவில்வைத்து மடித்து அதன்ஓரத்தைச் சந்துவிடாமல் பிடித்துச் சேர்த்துட்டு நெய்யில் திருப்பிப்போட்டு வறளச்செய்து யெடுத்து உபயோகஞ்செய்துக்கொள்க.

கர்ச்சூர்ப்பலகாரம்.

மாவில்லாமல் புடைத்து $1\frac{1}{4}$ -படிகோதுமைநொய்யை $1\frac{1}{4}$ -படி வெள்ளைச்சர்க்கரையை அழுக்கெடுத்துப் பாகுகாய்ச்சி அதில் கொ

ட்டிப் பிசைந்துகொண்டு 3-பலம் உருக்காத கெட்டிரெய்யும் சேர்த்து மறுபடியும் பிசைந்துகொண்டு வட்டமாக பெரியஅடை தட்டிக் கல்மணல் இல்லாத 3-பலம் கசகசாவைக் கொஞ்சம் வறுத்து அந்த அடையின்மேல்தூவி பின்புசூரியால் நால்விரற் சதுரமாகத் துண்டித்து நெய்யில் பொன்வறலாகப் பொரித்துயெடுத்து உபயோகஞ் செய்துகொள்க.

மற்றொரு வகை.

2-படிச் சீனசர்க்கரையை அழுக்கெடுத்துப் பாகுகாய்ச்சி அதில் 3-பலம் பனிரீரையும் 1-பலம் பொடிசெய்த ஏலரிசியையும்சேர்த்துக்கிண்டி முன்போலவே

பெரியஅடையாகத்தட்டி ஒருஏனத்தில் வைத்து முன்சொன்ன அளவு கசகசாவைப் பக்குவஞ்செய்து அவ்வடையிற் தூவிக் கையினால் அழுத்திப்பிற்பாடு அதைத் துண்டங்கள்செய்து முன்னைய பிரகாரம் நெய்யில் பொரித்துக்கொள்க.

தயிர்ப் பலகாரம்.

ஆடையுடனே 5-படிக் கெட்டித்தயிரை ஒரு வெள்ளைக் குட்டையில்சேர்த்துக் கயிறுகொண்டு முடிப்பாகக்கட்டி மேலேதூக்கி விடவேண்டும் தண்ணீர்முழுதும் வடிந்து கெட்டியாயிருக்கிற பக்குவத்தில் அதையெடுத்துக்கொண்டு

அதிலே 1-படிக் கோதுமைநொய்யையும் 3-பலம்வெண்ணையு அல்லது நெய்யையுஞ் சேர்த்துப்பிசைந்து சிறுபில்லைகளாகத்தட்டி வைத்துக்கொண்டு 7-சேர் சீனச்சருக்கரையை அழுக்கெடுத்துப் பாகுகாய்ச்சி வைத்து

அவ்வில்லைகளை நெய்யிற் பொரித்தெடுத்து உடனேபாகில்விட வேண்டும் இப்படி எல்லாவில்லையையும் பொரித்துப் பாகிற்போட்டு 45-நாழிகை அதிலேயே ஆறவைத்து உபயோகஞ் செய்துகொள்க

மற்றொருவகை.

முன்சொன்ன பிரகாரமே அவ்வளவுதயிரை பக்குவஞ்செய்து அதனோடு அரைப்படிக் கோதுமைநொய்யையும் மேலேசொன்ன பரிமாணம் நெய் அல்லது வெண்ணெயையும் தோல்போக்கிய 5-பலம் வாதுமைப்பருப்பை அம்மியின்மேல் வைத்து

நீர்விடாமல் நையநசுக்கி அதையும் குங்குமப்பூ வராகனெடை 5 பொடிசெய்து இப்பொடியையும் சேர்த்துப்பிசைந்து முன்னைய

படி வில்லைகள் தட்டி பின்பு 10-சேர்ச் சீனச் சருக்கரையையாவது கற்கண்டைபாவது அழுக்கெடுத்துப் பாகுகாய்ச்சி

3-பலம் பனிநீர்வார்த்துப் பாகுபக்குவத்தில் இறக்கிக்கொண்டு மேற்படி பில்லைகளை நெய்யிற்பொரித்து அந்தப்பாகில் விட்டு முன்சொன்ன நாழிகைவரையும் ஆறவைத்து எடுத்துப் புசிக்கவேண்டும்.

கோதுமைநொய் பெரியபலகாரம்.

புடைத்தெடுத்த இரண்டுபடிக் கோதுமைநொய்யை இரண்டு படியை ஒருபடியாகச் சுண்டக்காய்ச்சியபாலில்கொட்டி 5-அல்லது 7-சேர்க்கெட்டியாயுள்ள நெய்யைபாவது வெண்ணையாவது அதனோடு சேர்த்துப் பின்பு 5-படிசேர்ப் பொடிசெய்த

கற்கண்டையும் தோல்போக்கி மெல்லியதாக அரிந்த 10-பலம் வாதுமைப்பருப்பையும் குப்பையில்லாமல் ஆய்ந்த ஒருதரம் வெந்நீரில் போட்டெடுத்த 10-பலம் விரையில்லாத திராட்சப்பழத்தையும் 4-பலம் பனிநீரில் 2-வராகனடை குங்குமப்பூவைக் கரைத்து அதையும் கொட்டி ஒன்றாகப்பிசைந்து ஒருபெரிய அடையாகத் தட்டி,

சயம்பூசிய பெரிய செப்புத்தகட்டில்வைத்து அதற்குத் தகுமான செப்புமூடியால் மேலேமூடி உளுத்தம்பருப்பை நெகிழ அரைத்து ஒருதுணியில் தடவி சீலைமண்செய்வதுபோல் அப்பாத்திரங்களின் கங்குகளை இறுகச்சுற்றி அதன்மேலும் மீதிமாவைத் தளமாகத்தடவிச் சிறிதுநேரம் நிழலில் ஆறவைத்து ஒருகூடை அடுப்புக்கரியை நிலத்தில்கொட்டி அதை நெருப்புமயமாக்கி அதன்மேல் மேற்படி பாத்திரத்தைவைத்து அழுத்தி அப்பாத்திரமுழுமையும் அந்தத்தீயால்மூடி அரைமணி மூன்றுநிமிஷம்வரையும் அப்படி வைக்கவேண்டும் அதற்குள்ளே நெருப்பு நீறுபூக்குந்தருணங்களில் ஒரு பெரிய விசிறியினால் விசரவேண்டும்.

அந்தமணியானபின்பு தீயை ஒதுக்கிப்பார்க்கப்பாத்திரத்திலே ஓரத்தினின்றும் ஆவி புறப்படுமானால் தீயைவிட்டிறக்கி வெளியே வைத்து நன்றாய் ஆறினபின் மேல்மூடியைத்திறந்து மேற்படி பலகாரத்தைத் துண்டுகளாக அறுத்து ஒருவனத்தில்வைத்து உபயோகப்படுத்திக்கொள்க ஆவிபுறப்படாமல் மறுபடியும் 5-நிமிஷம் தீயால்மூடி விசிறவேண்டும்.

பாலேட்டுப்பலகாரம்.

மேலேசொல்லிய எல்லாவஸ்துக்களையும் அங்கேசொல்லியபடி சித்தப்படுத்தி அவற்றோடு அரைப்படி பசும்பாலேட்டைச்சேர்த்து முன்சொன்னவிதமாகவே எல்லாப்பக்குவமும் செய்து இறக்கிவைத்துக்கொண்டு உபயோகப்படுத்தலாம்.

மஞ்சட்கருப்பலகாரம்.

சுத்திசெய்த ஒருபடி கோதுமைநொய் எடுத்து அதனோடு 50 கோழிமுட்டையினது வெள்ளை அம்புலியைநீக்கி மஞ்சட்கருவையும் 4-சேர்ச்சினக்கற்கண்டுத்தூளையும் மேல்தோல்போக்கித் தண்ணீர்விடாமல் அரைத்த 4-பலம் வாதுமைப்பருப்பையும் 5-பலம் வெண்ணெயையும்

பொடிசெய்த ஒருபலம் யேலத்தையுஞ்சேர்த்து 2-பலம் பனிரீரில் 1-வராகனெடை குங்குமப்பூவைக் கரைத்து அதில் விட்டுப் பிசைந்து பிசையும்போதே 1-படிப் பாலேடையுங் கூடச்சேர்த்து எல்லாம் ஒன்றாகக் கலக்கும்படி நன்றாய்ப்பிசைந்து ஈயம்பூசிய அகலவாய்ச் செப்புப் பாத்திரத்தில் ஒரே அடையாகத் தட்டிப்போட்டு மூடியால்மூடி உழுந்தரைத்துத் துணியில்பூசி அருகுகளுக்குச் சுற்றி அந்தச்சுற்றின்மேல் மீதிமாவைக் கனக்கத்தடவி ஒரு சின்ன கூடை அடுப்புக்கரியைத் தரையில்லகொட்டித் தீபற்றவைத்து அத்தீயால் மேற்படி பாத்திரத்தை மூடி அப்படியே வொருமணிநேரம் வைத்திருந்து பின்பு தீயைத்தள்ளிப் பார்க்க ஓரங்களில் நின்றும் ஆவிவருமாகில் இறக்கிவிடவேண்டும்.

இல்லாவிட்டால் சற்றுநேரம் அந்தத்தீயில் தானே வைத்திருந்து இறக்கி ஆறினபின் அதைத்திறந்து அவ்வடையைச் சூரிக்கத் தியினால் துண்டுகளாகச்செய்து மற்றொருயேனத்தில் வைத்துக்கொண்டு புசிக்கவேண்டும்.

சப்பரிசி மஞ்சட்பலகாரம்.

ஆய்ந்து புடைத்தெடுத்த சப்பரிசி மேலேசொல்லிய அளவுடுத்து அதில் முன்சொன்ன அளவு முட்டை மஞ்சட்கருவும் மற்றும் வஸ்துக்களும்சேர்த்துப் பிசைந்து ஒரே அடையாகத் தட்டி மேலதுபோலவே தீயில் பக்குவப்படுத்தியெடுத்து உபயோகஞ்செய்துகொள்க.

வேறு.

கோதுமைநொய்யும் சப்பரிசியும் சரிப்பங்காகச்சேர்த்து ஒரு படியெடுத்து முன்சொன்ன அளவு மஞ்சட்கருவையும்மற்றும்பொருள்களையும் சேர்த்துப் பிசைந்து ஒரு அடையாகவே தட்டிப்போட்டு முன்போலவே பாத்திரத்தில் வைத்துத் தீயில் பக்குவஞ்செய்து உபயோகித்துக்கொள்க.

பேணிபலகாரம்.

ஒருபடிச் சுத்திசெய்த கோதுமை நொய்யெடுத்து முன்னநாள் இராத்திரிக்கே போதுமான பால்விட்டுக் கெட்டியாகப்பிசைந்துவைத்திருந்து உதயத்தில் யெடுத்து அகலமாயுள்ள வொருதட்டைக் கருங்கல்லுக்கு நெய்ப்பூசி அதில்வைத்து இருப்புப்பூணுலக்கைகொண்டு திடமான ஓரால் இடிக்கவேண்டும் அப்படி யிடிக்கும் போது அருகில் மற்றோரால் உட்கார்ந்துகொண்டு அந்தத்திரளைப் புரட்டிப்புரட்டி வைக்கவேண்டும் அவன் அப்படி செய்யும்போதெல்லாம் தன்கைக்கும் அந்தக்கல்லுகளுக்கும் நெய் தடவிக்கொண்டே புரட்டவேண்டும் இல்லாவிட்டால் அந்தநொய் மாவானது பூணிலும் கையிலும் கல்லிலும் வொட்டிக்கொண்டு சேதமாய்விடும் இந்தப்பிரகாரம் வொருமணிநேரம் இடித்துயெடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

இப்படிச்செய்வதற்கு மூன்றுநாள்க்கு முன்னே ஆழாக்குப் பச்சரிசியைச் சுத்தநீரில் ஊறப்போடவேண்டும் ஊறப்போட்டநீரை அடிக்கடி இறுத்துவிட்டு வேறு புதுநீரை வார்த்துக்கொண்டே வரவேண்டும். இல்லாவிட்டால் அரிசிபுளித்துப்போம் இப்படி ஊறப்போட்ட அரிசியையெடுத்து உரலிலிட்டுக்குத்தி ஒன்றிரண்டு சிறுநொய்யுமில்லாமல் மாவாக்கி ஒரு அகலப்பாத்திரத்தில் கொட்டி 1-பலம் மாவுக்கு 3-அல்லது 3½-பலம் வீதமாக வெண்ணையை யாவது கெட்டி நெய்யையாவது சேர்த்து இரண்டுநாழிகைப் பரியந்தம் பிசைந்து வழித்தெடுத்து ஒரு ஏனத்தில் வைத்துக்கொள் மேலேசொல்லிய கோதுமைமாவில்

மற்றொரு வகை.

நெல்லிக்காய்ப் பரிமாணமெடுத்து அப்பளம்பலகைக்கு நெய்ப்பூசி அதன்மேல்வைத்து அப்பளமாக்குமுனியால் அப்பளம்போல் வட்டமாக செய்யாமல் ஈரவெங்காயப் பொரைக்கனமாக மெல்லிய

தாயும் அகலமாயும் ஒருசாண் நீளத்தில்நீட்டி அதன் இருபுறத்திலும் நெய்சேர்ந்த பச்சரிசிமாலைத் தடவி ஒவ்வொன்றாக ஒரு மூங்கிற்பத்தையில் சுற்றுமேல் சுற்றாக ஏழுக்குக்குறையாமலும் பத்துக்கு அதிகப்படாமலும் சுற்றவேண்டும்.

மற்றொரு வகை.

இப்படிப்பட்ட இருபது பத்தைகளுக்குச் சுற்றிவைத்துப் பின்னு ஒவ்வொன்றாக எடுத்து ஒரு பெரிய நெல்லிக்காயளவு அறுத்து உருவி அப்பளப்பலகைமேல் வைத்து மரக்குழவியால் மறுபடியும் கொஞ்சம் அகலப்படுத்தி நெய்யில்விட்டு ஒருதரத்தில் மூன்று துண்டுக்குமேல் பொரிக்கக்கூடாது பொரிக்கும்போது பொரிக்கும்பாத்திரத்திலுள்ள நெய்யை ஒருகரண்டியினால் மொண்டுகொண்டு அப்பேணி பலகாரம் பொரிகிறவரைக்கும் மேலே விட்டுக்கொண்டேயிருந்து

பொரிந்தபிற்பாடு யெடுத்து வேறொருயேனத்தில்வைத்துவைத்தவுடனே மேலே சிறிது பனிநீரைவூற்றிச் சீனிச்சுருக்கரையை அல்லது சீனிக்கற்கண்டுதுளைத் தூவவேண்டும் இப்படியே எல்லா துண்டுகளையும் பொரித்துப் பக்குவஞ்செய்து ஆறியபின் உபயோகஞ் செய்துக்கொள்க.

வாதுமைப்பருப்புச் சேர்ந்த

கோதுமைப்பலகாரம்.

அரைப்படி கோதுமை நொய்யைப் போதுமான பசும்பால் விட்டுபிசறி ஒருமணிநேரம் வூறவைத்து காற்படி வாதுமைப்பருப்பை 2-நிமிஷம் வெந்நீரில் போட்டெடுத்துத் தோல்போக்கிப்பசும்பால் விட்டரைத்து இரண்டையும் ஒன்றாகச்சேர்த்து அதில் 6-பல நெய்யையும் உழுக்குப்பாலேடையையும்

முக்கால்வீசைச் சீனிசுருக்கரையை காய்ச்சி அழுக்கெடுத்துப் பாகுபதமாய் இறுகிவரும்போது அப்பாகையும் 4-பலம் விரையில்லாத திராட்சிப்பழத்தையும் 2-பலம் பனிநீரையும் சேர்த்து நன்றாய்ப்பிசைந்து ஈயம்பூசிய அகலச்செப்புத்தட்டில் ஒரே அடையாக தட்டிப்போட்டு கலாய்பூசிய செப்புமூடியால் நீர்விட்டரைத்த உழுந்துமாவைத்-துணியில் தடவி அப்பாத்திரங்களின்

அருகுகளுக்குச் சுற்றி மீதிமாவை அதன்மேல் கனமாகப்பூசி 2-மணிநேரம் நிழலிலேயே உலரவைத்து ஒரு சிறுகூடைக் கரியில் தீமூட்டி அத்தீயால் அப்பாத்திரத்தின் நான்குபுறமும் மூடி அப்படியே ஒருமணிநேரம் வைத்துப் பாத்திரத்தில் ஓரத்தில் ஆவிவந்தால் எடுத்துக்கொண்டு ஆறியபின் சூரியால்துண்டித்து வேறுபாத்திரத்தில் வைத்து உபயோகம்பண்ணிக்கொள்ளலாம்.

பாலாடைசேர்ந்த கோதுமைநொய்ப் பலகாரம்.

வொருபடிக்க கோதுமைநொய்யில் முக்காற்படிப் பாலேடும் 5 பலம் வெண்ணெயும் சேர்த்து இராத்திரிக்கே பிசைந்து வைத்துக் காலையிலெடுத்து மேலே சொல்லியபடி இடித்து 5-சேர்க் கற்கண்டுத் தூளையும் சிறிது பனிரீரையும் தூவி நன்றாய்ப்பிசைந்து அம்மாவு முழுமையும் எடுத்து ஒரு அடையாகச்செய்து முன்னே சொல்லிய அகன்ற தட்டுப்பாத்திரத்தில் வைத்து மூடியால்மூடி சீலைமண் செய்வதுபோல் உழுந்துமாவைச் சீலையில் தடவி அச்சீலையை ஓரத்துக்கு சுற்றி மிகுந்தமாவையும் மேலே பூசினிட்டுக் கரிநெருப்பால் மூடிப் பக்குவப்படுத்தி எடுத்து வேறொரு பாத்திரத்தில் ஆறவிட்டுத் துண்டித்து உபயோகித்துக்கொள்க.

பூந்திப்பலகாரம்.

புதிய கடலையை ஒருநாள் முழுமையும்வெயிலில் உலரவைத்து உரலில் இட்டுக் குத்திப்புடைத்துக் கல்மண்ஆய்ந்து பின்பு திரிகை ஏந்திரத்தால் உடைத்துப் பொட்டுப்போக்கிச் சுத்தமானபருப்பெடுத்துத் திரிகையில் செரங்கையாகவைத்து அரைத்து மாவாக்கி அந்த மாவைத்தெள்ளி

அளந்து ஒருபடி எடுத்து இராத்திரிக்கே அதில் காற்படிக்கட்டித்தயிரிவிட்டுப் பிசைந்துவைத்து மறுநாள் உதயத்தில் இருப்புக்கடாய்ச்சட்டியில் இரண்டுபடி நெய்விட்டு அடுப்பின்மீதேற்றி நன்றாய்க் காய்ந்துவருந் தருணத்தில் சிறு துவாரங்களுள்ள இரு புத்தட்டைச் சட்டுவத்தை இடதுகையால் மேற்படி கடாய்க்கு நேவே பிடித்துக்கொண்டு வலதுகையால் அந்தமாவில் கொஞ்சமெடுத்துச் சட்டுவத்தில்பூச அந்தச்சட்டுவத்தில் நின்றும் சிறுதுகளாக நெய்யில்விழும் மற்றொருவர் வேறுபக்கத்தில் வுட்கார்த்துகொண்டு வேறொரு சட்டுவத்தால் கீழ்மேலாகும்படி கிண்டிப் பொன்னிற மாய் வறந்து வரும்போது

மற்றொரு கடாயிலாவது அதற்கினமான பாத்திரத்திலாவது போடவேண்டும் இவ்வாறு மாவுமுழுமையும் சுட்டானபின் அடுப் பிலிருந்து கடாயை இறக்கிவிட்டு மேற்படி பூந்தியில் அஞ்சுப்பலம் சீனக்கற்கண்டுத்தூளும் அவ்வளவு மேற்படி சர்க்கரையும் சேர்த் துத் தூவி அதற்குமேல் ஒருபலம் பனிநீரைப் பாவலாகவிட்டு எல் லாம் கலக்கும்படி சட்டுவத்தால்கிண்டி வேறொரு தகுந்த பாத்தி ரத்தில் எடுத்து வைத்துக்கொண்டு உபயோகப்படுத்தலாம்.

மற்றொரு வகை.

புதிசாயுள்ள உழுந்தைச் செவ்வையாகக் காயவைத்து மேலே சொல்லியபடி யந்திரத்தில் வைத்து அரைத்துத்தெளித்து அந்தத் தெள்ளியமாவில் முன்சொன்ன அளவு தயிர்சேர்த்துப் பிசைந்து இராத்திரிக்கே சித்தப்படுத்தி மதுநாள் உதயத்தில் 10-நாழிகைக் குமேல் இருப்புக்கொப்பறையில் முந்திய அளவு நெய்விட்டு மேல துபோலவே சட்டெடுத்து அவ்வளவு கற்கண்டுத்தூளும் சீனிச்சர் க்கரையும் பனிநீரும் சேர்த்துக் கலக்கி உபயோகித்துக்கொள்க.

இலட்டுப்பலகாரம்.

மேலேபொரித்த பூந்தியில் சருக்கரை பனிநீர் முதலானவை சேர்க்காமல் கலப்பில்லாததாக நாலுசேர் எடுத்து இருப்புக்கொப் பறையில் நெய்விட்டு காய்ந்தபின் அதில்போட்டு இரண்டாமுறை பொரித்துகாய்ச்சி அழுக்கெடுத்த ஒருசேர்ச் சருக்கரைப்பாகில் போட்டுக்கிளறி ஒரு அகலத்தட்டில்கொட்டி ஆறவைக்கவேண்டும் ஆறியபின் ஒருசேர் கற்கண்டுத்தூவி நாலுபலம் பனிநீரை தெளித் துபிசைந்து சிறிய உண்டைகளாகத்திரட்டி ஒரு ஏனத்தில் அடுக்கி வைத்து உபயோகப்படுத்துக.

மற்றொரு வகை.

பூந்தியை முன்னையபிரகாரமாகப் பொரித்து அஞ்சுபலச்சுத்த ரில் இரண்டுவராகனடைக் குங்குமப்பூவைக் கரைத்து அப்பூந்தி யைத் தெளித்து ஒன்றேகாற்சேர்க் கற்கண்டுத்தூள் சேர்த்து முன் போலவே பக்குவப்படுத்தி உருண்டைகள்செய்துவைத்து உபயோ கப்படுத்துக.

பனிநீர்லட்டுகம்.

பூந்தியை முன்சொன்னவண்ணமே பக்குவப்படுத்திக் கலப்பி ல்லாமல் மேலேசொன்ன அளவு எடுத்து அங்குசொன்ன அளவு ப

னிநீரில் 2-வராகனெடைக் குங்குமப்பூவையும் ½-வராகனெடைக் கஸ்தூரியையும் 1½-வராகனெடை வெள்ளிரேக்கையும் சரைத்து அந்தப்பூந்தியில் தெளித்துப்பிசைந்து முன்போலவே உருண்டை கள்செய்து அடிக்கிவைத்துப் புசிக்கலாம் வேண்டுமானால் வெள்ளி ரேக்குப் பதில் தங்கரேக்கையுஞ் சேர்க்கலாம்.

ஜிலேபி என்னும்

தேங்குழைப் பலகாரம்.

நெல் கல் மணல் முதலியவை போக்கிச் செவ்வையாகத்தீட்டி தவிடுப்போகப் புடைத்த 1½-படி பச்சரிசியை இரத்திரிக்கே தண்ணீரில் ஊறப்போட்டு உதயத்திலேழுந்து உரலிஷ்ட்டிக் குத்தித்தெள்ளி மெல்லியமாவை எடுத்துக்கொண்டு அதில்விழுந்த நொய்யையும் குத்தி மாவுசெய்து இப்படிச் சித்தப்படுத்தினதில்

1½-படிமாவை எடுத்து அதிலே 3-ஆழாக்கு அல்லது ½-படிச் சுத்தநீர்விட்டுக் குழப்பி ஒரு ஏனத்தில்சேர்த்து 3-மணிநேரம் வைத்திருந்து பிசைந்துபார்க்கக் கெட்டியாயிருந்தால் மேலும் தகுந்த நீர்விட்டுக் கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.

உடனே 2-படிச்சீனசருக்கரையைக் காய்ச்சி அழுக்கெடுத்து பாகுசெய்து வைத்துக்கொண்டு இருப்புக்கொப்பறையில் 1½-படி நெய்விட்டு அடுப்பேற்றிக் கொதித்துவருந் தருணத்தில் ஒரு மண்கலயத்தின் அப்பக்கத்தில் சுண்டுவிரல் துனி துழையத்தக்க சிறு துவாரஞ்செய்து அக்கலயத்தை நன்றாய்க்கழுவி அதில் மேற்படி மரக்குழம்பை அகப்பையால் மொண்டுவார்த்து வராக்கும்போதே அந்தத் துவாரத்தை அடியில் ஒருவிரலால் அழுத்திக்கொண்டுகொப்பறைக்கு நடுவேபிடித்து அழுத்தியவிரலையெகிழ்த்துவிட்டு இடைவிடாமல் வளையமாக ஐந்தாறு சுற்றுச்சுற்றி உடனே துவாரத்தை முன்னையபடி விரலாலழுத்திக் கலயத்தில் மாவிருந்தால் மாவோடு சேர்த்துவிட்டு அக்கலயத்தை அழுக்குப்படியாத பலகையின்மேல் வைத்துவிடுக.

நெய்யில்விட்ட ஜிலேபியை மூன்றுநிமிஷம்பொறுத்துச் சட்வத்தால் புரட்டிக்கொடுத்து பொன்னிறமாய் வெந்தபிறகு அது எடுத்து மேலே சித்தப்படுத்தியிருக்கிற பாகில்விட்டு ஆறியபின் அதை வேறு பாத்திரத்தில் அடுக்காக வைக்கவேண்டும் அதிக நீயில் நெய்சுண்டிப்போனால் மேலும் ½-படி நெய் வார்த்துக்கொள்ள இப்படியெல்லாம் சுட்டுப் பாகில்விட்டு எடுத்து அடுக்கிவைத்துப் பிற்பாடு மேலே கொஞ்சம் பனிரீரைத்தெளித்து உபயோகப்படுத்திக்கொள்க.

மற்றொரு வகை.

2-சேர்ச் சீனிச்சருக்கரையைக் காய்ச்சி அழுக்கெடுத்துப் பின்பு 5-பலம் பனிநீரும் கொஞ்சநீரும் வார்த்துப் பாகுசெய்து அதில் 5-வராகனெடை அரிசியையும் 1-வராகனெடைக் குங்குமப் பூவையும் 3-வராகனெடைக் கஸ்தூரியையும் தகுந்த பனிநீர்விட்டு அரைத்துச் சேர்த்துப் பக்குவத்தில் இறக்கி வைத்துக்கொண்டு அந்தப்பாகிலே முன்போலவே சுட்டெடுத்த ஜிலேபியைவிட்டு ஆறினபின் எடுத்து ஒரு ஏனத்தில் வைத்து அவற்றின்மேல் மூன்று பலம் பனிநீரைத்தெளித்து 6-பலம் கற்கண்டுதூளைத்தூவி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி உபயோகஞ் செய்க.

கோதுமைமாவை அல்வா.

2-படி பாலில் அறைப்படி நீர் வார்த்து அடுப்பின் மீதேற்றிக் கொதித்து வரும்போது புடைத்துக் கல்மணல் ஆய்ந்த 1-படிக் கோதுமைநொய்யைக் கொட்டி அந்தநொய் வெந்து கெட்டியாய் வருந் தருணத்தில் 2-படிச்சத்திசெய்த சீனிச்சருக்கரைப் பாகைக் கொட்டி. அதன்மேல் 1-படி நெய்யையும் 1-பலம் பனிநீரையும் வார்த்து நன்றாய்க்கிண்டி மூடியால்மூடிச் சற்றுப்பொறுத்து மறுபடியும் கிண்டி இப்படி அஞ்ச ஆறுமுறை கிண்டி இளகிய லேகியத்தில் இறக்கி ஆறியபின் உபயோகித்துக்கொள்க.

வாதுமைப்பருப்புக் கோதுமைநொய் அல்வா.

1½-படிப்பாலில் காலே அரைக்காற்படி நீர்சேர்த்து அடுப்பின் மேல் கொதிக்கவைத்துக் கொதித்து வருவதற்குள்ளாக 5-பலம் வாதுமைப்பருப்பை வெந்நீரில் 2-நிமிஷம் ஊறப்போட்டு எடுத்துத் தோல்போக்கி அதைப்பால்விட்டு மைப்போலக் கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

மேற்படிபால் கொதித்துவரும்போது புடைத்து ஆய்ந்த அரைபடிக் கோதுமைநொய்யைக்கொட்டி நன்றாய்க்கிளறிக் கொஞ்ச நேரத்தில் செம்மையாய் வெந்துவரும் அதுசமயத்தில் மேற்படி வாதுமையை அதிற்போட்டுக் கிண்டி அழுக்கெடுத்துக் காய்ச்சிய 1-படி சீனிச்சர்க்கரையும் 2-பலம் பனிநீரையும் அரைக்காற்படி நெய்யையும் வார்த்து மறுபடியும் கிண்டி லேகியபதத்தில் இறக்கிக் கொள்க.

வாதுமை அல்வா.

1-படி வாதுமைப்பருப்பை வெந்நீரில் 3-நிமிஷம்போட்டுவைத்து மேல்தோலை நீக்கிப் பசும்பால்விட்டுக் கெட்டியாய் அரைத்து

வைத்துக்கொள்க 1-படிப் பசும்பாலை அடுப்பின்மீதேற்றிக் காய்ந்
துவரும்போது ½-படிக்கோதுமைநெய்யை அப்பாலில் கொட்டிக்
குழைந்துவருந் தருணத்தில்

அரைத்துவைத்த வாதுமையை அதில்சேர்த்துப் பின்பு 1½-ப
டிச் சீனசருக்கரையை அழுக்கெடுத்துப் பாகுசெய்துஅந்தப்பாகை
யும் கால்படி நெய்யையும் 2-பலம் பனிரீரையும் 1-வராகனெடைக்
குங்குமப்பூவையும் 3-வராகனெடைப் பொடிசெய்த ஏலரிசியையும்
அதனோடுகலந்து செவ்வையாகக்கிளறி அல்வாப்பதத்தில் இறக்கி
ஆறியபின் உபயோகித்துக்கொள்க.

அக்பர் பிரியமாகத்தின்ற அல்வா.

வெள்ளரிக்காய்விரை கர்ப்பூஜவிரை தர்ப்பூஜவிரை சுரைக்காய்
விரை இந்தநால்வகை விரைகளையும் தோல்போக்கி வகைக்கு அரை
படியும் தோல்நீக்கிய வாதுமைப்பருப்பு கால்படியும் கல்மண் ஆய்
ந்த கசகசா 2-பலமுமாகயெடுத்து இவைகள் யாவற்றும் பசும்பால்
விட்டு நெகிழக் கெட்டியாய் அரைத்து 2-படிக் கற்கண்டுத்துளைப்
பாகுகாய்ச்சி

அந்தப்பாகை ஒருயேனத்தில் வார்த்து அடுப்பேற்றிமேலரை
த்துவைத்த விரைகளை முழுதும் அதிற்போட்டுப் பின்பு அரையே
வீசம்படி நெய்யையும் 5-பலம் பனிரீரையும் 2-வராகனெடைக்குங்
குமப்பூவையும் ½-வராகனெடைக் கஸ்தூரியையும் 1-வராகனெடை
தங்கரேக்கையும் சேர்த்துக்கிண்டி அல்வாப்பதத்தில் இறக்கி ஆற
வைத்து உபயோகிக்க

நிசிதா அல்வா.

புடைத்து ஆய்ந்த 5-படிக்கோதுமையை ஒரு ஏனத்தில் கொ
ட்டித் தகுந்தநீர்விட்டு ராத்திரிக்கே ஊறவைத்துக் காலையிலெடு
த்து அடியுரலில் இட்டுக் குழைகொண்டு கெட்டியாக ஆட்டி ஒரு
புதுப்பாணையில் பால்பிழிந்து அந்தப்பாணையை வாய்கட்டி ஒரு மூ
லையில் ஒருவாரம் வைக்கவேண்டும்.

அப்படியே அது பாகாய்ப்போகும் வட்டம்நாள் 1-படிக் கற்
கண்டு அல்லது சீனசருக்கரையைப் பாகுகாய்ச்சி அந்தப்பாகிலே
மேற்படி மாவப்பாலை ஒருபடிவிட்டு 10-பலம்நெய்யும் 3-பலம்பன்
னீரும் 1-வராகனெடைக் குங்குமப்பூவும் மூணுவராகனெடை ஏல
ரிசித்தூளும் சேர்த்து அல்வாப்பதத்தில் இறக்கிக்கொள்க.

சுனாக்காய் அல்வா.

2-இளஞ்சுரைக்காய்களை மேல்தோலைச் சீவிப்பிளந்து அவற்றி னுள் இருக்கும் விதைகளையும் அவ்விதைகளை மூடிய பஞ்சுபோலு ள்ள பாகத்தையும் எடுத்துவிட்டு துண்டங்கள்செய்து 2-படிப் பசு ம்பாலில் அரைபடி நீர்விட்டுக் கொதிக்கவைத்து நன்றாய்க் கொதித் துவருஞ் சமயத்தில் மேற்படி துண்டங்களை 5-அல்லது 9-சேர்நிறு த்துப்போட்டு மூடியால்மூடி 1½-மணிநேரம் தீயெரித்துக் காய்த்து முழுதும்வெந்து குழைந்துபோயிருந்தால் மூணுபலம் வாதுமைப் பருப்பை தோல்போக்கி அரைத்து அதிற்போட்டு ஒரு மத்தினால் நன்றாய்க்கடைந்து 10-பலம் நெய்யையும் 2-சேர்க்கற்கண்டு துளையும் 3-பலம் பனிரீரில் 1-வராகன்னைக் குங்குமப்பூவைக் கரைத் து அதையும் மேலதனோடு சேர்த்துச் செவ்வையாய்க்கிண்டி இலே கியபதத்தில் இறக்கி உபயோகித்துக்கொள்க.

பலகாரவகைப்படலம்-முற்றிற்று.

ச ர் ப த் து வ கை.



சந்தணசர்ப்பத்து.

முதிர்ந்த சந்தனமாக்கட்டையை இழைப்புளியால் இழைத்து இழைத்ததாளில் 2-பலம் எடுத்து ஒருபாத்திரத்தில்போட்டு அதில் 10-பலம் நீர்விட்டு அடுப்பேற்றி நாலுபலமாகச் சுண்டுகிறவரையில் காய்ச்சி இறக்கி ஆறவிட்டுப் பின்பு கையால் செவ்வையாகக்கசக்கி துணியால் வடிகட்டி வைத்துக்கொண்டு அதற்கு ஒன்றைபங்கும் கற்கண்டுத்தூளும் 2-பலம் பனிரீரும் அதனோடுசேர்த்து ஒருயேன ர்தில்விட்டு அடுப்பினீது வைத்து நீர்க்கண்டிப்

பாகாய்வருந் தருணத்தில் ஒருச்சால் ஒருதுளி எடுத்து விர லழுத்திப் பார்க்கப் பிசின்போல் இருந்தால் இறக்கிவிட்டு ஆற வத்து ஒரு நல்லுட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு வேண் யபோதே உபயோகிக்கவேண்டும்.

தேமாதுளஞ் சர்ப்பத்து.

ஏழெட்டுத் தேமாதுளம் பழங்களைக்கொண்டுவந்து விரைகளை ஒரு கற்சட்டியிலாவது அகலவாய் சாடியிலாவது உதிர்த்துக்கொ

ண்டு மத்திட்டுக்கடைந்து எண்ணிச்சிக்குக் காரம்படாத வேறொரு மண்பாத்திரத்தில் சாறுபிழிந்து மறுபடியும் அந்தச்சக்கையில் கொஞ்சம்நீர்விட்டு மத்தால்கடைந்து பிழிந்து விரைமுதலானதுக ளில் லாமல் ஆய்ந்து அந்தரசத்தை நிறுத்து அதனெடைக்குச் சரியெடையாகக் கற்கண்டுத்துளையாவது சீனச்சருக்கரைத் துளையாவது அதனோடு சேர்த்து 2-ரூபாயெடைப் பனிகீரையும் விட்டு

அடுப்பேற்றி மேற்படிசாறு முக்கால்திட்டம் சுண்டியபின் ஒரு சிறிய புதிசாயுள்ள அகப்பையால் துழாவிக்கொடுத்துச் சிறிது எடுத்து விரலால் தொட்டுப் பார்க்கையில் பிசின்போல் இருந்தால் இறக்கிக்கொண்டு ஆறியபிறகு ஒருபுட்டியில் அந்த சர்ப்பத்து முழுமையும்விட்டு வேண்டியபோது உபயோகித்துக்கொள்ளலாம் ஆயினும் புலவு பிறிவானிச்சாதம் உண்ணுங்காலத்தில் உபயோகித்துக் கொள்வது விசேஷம்.

புளிமாதுளஞ் சர்ப்பத்து.

மரத்திலேயே வாய்விண்ட ஏழெட்டுப் புளிமாதுளம் பழங்க ளில் முன்போலவே மட்பாத்திரத்தில் ரசமிறக்கிக்கொண்டு அந்த ரசத்துக்கு ஒன்றரைப்பங்கு கற்கண்டையாவது சீனச்சருக்கரையா வது செத்தைமுதலானவை யில்லாமல் ஆய்ந்து அதனோடுசேர்த்து அடுப்பிலேற்றி மேலதுபோலப் பக்குவப்படுத்தி இறக்கி ஆறியபிற் பாடு ஒருபுட்டியில் வார்த்துவைத்துத் தினமானம் உதயத்தில் 2-ரூபாயெடைச் சர்ப்பத்துக்கு 4-ரூபாயெடை நீர்சேர்த்துச்சாப்பிட்டுக்கொண்டு வரவேண்டும் இப்படி செய்தால் பித்தம் கசித்துப் போம்,

இருவகைமாதுளஞ் சர்ப்பத்து.

தேமாதுளம்பழச்சாறு புளிமாதுளம்பழச்சாறுகளைச் சமனெடையாக எடுத்து அந்த இரண்டு ரசங்களுக்கும் கால்பங்கு கற்கண்டையாவது சீனிச்சருக்கரையாவது அந்தரசத்தில் சேர்த்து ஒரு மண்சட்டியில் முன்போலவே பக்குவப்படுத்தி ஆறியபின் புட்டியில் ஊற்றி வைத்துக்கொண்டு உபயோகிக்க

கொடிமாதுளஞ் சர்ப்பத்து.

கொம்மட்டிமாதுளங்காய்களை மேல்தோல் போக்கி 2-சேர் அல்லது 3-சேர்நிறுத்து உரலில்போட்டுஇடித்து சாறுபிழிந்து ஒரு சட்டியில் வெள்ளைத்துணியால் அந்தச்சாற்றை இறுத்து நிறுத்து அதுகண்ட எடைக்கு முக்காலேயரைக்காலளவு சத்திபண்ணியசீன

சருக்கரையையாவது கற்கண்டுத் தூளையாவது அதனோடு சேர்த்து அடுப்பில்வைத்துக் காய்ச்சி மேலேசொல்லிவந்த பக்குவத்தில் இறக்கி ஆறியபின்பு புட்டியில்வார்த்து உபயோகிக்க இது பித்தத்தையும் பித்தச்சூட்டையும்கூடும்.

திராட்சப்பழச்சர்ப்பத்து

கனிந்திராட்சப் பழக்குலைகளைப் பெரிய யேனத்தில் போட்டுப்பிசைந்து வேறே யேனத்தில் ரசமிறக்கிப் பிழிந்தசக்கையில் சிறிதுநீர்சேர்த்து மறுபடியும்பிசைந்து பிழிந்து வெள்ளைக் குட்டையால் வடிக்கட்டி புதுச்சட்டியில் அல்லது எண்ணெய் காரம்படாத சட்டியில்வார்த்து அடுப்பின்மேல்வைத்து (வ) மணிநேரம்காய்ச்சி ஆறினபின் இரண்டுதரம் வடிக்கட்டி அந்தரசத்துக்குச் சரிஎடைச் சீனிச்சருக்கரை அல்லது கற்கண்டுத்தூள்சேர்த்து அடுப்பின்மேல்வைத்துக் காய்ந்துவரும்போது (உ) பலம் பனிநீர்விட்டுக் காய்ச்சி நீர்வற்றிவருந் தருணத்தில் அகப்பையால் துழாவி ஒருதுளிஎடுத்து இரண்டுவிரலால் அழுத்திப் பார்க்கப்பிசின்போலிருந்தால் இறக்கிக் கொண்டு ஆறினபின் ஒருபுட்டியில் வார்த்துக்கொள்க இதுபித்தச்சூட்டையும் கண்கைகாலெரிச்சலையும் நீக்கும் உதயத்தில்(சு) ரூபாயெடைநீரில் இந்தச்சர்ப்பத்தை மூன்றுரூபாயெடை விட்டுக்கலக்கி உபயோகிக்க இந்தஅளவு பின்வரும் சர்ப்பத்துக்களுக்கும்.

தாமரைப்பூச் சர்ப்பத்து

வெண்டாமரைப் புஷ்பங்களின் இதழ்களை நிழலுலர்த்தலாக உலர்த்தி அவை பசையறக் காய்ந்தபின் புதுச்சட்டியைக் கழுவித் துடைத்து அதில்போட்டு ஒரு படிநீர்விட்டு அரைப்படி நீருக்குச் சுண்டக்காய்ச்சி.

இறக்கி ஆறவைத்து ஆறினதன்பின் அந்த இதழ்களை அந்நீரிலேயே நன்றாய்க்கசக்கிப்பிசைந்து அழுக்குப்படியாதசீலையால் வடிக்கட்டி ரசம்கண்டஎடைக்குச் சரியெடையாகவாவது முக்கால் எடையாகவாவது சீனக்கற்கண்டுப் பொடிசேர்த்து அடுப்பின்மேல்வைத்துத் தீயெரிக்கவேண்டும்.

உடனே 2½-பலம் பனிநீரும் விட்டுச் சிறியமர அகப்பையால் வடிக்கடித்துழாவிப் பார்த்துக்கொண்டு சுமாராகத்தீயெறித்துரசம் சின்பக்குவமாயிருந்தால் இறக்கிவைத்து ஆறினபின்பு புட்டியில் போட்டு உபயோகஞ்செய்துகொள்க இதுமேகசாரத்தைஎடுத்துவிடும்

வல்லாரைச்சர்ப்பத்து.

வல்லாரைக்கொடிகளைக் கொண்டுவந்து வேரினுள்ளமண்ணைத் தட்டிவிட்டு நிழலில்உலர்த்திச் சிறியதுகளாகநறுக்கிக்கொத்தி கழுவிப் புதுபானையில்போட்டுத் தண்ணீர்-2½-படிவிட்டு-வ-படியாகச் சுண்டிவருந்தருணத்தில்.

அதற்கு-1½-அல்லது ஒன்றேழுக்கால் எடைச் சீனிச்சுருக்க
ரையையாவது கற்கண்டுத் தூளையாவது சேர்த்து முன்போலவே
புதுப்பானையில் வார்த்துத்தீழூட்டி அடுப்பேற்றி அடிக்கடி அகப்பை
யால்கிண்டிக்கொண்டேயிருந்து-2½-பலம் பனிநீர்விட்டுத் துழாவிப்
பிசின்பதமாயிருக்கும்போது இறக்கி ஆறவிட்டுப்புட்டியில்வார்த்து
வைத்துக்கொள்க இதன்உபயோகத்தாலும் மேகச்சுடுநீங்கும்.

எலுமிச்சஞ்சர்ப்பத்து.

தேறிய எலுமிச்சம்-100-அல்லது-50-கொண்மெந்து ஒவ்வொ
ருபழமாக எடுத்து உள்ளங்கையால் அழுத்திலத்தில் உருட்டிக்க
சக்கிச் சூர்யாலரிந்து ஒரு ஏனத்தில் ரசத்தைப்பிழிந்து கொள்ள
வேண்டும்.

இப்படி எல்லாப்பழங்களையும் சாறுபிழிந்து விரைமுதலான
வையில்லாமல் வடிக்கட்டி ஒருபுதுச்சட்டியில்வார்த்து அந்தச்சாற்
றுக்கு (2) பங்கு அல்லது 2½-பங்குச் சீனிச்சுருக்கரையச்சேர்த்து
அடுப்பிலேற்றித் தீயெரித்துப்பாருபக்குவத்தில் இறக்கிஆறவிட்டுப்
புட்டியில்வார்த்து வைத்துக்கொண்டு உபயோகிக்க இதுபித்தத்தை
அகற்றும்.

நாரத்தஞ்சர்ப்பத்து.

20-திரண்ட நாரத்தம்பழங்களை அரிந்து சாறுபிழிந்து வடிக்
கட்டிப் பெரியபுதுசட்டியில்வார்த்து அதற்கு இரண்டத்தனைச் சீ
னிச்சுருக்கரைகூட்டி அடுப்பின்மேல் வைத்துக்காய்ச்சி காய்ச்சம்
போது மரஅகப்பையால் துழாவிமீதமாகத் தீயெரித்துப்பக்குவப்
பட்டபின்பு இறக்கி ஆறவிட்டுப் புட்டியில் அடைத்துவைத்து உப
யோகித்துக்கொள்க இதுவும்கித்தத்தை நசுக்கப்பண்ணும்.

சர்ப்பத்துவகைப்படலம்-முற்றிற்று.

அளவை.

பச்சைப்பயறு	4	கொண்டது	குன்றிமணி	1
குன்றிமணி	32	கொண்டது	வராகனெடை	1
கோதுமை	180	கொண்டது	துலாம்	1
துலாம்	3	கொண்டது	பலம்	1
பலம்	8½	கொண்டது	சேர்	1
பலம்	40	கொண்டது	வீசை	1

சென்னப்பட்டணத்தில் வழங்கிவரும்சேரில்
பாதிப்படி-க

முதல்வீமபாகம்-முற்றிற்று.

இரண்டாவது பீமபாகம்.

பிற்பாதி.

திரேகப்பரிகாரஞ் சொல்லுதல்.

இரத்தம் அல்லது பித்தக் குட்டின்குறி.

அதிகதாகம் எரிவந்தம் கண்கள் நாசிறுநீர்மலம் சருமம் இவைகள் சிவந்து அல்லது மஞ்சளாகவிருத்தல் குளிர்ச்சியை விரும்புதல் இவைகள் சுபாவ இரத்தம் சுபாவபித்தம் இவைகளைப்பற்றிய சூட்டின்குறிகளாம்.

இரத்தப்பெருக்காலுண்டான சூட்டின்குறி.

தலைபாரித்தல் கொட்டாவி ஏப்பம் தலைமூளை வறளல் நாவுலர ல்சோம்பல் வாயினிப்பு கண்கள் நாசிறுநீர் சருமம் இவைகள் சிவத்தல் சொறிசிறங்கு கட்டிகொப்புளமுண்டாதல் யீறிலுமூக்கிலுமுதி ரமோடல் அசதி அவையவங்களில் நோவு நாடி படபடத்திருத்தல் இவைகள் இரத்தப் பெருக்கைப்பற்றிய சூட்டின் குறிகளாம்.

இறைச்சிவகைப் படலம்.

ஆட்டிறைச்சி.

நல்கொழுத்த ஆடுபிடித்து அதில் கொழுப்புள்ள கறிகளாய் சேர்எடுத்துக்கொண்டு அதற்கு அயந்துசலம்விட்டலம்பி சலம்வடிந் தபின்பு 1½-பலம் வுப்புபோட்டு படி சலம்விட்டு கொதிக்கவைத்து இரண்டுபிடிவெங்காயத்தைப்போட்டு-1-ரூபா-எடைமஞ்சளும் கிரா ம்புளலம் கருவாப்பட்டை இதுகளையும் வ-பலம் இஞ்சியும் கொத்த மல்லியும்சேர்த்து அரைத்துக்கொஞ்சம் தயிர் சேர்த்து அடுப்பில் வேகவைத்து அரைபலம் மிளகாயும் சேர்த்து நீர்ச்சண்டிபின் இர க்கிவைத்து அரைபலம் நெய்விட்டு தாளித்து இறக்க மெத்தவும் நுகியாயிருக்கும்.

இதன்குணம்.

சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக் ியம்வலிவுண்டாகும் தேகந்தழைக்கும் அழகுண்டாகும் தாதுவிர தியதிகரிக்கும் குடல்பருக்கும் சத்து அதிகரிக்கும் மலங்குறையும் வியாதி கீல்வாதம் நரம்பிசிவு அதிகரிக்கும் பரிகாரம் கொத்தமல்லி கருவாப்பட்டைநெய்.

ஆட்டின் தலை இறைச்சி.

மேஜாட்டுத்தலையை மயிர்பொசுக்கி நன்றாய் வெட்டினனம்பிரித்து அரிந்துசலம்விட்டலம்பிமுன்-1½-பலம்மஞ்சளும் கைப்பிடிவெங்காயத்தையும் கைப்பிடி சோகிக்கிறையும் வுப்பும் தக்கபடிபோட்டுவேகவைத்து கொத்தமல்லிவிரையும் முளகாயும் அரைத்துப் போட்டு அடுப்பில் எறிந்து நீர்சுவறினபின் 7½-பலம் நெய்விட்டு கொப்பறைத் தேங்காயும் ஒருமுடிபோட்டு சம்பாரவர்க்கங்களும் தக்கபடியிட்டு வடகமும்போட்டு சிவந்தபதத்துடன் இறக்கிவுண்ணவும்.

இதன்குணம்.

குடுகொழுமைகுளிர்ச்சி இவைகள் மூன்றுஞ் சமமாகயிருக்கும் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம் கபாலத்துக்கும் இருதயத்துக்கும் வலிவைக்கொடுக்கும் குடல்புஷ்டியுண்டாகும் நேகந்தழைக்கும் இருதயகமலத்தைப்பற்றிய ரோகங்களைக் கண்டிக்கும் சத்து அதிகரித்து மலங்குறையும் வியாதியிற்றிற்காற்று அதிகரிக்கும்மந்திக்கும் பரிகாரம் இஞ்சி எலுமிச்சம்பழச்சாறு பொதினா.

ஆட்டின் தலைமூளை.

நல்லகொழுத்த ஆட்டின்மூளையை 5-எடுத்துக்கொண்டு வரகுவைக்கோல் அவித்து பத்தைசெய்து கூட்டுச்சம்பாரங்களில் துவைத்து சட்டுவத்தில் வறுக்கப் பதமாயிருக்கும் கடுகையில் பொசிக்கவும்.

இதன்குணம்.

குளிர்ச்சியையும் சிலிர்ப்புமாம்பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம் தலைமூளைக்கு வலிவைக்கொடுக்கும் புத்திசோகரிக்கும் கண்குளிரும் தாதுவிர்த்தியுண்டாகும் மறதிஇராது வியாதிசூடல் புஷ்டி இல்லாதவர்களுக்கு உதவாது பரிகாரம் இஞ்சிகடுகுசீரகம்.

ஆட்டின் கண்ணிறைச்சி.

பள்ளாட்டுக்கண்ணிறைச்சி கொண்டுவந்து செவ்வையாகக்கறிவி அரிந்து கூட்டுவர்க்க குழம்பில் வேகவைத்து தாளித்துண்ண சாதமிறங்கும்.

இதன்குணம்.

குடுங்கொழுமையாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம்கண்களுக்கு வலிவைக்கொடுக்கும் கண்ணொளி அதிகரிக்கும்ஜீர

ணமாம் வியாதி கொழுமையதிகரிக்கும் பரிகாரம் காடி எலுமிச்சம் பழச்சாறு.

ஆட்டின் கழுத்திறைச்சி.

மேன்மையுள்ள கொழுத்த ஆடாய்ப்பிடித்து அதின்கழுத்துக் கரியை சிலேசுதுண்டுகளாச அரிந்து கொழுஞ்சி எலையுடன் வேக வைத்துவுப்பு மஞ்சள் முளகாய் கொத்தமல்லி மிளகு இதுகளுடன் சம்பரவர்க்கத் திட்டமுட னரைத்துப்பிசரி பழச்சார் தெளித்து நெய்யில் வறுக்கவும்.

இதன்குணம்.

குடுங்கொழுமையுமாம் பிரயோசனம் அதிக வுணவாம் செளக் கியம் வலிவுண்டாகும் கழுத்து நரம்புகளுக்கு வலிவைக்கொடுக்கும் பசிதீபனமுண்டாகும் ரோகஸ்த்தருக்குதவும் வியாதிவயிற்றிற் சொற்பக் காற்றையுண்டாக்கும் பரிகாரம் கொத்தமல்லிக்கீரை வெங்காயம்.

ஆட்டின் மார்யிறைச்சி.

புங்குனார் குறும்பாடாய்ப்பிடித்து அதற்கு சோளம்காப்பிஅன் னபனாதிக்கொடுத்து 90-நாட்சென்றபின்பு கொழுப்பிடித்து வந்த தும் பிசுமில்லாவதைசெய்து மேற்படி மார்பினிறைச்சியை மெருந் துண்டுகளாய் அரிந்து அப்பளாகாரம் சேர் கறிக்கு விராகனிடை 2-போட்டுவேகவைத்து சம்பரவர்க்கமுடன் நெய்யில்பொரித்து ண்ணவும்.

இதன்குணம்.

குடுங்கொழுமையுமாம் பிரயோசனம்சுத்தவுணவாம் செளக்கி யல்மார்புக்கு வலிவுண்டாகும் குடுதணியும் கபத்தையறுக்கும்மார் யின் புண்ணையாற்றும் தேகந்தழைக்கும் வியாதி கொழுமையதிகரி கும் பரிகாரம்.

ஆட்டின் இருதய கமலத்திறைச்சி.

மைசூர் குறும்பாடாய் கொண்டுவந்து கேவுறுரொட்டி களி இதுகள் முதலானது கைத்தீனிகொடுத்து கொழுத்தபின்பு 4-மாத ம் மேற்படியாட்டை அறுத்து மேற்சொல்லிய கமலக்கறியைபதறு

மல் சேர் எடுத்து அவித்து மேற்கறியில் வுறியசலத்தில் முள்ளங்கியை துண்டு துண்டுகளாய் அரிந்து மேற்படிசலத்தில் அவித்து பழச்சார் 2-விட்டுக் கொதிக்கவைத்து அதில் வுப்பு மிளகாய் மிளகு கொத்தமல்லி வெந்தயம் இதுகளுடன் வெங்காயமிந்து சம்பாவ வர்க்கமுடன் தொக்குகறியாய் சமைத்து நெய்விட்டு தாளித்து கொஞ்சம் பசுமை சலத்தினீர்க்கிய எறக்கி ஆறியபின் உண்ணவும்.

இதன்குணம்.

சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம் இருதயகமலத்துக்கு வலிவைக்கொடுக்கும் ஆத்துமசத்தியதிகரிக்கும் இருதயக்கமலம் பதறுதலைமாற்றும் தைரியமுண்டாகும்வியாதிமந்திக்கும் ஜீரணப்படாது பரிகாரம் காடி எலும்பிச்சம்பழச்சாறு

ஆட்டின் நுரையீரல்.

மைசூர் ஆடாய் கொழுத்தாய்பிடித்து அடித்து யீரலைமாத்திரம் (10)தரம் சலம்விட்டு அலம்பி அவித்து அரிந்து பழச்சார்விட்டு கொதிக்கவைத்து அதில் கொத்தமல்லி மிளகு வெந்தயம் இதுகள் எல்லாம் சித்தப்படுத்தி மசால்வர்க்கங்களை மேற்படிகறியில் துண்டுகளில் பிசரி வறுக்கவும் நெய்யும் நல்ல எண்ணையுமாய் கலந்துவறுக்கவேண்டும்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் சிலிர்ப்புமாம் பிரயோசனம் குறைந்தவுணவாம் செளக்கியம் தேகத்துக்குக் குளிர்ச்சியைத்தரும் சூட்டையாற்றும் நுரையீரலுக்கு வலிவைக்கொடுக்கும் தேகந்தழைக்கும் வியாதிமலம் அதிகரிக்கும் வயிறுகனக்கும் காற்றுண்டாம் பரிகாரம் பொதீ மிளகு சீரகம்.

ஆட்டிரல்.

மேற்சொல்லிய ஆட்டிறச்சியைப்போலாக சித்தப்படுத்தி உரைபதமாய் வேகவைத்து கூட்டு மசால்வர்க்கங்களை மேற்படி கடையில் தடவி நெய்யும் எண்ணையும் சேர்ந்து வறுக்கவும்.

இதன்குணம்.

சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் அசுத்தவுணவாம் செளக்கியம் இல்லை வியாதி அசுத்த இரத்தத்தையுண்டாக்கும் உதிரம்

குழம்பேறித்தோய்ந்து போகச்செய்யும் தேகசத்துக்களின் சுபாவ குணத்தைமாற்றி அழுகப்பண்ணும் மந்திக்கும் வயிறு கணக்கும் காற்று உற்பவிக்கும் கபாலத்தில் கட்டு உற்பவிக்கும் பரிகாரம் காடிகடுக்காய் லவங்கப்பட்டை..

ஆட்டின் நாவிரைச்சி.

வெள்ளாட்டுநாவு முத்தலாய் 2-கொண்டுவந்து எட்டுதுண்டு களாய் அரிந்து பாறையின் பேரிலாவது சொரி ஓட்டின் பேரிலாவது தேய்த்து ஆவிவர அவித்து 16-துண்டுகள் செய்து முளகு பொடிபோட்டும் மசாலுடன்வறுக்கவும் கோஞ்சம் சுடுகைபதத்தி லிறக்கி வண்ணவும்.

இதன்குணம்.

குடும் குளிர்ச்சியுமாம் பிரயோசனம் அசுத்தவுணவாம்செனக் கியம் சூட்டையகற்றும் தோளின்மேலிருக்கும் தோலுக்கு மினுக் குண்டாம் பசுமைகொடுக்கும் வியாதி அசுத்த உதிரத்தையும் அசுத்த சத்துக்களையும் உண்டுபண்ணும் பரிகாரம் காடி சீரகம் கொத் தமல்லிக்கீரை.

ஆட்டின் மண்ணீரல்

குறும்பாடாய்ப் பிடித்து மண்ணீரல் எடுத்து இளம்பதமாய்அ வித்து பொடித்துண்டுகளாய் அரிந்து சோம்புசேர்த்து முளகுபொ டியில் நெய்விட்டு வருக்கவும்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் வறழ்ச்சியுமாம் பிரயோசனம் அசுத்தவுணவாம் வுக்கியம் தீபனமாகும் வியாதிதேகத்தில் வண்டலையும் அசுத்த உதிரத்தையும் உற்பவிக்கச்செய்யும் உதிரத்திற் குழம்பேற்றும் மந்திக்கும் வண்டலைப்பற்றிய ஆவி அதிகரிக்கும் பரிகாரம் லவங்கப்பட்டைநெய்.

ஆட்டுக் குடல்.

செம்பிலியாட்டுக் குடலுக்குச் சாணிப்போக்கி சலம்விட்டலம் பி குழையவெந்த சிறுகுருந்துண்டுகளாய் அரிந்து காசிரிக்கீரையுடன் சமைக்கவும் வடகமிட்டுத் தாளித்துண்ணவும்.

இதன்குணம்.

குளிர்ச்சியாம் பிரயோசனம் அசுத்தவுணவாம் செளக்கியம் குடலுக்கு வலிவுண்டாகும் வியாதி அசுத்த இரத்தத்தையுண்டாகும் மந்தப்படும்வயிறுகனக்கும் வயிற்றில்நோயுண்டாம் பரிகாரம் சுக்குதிப்பிலி சீரகம் கடுகு.

ஆட்டுக் கொழுப்புக் குடல்.

மேற்சொல்லிய ஆட்டின்கொழுப்புக் கறிக்குடலாய் எடுத்து சானிபோக்கி ஜலம்விட்டலம்பி எடுத்து குழைய அவித்துப்பின் னால் குறுக அறிந்து தயிரில் வ மணிநேரம் வேகவைத்து கூட்டுவர் க்கங்கள் சகலமும்சேர்த்து பதமாய்சமைத்துச் சூடுகையோடும் பசுக்கவும்.

இதன்குணம்.

சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம் காற்றையெழுப்பும் உதிரப்போக்கு உதிரக்கடுப்பு இவைகளை மாற்றும் சூடுதணியும் வலிவுண்டாக்கும் இராக்குருட்டை நீக்கும் உதிரத்தில் கொடிமையதிகரிக்கும் வியாதி மந்திக்கும் வயிறு கனக்கும் பரிகாரம் காடி எலுமிச்சம்பழச்சாறு.

ஆட்டின் குண்டிக்காய்.

கொழுத்த ஆட்டின் குண்டிக்காயை அரிந்து ஜலம்விட்டலம்பி அப்ளாகாரமுடன் வேகவைத்து மசால்களைத்தடவி நெய்யில் பொரிக்கவும்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் வறழ்ச்சியுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் சவுக்கியம் இடுப்புக்கும் குண்டிக்காய்க்கும் வலிவைக்கொடுக்கும் தாது விர்த்தியாகும் இடுப்புநோயைமாற்றும் லேபனமுண்டாகும் ஆண்குறிபருகும் வியாதிமந்திக்கும் காற்று அதிகரிக்கும் பரிகாரம் மிளகு திப்பிலி உப்பிட்டுப் பொரிக்கவும்.

ஆட்டுக்கொழுப்பு.

மேஜாட்டுக்கொழுப்புகள் சேர்பதப்படுத்திக்கொண்டு சல விட்டலம்பி வெள்ளைவெங்காயம் சேர்த்து குழம்புசெய்யவும் சூடுகையிலுண்ணவும்.

இதன்குணம்

குடுங்கொழுமையுமாம் பிரயோசனம் அதிக வுணவாம் செளக் கியம் இடுப்புக்கு வலிவைக்கொடுக்கும் குண்டிக்காயின் மேலிருக்கு ம்கொழுப்பு சகல இரணத்தையும் ஆற்றிவிடும் வியாதிவயிற்றிற்களி ம்புகட்டும் பரிகாரம் சுக்கு சீரகம்.

ஆட்டின் பீஜம்.

சேர்வாமலையைச்சார்ந்த சார்புகளிற் மேயும்படியான குறும் பாட்டின் பீசத்தை அரிந்து நன்றாய்ச்சலம்விட்டலம்பியிளம்பதமாய் அணித்து அரைசேர்மாமிசத்திற்கு முளகாய்தோலாஒன்னரை கொத் தமல்லிவிரை தோலா-1 வெள்ளுள்ளிதோலா அரை வெண்காயம் தோலா-1 இஞ்சிதோலா வ இந்தசம்பாரவர்க்கங்களைசேர்த்து பிச ரிளனுமிச்சம்பழச்சாறுவிட்டு கொதிக்கவைத்து வடகமிட்டு நெய் யில்தாளிக்கவும்.

இதன்குணம்

குடுங்கொழுமையுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக் கியம் காட்டுக்கொடியாட்டின் பீசத்தைக் காயவைத்துச் சாராயத் திற்கலந்து குடிக்க நல்லபாம்பு விஷத்தைப் போக்கிவிடும் வியாதி கொழுமையதிகரிக்கும் பரிகாரம் நாட்டுக்காடி.

ஆட்டின் கால்கள்.

கொழுத்தவெள்ளாட்டுக்கால் எட்டுசர்மங்கன்போக தீச்சி குறுகஅறிந்து எலும்புகளை னையத்தட்டி 1-படி சலத்தை இரவடிப் பில் வேகவைத்து மூன்றிலொருபங்கு சுண்டினபின் முளகாதோலா வ கொத்தமில்லிதோலா வ இஞ்சிதோலா அரைக்கால் முளகுதோ லாகால் வெண்காயம் தோலா கால் இதுகளையெல்லாம் அறைத்து துணியில் முத்துக்கட்டி பூண்டுவுறித்துப்போட்டு மேற்படியாமிசத் துற்போட்டு மறுபடியும் உழக்குசலம்விட்டுக் கொதிக்கவைத்துஒரு லம்நெய்விட்டு யிறக்கிவிடவும்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் வறழ்ச்சியுமாம் பிரயோசனம் அதிகவுணவாம்ச டுக்கியம் கால்களுக்கு வலிவைக்கொடுக்கும் தைரியமுண்டாகும் தேகந்தழைக்கும் எலும்புகளுக்கு வலிவுஉண்டாம் வியாதிமந்தி க்கும்காற்றையுண்டுபண்ணும் பரிகாரம் சீரகம் பொதீனா காடி.

வெள்ளாட்டிறைச்சி.

மேற்கத்தி வெள்ளாடாய்பிடித்து அதினுடைய தொடைமாயி சத்தையெடுத்து 24 பலம்மாமிசத்தை சலம் விட்டலம்பி முளகாய் பலம் 2 மிளகுபலம் அரை கொத்தமல்லிவிரைபலம் 2 குருகஅரிந்த வெள்ளவங்காயம்பலம் இரண்டரை வெள்ளுள்ளிபலம்ஒன்றேகால் யிஞ்சிபச்சைகொத்தமல்லிபலம்முக்கால் இந்தகூட்டுவர்க்கங்கனெல் லாம் ஒன்றாய்சேர்த்து சித்தப்படுத்தி முக்காப்படிசலம்விட்டு கொ திக்கவைத்து வடகமிட்டு நெய்விட்டு தாளித்துவிடவும்.

இதன்குணம்.

சமரசமாய்பிரயோசனம் குறைந்தவுணவாம்செளக்கியம்பத்தி யத்துக்குதவும் சத்துக்களின் கொதிப்பைமாற்றும் தீபனமாங்கபத் தையறுக்கும் மார்புக்கும் வலிவுண்டாகும் வியாதி அற்பச்சூட்டை க் கொடுக்கும் பரிகாரம் எலுமிச்சம்பழச்சாறு.

கொடியாட்டிறைச்சி.

நீலகிரியில்பலவிதமான தழைகளைமேய்கின்றகொடியாடொன் றுகொண்டுவந்து ஒன்னரைசேர்மாமிசத்தை யெடுத்துசலம்விட்ட லம்பிஅம்மியிலறைத்து மூன்றுபலந்தனியா வறுத்த கடலைப்பருப் புபலம் 2 கசகசா பலம் 2 முந்திரிபருப்பு பலம் 5 இஞ்சி பலம் அறை பச்சைமிளகாபலம் இஞ்சி இதுகளையெல்லாம் றனித்தனியாஅரைத் து குறுகஅரிந்தவெங்காயம் பலம் அஞ்சி வெள்ளைப்பூண்டுபலம் ஒன்னரைமஞ்சள்சேர் ஒன்றுஅறைத்து மேற்படிசமபார்க்கூட்டுகரி களுடன் சேர்த்துபிசைந்து பத்துபலம்நெய்யில் சுட்டெடுக்கவும் இந்தக் கீர்மாவைக்கவாப்பென்றும் சொல்லுவார்கள்.

இதன்குணம்.

சூடும் குளிர்ச்சியுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் சவுக்கி யம் தேகந்தழைக்கும் இடுப்புக்கும் வலிவைக் கொடுக்கும் பத்தி யத்துக்காகும் தாதுவிர்த்தியாகும் வியாதிஇல்லை பரிகாரம் இல்லை.

செம்மறியாட்டிறைச்சி.

பல்லாரியவல்லிநங்களில் மேயும்படியான செம்மறியாட்டிறை ச்சிசேர்ஒன்றுயெடுத்து சலம்விட்டலம்பி குறுக அரிந்து பச்சை மிளகாய் பலம் இரண்டு வெள்ளைப்பூண்டு பலம் கால் கொத்தமல்லி விரைபலம்ஒன்றரை இஞ்சிபலம்கால் கொத்தமில்லிதழை பலம்கால் ஒன்றாய்ச்சேர்த்து ஒன்றைப்பலம்உப்புசேர்த்து மண்பாத்திரத்தில் வேகவைத்து ஒருமுடிதேங்காய்திருகிப்போட்டு வடகமிட்டு நெய் யில் தாளித்துவிடவும் இதுசுண்டியாகரியென்று சொல்லப்படும்.

இதன்குணம்.

சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம்தேகந்தணியும் தேகத்தில்கொழுமையதிகரிக்கும் தாதுவிர்த்தியுண்டாகும் அழகுக்கொடுக்கும்சத்துகள் அதிகமாகஉற்பவிக்கும் வியாதிமந்திக்கும் காற்றதிகரிக்கும் பரிகாரம் இஞ்சி பொதீனா எலுமிச்சம்பழச்சாறு.

பள்ளயாட்டிறச்சி.

மேற்கத்திஆடு கொழுத்ததாய்ப் பிடித்து ஒரு சேர் தொடைக்கறியைஅரிந்து 4-சலம்விட்டலம்பி அப்பளகாரம்போட்டுக்கொதிக்கவைத்து சிறுதுண்டுகளாய்அரிந்து கூட்டுவர்க்கம் முளகாபலம் ஒன்றுகொத்தமல்லிவிரை காலாழாக்கு வெங்காயம் அரிந்துப்பலம் இரண்டுபூண்டுபலம் ஒன்று இஞ்சிபலம் கால் கொத்தமல்லித்தழைப்பலம் கால்சேர்த்து அரைத்துப்பிசரி எலுமிச்சம்பழம் 2-பிழிந்து கொதிக்கவைத்து நெய்விட்டுத்தாளித்து இறக்கியுண்ணவும்.

இதன்குணம்.

குளிர்ச்சியும்சிலிர்ப்புமாம் பிரயோசனம் அசுத்தவுணவாம்சௌக்கியம் தேகங்குளிரும் சூட்டைத்தணிக்கும் வியாதி காற்றதிகரிக்கும் மந்திக்கும் பரிகாரம் இஞ்சிமிளகுகாடி.

குறும்பாட்டிறச்சி.

மேற்கே சோலரர்பேட்டையில் மலைகளில் சஞ்சாரம் செய்கிற கொழுத்த ஆட்டுக்கடாபிடித்து அதின்றுடை இறைச்சிகளில் ஒரு சேர்எடுத்து சலம்விட்டலம்பி அரிந்துவேகவைத்து அப்பளகாரரிட்டுவெந்தபின் கொத்தமல்லிவிரை-1½ பலம் முளகாய் முக்கால் பலம் வெங்காயம்பலம் ஒன்றரை பூண்டுபலம் அரை இஞ்சிபலம் கால் கொத்தமல்லிக்கீரைபலம் அரை இதுகள்எல்லாம் சேர்த்து அரைத்துக் கறியில்பிசறி நெய்விட்டுவடகமிட்டுத் தாளிக்கவும்.

இதன்குணம்

சூடும்வறழ்ச்சியுமாம் குறைந்த வுணவாம் செளக்கியம் உதிரம் அதிகரிக்கும் ஜீரணமாம் வியாதிசொரிசிரங்கு தினவுகூடு அதிகரிக்கும் பரிகாரம் சல்லாதுக்கீரை கொத்தமல்லிக்கீரை.

தும்பையாட்டிறச்சி.

நல்கொழுத்தஒருசேர்தும்பையாட்டிறைச்சியை 4-சலம்விட்டலம்பி துண்டு துண்டுகளாய் அரிந்து அப்பளாகாரமுடன் கொதிக்கவைத்து கூட்டுவர்க்கம் முளகாபலம் 2½-கொத்தமல்லிபலம் இரண்டரைவெங்காயம்பலம் இரண்டு பூண்டுபலம் இரண்டு இஞ்சிபலம் அரைக்கொத்தமல்லித்தழைபலம் ஒன்றுகூட்டி அரைத்துப் பிசரி வுப்பு2-பலம்போட்டு எலுமிச்சம்பழச்சார ஒன்றுவிட்டு நெய்வடகமிட்டுத் தாளித்துண்ணவும்.

இதன்குணம்.

குடுங்கொழுமையுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம்தேகந்தழைக்கும் வலிவுண்டாகும் அழகுசொடுக்கும் தீபனமாம்சத்து அதிகரிக்கும்மலங்குறையும் தாதுவிர்த்தியாகும் வியாதி தேகத்தில்கொழுமையதிகரிக்கும் பரிகாரம்நெய்யிற் பொரித்துகொள்ளவும்.

ஆட்டுக்குட்டிறைச்சி.

மேசாட்டுக் குட்டிறைச்சியை பொய்யாக்கொளுத்தி அரிந்து சிறுதுண்டுகளாய் அப்பளாகாரமுடன் ஒருகுட்டிக்குமுளகாய்பலம் மூணுகொத்தமல்லி விரைபலம் இரண்டு வெங்காயம்பலம் 2-பூண்டுபலம் இரண்டரை இஞ்சிபலம் ½-கொத்தமல்லித்தழை பலம்முக்கால்சேர்த்து ஒருமுடிதேங்கா திருவலுடன் வாசனைகறிமசால் சோத்துப்பிசரிஉப்பு 1½-பலம்சேர்த்து நெய்விட்டு தாளித்துண்ணவும்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் சிலிர்ப்புமாம் பிரயோசனம்சுத்தவுணவாம்சவுக்கியம் சூட்டையகற்றும் தேகந்தனியும் பலகீனருக்குதவும் பத்தியத்துக்காகும் வியாதி குளிர்ந்ததேகத்துக்குதவாது பரிகாரம்பொதின எழுமிச்சம்பழச்சாறு.

மான்கறி.

நல்கொழுத்தபுளளிமானாய்ப்பிடித்து தகுதியான தீனிகொத்துதொடைமாமிசத்தை இரண்டுசேரஎடுத்து அரிந்துகழுவிப்போட்டு இரண்டுபலம்வுப்பிட்டு முளகாபலம் 2½-முளகுபலம் ½-கொத்தமல்லிவிரைபலம் 2½-வெங்காயம் பலம் 3-பூண்டு பலம் இரண்டுகொத்தமல்லித்தழை பலம் 1½-இஞ்சிமுக்கால்பலம் இந்த சம்பாஷர்க்கமெல்லாம்சேர்த்து தயிர்விட்டு கொதிக்கவைத்து தேங்காத்

திருவல் ஒன்றுசேர்த்து பழச்சார்விட்டு பிசரின பதத்திறக்கி வடகமிட்டு நெய்விட்டுத் தாளித்திறக்கவும் இரண்டுபலம்வுப்பு சேர்க்கவும்.

இதன்குணம்.

சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம் இரசத்தைப்பற்றிய ரோகங்களை மாற்றும் பவுத்திரம் சொறி சிரங்கு தினவு இவைகளை நீக்கும் வியாதி கண்ணில் புகைச்சலுண்டாம் பரிகாரம் பசுவின்நெய்யிற் பொரித்துக்கொள்ளவும்.

கலைமான்கறி.

வயல்நாட்டுத் தலையானுய்பிடித்து சோளம்தீனி கொடுத்து அறுத்து மார்க்கண்டம் சதையாகமூனுசேர்எடுத்து 5-6-சலம் விட்டலம்பி அரிந்து அதனுடன் தேன்காயை பல்லுபல்லாய் அரிந்து முளகாபலம்மூன்று கொத்தமில்லிவிரைபலம் இரண்டரை வெங்காயம் பலம் இரண்டரைபூண்டுபலம் இரண்டுஇஞ்சிபச்சை முளகாய்கொத்தமல்லித்தழைபிடி சேர்த்து தேன்காய்ஒன்று திருவிபோட்டு வுப்பு பலம் மூன்றரைசேர்த்து பழச்சார்விட்டு வெந்தபின் வடகமிட்டுத் தாளித்திறக்கி வுண்ணவும்.

இதன்குணம்.

சூடும்வறழ்ச்சியுமாம் பிரயோசனம் எத்தவுணவாம் சவுக்கியம் தேகவலிவுண்டாம் தேகந்தழைக்கும் சூட்டையகற்றும் தாதுவிர்த்தியதிகரிக்கும் வியாதிசூட்டைப்பற்றிய தேகத்துக்குதவாதுபரிகாரம் நெய் அதிகரித்துக்கொள்ளவும்

கடம்பையிறைச்சி.

சேர்வாமலையில் வாழும்படியான கடம்பையைக்கொண்டு வந் கண்டசதைகளாய் எடுத்துசலம்விட்டலம்பி குறுகஅரிந்து ஒரு சர்கறிக்குவுப்புபலம் இரண்டுபோட்டுமுளகாபலம் 1½-கொத்தமல்லிவிரைபலம் இரண்டு பூண்டுபலம் ஒன்றரைவெங்காயம்பலம் இரண்டு இஞ்சிபலம்ஒன்று கொத்தமில்லிதழைபலம் ஒன்றேகால்தேன்காய் முடி ஒன்று திருவிபோட்டு வாசனைவர்க்கங்கள் சேர்த்துவடகமிட்டு நெய்விட்டுத் தாளித்திறக்கவும்.

இதன்குணம்.

சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் சவுக்கியம் தேகவலிவுண்டாம் தேகந்தழைக்கும் குண்டிக்காய்க்கு வலிண்டாம் தாதுவிர்த்தி யதிகரிக்கும் வியாதிமந்திக்கும்காற்றதிகரிக்கும் பரிகாரம் கிராம்பு கருவாப்பட்டை.

முசலிறைச்சி.

நல்லகொழுத்த முசல் ஒன்றுபிடித்து கழுத்தரிந்து ஒருநாள் முழுதும்போட்டுவைத்து அன்றைக்கே சாயங்காலம் பதார்த்தம்கூட்டிபொசிக்கவும் விபரம் முளகாபலம் இரண்டறை கொத்தமல்லி விரைபலம் இரண்டறை வெங்காயம்பலம் இரண்டு முளகுபலம்கால் இஞ்சிபலம்அரை பச்சைக்கொத்தமலிகீரை பலம்ஒன்று இதுகளெல்லாம் அறைத்து ஒன்றரைபலம் வுப்புமேற்படி பெருந்துண்டுகறிகளில் பிசறிநல்லெண்ணையும் நெய்யும்விட்டு வடகமிட்டு தாளித்துண்ணவும்.

இதன்குணம்.

சூடுங்குளிரச்சியுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம் தேகந்தழைக்கும் சூடுதணியும் மார்புக்குவலிவைக் கொடுக்கும் இருமல்கீங்கும் மூலஉதிரத்தை மாற்றும் வியாதி பித்தரோகிகளுக்குதவாது பரிகாரம் நெய்சல்லாத்துக்கீரை.

உடம்பிறைச்சி.

சேர்வாமலைகொழுத்த வுடம்பாப்பிடித்து அவித்து தோலுரித்து குறுகஅரிந்து தயிரில் வேகவைத்து 2-பலம்வுப்பிட்டு முளகாபலம்இரண்டரை கொத்தமில்லிவிரை பலம்மூன்று வெங்காயம் ஒன்றேழுக்கால் இஞ்சிபலம்ஒன்று கொத்தமல்லிக்கீரை பலம்ஒன்று இதுகளெல்லாம் அறைத்து மேற்படிக்கறியில் பிசரி சம்பாரசன வர்க்கங்களெல்லாம்சேர்த்து தேங்காப்பால்விட்டு பழச்சார்பிழிந்து வடகமிட்டு நெய்விட்டுத் தாளிக்கவும் சூடுகையோடு புசிக்கவும்.

இதன்குணம்.

சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் சவுக்கியம் தேகவலிவுண்டாம் தேகம்பருக்கும் உதிரத்தைச்சுத்தப்படுத்தும் மூலம்வெட்டை சீதம் இரத்தக்கடுப்பு குஷ்டம் இவைகளுக்கு உபயோகப்படும் வியாதி குடல்வலிவு அற்றவர்களுக்குதவாது பரிகாரம் பொதீனா எலுமிச்சம்பழச்சாறு.

இறைச்சிவகைப்படலம்-முற்றிற்று.

உ
கடவுள் துணை.

பட்சிவகைப்படலம்.



சேவ லிறைச்சி.

மயிர்கொன்றைச் சாவலாய்ப்பிடித்து மயிர்போக்கி அரிந்து பிச்சியெடுத்து எலும்புகளைப்போக்கி தயிரில்வேகவைத்து அப்பள சாரம்கொஞ்சம்போட்டுகுறுக அரிந்துஇளம்பதமாய்வேகும்போது பழச்சார்விட்டு சம்பாரவர்க்கங்களை எல்லாம் திட்டப்படுத்திக் கொண்டு மேற்சொன்ன எடைப்பிறகாரம் நிறுத்தெடுத்துக்கொண்டு முந்திரிப்பருப்பு போட்டுச் சமைக்கவும்.

இதன்குணம்.

குடும்பகொழுமையுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம் சத்துகுறைந்து உதிரம் அதிகரிக்கும் வலிவுகொடுக்கும் தேகந்தழைக்கும் வயிற்றுநோய்க்கு நீங்கும் குளிர்ச்சியைப்பற்றியரோகங்களுக்கு உபயோகப்படும் கிழச்சாவலிறைச்சி அதிககுடாம் வியாதிகலைவலிபித்தம் அதிகரிக்கும் பரிகாரம் காடி எலுமிச்சம்பழச்சாறு.

பெட்டைக்கோழி யிறைச்சி.

நல்லரங்கோன் பெட்டைக்கோழி முட்டையிடுகிறதாய்ப்பிடித்து மயிர்போக்கி அடுப்பில்குறுக மயிர்தீச்சிகுடல்பிச்சி தலைகால்இது எல்லாம் தள்ளிவிட்டு மாமிஷபங்காய் எடுத்து குறுக அரிந்து மாமிசத்தை அம்மியில்வைத்து நுறுங்க மைபோலரைத்து அதனுடன் இரண்டுபலம் வறுத்தக்கடலை இரண்டுபலம்கசகசா இரண்டுபலம் முந்திரிப்பருப்பு ஒருமுடிதேங்காய் இதுகளெல்லாம் அரைத்துச் சேர்த்துப்பிசரி அதனுடன் பச்சைமுளகாய்பலம் இரண்டு கொல்லி தழை பலம் இரண்டு வெங்காயம்பலம் இரண்டு இஞ்சிபலம் ரைஉப்புபலம் அரை இதுகளெல்லாம்சேர்த்து பிசறி சிறுஉண்டுகளாய்செய்து நெய்யிற்சடவும்.

இதன்குணம்.

குடும்பகொழுமையும் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம் தேகவலிவு ஆத்துமவலிவு அதிகரிக்கும் தாதுவிற்த்தியாகும்பசி

தீபனமுண்டாம் வியாதிசூட்டைப்பற்றிய தேகத்தோருக் குதவாது பரிகாரம் காடி எலுமிச்சம்பழச்சாறு.

இதன்குணம்.

நல்லகொழுத்த கருங்கோழி ஒன்றுபிடித்து அதின்சர்மங்களை ப்போக்கிசூடல்தலைகால்பிச்சி இவையெல்லாம்நீக்கி யெலும்புபங்கு களைப்போக்கி மாமிஷங்களை இரண்டு சேர் எடுத்து நல்லசலம்விட் டலம்பி இரண்டரைபலம்உப்பிட்டு கால்பலம்மஞ்சளிட்டுபிசரி அத னுடன்முளகாய்பலம் மூன்று முளகுபலம்ஒன்று கொத்தமல்லிவி ரைபலம் இரண்டரை இஞ்சிபலம் அரைகொத்தமல்லி தழைபலம் ஒன்று இதுகளையெல்லாம் சேர்த்து ஒருமுடிதேங்காய் திருவிப் போட்டுகொதிக்கவைத்து இரண்டு எலுமிச்சம்பழச் சார்பிழிந்து வடகமிட்டு நெய்யில் தாளித்துண்ணவும்.

இதன்குணம்.

சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் சவுக்கி யம் உதிரத்தைச் சுத்தப்படுத்தும் உதிரச்சிக்கலினு லுண்டாகும் ரோகங்களைநீக்கும் வலிவுண்டாகும் தேகந்தழைக்கும் வியாதி இ ல்லை பரிகாரம் இல்லை.

கோழிக்குஞ்சு.

பதநஞ்சிநானை கோழிகுஞ்சிகள் காலுபிடித்து சர்மங்களைப் போக்கி நய்யத்தட்டி ஒருசுத்தமண்பாத்திரத்தில் முக்கால்படிசலம் விட்டு மேற்படி மாமிசத்தைப்போட்டு அதனுடன் முளகுபலம் ஒ ன்று முளகாபலம்அரை வெள்ளைப்பூண்டுபலம் கால் வெங்காயம் பலம் ஒன்று இஞ்சிபலம் கால் கொத்தமில்லிதழைபலம்அரை வாச னை வர்க்கங்கள் கொஞ்சம் சேர்த்து ஒருபலம்வுப்பிட்டு இந்தசரக் குகளெல்லாம் ஒரு சீலையில் முடிச்சிகட்டி மேற்படிமுடிச்சியைஒர மணிநேரம் மாமிசத்தில் வெந்தபின்பு வடிக்கட்டிக்கொண்டு சு கையில் சாப்பிடவும்.

இதன்குணம்.

குளிர்ச்சியும் சிலிர்ப்புமாம் பிரயோசனம் பரிசுத்த வுணவா சௌக்கியம் ஜீரணமாம் பிள்ளைகளுக்கும் நோயாளிகளுக்கும்ஒத் வரும் தேகந்தழைக்கும் பலவியாதிகளுக்கும் ஆகும் பத்தியத்து குதவும் வியாதி இல்லை பரிகாரம் இல்லை.

வான்கோழிக்கறி.

அமெரிக்காகண்டத்தில் வாழும்படியான வான்கோழி ஒன்று பிடித்து சர்மங்களைப்போக்கி பிச்சிரீக்கி மாமிசபங்காயெடுத்து அதனுடன் மிளகு பலம் அரை வெங்காயம்பலம் இரண்டு இஞ்சி கொத்தமல்லி பலம் இரண்டு உப்புபலம் ஒன்றரை இதுகளெல்லாம் சேர்த்து முன்போல் சமைத்துண்ணவும்.

இதன்குணம்.

குடுங்கொழுமையுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம் தேகந்தழைக்கும் தாதுவிர்த்தியதிகரிக்கும் கொழுமையுண்டாம் ஜீரணமாம் குடல்வலிவு அதிகரிக்கும் வியாதி கரப்பான்சொறிசிரங்கு உண்டாம் பரிகாரம் பொதீனா எலுமிச்சம்பழச்சாறு.

காணங்கோழிக்கறி.

நல்லகொழுத்த காணங்கோழியைக் கொண்டுவந்து மயிர்போக்கி அடுப்பில் குறுக மயிர்தீச்சி குடல்பிச்சி தலையால் இதுகள் எல்லாம் தள்ளிவிட்டு மாமிசபங்கா யெடுத்து குறுக அரிந்து ஒரு சட்டியில் போட்டு இரண்டு பலம் முந்திரிப்பருப்பு வொருமுடி தேங்காய் இதுகளெல்லாம் அரைத்துச்சேர்த்துப் பிசறி அதனுடன் பச்சைமுளகாய் பலம் இரண்டுகொத்தமல்லிபலம் இரண்டு வெங்காயம் பலம் இரண்டு இஞ்சிபலம் அரை கொத்தமல்லிதழை பலம் அரை உப்பு சலம் 1½ யிதுகளெல்லாம் சேர்த்து அடுப்பில் கொதிக்கவைத்து நெய்வடகமிட்டு தாளித்து உண்ணவும்.

இதன்குணம்.

குடுங்குளிர்க்கியுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம் மார்க்புக்கு வலிவுண்டாம் இருமலைப்போக்கிவிடும் தேகந்தணிபும் கரப்பான் சொறிசிரங்கு இவைகளைப்போக்கும் வியாதி குளிர்கதேகத்துக்குதவாது பரிகாரம் பொதீனா எலுமிச்சம்பழச்சாறு.

சம்பங்கோழிக்கறி.

நல்லகொழுத்த சம்பங்கோழிவொன்று பிடித்து அதின் சர்மங்களைப்போக்கி குடல் தலையால்பிச்சியிவையெல்லாம்நீக்கியெலும்பு பங்குகளைப்போக்கி மாமிஷபங்குகளை பிரண்டுசேர் யெடுத்து நல்ல ஐலம்விட்டலம்பி பிரண்டரைபலம் வுப்பிட்டு கால்பலம்மஞ்சளிட்டு

யிசரி அதனுடன் முளகாய்ப்பலம்-மூன்று மிளகுபலம் 1, கொத்த மல்லிவிரை பலம் 2 இஞ்சிபலம் அரை கொத்தமல்லிதழை பலம் 1 யி துகளெல்லாம் சேர்த்து வொருமுடிதேங்காய் திருவலுடன் கொ திங்கவைத்து 2-பலம் சார்பிழிந்து வடகமிட்டு நெய்யில் தாளித்து ண்ணவும்.

இதன்குணம்.

குளிர்ச்சியும்சிலிர்ப்புமாம் பிரயோசனம் சுத்தவுணவாம்சௌ க்கியம் தேகத்தில் உதிரத்தைப்பற்றிய சூட்டை ஆற்றும் தேகந்தழைக்கும் சொறிசிரங்குகரப்பான் இவைகளைநீக்கும் வியாதி குளிர் ச்சியைப்பற்றிய தேகத்தோருக்குதவாது பரிகாரம் பொதினா எலு மிச்சம்பழச்சாறு.

பொரிக்கஞ்சி.

செழிப்புள்ள தேசங்களில் விளையாநின்ற நெல்லைக்கொண்டு வந்து பொரியாக்கி அதைப்புடைத்து உமியைப்போக்கிய பொரி யைத் தகுதியான சலம்விட்டு அடுப்பிலேற்றிக் காய்ச்சியிறக்குந்த ருணத்தில் மேற்கண்ட லவணத்தையாகிலும் சர்க்கரையாகிலும் அ திற்போட்டு இறக்கிய பொறிக்கஞ்சியை சாப்பிடுவதினாலுண்டாகு ம்பலன்.

இதன்குணம்.

சாந்தமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம் சூட் டையகற்றும் மார்நோய்க்குபயோகப்படும் வயிற்றுச்சிக்கலை மாற் றும் தவனமடங்கும் தீபனமாம் வியாதி சொற்பக்காற்றை யுண்டு பண்ணும் பரிகாரம் சர்க்கரை நெய்.

ஆட்டிள்ளலும்புரசத்தின் கஞ்சி.

கொழுமையுஞ்செழுமையும் பொருந்திய ஆட்டி னெலும்பைக் கொண்டுவந்து ஒன்றிரண்டாய் நறுக்கி அதற்குத்தக்க ஜலம்விட்டுப் பரிசுத்தமாகிய அடுப்பின்மீதிலேற்றி அதினிட இரசத்தை யிறக்கி காரசாரம் புகட்டிப் பாகமாய்க்காய்ச்சி வைத்துக்கொண்டு புழுங்க லரிசியை ஒன்றிரண்டாயுடைத்து நன்றாய்க்கழுவி அந்த நொய்யை தகுதியான ஜலம்விட்டு அடுப்பிலேற்றி பாகமாய் உள் நாவரள வெ ந்தவுடனே மேலிறக்கிவைத்த எலும்பின் ரசத்தைவிட்டு ஒன்றாய்க் கினறி இறக்கிவைத்துக்கொண்டு புசிக்கும் ஆட்டினெலும்பின் ரசக் கஞ்சியாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

குடும்வறழ்ச்சியுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம் களையகற்றும் வலிவிண்டாகும் பத்தியத்துக்குதவும் பேதிக்குக் குடித்தவர்களுக்கு அதிக உபயோகப்படும் தேகந்தழைக்கும் வியாதி அற்பச்சூட்டைக் கொடுக்கும் பரிகாரம் எலுமிச்சம்பழச்சாறு.

கோழிக்குஞ்சின் இரசத்திற் காய்ச்சுங்கஞ்சி.

மிகுந்த கொழுப்புள்ள கோழிக்குஞ்சியைக் கொண்டுவந்து உயிர்வதைசெய்து மயிரைப்போக்கி வயிற்றைக்கீறி அதிலிருக்குங் குடல் முதலான அசுத்தமாகிய துர்மாமிசங்களைப் பரிஷ்காரமா யெடுத்துவிட்டு உரலிற்போட்டுத் துவைத்து தகுதியான சலம்விட்டு அடுப்பில் வேகவைத்துக்கொண்டு மேற்சொல்லியவைபோல் அரிசியினொய்யை நீர்வறளச் சமையற்செய்து அதில் மேற்படி இரசத்தை விட்டு ஒன்றாய்க்கின்ற இறக்கி வைத்துக்கொண்டு கோழிக்குஞ்சியின் கஞ்சியைக் குடிப்பதினாலுண்டாகிய பலன்.

இதன்குணம்.

சாந்தமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம் பலகினைருக்கும் பிள்ளைகளுக்கும் நோயாளிகளுக்கும் அதிக உபயோகப்படும் வலிவுண்டாம் ஜீரணப்படும் வியாதி இல்லை பரிகாரம் இல்லை.

புருக்குஞ்சின் இரசத்திற் காய்ச்சுங்கஞ்சி

மிருதுவாகியும் மிக்ககொழுப்புடையதாயு மிராநின்ற புருக்குஞ்சியைக்கொண்டு உயிர்வதை செய்து அடுப்பில் காய்ந்த வெந்நீரில் துவைத்து அதன்மயிரைப் பரிஷ்காரப்படுத்தி முன்போல் வயிற்றைக்கீறி துர்மாமிசங்களை யெடுத்துப்போட்டு மேற்சொல்லியதுபோல பாகஞ்செய்து புசிப்பதினாலுண்டாகும் புருக்குஞ்சியின் கஞ்சியினாலுண்டாகும்.

இதன்குணம்.

குடும்வறழ்ச்சியுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம் தீபனமதிகரிக்கும் தேகந்தழைக்கும் இரசத்தைப்பற்றிய ரோகங்களுக்குதவும் பத்தியத்துக்குமாகும் வியாதி சூட்டுடம்புக்குதவாது பரிகாரம் நெய் எலுமிச்சம்பழச்சாறு.

ஆட்டுக்காலின் இரசத்திற்காய்ச்சங்கஞ்சி

கொழுத்த வெள்ளாட்டுக்கலைக் கொண்டுவந்து அதன்மே லிருக்குந்தோலை யுரித்துத் துண்டுதுண்டாகநறுக்கி ஜலம்விட்டலம்பி காரசார முதலியதும் போட்டு அதற்குத்தகுதியான சலம்விட்டு அடுப்பிலேற்றிப் பாகமாய்க் காய்ச்சி இறக்கிவைத்துக்கொண்டு நல்ல தாவள்யமான புழுங்கலரிசியை யுடைத்து மேற்படி நொய்யைச் சமையற்செய்து இருக்குந் தருணத்தில் அந்தக்காலின் ரசத்தைவிட்டுக் கிளறிய கஞ்சிமைச் சாப்பிடுவதின லுண்டாகிய பலன்.

இதன்குணம்.

சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியந் தேகந்தழைக்கும் வலிவுகொடுக்கும் கால்களுக்கு வலிவுண்டாம் இடுப்புவலியையகற்றும் வியாதிமந்திக்கும் காற்றதிகரிக்கும் பரிகாரம் கிராம்பு கருவாப்பட்டை.

ஆட்டுத்தலையின் இரசத்திற்காய்ச்சங் கஞ்சி

கசிகடாயென்று சொல்லப்பட்ட கொழுத்த ஆட்டுக்கிடாவின் தலையையுரித்து துண்டுதுண்டாய் நறுக்கிக்கழுவி காரசாரம்புகட்டி தகுந்த ஜலம்விட்டு அடுப்பிலேற்றி பாகமாய்க் காய்ச்சி இறக்கிவைத்துக்கொண்டு மேற்கண்ட புழுங்கலரிசியினொய்யை நீர்வளசச் சமயற்செய்து இறக்குந்தருணத்தில் அந்தத் தலையின் ரசத்தைவிட்டு நன்றாய்க்கிளறி இறக்கிச் சாப்பிடுவதனுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம் தேகவலிவுண்டாம் தேகந்தழைக்கும் தாதுவிர்த்தி யதிகரிக்கும் கொழுமையுண்டாம் இராஜவுருப்புகளுக்கும் பொரிகளுக்கும் அதிக வலிவைக்கொடுக்கும் வியாதி மந்திக்கும் காற்றதிகரிக்கும் பரிகாரம் கிராம்பு கருவாப்பட்டை,

ஆட்டுக்குண்டிக்காலின் இரசத்திற் காய்ச்சங்கஞ்சி

ரிணமுஞ்செழுமையு முடைத்தாகிய ஆட்டினீரலைக் கொண்டு வந்து பரிசுத்தமான ஜலம்விட்டலம்பி அதைச் சிறுகசிறுக அது தகுந்த ஜலம்வைத்து அடுப்பிலேற்றித் தீயிட்டுப் பக்குவமா வித்து யிறக்கியபின் அந்த ஜலத்தைப்பார்த்து தகுதியான காரசா

ரம் புகட்டி பாகமாய்ச்செய்து இறக்கிவைத்துக்கொண்டு மேற்சொல்லிய அரிசியின் நொய்யை நீர்வரளச்சமையற்செய்து இறக்குந்தருணத்தில் அந்த ஈரலின் ரசத்தைவிட்டு நன்றாய்க்கிளறியிறக்கிய கஞ்சியைச் சாப்பிடுவதனுண்டாகிய பலன்.

இதன்குணம்.

குடுங்குளிர்ச்சியுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம் தேகவலிவுண்டாகும் தேகந்தழைக்கும் தாதுவிர்த்தி யதிகப்படும் லேபனமுண்டாகும் ஆண்குறிக்கு வலிவுண்டாகும் விந்துகட்டும் இதில் கருவாத்துங்கிழங்கை கூட்டிக் காய்ச்ச அதிக வலிவைக்கொடுக்கும் வியாதி மந்திக்கும் காற்றதிகரிக்கும் வயிறுவலிக்கும் பரிகாரம் கிராம்பு கருவாப்பட்டை பொதீன,

கொழுத்த வாட்டிறைச்சியின் இரசத்திற்காய்ச்சங் கஞ்சி

கொழுப்புள்ள கசிகடாவென்று சொல்லப்படாநின்ற ஆட்டிறைச்சியைக் கொண்டுவந்து சிறுகசிறுக அரிந்து சுத்தசலம் விட்டு நன்றாய்க்கழுவி அடுப்பிலேற்றி தீயிட்டெரித்து அந்த ரசத்தையிறுத்துக்கொண்டு காரசாரமிட்டு பாகமாய்க்காய்ச்சி இறக்கிமேற்சொன்னதுபோல் அரிசினொய்யைநீரில்லாமல் வரளவேகவைத்து அதை இறக்குந்தருணத்தில் முன்காய்ச்சிய ரசத்தைவிட்டுக் கிளறி இறக்கிவைத்துக்கொண்ட அந்த ஆட்டிறைச்சியின் கஞ்சியைச் சாப்பிடுவதனுண்டாகிய பலன்.

இதன்குணம்.

குடுங்குளிர்ச்சியுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம் தேகந்தழைக்கும் குடலுக்கு வலிவுண்டாகும் களைதீரும் தேக மிளைத்தவர்களுக்கதிக உபயோகப்படும் இதில் சல்லாது இலை மணத்தக்கானியிலே கொத்தமல்லிக்கீரை இவைகளிலொன்றைக் கூட்டிக் காய்ச்ச அதிக உபயோகப்படும் வியாதியில்லை பரிகாரமில்லை.

வாத்துக்கறி

நீர்வளம் நிலவளம் பொருந்திய சேத்துப்பாங்குடைய ஏரிகல்லவசுக்கும் பெருஞ்சாதி வாத்துகளில் கொழுப்புள்ளதாய் ஒன்று பிடித்து அறுத்து குடல்பிச்சி தலையிர்கால் இதுகளெல்லாம் பாக்கி தசைகளையெடுத்து இரண்ட்சேர் மாமிசத்துக்கு இரண்டே பல்பலம் மிளகாய் மிளகு பலம் ஒன்று வெங்காயம் இரண்டேகால் காத்தமல்லிவரை பலம் ஒன்றேழுமுக்கால் இஞ்சி பலம் அரைகொத்தமல்லிவரை பலம் முக்கால் மஞ்சள்பொடி பலம் தால் உப்பு

பலம் ஒன்னரை கரிமசால் பலம் கால் இதுகளெல்லாம் ஒன்றாய்சேர்த்து பழசார்பிழிந்து வாசனைபர்வ பரியந்திரம் கொதித்தபின் வடகமிட்டு நெய்யில் தாளித்துண்ணவும்.

இதன்குணம்.

சூடும் வறழ்ச்சியுமாம் பிரயோசனம் அதிகவுணவாம் செளக்கியம் குலைபிடிப்பு உதிரவாயு கபரோகப் இவைகளைப்போக்கிவிடும் தாதுவண்டாகும் ஜீரணப்படும் வியாதி சூட்டுடம்புக் குதவாது பரிகாரம் கொத்தமல்லிக்கீரை சல்லாத்துக்கீரை எலுமிச்சம்பழச்சாறு

காடைக்கறி.

கம்பங்கொல்லில் வசிக்கும்படியான சண்டைகாடை நாலுபிடித்து சர்மங்களைப்போக்கி பிச்சிகால் இவைகளை நீக்கி தசை எலும்பு பங்குகளை மாத்திரம் யெடுத்துக்கொண்டு நல்லசலம் விட்டலம்பி ஒரு பாத்திரத்தில் அரைபடி ஜலம்விட்டு முக்கால்பலம் உப்புபோட்டு அதனுடன் முளகுகருவாப்பட்டை பூண்டு கொத்தமல்லிவிரை இஞ்சி சோம்பு இவைகளெல்லாம் பிசரி ஒருதுணியில் முடிந்து மேற்படி வுப்புபிராத்தில் போடவும் கொதித்து பின் வடகமிட்டுத் தாளித்துண்க.

இதன்குணம்.

சூடுங்கொழுமையுமாம் பிரயோசனம் சுத்தவுணவாம் செளக்கியம் ஜீரணப்படும் தேகந்தழைக்கும் வாதம் பித்தம் சொறி சிரங்கு இவைகளை நீக்கும் குன்மவியாதியைப் போக்கிவிடும் வியாதி நித்திரையில் வீரியம் பொங்கிவிடும் பரிகாரம் பால் தயிர் மோர்.

கௌதாரிக்கறி

சோளக்கொல்லைகளில் வசிக்கும்படியான பெருஞ்சாதி பெட்டைக்கோழி ஒன்றுபிடித்து சர்மம் சூடல் தலைகால் பிச்சு இவைகளைப்போக்கி மாமிசபங்காய் கால்சேர் எடுத்து ஜலம்விட்டலம்பி அம்மியில் அரைத்து அதனுடன் கசகசா பலம் அரை வறுத்தகடலை பலம் ஒன்று முந்திரிப்பருப்பு பலம் ஒன்றரை தேங்காய் திருவமுடி ஒன்று இதுகளெல்லாம் ஒன்றாய்ப்பிசரி இஞ்சி பச்சைமுளக கொத்தமல்லி வெங்காயம் இதுகளெல்லாம் வகைக்குக் காலரசேர்த்து ஒன்றரைபலம் உப்பிட்டு பிசறி நெய்யில் கரிமாசெய்துணவும் கரிமாஎன்பது கவாப்பு.

இதன்குணம்.

குளிர்ச்சியும் வறட்சியுமாம், பிரயோஜனம் அசுத்தவுணவாம் செளக்கியம் தேகந்தழைக்கும் வியாதி உதிரத்தைத் தோயப்பண்ணும் மந்திக்கும் தினவண்டாகும் பரிகாரம் புளித்த தயிர்.

கொள்ளுக்கஞ்சி

மேற்கு தேசங்களில் விளையாநின்ற நவதானியங்களில் ஒன்றாகிய கொள்ளை செண்டுவந்து வறுத்து ஏந்திரத்திலிட்டு உடைத்து புடைத்து களங்கமில்லாமல் எடுத்து தகுதியான ஜலம்விட்டு வேகவைத்துப் பாகமாய் வெந்துவரும் தருணத்தில் லவணத்தைப்போட்டிற்செய் கொள்ளுக்கஞ்சியை சாப்பிடுவதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

சூடும் வறட்சியுமாம் பிரயோஜனம் சுத்தவுணவாம் செளக்கியம் களைதீரும் தேகவலிப்பைத் தீர்க்கும் தேகஸ்தூலத்தை மாற்றும் நீர்த்தாரையில் விளையுங் கற்களைப் பொடியாக்கிவிடும் நீர்ப்பெருக்கைமாற்றும் வியாதி சூடுயதிகரிக்கும் பரிகாரம் நெய் பால் வெண்ணை.

பச்சையரிசிக்கஞ்சி

மேன்மையுள்ள பச்சமுதைக் கொண்டுவந்து உரலிற்போட்டுக்குத்திப் புடைத்து சுத்தமாய்க் கழுவி உலையிலேற்றிப் பாகமாய்ச் சமயல்செய்து இறக்கவைத்துக்கொண்டு புசிக்கும் பச்சரிசிக்கஞ்சி இன் குணமாவன.

இதன்குணம்.

குளிர்ச்சியும் சிலிர்ப்புமாம் பிரயோஜனம் அதிகவுணவாம் சவுக்கியம் தேகந்தழைக்கும் சூட்டையகற்றும் வலிவுண்டாகும் தவனத்தை யடக்கும் மேனியுண்டாம் வியாதி மந்திக்கும் நீரைப் பெருக்கும் வயிறு வலிக்கும் பரிகாரம் நெய் பால் சருக்கரை.

வாதுமைப்பருப்பு சுரைவிரை வெள்ளரிவிரை கசகசா

இவைகளைக் கூட்டிக்காய்ச்சிய கஞ்சி

வலுவைத் தராதின்ற வாதுமைப்பருப்பு சுரவிரை வெள்ளரிவிரை கசகசா இவைகளையெல்லாம் ஒன்றுக்கலந்து வெய்யலிலுலத்தி உரலிற்போட்டு ஒன்றிரண்டாய் யிடித்து அதையெடுத்துத் தருந்த சலத்திற்போட்டு தீயிட்டு பாகமாய் வெந்தபிறகு நன்றுக்கழைப்போற் கிளறி யிறக்கவைத்துக்கொண்டு அந்தக் கஞ்சியை சாப்பிடுவதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்

குளிர்ச்சியும் சிலிர்ப்புமாம் பிரயோஜனம் சுத்தவுணவாம் சவுக்கியம் தேகத்திலுள்ள வெப்பத்தைப் போக்கிவிடும் உடல்பருக்கு சாற்சிரங்கு தினவையகற்றும் வெள்ளை நீர்ச்சுறுக்கு முதலிய தாரையைப்பற்றிய ரோகங்களைப் போக்கிவிடும் மார்புக்குவலிகாடுக்கும் சூட்டைப்பற்றிய இருமலைப்போக்கிவிடும் கபத்தை யகற்றும் வியாதி குளிர்ச்சியான தேகத்தோருக்குத் தவாது பரிகாரமாகக் காய் ஜாதிபத்திரி கருவாப்பட்டை.

உ

கடவுள் துணை.

பால்வகைப்படலம்.



முலைப்பால்

அழகில் இலட்சுமியைப்போலும் கற்பில் அருந்ததியைப்போலும் விளங்காரின்ற உத்தமஸ்திரீகளின் முலைப்பாலைப் பருகுவதினா லுண்டாகும் பலன்.

இதன்குணம்

குளிர்ச்சியும் சிலிர்ப்பும் அற்பச்சூடுமாம் பிரயோசனம் பரிசுத்தவுணவாம் செளக்கியம் தேகத்துக்குப் பசுமையும் வலிவுங்கொடுக்கும் உதிரப்பொங்கலை மாத்தும் உதிரம் அதிகரிக்கும் பித்தம் அதிகரித்துப்பிறந்த சன்னிகளுக்கு உபயோகப்படும் அழலையைமாற்றும் தாவத்தையடக்கும் ஈனேஇருமலுக் குபயோகப்படும் நீர் அடப்பைமாற்றும் குழந்தைகளுக்கு இதைவிட மிஞ்சின பதார்த்தம் வேறேயில்லை பிள்ளைகளுக்கு விசேஷமதாய்ப் பால் தாதிகள் எந்த நிறமோ அந்த நிறம்பாலின் வழியாய்ப் பிள்ளைகளுக் குண்டாகும் எண்ணெய் முதலியவைகளை பாலைாடு சேர்த்துக்கொடுக்க விருப்பமாய்க் குடிக்கும் துணியை முலைப்பாலில் நனைத்து நெத்தில்போட தலைநோப்போரும் சிற்றமணக்கண்ணையுடன் கலந்துபோட கண் வியாதியுந்தீரும் வியாதியில்லை பரிகாரமில்லை.

நளவீமபாகசாஸ்திரத்தில் முலைப்பால் பொதுக்குணம்.

குடிக்கத்தக்க பாலெதுவோ அவைகளையெல்லாம் உண்டாலுண்டாகும்பலன்.

இதன்குணம்.

இ-ள். முலைப்பால் எழுவகை தோஷங்கள் வெப்பம் சந்நிபாதம் வாதபித்தகபசரங்கள் திரிதோஷம் வாதகிரிச்சுரம் நாவரட் ஆகிய இவைகளை நீக்கி வன்மையைத்தரும் ஓளஷத அனுபானத்திற்கும் கலிக்கத்திற்கும் ஆகும்.

கருமைசெம்மைநிறமாதர்களின் முலைப்பாற்குணம்.

கருமைநிறமாயும் செம்மைநிறமாயுமிராரின்ற மாதர்களின் முலைப்பாலை யுண்ணுவதினாலுண்டாகும் பலன்.

கரியநிறமாதர் முலைப்பால் கண்வயித்தியங்களுக்கேயன்றி ஷதங்களுக்குபயோகமாகாது வியாதியில்லாத செம்மைநிறமாதர் முலைப்பால் வாதாதி மூன்றுதோஷங்களையும் போக்கும்.

பரத்தையர் முலைப்பாற்குணம்.

தேவமாதர்களாகிய மேனகை ஊர்வசி ரம்பை திலோர்த்தமை என்று சொல்லும்படியான நான்குமாதர்களையும் தோற்கச்செய்யும் படியானவர்களாகியும் சூற்கொண்ட மேகம்போன்ற குழலையும் கற்கண்டைப்போன்ற இதழையும் வாழ்த்தண்டைப்போன்ற துடையையும் பாதம்வரையிற்றூழ்ந்தஜடையையும் பெண்யானைக்கன்றைப்போன்ற நடையையும் சேலையும் வேலையும்போன்ற அருள்விழிக்கடையையும் சந்திரனைப்போன்றமுகத்தையும் பிரகாசியானின்ற முத்தைப்போன்ற பல்வரிசைகளையுமுடைய வேசையர்களின் தனங்களில் நின்றுஞ் சொரியானின்ற உததியைப்பானம் செய்வதினாலுண்டாகும் பலன்.

இதன்குணம்.

வேசையர் முலைப்பாலால் திரிதோஷங்கள் வாதரோகம் இரத்தச்சொறி கிரந்தி விரணம் கழல்வாதம் இவைஉண்டாம்.

விசிடேபில் பிக்கில்.

பலவிதமான விசிடேபில்களை காடியும் உப்பும் தண்ணீரும் விட்டு அவித்துவடித்து துடைத்து வெய்யலில்காயவைத்து மேற்சொல்லிய மசாலையைகூட்டி தாளிதம் பண்ணிக்கொள்ளவும்.

மாங்காசட்ணி.

1-பவுன்மாங்காய் 1-பவுன்தேங்காய் 1-பவுன்மிளகாய் ஒண்ணு பவுன்றேசுன்சு ஒன்றுபவுன்சர்க்கரைஒன்றுபவுன்உப்புஅரைபவுன் வெள்ளைப்பூண்டு அரைபவுன்யிஞ்சி கால்பவுன்கடுகு கால்பவுன்மிளகு பதுகளில்சிலதுகொத்தி சிலதுகாடிஊத்தி அரைத்து சரியிடைபார்த்து காடியில் கலந்து வைத்துக்கொள்ளவும்.

மின்றுசட்ணி.

2-பவுன்மின்று 1-பவுன் சர்க்கரை 1-பவுன் விரை யெடுத்தரேஷ் 1-பவுன் வெள்ளை உப்பு அரைபவுன் மிளகாய்தூள் அரைபவுன் இஞ்சி கால்பவுன் வெள்ளைப்பூண்டு 1-பவுன் புதுபுனியைகாடி லக்கரைத்துவடித்து இதுகளையெல்லாம்வெவ்வேறாக அரைத்துபுளி பாடிக்கூடத்தகுந்த காடிவிட்டுக்கலக்கி கல்சாடியில் நிரப்பி வாயை கட்டியாய்முடி வெப்பலில் 20-நாள் வைத்து புட்டிகளில் நிரப்பி வைத்துக்கொள்ளவும்.

கிசிமீரசட்ணி.

1-பவுன் தக்காளிபழம் 1-பவுன்மாங்காய் 1-பவுன்பிளம்ஸ் 1-பவுன் பச்சமிளகா பவன்சர்க்கரைஅரைபவுன் வெள்ளைப்பூண்டுஅரை பவன் இஞ்சி அரைபவன்உப்பு அரைபவன் உடைத்தகடுகு அரைபவன்பாதுமைப்பருப்பு இதுகளெல்லாம் கொத்தி சீர்மைஎண்ணை2-பயிண்டும் தகுந்த காடியும்விட்டுகலந்து புட்டியில்நிரப்பி கார்க்கு அடிக்கவும்.

கறிவகைப்படலம்.



மசுரோம்சாஷ்செய்யும்முறை.

2-பவன்முட்டைகளானை சுத்தஞ்செய்து அறுத்து 5-புட்டி சலம்விட்டு வெந்தபின்பு இரண்டரைபுட்டியாகவடித்து அதில்ஐந்து புட்டிகாடியும் அரைவீசைகாந்தவறுத்தமிளகா அரைப்பலம் வால் மிளகு அரைப்பலம்ஆல்குயபயிஷ அரைபலம் லவங்கம் அரைவீச வெள்ளைஉப்பு இதுகளைப்போட்டு சுண்டவைத்து அஞ்சுபுட்டியான போது கம்பளிப்பையில் வுத்திகிளிரானபோது புட்டியில்நிரப்பி கார்க்கடித்துக் கொள்ளவும்-

கயன்சாஷ்.

ஒருவீசைமிளகாய் விரையைஎடுத்து அஞ்சிபலம்வெள்ளைப்பு ண்டுபத்துபலம் இஞ்சியுங்காடியில் அறைத்து அரைவீசைசர்க்கரையும் அரைவீசைஉப்பும்போட்டு 7-புட்டிகாடிவிட்டு இதுகளைவடித்துகொதிக்கவைத்துக்கொள்ளவும்.

அன்சோவிசாஷ்செய்கிற முறைகள்.

2-பவன் அஞ்சோவியீனும் 2-பவன்எறவும்சுத்தஞ்செய்து சா சப்பானையில்வைத்து அஞ்சிபுட்டிதண்ணீர்வார்த்துமெதுவுகாங்கை யில்வெந்துஇரண்டரைவிட்டிகிறேவியாகவரும்போது கடைந்துவடி கட்டிஅதில்அஞ்சிபுட்டி நேத்தியானகாடிஊத்தி பத்துபலம்சிகப் பானமிளகாயைவிரையைத்தள்ளி சந்தனம்போலகாடிவிட்டுஅரை த்து வால்மிளகுஅரைபலம் சாபத்திரி அரைபலம் லவங்கப்பு அரை பலம் வெள்ளைஉப்பு அரைவீசையும்போட்டு வேகவைத்து அஞ்சி புட்டித் தண்ணியாக திண்டிதிக்காக வந்தபோது நேத்தியாககடை வடித்து பயிண்டில் நிரப்பிகார்க்கடித்து வைத்துக்கொள்ளவும்.

அன்சோவிபேஷற்று செய்கிறவகை.

ஒருபவன் அன்கோவிழீன் இரண்டுபவன்எறவுஅஞ்சிபுட்டிதண் நீர் இதுகளைசாசப்பானையில்போட்டு இரண்டரைபுட்டியாக சுண் டின்பிற்பாடுஇதுகளை அரைத்துகிறேவியில்வடித்து அஞ்சிபுட்டிகாடி

அரைவீசைஉப்பு பத்துபலம் மிளகாவிரையைத்தள்ளி அரைத்துகாடியில்வடித்துகலந்து ஆல்யிஷப்பாயிஷசாதிக்காய் சாப்பத்திரி லவங்கம் சிலேசயிஞ்சிவெள்ளைப்பூண்டு தினுசுக்கு கால்பலம்இதுகளைத் துணியில்கட்டி சிறேவியில்வேகவைத்து சுண்டிவரும்போது திக்கு பதம்பார்த்து எரக்கி இஷப்பயிசைஎடுத்துபோட்டுபுட்டியில்நிரப்

வேறுவிதம்ஷபன்ஞ்சிகேக்குவகை.

எட்டுமுட்டையை சடபத்தாக அடித்து ஆர்புடிகை கொண்ட சர்க்கரைபோட்டு ஆருமுட்டை இடை அறைநுட்மாவும் ரெடியாக வைத்துமுட்டையுஞ் சர்க்கரையும் அரைமணிநேரம் அடித்து கேக்விறை எலுமிச்சன்தோலுங்கொத்தி கொஞ்சம் உப்பும்போட்டு அச்சியில் வெண்ணைதடவி மாவைபோட்டுபெரட்டி அச்சியில்வார்த்துகேக்செய்துகொள்ளவும்.

பன்கேக்ஷ ஆன்றைஷ.

அறைப்படி அரிசியைவேகவைத்துஜல்லியைபோல் கியேவியை குழம்பாகயிருத்து தகுந்தமாவும்பாலும் எட்டுமுட்டையும் உப்பும் போட்டுஜாதிக்காய் உறைத்து வெண்ணையைபோல்திக்காக்கி பன்றியின் கொழுப்பு அல்லது கிரிஜியில் பொரித்துக்கொள்ளவும்.

அய்ரேஷபன்கேக்ஷ செய்கிறவகை.

எட்டுமுட்டைமாவும் எட்டுமுட்டைசிகப்பு அம்புலியும்பைன்றுகிறீழும் நாலுமுட்டைவெள்ளம்புலியும்சர்க்கரைஉம்முடையடேஷ்ட்டு இதுகளைகலந்துவடித்து சாதிக்காயுறைத்துஎல்லாங்கூடிஒழக்குமாவு பிரமாணமாய் இருக்கவும் பிறையபானையில் வெண்ணைதடவிதின்துக பொரித்து கொள்ளவும்

நியுஇங்லாண்டுபன்கேக்ஷ.

பயிண்டுகிறீழும் அஞ்சிகரண்டிமாவும் ஏழுமுட்டைசிகப்புஅம்புலியும் 4-முட்டைவெள்ளை அம்புலியுங் கொஞ்சம்உப்புங்கலந்து இதுகளை தின்னாகபொரித்துக்கொள்ளவும் அதற்குஅனுமானம் சரகரையும் பூபட்டை தூளும் எலுமிச்சரசமுந்தெளித்து ஆறு அல்லது எட்டு ஒன்றாக அனுப்பவும்.

காப்பிகிறிம்செய்கிறமுறை.

ஆட்டுகாலை சுத்தஞ்செய்து வேகவைத்துபைன்றுகிறேவியை அடித்து கிறிச்சியைஎடுத்துபின்பு ஒருகோப்பைதூள் போட்டுவடித்

தஷ்திரங்குகாப்பி ஒருகோப்பையும்பாலும் ஒருகோப்பையும் சர்க்கரை ஒருகோப்பையுங்கலந்து கொதிக்கவைத்துமோந்துபார்த்து மெதமாகவந்தபோது அச்சியில்லுத்தி கூல்செய்துகழற்றிடசில்வாங்கவும்.

காமனடோர்ஷ அம்பலற்செய்கிறவகை.

எட்டுமுட்டையும் உப்புமிளகுதான் ஒருபிஞ்சிமிளகாபொடி இரண்டுதாள்வெண்காயம் ஒடுதலாம்பாசலிகொஞ்சம் சுயற்றற்பஷ கொத்தி பொறிகள் தாச்சியில் வெண்ணையைப்போட்டு காய்ந்த பிற்பாடு முட்டையை உடைத்து இதுகளைகலந்துஊத்தி திருவவும்சாசைபோல்திக்காகவந்தபோது சுத்திரவணுக்கிதிருப்பாதபடிக்கிதிறிகோட்டர்பைலாக டிசில்வாங்கியனுப்பவும்.

அயஷபோஞ்சயிக்குலியன்வகை.

நேத்தியான சர்ப்பட்டுசெய்துஎலுமிச்சந்தோல்சீற்றன்ஷ்தோல் கொத்திப்போடவும் பிளவரவாட்டர்வார்த்துவடித்து ஒருகிளாஷறம்யூத்திடேசற்றுபார்த்து ஆறுமுட்டைவெள்ளை அம்புலி சடைபத்தாக அடித்து சர்ப்பட்டில்கலக்கி கூல்செய்து கிளாசில் ஊத்தி றம்போஞ்சிபோல அனுப்பவும்.

கேக்திரேபில்செய்கிறவகை.

ரிகளமான அச்சியில்றைஷ்தேக்கு அல்லதுயிஷ்பஞ்சிகேக்செய்துபின்புஇரண்டுபின் சிஷபிரயாணமாகசருக்கான கத்தியினால்அறுத்து உடையாதபடிக்கி டிசில்வைத்துதிக்கான கஷதட்டுகாச்சிடி இஷ்பூன் ராஷ்பிறிஜாம்கலந்து வார்த்து 20-முட்டை வெள்ளயசடைபத்தாக அடித்துபாலுந்தண்ணீரில்வேகவைத்து கேக்கின் மேலேகோபுரம்போல்அடிக்கி உம்முடையமனதின்படியே நேத்தியானசிரவேலைசெய்யவும்.

திரேபில்செய்யும்வகை.

மவுண்டுபிஷகற்றையுடைத்து அத்தோடுமக்ரோமும் ரேட்டைகக்கும்படிசில்வைத்து செக்குபிறுந்தியும் திக்கஷதட்டு காச்சிவாது முட்டைவெள்ளைகருவை சடைபத்தாகஅடித்து பாலில் பல்செய்து வாலிககோரிபோலும் அடிக்கிரேற்பைய சேக்கரன்சல்யினால் பலவிதஞ்செய்யவும்.

பென்னிமொகுடனி செய்கிறவகை.

14-மூன்றுகோழிக் குஞ்சியைசுத்தஞ்செய்து சாசப்பாணையில் ரெண்டுபுட்டிதண்ணிவார்த்து ஒருபோர்கோட்டாமடணை கயின்று செய்துகிறேவிக்காக அதில்போட்டு ரெண்டுமணிநேரம் நிதானமாக வேகவைக்கவும் ஒருமணிநேரம் வெந்தபின்பு கோழிக்குஞ்சிஇறைச்சியைபோட்டு வெந்தபின்வடிகட்டி கிறிசியைத்தள்ளி ஒருகரண்டிமசாலையும் இறைச்சியும்போட்டு கொதிக்கவைத்து சுத்தஞ் செய்து தாளிதஞ்செய்யவும் எப்படி என்றால் சட்டியில் அரைக்கோப்பை வெண்ணையைப் போட்டு மெல்ட்டானபோது வெண்காரத்தைப் போட்டு அரைவாசி பொரிந்து வருகிறபோது அரைக்கோப்பை மாவைப்போட்டு மெதமாகப்பொரிந்தபோது மொகுரீரைஊத்தி தாளித்துகொள்ளவும் மொகுரீரீதிக்காக வாங்கும்போது அரைக்கோப்பைதிக்கான தேங்காப்பாலும் எலுமிச்சம்பழம் ரசமும்விட்டு அரைப்படி மொகுரீராககுப்பீரினில் திக்காகவாங்கி அனுப்பவும்.

மீன்பயில் செய்கிறவகை.

வென்றமீன்தலைபக்கம் அரைவாசியெடுத்து சுத்தஞ்செய்து கைகொண்ட உப்புபோட்டு மீன்பாணையில்வைத்து தகுந்தஜலம்விட்டு அதில்பயின்று காடியும்சயிற்றூர்பிசும முருங்கவேர்துண்டும் சில போடவும் ஒருமணிநேரம்வரையில் வெந்தபிற்பாடு மீன் சல்லடையை தூக்கி ஒருமினட்டேரம் கேட்டில்மீதில்வைத்து பிற்பாடுடிசில் வாங்கி சில நாக்குமீனைபொறித்துடிசில் ரவுண்கட்டிசாசோடு மேசைக்கி வாங்கி அனுப்பவும்.

மின்பபிஷேவேகை.

எந்தமீனையாவதுபச்சையாக சிலேசாக அறுத்து அல்லதுகுரையீனை ஒருஇ வுசிபிரமாணம் அறுத்து சாஷவானையில்வைத்து அத் குச்சினை சாதிக்காய்பொடி உப்புமிளகுபொடி தெளித்துஒடுதலம்பாசிலிவெண்காயம் கட்டிப்போடவும் கால்பைன்று ஒயிற்றுஊனும் கால்பயின்றுதண்ணிவார்த்து மூடி அஞ்சி 6 மினட்டுவெந்தபிற்பாடு எழுமிச்சம்பழம்ரசமும் ஆஷறரும்போடவும் இரண்டுகிம்சாபத்திரி போடவும் பின்பு வெண்ணையும் மாவையும்போட்டு திக்காக்கி ஒடுதலாம்பாசிலி வெண்காயம்யெடுத்துப்போட்டு மீன் டிசில்வாங்கிசாசைமேலே ஊத்திமேசைக்கி வாங்கவும்.

பொறிக்கிறமீன் செய்கிறவகை.

சாமன்மீனாகிய காலாமீனை சுத்தஞ்செய்துபிளந்து முள்ளையெடுத்து பின்பு உப்புமிளகுபொடிமாவுதெளித்து வெண்ணையில் அல்லது சீமைஎண்ணையில் பொறித்து கடிதாசியில் துடைத்து வாங்கவும் மேலும் ஹெட்டியும் முட்டையும் போட்டு பொறித்து டிசில்வைத்து மேசைக்கி அனுப்பவும்.

வெளவால்மீன் அல்லது வெள்ளை வெளவால்மீன் பொறிக்கிறவகை.

வெளவால்மீனை சுத்தஞ்செய்துபிளந்து உப்புமிளகுபொடி கறிபெளடர்தெளித்து ஊரவைத்து மாவுதெளித்து பொறிக்கன்தாச்சியில் வெண்ணைப்போட்டு சூயக்காங்கையில் பொறித்து துவாலை அல்லது கடுதாசியில் நெய்யை துடைத்து டிசில்மீனை வாங்கி மேஜைக்கு அனுப்பவும்.

கூஷ ஆகிய பெரியத்தாரைவைபை செய்யும்வகை.

கோதுமை நெய் பேஷட்டு செய்து திரட்டி சாண்பிராமாணமாய் உயர்த்தி தொட்டிச் செய்து கூஷபை எப்படியென்றால் தாரைவைசுத்தஞ்செய்து எலும்புவாங்கி அதில் உப்புநாக்கு ரூட்டைத்தள்ளி பயில்செய்து அதில் வைக்கவும் கோழியை சுத்தம்பண்ணி எலும்புவாங்கி சிசன் செய்து மேல் சொன்னதுபோலே அரிக்கால் அவுன்சு சாபத்திரிதுள் டி அஸ்பூன்புல் மிளகுபொடி திரி இஷ்பூன்புல் உப்புங்கலந்து கூசும்கோழியும் பயில்காக்கும் இதுகளை சிசன் செய்து பெரியவாத்தை போலே தொட்டியில் அடிக்கி அரைப்பவன் வெண்ணைபோட்டு மேலே மூடி பேக்கில் விட்டு வெந்தபின்பு சப்பர்மேசைக்கி கவுலாகாபாடவும்.

லேடிமகமதுகறி செய்கிறவகை.

ஒருபவன் அல்லது ரெண்டுபவன் ஆட்டு இரைச்சியை சுத்தஞ்செய்து கால்மணிநேரம் மெதுவுகாங்கையில் பிரசார்செய்து மின்சிலே அறுத்து அதோடு ஆறுகட்டு வெந்தயக்கீரையை அறுத்துக் காண்டு அடுப்பில் சட்டியை வைத்து வெண்ணையும் ரெண்டு மூன்று பண்காயத்தை அரிந்து போட்டு பொரிந்து வருகிறபோது ஒருகரமசாலையும் கீரையும் இறச்சியையும் போட்டு பொரித்து கிறேவி ர்த்து டிஷ்பூன் உப்பு போட்டு அரைமணிநேரம் வெந்தபிற்பாடு கங்காப்பாலும் எலும்பிச்சம்பழம் ரசம் விட்டு எம்முடைய பேஷ்டு

பார்த்து வாங்கி அனுப்பவேணும் அல்லாமலும் வேறுவிதம் கீரையைத்தள்ளி பிரக்கங்காயாகிய ரொயைப்போடவேணும்.

போயக்கறி செய்கிறவகை.

காசிலிகீரையை சுத்தஞ் செய்துக்கொண்டு அயின்கோட்டர்கீட்டைசயின்று அறுத்து சட்டியிற்றிற்சார் செய்துக்கொள்ள வேணும் அதற்குநெக்கின் பிறேஷ்டிகேறேவியை ரெடிப்படுத்திக்கொண்டு சட்டியைவைத்து வெண்ணையும் ரெண்டுமூன்று வெண்காயத்தையும் அரிந்துபோட்டு பொரிந்துவரும்போது டேபில் இஷ்பூன் மசாலைப்பொடியும் இறைச்சியுங் டிஷ்ப்பூன் உப்பும்கீரையை யிஞ்சிப்போலே அறுத்துப்போட்டு ஏகண்டமாக புரட்டி அரைடிஷ்ப்பூன் மாவுதெளித்து கிறேவியைவுட்டு அரைமணிநேரத்துக்குள்ளாக முடித்து டேஷ்டுபார்த்து புனியில்லாமல் மேசைக்கிவாங்கி யனுப்பவேணும் அல்லாமலும் மனதிருந்தால் ஆட்டிறைச்சிலேயுங் கூட்டிக்கொள்ளலாம்.

சிலோன்கறி செய்கிறவகை.

நாலுபவன்சாலா அல்லது வேறாமீனை இன்சீஷ்பிரமாணமாக நாலுசிலேசாக அறுத்து தோலையும் பெலும்பையும் சிறேவிக்கி வேகப்போடவேணும் பின்பு வடித்து அதில் டேபில் இஷ்பூன் கொத்தமல்லி கூட்டுமள்ளுபோல மஞ்சள் கல்லரும் நாலுபச்சை மிளகாயும் ரெண்டுபித்தம் வெள்ளைப்பூண்டும் துண்டு இஞ்சியும் உப்பும் நாலு வெண்காயமும் சிலேசுறுத்து வெண்ணையும் மீனையும் கிறேவியில்லிட்டு அரைமணிநேரம் மெதுவுகாங்கையில் வெந்தபின்பு எலுமிச்சம் பழம் ரசமும் ஒரு தேங்காப்பாலும் வார்த்து திக்காக்கி டேஷ்டுப்பார்த்து டிசில்வாங்கி மேசைக்கி அனுப்பவேணும் இந்தவகையாக கோழி இறைச்சிகளிலுஞ் செய்துக்கொள்ளலாம்.

செக்கன்கோர்ஸ்டச்சபிடின் செய்கிறவகை.

ஒருபவன் வெண்ணையும் அரைப்பவன் பாலும் ரெண்டுபவன் பவும் ஒருபவன் சுத்தஞ்செய்த கர்னீஸ் ஓ-பவன் சர்க்கரையும் இளைகலந்து டிசில்கிறேஷ்டு கட்டிபுடினைவார்த்துபோக்கில்லிட்டு ஆபோது மேசைக்கி அனுப்பவும்.

வசீயுஷ்புடின் செய்கிறவகை.

ரொட்டியும் ஆப்பில் அல்லது மாங்காயும் சிலேசு அறுத்துபிண்ணில்லிறையப்போட்டு சர்க்கரையும் பாலும் கலந்து மேலேவார்த்து

வெண்ணையும்போட்டு பேக்கிலேவிடவும் ஆனபோது மேசைக்கிவாங்கி அனுப்பவும்

குய்க்கின்புடிச் செய்கிறவகை.

நாலுமுட்டை சடைபத்தாக அடித்து ரெண்டுதறண்டி மாவும் ஆழாக்குபாலும் அதில்கலந்து சாதிக்காப்பைரைத்து குட்டையில் அல்லது கோப்பையில் வெண்ணைத்தடவி மாதெளித்து புடினைவார்த்து கட்டி ஒருமணிநேரம் வெந்தபிற்பாடு எடுத்து டிசில்வைத்து மெறிப்பட்டரும் கொஞ்சம் ஒயினும் சர்க்கரைக் கலந்து மேலே வார்த்து மேசைக்கி யனுப்பவும்.

புருன்ஷெபுடிச் செய்கிறவகை.

நாலுகரண்டிமாவு இரண்டுகரண்டிசுவிற்சிஞ்சர் கொத்திகொஞ்சம் உப்புமும் ஆறுமுட்டை சிகப்பும் மூணு முட்டை வெள்ளம்புலியும் அடித்து தகுந்தபால்விட்டு புருன்ஷெ அல்லது பாமசன் எல்லாத்தையும் கலந்து துவாலையில் கெட்டியாக கட்டி ஒருமணிநேரம் வெந்தபிற்பாடு கழற்சி மேலற்றிப்பட்டர் வார்த்து மேசைக்கி அனுப்பவும்.

கஷதட் புடிச்.

ஒழக்குபால் ஒருகரண்டிமாவு அஞ்சமுட்டை சிகப்பும் ஆரஞ்சி பிளவர் வாட்டர் கொஞ்சம் லவங்கப்பட்டைதூள் இதுகளைக் கலந்து துவாலையில் அல்லது கோப்பையில் கட்டி கொதிக்கிற தண்ணியில் போட்டு அரைமணிநேரம் வெந்தபிற்பாடு சில்வாங்கி கருஞ்சல்லி சாஸ் அல்லது சுயிற்சாஸ்வராகவும்.

ஆக்ஷாபுடிச் செய்கிறவகை.

அஞ்சுகரண்டிமாவு கொஞ்சம்பால் நாலுமுட்டையை அடித்து அதில் இதுகளை கலந்து பெறிக்கிறதாச்சியில் வெண்ணைபோட்டு காரிந்தபிற்பாடு புடினை ஊத்தி பெரிக்கவும் சிவந்தபிற்பாடு மறுபக்கந் புருப்பிக் கொடுக்கவும் வெந்தபிற்பாடு எடுத்து நாலாக அறுத்து சில்வாங்கவும் அல்லாமலும் இஞ்சிதூள் உப்புமிளகுதூள் சாதிக்கா பாடிபோட்டு தகரடிசில் ஊத்தி பேக்கில் விட்டு வெந்தபிற்பாடு நாலாக அறுத்து ரோஷ்ந்து பிவீழ்வைத்து சிலர் வாங்குவார்கள்.

வெல்ஸ்ராபட்டுதோஸ்து.

ரெட்டியை சிலேசாக அறுத்து 2-பக்கமும் தோஸ்ற்றுபோட்டு புதுசீசை ஒருபக்கந்தடவி அப்படி நாலு தோஸ்ற்றுசெய்து அதுக

ஞக்குமேலே மஸ்தத்தடவி மிளகா தூள்தெளித்து சிவக்கவைத்து
மேசைக்கி அனுப்பவும்.

சீஸ்டோஸ்டு.

வெண்ணையும்மஸ்ததும் உப்பும்சீசும் இடித்து ஒருமுட்டை சி
கம்புவிட்டு நாலுதோஸ்த்து அறுத்து ஒருபக்கம்தோஸ்டுபோட்டு
மறுபக்கத்தில்சீசைதடவி சிவக்கவைத்து டிசில்வைத்து வாக்கவும்.

போஞ்சுளக்.

இஸற்றுவுபானையில் தண்ணீர் கொதிக்கவைத்து கோப்பையி
ல்ஆறுமுட்டைகளைஉடைத்து அந்தகோப்பையை வெந்நீரில் விட்டு
வெந்துவருகிறபோது வெள்ள அம்புலிகளைப் பார்க்கிறபோது வெ
ள்ளாய்வெந்திருக்கும்பிற்பாடு முட்டைகளை ஒவ்வொன்றாக அறுத்த
தோஸ்த்துகள் பேரில்வைக்கவும் அல்லது கசலைக்கீரையின்பேரில்
வாங்கவும் அன்றியும்சிலர் கொதிக்கிரதண்ணீரில் ஒவ்வொன்றாக
உடைத்து வேகவைத்து சிலர்வாங்குவார்கள்.

பிளம்கெக்முறை.

ஒருபவன்வறுத்த கோதுமைநொய் ஒருபவன்லோப்சகருப்பமு
ணுபவன்கானீசும்பவன்றேசன்ஸ்விறையெடுத்து சுத்தஞ்செய்யவும்
½-பலம்சாப்பத்திரிகொஞ்சம் லவுங்கமும்-21-வால்மிளகு தூள்செய்
துஎலுமிச்சந்தோல் கொத்திகொள்ளவும் அரைபவுன் பாதிமைபரு
ப்பைஆறஞ்சிபிளவர் வரட்டர்வார்த்து இடிக்கவும்-2-பவன் வெண்
ணையும் பயின்றுசுபிற்று ஒயின்-1-கிளாசு பிறுந்தியும் 12-முட்டை
யைநேத்தியாக அடித்துபயின்று எஸ்ட்ஆகியபுளிமாவும் பின்புஇது
களையெல்லாம் மெலற்றிற்பட்டறில் கூட்டி ஏஸ்டைஊத்தி கலந்து
அச்சியில் கடிதாசிகட்டி கேக்கிலசீற்றல்ஸ் ஆரஞ்சி இஞ்சித்தீப்பு
களும்போட்டு கலந்து அச்சில்ஊத்தி பேக்கில்விடவும் மூணுமணி
நேரம்வெந்தபிற்பாடு கழற்றி அய்சவார்க்கவும்.

வெறிகூட்காமன்புளம்கேக்.

அஞ்சபவன்வெண்ணையும் மூணுபவன்வறுத்தமாவும் அஞ்சி
லம்லிஸ்போன்சுகர் ஆறுபலம்சுத்தஞ்செய்தகர்னீஸ் கொஞ்சம் எ
பைஸ்தூளும் மூணுகரண்டி எஸற்றும் ஆழாக்குபாலும்விட்டு எ
லாத்தையுங்கலந்து தட்டிலேபில்லைபில்லையாக விட்டுபேக்கில்வி
டவும் வெந்தபிற்பாடு மேசைக்கியனுப்பவும்

ஸபன்ஞ்சிகேக்கு.

(4)முட்டை இடைமாவும்-4-முட்டை இடைசர்க்கரையும் எடுத்து-8-முட்டையைபோலில் உடைத்து பிறம்பினால்- $\frac{1}{4}$ -மணிநேரம் அடித்துசர்க்கரையைபோட்டு சடைபத்தாக அடித்தும் எலுமிச்சன் தோலை கொத்திகார்வீசுற்றும் ஆமன்ஸனையேசன்ஸை 2-துளிவிடவும் பின்புமாவைபோட்டு இரண்டு ஏஷற்றுவிட்டு அச்சியில்வெண்ணைதடவிகேக்கை ஊத்திபோனப்பில்விட்டு வெந்தபின்பு எடுத்து கழற்றிக்கொள்ளவும்.

ரோஷ்ட்டுடர்க்கிசெய்கிறநேத்தியானவகை.

டர்க்கியை அடித்துஞ்செய்து மாரெலும்பைகழட்டி ஷ்டப்பி ன்செய்யவும் எப்படியென்றால் நால்பவன் பீப்சுவிற்றுல் அதுகொண்டரொட்டித்தானும் பின்சி எலுமிச்சந்தானும் கொஞ்சம் அன்சோவியுங் கொஞ்சம்சாதிக்காய் பொடியும்கொஞ்சம் மிளகுபொடியும் பராசிலியும் கொஞ்சங்கைமும்இதுகளை கொத்திப்போடவும் அதுகூட ரெண்டுமுட்டை சிகப்பம்புலிவிட்டு இஷ்டப்பிங்செய்யவும் அன்றியும் கொழுப்பு அகப்படாமற்போனால் வெண்ணை கூட்டிக்கொள்ளவும்போஷமீற்று அகப்படாமல்போனால்பெரும்ரொட்டிதானும் உப்புமிலகுபொடிஒடுதலாம்பார்சலிகலந்து இஷ்டப்பிங்செய்துரோஷ்ட்டு ரோகைபோடவும்மேலேகடுதாசிகட்டவும்முடிந்தபோதுநேத்தியானகிறே டிசில்வார்க்கவும் வான்கோழியை வைத்து நேட்சாசுசெய்யவும் யெப்பயென்றால் ரொட்டித்தானும் பயின்றுவாட்டரும்ரெண்டு யிதழ்சாபத்திரியும் 2-மூணுவவங்கமும் கொஞ்சம் முழுமிளகும் போட்டு அஞ்சிஆறு கொதிவருமட்டுக்கும் கொதிவைக்கவும் கொடுத்தபிற்பாடு இஷபயிசையெடுத்தும்போடவும் அல்லாமலும் உமருமணதிருந்தால் அதற்கு அனியன்சாசுஞ் செய்யலாம்ரோஷ்ட்டை வாங்கிறபோது யெலுமிச்சன் சிலேகவைத்து வாங்கலாம் இன்னம அதற்கு வேறுசாசு யெப்படியென்றால் பயின்று ஆயிஷ்டரை யடுத்து சுத்தஞ்செய்துரசமும் ஆளியையுஞ் சாசுபானையில்போட் கொஞ்சஞ்சா பத்திரிகிளாசு வொயிறறு வொயின்வார்த்து ஒன்சுவேகிறபோது வெண்ணை மாவ்போட்டுதிக்காவந்தபோது பேசன்லேவாங்கி அனுப்பவும் அல்லாமலும் அவிர்த்தடக்கியாவது அல்லது ரோஷ்ட்டுடர்க்கி களுக்கு ஆஷ்ட்சாசு ஆவது அல்லது சல்லரிசாசுசெய்தால் மெத்தநேர்த்தியாகும்.

ஜர்மென்மாதிரியாகதிரசிங்ப்வுல்ஸசெய்கிறவகை.

டர்க்கி அல்லதுகோழி இஷ்டப்பிங் செய்துக் கொள்ளுகிறவருக்காவது போர்ன்மீற்றைப்போல சீஸ்ட்ஸ்பருப்பை சுத்தஞ் செய்து ரோஸ்ட்டுசெய்து பயின்று கிறேவியிலே வேகவைத்து அதிலேவெண்ணைமாவுபோட்டுதிக்காக்கி இஷ்டப்பிங்செய்து கோழியை ரோஷ்ட்டுசெய்து சிஸ்ட்டு இஸ்ஸைவடிசில்ஊத்தி கோழியைவைத்துசரசேஜி சிலேசறுத்து பொரித்து அல்லதுபயில்செய்துசுத்திறவுணவைக்கவும் அல்லாமலும் குள்ளவாத்துடுலைஸ்ட்டுகூட அந்தமாதிரியாக செய்யவேணும்.

டர்க்கி அல்லதுகோழிபறிபிகேசியன்செய்கிறவகை

வாண்கோழியின் எலும்பை எடுத்துப்போட்டு சதைகளை கழித்துக்கொண்டு பொடியாக அறுத்து அத்தோடபவன் விலிர்க்கியுப்பவன் ஆட்டுக்கொழுப்பும் அதேமாதிரி ரெட்டித்தூளும்இடித்து கொஞ்ச மசுரோமும் திறப்பில்சும்மோர் லேசும்பொடியாக அறுத்து கொஞ்சஞ்சுயிற ஆர்ப்பிசும்பார்சலியுங் கொத்திசாதிக் காய் உப்பு மிளகும் பொடிசாபத்திரிபொடி எலுமிச்சந்தோல் கொத்திப்போட்டு அதுகளோடரெண்டுமுட்டைசிகப்பும் புலியும் உம்முடையடர்க்கிலே நிறப்பிறோஷ்ட்செய்யவும் பெரியடர்ச்சியாக இருக்கவும் அல்லது கோழியாலும் அதேமாதிரியாக இருக்கவேணும் நேத்தியான சாசுஅல்லதுகிறேவி அதில்மசுரோவி அதில் மசுரோமும் திரிப்பில்சும் போடவேணும் மோரெய்சும்கூட்டி டிசில்வார்த்து அனுப்பவும் கோழியானாலும் அல்லதுடர்க்கியானாலும்பேக்கன் லாறிட்டிருக்கவேணும்.

இஸ்ஸேவுடர்க்கிபிறோவுண் செய்கிறவகை.

டர்க்கியைசுத்தஞ்செய்து அதுக்குபோர் கழிற்றுவது அசோவிசல்லாதுலிற்றில்லை இதுகளை வயற்றிலே போடவேணும் அதின்பிறகுபிறேஸட்டிலே அல்லதுமாரிடத்திலே ஸ்டப்பிங்மணவும்மேலும் பேக்கன்லாறிடவும்லாரிட்டு இஷ்டவுபாணையில் வெண்ணையிப்போட்டு மாவுதெளித்து டர்க்கியை பொரிக்கவும் வெகப்பாக பொரிந்தபிற்பாடு அதுகொண்ட சாசுப்பாணையில்வே அதுபிடிக்கும்படியான சாசுபாணையிருக்கவேணும் தகுந்த கிவிவார்த்து கூட ஒருகிளாசு ரேட்டு வாயினும் கொஞ்சம்முழுமிலகும்சாபத்திரியும் இரண்டுமூன்று லவங்கமும் சுபிற்றார்பிஷ்கட்டி

போடவும் மூடிஒருமணிநேரம் இஷ்டிவுசெய்யவும் ஆனவுடனே டர் க்கியை டிசில்வைத்து சூடுரைக்க நெருப்பண்டையில் வைக்கவும் அதற்கு சாசுபயின்று கிறேவியைவடித்து கொதிக்கவைத்து வெண்ணை மாவும் 2-மூட்டை சிகப்பம்புலியும் போட்டு திக்காக்கியினடிசில் ஊத்தி ரொட்டியை அறுத்து முட்டையின் பிரமானமாக துண்டாக்கி சிகப்பாக பொறித்துப் பிற்பாடு அதின் உள்சதையை எடுத்துப் போட்டு அதில் இஷ்டிவு ஆயிஷயரை ரொட்டிக்குள் வைத்து அதோடு கூட எலுமிச்சன் சிலேசும் ஒன்றாக ரொட்டியையும் நவுன்வைக்கவேணும் அல்லாமலும் ஆயிஷ்ட்டர்லோப்பைவைப்போலே வைக்கவும்.

இஸ்டிஸ்டர்க்கிபிரேவுண்நேத்தியாகசெய்கிறவகை

டர்க்கியை சுத்தஞ்செய்து எலும்பைக்கழட்டிஷ்டப்பீன்பொர்ஷமீற்றுசெய்யவும் எப்படியென்றால் ஒருகோழி இறைச்சியும் அறைப்படிவன்வீரலிசுகியும் ரெண்டு புராக்குஞ்சி இறைச்சியும் ஒரு உப்புநாக்கும் சுத்தமாகபயில்செய்து எல்லாத்தையும் அறுத்து கல்லுரலிஷித்து அத்தோட ஆட்டுக்கொழுப்பு ஒருபவுணும் அல்லது லையின்வீல் சுகிற்சீசுணைது இரண்டுமூன்றுசாபத்திரி இதமும் இரண்டு மூன்றுலவங்கமுங் கொஞ்சஞ் சாதிக்காயும் இதுகளைவறுத்து பொடிசெய்துபோடவும் கொஞ்சம் உப்புமிளகுபொடிபோட்டு எல்லாவத்தையும் கலந்து டர்க்கிலேநிரப்பி சிவக்கபொரித்து சாசுபானையில் போட்டு நேத்தியான பீங்கிறேவி அல்லது வீல்கிறேவிவார்த்து இஷ்பயிஸைம் சுவிற்றார்பீஷைம் போட்டு 1½ மணிநேரம் வேகவைக்கவும் அதில்கிளர்சுறேட்வொயினும் இஷ்ப்பூன்புல் கச்சிப்பும் ஒருகரண்டிநிரையபிக்கல் மசுரேமும் அல்லது பிரேஷம் போடவுங் கொஞ்சந்திரிப்பில் சும்மோர்லேசும் போடவும் வால்நட் பிரமாணம் வெண்ணையெடுத்து மாவிலிழைத்துப் போடென்றாக இஷ்டிவுசெய்யவும் இன்னம் சின்னபிறஞ்சிரேல்ரெட்டிச் சதையை எடுத்து ரேலைபொரித்து அதில் ஆயிஷ்டர் இஷ்டிவுசெய்து அதிற் போட்டு நெடியாக வைக்கவும் எப்படியென்றால் கொஞ்சம் ஆயிஷ்டரை எடுத்துவடிட்டிசுத்தஞ்செய்து சாசுபானையும் ஆளியையும் கிறேவியையும் ஊத்திகொஞ்சம் ஒயினும்வார்த்து கொஞ்சம் சாபத்திரிபோட்டு கொதிக்கவும் கொதிக்கிறபோது வெண்ணையும் மாவும் போட்டு திக்காக்கி ரொட்டியிலேபோட்டு டர்க்கியை டிசில் வாங்கி சாசினுடைய கிறியை எடுத்துப் போட்டு அதின்பேரிலேசாசை விட்டு ஆயிஷ்டரைதிறந்து எடுக்கிறீயோ அப்போது வெண்ணையிற் பொரித்துப்

போடவும் அல்லாமலும் இப்படியே * வெண்கோழிக்களிலுஞ் செய்யலாம்.

போர்ஷபவுல்தம் போக்குப்போலேசெய்கிறவகை.

நேத்தியானகோழியை அடித்துசுத்தஞ்செய்து எலும்பைக்கழற்றிதோல்கிழியாதே இறைச்சியைக்கழித்து மிஞ்சியைப்போலே அறுத்துக்கொள்ளவும் அத்தோடே பீச்சவிற்தும் பயின்றுபெரிய ஆனியும்இரண்டு அன்சோவியும்சல்லாதையுங் கொத்திக்கொள்ளவும் ரொட்டித்தூளும் சவிர்தூர்ப்பிசும்கொத்தி ரெண்டுமுட்டைசிகப்பம்புலிகலந்து கோழியின்மார்பிலே போட்டுவைத்து மறுபடியுங் கோழியைபோலே பெரிதாக்கி எலும்பைவேகவைத்து கோழியை ரோஷ்டிசெய்யவும் இன்னங்கொஞ்சம் ஆனியும்போர்கமீற்றுங்கலந்துஇஷ்டிவ்பிறசர்பண்ணவும் ஆகிறபோது கிறேவிவிட்டு வெண்ணை மாவுபோட்டு கொதித்து திக்கானவுடனே ரோஷ்டிதம்பேரக் கோழியை வைத்து அதின்பேரிலே சாகவிடவும் றவுண்டுஎலுமிச்சங்காய்சிலேசுவைக்கவும் அல்லது பேக்குசெய்து நூலைஉரிவிவிடவும் கோழியை மேசைக்கி அனுப்பவும்.

ரோஷ்டிபவுல்வித்சிஷநட்ஷ்செய்கிறவகை.

கோழியையெடுத்து சுத்தஞ்செய்துகொண்டு அதினுடையநரல்குண்டிக்காய்கால்பவன் ஆய்ம்அல்லதுபேக்கன் அதன்குட பார்சிலிசுயிற்ஆர்ப்பிஷ் இதுகளைக்கொத்திக்கொண்டு கொஞ்சஞ் சாபத்திரிபொடி உப்புமிளகுபொடி சாதிக்காயுரைத்து எல்லாதையுங்கலந்து உம்முடைய கோழியிற்போட்டு ரோஷ்டிசெய்யவும் எப்படி என்றால்லேக்கைப்போலே கயற்றினாற்கட்டி நெருப்பினிடமாகதொங்கவைக்கவும் அல்லது பேக்கில்விடவும் வெண்ணைத்தடவவும் பனிரெண்டு சிஷநட்டையெடுத்து ரோஷ்டிசெய்து பிற்பாடு சுத்தியாய்தோலையுரித்து நேத்தியான கிறேவியில்வேகவைத்து அதில்கொஞ்சம் வொயிற்றுவொயினும் வெண்ணைமாவும் போட்டு திக்காய்கோழியை டிசில்வாங்கி சிஷநட்சாசைமேலே ஊத்தி யெலுமிச்சகாய்சிலேசுவைத்து மேசைக்கி அனுப்பவும்.

ஏபவுல் அலேபிழைசெய்கிறவகை,

கோழியைசுத்தஞ்செய்துமடித்து இரண்டுபக்கத்திலுஞ் சீசுனது சாபத்திரிபொடி சாதிக்காய்பொடி உப்புமிளகுபொடிரெண்டு

* வெண்கோழி என்பது கின்னிபவுல்.

பக்கமும் வயற்றிலேதடவி இஷ்டிவுபாணையில் பேக்கன் சிலேசுவைத் துவீலிற்ச்சியும் வெண்காயஞ்சிலேசுவைத்து அதன்கூட கோழியையும் வைக்கவும் அல்லாமலும்இரண்டு மூணுலவங்கமும் கயிற்றூர்பிசங்கட்டிப்போடவும் பீசிஷ ஆசியதுண்டுகாரட்டும்பேக்கனும் வீலிற்ச்சியும் மறுபடியும்போடவும் அல்லாமலும் பீப்பிரச்சியை கோழியின்பேரிலே போட்டுமுடிநெருப்பில்வைத்து 2 மூணு மினட்டுபொரிக்கவும் பொரிந்தசத்தம் குமறல்வருகிறபோது பமன்றுபிறுத்து அல்லது வெந்நீர்விடவும் மறுபடியும்முடி ஒருமணிநேரம்வேகவைக்கவும் வெந்தபிற்பாடு கோழியை எடுத்துகிறேவியை வடிசட்டிஅதிலிருக்கிறகிறியை எடுத்துவெண்ணைமாவுபோட்டு திக்குப்படுத்தவும் மேலும் உம்முடையமனசு லேமசுரோமும் சுவிற்பிறேட்டும் ரோஒஷமீர்கம் அன்றியும் பார்க்கிறதற்கு அதிகநேத்தியாக இருக்கசாசுவரத்து அனுப்பவும்.

புல்லேறறு அலேசியின் அமேன்னவுட்செய்கிறவகை.

கோழியை சுத்தப்படுத்திக்கொண்டு ஆறுசயின்டாக அறுத்து எலும்பையெடுத்து சாப்பிசைப்போலேதட்டி உப்புமிளகுபொடி சாதிக்காய்சாபத்திரி பொடிதெளித்து ஒடுதலாம்பார் கொத்திப்போடவும்அல்லாமலும் அரைப்பவுன் வீலிற்ச்சியைதின்றாக அறுத்து இஷ்டிவுபாணையில்வைத்து அதின்பேரிலே புலிற்இற்ச்சியையும் வைத்து சுலோகாங்கையிலே வேகிறபோது டென்பர்போல்டு யென்பது இற்ச்சியானது பொரிந்துகுழுகிறபோது அப்போதைக்கிகொஞ்சம் மாவுதெளிக்கவும் பொரிந்துசிவந்தபோதுஅதுகொண்ட பிறுத்தனிட்டு கோழியை இஷ்டிவ்செய்யவும் இதில்முழுமிளகும்வெண்காயமும் சிலேசுபோக்கன் அல்லது ஆய்மும் கோழி இறைச்சியோடுகூடவைத்து ஒருமணிநேரம் வேகவைக்கவும் வெந்தபிற்பாடு நித்து அந்த இற்ச்சியை கிறில்மேலேவைத்து செவக்கப்பார்த்து ருப்பண்டையில் வைக்கவும் இந்தகிறேவியில் கொஞ்சம்முட்டை செகப்பம்புலியும்ரொட்டி வெண்ணையுங் கலந்து கொதிக்கிற வறவியில்போட்டு சாசுசெய்யவும் கொஞ்சம்மசுரோமும் வெண்ணை வும்போட்டு திக்காக்கி புலட்டுப்பவுலை எடுத்து டிசிலதவத்துசா அதின்பேரில் ஊத்தி எலுமிச்சஞ்சிலேசுறவுண் வைக்கவும்அல் மலும் புலட்டு செவக்கவேணுமானால் போனடுப்பிலே விடவும் அல்லது பொரிக்கவும் அதுஉம்முடையமனது.

சிக்கின்சுயர்பிருஷ்செய்கிறவகை.

கோழியை ரோஸ்ட்டுசெய்து இன்சுகரிகளமாகதின் சிலேசர்க லார்அறுத்து அதில்சிக்கிஸ்அஞ்சிஆறுகரண்டிரையசாசு பாணையில் கிறேமைவிட்டு வால்நட்டுப்பிரமாணம் வெண்ணையெடுத்து மாவில் இழைத்து கிறேறிந்ரோட்டு கொதிக்கவைக்கவும் கொதித்தபோது எடுத்து கவுலாகவைக்கவும் பின்புஉப்புபோடவும் ஐந்தாறு சிலேசு பேக்கன் அறுத்துக்கொள்ளவும்பெசன் அல்லது அச்சியிலேவெண் ணைத்தடவி போர்ஷமீற்று ஓர்த்தில்வைத்து அடுக்கவும் ரொட்டித் தூள் அல்லது ரொட்டியைமின்சியாக அறுத்துக்கொண்டு பச்சை முட்டையிற் கலந்துவைத்து அச்சிடுவிலைவைக்கவும் பின்கோழியி றைச்சியை அடுக்கிக்கூடபேக்கன் சிலேசு அகிக்குஅதுபோலேமறு படியும் பொர்ஷமீற்று சுத்திவைக்கவும் அதின்மேலேமுட்டைசிக ப்பம்புலி அடித்துவார்த்து ரொட்டிவார்அடுக்கி அல்லது ரொட் டித்தூள்தெளித்து மூடவும் மறுபடியும் முட்டையைஊத்தி முக்கா மணிரேரம் கோப்பையில் பிடினைப்போலே அடிக்கிபேக்கில்விட வும் ஆனவுடனேஎடுத்துஓரத்தில் சுத்தியால் நீக்கி புடினைடிசில்வாந் கவும் அதற்கு கிறேவிவெண்ணையும் மாவுந் திக்கானசரசும்செய்து யெலுமிச்சன் ரசமும் விட்டுவாங்கி அனுப்பவும்.

நளவீமபாகசாஸ்திரம்.

முற்றிற்று.